

UC-NRLF



8 4 545 090

The
University of California
Library



H. Morse Stephens.

701

1125

University of California



THE NĀLADIYĀR

OR

FOUR HUNDRED QUATRAINS IN TAMIL

G. U. POPE

London

HENRY FROWDE

OXFORD UNIVERSITY PRESS WAREHOUSE
AMEN CORNER, E.C.



New York

MACMILLAN & CO., 112 FOURTH AVENUE

முனிவர்
அருளிச்செய்த
நாலடியார்

THE NĀLADIYĀR

OR

FOUR HUNDRED QUATRAINS
IN TAMIL

WITH

*INTRODUCTION, TRANSLATION, AND
NOTES CRITICAL, PHILOLOGICAL AND EXPLANATORY*

TO WHICH IS ADDED

A Concordance and Lexicon

WITH AUTHORITIES FROM THE OLDEST TAMIL WRITERS

BY THE

REV. G. U. POPE, M.A., D.D.

SOMETIME FELLOW OF THE MADRAS UNIVERSITY

MEMBER OF THE ROYAL ASIATIC SOCIETY

AND OF

THE GERMAN ORIENTAL SOCIETY

Oxford

AT THE CLARENDON PRESS

1893

1758
9
V287
ES
893
MAIN

[Faint, illegible handwritten text]

Oxford

PRINTED AT THE CLARENDON PRESS

BY HORACE HART, PRINTER TO THE UNIVERSITY

HENRY MORSE STEPHENS

below

CONTENTS.

	PAGE
INTRODUCTION	vii
I. General Introduction	vii
II. Grammatical Notes	xiii
III. Metrical Introduction	xxvi
IV. Bibliographical References	xxxvi
ANALYSIS OF THE CHAPTERS OF THE NĀLAḌI	xlix
TEXT, TRANSLATION, AND NOTES	I
INDEX OF FIRST LINES OF THE QUATRAINS	263
LEXICON AND CONCORDANCE	273
GENERAL INDEX	437

512734

INVOCATION.

கடவுள் வாழ்த்து.

வரணிடு வில்லின் வரவறியா வரம்மையாற
காணிலக் தேரயாக் கடவுளை—யர்நிலஞ்
சென்னி உறவணங்கிச் சேர்தும் எம் முள்ளத்து
முன்னி யவைமுடிசு என்று :

Knowing, like bow displayed in heav'n, man's advent here,
To earth my head I bow, to GOD in truth draw near,
Touch of whose foot earth never knew ; thus what my mind
Conceives, I pray may happy consummation find.

This invocation is said to be by the commentator Pathumanār.

INTRODUCTION
TO
THE FOUR HUNDRED QUATRAINS
OR
NĀLAḌI - NĀNNŪRRU.

I. GENERAL INTRODUCTION.

THIS edition of a popular Tamil Classic was undertaken mainly with the view of assisting Europeans to acquire some acquaintance with classical Tamil. It is intended to be taken up after the study of the Second Catechism of Tamil Grammar¹, to which references are given throughout; and is a companion volume to the *Kurraḷ*²: these two great works serving as mutual commentaries, and together throwing a flood of light upon the whole ethical and social philosophy of the Tamil people.

I am not without a hope and belief that such editions of their great classics may find favour with some at least of the great multitude of young Tamil men who pursue with enthusiasm and fair success their English studies, but are, I apprehend, in some danger, alas! of neglecting their own wonderful language.

To avoid repetition, the student is referred to the introduction

¹ *First Lessons in Tamil*; or, An Introduction to the Common Dialect of that Language, for the use of foreigners learning Tamil and of Tamilians learning English, with *An Easy Catechism in Tamil* of both the Colloquial and Classical Dialects, by the Rev. G. U. Pope, M.A., D.D. Fifth Edition. Oxford: at the Clarendon Press. 1891.

² *The Sacred Kurraḷ* of Tiruvaḷḷuva-Nāyanār, with Metrical Translation, Notes, Grammar, Lexicon, and Concordance, by the Rev. G. U. Pope, M.A., D.D. London: Allen & Co.

to the *Kurraḷ* for information on many matters connected with Tamil, and important to those who would thoroughly master the *Nālaḍi*.

This work is recommended to the student of Tamil for several weighty reasons.

These are not so much the originality of its teaching, as the peculiar terseness and vigour of its style; and the fidelity with which it reflects the thoughts and ideas of the great mass of the Tamil people, and indeed of the yeomanry of India; for, though composed most probably by Jains, it contains scarcely any traces of their peculiar tenets. [For these the student must read the *Ṣivaga Chintāmaṇi*, and this is no easy task, though made easier by the publication of an admirable edition of it by Mr. Vē. Čāmināthaiyar. See p. xli.]

The *Nālaḍi-nānnūrru*, or 'Four Hundred Quatrains,' is often called the *Vellāḷar-Vētham*, the 'Bible of the Cultivators of the soil.'

Not only is it one of the text-books prescribed for the Oriental Honour School of this University, but it is moreover a chief subject of examination in the Madras University; and is taught, in some shape, in every vernacular school in the Tamil country.

I have therefore in my official capacity prepared, under some disadvantages, this edition, with an extensive critical apparatus, in the hope of bringing at least a few European minds into closer contact with those of our Tamil fellow-subjects; and of inducing young Tamil students to bring the freer and more invigorating, though more laborious methods of European study to bear upon their own great classics.

The old method of continuous verbal commentary and paraphrase tends to paralyse the mind, and compels the student to go round and round in the mill of traditional interpretation.

A recent Tamil editor of the *Nālaḍi* begins his preface with these words, 'The *Nālaḍiyār* is one of the moral text-books emanating from the (Madura) Academy (சீனிசம்), and, therefore, came into existence 4000 years ago!'

He also gives, with slight variations, the current tradition regarding the 400 quatrains. It is briefly this: 'Once on a time, 8000 Jain ascetics, driven by famine, came to a Pāṇḍiyan king and were supported by him. When the famine was over they prepared to return to their own country, though the king wished to retain the learned strangers who added lustre to his

court. At last the poets were driven to depart secretly by night. In the morning it was found that each bard had left on his seat a quatrain. These were examined and found to differ widely from one another. The king then ordered them all to be thrown into the river Vaigai, when it was found that the palm-leaf scrolls containing these 400 quatrains ascended the river against the current, and came to the bank. To these the king gave the name of *Nālaḍiyār* (the quatrainists).¹ Some other verses reached the banks at various spots, and are found in two collections, called 'Old sayings' (பழமொழி) and 'The Essence of the way of virtue' (அறநெறிச்சாரம்).¹ These latter works have never obtained the popularity enjoyed by the *Nālaḍiyār*; and I should regard them as mainly imitations due to a later period, though some of the verses are certainly more or less ancient.

These traditions point to a collection of popular verses made after the impalement of the *Samaṇar* (or *Amaṇar* = Jains, lit. 'naked ones'), perhaps in the time of Sundara Pāṇḍiyan (or *Kūn-P.*), who probably lived in the twelfth century A.D. [See C. D. G. pp. 132-140.]

These verses, mainly but not, I think, exclusively of Jain origin, were doubtless expurgated by the *Çaivas*, under whose chief guardianship Tamil literature has since remained.

They were re-edited, interpreted, arranged, and forced into a kind of parallelism to the *Kurraḷ* by *Pathumanār* (புத்த 'a lotus'), of whom nothing is really known. I have printed an elegant invocation ascribed to him. No other editor has done much for the quatrains.

The fact that to them exclusively the title of *Nālaḍi* (or quatrain) was given seems to render it probable that they constitute some of the earliest specimens of this elegant metre, the Alcaic of Tamil.

As might be expected from their history, no consistent and developed system of philosophy, religion, or morals can be deduced from them; and it may be said with truth that these utterances have too little sequence and connexion to admit of any scientific criticism. Yet it is a kind of merit to put a happy point upon a commonplace; and these epigrams, drawn sometimes from Sanskrit sources and oftener forming the ground

¹ Referred to as P. M. and A. N. Çā.

of ornate Sanskrit verses, written in imitation or rivalry, have become household words through all South India.

I am unwilling to enter here on any discussion of the date of this and other Tamil classics, since there are scarcely any ascertained facts or ancient inscriptions from which to reason. The discussion of these matters requires aptitude, leisure, and opportunity for archaeological research (and these I do not possess), in addition to a critical acquaintance with Tamil literature. The want of this last essential has rendered many otherwise profound researches almost valueless. A very careful consideration of many masterpieces of Tamil literature leads me to think that between A.D. 800 and 1200 the greatest of these works were composed¹. Internal evidence, as far as I see, is all we have to rely on.

Hiouen-Thsang, the Buddhist pilgrim who visited the continent of India in 640 A.D., says that in *Malakūṭa* the people were not much addicted to the cultivation of literature, and only valued the pursuit of wealth; and mentions Jains as the most prominent sect. Now, this *Malakūṭa* must be = *Malakōṭṭa*, *Malaināḍu*, *Malaya*, *Malayālam*, and seems to have included the whole southern part of the Madras Presidency (Hultzsch, *South-Indian Inscriptions*, vol. ii. part i. p. 2 note): the Pāṇḍya and Çēra kingdoms.

The Jains were great students and copyists of books (Burnell, *S. I. Palaeography*, p. 88). We may feel quite sure that the seventh century A.D., at the latest, saw the beginning of Tamil literature under Jain auspices. Perhaps the Jains fostered the vernaculars partly out of opposition to the Brāhmins. Reformers and missionaries, who generally address themselves to the intelligent middle classes, have often been the most assiduous students and promoters of the vulgar tongues. Quatrain 243 of the *Nālaḍi* shows the feeling of hostility that existed between North and South: between Hindūs and Jains. The great antiquity of Tamil, which is the one worthy rival of Sanskrit, is abundantly plain.

The ancient grammatical works existing in Tamil, and its wonderful metrical system, prove its assiduous cultivation for long ages. An elaborate, scientific series of metres, such as Tamil glories in, adapted to every style and theme of composition, is the growth of centuries. Classical Tamil bears every

¹ To native scholars this field of research naturally belongs, and any reader of Mr. P. Sundaram Piḷḷai's able papers in the *Madras Christian College Magazine* (1891) will see that one of them at least is zealously and ably working in it.

mark of slow and natural evolution ; but the subject is complicated by the number of works in circulation falsely attributed to old writers. The many really ridiculous forgeries of this kind bring discredit on all Tamil literature. Tamil scholars should banish, among other things, such spurious works as many of those attributed to Agastya, Avvai, Paṭṭaṇattu-piḷḷai, and others.

In regard to the teachings of these epigrams—philosophical, theological and ethical—I have little to add to what is said in the notes and analyses of chapters.

There is no mention of God in the Nālaḍi (save in the quite modern invocation) and no trace of religion. In this respect the quatrains differ from the *Kurraḷ*. There are indeed a few poetical references to certain deities, and allusions to popular beliefs and rites, but the bards evidently were not orthodox Hindūs.

As in most Hindū ethical and philosophical writings the ruling idea is that of Karma, which is discussed in pp. 66–69. A study of this is quite essential to the comprehension of all Hindū systems.

The misery of embodiment (பிறவி) in successive and infinitely varied forms, and the bliss of release (மௌனம்) from all of these, are often expressed, and illustrated with every kind of figure. It is assumed that always, to all, conscious existence on earth, as well as in any heavens or hells, is an absolute evil. Here, of course, we find ourselves in antagonism.

Yet pervading these verses there seems to me to be a strong sense of moral obligation, an earnest aspiration after righteousness, a fervent and unselfish charity, and generally a loftiness of aim that are very impressive. I have felt sometimes as if there must be a blessing in store for a people that delight so utterly in compositions thus remarkably expressive of a hunger and thirst after righteousness. They are the foremost among the peoples of India, and the *Kurraḷ* and *Nālaḍi* have helped to make them so.

It is in vain to discuss elaborately the origin and possible sources of the work. The majority of the verses were almost certainly sung by Jain ascetics, yet there are a few that seem to be from the *Mahābhārata*, and undoubtedly many of the quatrains are fragments of the old ethical teaching which goes under the name of *Nīti-çāstra*¹. The history of South India permits us

¹ See Sir M. Monier-Williams' *Indian Wisdom*, p. 55. How inferior the verses of Bhartṛhari are may be seen by examining the version given in Trübner's Series.

to expect to trace not only Buddhist, or Jain, but also Greek, Christian, and even Muhammadan influences in the early Tamil classics, as much almost as those inspired by Sanskrit writings.

When we examine each quatrain as an artistic whole—a kind of cameo—we find that there are several distinct and clearly marked types. Some of these may be conveniently arranged in classes.

1. There are the simply *didactic*.

Here the student must first master the third and fourth lines, in which is enunciated the truth, precept, or principle, of which the former part of the quatrain gives the proof or illustration. This is a prevailing type also in the *Kurraḷ*. A *Veṅbā* verse, like a sonnet, should have a very effective and striking finish.

This is seen in the first quatrain, where the aphorism is, 'worldly prosperity is a thing of no account.'

This axiom is illustrated by a matter of daily experience. The connective is *எனினி* = 'if this is an undeniable fact, then . . .'. Compare also 293.

2. One class of the didactic quatrain depends for its effectiveness chiefly on some apt and ingenious simile, illustration, or analogy. To us some of these seem forced and fanciful conceits, but we really are not always in a position to judge or rightly estimate them.

In 290 the aptness of the figure, the beauty of the expression, the wonderful terseness of the conclusion, together with the perfection of the form and rhythm, leave nothing to be desired.

3. In some of these the simile is simply thrown in, while the most prominent thing is the clear enunciation of a truth. Here the whole runs on like rhetorical prose. Examples of this are 8, 49, 87.

4. Some are cumulative, with or without a climax.

Thus in 65 we find three statements, with a thread of connexion: 'It is the difficulty of the achievement that makes it meritorious.' In 80 we have three precepts. In 100 there is a climax. See 4, 55, 88.

5. Others are enumerative, where the various parts and accessories of some idea are summed up. See 74, 81, 83, 84, 119.

6. A few are antithetic, suggesting a contrast with or without a simile; as, 48, 51, 52, 89.

7. A few contain puns. So 39, 56.

If I am not deceived there is in many of these verses something far beyond mere technical skill. At times by a few happy touches an idea is expressed in such apt language, and illuminated by

such a picturesque use and adaptation of familiar words, each chosen with truest and most accurate discrimination, that the quatrain becomes a group of life-like pictures, on which the mind is fain to linger long, and to which it recurs often. In this matchless verse [135]—

கல்வி கரையில் கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கிற் பிணிபல — தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகிற் றெரிந்து—

not a syllable could be spared ; while almost every word is common and easy, yet is the very fittest, and is used in its exact meaning. It is somewhat archaic ;—has a fascinating air of mystery ;—pleasantly exercises and amply rewards the student's ingenuity ;—seems dark at first, but once lit up, sparkles for ever.

Thus கரை = *shore* suggests a metaphor : ' learning is a shoreless—infinite—ocean.'

Then comes the simple antithesis, ' the learners' days are few.' In Tamil the use of the same root twice (in கல்வி and கற்பவர்) and again in the third line (கற்பவே) imparts an added charm.

Into these perfectly (to Tamil ears) harmonious lines is compressed a whole chapter :

' The *subjects of study* (கல்வி with a plural verb) are infinitely numerous ; but the learners' days are few ; and if it be calmly thought out, men are liable to many diseases. [பிணி = natural infirmities or "bonds," that enfeeble and restrict.] Youthful enthusiasm may lead men to anticipate great and varied triumphs ; *calm reflection* teaches them their natural weakness. So, men should learn with discrimination (தெள்ளிது), examining closely (ஆராய்) things befitting (அமை, "suit, satisfy, gladden") them, with intelligence (தெரிந்து) like that of the bird (the semi-divine *Harīṇa*), that drinks only the milk and leaves the water, when these mingled are presented to it.' Of course this last is received as a fact !

II. GRAMMATICAL NOTES.

As to the grammar of the Nālaḍiyār, the Second Catechism is amply sufficient.

[In the IIIrd Grammar, which is much fuller, the *Nannūl* is given. This my late lamented friend Dr. Bower partly reprinted in 1876 (S. P. C. K. Press); and added a good translation of the *Nannūl* preface.] Here notes are added in which most of the

poetical forms and difficulties in the text are explained, referring to the questions of the Grammar. These pages are in fact an appendix to that little manual.

It is, however, to the appended Lexicon and Concordance that the student should chiefly look for assistance. Notes, commentaries, and translations have their uses; but he who follows out a word through all its forms, and wherever it occurs, will soon gain a familiarity with the poetical style and diction which he will not easily obtain otherwise.

These grammatical notes follow the numbers of the Second Catechism.

G. 12. ĀYTHAM.

This is a letter which is not classed as vowel or consonant; so its other name is தனிநிலை (what stands alone). It is in effect an aspirate, equivalent to ஃ in the middle of a word. Its name is, I think, from its shape, the trident (திரிசூலம், ஆயுதம்). It occurs in 39, where it simply lengthens the syllable, as the metre requires (- u u -). Exactly so in 61, 250; it is h or x .

In 137 it seems an integral part of எகிசு = EHGU . [See Ji. Chin. i. 255.]

In 251 அகிசுதுடைமை must be (u u u u -); or சி = ha or $\text{x}\alpha$.

So in 398 அகிசுதரும் must be (u u - -).

In 12 அகிசுநூர் is (- u u), i. e. சி = h or x ; so 17, வெகிசுநீர்மின்.

Āytham must be preceded by a short vowel, and followed by either க, ச, ட, த, ப, or ற. *Nannūl*, 96.

G. 14.

அளவு or அளவு எடுத்தல் = 'prolongation of measure.'

1. This lengthening of vowels in *N.* is (1) to fill up the metre; (2) to emphasize the meaning (see 184); (3) to form a vocative case; or (4) in adverbial participles of certain verbs.

2. The most usual அளபெடை is when to a long syllable is subjoined its corresponding short. [So 'Hēlios for 'Hlios.]

Thus, உடாதம் (புனிமர்) becomes உடா அதம் (கருவீளம்), 10, 38, 94, 119, 127, 169, 199, 201, 254, 255, 310, 337.

கடா அம் = க. போம் becomes போ ஒம், 140.

3. Another kind first lengthens a syllable, and then extends it as above:

தொடி becomes தொடி, and finally தொடி. நின்றதம் becomes நின்றதம், and finally நின்றதம், 192, 235, 259, 314.

4. A third kind seems like அளபெடை, but is simply the omission of வ : கவும் becomes க.உம், 140. கடா அம் = கடாவி, 258.

With this is found a real prolongation:

மருவு omits வ , and taking அளவு, becomes மருஉ, 246, 285.

5. Another அளபெடை, found in certain adverbial participles, is made by taking the shortest root (மரு in மருவு; ஒரு in ஒருவு), forming adv. part. in இ, and prolonging: மருவு makes மரு, மரி, மரிஇ.

So எழுந்த: எழு, எழி, எழீஇ: 209. Comp. 85, 137, 213, 220, 239, 258, 399.

6. There is also a double அளவு. This is very picturesque in 184.

7. Some examples, as in 246, combine some of the above methods; but are poetic anomalies. [G. 137.]

G. 19-39.

A table is here given of sixteen orthographical changes. To this the student can refer throughout.

CONSPECTUS OF THE SIXTEEN DIFFERENT CHANGES OF LETTERS.

கக பிரதான விகாரங்களின் கருக்கமான அட்டவணை.

			வீன.
க.	இ	யகாததின் முன்தோன்றும்	G. 24.
உ.	உ	குற்றியல் உகரம் உயிர் முன்கெடும்	24.
ங.	வ், ய்	சில உயிர் முன்தோன்றும்	23.
ஃ.	க், ச், } த், ப் }	உயிருக்குப்பின் இரட்டிக்கும்	27.
஄.	ம்	கெடும்; க், ச், ற் ஆகத்திரியும்; இரட்டிக்கும் . . .	32, 33, 31.
அ.	ஞ் ற், ய்	இரட்டிக்கும்	31.
ஆ.	ட், ற்	மொழி அகத்து இரட்டிக்கும்	26.
இ.	. . .	மெய்கள் சுட்டியின்னும், வினாவின்னும் இரட்டிக்கும் .	25.
ஈ.	ண்	ட் ஆகத் திரியும் }	34.
ஊ.	ள்	ட் ஆகத் திரியும் [ண், ள் + க், ச், ப் = ட்க், ட்ச், ட்ப்] .	
஋.	ள்	ண் ஆகத் திரியும் [ள் + ம் = ணம்]	36.
஌.	ன்	ற் ஆகத் திரியும் }	35.
஍.	ல்	ற் ஆகத் திரியும் [ண், ல் + க், ச், ப் = ற்க், ற்ச், ற்ப்] .	
ஞ.	ல்	ண் ஆகத் திரியும் [ல் + ம் = ணம்]	36.
கஊ.	த்	{ ட் ஆகத் திரியும் { ண் + த் = ட்ட், ண்ட் }	37.
		{ ள் + த் = ட்ட், ள்ட், ட் }	
கஈ.	த்	{ ற் ஆகத் திரியும் { ண் + த் = ற்ற, ண்ற }	38.
		{ ல் + த் = ற்ற, ள்ற, ற் }	
கஉ.	ற்	{ ள் ஆகத் திரியும் { ல் + ற் = ள்ண், ள் }	39.
		{ கெடும் { ண் + ற் = ண்ண், ண் }	
கஊ.	ற்	{ ண் ஆகத் திரியும் { ள் + ற் = ண்ண், ண் }	40.
		{ கெடும் { ண் + ற் = ண்ண், ண் }	

See the Appendix on this subject in my H. B. Part II, pp. 41-44 (4th edition).

G. 24.

குற்றியலகரம், i.e. *ř* shortened. Its quantity in verse is half a measure. See *Nannūl*,

93, 94.

When a word (other than a dissyllable, whose first syllable is short) ends in உ, that letter is short (குற்றியலகரம்), and is cut off before the initial vowel of a following word. (In 1, அம்ந்து + இல்லாள், சென்ற + இருப்பர், ஒன்று + உண்டாக.) If, however, the following word begins with ய், the 'furtive' உ is changed into furtive இ.

246 : செய்து + யார் இ not reckoned as a syllable) in the metre (யு - - - | - - - | - - - | - - -).

So 214 : நெஞ்சத்து + யாத்தாரோடு + யாத்தொடர்பு : note the scansion !

G. 27.

This rule, with its exceptions, affects the pronunciation, decides not infrequently as to the meaning, and is very important.

The student should examine into the reason of every doubled consonant !

1. The following examples in regard to four ambiguous verbal forms will be found useful :—

- (a) இகவா பிழைந்து, 6. Why is ப not doubled? Because இகவா (இகவாறு) is a *finite verb*. Comp. 88, 243. [G. 89.]
- (b) தாமாத் தனாத் தலைநடுக்காத் . . . , 14. Here த is thrice doubled, for these are positive adv. participles, and *after these க, ச, த, ப are always doubled*. [G. 86. (க)].
- (c) தண்டாச்சிறப்பிற்று, 62; கல்லாப்புண்மாக்கள், 45. These are contracted negative adj. participles [G. 91] for தண்டாநாத், கல்லாத்; and *after such forms க, ச, த, ப are always doubled*.
- (d) நிலலாசிலபகலாம், 204. This is a negative adverbial participle for நிலலாமல். [G. 90.] *After these க, ச, த, ப are never doubled*. This discriminates them from (b).

2. In compounds of all sorts where the members are Tamil words, or quite naturalized, the initial of the second is generally doubled :

சகடக்கால், 2; சேனோத்தலைவர், 3; தீக்கூற்றம், 5; வாய்ச்சொல், 115; உறுத்தொழிலர், 128.

3. When there is an ellipsis of the sign of the 2nd case, க, ச, த, ப are not generally doubled, 203; but many exceptions are found. Thus after பேரல் (28) these are not doubled. For மின்னுப்பேரல் (8), see *Nannūl*, 217.

In 26 it is = நாரினால். Exceptions are 393, பூத்தொடு; 24, தீக்கொண்டு; 43, பூச்சுடு.

G. 55.

1. In Tamil poetry nouns may be declined as in prose; but the normal method is to discard all case-endings, and to use the noun itself to express all relations. [G. 152.]

Thus in 1 the only (partially) inflected nouns are இடத்து and பாற்று. In 2, கூழ் and கால் are second cases.

2. The next step is to use the inflexional base (stem or crude form) to express any relation. [G. 66, 68, and § 18.] See இடத்து, 51; கலந்து, 12; களத்து, 16, 131, 132; காட்டு, 25.

3. This base is strengthened by addition of இன், அன், *etc.* [G. 65, 108.] In 12, வாழ்தலின் for 3rd case (வாழ்தலினால்). So அதன், 'its' [அது + அன் + (உடைய)], 20.

G. 56, 57.

1. Singular nominative endings : ஒன் : மடவோன், 273. அள் (fem.), comp. 93.

This leads to the consideration of the formation of new personal derivative nouns. [G. 93.]

2. A nominative is used like the Latin 'accusative of respect': so 351, ஆண்டிடியர், 'young *in* years.' And சொல்வற்றம், 'will be mighty *in* speech,' 348. கண்ணகன்ற, 'wide *in* extent.' பேரும், 'even by name,' 200.

3. Words like ஆவது are used with the subject. Thus in 242 : அணிகலமாவது = 'it is (self-suppression) that forms their adornment.' [See H. B. § 151.]

G. 58.

1. The accusative, or direct object, often adds ஐ, 3.

In 273, for emphasis, the object is given thrice.

2. With இன் + ஐ : பறையினே, 24. With அன் + ஐ : அதனை.

3. Ellipsis is common : ஒன்றினே, 4, 255.

In ellipses of this case, க, ச, த, ப are not, as a rule, doubled; but usage varies. See *Nannūl*, 255, and notes on G. 27.

4. A noun preceding a verb may be so joined to it as to form a compound verb, in which the meanings of the members are more or less modified. For these, see notes on G. 27.

G. 59.

1. The 3rd case expresses cause and connexion: WITH, BY. It also has the effect of an adverb often; compare படுதவால், வரிசையால், 18; வகையால், 71, 128, 179.
2. கொண்டு is used as a sign of the 4th case, 396. [H. B. § 239.]
3. = Together with. See 143. ஒடு = உடன், 214. நரம்பொடு, குணத்தோடு. See 2.
4. ஆல் and உடன் are found without any noun. See Lex. pp. 324, 332.

G. 60.

1. The Dative, or 4th case, is used as in prose: 13, 15, 202.
2. With இன், 121, 148.
3. Rare forms are அவற்கு = அவனுக்கு, 23. So 202, தன்பக்கு = தன்பத்துக்கு.
4. With என்று: மக்கட்கென்று, 'for,' 130. Comp. 134.
5. Note the remarkable ellipses in 145.

G. 61.

குனியில், தூரில் are 5th cases: 'from, commencing with,' 138. யொக்குளில், 'like,' 27. பித்தரில், 'like' or 'than,' 52, 154. செல்வின், 'than,' 133. மாக்களின், 'than,' 334. வாயில் for 3rd case, 156. கைத்த = 'at or from the hands of,' 206. மருந்தில், 'by,' 340.

The signs of the 7th case are sometimes used for the 5th: கண்: கல்வார் கட்டிர்வு, 'from,' 129.

G. 62. OF.

Genitive or Possessive relation.

1. This is oftenest expressed by a compound, analogous to the तन्पुरुष in Sanskrit.

மனையாறு, 'domestic life: the way of the house, 54. மக்கண்மனம் = 'men's mind,' 127.

See அறத்துப்பால் and the headings of most of the chapters.

The first member of the compound is the noun itself, or its inflexional base. Certain changed euphonic insertions are found. § 130, etc.

அறுசுவையுண்டி, 'food of six savours,' 1. சகடக்கால், 'a waggon's wheel,' 2; ம் is elided and க doubled. See Nannūl, 219.

This is sometimes neatly called இருபெயர் ஒட்டுப்பண்புத் தொகை. G. 154.

Thus வைக்கற்பால் in 1 is two nouns joined so that the former defines the latter: 'the category of placing.' This is then declined by G. 93: 'it belongs not to the category of things to be reckoned.'

2. உடைய as case-ending is shortened to உடை: 91, 274.

In this case a following க, ச, த, or ப is abnormally doubled.

3. இன். This euphonic insertion is found in கரையின்காய், 116; சிறப்பின், 139.

N.B. இன் answers very constantly to the English 'OF of reference.'

4. தம் = 'their,' is inserted in 127. ஒருவர்தம் = ஒருவருடைய.

G. 63.

The 7th or Locative Ablative.

Its termination is இல், இன், 21, 207.

But a great number of nouns, used as adverbial particles, having an idea of place, time, or manner, may be used with, or instead of, இல்.

Each of these has its own shade of meaning. See Lex. Among these are (1) இடம், இடத்து, இடத்தில் = 'where, when,' 1, 11, 51, 160, 358. (2) உள், IN, AMONG, 24, 50, 121, 122, 188. (3) உழை, 159 [comp. 167], 353. (4) கண், கட்டு, 16, 121, 128, 158, 167, 186, 336. (5) சீழ், 3. (6) மாடு, மாட்டு, 2, 14, 161, 206, 207, 246. (7) மிசை, 21; மிசைமேல், 22. (8) முன், 51, 325, 326. (9) மேல், 27, 29, 186. (10) பின், 160, 398. (11) வயிர், 400. (12) சாரல், 342 : கசடற்றுத்தஞ்சாரல் = கசடற்றுரிடத்தில். (13) போந்து, 329.

The ellipsis of this case-ending in nouns in அம் [see under G. 55] is very common. 12, 16, 207, 398, காணத்து, 'through the *jungle*.'

G. 64.

The Vocative Case.

1. Here a finite verb in the second person is often used for a noun in the vocative case even as a nom. : thus (6, 7) வைத்தீர் = 'O you who have accumulated!'

So சார்ந்தோய்! 126.

2. There are ordinary forms : செஞ்சே!

So சேர்ப்ப! நாட!

3. கண்ணாய்! may be voc. of கண்ணை = கண்ணுடையதீ! as பிள்ளாய், பெய்வளாய், தெரையு! III.

So நல்லாய் is formed as in G. 93.

G. 69.

Plural Nominative Endings are besides கள் (37)—

அர், ஆர், ஓர், இர், எம், நர், ஞர், ஆனார் for பலர்பால் (Epicleses); and அ, அவை for neuters. (1, 2, 4, 36, 194, 206, 320, 368.)

By *Nannūl* 159 no letters are doubled after any of the forms in ஃ; thus, கொண்டார் கூற்றம் (35). This is an exception to G. 30.

By *Nannūl* 167 no letters are doubled after a neuter plural in அ.

The pluralizing particle is often suppressed.

கல் = கல்லுகள், 334.

G. 76.

இஃ This root is not necessarily the philological root, or absolute பகாப்பதம். [G. 122.] Various strengthening and modifying particles may be added to the original root (தாது). These the Lex. will show.

The root is used for the infinitive occasionally.

Thus விழைத்தக்க = விழையத்தக்க, 361; விய(க்சு)த்தக்க, 325. Perhaps too நிறை for நிறைய, 360.

The root is used as an adjective in G. 157. See 350: கொய்யுல், செய்தொழில். With தொழும்: மூத்தொழும், 'ever as they grow older,' 351.

G. 83.

Most of the forms of the past and future tenses as given in this table occur in the text. Note especially—

1. The aoristic future in ப.

எழுப, 'they will arise' (for எழுபர், எழுவர்).

இஃ All South-Indian languages may reject the personal terminations of finite-verb forms. This has become the ordinary usage in Malayālam.

செய்பவோ, 'will they do?' 246. So தரப்பவோ, 62; எறிப, 24.

2. Poetical forms are : இருப்பன் = இருப்பேன், 276; அறிவாம், 19, 332; எமாந்தேம் = எமாந்தோம், 182, 385; என்றி = என்றாய், 398; தீர்ப்பேம், 27; செய்வது for செய்யும், 393.

அறி|திர், 106 = 'ye would know : ' an ancient form.

அறி + து + இர். This may be compared with the Telugu *kott-it-iri*, *kott-ed-aru*, *kott-ud-uru*. (A. D. Campbell, p. 103.)

போ|தி, 55, 376, is the sing. of the foregoing: 'goest thou,' or 'wilt go?' [Tel. *thō-ti-(vi)*: where the termination *vi* may be thrown away in poetry.]

வா|ம்|தி, 32. நீ|ற்றி (நீ|ல் + த் + இ), past for future: 'wilt thou remain?'

ஆ|தம், 'we shall prosper,' 181, 332, 336, 359, 372, 378, 385. [Comp. Telugu aorist, *avu-du-mu*.]

கழி|த்தன்று = கழி|த்தது, நீ|க்கியது, செ|ன்றது, 55. This is கழி + த் + அன் [G. 108] + து [G. 38].

G. 84.

The verbal root is the ordinary imperative, 2nd person singular.

கா|ன்! 'See!' 24.

Sometimes a termination is added, giving a form which is liable to be confounded with the negative. [G. 89.]

Thus, 241, கா|ணும்! 'See thou!' கே|ளாய்! 'Hear!' 207.

வழ|க்குமீ|ன்! 'Give ye!' 6. ஆ|குமீ|ன்! 'Become ye!' 7, 36.

G. 85.

For optative in *ச*, we meet with an elision, as in 326, போ|கெ|ன்றும்.

Optative in *ச*: கொ|ள்|சு, 28.

G. 86. [Comp. G. 140-142.] See *Nannūl*, 342-344.

1. The positive adv. participle in ஆ is a difficulty, as being liable to be mistaken for a negative form with the same termination. See 14.

In 250 உ|ட்படா = உ|ட்பட்டு; து|வ்வா = து|வ்வி; செய்|யா = செய்|து. See 366.

2. Of irregular forms [G. 86. (க)] note, போ|ய் = போ|யி; ஆ|ய் = ஆ|யி (ஆ|கி); வீ|ரா|அ|அய் = வீ|ரவி, 246; தி|ரி|த்தது for தி|ரி|ந்து. See G. 351.

3. Adverbial participles in அ. G. 140.

செ|விய, 399, 'in order to go,' about to go. The *paulo-post futurum*. Almost = செ|ல்ல.

So அ|டிய, 332.

4. An elision of அ in கட|க்கரும் = கட|க்க = கட|ப்பதற்கு, 398.

In reduplication இ|றக|இ|றக becomes இ|றகி|றக, and இ|றகி|இ|றகி becomes இ|றகி|றகி, 328.

G. 87.

Adjectives, or Adjuncts, or Enlargements of Noun. Comp. H. B., Lesson XLIII, and G. 119, 121, 151-157.

The பெயர் எச்சம் or *adjectival participle* is so called because it gives no complete meaning by itself, requiring a noun as its complement. Take (218) செய்|(யை) வி|கா|க்கும் வா|ய்க்கா|ல்; and note that

1. The future பெயர் எச்சம் is always liable to be taken as a finite verb. This may mean 'the watercourse will fertilize the field;' or 'the . . . which will . . .'

2. When it is taken as பெயர் எச்சம் it connects two nouns, one of which is its object (செய்) and the other its subject. What channel? The field-fertilizing one.

The குறிப்புப்பெயர் எச்சம் is a form analogous to the above, formed from a conjugated appellative [G. 93].

Thus உரி = proprietorship (உரி-மை), from which உரிய is formed, and may be— (1) the neuter plural = உரியவை(கள்) = 'things that pertain to;' or (2) the same taken as குறிப்பு முற்று = 'they pertain unto;' or (3) உ பெயர் எச்சம், 'pertaining to.' (Comp. Lex.)

விரும்புதாளாண்மை for விரும்பும். G. 157.

முடிதிறகும் = முடிக்கும், 62.

Commentator: 'who has power to carry out;' and one says இல் = 'power.' There is not, I feel sure, any authority for this. It is முடி + க்க, with இள் between க and க்.

Telugu forms a few verbs so: *kōpagintsu*.

So தேர்நிறகும் = தேரும், 352.

G. 89.

Finite Negative Verb.

See examples in 9, 10. ஆகா, 233. திரியாது, 244, 337. கழியான், 273. உண்ணேம் பெறேம், 366. செல்ராள், 241. Comp. especially 338. சேராள், 378.

A negative aorist is formed with இல் and அல் added to the root, with or without கு or க்கு; or to other forms of the verb:

கண்	டு	இல்	அர்	'have they not seen?' 48.
செய்	க்	அல்	ஆர்	'they do not.'
எடு	க்க	அல்	ஆம்	'we do not (cannot, will not) support,' 203.
யீரி	ய்	அல்	ஆம்	'we sunder not,' 376.
ஈ	க்	அல்	ஆன்	'he giveth not,' 272, 338.
அறி	ந்து	இல்	இர்	'you know not,' 165.
எறி	கு	அல்	ஆ	'refrained from darting,' 395.
அறு	க்ககு	இல்	ஆ	'will not rid themselves of,' 352.
உரை	ய்	அல்	க	'speak not,' 71.
வெஃ		அல்	மின்	'desire ye not,' 17.
சேர்	க்	அல்	ஆ(ர்)	'that join not,' 121, 327.
ஓ	க்க	அல்	ஆ	'does not equal,' 236.
பூண்	க்	அல்	ஆ	'submits not to the yoke,' 350.
பொறு	க்க	அல்	ஆ	'that sustains not,' 203.
பரி	வது	இல்	அர்	'they grieve not,' 35, 157.
வை	ப்பது	இல்	அர்	'they will not reckon,' 50.
வீழை	ந்த்	இல்	ஏம்	'we desire not,' 339.

G. 91.

செய்குற = செய்யாத, 362 (செய் + கு + உறாத).

G. 92.

Negative Imperatives: Prohibitives.

உரையற்க, 'say not!' 71.

பரவன்மீன், 'boast not!' 92.

பற்றன்மீன், 'cling not,' 92.

கரவன்மீன், 'hide not,' 92.

உரையாதி, 'say thou not,' 390. கருதி, 388.

[In Ji. Chin. பிரியற்பீர், 'sever not!' அல் + ப் + ஈர்.]

G. 93.

This is *Nannūl* 321.

From nouns expressive of (1) பொருள் (material), (2) இடம் (place), (3) காலம் (time), (4) சினை (member, component part), (5) குணம் (quality), and (6) தொழில் (function) may be derived other nouns, in a way analogous to verbal conjugation.

These have been called *conjugated appellatives, pronominals, etc.* The Tamil name

is குறிப்புவினை, i. e. 'words which have a verbal indication.' They serve often as finite verbs, but always with the substantive verb (ஆ-கு) understood.

The following are references under the six classes. *Consult Lex.*

I. பொருள் : வினை, பெயர், தார், பிணம், இழை.

தாரினுள் (இன் often inserted) : 3 sing. masc. 'he (who) wears a garland: the garlanded man,' 390. பிணத்த : 3 pl. neut. 'they (are) replete with corpses,' 121. பெய்வளாய் : 2nd pers. 'thou braceleted one,' for விளையாய்.

2. இடம் : நாடு, சேர்ப்பு, ஊர், காடம், அடுப்பு, உழை, கண், பக்கம். கண்ணது, 368. மெய்யது, 'pertaining to the body.' சேய்த்து in 218 is குறிப்பு வினைமுற்ற, 'although it is distant.' சேய் + த் + து [G. 93] = 'that which is distant.' When thus used there is really a substantive verb, expressed or understood. Here சேய்த்து அனுவம், 'though it be (a thing) far off.'

3. காலம் : இளை; இளையம், 'we are young,' 19.

4. வினை : கண், 49. முலை, 85. கால், 122. குதல், 387.

5. குணம் : நல், தீ, அர், உர, சிற, வல், அனை. தீது, 'what is evil,' or 'it is evil,' 51. மாட்சித்து, 'it (which) has the excellence,' 42, 382. வல்லை, 'thou art able,' 383, 398. அனையம், 'we are like,' 388. வற்று, 348. நல்ல, 'they are much better,' 334. அளித்து, 15.

6. தொழில் : உழவு, 356. மொழி.

The 3rd plural neuter in ஆ is considered to be a kind of குறிப்பு எச்சம் or participle. Thus அணியர், 218 = 'those close at hand : ' அணியவர் from அணிய. See G. 87.

G. 94.

I. Negative Verbal Nouns are formed thus : ✓ + ஆ + மை. [H. B. § 154.]

கல்விரமை, சொல்லிரமை, ஈயிரமை (145); நிலையிரமை; செய்யாமை (246).

1. The noun is occasionally used for adv. part.: மாற்றமை = மாற்றமல், மறுக்காமல், 98.

2. The positive is found in 58, இகழ்த்தமை; and added to the root, புகழ்மை, சமழ்மை, 72.

II. Verbal Nouns in ஆல்.

See 334.

தகல், 'fitness,' 167. உயல் ஆகும், 'one may escape,' 90.

For வைக்கற்பாற்று, see பால், which is often found with this form. It is appositive : comp. 97, 104.

With அரும், which may precede or follow : தவலரும், 'which scarce may fail,' 137; அரும்பெறல், 'hard to be attained,' 34.

These verbal nouns are used as optatives, as well positive as negative [G. 85]. But there is really an ellipsis of வேண்டும் and வேண்டாம், 75, 95.

Some verbs lengthen the root syllable in forming this noun : கோடல், 77. [கொள் + தல். G. 37.] See also கோள், பேறு, கேடு.

G. 95.

Participial Nouns.

In 24 : செத்தார், சாவார். 25 : உய்ப்பார்.

☞ It is often difficult to distinguish, in poetry, the finite verb from the participial noun. (§§ 87, 88.)

In prose செத்தவர் is distinct from செத்தான். உணர்வார், 33.

வருவ, 'things that will come : ' வருபவைகள். Comp. 4.

Almost any person of the finite verb may be used as a noun, in fact it becomes a true participial noun, losing none of its verbal habitudes and powers :

ஒழுக்கேன் (44, 45) is 'I who habitually comport myself.'

சாந்தாய், சாந்தாய்க்கு, சாந்தாய்க்கண், சாந்தோய், 126. Here சாந்தாய் can be rendered, 'thou hast attached thyself to ;' or, as a voc. of a noun, 'O thou who hast . . . !'

நின்றது = 'that which has stood,' 192. Here it is so far a finite verb that ஆடு depends upon it = 'Even that which originally was a twig, that bending to every breeze, stood by the wayside.'

இருந்தைக்க, 79, seems for இருந்தைக்கு = 'to thee who hast been.' For final அ, see *Nannūl*, 318.

நொந்தேன், இருந்தேன், 389.

Negative forms abound : செய்யாதார், 31.

G. 109.

1. போல் is used in comparison. But அன்னது, அற்றது, உடைத்து are exclusively poetical : கண்டதடைத்து, 'it is as if one saw.' See note on G. 143.

2. போல governs an accusative, but there is generally an ellipsis of case-ending, without doubling of க, ச, த, ப, 2.

G. 119.

This is explained in G. 87.

In 153 உள்எம் எனும் நார், 'the cord of the soul.' See ஆயர் in 216.

The use of உடை as nearly equivalent to உள் is worthy of study :

தகவு | உடை | யார், 241, 216.

இயல்பு | உடை | யார், 244.

The opposite is இல் :

தெளிவு | இல் | ஆர், 219.

மதரம் | இல் | ஆள், 211.

The use of அனை and அன் = 'such.' These sometimes take இன் :

கழுக்கு | அனை | அர், 216.

தெங்கு { இன் +
அனை | ஆர், 216.

சார் = உள்ள [G. 153], 327.

கோட்டுப்பூ (கோடு), 215. சுயப்பூ, 215.

Verbal roots become adjectives by G. 157. So கழி, 275. This is merely a contracted பெயர் எச்சம்.

G. 120.

Tamil has few real adverbs. See நனி, 200.

Nouns are used as adverbs : பெரிது, 'greatly ;' நன்கு, 'well,' 200.

Some forms in ஆ are found (probably from G. 90) : வாளா, 'silently,' 325. [Comp. சும்மா.]

ஏ added to a noun often converts it into an adverb. So அவத்தமே = 'in vain,' 327. உம் is often added as in 187 : நகையேயும், 'even in jest.'

ஊ Adverbial phrases of time, place, manner are in constant use. The noun is generally in the nominative case, often with உம் [G. 113], but sometimes in 3rd case.

இறும் அளவும், 'till they die,' 209. இயைந்த அளவிலும், 272. உளவறையால், 271. See under G. 143. ஆற்றத்துணையும், 'to the extent of their power,' 196.

G. 121.

Adjectival prefixes. [See H. B. § 131.]

பூக்குன்றநாட! (*Nannūl*, 200), 128. When பூ becomes the first member of a compound a nasal is inserted.

புத்தோடு, 139. See புது. Note in the same verse நல், தெரல், ஓர், தண்.
 திஞ்சவை, 244. See தி. In the sense of 'sweet,' ம் (ம், ஞ், ங்) is always inserted, hence
 திம் TĪM = sweet.
 இணம்பிறை, 241.

G. 124.

Many verbal forms are used in poetry when the original meaning is so nearly lost that they may be considered as merely symbolic. Such are—

1. என், என, என்ற, என்னும். [G. 114.]

2. ஆகு, etc. ஆம் is often redundant.

3. தரு in திரி-த-ந்து for திரிந்து, 351.

4. சார் in 327. [See G. 119.]

5. உள், with its negatives இல், அல். Compare all the verbs in G. 125. From the *Lex.* it will be seen that these are partly examples of the regular வினைக்குறிப்பு, and partly irregular and defective verbs.

6. கூர், stronger than படு : 'feel the sting of.' இடம்பகூர்நெஞ்சத்தார், 'those who suffer much affliction of soul.'

7. Examples of the true passive are found. H. B. § 92.

See *Lex.* படு and H. B. § 92; but the learner must weigh such examples as—

கற்றறிந்தாரைத்தலைநிலத்துவைக்கப்படுமீ (133), where வைக்க has அறிந்தாரை as its direct object, and படுமீ is impersonal = தருதியாகும், 'it is befitting.'

In 103, அனத்தன is obviously = அளக்கப்பட்டன; but a subject is understood: 'enjoyments (பொருள்கள்) are things which the Creator has assigned to each in due measure.'

In 197, திண்ணப்பட்ட is passive.

G. 137. [*Nannil*, 416-425.]

வழுவையறி = 'permitted deviation from strict rule.'

These anomalies are the result in some cases of the poets' need requiring them to take a license (which in Tamil they sadly abuse); in other cases of corruptness in the tradition.

எவன் (masc.) is used for என், என்ன, 105.

கீழ், மேல், தலை, இடை, கடை, இல், and many other neuter nouns (அகீர்நினை) are used for persons (உயர்தினை). This is a kind of synecdoche.

Personal subjects often have neuter predicates. This seems to indicate contempt often (242), though the form itself is of no gender or number.

G. 137*.

1. In regard to Case there is naturally much ambiguity, See note on G. 55.

(a) The noun itself may stand for any case.

(b) So may the inflexional base.

(c) So may the base with அத்து, இன், அன்.

2. Besides this, there are examples of one case being used for another.

Thus வாயில் (5) = வாயினால், 156, 157. வினாயுள் = வினையால், 43. செம்மாப்பவரை for dative, 50.

G. 140.

1. This form comes nearest to an English infinitive mood. [§§ 41, 168-171.]

It is called அகர நற்றுவினை எச்சம், 'the adverbial participle in அ.'

2. Its use will be gathered from examples.

See 3. பொலிய (so as to), உலப்ப (when), கொள (while).

In 61, இறக்க, பொறுக்க, 75, the infinitive is identical with the optative. G. 85.

We find கேட்ப, உவப்ப, which are a kind of future infinitive of purpose: 'so that men may hear: for (them) to hear.'

See 105, நினைப்பக்கிடந்தது, 'what is left for us to think?' Comp. 265.

In 162, தலைக்கூட seems direct object of பெற்றது.

In 204, அறிய, தீர = 'openly and completely.' Used as adverbs.

In 5, உற, உய, 'so as to come into . . . so as to escape.'

Many infinitives are used as adverbs: so ஆ (for அக), as; அற, without.

G. 141.

CONDITION. Comp. G. 86 (2).

1. IF is expressed by எனின் (40), பெறிள், ஆயின், ஆகின், வரிள், செயின், which more or less lose their verbal signification.

2. These forms have three stems and three terminations in our text.

(a) Root + இல்: ஈர்க்கில், அடக்கில், பெய்யில், பழிக்கில், all in 26. [தோன்றில் or தோன்றின், 197.] ஆகில், 337. பொன்றில், 323.

(b) Root + இன்: எனின், I. கூறிள், 388.

(c) Past stem + ஆல்: உண்டால், 344 (see உள்). ஆலும், 42.

(d) Future stem + இன்: கொடுப்பின், உரைப்பின், கிற்பின், இமைப்பின், 361.

3. IF, WHEN, etc. are expressed as shown in note to G. 143. Note especially those in காஸ். See 35.

4. எல் = IF: perhaps from ஆகில், 9. அறிநிரேல் = 'if you would know,' 106.

5. The negative is used with காஸ். See 323.

G. 142.

CONCESSIVE. [See G. 86.]

கனியினும், 'though they ripen,' 244. எனினும், இடினும், 243.

சார்க்கும், 'though they have been close to,' 245. வினியினும், 'though they perish,' 337.

1. உம் is added to past adverbial participles: PAST SUBJUNCTIVE: கேட்டும் (and having heard), 'although (they have) heard,' 364. கண்டும், 25, 39. ஒதியும், பெற்றும், ஒதாதும், இருந்தும், 323. குளித்தும், 90.

2. உம் is added to any of the forms in G. 141 (2): FUT. and AORISTIC: எனினும், 32. ஆயினும் (= ஆனும்), 38. அறினும், 41. வரினும், 79, 382. செயினும், கிற்பினும், தீற்றினும், கண்டாலும், 79. குளிப்பினும், ஒளிப்பினும், 90. ஊட்டினும், 396. செறிப்பினும், 358.

G. 143.

The use of adjective participles (or the root used for the participle, G. 153) with particles (really nouns) of place, time, or manner, to form adverbial phrases of every shade of meaning, or [G. 93] actual predicates, is a notable feature of Tamil poetry.

1. These particles are அற்ற, அன்ன, அனைத்து, அனைய, ஆங்கு, இடம், இடத்து, உழி, வழி, ஆறு, காஸ், பொருது, காறு, வரை, கடை, அளவு, துணை, தோறு, and the like.

2. The following are fair specimens. Comp. *Lex*.

உதே It is to be noted that final அ of the adjective participle is sometimes dropped; and that in other cases an initial க, ச, த, ப of the particle is *abnormally doubled*.

கண், 96, 97, 141. வரை, 271. வகை, 36.

அன்ன: உண்டன்ன, 16, 66. நகடியன்னதை, 87, 186. அள்ளிக் கொள்வன்ன, 262.

அற்று: வீழ்ந்தற்று, 17. போயற்றே, 136, 138, 211, 240, 254.

அனை: பெய்தனைத்து, 239. ஒநி அனையா, 270.

ஆங்கு: பயந்தா அங்கு, 38, 51. ஊன்றி ஆங்கு, 97. உணராதாங்கு, 321, 322.

அளவு, 190. முடியுமளவு, 272. ஆறு: கெட்டாறு, 288. தகு, 302.
 இடற்று: தேய்விடற்று, தீர்விடற்று, 51, 149, comp. 83. வழி: உறழ்வழி, 311.
 உழி: செல்வழி (செல் + வ் + உழி: செல்வு is an old future relative participle), 8, 230.
 வைப்புழி, 134. நின்றழி, 284. இற்றுழி, 48. கண்டழி, 62. உடைந்தழி, 284. பார்த்தழி, 26.
 கால்: தோன்றியக்கால், 2, 'when:' 5, 26, 33. மலராக்கால், 282, 323.
 காறு: பழிகாறும், 13. கடை: உழைந்தக்கடைத்தும், 147. 199, 236.
 தோறு: செறுத்தோறு, 222. ஸுத்தோறு உம், 351. இசைதோறும், 60.

Ordinary forms:

உண்டாயபோழ்தின், 284. உண்டாயபோழ்தே, 19, 62, 238. திரிதருங்காலத்து, 284.

Consider 329: these particles form compounds with nouns.

Here it seems as if the வினை எச்சம் were systematically used for the பெயர் எச்சம்; நக்கி அன்னது for நக்கிய அன்னது. And in தோன்றியக்கால் for தோன்றியகால் there is a doubling of க், of which no certain explanation has been found.

[அடைந்தக்கால். Comp. Tel. *chēsinappuḍu*.]

நீண்டக்கடைத்தும், 291. Here the peculiarity is in the doubled க். I suppose it is for அடைந்து + அ + கால். The *Nannūl*, 343 (or rather the Commentator), makes these distinct forms of the adverbial participle. (H. B. § 123. c.)

The negative is frequent, and presents no anomaly: உறுக்கால்.

G. 150-157.

Compounds. These are called தொகைநிலை.

1. அறுசுவையுண்டி = 'food of six flavours.' Here the full expression is ஆறுவகையுள்ளவைகளை உடைய உண்டி. These quatrains exemplify every species of தொகைநிலை.

2. In அரிமா, 141, we have two nouns, of which the principal, மா, indicates the genus, and the accessory, அரி, the species: 'an animal of the lion kind.'

This is இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை: an ellipsis of ஆகிய or என்னும்.

In the same verse கொடிப்புல்லூ = 'grass of the creeping kind.'

In 149 பாய்பரிமா with வினைத்தொகை, 'a prancing charger.' Comp. 152.

In 339 தழற்குருள்பாயந்திரை சூழ்வையம் we have G. 153 thrice, G. 157 once, and G. 15 once; and திரை = கடல் by G. 162.

உப்பிண்ணெயி (noun + verbal root + noun), 'brackish water saturated with salt:' 'salt-crowded-salt-water.'

¹ நறு ² மலர் ³ தண் ⁴ கோதாய்! [G. 93, 154, 157.]

Adj. + noun + adj. + noun.

'Thou who wearest a refreshing wreath of fragrant flowers!'

¹ புலி ² உகிர் ³ வாள் ⁴ புரூக்கல். [G. 152, 154, 155.]

Noun + noun + adj. + noun.

'White rice like the claw of a tiger.'

¹ யானை ² + ³ வரி ⁴ மூகம் ⁵ புண்படுக்கும் ⁶ வள் ⁷ + ⁸ உகிர் ⁹ நோள் ¹⁰ + ¹¹ தாள் ¹² அரி ¹³ + ¹⁴ மா ¹⁵ மறுகையவர், 'those (possessed of) heroic strength, like the lion, whose paw is mighty, and whose claws are sharp, which inflicts wounds on the elephant's spotted face.'

G. 162.

1. Many words for a lady are by metonymy from her ornaments. தொடி is 'a bracelet,' and 'the lady who wears one,' 111. அம்மருங்கு = 'a lady with beautiful waist,' 396.

2. புல்வாய் = 'grass-mouth,' for மாள்.

III. METRICAL INTRODUCTION.

In my edition of the *Kurraḷ* (Introd. pp. xxv-xxviii) the peculiarities of the *Veṅḃā* metre common to both that work and the *Nālaḍi* have been briefly explained.

A summary is given in G. 185-190; and the native authorities may be found in the IIIrd Grammar.

The *Veṅḃā* (வெண், 'white, clear, bright,' + பா, 'verse') is the recognised metre for moral precepts and for all gnomic poetry.

The *Nālaḍi* quatrains are of two kinds, *Nēriḥai*, (நேரிசை = regular) and *Inṇiḥai* (இன்னிசை = euphonic).

Of the 400 verses we find that about 300 are *Nēriḥai* quatrains, which consist of three lines of four feet, followed by a line of three feet, of which the last is one அசை, or metrical syllable. The fourth foot of the second line has the rhyme of the first and second lines, and is by some regarded as a distinct line, called தனிச்சொல் = *word that stands alone*. Thus the *Nēriḥai* quatrain has been defined generally, 'two *Kurraḷs*, connected by a short line, or தனிச்சொல்' (G. 189); it must, however, be noted that the third foot of the second line is not the short foot that ends a *Kurraḷ*, but an ordinary foot.

The remaining 100 are called *Inṇiḥai* (G. 190), being mainly like the *Nēriḥai*, but without the rhyming தனிச்சொல். They have irregularities adopted for euphony. In general an *Inṇiḥai Veṅḃā* may be thus defined: 'a quatrain with three lines of four feet, followed by one of three feet,' as in the *Kurraḷ* couplet.

In order to scan and read these verses (and I would give to all students of *Nālaḍi* the advice of Bökh to readers of Pindar: *master the metre of each line before trying to construe it*: when you can intone your quatrain you will find the interpretation comparatively easy) it is necessary to consider (1) metrical syllables, (2) feet, (3) lines, (4) connexion of feet, and (5) rhyme and alliteration.

A. Metrical Syllables.

A single syllable is called a கேள், and always has the *arsis*; for Tamil metre is not governed by quantity only. (G. 169.)

Thus க (short open), கல் (short closed), கா (long open), கால் (long

closed) may equally have the metrical *ictus*, and be 'long,' - (G. 170.)

A pair of syllables, of which the former is short both by nature and by position, constitutes a *நிரை* or *pyrrhic*.

Thus கல, கலம், கலா, கலாம் are all metrically equal to 〇 〇, and both syllables are unaccented.

B. *Metrical Feet* (G. 171).

Three kinds of feet (சீர்) are used in these quatrains :

- அசைச்சீர் (single);
- இயற்சீர் (double);
- வெண்சீர் (treble or hypercatalectic).

1. A SINGLE foot consists of one அசை or measure; and may be a long syllable, whose mnemonic is நான் (NĀI); a pair of short syllables, மலர் (MALAR); or either of these followed by shortened உ (காசு, பிறப்பு), (G. 15). These are only found as the last foot of a quatrain.

Ex. இல், 7. This is நான் : a நேர். So பார், 11. ஆறு, 13, is = காசு : a நேர் with the very short உ.

விடம், 8, is மலர் : a நிரை.

உலகு : a நிரை with the very short உ : பிறப்பு, 15.

As a rule each foot consists of a single word, or of words closely connected; and it is generally thought inelegant to allow a word to be divided between two feet. Hence right scanning makes lines intelligible, while in most other languages it confuses. In this work I have generally separated the feet, a matter about which native usage is not uniform. Sometimes I have neglected this division for some special reason, or by oversight.

2. A DOUBLE foot consists of two metrical syllables; and is called இயற்சீர் (= natural). It may have four forms :

(1) நேர் + நேர், i. e. - -, spondee; for which the mnemonic சேமா is used;

(2) நேர் + நிரை, i. e. - 〇 〇, dactyl: கூவிளம்;

(3) நிரை + நேர், i. e. 〇 〇 -, anapaest: புளிமா;

(4) நிரை + நிரை, i. e. 〇 〇 〇 〇, proceleusmaticus: கருவிளம்.

With regard to the combination of these in lines the law of sequence is (G. 179)

மாமுன் நிரையும்
விளம்முன் நேரும் :

☞ A. A foot ending in —, (a long syllable,) must be followed by one beginning with ∪ ∪ (dactylic); B. and a foot ending in ∪ ∪ must be followed by one beginning with a long syllable (anapaestic).

C. Whenever a proceleusmaticus (கருவிளம்) occurs, since it must by this law be preceded and followed by a long syllable, we have . . . ∪ ∪ ∪ ∪ ∪ ∪ . . . , that is an antispast, consisting of dactyl + anapaest.

The combinations of A, B, C constitute what is called the *balanced recitative rhythm*. [தூங்கிசைச் செப்பல். All *Vēṇbā* verse is recited or chanted according to its scansion: this is செப்பல், and is of three kinds: (1) தூங்கிசைச் செப்பல் (தூங்கு, *v.* 'balance, swing')=the balanced (*lively*) rhythm; (2) எந்திசைச்செப்பல் (எந்து, *v.* 'be uplifted')=the sustained (*grave*) rhythm; and (3) ஒழுகிசைச்செப்பல் (ஒழுகு, *v.* 'flow on') = mixed, flowing (*easy*) rhythm.]

Few lines and still fewer verses consist only of these four feet in this threefold combination. Two complete quatrains (65, 89) only of this kind will be found in the *Nālaḍi*. These may be studied with advantage:

1	2	3	4
இளையான்	அடக்கம்	அடக்கம்	கிளைபொருள்
புளிமா	புளிமா	புளிமா	கருவிளம்
∪ ∪ — A	∪ ∪ — A	∪ ∪ — A	∪ ∪ ∪ ∪ B
5	6	7	8
இல்லான்	கொடையே	கொடைப்பயன்	எல்லாம்
தேமா	புளிமா	கருவிளம்	தேமா
— — A	∪ ∪ — A	∪ ∪ ∪ ∪ B	— — A
9	10	11	12
ஒறுக்கு'	மதுகை	உரனுடை	ஆளன்
புளிமா	புளிமா	கருவிளம்	தேமா
∪ ∪ — A	∪ ∪ — A	∪ ∪ ∪ ∪ B	— — A
13	14	15	
பொறுக்கு'	பொறையே	பொறை.	
புளிமா	புளிமா	மலர்.	
∪ ∪ — A	∪ ∪ — A	∪ ∪	

Here the rhythm is anapaestic. The three antispasts relieve the monotony. But the tune is decidedly lively and *lilting*!

So too,

1	2	3	4
அம்பும்	அழலும்	அவிரகதிர்	ஞாயிறும்
தேமா	புளிமா	கருவிளம்	கூவிளம்
-- A	யய- A	யயயய B	-யய B
5	6	7	8
வெம்பிச்	சுடினும்	பறஞ்சும்	வெம்பிக்
தேமா	புளிமா	கருவிளம்	தேமா
-- A	யய- A	யயயய B	-- A
9	10	11	12
கவற்றி	மனத்தைச்	சுடுதலார்	காமம்
புளிமா	புளிமா	கருவிளம்	தேமா
யய- A	யய- A	யயயய B	-- A
13	14	15	
அவற்றினும்	அஞ்சப்	படும்.	
கருவிளம்	தேமா	மலர்.	
யயயய B	-- A	யய	

3. The third kind of feet used in *Veṅḇā* metre is called, for this reason, *Veṅḇīr*. There are four of these formed by adding to each of the former a hypercatalectic syllable (called காய்), which may be any one of the four kinds of நேர், but is *always accented or metrically long*. And in a line this காய் must always be followed by a long (accented) syllable; or காய் முன் நேர் : (☞ KĀY is followed by a NĒR. (G. 179.)

This brings in another kind of antispast (... ˘ | ˘ ...), and imparts dignity, sometimes heaviness, to the line. And this is the 'grave rhythm.' A few lines, but no entire quatrains, exhibit this unmixed gravity.

The verses almost always, and the lines very generally, contain a mixture of 'light' and 'grave,' which is the 'flowing' or 'easy' rhythm.

Examine the following, 139 :

1	2	3	4
கல்லாரே	ஆயினும்	கற்றாரைச்	சேர்ந்தொழுகின்
தேமாங்காய்	கூவிளம்	தேமாங்காய்	கூவிளங்காய்
---	-யய	---	-யய-
5	6	7	8
நல்லறிவு	நாளுந்	தலைப்படுவர்	தொல்சிறப்பின்
கூவிளங்காய்	தேமா	கருவிளங்காய்	கூவிளங்காய்
-யய-	--	யயயய-	-யய-

9	10	11	12
ஒண்ணிற்ப்	பாதிரிப்பூச்	சேர்தலாற்	புத்தோடு
கூவிளம்	கூவிளங்காய்	கூவிளம்	தேமாங்காய்
- 〇 〇	- 〇 〇 -	- 〇 〇	- - -
13	14	15	
தண்ணீர்க்குத்	தான்பயந்	தாங்கு.	
தேமாங்காய்	கூவிளம்	காசு.	
- - -	- 〇 〇	〇 〇	

This system may at first sight appear artificial, but its superiority to Sanskrit prosody is very striking. It is admirably adapted to the nature of the Tamil language, and seems naturally evolved from it. The great variety of the melody of *Vēṇbā* verse is apparent from the fact that 512 types of the longer lines can be formed.

This variety is in effect much increased by the fact that a *Tēmā* may be really a spondee or a trochee; and a *Puḷimā* may be (〇〇-, 〇〇〇, 〇-- , or 〇-〇) anapaest, tribrach, bacchius, or cretic; and similarly the other feet.

I have analysed all the 900 full lines, and find about 300 varieties. This analysis is given as a curiosity of literature.

The fourth line admits of thirty-two types, of which thirty-one are found in our work.

These tables are subjoined. There are few lines in Pindar, or in any Greek chorus, which will not find a representative here.

Lines beginning with தேமா, --, = 282.

1	2	3	4	
தேமா, --	புலிமா, யூ--		யூயூ	1
		யூ	யூயூ	9
		யூ	யூயூ	19
		யூ	யூயூ	9
	கருவிளம், யூயூ	யூ	யூயூ	13
		யூ	யூயூ	8
		யூ	யூயூ	24
		யூ	யூயூ	11
	புலிமாக்காய், யூ---		யூயூ	13
			யூயூ	16
		யூ	யூயூ	16
		யூ	யூயூ	7
கருவிளக்காய், யூயூ	யூ	யூயூ	3	
	யூ	யூயூ	3	
	யூ	யூயூ	13	
	யூ	யூயூ	4	
புலிமாக்காய், யூ---		யூயூ	0	
		யூயூ	3	
	யூ	யூயூ	5	
	யூ	யூயூ	2	
கருவிளம், யூயூ	யூ	யூயூ	2	
		யூயூ	3	
		யூயூ	3	
		யூயூ	1	
புலிமாக்காய், யூ---	யூ	யூயூ	5	
		யூயூ	1	
		யூயூ	4	
		யூயூ	3	
புலிமாக்காய், யூ---	யூ	யூயூ	1	
		யூயூ	2	
		யூயூ	1	
		யூயூ	1	
புலிமாக்காய், யூ---		யூயூ	0	
		யூயூ	1	
	யூ	யூயூ	4	
	யூ	யூயூ	1	
கருவிளக்காய், யூயூ	யூ	யூயூ	2	
		யூயூ	1	
		யூயூ	5	
		யூயூ	3	
புலிமாக்காய், யூ---		யூயூ	6	
		யூயூ	4	
		யூயூ	5	
		யூயூ	4	
கருவிளக்காய், யூயூ	யூ	யூயூ	3	
		யூயூ	7	
		யூயூ	2	
		யூயூ	1	
புலிமாக்காய், யூ---		யூயூ	0	
		யூயூ	1	
	யூ	யூயூ	1	
	யூ	யூயூ	4	
கருவிளக்காய், யூயூ	யூ	யூயூ	1	
		யூயூ	1	
		யூயூ	9	
		யூயூ	2	
புலிமாக்காய், யூ---		யூயூ	4	
		யூயூ	2	
		யூயூ	4	
		யூயூ	0	
கருவிளக்காய், யூயூ	யூ	யூயூ	1	
		யூயூ	2	
		யூயூ	1	
		யூயூ	0	

Lines beginning with கூவிளம், -யூயூ, = 172.

1	2	3	4	
கூவிளம், -யூயூ	தேமா, --		யூயூ	0
		யூ	யூயூ	8
		யூ	யூயூ	14
		யூ	யூயூ	6
	கூவிளம், -யூயூ	யூ	யூயூ	4
		யூ	யூயூ	5
		யூ	யூயூ	7
		யூ	யூயூ	6
	தேமா, --		யூயூ	11
			யூயூ	8
		யூ	யூயூ	6
		யூ	யூயூ	5
கூவிளம், -யூயூ	யூ	யூயூ	3	
	யூ	யூயூ	7	
	யூ	யூயூ	5	
	யூ	யூயூ	2	
தேமாக்காய், --		யூயூ	0	
		யூயூ	4	
	யூ	யூயூ	5	
	யூ	யூயூ	1	
கூவிளம், -யூயூ	யூ	யூயூ	3	
		யூயூ	1	
		யூயூ	1	
		யூயூ	4	
தேமாக்காய், --	யூ	யூயூ	1	
		யூயூ	5	
		யூயூ	2	
		யூயூ	1	
தேமாக்காய், --	யூ	யூயூ	0	
		யூயூ	2	
		யூயூ	0	
		யூயூ	0	
தேமாக்காய், --		யூயூ	0	
		யூயூ	1	
	யூ	யூயூ	2	
	யூ	யூயூ	2	
தேமாக்காய், --		யூயூ	2	
		யூயூ	4	
		யூயூ	0	
		யூயூ	1	
கூவிளக்காய், -யூயூ		யூயூ	2	
		யூயூ	3	
		யூயூ	2	
		யூயூ	3	
கூவிளக்காய், -யூயூ	யூ	யூயூ	1	
		யூயூ	0	
		யூயூ	0	
		யூயூ	1	
தேமாக்காய், --		யூயூ	0	
		யூயூ	1	
	யூ	யூயூ	0	
	யூ	யூயூ	1	
கூவிளக்காய், -யூயூ	யூ	யூயூ	3	
		யூயூ	2	
		யூயூ	3	
		யூயூ	1	
தேமாக்காய், --		யூயூ	4	
		யூயூ	0	
		யூயூ	1	
		யூயூ	1	
கூவிளக்காய், -யூயூ	யூ	யூயூ	0	
		யூயூ	0	
		யூயூ	0	
		யூயூ	0	

Lines beginning with புளிமா, $\cup\cup\cup\cup = 156.$				
1	2	3	4	
புளிமா, $\cup\cup\cup\cup$	புளிமா, $\cup\cup\cup\cup$	1	4	4
		2	3	3
		3	3	3
		4	1	1
	கருவிளம், $\cup\cup\cup\cup$	1	15	15
		2	0	0
		3	0	0
		4	0	0
	புளிமாக்காய், $\cup\cup\cup\cup$	1	10	10
		2	0	0
		3	0	0
		4	0	0
கருவிளக்காய், $\cup\cup\cup\cup$	1	10	10	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	13	13	
	2	1	1	
	3	0	0	
	4	0	0	
புளிமாக்காய், $\cup\cup\cup\cup$	1	3	3	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளக்காய், $\cup\cup\cup\cup$	1	14	14	
	2	3	3	
	3	2	2	
	4	2	2	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	10	10	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளக்காய், $\cup\cup\cup\cup$	1	9	9	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	3	3	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளக்காய், $\cup\cup\cup\cup$	1	4	4	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	8	8	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளக்காய், $\cup\cup\cup\cup$	1	1	1	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	3	3	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	

Lines beginning with கருவிளம், $\cup\cup\cup\cup = 154.$				
1	2	3	4	
கருவிளம், $\cup\cup\cup\cup$	கருவிளம், $\cup\cup\cup\cup$	1	5	5
		2	8	8
		3	6	6
		4	3	3
	தேயர், $\cup\cup\cup\cup$	1	10	10
		2	0	0
		3	0	0
		4	0	0
	கருவிளம், $\cup\cup\cup\cup$	1	15	15
		2	0	0
		3	0	0
		4	0	0
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	6	6	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	5	5	
	2	4	4	
	3	1	1	
	4	3	3	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	7	7	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	5	5	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	2	2	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	12	12	
	2	3	3	
	3	1	1	
	4	6	6	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	13	13	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	11	11	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	4	4	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	3	3	
	2	2	2	
	3	3	3	
	4	5	5	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	7	7	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	3	3	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	
கருவிளம், $\cup\cup\cup\cup$	1	2	2	
	2	0	0	
	3	0	0	
	4	0	0	

Lines beginning with தேமாங்காய், --- = 171.

1	2	3	4	
தேமாங்காய், ---	தேமா, --		CCC	0
)	CCC	11
)	CCC	12
)	CCC	11
)	CCC	6
)	CCC	5
)	CCC	24
)	CCC	2
			CCC	10
)	CCC	9
)	CCC	14
)	CCC	3
)	CCC	1
)	CCC	8
)	CCC	8
)	CCC	4
			CCC	0
			CCC	1
)	CCC	4
)	CCC	1
	கவிஎம், ---)	CCC	5
			CCC	1
)	CCC	5
)	CCC	1
			CCC	3
			CCC	0
)	CCC	8
)	CCC	4
			CCC	0
)	CCC	0
)	CCC	2
)	CCC	0
	தேமாங்காய், ---		CCC	0
			CCC	1
)	CCC	1
)	CCC	2
)	CCC	1
)	CCC	2
)	CCC	4
)	CCC	1
			CCC	1
)	CCC	0
)	CCC	3
)	CCC	1
)	CCC	1
)	CCC	2
)	CCC	2
)	CCC	0
	கவிஎங்காய், ---		CCC	0
			CCC	0
)	CCC	1
)	CCC	2
)	CCC	0
)	CCC	2
)	CCC	0
)	CCC	1
			CCC	1
			CCC	1
)	CCC	1
)	CCC	2
)	CCC	0
)	CCC	0
)	CCC	0
)	CCC	0

Lines beginning with புளிமாங்காய், --- = 138.

1	2	3	4	
புளிமாங்காய், ---	தேமா, --		CCC	8
)	CCC	2
)	CCC	12
)	CCC	5
)	CCC	5
)	CCC	0
)	CCC	0
)	CCC	0
			CCC	10
)	CCC	0
)	CCC	0
)	CCC	0
)	CCC	4
)	CCC	0
)	CCC	0
)	CCC	0
	கவிஎம், ---		CCC	11
			CCC	3
)	CCC	7
)	CCC	0
)	CCC	3
			CCC	0
)	CCC	0
)	CCC	0
			CCC	12
			CCC	0
)	CCC	0
)	CCC	0
	தேமாங்காய், ---)	CCC	2
)	CCC	0
)	CCC	0
)	CCC	0
			CCC	7
			CCC	2
)	CCC	8
)	CCC	0
)	CCC	4
)	CCC	0
)	CCC	0
)	CCC	0
			CCC	7
)	CCC	0
)	CCC	0
)	CCC	0
)	CCC	7
)	CCC	0
)	CCC	0
)	CCC	0
	தேமாங்காய், ---		CCC	4
			CCC	1
)	CCC	2
)	CCC	1
	கவிஎங்காய், ---)	CCC	3
)	CCC	0
)	CCC	0
)	CCC	0
			CCC	6
			CCC	0
)	CCC	0
)	CCC	0
)	CCC	2
)	CCC	0
)	CCC	0
)	CCC	0

Of the fourth line, consisting of two full feet, with a catalectic third, there are thirty-one varieties in our text. (I cannot discover in Tamil verse the thirty-second : $\cup\cup\cup\cup - | - - - | - .$)

The most usual are —

1. $\begin{array}{c} - - - | - - | \cup\cup \\ (- - \cup) | (- \cup) | \end{array}$ (of which I find forty-five).
2. $\begin{array}{c} - - | \cup\cup - | \cup\cup \\ (- \cup) | \cup\cup\cup \\ \cup - - \\ \cup - \cup \end{array}$ (there are forty-two).
3. $\begin{array}{c} - \cup\cup | - - | \cup\cup \\ (- \cup -) | \end{array}$ (there are thirty-two).
4. $\cup\cup - - | - - | \cup\cup$ (also thirty-two).

Ex.

1. உய்த்^{தீ}ட்டுந் தேனீக்^{கீ} கரி, 10, 49, 50.
(தேமாங்காய்—தேமா—மலர்.)
2. ஏ^{கு}ம் அளி^{த்தி}வ் வு^{ல்}(கு), 15, 57, 170.
(தேமா—புளிமா—பிறப்பு, பு is scarcely heard.)
3. செ^{ன்ற}ன செய்^வ து^{ரை}, 32, 179, 201.
(கூவிளம்—தேமா—மலர்.)
4. மு^{டை}ச்சா^{கா} ட்^{ச்சி}ந்^{று}ழி, 48, 207, 236.
(புளிமாங்காய்—தேமா—மலர்.)

On rhyme and alliteration I have nothing to add to what is said in *Kural*, Introd. p. xxvi.

Metres of 4th lines.				
	1	2	3	
I.		0 0 -	0 0	42
		0 0 0	-	19
		0 0 0 -	-	12
		0 0 0 -	-	12
II.	0	-	0 0	32
	0	0 0	-	9
		- 0 -	-	7
		- 0 -	-	8
III.		0 0 0	0 0	18
	0	0 0 0	-	10
	0	0 0 0 -	-	8
	0	0 0 0 -	-	3
IV.	0	- -	0 0	22
	0	- 0	-	9
	0	- 0	-	5
	0	- 0 -	-	4
V.		- -	0 0	45
		- 0	-	9
		- 0	-	6
		- 0 -	-	4
VI.†		- -	0 0	16
	0	- 0	-	5
	0	- 0	-	2
		- 0 -	-	3
VII.		- -	0 0	32
		- 0	-	7
	0	- 0	-	9
	0	- 0 -	-	3
VIII.		- -	0 0	15
	0	- 0	-	8
	0	- 0	-	4
	0	- 0 -	-	0

IV. BIBLIOGRAPHICAL REFERENCES.

It will be of use to the student to have a list of some of the chief Authors quoted in this volume with a very brief account of their writings.

1.

A. V. R. P. அதிவீரராம பாண்டியன். ATHI-VĪRA-RĀMA PĀṆDI-YAṆ, or VALLABHA DĒVA. See C. D. G. p. 144, *etc.* He lived in the sixteenth century. Many works, composed under his patronage, are now ascribed to him; but he was himself doubtless an elegant writer of verses. Three of his works are of especial interest: the *Naiḍatham*, *Kāṇi-kāṇḍam*, and *Vetti-vēl-kai*.

(A.) The *Naiḍatham* (நைடதம்), from S. நைய, an epithet of the hero Naḷa, king of Nishaḍa. It is the story of Naḷa and Dama-

yantī told in Tamil fashion in 28 chapters, and 1112 *Viruttam* quatrains. The following is parallel to *Nālaḍi* 285 *etc.* :—

கோற்றொடி! செல்வர்ப்பாற் குறையி ரந்துநின்
தேற்றயின் றுயிர்சுமந் ிருத்தல் ஈநிலா
ஆற்றலு' மானமும் அறிவுங் கல்வியும்
மாற்றருஞ் சீர்த்தியு' மாற்றும் என்பவே.

[Metre: க்-விளம் | க்-விளம் | புளி } மா' | க்-விளம்.]

'O (thou that wearest) bright armlets! To stand imploring aid for one's need, to receive alms and eat, and to endure (a dependant) life, will destroy a man's power though boundless, his honour, his wisdom, his learning, and his unchanging renown.'

(B.) காகிக்காண்டம், KĀCI-KĀṆḌAM. See Taylor's Oriental MSS. vol. iii. pp. 112-115.

This is a translation of a portion (காண்டம்) of the Skandam, relating chiefly to Benares (காகி), in 101 chapters, and 2524 *Viruttam* quatrains.

(C.) வெற்றிவேற்கை, VETTI-VĒL-KAI: 'the hand (that holds) the conquering dart.'

These are the first words of the verses, and are an epithet of the author. See Taylor's MSS. vol. ii. App. p. 21.

2.

Avv. AVVAIYĀR, அவ்வையார்.

The poetess *Avvaiyār* is currently said to have been a sister of *Tiruvalluvar*, though I feel sure she belongs to a later period. She composed two school-books, in universal use, in which a series of moral and prudential precepts are expressed in elegant and very condensed sentences, each beginning with a different letter of the alphabet¹. Besides these, about fifty quatrains of great excellence are, on good grounds, attributed to her. Legends regarding her abound, most of them connected with miracles, which she is supposed to have wrought. All ascribe to her a quaint and highly original character. One story about her is amusing. The 'wonderful old woman' was sitting one day in the verandah of a small way-side temple, with her feet

¹ These are the ĀTI-ṢŪPI (ஆத்திச்சூடி) and KONRAI-VĒTHAN (கொன்றைவேந்தன்).

stretched out straight before her, a position not considered respectful in the presence of a superior. The priest of the temple rushed out with the question, 'Are you not ashamed to stretch out your feet in the presence of the *Çāmi* (idol or lord)?' To which she replied, 'Very true, sir, if you will show me where the *Çāmi* is not, I will stretch out my feet there!'

She was once asked, it is said, to compose some verses about the four great topics discussed by Hindū authors, 'virtue, wealth, pleasure, and heaven;' since Tiruvalluvar had sung his 1330 couplets on the three former. She replied in a quatrain :

ஈதல்அறம்; தீவினைவிட் டீட்டல் பொருள்; எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்துறவைத்—தாதரவு
பட்டதே இன்பம்; பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு!

'Giving is *virtue*; *wealth* what's gained eschewing sin;
And evermore 'tis *pleasure* when, their hearts at one,
Two live in love, sustaining and sustain'd. To leave
All three, heart fix'd on God, is perfect bliss of *heaven*.'

I am not sure, however, that these are her lines, though given to her by almost universal tradition. They savour of a later date and of a different school. There is no reason to doubt her authorship of the following :

சீரியர் கெட்டாலுஞ் சீரியர் சீரியரே!
அல்லாதார் கெட்டால் அங்கென்றும்?—சீரிய
பொன்னின் குடம்உடைந்தாற் பொன்னாகும்; என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?

'Tho' worthy men be ruin'd, worthy men are still
Right worthy men; when worthless men are ruin'd, what
Are they? If vase of gold be broken, still 'tis gold!
What is there left, when shatter'd lies the earthen pot?'

3.

B. I. S. INDISCHE SPRÜCHE, by Dr. Otto Böhtlingk. 2nd edition. St. Petersburg, 1870.

The authorities cited are not seldom modern South-Indian writers. And these verses are presumably translated occasionally from the works of Tamil poets. It is of course peculiarly difficult to trace a proverb or an epigram to its source.

It would be possible, indeed, to find a close Sanskrit parallel to nearly every gnomic verse in Tamil poetry; but in many cases the

beauty, spontaneity, and terseness of the Tamil stanza seem to prove its originality.

4.

Çi. ÇILAPPATHIGĀRAM, சிலப்பதிகாரம்: 'the chapter of the *Çilambu*.' [சிலம்பு is an anklet worn by dancers. It is hollow and filled with pebbles, which give forth a tinkling sound. S. ஶ்லா?]]

This is an elegant, but little known composition, one of the five ancient Tamil poems [பஞ்சமகாகாவியம்], being a romantic story like 'The Lady of the Lake,' and not rising to the dignity of an epic. Only a small portion has been printed. Its author was *Çeramān*, of whose personal history absolutely nothing is known; but he was certainly a Jain.

The following is a specimen of its style. It is the dedication of the first canto:—

1.

திங்களைப் போற்றுதுந், திங்களைப் போற்றுதும்!
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான்.

2.

ஞாயிறு போற்றுது, ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் நிகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்.

3.

மாமழை போற்றுது, மாமழை போற்றுதும்!
நாமநீர் வேலி உலகிற் கவன்அளிபோல்
மேனின்று தான்சுரத்த லான்.

4.

பூம்புகார் போற்றுதும், பூம்புகார் போற்றுதும்!
வீங்குநீர் வேலி உலகிற் கவன்குலத்தோ
டோங்கிப் பரந்தெழுத லான்.

'Praise we the moon! Praise we the moon! for, like the cool white umbrella over the fragrant-flower-garlanded head (of the king), it affords grace to the fair and spacious world.

Praise we the sun! Praise we the sun! for, like the chariot of the lord of Kāviri's domain, it wheels around Meru's golden heights.

Praise we the vast cloud! Praise we the vast cloud! for,

like his grace, it pours down blessings on the world begirt by the fearsome sea.

Praise we flowery *Pugār!* Praise we flowery *Pugār!* for it uplifts itself and spreads itself and grows together with his (*the king's*) clan, above all the world surrounded by the swelling ocean's tide.'

The metre of this is இன்னிசை சிந்தியல் வெண்பா, G. 185, etc. It consists of verses of three lines, being in fact *Kurraḷs* with an additional line prefixed. See Introd. to my *Kurraḷ*, p. xxv, etc., and note on Quatrain 250.

5.

C. D. G. Dr. Caldwell's Dravidian Comparative Grammar. 2nd edition. Trübner. 1875.

A work of profound learning and research; but the grammatical portions are often founded on insufficient data.

6.

C. P. B. C. P. Brown's Telugu Dictionary.

Very unscientific, but full and accurate.

7.

Ēl. or Ēlā. ĒLĀTHI, ஏலாதி.

The name is S. एल, 'cardamom,' + आदि = etc. = a perfumed confection of எலம், 'cardamom,' கர்ப்பூரம், 'camphor,' எரிகாசு, 'an odorous wood,' சந்தனம், 'sandal,' and தேன், 'honey.'

This mingling of perfumes is used for the hair. The name is given to this collection of gnostic verses because each quatrain is supposed to combine, compare, and illustrate five or six things.

The work is of Jain origin. Its author's name is *Kaṇi-mēthaiyār* = 'he whose knowledge is appreciated (by all).' It is one of the eighteen lesser classics: சங்கச் செய்யுள். Of the author nothing is really known. He is styled a disciple of Makkāyanār, son of Tamiṟ-āṇṇiyar, one of the Madura Academy. It is probably not of much later date than the *Nālaḍi* itself; and is once quoted by the Commentator on the Jī. Chin. The Madras edition of 1887 is referred to. Perhaps a careful study of *Ēlāthi* will, more than any other minor poet, help the learner to understand the *Nālaḍi*.

8.

Ellis. ELLIS, F. W. See Introd. to my *Kurraḷ*, page v.

Mr. Ellis' MSS. fell into the hands of the late eminent

orientalist, Sir Walter Elliot, who left them by will to me. They are now in the Bodleian Library. There are in them some unpublished translations. His texts were often incorrect, and his translations in general have not had the benefit of careful revision. See also Burnell's South-Indian Palaeography, p. 35.

9.

G. Ç. GÖVINDA-ÇATAKAM, கோவிந்தசதகம்.

102 choice proverbs, each illustrated by a quatrain. This is not at all a classic, but well worth studying.

It is by *Narāyaṇa-bhāratiyār*.

10.

G. My Second Catechism of Tamil Grammar; or IIIrd Grammar. [In 'First Lessons:' Clarendon Press.]

11.

Gu. Dr. Gundert's Malayālam and English Dictionary.

A very useful and scientific work. Mangalore, 1872.

12.

Jī. Chin. JĪVAGA-CHINTĀMAṆĪ, சீவக-சிந்தாமணி, S. जीवगचिन्ता-मणि. This is, on the whole, the greatest existing Tamil literary monument. My references are to the very admirable edition published by வே. சாமிநாதையர், of the Combaconam College, at the திராவடரத்நாகரம் Press, Madras, 1887.

The late lamented Dr. Bower published an edition of the first book in 1868. To these indispensable works I must refer the student. A lexicon and concordance to this poem would afford a basis for a complete dictionary of Classical Tamil. All that is given as the history of the book rests on the very slenderest authority.

The author's name was *Tirutakka-dēvar* (திருத்தக்க-தேவர்), and he is said to have been born in Mayilāpūr or S. Thomé, now a suburb of Madras, where the author of the *Kurraḷ* also lived.

The work contains the life of *Jīvagan*, a king who governed Rāja-mā-puram, the capital of Yēnāṅgadam (हेमाङ्गद = golden-limbed, a name of a Gandharva). A very minute examination of this poem leads me to conclude that it is somewhat later in date than much of the *Nālaḍi*. Meanwhile there is scarcely a word, phrase, or idea in the four hundred quatrains that is not in the epic.

The following (Jī. Chin. i. 325) compared with 289 will exemplify this:—

VIJAYAI IN THE WILDERNESS FORLORN.

(— ॐ ॐ | ॐ ॐ — | ॐ ॐ || ॐ ॐ ॐ ॐ | ॐ ॐ — | ॐ ॐ —)

பாலுடை அமிர்தம் பைம்பொற் கலத்திடை பாவை அன்ன
நூலடு நுகுப்பி னல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்காச்
சேலடு கண்ணி காந்தட் டிருமணித் துடுப்பு முன்கை
வாலட கருளிச் செய்ய வனத்துறை தெய்வம் ஆளுள்.

‘The lady, whose eyes excel the *Çil* in brightness (395), did not deign even to glance at the ambrosial food mingled with milk which fair ones, like pictures, with waist slighter than a thread, presented in a vessel of pure gold ; but feeding herself with a mess of simple herbs,—her hand,—beauteous as a *Kānthal* flower,—erewhile adorned with sacred gems,—serving as a ladle, became as a ruddy demoness dwelling in the woods.’

Tirutakka-dēvar has worked out in wonderful stories too diffusely what the *Nālaḍi* asserts in terse epigram. There is a tradition that before the composition of his epic, he had been the author of verses on the ‘Instability of the Body,’ the ‘Transitory Nature of Wealth,’ and kindred subjects. I feel inclined to believe, from careful consideration of style, that some of the earlier quatrains are not improbably his.

The great romantic epic, which is at once the *Iliad* and the *Odyssey* of the Tamil language, is said to have been composed in the early youth of the poet, when still residing with his teacher, or *Āçiriyar*. They had come, tradition says, to Madura, the great capital of the Pāṇḍīyan kingdom, and centre of religious activities, which was especially renowned as the seat of the Tamil Academy or *Çaṅgam*, founded by the god *Çivan* himself. (See Pope’s *Kurraḷ*, Introd. p. iv.) Of this Academy he became a member, and in the freedom of social converse (the Tamil writer refers to *Nālaḍi* 137) some of the associated literati reproached him with ignorance of erotic works, which, they added, ‘are so much esteemed.’ This refers perhaps to the *Kali-togai* and similar compositions.

To this he replied, that he had never written poems on sensual subjects, because his fellow Jains held all such poetry in detesta-

tion, but that he could write amatory verses with the best of them if he chose to do so.

They ended by challenging him to produce a work which *should exhaust the whole subject of sensual. lustful indulgence.*

He accepted the challenge, and the *Chintāmaṇi* is the result. It was admitted on all sides that he had fully succeeded!

He makes his hero drink the cup of pleasure to the very dregs, and the poet carefully photographs everything, using words and giving details of unparalleled—as I suppose—grossness. Jivagan does, indeed, at last renounce all; but without the faintest idea of repentance, or of the existence of any cause for penitence, and obtains a glorious ‘release.’

I much wished to edit and publish some parts of this great poem, but found it impossible. If any native scholar could expurgate and condense it, not only removing the hopelessly licentious cantos, but bringing the epithets throughout into something like harmony with what we regard as higher and purer instincts, the very greatly diminished poem, like a cut and polished diamond, would shine the brighter for the operation.

A tradition exists that the Dēvar, on the production of his work, was quite naturally asked how he, from his childhood pledged to perfect purity, could compose a poem exhibiting such an unequalled familiarity with all that is connected with sensuality.

‘You must be an habitual debauchee,’ said they.

His reply was to take up a red-hot ball of iron with the words, ‘May this burn me if I am not absolutely pure!’ and he came out of the ordeal unscathed!

Certainly the poet of the Jivaga Chintāmaṇi could not with Hippolytus speak of himself as *παρθένον ψυχῆν ἔχων*; though his work is one of the great epics of the world. I have mentioned all this in order that the Tamil idea of the character of the poem may be clear; and also to show from what species of traditions we have to glean the material for South-Indian Bibliography.

13.

K. T. (கலித்.) KALI-TOGAI, கலித்தொகை.

This is a collection (தொகை) of love songs in the கலி metre [G. 192]. The கலிப்பா (or ‘resonant’) metre has what is called the துள்ளல் ஓசை, or ‘saltatory’ rhythm. This is the result of its

law of connexion of feet in the line, which is the reverse of that of the *Veṅbā*, i. e. மாமுன் நேர், விளம் முன் விளம், காய்முன் நிரை. (See p. xxviii).

But its connexion is often quite irregular.

The *Kali-togai* is by *Nallanthuvaṇār* (நல்லந்துவனார்), and is in five books, containing 150 lyrics, in which a series of somewhat disconnected stories of a pastoral and amatory kind are rather outlined than related; the imagery and accessories being confined in each book to one of the five kinds of country found in the Tamil land. A careful study of it will convince any one—

(1) That very much that is puerile, absurdly conventional, and even of an injurious character, is inextricably mingled up with these old Tamil bucolics;

(2) That with all this there is much of pathos, beauty, felicity of description, exquisite use of language, and even occasional sublimity;

(3) That a people possessing such a language and such gifts may, by throwing off some of these conventionalities, produce a literature not inferior to that of any age or country.

The commentator is *Nachinārkkiniyār* of Madura, the same great scholar that edited the *Jīvaga Chintāmaṇi*, and many other poems. Of its date and history absolutely nothing is known. It seems to me to be somewhat older than the *Nālaḍi*. See notes on ch. xl.

14.

K. Rām. கம்பராமாயணம், KAMBAN'S RĀMĀYAṆAM. See C. D. G. p. 134, and my H. B. pp. 4, 163.

Six books by K. and the seventh உத்தரகாண்டம் by a later author.

15.

Kit. Dr. Kittel's Canarese Dictionary.

A thoroughly satisfactory work.

16.

K. The 'Sacred' *Kurraḷ* of Tiruvalluvar: the Tamil Text, with Introduction, Grammar, English Translation, Notes, and a complete Lexicon and Concordance, by the Rev. G. U. Pope, M. A., D. D. Allen & Co. 1886.

17.

Mū. The *Mūthurai* or *Vākkunḍām*.

This consists of thirty quatrains (நேரிசைவெண்பா) on ethical and social topics, ascribed to *Avvaiyār*.

Many editions are in circulation. That published by சரவணப் பெருமால் ஐயர் in 1833 is the *princeps*.

Several stanzas are identical in meaning with well-known Sanskrit verses. Much of it cannot be very ancient.

Mūthurai = 'old word;' the whole work being an exquisitely beautiful setting of old proverbial sayings.

Vākkunḍām is the beginning of a very modern invocation prefixed.

18.

N. M. K. NĀN-MANI-KAḌIGAI, நான்மணிக்கடிகை, 'the salver of four gems.'

This is a series of quatrains of the same metre and general character as the *Nālaḍi*. Their peculiarity, indicated by the title, is that in each stanza four things are somehow associated in the way of antithesis, comparison, or illustration. Thus (23):

மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை; ஒருவனைப்
பொய்சிதைக்கும் பொன்போலு' மேனியைப்;—பெய்த
கலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக்;—குலஞ்சிதைக்கும்
கூடார்கட் கூடி விடின.

(As) 1. *Want of union* ruins society;

(and as) 2. *Falsehood* ruins even him whose form is resplendent as gold;

(and as) 3. The *vessel* into which one is poured ruins the flavour of milk;

(even so) 4. If you ally yourself to *those whose alliance is forbidden*, it will ruin your race. [See *Nāl.* ch. xxiii.]

A useful edition was published at the கலாரத்நாகரம் Press, with a good Tamil commentary, and (a poor) English translation. It is by *Viḷambiya Kāganār* (விளம்பியகாகனார்), who probably lived in the fifteenth century.

The printed work contains 106 quatrains; but a MS., belonging to Mr. Stokes, gives only 101. Many are very modern; some are elegant; but more are rather rugged and pedantic. Parallel verses occur in Böhlingk's *Indische Sprüche*. A work of this

name is mentioned second in the list of சங்கச் செய்யுள், or poems that received the sanction of the Madura College.

This work is quoted or referred to in pp. 3, 5, 6, 37, 43, 44, 45, 61, 92, 120, 181, 187, 198, 222, 236, 237, 248, *etc.*

19.

N. N. NAN-NERRI, நன்னெறி, 'the good way.'

This consists of forty quatrains by Çiva-piragāça-çuvāmi of Turrai-maṅgalam. They are printed in 'Minor Poets,' and separately. Though comparatively modern (seventeenth century) they are classical and of great value. Every verse has its apt, and often very ingenious simile.

20.

N. N. V. NĪTHI-NERRI-VIḶAKKAM, நீதிநெறிவிளக்கம்.

This is an admirable series of 102 quatrains. An excellent edition with translations and much valuable information was published by H. Stokes, Esq., M. C. S.

The author was Kumāraguruparam, a Tambirān or Hindū monk. He was a native of Streevaiguntham in Tinnevely, and lived about A. D. 1700.

21.

N. V. NALVARI, நல்வழி = 'the good way.'

This is another work ascribed to Avvaiyār, in the same metre. It contains forty quatrains. The following is quite in the style of the famous 'old lady:'

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ, மாநிலத்தீர்?—வேண்டாம்!
நமக்கும் அதுவழியே. நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.

'O dwellers on this vast earth! Though ever, from year to year, you weep and roll on the ground, will the dead come back? Let be! That's our way too. And till we go, let us give and enjoy, saying, What's death to us?'

22.

NANNŪL, நன்னூல்.

This is the most useful Tamil Grammar. In the edition printed in my IIIrd Grammar, the rules are numbered from

1 to 462. All that is necessary, or indeed useful, is given in the Catechism.

23.

T. TIRIKADUGAM, திரிகடுகம், from S. திரிகடுகம் = 'composed of three spices.'

These are dry ginger, long pepper, and black pepper (சுக்கு, திப்பிலி, மிளகு). Each stanza, of which there are 100, introduces three things for comparison, contrast, or illustration. A very fascinating little cento.

Thus wealth, science, and speech are introduced in 90 :

ஈதற்குச் செய்க பொருளை ; அறநெறி
சேர்த்தற்குச் செய்க பெருதூலை ; யாது
அருள்புரிந்து சொல்லுக சொல்லை : இம்மூன்றும்
இருளுவகஞ் சேராத ஆறு.

'Acquire wealth in order to give ;
Learn great works that you may walk in the way of virtue ;
Speak every word with gracious purpose :
These are the paths that conduct not to the world of darkness.'

The author is *Nallāthanār* (நல்லாதனார்), of whom nothing is really known. It is impossible to assign an earlier date to this work than the fifteenth century.

Parallels to most of the verses will be found in Böhntlingk.

I have gratefully to acknowledge the liberal assistance of the Secretary of State for India in Council, as formerly in the case of the *Kurral*. The Delegates of the Clarendon Press procured type especially for the book, and made the arrangements by which this Tamil classic is issued with a typographical accuracy hardly ever attained in a similar work. To them my most grateful thanks are due.

His Highness the Mahārāja of Travancore has also subscribed liberally to the work.

To the skill, patience, and unwearied zeal of Mr. Pembrey, Oriental reader at the Clarendon Press, it is mainly due that no table of errata is needed to a work so complicated and difficult.

It will be seen that the editor and translator has sought carefully and patiently to interpret his authors, and has avoided

all controversy. His aim in this work has been simply to introduce Tamil thoughts to English students. We need to understand one another and love one another, if we are to be of any mutual benefit. He who knows and loves 'sweet' Tamil may come to know and love those to whom it is so dear, and thus to be known and loved by them.

G. U. P.

INDIAN INSTITUTE, OXFORD:

February, 1893.

ANALYSIS
OF THE
CHAPTERS OF THE NĀLADI.

நாலடி நானூற்றின்
அதிகார அடைவு.

	PAGE
கடவுள்வாழ்த்து: <i>Invocation</i>	I

PART I.

ON VIRTUE.

க - வ து. அறத்துப்பால்.

CHAP.		
I.	செல்வநிலையாமை: <i>The instability of prosperity</i>	3
II.	ஔமைநிலையாமை: <i>Youth abides not</i>	10
III.	யாக்கைநிலையாமை: <i>The bodily frame endures not</i>	16
IV.	அறன்வலியுறுத்தல்: <i>The might of virtue</i>	23
V.	தூய்தன்மை: <i>Impurity of the body</i>	29
VI.	துறவு: <i>Renunciation</i>	35
VII.	சினம்ன்மை: <i>The absence of anger: Meekness</i>	42
VIII.	பொறையுடைமை: <i>Patience</i>	49
IX.	பிறர்மனைநயவாமை: <i>The not desiring other men's wives</i>	55
X.	ஈகை: <i>Liberality</i>	60
XI.	பழவினை: <i>Old deeds</i>	66
XII.	மெய்ம்மை: <i>Truth: Reality</i>	75
XIII.	தீவினையச்சம்: <i>Dread of evil deeds</i>	80

PART II.

ON WEALTH.

உ - வ து. பொருட்பால்.

XIV.	கல்வி: <i>Learning</i>	89
XV.	குடிப்பிறப்பு: <i>High birth</i>	95

CHAP.		PAGE
XVI.	மேன்மக்கள்: <i>Great men</i>	101
XVII.	பெரியாரைப்பிழையாமை: <i>Avoidance of offence to the great</i>	106
XVIII.	நல்லினஞ்சேர்தல்: <i>Association with the good</i>	111
XIX.	பெருமை: (<i>Moral</i>) <i>greatness</i>	116
XX.	தாளாண்மை: <i>Persevering energy</i>	122
XXI.	சுற்றந் தழால்: <i>The support of kindred</i>	128
XXII.	நட்பாராய்தல்: <i>Scrutiny in forming friendships</i>	135
XXIII.	நட்பிற் பிழைபோறுத்தல்: <i>Bearing and forbearing in friendship</i>	142
XXIV.	கூடாநட்பு: <i>Unreal friendship</i>	148
XXV.	அறிவுடைமை: <i>The possession of practical wisdom</i>	154
XXVI.	அறிவின்மை: <i>The lack of practical wisdom</i>	161
XXVII.	நன்றியில் செல்வம்: <i>Wealth that profits not</i>	168
XXVIII.	ஈயாமை: <i>Absence of charity; or, The miser</i>	175
XXIX.	இன்மை: <i>Poverty</i>	182
XXX.	மானம்: <i>Honour (self-respect)</i>	188
XXXI.	இரவச்சம்: <i>The dread of mendicancy</i>	195
XXXII.	அவையறிதல்: <i>The knowledge of the assembly</i>	202
XXXIII.	புல்லறிவாண்மை: <i>Insufficient knowledge</i>	209
XXXIV.	பேதைமை: <i>Utter folly</i>	216
XXXV.	கீழ்மை: <i>Lowness</i>	222
XXXVI.	கயமை: <i>Baseness</i>	229
XXXVII.	பன்னெறி: <i>Miscellaneous topics</i>	235
XXXVIII.	பொதுமகளிர்: <i>Wantons</i>	242
XXXIX.	கற்புடைமகளிர்: <i>Chaste matronhood</i>	247

PART III.

ON LOVE (OR PLEASURE).

௩ - வது. காமத்துப்பால்.

XL.	காமநுதலியல்: <i>The characteristics of love</i>	255
-----	---	-----

NĀLADĪ.



I.

TEXT, ENGLISH TRANSLATION, AND NOTES.

PART I.



ON VIRTUE.

அறத்துப்பால்

[CH. I-XIII]

(= நூல்களில் வித்தீதன செய்தலும் விலக்கியன ஒம்புதலுமாகிய அறத்தின் பகுதி).

The editor *Pathumanār* has arranged the 400 quatrains, in accordance with the *Kurral*, into three parts, treating of Virtue, Wealth, and Pleasure. [See Pope's *Kurral*, Introd. pp. vii-ix.]

Part I. அறம் (=virtue), thirteen chapters ;

Part II. பொருள் (=wealth), ch. xiv-xxxix ;

Part III. இன்பம் (=pleasure), ch. xl.

The titles of chapters are modern.

Of these ch. i-vi correspond roughly to ch. xxxiv-xxxvii of the *Kurral*, being an introductory exposition of 'spiritual wisdom' (நானம்), which sees things as they are, and discerns their unreality and transitory character.

CHAPTER I.

THE INSTABILITY OF PROSPERITY.

அதிகாரம் க.

செல்வநிலையாமை

(= செல்வம் நில்லாது என்னுந் தன்மை).

The following (from N. M. K. 67) is a fitting motto for this chapter :

‘கைத்தடையான் காழற்ற தண்டாரும்;—வித்தின்
முளைக்குழா நீர்உண்டேல் உண்டாம்;—திருக்குழாம்
ஒன்செய்யார் பார்த்தறின் உண்டாரும்;—மற்றவர்
தன்புறவர் ஆதிற் கெடும்;

The desires of the wealthy will be gratified;—from the seeds a multitude of sprouts will arise, if there be water;—all riches will flow in, if the bright goddess of prosperity vouchsafe a favouring glance;—but all will perish, if she visit man with affliction.’

So (in N. M. K. 43):

‘ நல்லார்
உடம்படிற் றுனே பெருகும்;—கெடும் பொழுதில்
கண்டனவுக் கரணக் கெடும்;

(Wealth) will increase of itself, if the good goddess approve; when (that wealth) perishes, even what man has seen (*the desire of his eyes*) will vanish away!’

The analysis of the chapter is :

1. Wealth does not remain with men : there are vicissitudes of fortune. [1-3.]
2. Death, at any rate, robs men of their possessions; virtue alone survives. [4-8.]
3. How foolish then are misers! [9, 10.]

1.

பெருஞ் செல்வவாழ்க்கையரும் வறியராய் இரத்தண்பர்; ஆதலின் செல்வம் நிலைபேறுடையதன்று.

அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கிஉண் டாறும் — வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனிற் செல்வம் ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.

Who to-day dine luxuriously to-morrow beg.

Those who ate erewhile, course after course, food of six flavours, supplied by their complaisant spouse, now roam as

paupers and beg a mess of pottage here and there; if so, let wealth be counted as a thing of nought!

எழு: செல்வம்.—பயனி: அன்று.—அறு. G. 159. வழிஞர் = வழி-ஞர்-ஆர். ருகரம் இடைநிலை. (G. 93. வறு.) இடத்து. G. 63.

The six flavours are—

கைப்பு (கச), bitterness,
இனிப்பு, sweetness,
புளிப்பு, sourness,

உவர்ப்பு, saltness,
தவர்ப்பு, astringency,
கார்ப்பு, pungency.

உண்டாரும், 'those even who were wont to eat.'

ஒன்று உண்டு ஆக, 'as though it were anything.'

வைக்கல் பற்றறு அன்று (see பால், அல் in Lex.), 'it is not in the category of things to be considered.' G. 93. This quatrain seems to have been suggested by Jī. Chin. xiii. 25. 343. See Lex. கருணை.

For the idea, comp. K. 333, and the whole of ch. xxxiv. அமர்ந்து suggests the 'placens uxor' of Horace. In Tel. Vēmana i. 200 may be usefully compared.

For metre, see G. 189.

The எதுகை in third and fourth lines (சென்ற, உண்ட) is இனவெதுகை. Intr. to K. p. xxvi.

2.

செல்வமானதுயாவரிடத்தும் நிலைப்பதன்று; ஆதலால் அதுண்டான பொழுதே பாத்தன்க!

துகடர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றெட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க!
அகடுற யார்மாட்டு நிலலாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

Wealth abides not, share it and enjoy.

When you own ample wealth acquired by blameless means, with many sharing eat the grain that steers have trodden out! In centre poised prosperity stands with no man, but revolves like the waggon's wheel.

Ellis, p. 86.

எ: ஒருவன் (நொகை), செல்வம்.—ப: உண்க, வரும்.—யார்மாட்டும். G. 63. துகள், தீர். G. 37, 153.

For metre, see G. 190.

The transmutations of letters here are puzzling: ர் + த = ட; G. 37. This is அல்வழிச் சந்தி, for தீர் does not govern துகள். G. 22. கால் + தொட்டு. G. 38.

தோன்றியக்கால் is past adj. participle, தோன்றிய for தோன்றின (G. 87), with கால்; but the doubling of க is anomalous, since by G. 27 க், ச், த், ப் are not doubled after an adjective verbal form. It seems to be for தோன்றிய அக்கால், and to be emphatic: 'from the very time of its acquisition.' (Lex. கால், கடை.) K. ch. ix.

3.

நால்வகைச் சேனைகளை உடையவராய் வாழ்ந்த அரசர்களும் கெடுவர்.

யானை எருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் — ஏனை
வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாங் கொண்ட
மனையானை மாற்றார் கொள.

Mighty warriors fall.

Those who rode resplendent forth on the neck of an elephant, beneath the state umbrella's shade, as the leaders of the host, when 'other deeds' destroy, shall change and fall, while foes lead away their wives as captives.

எ : சென்றோர்.—ப : வீழ்வர். Comp. 21.

A man's rank will not save him from vicissitudes of fortune (N. M. K. 42):

'நிருவுந் தினைவகையானில்லா :

Nor will even Fortune on account of lineage abide.'

For பொலிய and கொள, see G. 140 (உ). Ellis, p. 86.

K. ch. xxxviii and ch. xi of this work must be studied for ஏனைவினை, which is the key of the whole. (See Pope's *Kurraḷ*, pp. 197, 248, etc.) The quatrain is a reminiscence of Ji. Chin. i. 298. '

4.

செல்வமில்லாத ஆகலானும், மரணம் உண்மை ஆகலானும், வினரத்த அறஞ்செய்த உய்க !

நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்
தொன்றின ஒன்றின வல்வே செயிற் செய்க ;
சென்றன சென்றன வாழ்நாளர், செறுத்துடள்
வந்தது வந்தது கூற்று !

Do your duty, knowing the instability of all things. Time flies !

Death comes !

The things of which you said, 'they stand, they stand,' stand not ; mark this, and perform what befits, yea ! what befits, with all your power ! Your days are gone, are gone ! and death close pressing on is come, is come !

எ : ஒருவர் (தொகை), வாழ்நாளர், கூற்று.—ப : செய்க, சென்றன, வந்தது.

Comp. 52 and K. 331.

The past expresses 'swiftness and certainty.' G. 147, 8.

'The repetition has the same effect. It is called அநிக்ருத்தநொடர். G. 126.

வல்வே செயிற் செய்க, 'do promptly what you design to do !'

Ellis, p. 86.

5.

யாதாயினும் ஒருபொருள் கிடைக்கின் அதுநில்லாத; ஆகலின் கிடைத்தபொழுதே அறஞ்செய்தவர் வீடுபெறுவர்.

என்னொடும் ஒன்றுதங் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா,—முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோழிக் கூற்றம்
தொடுத்தாறு செல்லுஞ் சுரம்.

Give before death comes.

When you have gained and hold in hand any single thing, retain it not with the thought, 'This will serve some other day!' Those who have given betimes shall escape the desert road along which death, an unyielding foe, drags his captives away.

எ : கொடுத்தார்.—ப : போவர்.—செய்ப் : சுரம்.

Comp. Lex. கூற்றம், சுரம், ஆறு. A doubtful construction.

Curious and instructive is N. M. K. 69 :

‘ பின்னவரம் முன்னார்க்குப் பின்னதிர்க்குஞ் செய்வினே ;
முன்னவரம் முன்னம் அறிந்தார்கட் கென்னும்
அவாவரம் அடைந்தார்கட் குள்ளன்—தவாவரம்
வரவிலார் செய்யும் வினே ;

To those who think not beforehand events that cause a shudder follow after ! To those that have been wise before, these things were (*foreseen and provided for*) before ! Desire grows with acquisition ! Firm will their mind be who in their poverty are virtuous !

6.

தேசம் நில்லாத, ஆகலின் பொருள் இறகப் பிடித்திராமல் இரப்போர்க்கிடல் வேண்டும்.

இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக்
கூற்றங் குதித்துய்ந்தார் ஈநிலை ;—ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் ! நாளைத்
தழீஇந்தழீஇந் தண்ணம் படும்.

Death inevitable. Hoard not !

Man's days pass not their assigned bound. None here on earth have ever escaped death's power, made off and got free.

O hoarder of ample wealth, dispense it! On the morn the funeral drum will sound.

Comp. however *Niti.* 51 with Mr. Stokes' note.

K. 269 is in direct contradiction to this : கூற்றங்குதித்தலும் கைகடும்.

In கந்தப்புராணம், அசுரகாண்டம், மார்க்கண்டப்படலம் the whole history of a victory over Yaman is given. See Lex. கூறு.

7.

மக்களாய்ப் பிறந்தோர் அடையும் பயன் அறம், அதலால் அதனைப் பொருள் உள்ள பொழுதே செய்
துகொள்க.

தோற்றஞ்சான் ஞாயிறு நாழியா வைகலுங்
கூற்றம் அளந்துநுந் நாள்உண்ணும்;—ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் இறவாதா ரில்.

Death inevitable.

Death every day takes that fount of light the sun as a measure, metes out your days, and so devours. Do deeds of virtue full of kindly grace. Though all are born, none are exempt from death.

For தோற்றஞ்சால், comp. கலித், i. 17. 'தோற்றஞ்சா ரெகுபொருள், conspicuous store of wealth heaped up: '= விளக்கம் அமைந்த.

Ellis, p. 86. There is another reading in the last line: பிறவாதாரில்: 'they are to be reckoned among those who have never been born.' It is ambiguous. Lex. பிற.

8.

அறிவிலார் செல்வம் பயன்படாது அழியும்.

'செல்வர் யாம்' என்றுதாஞ் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம்—எல்லிற்
கருங்கொண்டூ வாப்திறந்த மின்னுப்போற் றேன்றி
மருங்கறக் கெட்டு விடும்.

The wealth of the foolish like the lightning's flash.

The ample wealth of men of mean understanding, who say, 'We're rich,' yet ponder not their path and end, appears, and perishes, and leaves no trace; like the flash, when the black thunder-cloud by night opens its mouth.

எ : செல்வம்.—ப : விடும்.—செல்வுழி. (செல், வ், உழி.) G. 63, 153. புல். G. 119.
Ellis, p. 86.

In T. 68 mention is made of 'இவ்வுலகினில்லாமையுள்ளும் நெறிப்பாடு: the habit of life that meditates this world's instability.'

The idea is given in neat proverbial form in *Ēlā*, 22 :

'வளமை வலி இவை வாமெ :

Wealth and strength—these fade.'

9.

ஒருவன் தானும் அதுபவியாமல் பிறர்க்குக் கொடாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பான் ஆயின், அவன் உலகத்தாரால் பொருளிழந்தவன் என்று சொல்லப்படுவான்.

உண்ணான், ஒளிநீருன், ஓங்கு புகழ் செய்யான்,
துன்னருங் கேளிர் தூயர்களையான்,—கொன்னே
வழங்கான், பொருள்காத் திருப்பான் ஏல், அ ஆ!
இழந்தான்என் றெண்ணப் படும்.

The miser loses all.

He eats not, sheds no light of splendour around, performs no deeds that merit lofty praise, soothes no sorrow that choice friends feel, spends nought, but hoards his wealth in vain: 'Aha! he's lost it all,' shall men pronounce.

எ : அவன் (தொகை).—ப : படும்.—உண்ணன். G. 89. புகழ். (G. 162. காரிய ஆகுபெயர்.) துன், அருங்கேளிர். G. 153, 121.

Comp. 10, 273, 274, 277, and K. 228. The metre requires ஆஆ.

10.

அறஞ்செய்யாத பொருளைச் சேர்த்தவைத்தவர் அப்பொருளின்பயனை இழப்பர்.

உடாஅதும் உண்ணாதுந் தம்முடம்பு செற்றுங்
கொடாஅத நல்லறமுஞ் செய்பார்—கொடாஅது
வைத்தீட்டி னூர்இழப்பர்,—வான்றோய் மலைநாட!—
உய்த்தீட்டுந் தேனீக் கரி.

The miser like the honey-bee.

Those who stint in clothes and food, and mortify their bodies, yet do not deeds of deathless virtue, and bestow nothing, hoarding shall suffer loss:—Lord of the cloud-capped hills!—this the hoarding honey-bee attests.

எ : ஈட்டினூர், தேனீ.—ப : இழப்பர், கரி.—தேனீ. Gr. 152.

The Tamil Rhetoric (பொருளதிகாரம். See my III. Gr. 214-220) enumerates five kinds of land (ஐக்கிணை).—These are குறிஞ்சி (hill-country); பாலை (desert); மூலலை (sylvan); மருதம் (cultivated); and செய்தல் (maritime).—These quatrains are addressed occasionally to petty chieftains (நாடனர்: this is also a title of Çōḷa kings). Here it is a hill-chief that is apostrophized (குறிஞ்சித்தலைவர்). Now, honey is one of the chief products of that region. Hence the simile. This harmony of thought, and appropriate local colouring (பொருத்தம்) is much esteemed in Tamil literature.

CHAPTER II.

YOUTH ABIDES NOT.

அதிகாரம் ௨.

இளமை நிலையாமை

(= இளைமைப்பருவம் நிலலாதேன்னுந்தன்மை).

The transitoriness of youth. C. says 'from the age of 16 to 32 is the period of passionate excitation.'

Analysis :

1. Youth will give place to age and decrepitude. [11.]
2. Love and all joys of youth are fleeting. [12.]
3. 'Tis best to renounce earthly joys ere feeble old age comes. [13, 14, 15.]
4. The silly slaves of youthful lusts. [16.]
5. Your darling will become a decrepit, sightless crone. [17.]
6. Listen to courteous enquirers after your health! [18.]
7. Death may take you off in your prime. Be wise betimes! [19, 20.]

11.

இளமை நிலையன்று என்று கருதித் துறந்தோர் இன்புறவர்.
இறனை நிலையென்று களித்தவர் பின்பு வருந்தவர்.

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி இடத்தே துறந்தார்; — புரைதீரா
மன்னு இளமை மகிழ்ந்தாரே கோலூன்றி
இன்னுங் கெழுந்திருப் பார்.

Age will come. Be wise early.

'Grey eld will come,'—the wise remembering this renounce

the world even in tender age ; but they who joy in youth, unstable, never free from fault, shall erewhile painfully rise up leaning on a staff.

எ : அறிவாளர், மகிழ்த்தாரே.—ப : தறத்தார், இருப்பர்.—தீரர், மன்னு. G. 91.

Comp. K. 342.

In T. 14, இழுக்கல் இயல்பிற் றிளமை = இயல்பாக வருவீப் போவது தான்பாலியம், 'to slip is the very nature of youth.'

Ē. 22 :

‘இளமை கழியும், பிணிமூப்பியையும் :

Youth will pass away, disease and eld will come !’

12.

நிலையற்ற இளமையை நிலை என்று கருதி வாழ்தலினால் தன்பமே அன்றி பயனில்லை.

நட்புநார் அற்றன ; நல்லாரும் அஃகினார் ;
அற்புத் தலையும் அவிழ்ந்தன ;—உட்காணாய !
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.

All is vanity.

Severed are the ties of friendship ; minished are the pleasant ones ; love's bonds are loosened too ; then look within and say, what profit is there in this joyous life of thine ? The cry comes up as from a sinking ship !

அற்பு for அன்பு. G. 41.

13.

ஆசைவழியே ஒருளும் அறிவினையுடையார்க்கு கன்னெறியில் கின்னெருளும் வழி இல்லை.

சொற்றளர்ந்து கோலுன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பற்கழன்று பண்டம் பழிகாறும்—இற்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினுர்க் கில்லையே
ஏம நெறிபடரும் ஆறு.

Men are loath to give up bodily pleasures.

Speech falters, they lean on a staff, and walk tottering, their teeth fall out; yet, till the vessel (*the body*) is scorned by all, they linger in the house, still indulging fond desires; to these no way of safety opens out.

See காறு : பிறர் பழிக்கும் அளவும், 'until (others) revile the (filthy, unsightly) vessel.'
எ : ஆறு.—ப : இல்லை.

14.

இனமையை நிலை எனக் கருதி இவ்வாழ்க்கையை விரும்பினோர்க்குத் தன்பமே அன்றி இன்பம் இல்லை.

தாழாத் தளராத் தலைநடுக்காத் தண்ணீன்ற
வீழா இறக்கும் இவண்மாட்டுங்—காழில்லா
மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.

The cherished wife of your youth.

To men that cherish weak desire for her that's doomed to droop and fail, supporting her palsied limbs with a staff, and then to fall and pass away, what anguish comes, when she grasps in her hands the staff her mother held!

எ : அணக்கு.—ப : ஆகும். To whom? (தா . . . மாந்தர்க்கு.) When? (தன் . . . ஞான்று.)

There are different interpretations of the latter half of the quatrain: 'When she becomes decrepit as her mother did before her.'

15.

இவ்வுலகில் பிறவீத்தன்பம் மிகுதி.

எனக்குத்தாய் ஆகியாள் என்னைநங் சிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள்;—தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவாறற் ருய்த்தாய்க்கொண்
டேகும் அளித்திவ் வுலகு.

Endless series of successive generations.

My mother bare me, left me here, and went to seek her mother, who in the selfsame manner has gone in search; and thus in ceaseless round goes on the mother-quest. Such is the grace this world affords!

For the last line, comp. K. 336, where பெருமை is used in the same ironical manner. But see அளி.

For அத = 'in like manner, just so,' comp. 276.

அளித்த (G. 93. வினைக்குறிப்புமுற்ற).

16.

இளமை நிலையன்று, ஆதலால் அதனால் வருக களிப்பு அறிவுடையாரிடத்தில் இல்லை.

வெறிஅயர் வெங்களத்து வேன்மகன் பாணி
முறிஆர் நறுங்கண்ணி முன்னர்த் தபங்க,
மறிகுள குண்டன்ன மன்ஓ மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.

The lamb before the sacrificer.

The lamb in the ruddy slaughter-house will crop the fragrant shoots that dangle from the garland in the slayer's hand; such transient gladness of the thoughtless, youthful hour is never found amid the wise.

எ: மகிழ்ச்சி.—ப: இல்.

This pathetic verse illustrates the thoughtlessness of youth. The scene may often be witnessed in S. India, and not a syllable of the description is out of place.

The sacrifice of animals is common to many sects, though slaughter of living creatures is forbidden.

Comp. *Nīti*. 97. வெறி seems to be the wild dance of the *Pūjāri* or hierophant; and so the whole line is literally: 'in the awful place where they perform devil dances.'

17.

இளமை நிலை அன்று; ஆகவின், மாநர் போகத்தை வீரம்பினோர் பின்னர் வருத்தவர்.

பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்
கனிஉதிர்ந்து வீழ்ந்தற் றிளமை;—நனி பெரிதும்
வேற்கண்ணள் என்றிவளை வெஃகன்மின்; மற்றிவளும்
கோற்கண்ணள் ஆகுங் குனிந்து.

Fruit only ripens to fall. Youth leads to decay.

The sweet fruit from every tree that bears in the dewy grove must fall to earth. Thus youth decays. Desire not her whose eyes gleam bright as darts. Full soon she too will walk bent down, with a staff to aid her dim sight.

எ : இளமை, (கீவீர்), இவள்.—ப : அன்று, வெஃகன்மின், ஆகும். வேற்கண்ணள் (III. G. 205. 93).

18.

அறிவுடையோர் உடம்பின் தன்மையை ஒருபொருளாக மதியார்.

பருவம் எனைத்துள? பல்லின்பால் ஏனை?
இருசிகையும் உண்டரோ? என்று—வ்ரிசையால்
உண்ணாட்டங் கொள்ளப் படுதலால், யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.

Constant anxieties about health.

‘How old are you?’ ‘How last your teeth?’ and, ‘Do you eat two courses yet?’ men ask with kindly courtesy. By such close questions urged, the wise will learn to judge the body as a thing of nought.

எ : அறிவுடையார்.—ப : எண்ணார்.
Comp. 284.

19.

இளமை நிலை அன்று, மரணம் உண்மை; ஆகவின், பொருள் உண்டான போழ்தே அறஞ்செய்க.

‘மற்றறிவா நல்வினை, யாம் இளையம்’ என்ஓது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்;
முற்றி இருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.

Against procrastination.

Say not, ‘in after time we’ll learn virtue, we’re young;’
but while wealth is yours conceal it not; do virtuous deeds.
When evil tempests rage, not the ripe fruit alone, but the un-
ripe fruit’s fair promise also falls.

எ : நீர் (தொகை), உதிர்தல்.—ப : செய்ம்மின், உண்டு.—இளையம். G. 93.

Comp. 17. The poet says, fruit ripens only to fall; but some falls even before it is ripe. The longest and most prosperous life must end in death; but in immature age also death often occurs. Tamil has a wealth of words which English lacks; thus, in its first stage, new from the blossom, the apple is a பிஞ்சு; developed, but still immature it is காய் (19); when fully ripe it is கனி (17): ‘fruit’ in general is பயிர்; and ‘produce’ is பயன்.

20.

மரணம் உண்மை என்பதைமறவாது இளமையிலேயே அறஞ் செயல் வேண்டும்.

ஆட்பார்த் துழுவும் அருளில்கூற றுண்மைபால்
தோட்கோப்புக் காலத்தாற் கொண்டுய்ம்மின்;—பீட்டிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளங் கடைப்பிடித்த னன்று.

The infant slain by death.

Relentless death is roaming round, and eyes his man!
’Tis true. Take up your wallet, scape betimes. He bears
away the new-born babe, while the mother sorely laments.
It is good to bear in mind his guile.

எ : நீர் (தொகை), பிடித்தல்.—ப : உய்ம்மின், கன்று.

Comp. 328.

In Ji. Chin. xiii. 336, ‘செல்கதிக்காற்றணுப்பெறாது, not obtaining food for the way to the goal whither they are tending.’

ஆற்றணு = ஆற்றுக்கு வேண்டிய உணவு = பொறிக்கோறு = தோட்கோப்பு.

CHAPTER III.

THE BODILY FRAME ENDURES NOT.

அதிகாரம் ௩.

யாக்கை நிலையாமை

(=தேகம் நிலையாது என்னுந்தன்மை).

The perishable nature of the bodily frame.

Analysis :

1. Reckon up the roll of the mighty : none have escaped death. [21.]
2. See how suns rise and set : measuring off your life. [22.]
3. The marriage drum beats for the funeral too. [23.]
4. ' The dying bear forth the dead.' [24, 25.]
5. How vile the body reft of soul ! [26.]
6. A bubble. [27.]
7. A cloud on the hillside. [28.]
8. A dewdrop on the blade of grass. [29.]
9. The corpse a deserted nest on the tree. [30.]

21.

குறைவற்ற செல்வம் உடையராய் வாழ்ந்த அரசரும் இறந்தார் ; ஆதலால் சரீரம் நிலை அன்ற.

மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர்—நிலைமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டார் அல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.

Mighty kings die.

Even kings that rode on elephants beneath the state umbrella's shade, like the moon appearing over some hill, have had their names proclaimed on earth as dead ;—not any in this world have escaped.

எ : குடையர், எஞ்சினார்.—ய : பட்டார், இல்.—மலைமிசை. G. 63. குடையர். G. 93.

Comp. 3.

22.

இவ்வுலகத்த இறத்தலினின்ற நீங்கினார் ஒருவரும்இல்லை; ஆதலால், இறப்பதற்கு முன் அடஞ்செய்க!

வாழ்நாட் கலகாய் வயங்கொளி மண்டிலம்
வீழ்நாட் படாஅ தெழுதலால்,—வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்! யாரும்
நிலவார் நிலமிசை மேல்.

Time is fleeting,—use it.

As the measure of your days the shining orb each day unfailing rises; so before your joyous days have passed away, perform ye 'fitting deeds of grace'; for none abide on earth.

எ: நீர் (தொகை), யாரும்.—ப: ஆற்றமின், நிலவார். நாட்கு = நாளுக்கு. வயங்கொளி. (வயங்கு, ஒளி.) G. 153. நிலவார் = நிலையார். (இதில் நிலைஎன்னும் பருதிக்குப்பதிலாக நிலைப்பத வந்தது.)

Comp. 7 and K. ch. 34.

23.

அறிவுடையோர் தேகம் நிலைப்பத அன்று என்றுகருதி சற்கருமங்களையே செய்வர்.

மன்றங் கறங்க மணப்பறை ஆயின
அன்றவற் காங்கே பிணப்பறையாய்ப்பு—பின்றை
ஒலித்தலும் உண்டாம், என் றுய்ந்துபோம் ஆறே
வலிக்கும்ஆம் மாண்டார் மனம்.

Mutability of earthly joys.

The marriage drums that sounded out in the festive hall, there and that very day have served for him as funeral drums! Men of lofty minds will note that thus it haps, and will strive to gain the way to escape.

எ: மணம்.—ப: வலிக்கும்.—செயப்படு: ஆற்றை. ஆம், அசைநிலை.

24.

தேகம் அநித்தம், உலகத்தின் இயற்கை இகழ்த்தக்கது.

சென்றே எறிப ஒருகால்; சிறுவரை
நின்றே எறிப பறையினை;—நன்றேகாண்!
முக்காலைக்கொட்டினுண் மூடித்தீக்கொண்டெழுவர்,—
செத்தாரைச் சாவார் சுமந்து.

The funeral.

They march and then strike once! A little while they wait, then strike the drum a second time. Behold, how fine! The third stroke sounds. They veil *it*, take the fire, and go forth:—the dying bear the dead!

எ: ஆவர் (தொகை), சாவார்.—ப: எறிப, எழுவர்.—எறிப. G. 83. பறையினை. G. 65. கொட்டினுள். G. 63.

முக்காலைக் கொட்டினுள் = 'within the time of the third stroke.' I take கொட்டு as a noun.

25.

இல்வாழ்க்கையில் இன்பம் உண்டென்பது புத்தியினம்.

கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணங்கொண்டு காட்டுயிப்பார்க் கண்டும்,—மணங்கொண்டெண்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
தொண்டொண்டொ டென்னும் பறை.

Death pours contempt on human joys.

To him, who, although he sees them bear the corpse to the burning ground, while friends in troops loudly lament, boldly asserts that wedded life is bliss on earth, the funeral drum speaks out, and mocks his vain utterance.

எ: பறை.—ப: சாற்றும். தொண்டொண் டொடு என்பன ஒலிக்குறிப்பாகிய அடுக்குமொழிகள்.

உணர்வினாற்(ள்) = உணர்வினவனுக்கு = புல்லறிவானுக்கு G. 35, 152, 93.

K. 331.

[He says:— *uṇḍ' uṇḍ' uṇḍu* = it is! it is! it is!
and it says, with mocking echo:—
tuṇḍ' oṇḍ' oṇḍu!]

26.

உயிர்நீங்கிய உடலை யாதுசெய்விலும் பழிப்பன்று.

நார்தொடுத் தீர்க்கில்என், நன்றாய்த் தடக்கில்என்,
பார்த்துழிப் பெய்யில்என், பல்லோர் பழிக்கில்என்,
தோற்பையு ணின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்?

The dead body.

When the 'soul,' that, taking its stand in this skin-clad frame, has fully wrought its works and partaken of life's experiences, has gone forth, what matters it whether you attach ropes to the body and drag it away, or carefully bury it, or throw it aside in any place you light upon, or *if* many revile the departed?

எ : வருவது (தொகை).—ப : என் (ஊரும்).

The words தொழிலறச்செய்து ஊட்டும் கூத்தன் may mean 'the deity who in union with the soul causes it to experience the fruit of works,' so that they are consumed.' See note on வீணை.

Comp. Chhāndogya Up. VI. xi. 3, xv. 3.

தொழில் அற admits of three interpretations: (1) taken with புறப்பட்ட, 'when the soul which . . . has departed so that life's work comes to an end;' (2) taking it with செய்து and ஊட்டும், 'feeding it with life's joys and sorrows and so doing life's appointed tasks thoroughly;' or (3) as in note above.

27.

சீரம் நிலையுள்ளதன்று என்றுகிணந்து பிறவீத்துன்பத்தின்னின்று நீங்குதற்கேற்ற நற்கருமங்களைச்செய்யும்
மூதறிவுடையார்க்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை.

படுமழை மொக்குளிற் பலகாலுந் தோன்றிக்
கெடும்இதோர் யாக்கைஎன் றெண்ணித்—தடுமாற்றந்
தீர்ப்பேம்பாயம் என்றுணருந் திண்ணறி வாளரை
தேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்?

The body a bubble.

'Like a bubble, that in pelting rain appears full oft, and disappears, is this our frame.' So sages have judged,

steadfast in wisdom, and have decided to end this dubious strife. On this wide earth who equal these ?

எ : யார்.—ப : நேர்ப்பார். K. 336. இல் = போல. G. 61. (ஒப்பு.)

Comp. *Niti*. 1 :

‘நீரிற் சூழி இளைமை ; நிறைசெவ்வம்
நீரிற் சுருட்டு நெடுந் திரைகள் ;—நீரில்
எழுத்தாரும் யாக்கை ; நமரங்கரள், என்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று ?

Youth is a bubble on the water ; wealth's plenitude is as long waves that roll on its surface ; this well-knit frame is writing traced on the water. My friends, why bow we not within the courts of Him, our Lord ?

28.

தேகம் நிலவாதாகவின் அதனைப்பெற்றதனால் ஆய அறப்பயனை விரைவீற் செய்துகொள்க.

பாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
பாக்கையால் ஆய பயன்கொள்க !—பாக்கை
மலை ஆடு மஞ்சுபோற் றேன்றிமற் றுங்கே
நிலையாது நீத்து விடும்.

The body like a cloud on the hillside.

Those who've gained and held fast by this well-knit frame (a human body) should take the gain the body they have gained is intended to yield. Like a cloud that wanders over the hills, the body here appears, and abiding not, departs leaving no trace behind.

எ : பெற்றவர், யாக்கை.—ப : கொள்க, விடும்.

Comp. K. ch. xxxiv. The attainment in the round of the metempsychosis of a human form is hard (Ji. Chin. xiii. 151-5). *Tiru-takka-dēvar* says, ‘it is as difficult for a soul to escape the infinitely numerous matrices in the universe, and obtain a human mother, as it would be for a peg cast into the Southern Ocean, to reach and adjust itself in the centre of a yoke floating in the farthest Northern Ocean :

[Metre : . . மர | . . விளம் | விளம் | விளம் | . . மர.]

பரவை வெண்டிரை வடகடற் படு நுகத் துணையுள்
திரைசெய் தென்கடல் இட்டதோர் நோன்கழி சிவணி,
அரச ! அத்தனை அகவயிற் செறிந்தென அரிதாற்
பெரிய யோனிகள் பிழைத்திவண் மாண்டம் பெறவே.’

Having then through the grace of *Çivam* obtained this favourable position, so live as to obtain *Mutti* at the end of this brief stage of existence.

Comp. 34.

29.

உடம்பு கணப் பொழுதாயினும் நிலைப்பதன்று, ஆதலால் விரைவில் அருஞ்செய்க.

புன்னுனிமே வீர்போ வீலையாமை என்றெண்ணி,
இன்னினியே செய்க அறவினை!—இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்றன் கேள் அலறச்
சென்றான் எனப்படுத லான்.

The body like dew on the tip of a blade of grass.

Considering that all things are transient as the dew-drop on the tip of a blade of grass, now, now at once, do virtuous deeds! 'Even now he stood, he sat, he fell,—while his kindred cried aloud he died:' such is man's history!

எ: ஒருவன் (தொகை).—ப: செய்க.—செயப்படு: அறவினையை. புன்னுனி மேனீர் போனிலை யாமை = புல் துனி மேல் நீர் போல் நிலையாமை. G. 39. எனப்படுதலான். G. 124. (1.)

30.

இறக்குத்தனையும் தம்மாற் பாதுகாக்கப்பட்டு இறக்குகாவிற் சொல்லா நிறக்குமவரை உறவினர் என்று கருதி வீணாக்கழியாத விரைவில் அருஞ் செய்க.

கேளாதே வந்து கிளைகளா இற்றேன்றி
வாளாதே போவரான் மாந்தர்கள்,—வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேணிங்கு புட்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.

All human relationships merely temporary.

Unmasked men come, appear in the home as kinsmen, and then silently go. As the bird silently deserts the tree where its nest yet remains, and goes far off, so these leave but their body to their friends.

எ: மாந்தர்கள்.—ப: போவர்.—இற்றேன்றி = வீட்டில் தோன்றி. (G. 152, 38.) மரன் = மரம். (G. 17.) 152 பாட்டையும் காண்க.

Comp. K. 338.

There is an infinite pathos in the words with which *Çachanthan* consoles (but

consolation there is none!) *Vijayai*, his too fondly loved queen, on the eve of their separation (Ji. Chin. 270):

[Metre: . . விளம் | . . மா | . . மா *bis.*]

‘தொல்லேநம் பிறவி எண்ணில்
 தொடுகடல் மணலும் ஆற்ற
 எல்லைய; அவற்றள் எல்லாம்
 அதிலம்; பிறந்து நீங்கிச்
 செல்லும் அக் கதிகடம்முட
 சேரலம்; சேர்க்குநின்ற
 இல்லினுள் இரண்டுகாசைச்
 சுற்றமே;—இரங்கல் வேண்டா!

Count up our births of old, their bound exceeds the sands dug out of ocean's bed.—Strangers through all of these were we; and in those homes, through which, departing hence, we pass reborn, we shall not join again. Two days we met, and in one house abode. Lament not thou because this brief relationship is ended thus!

CHAPTER IV.

THE MIGHT OF VIRTUE.

அதிகாரம் ச.

அறன் வலியுறுத்தல்

(=அறமானது பொருள் இன்பங்களினும் வலியுடைத்தேன்பது).

The fourth chapter of K. has the same title. The one idea is, that virtue is all that makes life worth living. What virtue is does not appear so clearly here as in the *Kurral*. But see chapter vi.

Analysis:

This is a discursive chapter, of which the theme is the necessity of employing all life in charity and asceticism.

1. All but the virtuous excluded from bliss. [31.]
2. Man must steadily regard the end and use of life. [32, 39.]
3. A man must not be hindered by afflictions: they come from former deeds. [33.]
4. Use your period of human existence to gain future bliss: this is the sugar-cane's juice, the body is the dry refuse. [34, 35, 37.]
5. Against procrastination. [36.]
6. Virtue gains infinite reward. [38.]
7. Death better than life protracted for a brief space by dishonour. [40.]

31.

தவஞ்செய்யாதார் வீட்டினுள் புகப்பெறாது கடைப்புறத்தைப்பற்றி நின்ற வருந்தி இருப்பார்.

அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெருஅர், புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பரே, மேலைத்
தவத்தாற் றவஞ்செய்யா தார்.

The door closed. Too late.

'Yes, those within are blest,' so saying, they look up, but obtain no entrance; their place is at the outer gate. There will they suffer much, who thro' lack of former penitence do no penance now. [In a former state penance won for them a human shape. As *men* they have now failed.]

For தவத்தால் some editions read தவற்றால் 'through fault' in a former state (மேலை). Through காமம், வெருளி மயக்கம்—the three faults that make virtue impossible—they omitted penance in the former birth, and so they have not power or inclination to perform it now. (K. 372.)

For metre, G. 188. K. Introd. p. xxvi.

அகத்தாரே may = அகத்துக்குள்வந்தாரே, 'those within the house;' or அகத்து யாரே = 'within the house who (are living happily)?'

32.

பொருளைத்தேடி. வீன்பொழுதுபோக்காது நன்முயற்சிகளையே நானுஞ்செய்ய வேண்டும்.

ஆவாநாம் ஆக்க நசைஇ அறமறந்து
போவாநாம் என்னுப் புலைநெஞ்சே!—ஓவாது
நின்றஞற்றி வாழ்தி எனினுநின் வாழ்நாள்கள்
சென்றன செய்வ துரை!

What wilt thou do in the end thereof?

Say not, O silly soul, we will live desiring wealth and die forgetting virtue! We'll say that ceaselessly toiling thou shalt live long; but tell me, what wilt thou do when all thy happy days are over?

எ : னீ (தொகை).—ப : உரை. வாழ்தி = வாழ்வாய். G. 83. செய்வது is object. G. 129*.

This quatrain is of a very quaint archaic type. Thus ஆவாம், நசைஇ, போவாம் (G. 77, 83), என்னு, வாழ்தி are all ancient forms.

நசைஇ = நசைந்து. Verbs in ஐ may take அளபெடை (G. 14) instead of the middle particle of the past tense. என்னு is neg. adv. part. for imp. என்னுதே. G. 90, 92.

Ellis, p. 87.

33.

திவினைப் பயனை வெறுப்பின்றி அறுபலிக்கும் அறிவுடையாரே துன்பத்தினின்ற நீங்குவோர் ஆவர்.

வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை;—நினைத்ததனைத்
தொலைய தென்றுணர் வாரே தடுமாற்றத்
தெல்லை இகந்தொருவு வார்.

The wise accept the sorrows of life as retributive.

When the 'fruit of deeds' is come, the fool sighs heavily, and all his soul dies out; but those who reflect and say, 'Tis old desert,' will pass beyond the bound of life's perplexity, and escape (by devoting themselves to virtue).

எ: பேதை, உணர்வார்.—ப: அழியும், ஒருவுவார்.

Ellis, p. 87.

In the *Jīvaḡa Chintāmaṇi*, when the king *Çachanthan* is on the point of losing his kingdom and his life, he says to his idolised queen, whom he is sending to a place of safety (I. 240):

[Metre: . . வினம் | . . மா | . . மா bis.]

‘சாதலும் பிறத்த ருணர் தம்வினைப் பயத்தின் ஆகும்;
ஆதலும் அழிவும் எல்லாம் அவை; பொருட் கியல்பு கண்டாய்!
சேரதலும் பரிவும் எல்லா துண்ணுணர் வின்மை, அன்றே?
பேதை! நீ பெரிதும் பொல்லாய், பெய்வதைத் தோளி! என்றான்.

Death and birth, too, are the fruit of men's deeds; so, too, all prosperity and ruin. This is the natural course of things. All grief and desire are signs of want of refined understanding. Is it not so? O silly one, whose arms are adorned with bracelets, thou art greatly in fault, said he.’

34.

உயிர்நீங்கிய உடம்பு பயன்படாநறியும் ஆகவின், அஃதெள்ள பொருதே அழியாத உயிருடன்
செல்லுதற்குரிய அந்பயனைச் செய்து கொள்ள வேண்டும்.

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க!—கரும்பூர்ந்த
சாறுபோற் சாலவும் பின்னுதவி; மற்றதன்
கோதுபோற் போகும் உடம்பு.

Virtue is the gain. The body mere refuse.

As the gain from the mortal frame now reached—and which is so hard to reach—with all thy might lay hold of virtue's lasting good. As the juice expressed from the sugar-cane 'twill afterwards be thine aid, when the body goes like refuse flung away.

Comp. 28, 37; K. 36, and my notes.

The simile is found also in the next quatrain.

For அரும் பெறல் யாக்கை, comp. கவித், I. 5 :

‘அந்நாள் கொண்டிருக்கும் இவள் அரும்பெறல் உயிரே;
That day will bear away her *precious* life.’

35.

மக்கள் யாக்கையைப் பெற்றதனால் ஆய அறப்பயனைச்செய்து கொண்டவர் மரணத்துக்கு அஞ்சார்.

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேங்காற் றுயர்ஆண் டிழுவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்காற் பரிவ திலர்.

The same. The body only sapless stalks.

Those who have pressed the sugar-cane, and early taken the juice, when the refuse heaped up burns, will suffer no grief: those who have toiled and gained the fruit won from embodied existence will feel no pangs when death shall come.

36.

செய்யக் கூடுமரண அறங்களை விரலிற் செய்து கொள்ளவேண்டும்.

இன்றுகொல், அன்றுகொல், என்றுகொல், என்னொது
பின்றையே நின்றது கூற்றம்என் றெண்ணி,
ஒருவுமின் றீயவை, ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்.

Death stands waiting behind you. Delay not!

‘This day?’ ‘That day?’ ‘What day?’ O question not the time! Bethink you death stands behind you ever

waiting! Put from you every evil thing ; and with all your powers embrace the virtue which sages teach.

எ : சீவீர் (தொகை).—ப : ஒருவுமின், மருவுமின்.

Ellis, p. 87.

Comp. K. My ed. p. 197.

37.

தேகபோஷணக்குரிய அறங்களையே செய்தொழுகாத வீடுபெறுதற்கேற்ற அறங்களைமிகுதியுஞ் செய்க.

மக்களால் ஆய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பல ஆனால்—தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பார்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.

Use the body to gain the world to come.

When you examine closely the mighty gains to be acquired by birth in a human shape, if they seem manifold, perform not deeds which suit the body's frame alone, but deeds whose fruit is joy in the world to come !

ஒப்புரவு. K. ch. xxii.

Comp. 28, 34.

38.

ஒருவன் சற்பாத்திரத்தில் அறஞ்செய்யின் அவ்வறஞ் சிறியதாயினும் அவரது தகுதி அளவாகப் பெருகும்.

உறக்குந் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்—கறப்பயனுந்
தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.

A benefit conferred by the worthy on the worthy.

The banyan seed, though it be minute as one might see in dreams, grows to a mighty tree of amplest shade ; so gifts from a virtuous hand, received by a worthy hand, though small, will hide the diminish'd heavens.

எ : பயன்.—ப : விடும்.

Ellis, p. 84.

39.

நாள்நோறும் நாட்கழிதலைத் தம்மாயுள்கழிதலாக நினைந்து அறஞ்செய்யாத அறிவிலார் அதனைப்
பொழுது போக்காக எண்ணி இன்புறுவர்.

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்;
வைகலும் வைகலை வைகும், என் றின்புறுவர்;
வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.

Days pass.

Daily they see the passing day added to the sum of the days gone by, as a day that is spent from out the store of their days; yet daily, as they see day dawn, they say joyously, 'This day will abide with us till the close of day.'

எ : உணராதார்.—ப : இன்புறுவர்.

This curious verse exhausts the meanings of வைகல்.

The last line means : 'at least we are sure of this day.'

40.

நான் இழிவினால் இவ்வுடம்பை ஊட்டிய விடத்தும் நெடுக்காலம் நில்லாத, ஆதலால் நான் மாணம்
என்னும் அணியை நீக்கி இரந்து வாழ்வதில்லை.

மான அருங்கல நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன்,—ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்!

Why should man maintain the perishable body by dishonourable
begging?

Parting with honour's jewel I might still consent to live a suppliant's life of shame, if when maintained by such disgrace, this body could abide in strength and last for length of days.

This is fitter for ch. xxx.

CHAPTER V.

IMPURITY.

அதிகாரம் ௫.

தூய்தன்மை

(= சரீரஞ் சூத்தழடையதன்றுஎன்னுந்தன்மை).

The essential impurity (of the human frame).

Analysis :

Man cannot rely on externals (such as wealth, ch. i, புறக்காரியங்கள்); he himself waxes old (ch. ii); his bodily frame decays (ch. iii); virtue alone is his strength (ch. iv); but the body tempts to sin. To enable him to overcome the lusts of the flesh, let him consider *the essential vileness of the body*. And

1. The body is a festering mass of corruption. [41.]
 2. The body is a bag of skin hiding loathsomeness. [42.]
 3. And no perfumes disguise its foulness. [43.]
 4. Consider the eye. [44.]
 5. The teeth. [45.]
 6. Its internal composition. [46.]
 7. Its outlets. [47.]
 8. See it on the burning ground. [48.]
 9. Listen to the message of the skulls on the burning ground. [49, 50.]
- Nothing can surpass the disgusting realism of this morbid chapter.

41.

அறிவீனர் தேகம் அசுத்தம் என்ற உணராமல் மாதரைப் புகழ்ந்து வீடடைய முயலார்.

மாக்கேழ் மடநல்லாய் என்றறற்றுஞ் சான்றவர்
நோக்கார்கொடுப்பதோர் புக்கிலை?—பாக்கைக்கோர்
ஈச்சிறகன்னதோர் தோல்அறினும், வேண்டுமே
காக்கை கடிவதோர் தோல்.

Any slight wound may fester, and reduce the fairest form to a loathsome state.

‘O gentle maiden, fair and good!’ These paragons that thus rave, know they not ‘the heavenly home invisible?’ Let a bit of skin be broken slight as an insect’s wing, and you need the stick that drives away the crows!

எ : சான்றவர், கோல்.—ப : நோக்கார் கொல், வேண்டும்.—செயப்படு; புக்கிலை. ஈச்சிறகன்ன = ஈயினது சிறகு போன்றது. கொல் = ஐயப்பொருளில் வந்த இடைச்சொல். G. 116. கடிவது = ஓட்டுவதற்கு.

Comp. K. 340.

நோக்கார் கொல் நொய்தோர்புக்கிலை = (K. புக்கில் அமைந்தின்று கொல்வோ) = is it because they do not regard the ethereal home? சான்றவர் is ironical.

There is no chapter corresponding to this in the *Kurra!*; but in Ji. Chin. xiii. 162-201 (very striking verses) we recognise the same spirit. Everything that can be said in disparagement of the ‘body of humiliation’ is heaped up there. This is a characteristic of Jain works. In *Çaiva* books the standpoint is somewhat different.

A foundation is laid in this and the preceding chapters, (which are introductory,) for the doctrine of Renunciation (தறவு).

The leading idea in the chapter is, that the body is a deception, skin-covered foulness, essential impurity clothed in a fascinating manner. You cannot cleanse the utterly unclean body by any external, ceremonial ablutions. Get rid of it! And then, how unreasonable is love (i. e. lust)!

42.

மாதாதுடம்பினைப் புறத்தேகண்டு மகிழாது அதன் அசத்தத்தைக் கண்டருவருக்கவேண்டும்.

தோற்போர்வை மேலுந் தொனைபலவாய்ப்பு பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித் துடம்பானால்—மீப்போர்வை
பொய்ம்மறைபாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.

The body's beauty only skin-deep.

If the body which, with a covering of skin above, possesses many apertures, owes its beauty only to that outward cloak that veils the false (*the inner foulness*), then is it fitting to say no word of lustful desire which hides the false from itself by the covering veil, but to regard that body as an undeveloped embryo.

பைம்மறி is ambiguous = ‘a foal in a sac.’

Comp. 47. See படும் in Lex.

43.

உடம்பினைப்புறத்தே அழகுசெய்வதால் அதனகத்தள்ள அசுத்தம் நீக்குவதன்று.

தக்கோலந் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
பொய்க்கோலஞ் செய்ப ஒழியுமே—எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.

Outward adornment is not inward purification.

Will impurity ever cease from the worthless body which the great have abandoned, knowing it to be reeking with odours from processes connected with nutrition, though aromatics be chewed, the head covered with garlands, and the body adorned with false splendour?

The subj. is மயல், with which is understood அசுத்தம், 'the impurities of this vile body.' Pred. is ஒழியுமே, 'will they cease, be removed, pass away?'

44.

கீழோர் மாதரைப்புதழின் அறிவுடையார் மணியைதளரார்.

'தெண்ணீர்க் குவளை பொருகயல் வேல்' என்று
கண்ணில் புன்மாக்கள் கவற்ற விடுவனோ,
உண்ணீர் களைந்தக்கா னுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.

Female eyes shall not bewilder me!

Shall I abandon (my ascetic purpose) because blind, low men worry me, saying (that woman's eye is like) the water-lily in the clear stream, or the warring carp, or a javelin? I will pursue my virtuous way as having seen (that) the eye's real nature (is), like (that of) the palm-tree fruit (which is) scooped out, after the water has been drained off!

எ : நான் (நொகை).—ப : விடுவனோ. தெண்ணீர் = தென், நீர். உண்ணீர் = உள்நீர். G. 39.

ஒழுகுவேன் in this and the next verse may be a finite verb = 'I will go on my way;' or it may be a participial noun = 'I who lead a well-ordered life.' G. 95.

45.

சுகோட்டுள் உதிர்ந்துகிடக்கிற பற்களைக்கண்டு செல்வின்றான் அப்பற்களை முல்லையரும்பென்றும் முத்தென்
றஞ் சொல்விப் புல்லிய மக்கள் என்மனத்தைக் கவலைப்படுத்தத் துறவை விட்டுநீக்குவேனோ?

முல்லை முகைமுறுவன் முத்தென் றிவைபிதற்றுங்
கல்லாப் புன்மாக்கள் கவற்ற விடுவனோ?
எல்லாருங் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.

The beauty of women's teeth shall not bewilder me.

Though worthless men untaught should fret my soul and
rave of teeth like jasmine buds and pearls, shall I forego my
fixed resolve, who have seen in the burning ground those
bones—the fallen teeth—strewn round for all to see?

எ : யான் (தொகை).—ப : விடுவனோ.

[Here ஒழுகுவேன் is taken as part. noun. See note to 44.]

46.

மூடச் சாமநகச்சிசியை விரும்பி அசுத்தம் என்று அருவருக்காது மாநர் உருவங் கண்டு மகிழ்வர்.

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரு நரம்பொடு தோலும்—இடையிடையே
வைத்த தடியும் வழும்பும்ஆம்; மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்?

'This vile body.'

(The body) is entrails, and marrow, and blood, and bone,
and connecting tendons, and skin, and here and there flesh
interposed, and fat. In the midst of these, what sort of a
being is she who wears the fresh garlands?

47.

உடம்பு யாவரும் வெறுக்கத்தக்க அசுத்தமுடையது.

ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனுங்
கோதிக் குழம்பலைக்குங் கும்பத்தைப்—பேதை,
'பெருந்தோளி,' 'பெய்வளாய்' என்னு மீப் போர்த்த
கருந்தோலாற் கண்விளக்கப் பட்டு.

The body disgusting.

The fool will address the earthen pot (the body), from which defilement oozes, which from nine disgusting outlets scatters pollution, and in which slimy liquids move to and fro,—and say, 'O thou of the rounded arms,' 'O thou with armlets decked,'—because it is made bright to his eyes by a covering of black skin.

எ: பேதை.—ப: என்னும்.—செ. ப: கும்பத்தை. Comp. 42.

48.

உடவின் அசுத்தத்தை அறியாத கீழோர் அதனைக் கலவைச்சாந்து முதலியவற்றால் அலங்கரித்து மகிழ்வர்.

பண்டம் அறியார், படுசாந்துங் கோதையுங்
கொண்டு பாராட்டுவார்; கண்டிலர் கொள்—மண்டிப்
பெடைச்சேவல் வன்கமுகு பேர்த்திட்டுக் குத்தும்,
முடைச்சாகா டச்சிற் றுழி?

The body a prey to corruption.

They know not what the body is; with sandal paste and flowers they make it fine. Have they not seen, I pray, the vultures and their mates in flocks with busy beaks devour the body foul when the chariot-axle is snapt?

Comp. Ji. Chin. xiii. 23, for the figure.

The பண்டி is the body; the அச்சு is the living, embodied soul, or உயிர்.

'உழந்தாலும் புத்தச்சொன் றிட்கேத நேற்று
திழந்தார் பலரால், இமென்பநீர் யாற்றுள்
அழுந்தமால், அப்பண்டி அச்சிறு முன்னே
கொளுகுலைவ் கூலியாக் கொண்டுமீன், பாடிச்!

Ye charioteers,—since many, toiling hard, and not finding it possible to obtain a new axle and ride on, have lost (their car); and, since in the river, whose stream is trouble, the car will be submerged,—before the axle of that car snap, take goodness, which is in your power, as your guerdon and drive on!—(புத்தச்சு = புதிய அச்சு.)

49.

உடல் தரயதன்று, ஆதலின் தாய்மையாகிய வீட்டுகெறியில் நிற்க வேண்டும்.

கழிந்தார் இடுதலை கண்டார் நெஞ்சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி — ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து.

The eyeless skulls teach.

The skulls of the dead, at the sight of which the gazer fears, with deep cavernous eyes appear, and grinning say to those who still survive, 'Guard well! In virtue's path stand fast. This is the body's grace and worth.'

எ : தலை.—ப : சாற்றும்.

50.

உடம்பு தாய்மையையுடையது அன்றென்று அறிந்த மேலோர் தம்மை ஒருபொருளாக மதியார்.

உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரை; — செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ணம் என்பதனாற் றம்மைஓர்
பண்டத்துள் வைப்ப திலர்.

The sight of the skulls cures pride.

The skulls of the dead, grinning so as to excite disgust, cure the vain lovers of life of their folly. Those who are cured of this folly, seeing (the skulls in the burning ground), say 'such is this body,' and so value themselves as nothing.

Comp. Ji. Chin. xiii. 21, where வெண்டலை occurs :

‘முருந்தனைய தூமுறுவன் முற்றிமையார் சேரி
இருந்திளமைக் கள்ளுண் டிடைதெரிதல் இன்றிக்
கருந்தலைகள் வெண்டலைகள் ஆய்க்கழியா முன்னே,
அருந்தவமுந் தானமும் ஆற்றுகினே, கண்டிர் !

Behold! perform ye rare penances and give gifts, before the dark heads become white heads (*skulls in the burning ground, or grey*), even while you still abide in the home of those whose teeth are pure white, like the young palm's shoot, drinking the intoxicating wine of youth, with no perception of aught else!

CHAPTER VI.

RENUNCIATION.

அதிகாரம் ௬.

துறவு.

Comp. K. ch. xxxv and xxvii.

துறவு is defined: புறம்பாகிய செல்வத்தின் கண்ணும் அகமாகிய உடலின் கண்ணும் உண்டாகிய பற்றை அவற்றின் நிலையாமையை நோக்கி விடுதலாம்; 'the relinquishment of all attachment to worldly wealth without, and to the body within (the lusts of the flesh), in view of their impermanency.'

Convinced of the instability of all things without (புறம்) and within (அகம்); feeling that virtue alone has power; and made sensible of the innate impurity of the flesh, nothing remains but that man should betake himself to the highest form of virtue, asceticism (துறவுறம்). This includes தவம், ascetic life, which is the real subject of the chapter.

But the student may here with advantage compare Jī. Chin. ch. xiii, § 26, verses 384, etc. There the author's real intention is unfolded. Queen Vijayai and her son have drunk deeply of the cup of all human enjoyment, and at last betake themselves to the desert.

The analysis is:

1. Light now dawns on the ascetic, and darkness flees away; [51]
2. but he must not be misled by vain philosophy. [52.]
3. Nor do the wise delay; for they discern [53]
4. the unreal and transitory character of pleasure. [54, 60.]
5. Yet the mind hesitates, loath to take the decisive step; [55] for
6. wife and home detain men. [56.]
7. Perseverance is the crowning virtue; [57]
8. and this must be accompanied by meekness and compassion, though themselves contemned. [58.]
9. Sensual desires must be thoroughly subdued. [59.]

It will be manifest that, as far as this book reveals it, the system takes no account of God. Man—the embodied living principle (உலர்)—is in face of nature (இம்மை), of deeds of some former existence (ch. xi), and of a higher state or states which he may reach (அம்மை, மறுமை); and by ascetic virtue is to work his way, unaided, to some undefined goal. Existence has many painful stages (பிறப்பி), its prison-houses (நிரயம்), and its palaces (சுவர்கம்); but release from all sentiency (வீடு) is the prize to be ultimately won.

The poet (or poets) occasionally refers to gods and immortals, in a conventional way, as poetic machinery, but God is not alluded to in the whole of the 'Yeoman's Bible' (வெள்ளாளர்வேதம்). This is to be understood from the Jain point of view; but it differentiates the book from the *Kurra*, and renders it an inadequate exponent of South-Indian religious thought. Its literary value is nevertheless indisputable.

51.

தறந்தவஞ்செய்வோர்க்குப் பாவமில்லை; செய்வாதார்க்குத்தீவினைசென்றடர்க்த நிற்கும்.

விளக்குப் புகஇருண் மாபந்தாங் கொருவன்
தவத்தின்முன் னில்லாதாம் பாவம்! — விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாயந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாந் தீது.

Penitence puts sin to flight.

As when a lamp enters darkness dies, so sin stands not before man's penitence. As, when in a lamp the oil wastes, darkness rushes in, so evil takes its stand where deeds of virtue cease.

52.

அறிவுடைய முதன்மையேர் நிலையாமையை உணர்ந்த தறந்த வஞ்செய்வார். அறிவிலார் சத்ததால் முதலியவை பொருளாக ஒதி வீன்பொழுது போக்குவார்.

நிலையாமை நோய்முப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார்; — தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரிற் பேதையர் இல்.

Put away useless studies.

The chief of men reflect on change, disease, old age, and death, and do their needful work. Those who raving teach the endless round of sevenfold science, and the lore of stars, are maddest of the foolish throng.

53.

அறிவுடையார் குடிப்பிறப்புமுதலிய யாவும் நிலையல்ல என்றகருதி வீராவில் தறக்த வீடுபெறுவர்.

இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் நிவைஎல்லாம்—மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாபார் தாம்உய்ப்பக் கொண்டு.

Renunciation at once.

The chief of men in quiet thought discern how house, and youth, and beauty's grace, and high estate, and wealth, and strength, all pass away; and thus, to save themselves, prolonging not the time, renounce all these.

The verses in Tamil which dwell on this theme are very numerous. Comp. *Īlā*. 20 :

‘இளமை கழியும், பிணிமூப்பியையும்,
வளமை வலியிவை வரடும்;
உளநாளால்
பாடே புரியாது, பால் போலுஞ் சொல்லினாய்!
வீடே புரிதல் விதி :

Youth passes swiftly away, disease and old draw nigh, bright flowers of wealth and strength fade fast. While life is thine, desire not earth's gifts, (thou whose words as milk are sweet!) desire release. The law is this.

See N. M. K. 49, 59.

54.

அறிவிலார் அந்ப இன்பத்தைத் தருவதாடிய இல்வாழ்க்கையை இச்சிப்பர்; அறிவுடையார் அதனை விரும்பாது துறப்பர்.

துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளே
இன்பமே காமுறுவர் ஏழையார்;—இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனைபா
றடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.

Pleasure and pain.

Though wretched men suffer afflictions many a day, yet one day's delight they eagerly desire. The men of calm and full wisdom, in pleasure's core see pain, and quit the pleasant household paths.

Comp. K. 202; and 60, which seems another version.

55.

வீடயங்களிற் சென்று வீணாகழித்தல் நலமன்று.

கொள்ளே கழிந்தன் றினைமையும், இன்னே
பிணியொடு மூட்டும் வரும்ஆல், — துணியொன்றி
என்னொடு சூழா தெழுநெஞ்சே! போதியோ
நன்னெறி சேர நமக்கு?

Unreflecting soul, why not seek the way of peace?

In vain is my youth spent. Even now disease and old age will come. O soul! be bold; wrangle no more with me, but rise! Wilt thou not go where both thou and I may gain virtue's path?

எ : சீ.—ப : போதியோ.—போதியோ. G. 83.

56.

இவ்வாழ்க்கையினால் தன்பமே அன்றி, இன்பம் இல்லை; ஆதலால் அறிவுடையார் அதனைத்தறப்பர்.

மாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லெனினும்
பூண்டான் கழித்தற் கருமையால், — பூண்ட
மிடிஎன்னுங் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடிஎன்றார் கற்றறிந் தார்.

Marriage to be dreaded.

Though your wife possess no excellence and bear no child, it is hard to get rid of the marriage bond. For this cause since he who weds puts sorrow on, in olden days the learned made *marriage* a synonym of *dread*.

[A play on *சடி*, which means, among many other things, 'marriage' and 'dread.']

57.

தறத்தோர் தாஞ்சென்ற நல்லொழுக்கவழியிலே தவறாது நின்றல் வேண்டும்.

உனக்கித்தாங் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்க டாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறுஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்குந் திருவத் தவர்.

Patience and perseverance.

When troubles arise, hard to resist, to cause them to break the vows which their lofty spirits have pledged, the men of power set griefs aside, and firmly fix their souls in right. These are the blessed, guarding '*decorum's*' rule.

For ஒழுக்கம் see *Kurral*, ch. xiv.

58.

தறந்த ஞானிகள் இகழ்ந்துபேசுவோரது அறிபாமைக்கு இரங்குவார்.

தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் — உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல், என்று
பரிவதுஉஞ் சான்றோர் கடன்.

Forbearance and pity for evil-doers.

To bear with those that speak contemptuous words; yea, more, to say, 'Ah, will these sink in the other world to hell, the place of fire, as fruit of their contemptuous words;' and to grieve, is duty of the perfect man.

T. 13 :

‘ வடுவீன்றி
மாண்ட குணத்தான் தவசி :

He is a (true) ascetic who is faultless and possessed of eminently good qualities.'

59.

ஐந்தாசைகளையும் அறுத்தவன் வீடடைவான்.

மெய்வாய்க்கண் மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் — கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்றலுடையான்
விலங்காது வீடு பெறும்.

Repression of sensuous emotions.

He who undisturbed, in the ordered way of right, has power to guard and guide the desires and lusts that find entrance by the five sense-gates, called 'body, mouth, eye, nose, and ear'—unfailing shall gain 'release.'

எ : உடையவன்.—ப : பெறும். G. 137.

Comp. T. 61, ஐ = ஐம்பொறி, 'five organs of sense.'

ஐவாய, 'which pertain to the five "ways" or "inlets":' வாய். This is குறிப்புவினை எச்சம். G. 93. Such plural neuter forms in அ (நல்ல) are either (1) predicates, இவை நல்ல = 'these are good,' when they are குறிப்புவினைமுற்று; or (2) adjective enlargements, நல்ல மனிதர், when they are called குறிப்புவினை எச்சம், after the analogy of G. 87.

See K. ch. iii, and Ellis, p. 72. வேட்கை அவாவினை is either an example of G. 156, or of 154.

'ஐயறிவுத் தம்மை அடைய ஒழுகுதல்: the course of life in which knowledge of the five is under one's controul: when a man uses, but firmly controuls, his senses.' T. 61.

'செய்வகை செய்வான் தவசி: he is the true ascetic that fulfils—as they should be fulfilled—the obligations he has taken on himself.'

T. 43:

‘ பொய்யின்றி
 செஞ்சம் அடக்குதல் வீடாரும் ;

The soul's yielding to moral discipline, in perfect truth, is *release*.’

And T. 80.

With regard to the doctrines here taught in relation to asceticism (தவம்), those who feel an interest in exploring the bye-paths of the history of quasi-religious thought, may compare the accounts of the Béguiens (or Béguards), a sect of heretics or schismatics, that arose in the 13th century, in Germany and France, in the bosom of the church. Some of these still survive in the neighbourhood of Saint Etienne. These even taught the doctrine of the metempsychosis.

60.

கீழோர் உலக இன்பத்தையை விரும்புவார். மேலோர் வீட்டை விரும்புவார்.

துன்பமே மீதூரக் கண்டுந் துறவுள்ளார்
 இன்பமே காழுறுவர் ஏழையார் ;— இன்பம்
 இசைதோறு’ மற்றத னின்னொமை நோக்கிப்
 பசைதல் பரியாதா’ மேல்.

The bitter pleasures of life.

Though wretched men behold afflictions urge and press, *renunciation* is not in their thoughts; delight they eagerly desire. The great in every joy behold its pain, and seek it not.

எ : ஏழையார், மேல். — ப : காழுறுவர், பரியாறு. — செ : இன்பம், பசைதல்.

Comp. 54.

CHAPTER VII.

THE ABSENCE OF ANGER : MEEKNESS.

அதிகாரம் எ.

சினமின்மை

(= கோபஞ்செய்யாதிருக்கை : வெதுளாமை).

The subject is patient endurance of reproaches, slights and injuries; and is essentially the same as ch. viii.

In the *Kurral*, ch. xxxi, வெதுளாமை corresponds with this; but see also ch. xvi.

The practical part of the work begins here, the six preceding chapters having rather shown the necessity of virtue than explained its character.

Compared with the *Kurral*, the present work is weak in its formal ethical teaching.

Here anger is forbidden; and in ch. viii, forbearance is inculcated: meekness and patience are the greatest virtues. In ch. ix, adultery and lust are condemned. Ch. x inculcates liberality. Ch. xi teaches submission to the decrees of destiny. Ch. xii insists on reality. Ch. xiii is on the fear of evil. This is the sum of the doctrine of virtue.

This chapter refers to all, but 'anger' seems to have been the 'last infirmity' of many ascetics, as Hindu stories testify. *Durvāsa* is a noted example.

The analysis of the chapter is :

1. Do not be concerned about the way the world treats you; [61]
2. nor renounce life in disgust; [62]
3. nor be provoked into the use of passionate words; but [63]
4. bear with composure angry words. [64.]
5. Forbearance is most excellent in the mightiest, and [65]
6. meekness is instinctive in noble minds. [66.]
7. Avoid all conflicts. [67.]
8. Good men's anger dies of itself. [68.]
9. The noble persist in goodness, even to the unthankful and evil. [69.]
10. An illustration: No one bitten by a dog bites it in return. [70.]

Comp. the following :

Ēlā. 61 : 'பேண்சினம் = ungoverned wrath.'

Ēlā. 19 : 'கடுங்கதம் = cruel rage.'

Ēlā. 21 : 'கொள்ளேவெதுளான் -- he yields not to causeless anger.'

N. M. K. 3: ' உள்சுடினும்
சிறந்த சிற்றிற் பிறந்தாரை :

Be not wrath with low-born persons, tho' your heart be hot within you.'

N. M. K. 17: ' வெல்வது
வேண்டின் வெஞ்சி வீடல் :

If you would conquer, let go anger !'

N. M. K. 41: ' முனியாதார்
முன்னிய செய்யுந் தீரு :

Fortune will accomplish the desires of those who wax not angry.'

N. M. K. 61: ' இனியன் எனப்படுவான் யார்யார்க்கே யானும்
முனியா ஒழுக்கத் தவன் :

He whose way of life is freed from anger against any shall be called a pleasant man.'

N. M. K. 82: ' கெடுப்பின்
வெஞ்சி கெடுத்தி வீடல் :

If a man will destroy anything, let him destroy anger !'

T. 14: ' யாண்டும்
செறவொடு நிற்குஞ் சிறுமை . . . :

Meanness ever abides with anger : the mean are implacable.'

Among vain things is reckoned (in T. 54)

' தாம்பயவா
நன்பயல் காய்வின்கட் கூறல் :

The utterance in heat of passion of great threats that come to nothing.' [Play on பயம்=fear, and பய=yield profit.]

61.

தம்மை அவமதிக்கும் கீழோரைக் கோபியாதிருத்தலே அறிவுடையோர்க்கழகு.

மதித்திறப் பாரும் இறக்க ! மதியா
மிதித்திறப் பாரும் இறக்க ! — மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயுங் கதமின்மை நன்று.

Disregard of the esteem or disesteem of men.

Who pass esteeming us, let them pass on ! And those who contemn and trample on us as they pass, let them too pass on ! If even a fly (*especially unclean*) should climb, trampling on their head, it is well that the wise who know its worth, should feel no wrath.

62.

பிறவீத்துன்பங்களை மனவெறுப்பின்றிப் பொறுப்பு உயர்க்தோர்.

தண்டாச் சிறப்பிற்றம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி எல்லாந் துறப்பவோ? — மண்டி
அடிபெயரா தாற்ற விளிவந்த போழ்தின்
முடிசிற்கும் உள்ளத் தவர்.

முடிசிற்கும் = முடிக்கும் (இன் inserted + கு). G. 108.

Resolute men bear meekly the evils of life.

Although disgraces throng thickly, and may not be repulsed, will those whose minds are set upon finishing the work begun, renounce sweet life's unfailing worth in their impatience, whenever they see (evils)?

சிறப்பின். G. 65, 38. எ: உள்ளத்தவர்.—ப: துறப்பவோ.

The question debated is, whether a good man may in angry impatience throw away his life, so losing the opportunities afforded by his birth as man: Hamlet's question, 'To be or not to be?' The idea of K. 970 seems opposed to this verse.

In N. M. K. 4 it is said,

‘குறைபட வாழார் உரவோர்:

The magnanimous survive not disgrace;’ and

‘தனக்கொய்வாச்சொற்பட்டாற் சாவதாஞ்சால்பு:

Greatness dies if subjected to unworthy reproach.’

The same idea, that a man should not survive the loss of his honour, is expressed in *Niti*. 41:

‘தம்முடை ஆற்றலும் மாணாந் தேற்றுத்தம்

இன்னுயிர் ஒம்பினும் ஒம்புக, — பின்னர்க்

செறுவரை ஆயினும் மன்ற தமக்காம்

செறுவரை இல்லை எனின்:

If any would cherish sweet life, having incurred the loss of strength and honour, let them cherish it; if only they can be sure of immunity even for a little while from death.’

63.

அறிவுடையார் யாவரையுக்கோபித்துக் கடுஞ்சொற்சொல்லார்.

காவா தொருவன்றன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் — ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

Rashness in speech hurts one's self.

If a man open his mouth and speak unguarded words, his words will ceaselessly burn his soul. The wise who ceaselessly hear, and ponder well and calmly, even in their wrath, will never give utterance to words of fire.

எ: அறிவுடையார்.—ப: சொல்லார். Comp. my K. p. 220.

64.

மேலோர் பிறர்வைதவசையை எண்ணிக்கோபங்கொள்ளார்; கீழோர் அதைப்பலமுறை எண்ணி வருந்துவர்.

நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர்,— ஓர்த்தனை
உள்ளத்தான் உள்ளி உரைத்திராய் ஊர்கேட்பத்
துள்ளித்தான் முட்டும் ஆங்கீழ்.

The good man's meekness. The low man's ungoverned fury.

When men who are beneath them confront them, and speak unseemly words, the excellent wax not hot with anger. The base man will brood over it, chafe and rave for all the town to hear, and leap, and dash his head against a post.

எ: விழுமியோர், கீழ்.—ப: வெகுளார், முட்டும்.— ஓர்த்து = ஓர்த்து; நேர்த்து = நேர்த்து. G. 41. உராய் = உரவி.

In N. M. K. 10: 'எல்லாம் வெகுண்டார் முற்றேன்றாக் கெடும், rage blinds men.'

65.

இளையன் அடக்கமும் வறியவன் கொடையும் ஆற்றலுடையன்பொறுமையும் உத்தமம்.

இளையன் அடக்கம் அடக்கம்; கீழைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன்? — எல்லாம்
ஒறுக்கு மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

Self-restraint in youth, gifts from the poor, and forbearance in the mighty are excellent.

The young man's self-restraint is self-restraint. The gift of him who owns no stores of wealth is gift indeed. When man has means and might to punish every fault, if he forbear, call him the patient man.

எ : அடக்கம், கொடை, பொறை. பயனிலையும் அவையே.—உன் = உரம். G. 17.
Comp. K. 152, p. 223. This really belongs to the next chapter.
So Shakespeare on Mercy: 'tis mightiest in the mightiest.

66.

நற்குடியிற் பிறந்தோர் பிறந்தம்மை இகழின் அவர் மேற் கோபக்கொள்ளார்.

கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங்காணப் பொறுத்துய்ப்பார்,— ஒல்லை
இடுநீற்றூற் பைஅவிந்த நாகம்போற் றத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.

Noble instinct restrains.

As stones the base shower down their bitter words: the noble bear, in sight of all, and let them pass, by sense of noble worth constrained: like serpent's crest at once by touch of sacred ash subdued.

The idea is that sacred ashes sprinkled on a cobra lower its crest at once and subdue it. (See சைவவினாவீடை, p. 38.) நீறு (திருநீறு, விழுதி, பசிதம், பசும், கூடாரம், இரகை) is the ash from burnt cow-dung. For குடிமை, see K. ch. 96.

The subject is நற்குடியிற் பிறந்தோர்—'the noble'—understood.

67.

திக்கு செய்தோர்க்கு எதிர்செய்யாமையே அறிவுடையார்க்கு அழகு.

மாற்றராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார்;— ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்காற் றும்அவரைப்
பேர்த்தின்னா செய்பாமை நன்று.

Return not evil for evil.

When men stand forth as our enemies, and would begin the conflict, to decline the strife is not, in the language of the wise, lack of power. Even when men have confronted and done us intolerable evils, it is good not to do them evil in return.

எ : அறிவுடையார், செய்யாமை.—ப : என்னார், கன்று.

Here an absolute peace policy is taught : 'to decline a challenge is no sign of weakness, and not to avenge oneself is virtue.' Comp. K. 861, which is less heroic in strain.

68.

கீழோர் கோபக் தணியாது வளரும் ; மேலோர் கோபத்தானேதணியும்.

நெடுங்காலம் ஒடினு நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் ;—அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம் போற் றானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.

The wrath of the base never expends itself. That of the good of itself dies out.

Long time though base men's wrath run on, it spreads abroad, and knows no time when heat is spent ; as the heat of water, when boiled at cooking time, itself grows cool, the ire of perfect men of worth abates.

எ : வெகுளி, சினம்.—ப : பரக்கும், தணியும்.

For வெகுளி comp. K. 309. In T. 93, 95 வெகுள்வு is found.

69.

நற்குடியிற்பிறத்தோர் தமக்குத்தீங்குசெய்தார்மேற்றினர்கொண்டு தாம் அவர்க்குத்தீங்கு செய்யார்.

உபகாரஞ் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும்,—உபகாரந்
தாஞ்செய்வ தல்லாற் றவற்றினற் றீங்கூடக்கல்
வான்றோய் குடிப்பிறத்தார்க் கில்.

It is not the way of the noble to do evil to those who injure them.

Though men think not of good received, and do much ill to men of family whose fame has touched the sky, these still do good; nor are they wont, provoked by faults, to render evil to the thankless ones.

எ : ஊக்கல்.—ப : இல்.

உபகாரஞ் செய்ததனை for செய்த உபகாரத்தை.

70.

கீழோர் இழிவான சொற்களைச் சொன்னால் மேலோர் அங்ஙனஞ் சொல்வார்.

கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டுந் தம்வாயாற்
பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை;—நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ,
மேன்மக்க டம்வாயான் மீட்டு?

Return not railing for railing.

Though a dog, in rage, should lay hold of them, there are none in the world who, in return, would lay hold of it with their mouth; and thus, when low men speak, not what is fitting, but low words, will high-minded men, in reply, utter such words with their mouth?

எ : கௌவினார், மேன்மக்கள்.—ப : இல்லை, சொல்பவோ? G. 81. நீர்த்து = நீர்மையுள்ளது.
G. 93. கீழாய = கீழ்மை ஆனவைகளை. G. 93, 87.

CHAPTER VIII.

PATIENCE.

அதிகாரம் ௮.

பொறையுடைமை

(= ஒருவன் தம்மீடத்திற்குத் தீங்குசெய்த விடத்துத் தாமும் அதனை அவனிடத்துச் செய்யாது பொறுப்பது).

This is the subject of ch. xvi in K.; but here chapters vii and viii differ little.

Analysis :

I. Bear with folly.

1. Don't answer a low, ignorant wrangler. *Forbear* in silence. [71, 72.] K. 153, 159.

II. Bear with friends.

2. Bear and *forbear* when those you love use harsh words. [73.]

3. A *patient*, contented, disciplined life is free from sorrow. [74.]

4. How to deal with unfaithful friends. [75, 76, 77.]

The idea is that *forbearance* is necessary to friendship.

III. Bear ills and trials of life.

5. *Bear* want. It is better to suffer and die in uncomplaining silence than to beg. [78.]

6. *Patiently* and unswervingly go on in the way of virtue. [79, 80.]

Here patience (பொறை) is used in a very wide sense, for meekness, temperance, self-restraint, and magnanimous forbearance, nearly answering to அடக்கம், and so compare K. ch. xiii.

The connexion between this and the last chapter is thus very close.

In Sanskrit द्यमा = பொறுமை. Comp. B. I. S. 2495 : 'द्यमा गुणवतां बलम्, forbearance is the strength of the virtuous.'

71.

அறிவிலானுக்கு அறங்கூறுதல் நன்றன்று.

கோதை அருவிக் குளிர்வரை நன்ஓட!—

பேதையோ டியாதும் உரையற்க;—பேதை

உரைப்பிற் சிதைந்துரைக்கும்; ஒல்லும் வகையான்

வழுக்கிக் கழிதலே நன்று.

Don't argue with the foolish.

Lord of the pleasant land, where down the cool mountains the streams fall as garlands!—With a fool hold no converse. If you speak with him, in replying he will pervert your words. To slip away from him as best you can is well.

எ : நீ (தொகை), பேதை, கழிதல்.—ப : உரையற்க, உரைக்கும், நன்று, பேதையோடியாதும். G. 24. Comp. 325. [See K. p. 227.]

72.

தமக்கு நிகரல்லார் சொல்லங் கடுஞ் சொற்களைப் பொறுத்தல் அறிவுடையோர்க்குப்புகழ்.

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கான் மற்றது
தாரித் திருத்த றகுதி; மற்—ரேரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.

Insults from inferiors.

When persons not our equals say unfitting things, to bear and to be still is worthy conduct. The world girt by foaming waters regards not a contrary course as praise-worthy, but as discreditable.

சொல்லியக்கால். Comp. 86 = சொன்னால். See H. B. § 97 note.

The first மற்று and ஓரும் are called அசைகள், G. 116; but see Lex. The second மற்று is by Com. made to mean பொறுத்திராமையை! 'the contrary course of not forgiving;' but comp. B. I. S. 5614: 'नस्मान्निवन्तं क्षमा तात पश्चिन्नैःपवादिना, therefore ever by the wise, my dear, is forbearance blamed.' This is probably the meaning here. Constant forbearance is condemned, since it may be mistaken for weakness. But see also 67.

73.

அன்புடையார் சொல்லங் கடுஞ்சொல்லி இன்சொல்லாகக் கொள்ள வேண்டும்.

காதலார் சொல்லங் கடுஞ்சொல் லுவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலிற் நீதாமோ,—போதெலாம்
மாதர்வண் டார்க்கு மலிகடற் றண்சேர்ப்ப!—
ஆவ தறிவார்ப் பெறின்?

Harsh words of those who love are better than complaisant words of foes.

Lord of the swelling sea's cool shore, where bright insects hum around every flower!—Are severe words from loving lips harder to bear, if men can only rightly estimate their result, than pleasant words that strangers courteously speak?

எ : கடுஞ்சொல்.—ப : ஆமோ?

Or, 'words of reproof.' Comp. Ps. cxli. 5, and K. 795.

74.

கிடைத்தமட்டில் திருப்தி அடைந்து அறஞ்செய்து பொறையுடையவராய் வாழ்வோர்க்கு என்றும் துன்பம் இல்லை.

அறிவ தறிந்தடங்கி அஞ்சுவதஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து—பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றுந்
துன்புற்று வாழ்தல் அரிது.

The thoroughly disciplined and contented man is happy.

Those who know what should be known, and rule themselves thereby; who fear what should be feared; who use all their faculties to bless the world; and whose nature rejoices in all good gained: are for ever free from woes.

எ : வாழ்தல்.—ப : அரிது. K. p. 219.

This is Contentment, S. சந்தோப. Comp. B. I. S. 6800, which speaks of the blessedness of (சந்தோபாமூரூமானா—சாந்நசைசாமு) 'these satisfied with the Ambrosia of Contentment, the men of quiet minds.'

75.

நட்டோர் இருவரில் ஒருவரிடத்தே தியவொழுக்கங்கள் உண்டாயின், அதனை மற்றொருவன்பொறுக்கும் அளவும் பொறுத்துப் பொறுக்கச் கூடாதபோது பிறர்க்குரையாத நட்பை விடல்வேண்டும்.

வேற்றுமை இன்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்று ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்,
ஆற்றுந் துணையும் பொறுக்க! பொருள் ஆயில்
தூற்றுதே தூர விடல்.

If a friend act doubtfully, forgive or quietly withdraw.

When two with strict accord unite in friendship's bond, if one betray the other's confidence by unkind act, this latter should endure as best he may. And if he can't endure, he should not divulge it, but withdraw himself.

எ : ஒருவன் (நொகை).—ப : பொறுக்க, விடல்.

This seems better to fit ch. xxiii. Comp. 221, 229, and K. 807.

76.

நட்டோர் தீயன செய்யினும் சினேகத்தை விடாதிருத்தல் வேண்டும்.

இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தானேவின், அல்லது—துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல்,—கானக நாட!—
விலங்கிற்கும் விள்ளல் அரிது.

If a friend do evil to you, think it good, refrain from anger and blame yourself; but never forsake him.

Lord of the woodlands! Separation is hard even to beasts; therefore if friends do things that are unpleasant, think them pleasant, bid yourself cease (from wrath), and blame yourself alone; but forsake not those that have been joined to you in the intimacy of friendship.

எ : கைவிடுதல். — ப : அரிது. நோவின் அல்லது = நோவதல்லாமல், இனிய ஒழிகு = அனை
இனியவையாகும், சினத்தை விட்டுவிடு.

Comp. 223, and my K. p. 223.

77.

அறிவுடையார் தம்மொடு நட்டார் செய்த தீமையைப்பொறுத்தக் கொள்ளல்வேண்டும்.

பெரியார் பெருநட்புக் கோடருஞ் செய்த
அரிய பொறுப்பளன் றன்றோ?—அரியரோ—
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
நல்ல செய்வார்க்குத் தமர்?

Forbearance cements friendship.

Is not the reason why the close friendship of the great is sought, that they will bear even with faults hard to endure? Lord of the good land of high mountains with resounding waterfalls!—to good people are intimate friends rare?

எ : தமர்.—ப : அரியரோ.

Comp. *Kamb. Rām.* I. x. 80:

‘பிழைத்தன பொறுத்தல் என்றும்

பெரியவர் கடனே என்பர் :

Ever to bear with things done ill
is special duty of the great, they say.’

This seems to refer to the வெற்றிவேற்கை of King Athi-vīra-rāma Pāṇḍīyan :

‘சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்

பெரியோர் ஆயிற் பொறுப்பது கடனே :

All the little faults that little ones commit
it is the duty of men, if great, to bear with.’

78.

பொறையுடையார் தம்வறுமையைப்பிறர் அறியச்சொல்லார்.

வற்றிமற் றுற்றப் பசிப்பினும் பண்பிலார்க்
கற்றம் அறிய உரையற்க!—அற்றம்
மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத்
துறக்குந் துணிவிலா தார்.

Bear want.

Though sore wasted with hunger, let not men tell out their destitution to ungracious churls. Those indeed who lack resolution to deny themselves may tell their wants to those who are able and willing to save them from destitution.

எ : தோ.—எ : பொறையுடையார், துணிவிலாதார்.—ப : உரையற்க, உரைப்பவே.

The idea is, it is better to die than to beg. Comp. 292 and ch. xxxi; also K. 1051-1057.

79.

திநெய்யால் வரும் இன்பம் அப்பொழுதின்பம் ஆயினும் பின்புதன்பத்தருவது.

இன்பம் பயந்தாங் கிழிவு தலைவரினும்,
இன்பத்தின் பக்கம் இரிந்தைக்க!—இன்பம்
ஒழியாமை கண்டாலும்,—ஒங்கருவி நாட!—
பழிஆகா ஆறே தலை.

Forsake pleasure that brings disgrace. To avoid guilt is the chief matter.

Although shameful things may present themselves as things that yield pleasure, flee from that pleasure's side! Though thou couldst see pleasures that cease not soon,—Lord of the land of fountains high!—the guiltless way is best.

எ: ஆறு.—ப: தலை.

Pleasure that brings disgrace is to be shunned. It is transitory, and if it were not so, to keep innocence is best.

80.

தேசம் அழிந்தாலும் பாவஞ் செய்யற்க.

தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க; தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்துண்ணற்க;—வான் கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல்!

Never desire evil, nor eat with improper persons, nor lie.

Though ruin seize you, plan not ruin to the just! Though body's flesh should waste, eat not from hands unfit! Though the whole earth o'er-arched by heaven accrue as gain, never speak word with falsehood mixed!

எ: ஒருவன் (நொகை).—ப: எண்ணற்க, உண்ணற்க, உரையற்க.—செ: கேட்டை, கைத்து, சொல்லே.

CHAPTER IX.

THE NOT DESIRING OTHER MEN'S WIVES.

அதிகாரம் கூ.

பிறர் மனை நயவாமை.

Comp. K. ch. xv (p. 221, *etc.*). நயவாமை = விழையாமை.

This chapter is naturally divided into two portions, of which verses 81-87 set forth the danger and disgrace of adultery, and 88-90 the evils of lust.

Analysis :

- I. 1. Fear and many evils are caused by it. [81-84.]
2. The punishment in another birth. [85.]
3. The injustice of it. [86.]
4. An illustration of its perils. [87.]
- II. 5. The terrible torment of lust. [88-90.]

The use of the S. **ஈர** in 81, 82 points to a Sanskrit original. Many verses in B. I. S. (see Introduction) bear on this subject.

81.

பிறன் மனையாவிடத்தில் சேறலை அறிவுடையார் வீரும்பார்.

அச்சம் பெரிதால் அதற்கின்பஞ் சிற்றளவால்
 நிச்ச' நினையுங்காற் கோக்கொலையால்—நிச்சலும்
 சும்பிக்கே கூர்த்த வினைபாற் பிறன்ரூரம்
 நம்பற்க நாணுடை யார்.

Against adultery.

The fear it brings is great ; its pleasure is brief ; each day if it is divulged death threatens by the king's decree ; and ever it is a deed that tends to the pains of hell ; O shamefast men, desire not your neighbour's wife.

எ : நாணுடையார்.—ப : நம்பற்க.—செ : தாரம்.

See K. p. 221, and *Nīti*. 77.

There are coincidences in language between this and Ji. Chin. xiii. 171, which are worthy of note:

‘காதலர்¹ கனிந்து கையக் கடியவே களைந்து கன்றி
எதிலான் ருர நம்பி எளிதென² விற்றத பாவத்
தூதலை³ உருக வெந்த ஒள்ளழற் செப்புப் பாவை
ஆ, தகர தென்னப் புல்லி அலறமால்,—யானே வேந்தே!

Lord of elephants! He who, while his wife is fading away with grief, utters bitter reproaches, hardens himself, and transgresses with another's wife, trusting in the easiness of the crime; for his sin shall shriekingly embrace a brazen image heated thoroughly in a blast furnace till it glows with fire, while men cry out, Ah, horrid sight!’

¹ Or கரிந்து. ² Or வீழ்ந்த. ³ Or உருவ.

No copies of Ji. Chin. agree. The metre is ஆசிரியவிருத்தம், and the rhythm வி . . மா . . மா || வி . . மா . . மா.

82.

பிறன்மனைவியை விரும்புவோரிடத்தப்பகை பறிமுதலியவை அன்றி அமுதலியன வந்தடையா.

அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்ருர' நச்சுவார்ச் சேரா;—பிறன்ருரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென்
றச்சத்தோ டிந்நாற் பொருள்.

The sinner forfeits much, and incurs much.

Virtue, praise, friendship, greatness, all these four draw not anigh the men who covet their neighbour's wife. Hatred, disgrace and guilt, with fear, these four possessions abide with men who covet their neighbour's wife.

Comp. my K. p. 222. *Niti*, 79.

This seems to be K. 146. Which is the original? Or, are both from Sanskrit?

பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவம் இவ்விறப்பான் கண்.

83.

களவொழுக்கத்தினால் அச்சமே அன்றி இன்பமில்லை.

புக்கவிடத் தச்சம், போதரும் போதச்சம்,
துய்க்கும் இடத்தச்சம், தோன்றாமற் காப்பச்சம்,
எக்காலும் அச்சந் தருமால், எவன்கொலோ
உட்கான் பிறனில் புகல்?

Fear on every side.

In entering in there's fear ; in home returning fear ; during enjoyment is fear ; in guarding the secret is fear ; it evermore brings fear : why shuns he not with dread the entrance of neighbour's house ?

84.

பிறன்மனையானே விரும்புதலால் பலதீங்குகள் நேரிடும்.

காணிற் குடிப்பழி ஆங், கைஉறிற் கால்குறையும்,
மாணின்மை செய்யுங்கால் அச்சம் ஆம்;—நீணிரயத்
துன்பம் பயக்குமாற் றுச்சாரி, நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தாற் கூறு!

The way of transgressors is hard.

If any one see, disgrace lights on the house ; if any hand should seize, leg's maimed ; in the doing of the shameful deed is dread ; it yields as fruit vast hell's affliction : tell me, O profligate, what measure of delight is thine ?

எ : நீ.—ப : கூறு.

85.

பிறன் மனையாளிடத்திற் சென்றார் அநுபவிக்குக் தீமைகள்.

செம்மைஒன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்
கொம்மை வரிமுலையா டோண்மரீஇ—உம்மை
வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.

Punishment of ravishers.

Those who, in a former state, without any regard to right, becoming associates of the mean, enjoyed the embraces of beautiful women, and by violence approached their neighbour's wife, in this state will become eunuchs, and dancing shall earn their bread.

86.

தனக்கு அன்புள்ளமனையார் இருக்கப் பிறன்மனையானைக்கண்ணாலே காணுதல் நன்றன்று.

பல்லார் அறியப் பறைஅறைந்து நாட்கேட்டுக்
கல்யாணஞ் செய்து கடிப்புக்க—மெல்லியல்
காதன் மனையாளும் இல்லாளா என்னொருவன்
ஏதின் மனையானை நோக்கு?

Why should a man who has his own wife look at his neighbour's ?

While his loving wife dwells in his home, the tender one whom he espoused,—seeking (out an auspicious) day, and sounding the drum, for many folks to know,—and whom he guards as his own,—what means a man's glance at another's wife ?

நோக்கு = நோக்குதல். *Nīti*. 80.

87.

பிறன்மனையானை அநுபவிக்கும் அநுபவம் தப்பது நிமையைத் தரும்.

அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று—நம்பும்
நிலைமையி னெஞ்சத்தான் றுப்புரவு பாம்பின்
தலைநக்கி அன்ன துடைத்து.

Pleasure dearly purchased.

The enjoyment of the man of unstable heart, who under the influence of infatuation, approaches his neighbour's wife and sets his affections upon her, while neighbours spread abroad his guilt, and kinsmen dread and mourn, is like (that of the person who takes pleasure in) licking a serpent's head.

88.

அறிவுடையோரிடத்து ஓர்காலத்தக்காமம் எழும்பினாலும் அது விரைவிந்றணியும்.

பரவா வெளிப்படா பல்லோர்கட் டங்கா
உரவோர்கட் காமநோய், ஓஓ கொடிதே!
வீரவாரு னுணுப் படல் அஞ்சி யாதும்
உரையாதுள் ளாறி விடும்.

The passions of virtuous men are under controul.

The disease of lust in men mighty (in wisdom) gains not ascendancy, is not revealed, does not remain fixed on many objects.

O! it is a cruel conflict; but fearing to incur shame in the midst of their foes, they say nothing about it, and it is extinguished within them.

89.

காமம் அம்புமுதலியவற்றினுள் கொடியது.

அம்பும் அழுவும் அவிற்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுகும்;—வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலாற் காமம்
அவற்றினும் அஞ்சப் படும்.

Lust the most deadly enemy.

Arrow and fire and sun with glistening rays may rage and burn; but these burn the outer man alone. Lust rages and distracts and burns the mind, and is more to be feared than they.

Here only the feet called இயற்சீர் are used, and the unusual rhythm is called துங்கைச்செப்பல். [K. Introd. p. xxviii.] *Niti.* 79.

90.

காமம் தீயினுள் கொடியது.

ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருட் குளித்தும் உயலாகும்;—நீருள்
குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினுங் காமஞ் சுடும்.

Fire and lust.

From the ruddy fire that fiercely rises in the village you may scape by bathing in water.—Although you bathe in water, lust will burn; and though you climb the hill and hide you there, still lust will burn!

உருகெழு is differently explained by commentators. Murugēṣa Muthaliyār says, உரு = வெப்பம் 'heat,' கெழு = மிகுந்த (வி. தொ. G. 153) 'abounding in' = 'fiercely raging.' Older commentators say, உருகு = உட்கு = 'dread,' எழு = 'arising' = 'which is a source of dread.'

CHAPTER X.

LIBERALITY.

அதிகாரம் ௧௦.

ஈகை

(= வறியவருக்கு ஈதல்).

Chapter xxviii, which is headed ஈயாமை (illiberality: absence of charity), should be read with this. In K. this is chapter xxiii.

Comp. B. I. S. 2741-2768: 'दाने न वृत्त्यो निधिरस्ति अन्त्यः, no store like liberality.'

In Ji. Chin. xiii (§§ xvi, xvii) 225, 244 are two sections entitled தானம் and தானப்பயன் which may be studied. A great distinction is made between தலையானதானம் (= gifts to devotees) and இடையானதானம் (= gifts to ordinary persons: indiscriminate charity). The following is odd:

‘அடக்கலர்க்கீகீத்த தானப் பயத்தினால் அவறு முக்கீர்த்த
தடக்கட னடுவுட் டெவு பலவுள; அவற்றுட் டோன்றி
உடம்பொடு முகக்கள் ஓவ்வார்; ஊழ்கனி மாந்தி வாழ்வர்;—
மடக்கலஞ் சீற்றத் துப்பின் மானவேன் மன்னர் ஏறே!

O king, whose dart is dreadful as the angry might of a lion (or *Yama*)! In the wide sea whose waters ceaselessly rave are many islands. These are assigned as the abode of *those who give to the undisciplined*. In these they have human bodies, but faces of brutes, and eat the fruit of ancient deeds.'

There seems here, as in many parts of Ji. Chin., some Greek influence at work.

Analysis:

1. Under all circumstances cultivate a generous spirit: this opens heaven's door. [91. Comp. 271.]
2. Life has its vicissitudes: be generous while you may. [92.]
3. It is fate that enriches and impoverishes. Why spare? [93.]
4. It is churlishness in former life that brings poverty in this. [94.]
5. If you have nought to give, at least, beg not. [95.]
6. The generous and the churl like fruitful and sterile palms. [96.]
7. Even in time of poverty one must be generous. [97.]
8. Give to those that cannot make any return. [98.]
9. Little charities go to make a great sum. [99.]
10. Its praise fills all worlds. [100.]

This virtue is commended under the names of இடர்நீர்த்தல் ('removal of afflictions'), படர்நீர்த்தல் ('removal of wants'), and கொடை ('giving'), in *Ēli.* 5, 7, 10, 16, 17, 21, 35, etc.

In T. 6 we find the praise of ‘ . . . அறவீனையைக் காராண்மைபோல ஒழுக்கல், . . . living in the exercise of charity like the beneficence of clouds.’ [See காற், ஆள்.]

Connected with it is the much-lauded ‘ பாத்துணைந்தன்மை [Lex. பரு], the habit of sharing food with others.’ (T. 10, 12, 31, 40.) [See K. 44.]

‘ வருவாயுட்கால்வழங்கி வாழ்தல், one fourth of a man’s income should thus be spent.’ (T. 21.)

This is ‘ தானம் கொடுக்குந் தகைமை, the excellent quality of giving gifts.’ (T. 23.)

The delight of charity is expressed in N. M. K. 37: ‘ . . . சிறந்த அறக்களி இல்லாதார்க் கியுமுந் சேன்றும், the exquisite gladness of charity will appear when you give to those that have nothing.’ [Comp. K. 224.]

91.

நகை வீடுபேற்றைத்தரும்.

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ள இடம்போற் பெரிதுவந்து—மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்
கடையாவாம் ஆண்டைக் கதவு.

Unchilled by adversity the good do good : heaven’s gate is open to them.

Even in their adverse hour, up to the measure of their means, as in the prosperous times, with large rejoicing heart to give is their nature still. To such good men heaven’s gate is never closed.

எ : கதவு.—ப : ஆடையாவாம். This must be compared with 271; and K. 218.

Comp. B. I. S. 1237. This is a favourite topic with both Tamil and Sanskrit moralists.

उदेति सविता तासस्ताम्र एवास्तमेति च ।

सम्पन्नौ च विपन्नौ च महताम् एकरूपता ॥

‘ Red rises the sun, and red he sets : in prosperity and in adversity the great are the same.’

See also 112, 141, 150, 153, 212, 300, 343.

92.

பொருள் உண்டான காலத்து அனை இறகப்பிடித்திராது யாவர்க்கும் கொடுத்துண்ணல் வேண்டும்.

முன்னரே சாநாண் முனிதக்க மூப்புள ;
பின்னரும் பீடழிக்கு நோய்உள ;—கொன்னே
பரவன்மின் ! பற்றன்மின் ! பாத்துண்மின் ! யாதுங்
கரவன்மின் ! கைத்துண்டாம் போழ்து.

Death, old age, disease stand round. Give!

Before (you) are death's day and age detestable ; behind is disease that humbles pride. Discursive thoughts indulge not. Cling not to earth. Eat, sharing food ; hide not your powers while wealth is in your hand.

எ : சாநாள், மூப்பு, நோய், கீர். — ப : உள, பரவன்மின் ஆதி. பாத்து=பகுத்து. G. 41. சாநாள். G. 153. Comp. 19.

93.

செல்வம் நீக்கும் ஆதலால் பிறர்க்கிட்கெனக.

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்,
கொடுத்துத்தான் றுப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் ;
மிடுக்குற்றுப் பற்றினு' நில்லாது செல்வம்,
விடுக்கும் வினை உலந்தக் கால்.

It is useless saving : fate gives and takes away.

Through dread of want they do not relieve the woes of men who as suppliants draw near! Yet although men enjoy and give, wealth grows in growing time : cling to it, and yet it flies when former deeds that brought wealth have lost their power.

விடுக்கும் is ambiguous. See Lex. விடு. This is K. 371, 376. Comp. ch. xi.

94.

முன்னர் கொடுத்துணைதவர் பின்னர் இரந்தண்பர்.

இம்மி அரிசித் துணையானும் வைகலும்
தும்மில் இயைவ கொடுத்துண்மின்!—உம்மைக்
கொடாஅ தவர்என்பர் குண்டுநீர் வையத்
தடாஅ அடுப்பி னவர்.

Give according to your power.

Daily having given somewhat, though but the fraction of a grain of rice, according to your ability, eat ye (your own food).

Those who gave not in that world, men say, on this earth girt by deep waters are those on whose hearth nothing is cooked.

Those who give not in one birth become poor in the next.

95.

இறப்போர்க்கு ஈதல்வேண்டும் வறுமைக்காலத்த இரவாமைவேண்டும்.

மறுமையும் இம்மையு நோக்கி ஒருவற்
குறுமா றியைவ கொடுத்தல்;—வறுமையால்
ஈதல் இசையா தெளிணும் இரவாமை
ஈதல் இரட்டி உறும்.

Do charity for the sake of this world and the future; and beg not.

Regarding the other world and this world, give to any suppliant, in fitting way, according to your ability. And if on account of poverty giving is not possible, yet refraining from begging is twice as meritorious as giving.

எ : இரவாமை.—ப : உறும்.

96.

ஈகைக்குணமுடையோர் பல்க்கும் பயன்படுவர் ஆலிநிலலார் தமக்கும் பயன்படார்.

நடுஊருள் வேதிகைச் சுற்றுக்கோட் புக்க
படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார் ;
குடி கொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணு மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றுப் பனை.

The fertile and sterile palms.

Those who live desired of many are as a fertile palm entered in the altar's enclosure, in midmost of the town. Those who, even when their house grows great, give not

before they eat, are like the sterile palm in the burning ground.

எ : வாழ்வார், மாக்கள்.—ப : ஆன்னர், பனை. Comp. K. 216.

97.

உலகம் வாழ்தவிற்கு வேண்டியது மழையும் இகையும்.

பெயற்பான் மழைபெய்ப்பாக் கண்ணும் உலகஞ்
செயற்பால செய்பா விடினுங்;—கயற்புலால்
புன்னை கடியும் பொருகடற் றண்சேர்ப்ப!—
என்னை உலகுப்பும் ஆறு?

In troublous time charity must not be omitted.

Even when the rain rains not in due season, if all the world should fail in virtuous actions that ought to be done, —Lord of the warring sea's cool shore, where acrid fume of fish in *Punnai's* perfume dies!—how scapes the world?

In times of adversity the good must still be charitable.

எ : ஆறு.—ப : என்னை. பெயற் பான் மழை = பெய்யவேண்டிய மழை. K. 218.

98.

இரப்போர்க்கீதலே ஈகை ; மாநீவார்க்கீதல் கடன்கொடுத்தலோ டொக்கும்.

ஏற்றகை மாற்றாமை என்னுந் தாம்வரைபா
ஹ்ருதார்க் கீவதாம் ஆண்கடன்—ஆற்றின்,—
மலிகடற் றண்சேர்ப்ப!—மாநீவார்க் கீதல்
பெர்லிகடன் என்னும் பெயர்த்து.

Give to him who cannot recompense thee.

Denying to no out-stretched hand, to give to needy men as he hath power, is duty of a man.—Lord of the swelling sea's cool shore!—A gift to those that can return the gift is usury!

எ : ஈவது, ஈதல்.—ப : கடன், பெயர்த்து. Comp. K. 211, 221. தாம் = தமது. Another reading is வரையாது. See Lex. வர்.

99.

ஒருவன் தன்னிடத்தினுள் பொருளளவுக் கேற்ப நட்போறஞ் சிறிதறஞ் செய்ய வேண்டும்.

இறப்பச் சிறிதென்னு தில்லென்னு தென்றும்
அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க;—முறைப்புதவின்
ஐயம் புகூஉந் தவசி கடினென்போற்
பைய நிறைத்து விடும்.

Give though you have but little. The beggar's dish is filled in time.

Say not ' 'tis passing little,' nor ' 'tis nought I give ;' on all confer thy boon of virtuous charity. Like the dish the mendicant presents from door to door, by frequent doles 'twill be filled full.

எ : அறப்பயன்.—ப : விடும்.—செ : அறப்பயனை.

Comp. K. 223. G. 90, 120.

100.

ஈகையால் வரும்புகழ் மூவுலகத்தஞ் சென்றபரவும்.

கடிப்பிடு கண்முரசங் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் போசனையோர் கேட்பர்;
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல்.

The fame of charitable deeds.

The sound of beaten drum a *kātham* off they'll hear ; the thunder's voice through a whole *yōjanai* will reach men's ears ; the three successive worlds will hear the word that says, '*Men excellent their gifts have given.*'

Comp. K. 233, 234. G. 93.

CHAPTER XI.

OLD DEEDS.

அதிகாரம் கக.

பழவினை

(= முன்செய்தவினையின்தன்மை).

This may be compared with K. ch. xxxviii, and my notes. The Tamil வினை is the equivalent of the S. कर्मन् (கர்மம்). இருவினை = 'twofold action,' = 'sinful and righteous deeds.' The words ஊழ், தொல்லை, பால், முறை (μῆρα), உண்மை, தெய்வம், நியதி, விதி, பொறி are all used to express the effects of those deeds for which each individual is responsible, but which are supposed partly to have been performed in former states of existence, and partly to be an eternal possession or fated allotment of the living element or soul, antecedent to all embodiment.

It is not here man's responsibility for his actions merely, a belief in which is essential to morals; but chiefly, at least, an unmerited load of guilt and resulting suffering: the soul's sad destiny.

The theory propounded in this chapter lies at the foundation of every Hindū system of religious philosophy.

Every living principle (உயிர், *breath, life, soul*) obtains its peculiar embodiment in the almost infinite range of possible transmigrations, according to the necessity imposed upon it by an eternal account of merit and demerit (வினை), accumulated in an infinite series of previous embodied states (பிறப்பு).

The distinction between good and evil deeds is often confused in the manuals; but all action is in one sense treated as evil, and is to be deprecated, since it leads to birth, higher or lower, and so delays the desired emancipation from all embodied existence, which all sects alike seek, and call by the same names (வீடு, முத்தி); though the condition of the emancipated soul is variously conceived. Not only is man's present organization determined beforehand absolutely by these old deeds (பழவினை), but his present experiences, and even his faculties, physical, mental, and moral [108], are thus unalterably fixed; his being's whole history is imprinted on the sutures of his skull before his birth. [110.]

This is fate (விதி, தலைவிதி). But then what is man? And why prescribe to him duties?

The theory of the *Çaiva* system in regard to 'Old Deeds' is illustrated in the four verses appended. It is briefly as follows:—At the beginning of each *Æon* there are

in existence (1) *Çiva*, the Supreme; (2) the aggregate of all souls, now disembodied; and (3) a threefold mass of what is called *Malam* (impurity): the three eternal categories of being (புதிபசுபாசம்). This *Malam* consists of (1) a veil of gross darkness (ஆணவம்); (2) a mass of deeds, somehow conceived of as actual objective existences; and (3) *Māyē* (மாயை), which is the material of all embodiment. The unconscious souls, shrouded in that primeval darkness, are responsible, in some inexplicable fashion, for these old—eternal—deeds; the fruit of which must be consumed by each at the time of its maturity, before the soul can attain by successive steps an eternal and blissful union with the Supreme, whose essence, though as yet they know it not, they share.

The eternal *Çivam*, full of gracious compassion for these darkened, alienated, and burdened souls, begins the work of their deliverance. This renders necessary the evolution from *Māyā* of the phenomenal universe, the clothing of these souls with bodies, in order to provide for them the means and opportunities of consuming the fruit of deeds, and of thus at length obtaining release from the necessity of future embodiment; and in order thus to prepare the way for *Mukti* (மீட்சி), or final deliverance. Thus the nature and circumstances of each successive embodiment, the joys and sorrows of each birth, and all the destinies of every being, depend solely upon these 'old deeds.' With this preliminary explanation, the following verses from the *Çiva-Āṅga-pīvagūṇam*, the great text-book of the *Çaiva-Siddhānta* system, will be intelligible, and may enable the student to grasp a subject, some idea of which is very necessary for all who would read the classics of South India, or enter into the feelings of the Tamil people.

[See also *Sarva-darśana-saṅgraha* (Bibliotheca Indica, Calcutta, 1858), pp. 80-90; and translated in Trübner's Series by Professors Cowell and Gough, pp. 112-127.]

கன்மம் (= கர்மம். S. कर्म.)

¹ எண்ணி இடும் உருவதனுக் கேறு ஆகி
² நானு போகக்களாய் ³ நாசோற் பத்தி
பண்ணிவரும்; ⁴ ஆதலால் அநாதி ஆகிப்
⁵ பலவரடி ⁶ அணுக்கடொறும் படர்வ தாடி
⁷ எண்ணிவரு மனவாச கன்மத்தால் இயற்றும்
இயல்பினதாய் ⁸ மதிக்கதமாய் ⁹ இருபயனும் பாவ
புண்ணியமாய்ப் ¹⁰ புலக்கலை மரைய மேவீப்
பொருத்தும்; இது கன்மமலம் புகலும் ஆறே

[Translation with Commentator's notes.]

¹ They (கன்பம், இருவினை) are the cause of the assumption (at the time of EVOLUTION, by souls) of the forms (body) to which these become united. (Souls are embodied that they may feed upon the fruit of 'old deeds.')

² They give occasion to various experiences (of pleasure and pain).

³ They cause death and birth (one body succeeding another).

⁴ And therefore they are without beginning. (Every act of creation, or evolution, in each succeeding Aeon, presupposes the existence of 'deeds,' of which the fruit has to be consumed.)

⁵ They are many. (An infinite variety of forms are assumed, and in each of these an endless variety of pleasures and pains is experienced.)

⁶ They are spread over all souls. (அணு.)

⁷ Their nature is that they are done by the mind, speech, and body (they consist of thoughts, words, and deeds).

⁸ Their seat is in the understanding (since all intellectual processes have action as their end).

⁹ They exist as a twofold fruit of sin and merit (for desire of good, and aversion from evil having been brought into play, merit and sin accumulate, and the joys of paradise, or the sufferings of hell are experienced).

¹⁰ In the time of INVOLUTION (சங்கராக்காலம், ஒடுக்குக்காலம், புலக்காலம் = 'the time when things fade away, when phenomena disappear') they are gathered into 'Causal Māyā' (together with the universe and all souls).

Thus is the 'taint of deeds' declared.

¹ கன்மநெறிதிரிவித¹; உற்சாதி ஆயுட் போக்க
கடனநெனவரு²; ² மூன்றும் உயிர் ஒன்றிற் கலத்தல்
தொன்மை; ³ அநாமல்வதணவாகா; ⁴ தானுக்
தொடக்கடைவின் அடையாதே தோன்றமாறித்
⁵ தன்மைதரு தெய்விகம் முற்பலதிகம் ஆன்மிகமார்
தகையில் உறும்; ⁶ அசேதனசேதனத்தாலுஞ்சாரும்;
⁷ தன்மையொடுதிமை தருசேதனனுக் கிவணுணாடி
அதன் ஊழ்வினையா நணுஞ்சாரனே.

¹ The ways in which KANMAM operates are three : good 'genus' [= caste] (or low); (long or short) life, enjoyment (or suffering).

² These three from of old combine with each soul. (For when souls as the result of 'deeds' assume any body, that body must be of some genus, have some limit of life, and experience some joys or sorrows.)

³ That experience arises from 'ancient deeds' (ஊழ்) and not otherwise. (For thus only can we account for vicissitudes, accidents, and strange experiences in life. The Commentator quotes K. 380.)

⁴ And these (deeds) do not always present themselves (for the soul to eat their fruit) in the order in which they had their origin; but changing. (Thus when you sow, the recent seed, being softer, germinates earlier, and older seed, being harder, germinates later.)

⁵ They assume the nature of DIVINE (infections) [pains of birth, death, hell, etc. : which come by visitation of God]; ELEMENTAL (infections) [pains from rain, cold, heat, from a material agency involving the five elements of earth, air, fire, water, ether]; and ESSENTIAL (infections) [pains, of mind or body].

[S. **दैविक** (from **देव**, 'god'), **भूतिक**, **आत्मिक**. Comp. *Sāṅkhya Kārikā*, Book I, Aphorism I.]

⁶ They proceed from unintelligent as well as intelligent agencies.

⁷ If you enquire how the experiences of good and evil visit the sentient soul,—they draw nigh to it through the operation of 'old deeds.'

The three kinds and names of (கன்மம்) deeds.

(1) *Āgamīyam* [ஆகமியம். S. **आगम्य** = 'having arrived']. These are deeds done in the present state or birth; the deeds of good and evil, of which the man is the conscious doer.

(2) *Çañcitam* [சஞ்சிதம். S. **सञ्चित** = 'accumulated']. These are the store of deeds (eternal *a parte ante*) accumulated through the whole succession of infinite births; fruits which are ripening.

(3) *Pirāratam* [பிராரத்தம். S. **प्रारब्ध** = 'begun']. These are such of the last-mentioned store as are ripe for fruition, and cause the next birth with its twofold experience.

¹ மேலேக்கு வருவினையே ஏதென்னில் ஆங்கண்
விருப்புவுறப்பென அறி; ² ஆவ்வினையும் எல்லாம்
மூலத்தவினை பயில்வாம் என்னினுமேன்
முற்றியதன் பயன் உனக்கு முனைக்கும் என்பர்.

³ ஞாவத்தவினைகள் இருதிறன் ஆகும்: புத்தி
நண்ணுத வினை நனுகும் வினை என ஒன்றிரண்டாம்;
எலத்தான் இதம் அநிதமாம்; இதனால் வருவா
தெய்தி இடம் புண்ணிய பாவங்கள் என்பே.

¹ If you enquire what is the cause of 'new deeds,' it is the desires and aversions which arise while the soul is experiencing the fruit of 'old deeds' (*pirāttam*). (These are the seeds of future birth).

² And if you say all those actions (with desires and aversions too) are the operation of the original deeds, (the wise) will reply 'the result of what we do afterwards (in the present birth) will grow for thee.' (This is *āgamīyam*.)

³ Actions done in the earth are of two sorts, actions which are involuntary, and actions which are wilful. From the beginning these are also right (*HITAM*) and wrong (*AHITAM*). From these unfailingly men obtain *merit* and *sin*.

¹ உற்றதொழி வினைவுரையின் இருவினை உள்ளவாம்;

² ஒன்றொன்றால் அழியாதான் ஒழியா தன்னின்;

³ மற்றவற்றின் ஒருவினைக்கோர் வினையால் வீடு

வைதிககை வம்பகரும்; மரபில் ஆற்றப்

பற்றியதகழியும்; இது⁴ வினையால் ஏற்கும்

பான்மையும் ஆம் பண்ணுத பவிக்கும்; ⁵ முன்னஞ்

சொற்றருதல் வழியின்வரின் மிகுதி சோரும்,

சோராதல் கதமேலேத் தொடர்ச்சி ஆமே.

¹ Twofold actions (merits and sins) are from deed, thought, and word.

² One of these is not destroyed by another. The participation of the fruit is not to be avoided by thee. [Good deeds and bad will not cancel one another. You must eat the fruit of each.]

³ But the *Vaidic-Çaiva* system teaches that there is deliverance from the effect of (one) deed by means of (another) deed. If man act in conformity with the ordained method, deeds will pass away.

⁴ This (expiation of the fault, guilt, evil result of deeds) is rendered possible by (paying) a price; and what you have not yourself done may avail for you. (You may hire a substitute to perform *Pirāyaçāttam*, or expiatory rites.)

⁵ If you do what the above-mentioned authorities enjoin, the heavier penalty is removed; and what is not so removed clings to you in a future birth.

Analysis :

1. Deeds unerringly come back to the doer. [101.]

2. Good deeds alone make life worth living. [102.]

3. Wishes are useless; man's condition is fixed by old deeds. [103, 104, 107, 109.]

4. Vicissitudes of life are the result of old deeds. [105.]

5. Death lets some men live, because they are not worth killing. [106.]

6. Men's vices too are the consequences of old deeds. [108.]

7. Men must accept their unalterable and inevitable destiny. [110.]

101.

இளங்கன்று தன்னை ஈன்றபசுவைப் பாலுண்ணுங்காலத்தில் தேடி அடைவதுபோல முன்னீவீனை
தன்னைச் செய்தவனையே அடையும் காலத்தில் வந்தடையும்.

பல்லாவுள் உய்த்து விடினுங் குழக்கன்று
வல்லதாந் தாய்நாடிக் கோடலைத் — தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.

Deeds come home to the doer.

Although you send forth the tender calf amid many cows, it has unerring skill to seek out its own mother. Deeds of old days have even so the power to search him out to whom their fruit pertains.

See K. 376 and notes. G. 142.

கோடல் = கொள்ளுதல். [Comp. சேறல், கோறல்.] The acc. of respect: 'hath power in regard to searching out for itself.'

தொல்லைப் பழவினை is ஒருபொருட்பன் மொழி, a compound where one word is redundant. G. 150.

So it is truly said, 'Your sin will find you out.' But this verse rather refers to deeds of a supposed former birth.

Comp. B. I. S. 5114 (from Mahā Bhā.):

‘यथा धेनुसहस्रेषु वत्सो विन्दति मातरम् ।

तथा पूर्वकृतं कर्म कर्तारमनुगच्छति ॥

As amongst a thousand cows a calf knows its mother, so the deed done before finds out its doer.'

102.

அறஞ் சிறிதஞ் செய்யாதான் பிறந்திறத்தலையே பயனாக உடையவர்.

உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் — ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
நின்றுவீழ்ந் தக்க துடைத்து.

A merely animal life.

Beauty and youth, and glittering wealth and reverence abide not in one stay. To him who, though he sees this, does no single virtuous act in this one stage of being, life's joy stands with the body and falls with it.

The idea is that if a man accumulate no merit of good deeds during his human embodiment, his life is a merely animal existence; and so when he dies all the gain of his earthly sojourn perishes with him. Comp. 120. வீழ் = வீழ்க் = வீழும். G. 41, 143.

103.

வேண்டியவாறே போகக்கள் அநபவிக்கவாரா.

வளம்பட வேண்டாதார் யார்பாரும் இல்லை;
அளந்தன போகம் அவரவ ராற்றான்;
விளங்காய் திரட்டினார் இல்லைக் களங்கனியைக்
காரெனச் செய்தாரும் இல்.

Wishes are inoperative.

Who would not see Prosperity? All seek her gifts; but as men's ways are, so each man's enjoyments are meted out. Who made the *Vilam's* apple round? Or who gave its dusky hue to the *Kalam* fruit?

This really is intended to affirm the doctrine of necessity, the ஆறு being 'his destined way;' but it admits of a more useful interpretation: indulge not in idle wishes for happiness, but try to deserve it. Comp. 109.

104.

யாவராலும் கல்வினேநிலைப்பயன்களைத் தடுத்தல் கூடாது.

உறற்பால நீக்கல் உறுவார்க்கும் ஆகா;
பெறற்பால் அனைபவும் அன்னவாம்; மாரி
வறப்பிற் றருவாரும் இல்லை; அதனைச்
சிறப்பிற் றணிப்பாரும் இல்.

What must be, must be.

Not even saints can drive away predestined ills; and all the fated gain must needs accrue. In time of drought who can bestow the rain? or who can check its rich abundance when it falls?

See Ellis, p. 98; *Hitō*. Pref. 61-64.

So *Mī*:

‘அடுத்ததமுயன்றாலும் ஆருநாளன்றி
எடுத்த கருமங்கள் ஆகா’

Though you use strenuous efforts, save in the favouring day, your undertakings come to nought.’

Comp. also B. I. S. 2486 :

‘तन्न भवति यद्भायं भवति च भायं विनापि यत्नेन ।

करतलगतमपि नश्यति यस्य तु भवितव्यता नास्ति ॥

What may not be is not; what is to be is without effort. What is in the very hand perishes, if it is not the man's destined possession.’

105.

கல்வி அறிவு கேள்வி முதலியவற்றைப் பெரியரும் மகிமை கெட்டுவாழ்தல் முன்செய்வீனப்பயனே ஆம்.

தினைத்துணையர் ஆகித்தந் தேசுள் ளடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்,
நினைப்பக் கிடந்த தெவனுண்டா மேலை
வினைப்பய னல்லாற் பிற?

Vicissitudes of life are fate.

Those who rose like stately palms, when their greatness is gone, become small as the millet seed, hiding their glory within,—and so they pass their days. This is the fruit of deeds of former days: when you think of it, what other cause can there be?

106.

கல்லோர் இறத்தற்குக் தீயோர் வாழ்தற்குக் காரணம் வினைப்பயன்.

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிதிரேல் — கல்லாதார்
சேதனம் என்னும்அச் சேறகத் தின்மைபால்
கோதென்று கொள்ளாதாங் கூற்று.

Why ignorant men live, while the wise die.

Those that know the fruit of varied and profound learning die off, while the unlearned joyously live on. Would you know the cause?—The unlearned possess within no 'sap of sapience;'—so death deems them refuse stalks, and takes them not!

107.

உலகத்தின் சிலர் வறியாய் இரந்துண்பதற்குக் காரணம்.

இடும்பைகூர் நெஞ்சத்தா ரெல்லாருங் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் — அடம்பம்பு
அன்னங் கிழிக்கும் அலைகடற் றண்சேர்ப்ப!
முன்னை வினையாய் விடும்.

Why some beg from door to door.

Lord of the sea's cool shore, where amid the wave swans sport, tearing to shreds the *Adambu* flowers! When those whose hearts are sore with urgent need stand begging, and wander through the long street, in sight of all, this is the fruit of former deeds.

108.

அறிவுடையார் சிலர் தீக்கருமங்களைச் செய்தற்குக் காரணம்.

அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல்,— வளியோடி
நெய்த னறவுயிர்க்கு நீள்கடற் றண்சேர்ப்ப!—
செய்த வினையான் வரும்.

Why even wise men sin.

They are not ignorant; but, though what man should know they know, yet they do deeds that bring guilt to their souls.—Lord of the wide sea's pleasant shore, where breezes breathe the lily's fragrance round!—This comes from former deeds.

எ : செய்தல்.—ப : வரும்.

So in B. I. S. 1217 :

‘उत्पादयति लोकस्य प्रीतिं मलयमारुतः ।

The Malayālam wind affords pleasure to the world.’

109.

அவரவர் செய்த நல்வினையினையெல்லாம் அநுபவித்தால் அன்றி அவை ஒழியா.

ஈண்டுநீர் வைபுத்துள் எல்லாரும் எத்துணையும்
வேண்டார்மற் றீய, விழைபய எல்லவை;
வேண்டினும், வேண்டா விடினும், உறற்பால
தீண்டா விடுதல் அரிது.

Desires are unavailing.

On the earth begirt by gathering waters no men desire in anywise evil things, but choice fruit of good things. Yet

whether they desire, or abhor, it is hard to shun the touch of what fate assigns.

This is against (விருப்பு வெறுப்புகள்) desires and aversions (see note at the beginning of this chapter), which are the cause of *āgamīyam*.

Comp. 103 as to wishes, and K. ch. xxxvii.

110.

இருவினைப்பயன்களை யாவரும் விருப்புவெறுப்பின்றி அநுபலிக்கவேண்டும்.

சிறுகா, பெருகா, முறைபிறழ்ந்து வாரா,
உறுகாலத் தூற்றுகா, ஆமிடத்தே யாகும்,
சிறுகாலைப் பட்ட பொறியும்; அதனால்
இறுகாலத் தென்னை பரிவு?

Fate is unalterable. Why grieve?

The early fates diminish not, nor do they increase, they come not in order changed; help in troublous times is none; what haps will happen, there and then; and so, when all things fail, why grieve?

Comp. 117. G. 89.

This is B. I. S. 92 :

अचोद्यमानानि यथा पुष्पाणि च फलानि च ।
सं कालं नातिवर्तन्ते तथा कर्म पुराकृतम् ॥

CHAPTER XII.

TRUTH: REALITY.

அதிகாரம் கட.

மெய்ம்மை

(= உண்மையினதுநன்மை).

In K. ch. xxx is entitled *வாய்மை = மெய்ம்மை*; but here it is not simply truth as opposed to falsehood that is treated of, but also reality, as opposed to what is in appearance only. In a world of feigning and folly a man must be true.

Comp. B. I. S. 1257 :

‘ धर्मः सत्यपरो लोके मूलं सर्वस्य चोच्यते ।

Truth is chief among virtues in the world, and is called the root of all.’

Analysis :

1. Do not delude suppliants with vain hopes. [111.]
2. Be always the same. [112.]
3. Avoid the false friendship that cannot stand the test of adversity. [113.]
4. Wealth is essential alike to virtue and pleasure. [114.]
5. The poor man's words are unheeded. [115.]
6. The real nature changes not. [116.]
7. Scorn scorners. [117.]
8. Truth is one. Schools of thought many. [118.]
9. Make the best of things. [119.]
10. Nothing survives men but their deeds. [120.]

111.

நம்மை ஒன்று கேட்டோருக்குத் தருவோம் என்றுகூறிப்பின்பு தாராதவர்கள் யிகவும் குற்றமுடையவர்கள்.

இசைபா வொருபொருளில்லென்றல் யார்க்கும்
வசை அன்று வைபத் தியற்கை — நசைபமுங்க
நின்றோடிப் பொப்த்த னிரைதொடஇச் செய்நந்ந்நி
கொன்றாநிற் குற்றம் உடைத்து.

Broken promises.

O maid with many armlets graced! To answer ‘no’ disgraces no man, when the boon asked exceeds his means.

It is the world's course. But to delay and cheat the soul faint with desire is a sin like his who 'slays' a benefit conferred.

எ : என்றல், பொய்த்தல்.—ப : ஆன்று, இயற்கை, உடைத்த. G. 91.

To 'kill a benefit' is a curious phrase; see K. 110. It means 'to pervert, turn good into evil.' Perhaps the idea of *ஈசை etc.* is 'while (the suppliant) is suffering from desire, the deceiving him by standing (as though about to give) and then running away from him.' This is a Sanskrit idiom too. See Lex.

112.

மேலோரும் கீழோரும் தம்மியற்கைக் குணத்தில் நின்றும் கீங்கார்.

தக்காருந் தக்கவர் அல்லாருந் தந்நீர்மை
எக்காலுங் குன்ற லிலராவார்;— அக்காரம்
யாவரே தின்னிணுங் கையாதாங் கைக்குமாம்
தேவரே தின்னிணும் வேம்பு.

Natures change not.

Men of worth, and men unworthy too, retain their natures ever unchanged. Whoever they be that eat it, sugar can never grow bitter; and *margosa* is bitter even when eaten by gods.

113.

செல்வர்க்கு யாரும் உறவினர்; வறியவர்க்குச்சிலர் உறவுடையோம் என்பர்.

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனிற் பலராவார்; ஏலா
இடரொருவர் உற்றக்கால்,— ஈர்ங்குன்ற நாட!—
தொடர்புடையேம் என்பார் சிலர்.

Friends in adverse and prosperous times.

When a man moves prosperously on, devoted kinsfolk are countless as shining stars that move in the upper heaven. But when grievous affliction haps,—Lord of the dripping hills!—few claim close alliance with him.

114.

பொருளுடையார் அறமீன்பங்களை அடைவதும் அகிலில்லார் தன்பமுநுவதும் உண்மை.

வடுவிலா வைபத்து மன்விய மூன்றில்
நடுவண தெய்த விருதீலையும் எய்தும்;
நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்
தடுவது போலுந் துயர்.

Wealth the essential thing. Virtue, wealth, and pleasure.

Of the three things that endure upon this faultless earth, he who gains the midmost gains the two extremes also. He who gains not the midmost gains the cruel smart that the turtle feels when put into the pot to boil.

தொ. எ: ஒருவன், எய்தாதான்.—ப: எய்தும்.—செ: இருதலை, தயர். Comp. 331. G. 137.

115.

செல்வர்கொல் வறியவர்கொல்.

நல்லாவின் கன்றாயி னாகும் விலைபெறுஉம்;
கல்லாரே ஆயினுஞ் செல்வர்வாய்ச் சொற்செல்லும்;
புல்லீர்ப் போழ்தி னுழவேபோன் மீதாடிச்
செல்லாவா நல்குந்ந்தார் சொல்.

The words of the rich and of the poor.

A young heifer fetches a good price when it is the calf of a good cow; so the words of rich men, though unlearned, pass current. Poor men's words, like the plough when moisture is scanty, merely graze the surface and are of no avail.

எ: சொல்.—ப: செல்லும், செல்லாவாம். See K. 1046. G. 14.

116.

கல்வியால் இயற்கைக் குணம் மாறமை.

இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்;—தடங்கண்ணாய்!
உப்பொடு தெய்பா றயிர்காபம் பெய்தடினுங்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

Wisdom cannot benefit the undisciplined.

O wide-eyed one! though you cook the wild gourd, pouring in salt, ghee, milk, curds, and spices, it never loses

its bitterness. So those who never discipline themselves, though they may learn extensive works of true wisdom, never become disciplined.

எ : அடங்காதார், காய்.—ப : அடங்கார், கைப்பரு. G. 31.

Addressed to a woman, the illustration is from her department.

117.

யாவருக்கும் வரத்தக்கது வந்தடைவது உண்மை, ஆதலால் இகழ்வாரை இகழ்க.

தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க!
என்னை அவரொடு பட்டது?—புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!—
உறற்பால யார்க்கும் உறும்.

Scorn the scorers.

When men scorn you, before their faces scorn them too!
what has a man to do with them?—Lord of the shore where
beauteous *Punnai*-flowers perfume the glades that surround
the swelling tide,—what's fated comes to all!

118.

உண்மையைக் கருதுமிடத்துச் சமயங்கள் பலவே அன்றி, அச்சமயங்கள் கூறும் அறநெறி ஒன்றே.

ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்;—பால்போல்,
ஒருதன்மைத் தாகும் அறநெறி, ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.

Cows of many colours, milk always white. Virtue one—many sects.

Though cows in form are diverse, the milk they yield
is not diverse. The way of virtue, like that milk, is one in
nature, though the schools that teach it here are like those
cows, of many forms.

எ : பால், அறநெறி, சமயங்கள் (தொகை).—ப : அல்லவாம், ஆகும், கொளல்.

So Vēm. i. 189: 'Pasula vanne vērū, pūlellanokkaṭi:

The colours of cows are diverse, the milk is one.'

119.

இவ்வுலகத்தப் புகழில்லாதாரும், முயற்சியால் வாழாதாரும், வசையில்லாரும், சாமரவும் செல்வம் அருபவித்தாரும் இல்லை.

யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? — யாஅர்
இடையாக இன்னொத தெய்தாதார்? யாஅர்
கடைபோகச் செல்வம் உய்த்தார்?

Four questions. The common lot.

Look well! of whom hath not the world found word to say?
And who have not by prudence prospered in life's way?
Ah! who in life's mid course no bitter grief have known?
Ah! who to end of life have kept their wealth their own?

This is evidently the same as B. I. S. 1606 :

कस्य दोषः कुले नास्ति व्याधिना को न पीडितः ।

व्यसनं केन न प्राप्तं कस्य सौख्यं निरन्तरम् ॥

சொல் is rendered by one Commentator as = புகழ், and by another as = நீந்தை : = 'none are faultless, so none escape *censure*.'

உபாயம் is used for 'means of success against an enemy.' These are சாயம், பேதம், தாணம், and தண்டம், 'conciliation, division, bribery, and punishment.' Comp. *Hitopadīyam*; and Ji. Chin. iii. 255, etc.

120.

இறக்கும் பொழுது உடன் செல்வது தாஞ் செய்தவியே.

தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற்
றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை; — ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
கூற்றங்கொண் டோடும் பொழுது.

Nothing accompanies in death but deeds.

Save a man's deeds nought goes with him, search where
you will. The body which men cherish so, and adorn, is
itself profitless indeed when death shall seize and hurry off
with it.

Comp. ch. xi, and 5.

CHAPTER XIII.

DREAD OF EVIL DEEDS.

அதிகாரம் கஊ.

தீவினையச்சம்

(= பாவஞ்செய்தற்கஞ்சுதல்).

In K. ch. xxi has the same title, but the subject is quite differently and more effectively treated there.

Analysis :

A virtuous man must dread the evils which would render his dedication of himself unfruitful ; and these are here--

I. Cruelty to animals ; [121-123]

1. by feeding on them ; [121]
2. by imprisoning them in cages ; [122]
3. especially by eating crabs ;—[123]

II. Association with false friends ; [124-129]

4. who pervert the righteous ; [124]
5. whose pretended friendship will be as the waning moon ; [125]
6. who will be as serpents ; [126]
7. whose minds are inscrutable ; [127]
8. who regard only their own interests ; [128]
9. who will ruin you in both worlds ;—[129] and

III. Addiction to worldly joys. [130.]

Comp. my K. pp. 241, 242.

121.

அறிவிலர் மிருகாதினைக்கொலை செய்து உண்டு துறவுறையிற் செல்லார்.

துக்கத்துட் டேங்கித் துறவின்கட் சேர்கலா
மக்கட் பிணத்த சுடுகாடு ; — தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.

Men lead lives of self-indulgence.

The burning-ground is filled with the corpses of men that will not give themselves up to a self-renouncing life, but oscillate amid sorrows; and the maws of perverted foolish men are a mere burning-ground for beasts and birds.

எ : ஸ்கொடு, காடு.—ப : பிணத்த, வயிற.

122.

இக்கொடியவர் நரகம் அடைவர்.

இரும்பார்க்குங் காலராப் ஏதிலார்க் காளாய்க்
கரும்பார் கழலியுட் சேர்வர் — சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலுங் குறம்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.

Penalty for imprisoning birds.

Their legs in iron bound, as slaves to alien lords, they will till the black and barren soil, who snared and kept in cages partridges and quails, that dwell in wilds where beetles hum amid the flowers.

எ : வைப்பார்.—ப : சேர்வர்.

Comp. K. 330. [Pope's K. p. 242.]

In Ji. Chin. xiii. 250-295 we have a striking illustration of this quatrain. *Jivagan*, the hero of the poem, is met by a divine teacher, to whom he proposes the question, 'What is the history of my past transmigrations? What sin am I now expiating?' The *Guru* tells him the following story: 'In the country of *Dādaki*, in the city of *Bhūmimātilagam*, there was a king whose name was *Pavanamādevan*. His wife was *Çayamati*. Their son's name was *Çōdaran*. *You are that son*. His parents married him to beautiful wives, and one day when he was sporting with them on the shore of a lake covered with lotus flowers, his wives begged him to cause some young cygnets to be caught and given them as pets. This he ordered his servants to do, and the ladies fed the young birds with milk and treated them with the utmost tenderness. One day the father of the young prince saw the captive birds, was horror-struck, and sending for his son, thus addressed him: "My son, those who separate birds and beasts from their kindred, and imprison them, will themselves in another birth be torn away from their kindred and reduced to captivity." [பூவைவிளிதோகை புணர்ந்ந மொடுபன்மாயாவ அவைதந்திபோயின்கி அழ வாக்கிக் காவல் செய்துவைத்தவர்கட்க்கி போயின்கிப்போவர் . . .] The prince hearing this, was sore afraid, and caused the birds to be released and restored to their flowery home on the lake. He afterwards, in due time, renounced the kingdom, performed penances, became the *Indra* of an *Aeon*, and was incarnate in your person. Your own exile, captivity, and conflicts have all been the consequences of that one sin!' *Jivagan* was so impressed by this narrative, that he renounced the world, gave himself up to a life of penance, and at last obtained release.

123.

ஞெண்டுகளைத்தின்பவர் வருந்துவர்.

அக்கேபோ லங்கை யொழிய விரலமுகித்
துக்கத் தொழுநோ யெழுபவே, — அக்கால்
அலவனைக் காதலித்துக் காண்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.

The penalty incurred by crab-eaters.

Like fire their palms shall glow, their fingers rot away, who loved in other times on crabs to feed, and broke their joints, what time the guilt of 'olden deeds' comes home, and leprosy's fierce pangs assail.

Understand உண்டவர்கள் as subject to எழுப.

In Ji. Chin. xiii. § 10, verse 164 *etc.*, the punishments to be endured in different hells are described with terrible realism. See also *K'üç-K'üçdam*, ch. viii. In Dante there is much that closely resembles these pictures, especially in the account of Malebolge.

அந்நை, see *Nannil* 222.

124.

நல்லொழுக்கமுடையாருந் தியெழுக்கமுடையாரைச் சேர்த்தாற்கெடுவர்.

நெருப்பழற் சேர்ந்தக்கா னெப்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவ்வநோ யாக்கும்; — பரப்பக்
கொடுவினையர் ஆகுவர் கோடாருங் கோடிக்
கடுவினையர் ஆகியார்ச் சார்ந்து.

Bad companions.

Even things (soft and soothing) like *ghee*, when joined with the fierce heat of fire, will blaze and burn, and cause bitter anguish: so even upright men are perverted and give themselves up to deeds of utter evil, when they attach themselves to those whose deeds are evil.

எ : போல்வது, கோடார்.—ப : ஆக்கும், ஆகுவர்.

அழல் becomes அழற் by poetic license. Comp. G. 35 and *Nan.* 255; also ch. xviii and xxiv, 171-180 and 231-240.

125.

தீவினைக்கு அஞ்சாத தீழோரது நட்பு வளராததேயும்.

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும்;—வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே
தானே சிறியார் தோடர்பு.

Friendships with great and mean.

Great men's intimate regard will daily grow in order due like the crescent moon. Mean men's alliance like the full moon that rides the sky daily by degrees dwindles away of itself.

Friendship of the great with the great. Comp. 138, 166. K. 782. வரிசையால், G. 137*.

126.

தகுதியில்லாத ஒருவரோடு நட்புக்கொள்ளின் தீதாய்முடியும்.

சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மற் சார்ந்தாய்க்குச்
சான்றான்மை சார்ந்தார்க ணில்லாயின்,—சார்ந்தாய், கேள்!
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து!

Disappointment and danger from foolish attachments.

Thou didst attach thyself (to unworthy persons), saying, they are men of absolute integrity! If to thee who hast thus attached thyself, integrity in those thine intimates does not appear; hear, O thou who hast so attached thyself, it is as if one opened a casket, thinking it contained an odorous unguent, and saw a snake within.

எ: (அது).—ப: கண்டதுடைத்து.

127.

இவ்நீமைக்கஞ்சவர், இவர் அஞ்சார் என்று ஒருவர் உள்ளக்கருத்தை அறிவது அரிது.

யாஅ ரொருவர் ஒருவர்தம் முள்ளத்தைத்
தேருந் துணைமை உடையவர்?—சாரல்
கனமணி நின்றிமைக்கு' நாட, கேண்!—மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.

Man cannot fathom other men's minds.

What single man has power to search and clearly know the inmost self of other men? Lord of the land where weighty gems glisten on mountain slope, O hear!—Men's minds are otherwise, and otherwise their deeds.

B. I. S. :

‘**சுது:ஃங் புஹநானம் சிஃங் ஷெபாம் சலாசலம்**।

It is very hard to know men, their minds are never in one stay.’

128.

தமக்கு ஒருபயன் கருதி நட்புக்கொள்பவர் சினேகம் குற்றமுடையதாகும்.

உள்ளத்தா னள்ளா துறுதித் தொழிலராப்க்
கள்ளத்தா னட்டார் கழிகேண்மை — தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!—
மனத்துக்கண் மாசாப் விடும்.

Friends from self-interest.

Lord of the flowery hilly land, where streams wash out and carry hither and thither (precious things) from the marshy land!—The effusive friendship of those who do not attach themselves (to us) in heart, but perform certain friendly acts merely to strengthen their own position, and who form friendships guilefully, will issue in disappointment to the minds (of those who are intimate with them).

உறுதித் தொழிலர் ஆகி = ‘being persons of service which has strength.’ This is quite ambiguous, but the context suggests the interpretation given. மனத்துக்கண்மாசாய் விடும் = ‘will result faultily in the mind.’ See உற in Lex.

129.

தீவினைக்கஞ்சாதாரோடு கொள்ளும் நட்பு இருமைப்பயனையும் கெடுக்கும்.

ஒக்கிய ஒள்வாடன் னென்றார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉ’ மெய்ப்பாகும்; — ஆக்கம்
இருமையுஞ் சென்று சுடுதலா னல்ல
கருமமே கல்லார்கட் டர்வு.

Ruin from unfitting intimacies.

If the glittering sword a man brandishes (be allowed to) fall into the hands of his foes, it will assuredly come about that he will thus destroy also his own power of action. So wealth (bestowed on the foolish) will go and burn up (merit accruing in) both worlds, and therefore the really good thing is to keep clear of the foolish.

ஒக்கிய = ஒக்கிய (வலித்தல், G. 41). எ : தீர்வு.—ப : நல்லகருமமே (ஆரும்).

[His own carelessly-handled weapon will ruin him. If any one be the means of giving to evil men power, influence, and wealth (ஆக்கம்), he must be responsible here and hereafter for those men's abuse of these advantages.]

130.

தீவினைக்கஞ்சி அறஞ்செய்தோர்க்கு அதனினும் மிக்க பயனில்லை.

மனைப்பாசங் கைவிடாய்; மக்கட்கென் றேங்கி
எனைத்தாழி வாழ்தியோ, நெஞ்சே?—எனைத்தும்
சிறுவரையே ஆயினுஞ் செய்தநன் றல்லால்
உறுபயனே இல்லை உயிர்க்கு.

To do good is life's gain.

O mind! thou leavest not the bonds of home. How many cycles, pray, wilt thou live yearning still for children? Save the good he has done, however small its measure may be, there is no true result to any living soul.

END OF PART I.

PART II.



ON WEALTH.

இரண்டாவது : பொருட்பால்.

[CH. XIV-XXXIX.]

THIS division of the work treats of the good things of life, the way to obtain and enjoy them, and the evils that mar their enjoyment. The subjects are arranged in no very obvious logical order.

பொருள் = **अर्थ**. Beschi renders it curiously 'rerum proprietates;' Graul has 'de bonis,' 'vom Gute;' and Ariel, 'la fortune.' See my *Kurral*, Introd. pp. vii, viii.

This book comprises twenty-six chapters, and may be thus subdivided :

§ I. Essentials of well-being : learning (xiv); good family (xv); magnanimity (xvi); tact in intercourse with superiors (xvii); good companions (xviii); moral greatness (xix).

§ II. Means to a happy life : energy (xx); family affection (xxi); suitable friendships (xxii-xxiv); prudence (xxv, xxvi).

§ III. Right use and estimate of wealth : benevolence (xxvii); liberality (xxviii); want (xxix).

§ IV. Qualities that give dignity : self-respect (xxx); independence (xxxi); skill in controversy (xxxii).

§ V. Things that degrade : folly and meanness (xxxiii-xxxvi).

§ VI. Domestic matters and miscellaneous : bad women and worthy matrons (xxxvii-xxxix).

The whole is a series of aphorisms full of homely proverbial philosophy connected with South-Indian middle-class life.

CHAPTER XIV.

LEARNING.

அதிகாரம் கசு.

க ல் வி

(= நூ ல் களைக் க ற் ற ல்).

This is first among the means by which men obtain and rightly use 'the good things of life:' பொருள்.

The connection between this and civil government, which is maintained in the *Kurraj*, is here discarded.

Analysis:

1. Learning is the chief *ornament* of man; and this, because it gives a sense of equity, and enlightens his conscience. [131.]
2. It has four special advantages, and is the remedy for *unwisdom*. [132.]
3. It dignifies men whatever their place of birth. [133.]
4. It has three special advantages, and is the best legacy a man can leave to his children. [134.]
5. It requires discrimination. [135.]
6. It is to be respected wherever found. [136.]
7. The pleasures of learned converse are surpassingly great; [137.]
8. and these increase with enjoyment. [138.]
9. Association with the learned gives wisdom even to the foolish. [139.]
10. But not worldly knowledge merely is to be sought, true wisdom is needful. [140.]

With this comp. *Kurraj* 391-430, and the notes. *Niti*, 2-25 are mainly on this topic.

131.

ஒருவற்குக் கல்வியழகே அழகன்றி ஆடை அணி முதலியவற்றால் வரும் அழகு அழகன்றி.

குஞ்சி அழகுங் கொடுத்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல; — நெஞ்சத்து
நல்லம்பாய் என்னு' நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

Learning, the only beauty.

Beauty of locks, beauty of circling garments' folds, beauty of saffron tint : these are not beauty true. Integrity of soul that brings the conscience peace is learning's gift : that only is beauty true !

Lit., by means of that impartiality that says ' we are good.'

Comp. K. ch. xii and Pope's K. p. 253. Only the thoroughly instructed man can be fair-minded and intelligently just. The line கல்வியாம், etc. = *mens conscia recti*. The kind of கல்வி is stated in 140. *Niti.* 13.

கல்வம் is வினைக்குறிப்புமுற்று, pl. 1st pers. agreeing with யாம். G. 93. நெஞ்சத்து = நெஞ்சத்தில். G. 152.

An inferior version of this is found in *Ēlī.* 75 :

'இடைவனப்புக் தோள்வனப்பும் ஈழன் வனப்பும்
நடைவனப்பு நாணின் வனப்பும்—புடைசால்
கழுத்தின்வனப்பும் வனப்பல்ல ; எண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு.

Beauty is not in waist, nor in arm, nor in strength, nor in deportment, nor in modesty, nor in a shapely neck : numbers and letters are beauty.' [K. 392, 407.]

Comp. B. I. S. 7609 : 'विद्यैव भूषणं पुंसां, the adornment of men is knowledge.'

132.

அஞ்ஞானம் ஆகிய கோயை நீக்குதற்குக் கல்வியினுஞ் சிறந்த யருந்தில்லை.

இம்மை பயக்குமால், ஈயக் குறைவின்ரால்,
தம்மை விளக்குமாற், றும்உளராக் கேடின்றால்,
எம்மை உலகத்தும் யாங்கானோங் கல்விபோல்
மம்மர் அறுக்கு' மருந்து.

The remedy for bewilderment.

Since in this world it yields fruit ; since given it grows not less ; since it makes men illustrious ; since it perishes not as long as (its possessors) themselves exist ; in any world we see not any medicine that, like learning, removes the delusions of sense.

ஆல் occurs here four times. It is called by Tamil commentators அசைசிலை. See G. 116. But it is the sign of the instrumental case, and hence is equivalent to 'since, by cause that,' acting as a case-ending to the whole clause, considered as a noun.

The infin. ஈய and ஆ (= ஆக) make time-phrases, 'when given,' 'while they exist.' G. 140.

133.

கீழ்க்கருவத்தில் பிறந்தோர் ஆயினும் கற்றறிந்தவரே சிறப்புடையவர் ஆவர்.

களர்நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்
வினைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;
கடைநிலத்தோர் ஆயினும் கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்.

The learned, though low-born, are first.

The excellent regard the salt produced in brackish *ground* as choicer than the *Nel* from fertile *soil*. It is fitting to place in the first *rank* the learned-wise, though (sprung) from the lowest *origin*.

The main word is நிலம், used in different senses. The first நிலத்து has ellipsis of 7th case; the second of the same, and of பிறந்த; the last of the 7th case. G. 152, 157.

கற்றறிந்தோரை is governed by வைக்க = வைத்தல், which is subj. G. 145. படும் is pred. = தகுதியாம். The two sentences may be connected by அதுபோல, 'in like manner.'

134.

ஒருவன் புதல்வர்க்கு ஒன்றும் அழியாத கல்விப் பொருளையே தேடி வைக்கல் வேண்டும்.

வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற.

Learning, the best legacy.

It cannot be taken from its place of deposit; it does not perish anywhere by fire; if kings of surpassing grandeur are angry they cannot take it away; (and therefore) what any man should provide for his children as a legacy is learning. Other things are not (real wealth).

For உழி = place, see G. 63. படா. G. 89. என. G. 114. வாய்த்தீ. G. 153. வாயில் உன்னி. எ : செய்வன. G. 95. ப : விச்சை. Comp. 280 and K. 67.

Comp. B. I. S. 3240:

‘न चौरहार्थं न च राजहार्थं विद्यायाने न च भारकारि ।

एतद्धनं सर्वधनान्प्रधानं विद्याधनं यत्पुरुषा वहन्ति ॥

The wealth of learning, which men carry with them, is the best of all wealth; for it cannot be taken away by thieves, nor reft away by the king, nor is it burdensome in journeying from land to land.'

135.

வாழ்நாள்சில; அவற்றினும் நோய்கள்பல; ஆதலால், யாவரும் இன்றியமையாத நூல்களையே கற்க வேண்டும்.
கல்வி கரையில, கற்பவர் நாள்சில,
மெல்ல நினைக்கிற் பிணிபல;—தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே,—நீர்ஒழியப்
பால்உண் குருகிற் றெரிந்து!

Discriminating study.

Learning hath no bounds, the learner's days are few.
If you think calmly diseases many wait around! With
clear discrimination learn what is meet for you, like the
swan that leaving the water drinks the milk.

See my K. p. 252. Note தனிச்சொல் in line 3.

Here are four sentences : subj. கல்வி, நாள், பிணி, and ஒருவர் (understood); pred. இல, சில, பல, கற்ப. கற்ப, G. 83, is poet. 3rd pl. = 'they will learn,' and is used as an optative, 'let learn.' குருகு + இல, G. 61, 'like the bird.'

The mythic *Harīḥa* (அன்னப்பட்சி) is said to have the faculty of drinking only the milk in any mixture offered to it. The following is suggestive:

THERE IS A SENSE BEYOND THE SENSES!

‘நாகின் அறிப இனியகலை; மூக்கினுள்
மோத்தறிப எல்லா மலர்களும்;—நோக்குள்ளும்
கண்ணினுற் காண்ப அணியவற்றை; தொக்கிருந்
தெண்ணினுள் எண்ணப் படும்.

By the tongue they know sweet flavours; by the nose they smell and know all flowers; by eyes that discern they see adornments; by thoughtful investigation of many combined (the truth of invisible realities) is thought out.’—[N. M. K. 78.]

Comp. B. I. S. 245 and 7605 :

अननशास्त्रं बहुलाश्च विद्याः स्वल्पशकालो बहुविधता च ।

यत्सारभूतं तदुपासनीयं हंसो यथा क्षीरमिवाशुमिश्रम् ॥

Which is the original? Comp. also Vēm. i. 166:

Pāla nīru kramamu paraga hamsa yeruṅgu.

136.

கல்வி கற்றவனுடைய வருணத்தை நினைக்கவேண்டாம்.

தோணி! இயக்குவான் ஞெல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார்,—காணாய்!
அவன் றுணையா ஆறு போயற்றே, நூல்கற்ற
மகன்றுணையா நல்ல கொளல்!

Never mind the boatman's caste if he take you over!

As none contemn the ferryman, by old caste rule to lowest

rank assigned, but cross the stream by help he lends; so take thou teachings good and wise by help of him who is the learned man.

எ : ஒருவர். (நொகை.)—ப : இகழார், கொளல். G. 85. தோணி = தோணியை. அவன் = அவனாயே. ஆறு = ஆற்றை. G. 152. போயற்று = போய் அற்று. இதில், போய் = போனால். G. 137. கல்ல கொளல் = கல்லவை கற்றுக்கொள்ளக்கடவாய். நெல்லை. றுணை. G. 38.

137.

கற்றறிவுடையாள்பலர் கூடி இருந்து அடையும் இன்பத்தினுஞ் மறுவோகத்தின்பஞ் சிறந்ததன்று.

தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம்—அகல்வானத்
தும்பர் உறைவார் பதி.

The supreme enjoyment of the society of learned and amiable men.

We shall see whether any greater bliss is found in the city inhabited by the dwellers in the ample heaven than is felt when men of natures formed by old imperishable lore, from rivalries exempt, keen as tempered steel, meet together and laugh.

Comp. 233 and B. I. S. 5390. See தனிச்சொல் in line 3.

138.

கற்றுர், கல்லாதவர் கொள்ளும் கடயின் இயல்பு.

கனைகடற் றண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியிற் கரும்பு தின்றற்றே;—நுனிநீக்கித்
தூரிற்றின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரம் இலாளர் தொடர்பு.

The friendship of the learned ever grows sweeter, that of the unlearned ever diminishes in sweetness.

Lord of the cool shore of the resounding sea! intimacy with learned people is like eating sugar-cane from the (tender, juicy) tip; association with graceless, sapless men is like leaving the (tender) tip and eating it from the (hard, dry) root.

எ : கேண்மை, தொடர்பு.—ப : தின்றற்று, தகைத்து. கனைகடற்றன் சேர்ப்ப. G. 153, 152, 50, 64. தின்றன்ன, தின்றற்றே = தின்றற்போலும். G. 137. அரோ, அசைநிலை.

Comp. also 125, 166.

கேண்மை.

The enduring character of real friendship is a favourite topic with Tamil poets.

In Ji. Chin. xiii. 139 the fragrant unguent with which the queens anointed their hair is thus described :

[Metre : .. வி | .. மர | .. மர *h's*. G. 193.]

‘ஒருபகல் பூசின் ஓராண் டொழிவீன்றி விடாது நாரும்
பெரியவர் கெண்மை போலும் பெற்றதரும் வாச வெண்ணெய்.

Perfumed unguent rarely found, resembling the friendship of the great, yielding for a year unfailling fragrance, if it be used but for a single day!’

139.

கற்றவரின் சாவகாசம்.

கல்லாரே ஆயினுங் கற்றோரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர்; — தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாசிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

The benefits of association with the learned. The pot impregnated with odour.

Though themselves unlearned, if men live in association with the learned they advance daily in excellent knowledge. The new vessel, by contact with the *Pādri*-flower of old renown and lustrous hue, imparts fragrance to the cold water it contains.

எ : மனிதர். (தொகை.) — ப : தலைப்படுவர். ஆயினும், G. 141. படுவர், G. 124. ஒண்ணிற = ஒள்விய நிறத்தையுடைய.

140.

அறநூல்களைக்கற்க வேண்டும்.

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா
துலகுநூல் ஒதுவ தெல்லாங் — கலகல
கூஉந்துணை அல்லாற், கொண்டு தடுமாற்றம்
போஒந்துணை அறிவார் இல்.

Books of wisdom are the best. Others cannot remove confusion of mind.

If men leaving works of wisdom, that contain well-weighed instruction, unstudied, devote themselves to the recitation of mere worldly literature, they will acquire a store of empty high-sounding words, but not that wisdom by means of which mental confusion (that treats unreal things as real) is removed.

எ : அறிவார். — ப : இல். அலகு சால் = எண் அமைந்த நூல்களை. G. 157. கற்பின், G. 86. கூ உம், போம் = கூவும், போகும். G. 14, 87. Comp. K. 34.

CHAPTER XV.

HIGH BIRTH.

அதிகாரம் கரு.

குடிப்பிறப்பு

(= உயர்வாகிய குடியிற்பிறத்தல்).

This chapter can only be taken as a strong affirmation of the truth that nobility of heart and conduct is the only true nobility; without this the mere accident of birth in a noble family only renders the ignoble more conspicuously contemptible.

Analysis :

1. Adversity changes not the essentially noble man; [141, 147, 148, 149, 150]
2. nor does prosperity dignify the essentially ignoble. [142.]
3. True courtesy is nobility. [143.]
4. Essential nobility possesses : [144, 145, 146]
 - a. Instinctive perception of right and wrong; [144]
 - b. Sensitive dread of guilt; [145]
 - c. Fondness for good people, pleasant speech, liberality, and purity of soul. [146.]

With this K. ch. xcvi must be minutely compared.

The following (T. 92) is a fitting motto for the chapter :

‘வீழுத்தினைத் தேன்றை தவனும் — எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும் — என்றும்
இறந்தாரை காழுறு வானுயிர் மூவர்
பிறக்கும் பிறவா தவர்.’

He who does not spring from virtuous ancestry; the wretched fellow who knows nothing of letters; he who delights in words that offend: these three though born among men are not men.’

141.

வறுமைக்காவத்தும் உயர்ந்தகுடிவிற்பிறத்தோர் கல்வொழுக்கத்தினின்றுதவார்.

உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;
இடுக்கண் டலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புற் கறிக்குமோ மற்று?

In adversity noble men do not desert their principles.

Though their clothes may be old and their body worn with want, men of noble birth diminish nothing of their due observances. Will the lion nibble the creeping grass although sorest need should assail him?

Comp. K. ch. xcvi, and 148.

142.

மேன்மக்களின் இயல்பு.

சான்றூண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்றூய் குடிப்பிறந்தார்க் கல்லது,—வான்றூயும்
மைதவழ் வெற்ப!—படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.

The high-born only have perfect excellence, greatness, and good manners.

Lord of the hills traversed by clouds that touch the heavens! true excellence, and dignity, and good conduct,—these three things belong to men of race that touches heaven, and not to others, even though they may have acquired great wealth.

143.

மேன்மக்களின் ஒழுக்கம்.

இருக்கை எழுவும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோ டின்ன,—குடிப்பிறந்தார்
குன்றூ ஒழுக்கமாக் கொண்டார்; கயவரோ
டொன்றூ உரைற்பாற் றன்று.

The noble only have an instinctive sense of propriety.

Rising from their seat (at the approach of worshipful persons), going forth to meet them, departing when they

dismiss, and such-like things, the well-born maintain as invariable decorum. The low understand not one of these things. [Or, These are not to be confounded with the low.]

இருக்கை எழல் = இருக்கையை விட்டு எழுந்திருக்குதல். விடுபட ஒழிதல் = அவர்கள் அனுப்பிவிட்டால் உடனே போய் விடுதல். See Lex. ஒன்று.

144.

ஒருவர்க்கு நற்குடியிற்பிறத்தல் கடமையின் அவருக்கு அதனினும் ஊதியம் இல்லை.

நல்லவை செய்யின் இயல்பாகுந் தீயவை
பல்லவர் தூற்றும் பழியாகும்;—எல்லாம்
உணருங் குடிப்பிறப்பின் ஊதியம் என்னோ,
புணரும் ஒருவர்க் கெனின்?

Noble birth makes duty easy.

If men (of noble birth) do good things it is natural to them. As to evil things (to commit these is impossible to them); for this would be guilt which many would bruit abroad. What greater good then can accrue to men than high-birth, if it be their lot, to which the perception of all (these things) belongs!

This is identical with K. 951. Virtue is instinctive, and a sense of generous shame renders evil impossible. [செய்யும் and நான்.] ‘*Noblesse oblige.*’

குடிப்பிறப்பின். (G. 61. ஒப்பு.)

In *Ēlā*, 4. தக்கார்க்கேல் அவம் அரிது ஆதல் எளிதாம் seems to throw light on this somewhat obscure verse: ‘really worthy persons rarely fall and easily rise (since their nature is averse from what is low and evil and inclined to what is lofty and excellent).’ அவம் from S. ஈவு = ‘what is faulty.’

145.

இழிகுடியிற்பிறத்தார் கல்லாமை முதலியவற்றிற்கஞ்சார்; ஆதலால் ஓரறிவுரினும் கடை ஆவார்.

கல்லாமை அச்சங் கயவார் தொழில் அச்சஞ்,
சொல்லாமை உள்ளும் ஓர் சோர்வச்சம்,—எல்லாம்
இரப்பார்க்கொன் றியாமை அச்சம்;—மரத்தார் இம்
மாணக் குடிப்பிறந் தார்.

These four pious fears exist only among the really worthy.

Dread of unlearned ignorance; dread of the work that base men do; dread of forgetful slip in words which one must not utter; dread of not giving to those that ask: those who are born of a race not so distinguished by conscientious fears are as trees.

Those who have not this instinctive shrinking from all that entails disgrace are not worthy to be classed as human beings. But see *Lex. மாண.* K. 600.

இம்மாண = இவ்வகையான மாட்டுமையில்லாத, கல்லாமை *etc.* [G. 152. Fourth case.]

Note the தனிச்சொல் in line 3.

146.

இந்நாங்கும் உயர்குடியிற் பிறந்தார்மாட்டே உளவாகும்.

இனநன்மை, இன்சொல், ஒன் றீதன்மற் றேனை
மனநன்மை, என்றிவை எல்லாம்,—கனமணி
முத்தோ டிமைக்கு' முழங்குவரித் தண்சேர்ப்ப!—
இற்பிறந்தார் கண்ணே உள.

The fine qualities of the high-born.

Lord of the roaring salt-sea's cool shore, where gleam rare gems with pearls! Association with the good, pleasant speech, a liberal hand, and purity of mind,—all these are only found among the nobly born.

Comp. K. 953, where the four are கை, ஈகை, இன்சொல், இகழாமை.

147.

உயர்குடியிற் பிறந்தோர் வறுமையால் வருத்தம் உற்றகாலத்தும் செயதத்தக் அறங்களைச் செயாரிற்பர்.

செய்கை அழிந்து சிதன்மண்டிற் றுயினும்
பெய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
எவ்வம் உழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை.

High-born men do their duty always.

Though its frame-work has perished, and thronging white ants infest it, in a spacious mansion some room will still

afford shelter from the rain. Thus, although want annoys them, the nobly born even yet will do what should be done.

This is K. 955. For the last line, comp. 153 and 185. Comp. S. कर्णव्यमेव कर्ण.
எ: இல், குடிப்பிறந்தார்.—ப: உடைத்தாகும்.—செ: சிறை, பாலவை.

148.

பெரியவர் வறமைக் காலத்தும் அரஞ்செய்துக்குத் தளர்க்கி உறர்.

ஒருபுடை பாம்பு கொளிணும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறாஉந்—தூங்கள்போல்
செல்லாமை செவ்வனோர் நிற்பினும் ஒப்புரவிற்
கொல்கார் குடிப்பிறந் தார்.

The moon when half in the serpent's mouth still gives light.

Like the moon which affords light to the fair and spacious earth with one side, while the dragon holds the other, the nobly born do not become remiss in works of seemly benevolence, though poverty (inability) stand fronting them.

Comp. 241.

149.

நற்குடியிற்பிறந்தார் வறுமைக்காவதற்குச் செய்புந் அறத்தை மன்றையோர் செல்வமுற்றகாலத்தஞ் செய்வார்.

செல்லா இடத்துங் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்துஞ் செய்வார் சிறியவர்;—புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று.

The deer becomes not a charger.

Men of mean descent, even when all goes well with them, will not perform the good deeds that the well-born will do, even when things do not go well with them.

Though the antelope should bear a pillion, it rushes not to war like the prancing charger.

Comp. 184, 358. See Lex. பருமம் for another interpretation.

150.

வறுமை உற்றகாலத்தில மென்மக்களின் செயல்.

எற்றொன்றும் இல்லா இடத்துங் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றுவர்;
அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.

The noble even in poverty afford aid to those who seek it.

The nobly born, even when destitute, are props in time of feebleness to the needy ones that draw nigh to them. So, when the wide river is dry, if you dig in its bed, forthwith clear waters gush out.

எ : குடிப்பிறந்தார்.—ப : ஊற்றுவர். Another reading is தண்ணீர்.

Comp. 185. Here ஊற்று = ஊற்றுக்கால் = 'prop, support;' but it is also from *v.* ஊறு, 'a spring.'

CHAPTER XVI.

GREAT MEN.

அதிகாரம் கசு.

மேன்மக்கள்

(= மேலோரதுதன்மை).

Men of lofty mind.

The high-born spoken of in the last chapter should of course be great in character also; but they may be unworthy. This chapter treats of those who are great not merely by accident of birth, but by essential excellence: it is the picture of moral elevation (மேன்மை = மேல் + மை) or magnanimity (महात्स्यं).

Analysis:

1. High-souled men cannot endure a stain: they must be without reproach, and are sensitively jealous of their honour. [151.]
2. They aim at noble ends, and do not care for present results alone. [152.]
3. No pressure of want induces them to sacrifice principle. [153.]
4. They at once recognise one who is worthy, and do not forsake him. [154, 159.]
5. They are distinguished by courteous forbearance in regard to the ignorant. [155.]
6. They are not easily provoked. [156.]
7. They are consistently virtuous. [157, 158.]
8. Their friendship is a mine of blessing. [160.]

151.

மேலோர் தம்மிடத்திற் சிறிதஞ்ஞறமும் வரப் பொரார்.

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மற் றிங்கண்
மறுவாற்றும்; சான்றோர் அஃ தாற்றார்,—தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.

The good cannot endure a stain.

The moon that diffuses light through heaven's fair realms, and truly worthy men are alike: yet *that* endures a spot,

while the truly worthy endure it not;—perplexed and sad they pine away if but one stain appear.

Comp. K. 957. Note the second தனிச்சொல் in line 3.

Comp. also B. I. S. 2249; Pañch.i. 231: 'चन्द्रे लक्षणना, there are spots in the moon.'

152.

மேலேச் செய்ய இசைவதாயினும் இசையாதாயினும் பெருங்காரியங்களையே செய்ய எண்ணுவர்.

இசையும் எனினும், இசையா தெனினும்,
வசைதீர எண்ணுவர் சான்றோர்;—விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினிற் றீதோ
அரிமாப் பிழைப்பெய்த கோல்?

Aim high! Better miss a lion, than hit a jackal.

Whether success attend, or do not attend the work, the excellent will ever ponder blameless ends.—Is the shaft that missed the lion worse than the arrow sent forth, that with its impulse pierced the jackal's heart?

பிழைப்பு = பிழைப்ப = பிழைக்க = 'so as to miss the mark.' தீர = நீங்கும்படி. G. 140.

Comp. K. 772, 596.

153.

மேன்மக்கள் வறுமையாற் றளர்க்கியுற்ற காலத்துஞ் செய்யத்தக்க அறத்தையே செய்வார்.

நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினுஞ் சான்றோர்
குரம்பெழுந்து குற்றங்கொண் டேரார்;—உரங்கவரு
உள்ளமெனு நாரினுற் கட்டி—உளவரையால்
செய்வர் செயற்பா லவை.

The excellent are not led by want to commit evil.

The excellent, though emaciated and poor, do not transgress the limits of virtue and commit evil. With wisdom for the pillar, with perseverance as the band, they bind (the mind); and as long as they live they do what it behoves them to do.

Comp. 147. See கவறு in Lex. Note the second தனிச்சொல் in line 3.

154.

மேலோர் ஒருவரை ஒருநாள் காணினும் அவரைத் தொன்றுதொட்டு வந்த நட்பினராகக் கொள்வர்.

செல்வழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்தியாப்பர்;—
நல்வரை நாட!—சிலநா ளடிப்படிந்,
கல்வரையும் உண்டா நெறி.

The good never forget even a casual acquaintance.

Lord of the land of goodly hills!—If trodden for a few days a path is formed over even the craggy hill; so, excellent persons, though they have seen (worthy) men only for one day, as they were travelling, will bind them to their soul, exhibiting all the marks of an ancient friendship.

கேண்மையில் G. 6) = like : ஒப்பு.

155.

மேலோர் அறிவில்லார் பிழைபடக் கற்றவற்றைப் பிரசங்கிக்கினும் அவரை அவமதியாது அதனைக் கேட்பார்.

புல்லா எழுத்திற் பொருளில் வறுங்கோட்டி .
கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி
நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்
பல்லாரு னணல் பரிந்து.

The good listen with patient courtesy to the orations of the ignorant.

Even when one speaks who has an ungrammatical knowledge of the letter, but not of the meaning, who is of a low (empty) school, and is unlearned, the good with kindly compassion will listen, though it is pain to them, being grieved that he should be put to shame in the presence of many.

G. 190. ஒருவிகற்பம். One rhyme. Comp. 316.

156.

மேலோர் தம்மைக் கீழோர் மிகவையினும் தாம் அவரை வைதலில் ஆவர்.

கடித்துக் கரும்பினைக் கண்டகர நாறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைதே ஆகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணுங்—குடிப்பிறந்தார்
கூரூர்தம் வாயிற் சிதைந்து.

Sugar-cane, crush it as you will, is ever sweet.

Although you bite the sugar-cane, crush it till its joints are broken, grind it, and express its juice, it still will be sweet. The highly born, even when men have passed by abusing them so as to wound, never lose their self-respect so as to utter from their mouth (words of abuse).

But see சிதை in Lcx. There is a தனிச்சொல் in line 3.

157.

மேலோர் மறத்துந் தீங்குசெய்யாச்.

கள்ளார்கள் ளுண்ணார், கடிவ கடிந்தொரீஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார்,—தள்ளியும்
வாயிற்பொய் கூரூர், வடுவறு காட்சியார்
சாயிற் பரிவ திலர்.

The wise free from gross evils.

They defraud not, drink not palm-wine, shun what is forbidden, never despise and speak contemptuously of their neighbours, nor even forgetfully do they utter anything untrue with their mouth : these men of faultless vision grieve not though they fall into distress.

See K. 199, and note the use of காட்சி throughout.

158.

பிறர் இரகசியத்தைக் கேளாமை, ஆயவாருடைய மனைவியை விரும்பாமை, தீச்சொற்களைப் பேசாமை
முதலிய நற்குணங்கள் மேன்மக்களிடத்தில் உண்டு.

பிறர்மறை யின்கட் செவிடாய்த்—திறனறிந்
தேதிலார் இற்கட் குருடாய்த்—தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.

When a man should be deaf, blind, and dumb.

Deaf to others' secrets, blind to his neighbour's wife, dumb to evil backbiting—if, knowing what is befitting, a

man thus abides, it is not necessary to teach him any virtuous precepts.

Comp. *Ēlā.* 20 : 'பல்லார் மறைபிறசெவியிலன்; தீச்சொற்கண்டுகை :

In regard to others' secrets without an ear, in regard to evil words dumb.'

So in *Ēlā.* 6, 15 : 'அயல அயலவர்கூல், the ethical teaching of strangers is strange to him :' he needs no other teaching.

Note the rhymes in lines 1, 2.

159.

கீழோர் தம்மோடொருவர் நெனொட்பழகினும் அவரைநன்கு மதியார் : மேலோர் கண்ட அன்றுபோல்
என்றும் நன்குமதிப்பார்.

பன்னாளுஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப;—என்னானும்
வேண்டினு நன்றுமற் றென்று விழுமியோர்
காண்டொறுஞ் செய்வர் சிறப்பு.

Seek the good, they are always kind.

They who are destitute of kindly courtesy, even after the lapse of many days, will contemn (those that visit them), saying, 'they will ask something of us.' The excellent will treat them with distinction whenever they see them, saying, 'if they ask something of us, it is well.'

160.

நற்குடியில் பிறந்தாரைச் சேர்ந்தொழுவுவோர் எல்லாநலமும் பெறுவர்.

உடையார் இவரென் றொருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வார்;—உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே நல்ல
குலந்தலைப் பட்ட விடத்து?

The treasure cave.

The lowest sort of men say, 'these are men of property,'—cling to them steadily, follow them, and so flourish. Is it not as when a mine of treasure has been found, when men of good lineage have become our friends?

This is ambiguous, and may be rendered : '(Some) follow the base, saying . . . ; but is it? *etc.*' In போலாதே, *ஏ* is interrogative. G. 6.

CHAPTER XVII.

AVOIDANCE OF OFFENCE TO THE GREAT.

அதிகாரம் கஎ.

பெரியாரைப்பிழையாமை

(= பேரியோரை அவமதித்து நடவாமை).

The last verse of the preceding chapter prepares the way for this : such precious friendship is to be carefully guarded ; it must be a main object of life not to incur the forfeiture of the esteem and confidence of the morally great. This is ch. xc in K.

Analysis :

1. Presume not on the forbearance of the great. [161.]
2. Suffer not the rare privilege of such friendship to be fruitless. [162, 169.]
3. Value only the esteem of the good. [163, 165.]
4. Their anger is unendurable. [164.]
5. Their friendship alone is lasting. [166.]
6. It is not promiscuously given. [167.]
7. Miscellaneous. [168, 170.]

161.

பெரியோர்க்குச் சினத்தோன்றியபின் அதனைத் தடுத்தல் கூடாது ; ஆகலின் திக்கருமங்களைச் செய்ய யாதிருத்தல் வேண்டும்.

பொறுப்பர்என் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் ;—வெறுத்தபின்—
ஆர்க்கும் அருவி அணிமலை நன்ஓட!—
பேர்க்குதல் யார்க்கும் அரிது.

It is difficult to regain the forfeited favour of good men.

Lord of the pleasant land whose hills resounding waterfalls adorn!—You may not even to faultless men do things that enkindle wrath ; for when their wrath is once kindled, it is hard for any one to change their mood.

162.

மெம் அறிவீல்லாதவர் பெரியோரைச் சேர்க்கிறுந்தும் தம் வாணியை வீணா ஆக்குவர்.

பொன்னே கொடுத்துத் புணர்த்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும்—அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே நல்ல
நயமில் அறிவினவர்!

Waste of golden opportunities.

Although those whose (pretended) wisdom is without moral excellence have gained access to men to whom approach is difficult even by gifts of gold, alas! they pass away (the precious moments) as mere waste time.

காலத்தை understood is the object of கழிப்பர்.

163.

பெரியோர் அவமதிக்கும் அவமானமும் புகழும்புகழ்ச்சியுமே பொருளாகக் கொள்ளப்படும்.

அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால; நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.

Praise and dispraise of noble persons only of importance.

Both disesteem and thorough esteem are in the class of things that depend on the estimation of the great. Those who have a discriminating knowledge of true science, lay no stress on either the abuse or the fulsome praise of men who comprehend not moral principles, and know not the rules of propriety.

Comp. 294. Rhymes irregular.

164.

பெரியோரால் கொடுக்கப்பட்டார் தப்பாதுகெடுவர்.

விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை உடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை உடையார் செறின்.

None safe from the wrath of the great.

The serpent rich of hue, though it dwell in the mountain-cleft, from far is frightened by the thunderbolt's fierce wrath; so men escape not, though hid in strongholds hard to reach, when those great in virtue are wroth.

Comp. K. 25, 29, 900.

165.

பெரியோரால் மதிக்கப் படும் மதிப்பே ஒருவர்க்கு மதிப்பாவதன்றித் தம்மைத்தாமே மதிப்பது மதிப்பன்று.

எம்மை அறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாங் கொள்வது கோளன்று;—தம்மை
அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்.

Self-praise is no commendation.

'You know not all our worth, for equals have we none:' when self thus estimates itself, this is not '*esteem!*' When perfect men, proficient in virtue, regard any as dear, and esteem them as great, this is '*esteem!*'

Comp. 340; *Niti.* 18; and K. 439.

166.

இறியோரோடுகொண்ட நட்புவளராத தேயும்; பெரியோரோடு கொண்டதட்பு வளர்ந்து பெருகும்.

நளிகடற் றண்சேர்ப்ப!—நாணிழற் போல
விளியுஞ் சிறியவர் கேண்மை;—விளிவின்றி
அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.

Morning and evening shadows.

Lord of the great sea's cool margin!—Friendships formed with mean men dwindling die like shadows of the morn; friendship of men of old renown as shadows of the after-day will lengthen out and grow.

Comp. 125, 138.

See B. I. S. 1004:

‘आरम्भगुर्वी क्षयिणी क्रमेण लघ्वी पुरा वृद्धिमती च पश्चात् ।
दिनस्य पूर्वार्धपरार्धभिन्ना क्षयेव मैत्री खलसज्जनानाम् ॥

The friendships with bad and good men are as the diverse shadows of the forenoon and afternoon of the day: that in the beginning is great and by degrees grows less; this at first is slight and afterwards grows.

அலகு = ‘the diminishing (sc. day)’ (दिनस्य परार्ध).

167.

அரசர்செல்வமும் மாதரின்பமும் நெருங்கினோர் பெறுவார்கள்.

மன்னர் திருவு மகளிர் எழினலமும்
துன்னியார் துய்ப்பார், தகல்வேண்டா, — துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரம் எல்லாம்
உழைதங்கட் சென்றார்க் கொருங்கு.

To those who cultivate them fruits accrue.

Those who press their suit, fitness apart, enjoy the wealth of kings, and the charms of maidens fair; so all the cool (shady) trees that droop earthward with thick foliage, give room to those that thronging seek their shelter.

உழை = இடம்கூடும். Comp. B. I. S. 1066:

‘आसन्नमेव नृपतिर् भजते मनुष्यं विद्याविहीनम् अकुलीनम् असंगतं वा ।
प्रायेण भूमिपतयः प्रमदा लताश्च यत्यार्थतोभवति तत्परिवेष्टयन् ॥

A king attaches himself to the man who is near, though void of learning, of low caste or clownish. Princes, women, and creepers twine themselves round what is at hand.’

168.

யாரையுஞ் சினேகியாமையே உத்தமம்.

தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர் நோய்செய்யும்; — பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப! — யார் மாட்டும்
கலவாமை கோடி உறும்.

Friendship brings pangs of severance.

Severance from even those who have no understanding [lit. no understanding that understands (so as) to understand] causes great and spreading sorrow.—Lord of the shore of the great, unfailing, swelling bay!—To be intimate with none is ten million times the best.

சுழி is an arm of the sea, a back-water. Its three enlargements here are பெரிய,

உலவா(த), and இரும். Many rivers are dry at certain seasons, but this is always full. பெரிய and இரும் mean much the same thing, but the former refers to the extent of the bay, and the latter to the abundance of water.

Comp. 247 for the construction of line 1.

Comp. B. I. S. 6624:

‘**संयोगविप्रयोगान्ता जातानां प्राणानां भुवम् ।
बुद्बुदा इव तोयेषु भवन्ति न भवन्ति च ॥**

For all that are born it is certain that meetings end with partings. Like bubbles in the water they are and are not.’

169.

கல்விகற்றமலும், பெரியோரைக் கரணமலும், தரித்திரருக்குக் கொடாமலும் ஒருபகலாயினும் இருக்கலாகாத.

கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைசிய வைகலும்,—ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.

No day unimproved.

Days gone by without learning, those passed without any intercourse with the great, those spent without giving what is fitting;—in the case of the excellent, if you tell them over, none such occur.

The form of this quatrain suggests T. 44. For பண்பு, see Pope's *Kurral*, p. 312. போகிய = போன, § 58. Observe காள், வைகல், பகல் are used with nice discrimination.

170.

பெரியவருக்குப் பணிலும், கல்விற்திறந்தவருக்கு அடக்கமும், செல்வர்க்கு ஈகையும் பெருமையைத்தரும்.

பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்
குரியார் உரிமை அடக்கம்;—தெரியுங்கால்,
செல்வம் உடையாருஞ் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப வெனின்.

Humility. Self-restraint. Charity.

The greatness of the great is [the quality of littleness (in their own sight), i. e.] humility; the (real) acquisition of those who have acquired (any) one (science) is modest self-restraint. If you rightly understand things, those possessors of wealth only are really wealthy who relieve the wants of those that approach them (as suppliants).

CHAPTER XVIII.

ASSOCIATION WITH THE GOOD.

அதிகாரம் ௧௮.

ந ல் லி ன ன் ஞ் சே ரீ த ல்

(= நல்லோர் இனத்தைச் சேர்ந்திருத்தல்).

With this chapter compare K. xlvi, and my notes, p. 257. There, however, the mean and low are to be shunned. See also ஈவாதி, 5.

The company of parasites and profligates will destroy all the benefits of good association; hence the position of the chapter.

Parimēlaṟagar says, 'சிறியலினமாவது, நிலலதிலே நன்மையும் தீயதிலேதீமையும் இல்லை என்போரும் வீடருந்தார்த்தரும் முதலாயினகூட்டம்; mean association is the company of those who say there is no goodness in what is good, and no evil in what is ill; and of panders and parasites and of such-like persons.' Here the obverse is given.

Analysis:

1. If a man leave the bad companions of his ignorant youth, and cling to the good, the sins of his early days will pass away like the early dew. [171.]
2. Six precepts: among them to detest the friendship of evil men, and to listen to the counsels of the morally great. [172.]
3. Associate with men who know the sorrows of life and will aid you in your struggle for emancipation. [173.]
4. Such communion makes even this life endurable. [174.]
5. A series of striking illustrations of the theme. [175-180.]

171.

ஒருவன் நல்லவரோடு சேரின் அறியாப்பருவத்தத் தீயவரோடுகூடித் தாஞ் செய்த பாவம் அனைத்துந்தீரும்.

அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுதி யவ்வும் — நெறிஅறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே, வெயின்முறுகப்
புற்பணிப் பற்றுவிட் டாங்கு.

Good companionship cures the follies of youth.

In youth unwise, though men consort with haughty ones, and walk in lawless ways; yet, when they join with those that know the righteous path, their faults shall melt away as dew from off the grass when sunbeams scorch.

In ஒருசெயவும் there is duplication of வ். [G. 41. ௫.]

So B. I. S. 6747: 'ससङ्गाइवति हि सायुता खलानां।

Even the base obtain excellence by connexion with the good.'

172.

அறநெறி அறிதலும் கூற்றுவனுக்கு அஞ்சாதலும் பிறர் கடுஞ்சொல்லைப் பொறுத்தலும் பிறரை வஞ்சியாதி குத்தலும் தீயவர் நட்பைவெறுத்தலும் பெரியார் சொல்லைப் பெறுதலும் வேண்டும்.

அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

Six precepts.

Know virtue's path! Dread death! Bear others' words severe! Beware ye practise no deceit! Friendship detest with men of evil deeds! Daily get gain of words that fall from great men's lips!

எ: நீர். (நொகை.)—ப: ஐத்துவினைகளும். செய்யப்படுபொருள்: நெறியை, குற்றத்தை, சொல்லை, வஞ்சத்தை, கேண்மையை, சொல்லை.—அறிமின். G. 84. வினைதீயார் = தீவினையாருடைய. G. 152.

173.

பிறப்பிலுண்டாகுந் தன்பங்களைக்கண்டு ஞானிகளைச்சேர்தல் நன்மை.

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியுங் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால்,—தொடங்கிப்
பிறப்பின்து தென்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க, அம்மாஎன் னெஞ்சு!

Life has many evils. Attach yourself to the wise.

Severance of close-joined friends and sore disease and death, all these combined hap to those that have assumed a human body: so the truly wise have felt that birth, from the very first, is bitterness. Ah! soul, cleave close to these!

174.

ஒருவன் மனதொத்த சல்லோருடைய கூட்டத்தைச்சேர்ந்து ஒருகப்பெறின் வாழ்காள் இனிதாம்.

இறப்ப நினைவுங்கால் இன்னு தெனினும்
பிறப்பினை யாரு முனியார்—பிறப்பினுள்
பண்பாற்று நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.

Friendship makes life endurable.

Though when you ponder it, it is surpassing bitterness, none hate (this mortal) birth, if in (this mortal) birth they ever perform friendly acts to men whose hearts are set on noble excellence, and gain their friendship.

எ : யாரும்.—ப : முனியார்.—செ : பிறப்பினை.

This is in some sort a reply to 173. இறப்ப is adv. to இன் in இன்னுது. Comp. 223. See பிற and னர் in Lex.

175.

சுவதாரை நீரும் மிக்க கீரைச்சேர்ந்து தீர்த்தமாகும்; சல்லவர்கூட்டத்திற் சேரின் கீழோரும் மேலோர் ஆவார்கள்.

ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்;—ஓரும்,
குலமாட்சி இல்லாருங் குன்றுபோ னிற்பார்,
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

The water from the sewer becomes a sacred stream.

When water from the town-sewers has joined the great river its very name is changed, and it becomes a 'sacred stream.' Ponder well! Even those who have no greatness of clan, if they ally themselves with good men of goodly fame, shall stand firm as a hill.

எ : நீர், இல்லார்.—ப : ஆம், சிற்பர்.—ஊர், ஏழாம்வேற்றுமைத் தொகை. உரவுநீர் = ஆற்றுநீர். சேர்ந்தக்கால். G. 87.

This is the first of seven illustrations of the theme: (1) the sewer and the sacred stream; (2) the hare in the moon; (3) milk and water; (4) grass and the tree-stump; (5) good grain and good soil; (6) the boat in the tempest; (7) the sandal tree in the thicket. These are parables in the germ.

176.

பெரியோரைச் சேர்ந்த சிறியோருஞ் சிறப்படைவர்.

ஒண்கதிர் வாண்மதியஞ் சேர்தலா லோங்கிய
அங்கண் விசும்பின் முயலுந் தொழப்படேம்;
குன்றிய சீர்மைய ராயினுஞ் சீர்பெறுவர்,
குன்றன்ஓர் கேண்மை கொளின்.

The hare in the moon is worshipped.

Because it is in the bright-beamed moon the very hare in heaven's lofty fair expanse is worshipped. Though scant their worthiness, men obtain worth who share friendship with those firm as a hill.

Comp. 151. See B. I. S. 6304; Pañch. iii. 79.

‘व्यापदेशेन महतां सिद्धिः संजायते परा।

शशिनो व्यपदेशेन वसन्ति शशकाः सुखं ॥

By connection with the name of the great the best success is gained.
Hares live happily because of connexion with the moon.’

177.

பெரியோரைச் சேர்ந்த சிறியோர் இழிவு தோன்றாது.

பாலோ டளாயநீர் பாலாகும் அல்லது
நீராய் நிறந்தொரிந்து தோன்றாதாம்;—தேரின்,
சிறியார் சிறுமையுந் தோன்றாதா நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.

Water with milk seems milk.

Commingled with milk water becomes milk; at least, it shows no more as water by its hue. Look close, the mean men's meanness shows not if they join themselves to greatness of the good and great.

அளாய, see அளவு. Comp. Vēm. i. 13: ‘Pālu galaya niru pāleyai rājillu.’

178.

கல்வி அறிவு முதலியவை இல்லார் அவற்றையுடைய நல்லவர்களைச் சேரின் பகைவர்க்கஞ்சார்.

கொல்லை இரும்புனத்துக் குற்றி அடைந்தபுல்
ஒல்காவே ஆகும் உழவர் உழுபடைக்கு;
மெல்லியரே ஆயினு நற்சார்வு சார்ந்தார்மேல்
செல்லாவாஞ் செற்றார் சினம்.

The society of the good a protection.

Grass close around the stump in the field adjoining the house will not be destroyed by the ploughshare of the farmer; [thus] though men are weak, if they get under safe protection, the wrath of their foes will not reach them.

எ : புல், சினம்.—ப : ஆரும், ஆம்.—ஒல்கா, செல்லா, எதிர்மறை வீணைக்கச்சம். G. 90. புனத்த
= புனத்தினிடத்தில். G. 68, 152.

179.

கெல்லேப்போலத் தக்குவத்தினது நன்மையாற் சான்றவர் ஆவார்கள்; தீயவர்கூட்டத்திற் சேரின் தஞ்
சால்புடைமை கெடும்.

நிலநலத்தா னந்திய நெல்லேபோற் றத்தம்
குலநலத்தா லாகுவர் சான்றோர்;—கலநலத்தைத்
தீவளி சென்றுசிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினஞ் சேரக் கெடும்.

Good tribal associations maintain excellence, and evil ones wreck it.

As *Nel* that flourishes through the goodness of the soil, good men become illustrious by the excellence of their respective clanships.

Goodness perishes when it comes near evil associates, as the tornado advances and destroys the excellence of the ship.

180.

ஒருவர் கல்லவரோடு சேரது தீயவரோடுசேரின் தாழும் இகழப்படுவர்.

மனத்தான் மறுவிலர் ஏனுந்தாஞ் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர்;—புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே,
எறிபுனந் தீப்பட்டக் கால்.

Evil association brings ruin.

Though themselves pure in mind, even good men incur contempt because of their associations. So in the woodland glade when a conflagration takes place (not the worthless brushwood only, but) the fragrant *Sandal* and *Vīṅgai* too are consumed.

மனத்தால் = மனதில். G. 137*. Comp. B. I. S. 758 :

‘शुक्लेणाद्रं दहते मिश्रभावान्नमिश्रः स्यात् पापकृद्भिः ।

The green (grass) is burned up with the dry (stubble) because mixed up with it : let there be no mingling with men of sinful deeds.’

CHAPTER XIX.

(MORAL) GREATNESS.

அதிகாரம் கக.

பெருமை

(= நந்தனங்களாஃ சிறந்தவரதுபெருந்தன்மை).

This chapter exhibits the elements and indications of moral greatness, as the author conceives them.

Analysis :

1. Earthly desire (அவா) must be extinguished : the first test of greatness. [181.]
2. Worldly enjoyments must be despised : a further test. [182, 183.]
3. Even in adversity duties must be attended to : it is unaffected by adversity. [184, 185.]
4. Yet faults will exist, which will be more conspicuous in the great ; therefore it shuns inconsistencies. [186.]
5. The enmity of such is more profitable than the friendship of the worthless. [187.]
6. A great man is all things to all :—adapts himself to his environment. [188.]
7. He is undisturbed by the strife of tongues. [189.]
8. His joy is in utterly unselfish charity. [190.]

With this must especially be compared K. ch. xcix-c, where பெருமை, சான்றன்மை, and பன்பு are degrees of excellence.

In ch. xvi of this work, மேன்மக்கள் are 'the lofty-minded,' a somewhat different idea.

181.

ஆசைகளை விட்டுநீங்கி உயிருக்குறுதியுக்கும் ஈன்னைறிக்கட செல்வதே பெருமை.

ஈதல் இசையா திளமைசே ணீங்குதலால்
காத லவருங் கருத்தல்லர்,—காதலித்
தாதுநாம் என்னு அவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்.

Renunciation of desire is 'greatness.'

To give is no longer ours ; and youth is gone far off ;
our once beloved ones think of us no more ! To depart,

having abandoned 'desire' that bids us love and hope for future joys, appears the thing that's meet.

Comp. 12. On desire (அவா), see K. ch. xxxvii. For போலும், see Lex.

182.

அறிவிலர் இவ்வாழ்க்கைநிலை எனக்கருதி வீணர் கழிப்பர்: அறிவுடையார் அதன் நிலையாமையை உணர்ந்து அதைவிடும்பார்.

இற்சார்வின் ஏமாந்தேம், ஈங்கமைந்தேம், என்றெண்ணிப் பொச்சாந் தொழுருவர் பேதையார்;—அச்சார்வு நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார் என்றும் பரிவ திலர்.

Fools make their home in a changing world.

Fools thinking 'we have found joy in the *refuge* of home,' and 'we are here in perfect repose,' forgetful (of the instability of all things), go on their way.

Those who have felt that that 'refuge' is unstable, while it seems to stand fast, never fix their fond desire (on it).

எ: பேதையார், உணர்ந்தார்.—ப: ஒருருவர், இலர்.—பரிவதிலர். G. 95, 125. பரிவது + இலர். நின்றன. Comp. 4. The opposite here to (பெருமை) 'moral greatness,' is 'folly' (பேதையை), that finds repose and sufficiency in earthly things. This is 'bewilderment' (மயல்) and 'meanness' (சிறுமை) in 183. சார்வு takes a plural (நின்றன), since it means 'home and all its joys.' (See சாச்.)

183.

பெருமையுடையார் மறுமையின்பத்துக்குக்காரணமானவைகளைச் செய்துவாழ்வார்.

மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து சிறுமைப் படாதேநீர் வாழ்மின்—அறிஞராய் நின்றுழி நின்றே, நிறம்வேருங் காரணம் இன்றிப் பலவும் உள.

Seek the unchanging. All things here change.

See that ye sow seed that in other world may germinate; free your lives from earth's bewilderment and meanness; stand in your lot as wise men; the changing hue of things shall without cause fade, and many things be new.

Comp. K. 24, p. 193, and Ellis, p. 65. I take அறிஞராய்நின்றழிநின்ற with வாழ்மின், 'standing as wise men where you have once taken your stand.' Understand இவற்றின், 'of these things,' before நிறம். The whole admits of a wider and more poetical application than the C. recognises.

184.

பெரியோர் செய்தல்போல் சிறியோர் செய்தல் அரிது.

உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்;—கொடைக்கடனும்
சாஅஅயக் கண்ணும் பெரியார்போன் மற்றையார்
ஆஅஅயக் கண்ணும் அரிது.

Good men are unfailing fountains of beneficence.

The well of springing water serves the town that draws and drinks, even in time when rains are scant; so great men in adverse hour dispense due gifts that others give not even in their best estate.

எ : செய்தல் (தொகை).—ப : அரிது.—உறைப்பருங் காலத்தும் = மழைபெய்தல் அரிய காலத்திலும்.
சாஅஅய = சாஊற. G. 87, 14. ஆஅஅய = ஆயிய. G. 87. (- ௦ ௦ -).

Comp. 149, 185, and 358; K. 975. உறைப்பு, see K. 559.

185.

செல்வம் அழிந்தாலும் பெரியோர் செய்யுந் தம்ம்களைச் செய்வார்.

உறுபுன றந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழிஊறும் ஆறேபோற் செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணுஞ் சிலர்க்காற்றிச்
செய்வார் செயற்பா லவை.

Great men do not neglect duties because of poverty.

The river pours forth a mighty stream and feeds the world; and when it is dried up, if men dig in its bed, streams gush out! So good men, when rich, give to many; and, when ruined, give still at least to some, and do what should be done.

The figure of the river is found also in 150. புனல் + தந்த. G. 38.

The fourth line occurs in 147, 150, where the general idea is the same.

Each line has a தனிச்சொல் rhyming with the first foot.

186.

பெரியோர் செய்த குற்றம் காணப்படும்; சிறியோர் செய்த குற்றம் காணப்படாது.

பெருவரை நாட! பெரியோர்கட் டமை
கருநரைமேற் சூடேபோற் றேன்றும்;—கருநரையைக்
கொன்றன்ன வின்கு செயினுஞ் சிறியார்மேல்
ஒன்றனுந் தோன்ற கெடும்.

Faults are conspicuous in great persons.

Lord of the lofty hills! Any evil in men of moral greatness shows like a brand on a mighty bull; but although mean men do painful deeds, like the slaughter of that same mighty bull, none of these attracts attention.

For குடு, see Lex. Since தோன்ற = தோன்றல், & is required by G. 27.

187.

சிறியவரிடத்திற் கொண்ட சிசேகக் தன்பயம். பெரியவரிடத்திற் கொண்ட பகையும் பெருமைதரும்.

இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்
பசைந்த துணையும் பரிவாம்;—அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னுர்கண்
பகையேயும் பாடு பெறும்.

Enmity of the wise better than friendship of the mean.

In proportion to the degree of one's intimacy with men essentially mean and without good qualities sorrow accrues;

but even the hostility of those who do not desire forbidden things even in jest will confer dignity.

The use of அசைந்த (= அசைந்தவைகள்), lit. 'shaky things,' is curious.

Comp. 219, and K. 816, 817. In N. M. K. 15 we have '... பசைந்தாரில் தீர்தலிற்
நீப்புகுதவனாறு, better to enter the fire than to separate from dear friends.'

188.

அவ்வவர்க்கேற்றபடி ஒருகுதலே அறிவுடையோர்க்கமகு.

மெல்லிய நல்லாருண் மென்மை, அதுவிறந்
தொன்னாருட் கூற்றுக்கு முட்குடைமை, எல்லாம்
சலவருட் சாலச் சலமே, நலவருள்
நன்மை வரம்பாப் விடல்!

Be all things to all men.

With gentle fair ones use gentleness surpassing theirs;
with foes display a wrath that death's self might dread;
with persistent men show a persistency to match; amongst men
of good do good; let the law of life be thus laid down.

விடல் is an optative. G. 85. Comp. *Niti.* 98; and வரம்பு in *Lex.* and K. 714.

189.

ஒருவர் கடுக்குறளைகொப்பேசித் தம்மை மயக்கினுஞ் சத்தமுள்ளமனமுடையவர் விளக்கினுள்
ஒள்ளியசுடரையே போல் திண்ணையராய் நிலைநாரார்.

கடுக்கி ஒருவன் கடுங்குறளை பேசி
மயக்கி விடினு மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூயமனத்தார்,
விளக்கினுள் ஒன்சுடரே போன்று.

The great man is unmoved amid insults.

These are the pure in heart who, though any vex, and
with use of slanderous words would fain perplex them,
with calm unruffled mind abide unwavering, like the bright
flame within the lamp.

எ: மனத்தார்.—ப: இலாதவர்; or எ: இல்லாதவர்.—ப: மனத்தார் (ʻ).

190.

அறஞ் செய்யும் பெரியோருக்குக் குற்றம் நீங்கச் சாமளவும் இன்பம் உண்டாகும்.

முற்றுற்றுந் துற்றினை நானும் அறஞ்செய்து
பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர்;—அத்துற்று
முக்குற்ற நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்து ணீக்கி விடும்.

Feeding the hungry.

The excellent will daily give to the needy in charity their first-served food; they themselves will eat what is served after: such good conduct removes the three faults, and from sorrow sets men free, through all the days, till comes the end.

In some copies துத்த is found for துற்ற. See Lex.

The three faults inseparable from embodiment (பிறப்பு) are lust (காமம்), wrath (வெகுளி), and delusion (மயக்கம்). See K. 360.

The துக்கம் here is the நோய் of the K.

CHAPTER XX.

PERSEVERING ENERGY.

அதிகாரம் ௨௦.

தாளாண்மை

(= முயற்சியுடைமை).

Comp. B. I. S. 1200, etc. :

தாளாண்மை = ஊக்கம் = उत्थानं.

'उत्थानेनामृतं लभम्, by strenuous effort was ambrosia obtained.'

This subject is discussed by the author of the K, in chapters lx and lxii. His names for it are ஊக்கம், ஆள்வினை, முயற்சி, and தாளாண்மை. This is a fine, manly chapter.

The analysis is :

1. Independence : it is base to depend on relatives. [191.]
2. Self-reliance : a man must have a core! [192.]
3. Against false pride : a man must stoop to conquer. [193.]
4. Perseverance in the face of apparent failure : success is not the test. [194.]
5. Against caste-presumption : rank is nothing. [195.]
6. Self-suppression and acuteness. [196.]
7. Filial piety; also, a man may rise above any odium attaching to his kindred. [197.]
8. Endure poverty, not dishonour. [198.]
9. Do not rely on your rank and family: you must yourself make your name illustrious. [199.]
10. Food earned by energy is ambrosia. [200.]

Note the expressive and apt similes of the rice plants under the tank whose water is insufficient for the fields it has to irrigate [191]; the pliant shoot, waving with every breath, that grows into a sturdy inflexible tree [192]; the pendant branch-roots of the *banyan* tree [197]; and the flower that has lost its perfume [199].

191.

முயற்சி இல்லாச் செடுவர். முயற்சியுடையார் வாழ்வார்.

கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப்ப் பைங்கூழ்ப்போல்
கேள்ஈவ துண்டு கிளைகளோ துஞ்சுப!
வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறும்
தாளாளர்க் குண்டோ தவறு?

Active independence.

As for kindred that feed upon what relatives give them, they will die off like green grain below a tank, which does not hold a sufficient supply (of water).

Is failure possible to men of energy that are quick in movement as the eyes of those who perform the sword-dance?

Lazy persons exhaust—overtax—the resources of the family, and perish like green grain in fields dependent on tanks in which there is not a sufficient store of water. The alertness of the juggler averts danger and brings him rewards.

எ: கிணைகள், தவறு.—ப: தஞ்சை, உண்டோ.

192.

ஒருவன் இடைவிடாது நன்றியறி செய்வான் ஆயின் அவன்செல்வமுடையவன் ஆவதற்கு ஐயம் இன்று.

ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணை களிறணைக்குங் கந்தாகும்;
வாழ்தலும் அன்ன தகைத்தே, ஒருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.

By energy a man makes himself.

What once stood by the wayside, a twig that bent to every touch, when its core is developed within, may become a stake to which they tie an elephant. Life too is thus, if man himself, unflinching make himself!

எ: கின்றதூஉம், வாழ்தல்.—ப: ஆகும், தகைத்தே.—அதரிடை. G. 63. Metre, G. 188:

.....நட்டமைத்த

துணின்க ணிற்குக் களிற்,

The elephant abides by the firmly-planted pillar.'

193.

ஒருவன் தனக்குக் கிடைத்த அன்பத்தொழிலை அவமதியாமற் செய்ய உடன்படுவாராயின் மேன்மையாகிய தொழிலும் கிடைக்கப் பெறவான்.

உறுபுலி ஊனிரை இனறி ஒருநாள்
சிறுதேரை பற்றியுந் தின்னும்;—அறிவினால்
காற்றொழில் என்று கருதற்க, கையினால்
மேற்றொழிலும் ஆக்கே மிகும்!

Stoop to conquer.

The huge tiger, when lacking flesh for food one day, may even seize a little frog and eat it. Think not 'By (all my) knowledge I only gain menial tasks;' to the skilful hand nobler employments shall even there abound.

எ : மேற்கொழில்.—ப : மிதும்.—ஆங்கு, ஏ, அசைநிலைகள். G. 116.

By faithfulness in the performance of humble tasks, you prove your fitness for nobler things.

194.

நான் மேற்கொண்ட கருமஞ்செய்ய முடியாதாயினும் ஊக்கக்கொடாமல் அந்நிலையே நிற்பது ஆண்மகனுக்குரிய கடமை.

இசையா தெனினும் இயற்றிஓர் ஆற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை;—இசையுங்கால்
கண்டறிரை அலைக்குங் கானல் அந் தண்சேர்ப்ப!—
பெண்டிரும் வாழாரோ மற்று?

Manliness is perseverance in spite of failure.

Manliness is working on, in no wise faltering, remaining steadfast though the matter succeed not. When all is successful,—Lord of the cool lovely shore, in whose groves the waves agitate the scented thorn,—will not even women live and flourish?

ஆண்மை (ஆள்) = தாளாண்மை, ஆள்வினை.

Comp. 152. The aim should be lofty, do not fret because of apparent failure. Comp. K. 618-620; and Jī. Chin. iii. 3:

‘உமமை வீணெனொந்து புலந்தூடல் உணர்வன்றே,

It is certainly not good sense to pout and sulk and lay the blame on *fate*.’

195.

உயர்ந்தசாதி என்றும் இழிவாகிய சாதிஎன்றற்கு சொல்லுக்குப் பொருளில்லை; பொருள் முதலியவற்றினால் மதிக்கவேண்டும்.

நல்ல குலமென்றுந் தீய குலமென்றும்
சொல்லள வல்லாற் பொருளில்லை—தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவங்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகுங் குலம்.

What is good or bad caste?

When men speak of 'good *caste*' and 'bad *caste*' it is a mere form of speech, and has no real meaning. Not even by possessions, made splendid by ancient glories, but by self-denial, learning, and energy is *caste* determined.

எ : பொருள், குலம்.—ப : (சொல்லுக)வில்லை, ஆறும்.

சொல்லாவு, 'are mere words.' ஒன்றே, 'by that alone? not so.' Comp. B. I. S. 2160 :

‘गुणैरुत्कृष्टतां याति न तु जाति प्रभावतः ।

By good qualities a man attains to eminence, and not through greatness of birth.'

See also the curious கபிலர் அகவல். So 136.

196.

அறிவுடையார் தாம் மேற்கொண்டகரும் முற்றப்பெறும் அனலும் தம்முயற்சி யைப் பிறக்க அறிவியார்.

ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
 ஊக்கம் உரையார் உணர்வுடையார்—ஊக்கம்
 உறுப்பினால் ஆராயு மொண்மை உடையார்
 குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.

Reserve as to your own plans, and skill in detecting those of others.

Till the time for action comes men of understanding keep close within themselves their wisdom, and speak not of their designs (ஊக்கம் = what they are labouring to effect).

The world is subject to the nod of the brilliant (diplomats), who search out (and know) men's designs from outward indications (lit. *from their members*, i.e. from eye, gesture, tone, expression, etc.).

So B. I. S. 5361 :

‘यस्य कृत्यं न जानन्ति मन्त्रं वा मन्त्रितं परे ।

कृतमेवास्य जानन्ति स वै परिहृत उच्यते ॥

He verily is called a wise man whose designed action and deliberate counsel others know not ; but they know the action done.'

Comp. K. ch. lxxi, cx, and cxxviii. This quatrain seems unconnected with the rest of the chapter ; but the power of self-suppression, and the acuteness of an accomplished diplomatist, are manifestations of (முயற்சி or தானாண்மை) practical energy.

The idea of குறிப்பு is 'a wish expressed by a sign.' The following quatrain is given as 96 in T.; but I doubt its genuineness. The last line is identical with a celebrated line in the K. (55) :

‘கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி ; கொண்டன

செய்வகை செய்வான் நவசி ;—கொடிநொரிஇ

கல்லைவ செய்வான் அரசன் ; இவ்மூவ்

பெய்யெனப் பெய்யு மழை.

She is a wife who knows her husband's sign. He is an ascetic that does the things he has undertaken as they should be done. He is a king who eschews cruelty and does good. *It will rain when these three bid it!*

197.

திலைவே தினப்பட்ட ஆலமரத்தைத் தன்விழுத பற்றுகத் தாக்கிஊர் போலத் தந்தையிடத்தில்
தளச்சி தோன்றில் அவன்பெற்ற புதல்வன் பாதுகாக்கக் கெடும்.

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழ்ன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.

The worthy son conceals his sire's defects, and sustains his weakness.

If the *banyan's* trunk be eaten by the gnawing ant, its 'branch-root' bears it up, like a buttress; even so, when decay appears in the sire, the son he has begotten shall hide it, and weakness is no more.

எ : குதலைமை —ப : கெடும். திலை = by ants. G. 152. ஒருவீகற்பத்தினால் வந்த சேரிசைவெண்பா.
G. 190. ஊன்றி = ஊன்றின. Verb. part. for rel. part.

So in T. 33 : 'குடிதழீஇ ஆலம்வீழ்போலும் அமைச்சன், a minister who cherishing the people resembles the offshoot of the *banyan*.'

Comp. Ji. Chin. iii. 6 :

‘தாக்குகிறைவாவல் உறை தொன்மரக்கல் என்ன
ஒங்குருலையை அதனுட் பிறந்த வீரர்
தாக்கல் கடனாகும் . . .

It is the duty of brave men to support the high family from which they sprang, when it is in decay, like as old (*banyan*) trees where bats dwell with drooping wing (are upheld by their subsidiary trunks).’

198.

அறிவுடைய மேலோர் வறுமைக்காலத்தும் பிற்பழித்தற்கேதுவாகிய முயற்சிகளைச் செய்யார்.

ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானந் தலைவருவ செய்பவோ,—யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றார்
அரிமா மதுகை யவர்?

Poverty but not dishonour.

The lion's pointed claw and mighty foot will wound the spotted face of an elephant; those who have power like his,—though bereft of all, they die in want within their home,—will they do deeds that bring disgrace?

எ : மதுகையவர்,—ப : செய்பவோ?—செ : வருவனவற்றை.

199.

முயற்சியில்லார்க்கு உயர்க்கத குடிப்பிறப்பினூற் பயனில்லை.

தீங்கரும் பீன்ற திரள்கால் உளைஅலரி
 தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்—கோங்கும்
 உயர்குடி உப்பிறப்பின் என்னும், பெயர்பொறிக்கும்
 பேராண்மை இல்லாக் கடை?

High birth useless without lofty energies.

Like the flowers on a rounded stalk, with hair-like filaments that sweet cane bare, when the sweet fragrance they breathed is lost, what gain accrues from birth in a lofty noble house when energy, that makes the name noteworthy, is wanting?

The metre is peculiar. In the third line உயர் rhymes with பெயர், and the fourth line has no rhyme; in fact, பெயர்பொறிக்கும் is a second தனிச்சொல்.

எ : என்.—ப : ஆம்.

200.

முயற்சியில்லாத கீழோர் மானமின்றி இரத்தனபர்; முயற்சியுடையர் அதனூறெடைத்த கீரை ஆயினும் உண்டு மானம் கெடாது வாழ்வர்.

பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
 கருணைச்சோ ஞர்வர் கயவர்;—கருணையைப்
 பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
 நீரும் அமிழ்தாய் விடும்.

The scant fare of the laborious is the diet of the gods.

The base feed full of rice and savoury food, that men, great lords of the triple lands, with generous gladness give; but water won with willing strenuous toil by those who know not savoury food by name even, will turn to nectar.

எ : கயவர், கீரும்.—ப : ஆர்வர், விடும். G. 156.

பெருமுத்தர் ஐயர் may be பெரிய முத்தர் ஆகிய ஐயர் = 'persons of dignity who are great devotees;' or பெரிய மூன்று தரையிலுள்ளவர்கள் = 'dwellers in the three lands,' i.e. சேமுனாடு, சேரனாடு, and பாண்டியனாடு. See Lex. தரை. Comp. also 268.

CHAPTER XXI.
THE SUPPORT OF KINDRED.

அதிகாரம் உக.

சுற்றந் தழால்

(=உறவின்புறையார் பாரம் எல்லாந்தமதுபாரமாகவே கொண்டு
அவர்களைத்தழவிக் கொண்டு போதல்).

With this comp. K. ch. lii, though the standpoint is different. These are especially one's kindred. The Tamil *தமர்*, 'one's own,' is very expressive, recalling the saying of the noble dame who declined patronage, for said she, 'I dwell among mine own people.'

Analysis:

1. The sight of one's sympathizing kindred is a comfort in trouble. [201.]
2. The desire to aid one's friends and dependants is a motive to exertion. [202.]
3. Magnanimous persons never refuse to bear family burdens. [203.]
4. Noble relationships endure. [204.]
5. The worthiest are they who claim all the needy as their kin. [205.]
6. The meanest fare partaken with one's kindred is preferable to a regal feast with un congenial persons. [206, 207, 210.]
7. The fire of affliction tries friends. [208.]
8. Perfection is to share sorrows as well as joys. [209.]

201.

வறமைமுதலியவற்றன் எய்திய இடுக்கண் அன்புள்ள சுற்றத்தாரைக் காணித்தெடும்.

வயாவும் வருத்தமும் ஈன்றக்கா னோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்
கசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.

Comfort from sympathy of kinsmen.

As a mother when she sees her son upon her lap forgets the languors, the pains, and the throes of birth; so trouble arising from weakness will die when a man sees his sympathizing kinsmen around him.

எ : வருத்தம்.—ப : கெடும். கவான் = தொடையினிடத்தில். அசா = தளர்ச்சியால். G. 152.
உசா = சூழ்ச்சியையுடைய. G. 152. மகந் = மகனை. மறந்து. G. 148.

See Ellis, p. 231. Rhyme as 199.

This is quoted by the commentator on Jī. Chin. i. 275, which shows that this stanza at least is as old as the commentary on that great work.

202.

முயற்சியால் வருந்துகிற உறவின்பலரையும் பாதுகாத்தலே ஆண்மையையுடையவனுக்குரிய கடன்.

அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போ னேர்ஒப்பத் தாங்கிப்—பழுமரம்போற்
பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.

Good friends like trees that afford both shade and fruit.

To yield ready protection alike to all, as a tree affords shade to those that seek its shelter when the heat grows fierce; and to live toiling so that many may enjoy the gain, resembling thus a fruit-producing tree, is the duty of the manly man.

எ : வாழ்வது.—ப : கடன். மண்டு. G. 153.

As to நிழல், see 167.

Comp. B. I. S. 2307 :

‘छायामन्यस्य कुर्वन्नि स्वयं तिष्ठन्नि चात्पे ।

फलन्निच परार्थे च नात्महेतोर्महादुमा ॥

Great trees afford shade to others, themselves standing in the sunshine; and bear fruit for others, not for themselves.’

K. 216, 217. So B. I. S. 5921 :

‘वदान्यः संविभागेन पूर्णं कुर्यादनुग्रहम् ।

छाययाप्याययन्दद्यात्फलान्यपि महीरुहः ॥

A generous man confers favours by completely sharing all: a tree not only affords profit by its shade, but it gives fruit also.’

203.

பெரியோர் தம்முறவினரைக் கைவிடார்.

அடுக்கன் மலைநாட!—தற்சேர்ந் தவரை
எடுக்கலம் என்ஞர் பெரியோர்;—அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே
தன்காய் பொறுக்கலாக் கொம்பு.

The magnanimous never refuse to support their kindred. The bough sustains all its fruits.

Lord of the land where mountains piled on mountains rise! the great demur not to support their kith and kin;—there is no bough but will support the fruit it bears, though clustered thick great fruits and many cling thereon.

Comp. note on 10.

All along the Western Ghâts you see lines of hills rising one over another and stretching up to the central mountain like the clansmen (சற்றம்) around their chieftain.

எ : பெரியோர், கொம்பு.—ப : என்ஞர், இல்லையே.—எடுக்கலம் = எடுக்கமாட்டோம். (எடு, கு, ஆலம், Gr. 93, 108, 135.) பொறுக்கலா = பொறுக்கமாட்டாத. See ஆல்.

So in common talk one hears it said :

‘கோழி மிதிகக்கஞ்சு சாரூமா?

கொடிக்கஞ்சு சுரைக்காய் கனத்திருக்குமா?

குருவியை ஏற்காத கொம்புண்டா?

Will the chicken die from the tread of the hen?

Will its fruit be too heavy for the gourd?

Is there any branch that will not hold a bird?’

204.

மேலோரோடு சேர்ந்த உறவு நிலைக்கும்.

உலகறியத் தீரக் கலப்பினு நில்லா
சிலபகலாஞ் சிற்றினத்தார் கேண்மை;—நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கம் இலாளர் தொடர்பு.

The friendship of the great alone is lasting.

Though mingled in a complete intimacy so that all the world knows of it, the friendship of the little will last but little time. Connection with the firm unyielding men endures till the great ones' path, who never swerve, is reached.

The friendship we are privileged to form with (ஒற்கம் இலாள் those who are firm, steady, good men, will last till the time when we and they gain the path trodden only by the great: i.e. till we obtain release. For ஒற்கம், K. 414, comp. K. 815.

The great ones we are to join hereafter and the friends we cherish now have one character, for நிலைதிரியா நிற்கும்பெரியோர் = ஒற்கமீலாள்.

எ : கேண்மை, தொடர்பு.—ப : ஆம், அனைத்து.—ஆல் is redundant. Note the use of the infinitives, அறிய, தீர, அடைய. (G. 140.)

The following (*Ēlā.* 67) contains a striking description of this goal reached by the sage :

HEAVEN : மேட்சத்தின்கிறப்பு.

‘பொய்தீர் புலவர் பொருள்புரிந் தாராய்க்த
மைதீர் உயர்கதியின் மாண்புரைப்பின்—மைதீர்
கடரின்று சொல்வின்று மாறின்று சோர்வின்
நிடரின் நினைதயிலும் இன்று :

If one would tell of the excellence of the pure and lofty goal, which sages from falsehood free have sought out and desired as the only reality, (in that place) there is no light that dispels darkness, no speech, no change, no weariness, no suffering, no sweet sleep.’

[No light, since no darkness; no words; no increase or diminution of joy; . . . no sweetness of repose, because no toil.]

205.

யாவரையும் உறவினராக் கருதிக்காப்பவரே மேன்மக்கள் ஆவா.

இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல்
என்னும் இலராம் இயல்பினால் — துன்னித்
தொலைமக்க டுன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்கள் ஆகற்பா லார்.

Universal benevolence.

‘Such are they and so many;’ ‘these are ours; those strange:’ those worthy to be classed as chief of men say nothing like this; so to speak is not their nature; for they relieve the distress of ALL that troubled came to them!

எ : தீர்ப்பார் (G. 95).—ப : பாலார். See பால்.

Comp. K. ch. lxxix, and especially 790. Ellis, p. 232. For the double use of என்னும் see Lex. என்.

Translate, ‘through the innate goodness (இயல்பு), by which they are free from (இலர் ஆம்) any trace of (என்னும்) that way of speaking (என்னுஞ்சொல்).’

தொலைமக்கள் = (செல்லம்) தொலைந்தவர்கள் = ‘the unfortunate.’ See in Lex. இன் and இனை. இன்னர் and இனையர் may mean ‘good’ and ‘bad;’ or ‘such’ and ‘so many.’

206.

அன்பிலாரிடத்த இனியவை உணவில் அன்பரிடத்தக் கூழை உண்ணுதல் நன்று.

பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழக்கல்
அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போற் சினைஞர்மாட்
டெக்கலத் தானும் இனிது.

Hard fare with kindred, better than a feast without love.

More sweet than rice, though white as tiger's claw, with milk and sugar served on plate of gold, by loveless hands, is any tasteless mess, in any dish, when shared with kindred dear as life.

For metre, G. 190; the rhyme is இனவெதகை. Introd. to K. p. xxvi, § III. (v.)

The word அமரார் = நன்னாதார், மேவாதார், விருப்பிலார், அன்பிலார், and பகைவர் in this connexion.

See K. 1065; and comp. here 207, 210, and 217; and Ellis, p. 232. அக்காரத்தோடும், பாலோடும். G. 156.

207.

பகைவரிடத்த இனியவை உண்ணலின் உறவினரிடத்த இலக்கறியை உண்ணுதல் நன்று.

நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருளை வேம்பாகும்;—கேளாய்!
அபராணப் போழ்தின் அடகிடுவர் ஏனும்
தமராயார் மாட்டே இனிது.

Any food with foes bitter, with friends sweet.

Most bitter (*margosa*) is the bounteous meal of dainty food at early dawn in house of those who love us not. Hear thou! though not till evening given, the mess of herbs when eaten with our own is sweet.

எ: கருளை, (உணவு).—ப: வேம்பாகும், இனிது.

நாள்வாய், இல்லத்து, போழ்தின், தமராயார்மாட்டு (G. 63) are all in the 7th case.

208.

ஒருவர் வறுமையால் துன்புற்றகாலத்தத் தாமும் துன்புற்று அவர் இறக்கின்கூட இறக்குமவர்
உறவினர் ஆவர்.

முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டி உண்பாருங் குறடுபோற் கைவிடுவர்;
சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப்படு வார்.

Interested and disinterested friends.

Even those who, like the artificer's small hammer [with slight strokes fashioning the jewel], gently (*முனியாது*), day by day, moulding their patron to their will, eat his food, will drop him (when poverty assails him), as the pincers do the gold put into the crucible. Those worthy to be called friends are like the artificer's rod which enters the fire with it.

K. 521. Ellis, p. 232, where the meaning is missed.

So the proverb:

'குறையு ணட்பளவு தோன்றும்: in reduced circumstances appears the measure of friend-
ship.' [குறையு = வறுமை.]

209.

உறவினர் துன்புறங்கால் துன்புறதலும் இன்புறங்கால் இன்புறதலுமாயி உவநீனும் தாஞ்செய்யும்
உதவி வேறே இல்லை.

நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ—இறுமளவும்
இன்புறுவ தின்புற் றெழீஇ, அவரோடு
துன்புறுவ துன்புறக் கால்?

Sympathy in sorrow and in joy.

O maid adorned with fresh garlands of fragrant flowers! is there one thing that even in other world, friends may perform for friends, if till they die, their joys they share, but shun to share their griefs?

Ellis, p. 232.

The following rather rugged but interesting verse (*Ēlā. So*) expresses a similar idea :

‘சாக்காடு கேடு பகைதனுள்பம் இன்பமே
நாக்காடு நாட்டறை போக்கும்என—நாக்காட்ட
நட்டார்க் கியையிற், நமக்கியைத்த கூறடம்
பட்டாள்வாய்ப் பட்டது பண்பு :

Death, ruin, enmity, affliction, pleasure, evil and good report spoken through the land by busy tongues, when such as these their friends experience,—if men consent to regard these as their own experience [*if they feel their friends' joys and sorrows as their own*],—excellence dwells with them.

நாக்காடு, ‘utter with the tongue.’ நாட்டு + அறை + போக்கு, ‘what goes spoken through the land.’ நாக்காட்ட = சொல்லப்பட்ட இவைகள்.

See B. I. S. 1221 :

‘उत्सवे व्यसने चैव दुर्भिक्षे शत्रुसंकेते ।

राजद्वारे इमशने च यस्तिष्ठति स बान्धवः ॥

He is a friend who stands by us in joy and in sorrow, in hunger, in affliction from enemies, at the door of the prince, and in the burning ground.’

210.

ஒருவர் தம்மாட்டு வீரப்பமுடைய உறவினரில்லிவகண் புல்லரிசிக் கூழையேனும் உண்க !

விருப்பிலார் இல்லத்து வேறிருந் துண்ணும்
வெருக்குக்கண் வெங்கருளை வேம்பாம்;—விருப்புடைத்
தன்போல்வார் இல்லுட் டயங்குநீர்த் தண்புற்கை
என்போடியைந்த அமிழ்து.

Better fast with friends than feast with foes.

The savoury fried *curry*, (in colour) like a cat's eye, which one eats seated apart in the house of those who are without affection, will be bitter as margosa ; but cold gruel (weak and insipid), like clear water, in the house of affectionate equals, is ambrosia that cleaves to the bones.

எ : கருளை, புற்கை.—ப : வேம்பாம், அமிழ்து.

Comp. 206, 207, 217.

In K. 1065 we find தெண்ணீர் (அடுபுற்கை) = அழுத்தமில்லாமல் தெளிந்த நீர்போன்ற கூழ் = ‘without consistency like clear water.’

வெருக்கு adj. form of வெருகு. (§ 131. G. 119.) The figure of the cat's eye indicates ‘brightness and freshness.’

CHAPTER XXII.

SCRUTINY IN FORMING FRIENDSHIPS.

அதிகாரம் ௨௨.

நட்பாராய்தல்

(= நட்புக் கொள்ளத்தக்காரை ஆராய்த் தறிதல்).

Here K. ch. lxxx may be compared. Much stress is laid upon friendship by Tamil writers. Domestic life does not satisfy. A man wants more than his சுற்றம். Rosseau's saying, *L'amitié est l'amour sans le tumulte des sens*, 'friendship is love without the perturbations of passion,' gives one reason why it has been so esteemed by thoughtful men of all times.

Compare நட்பு, கேண்மை, தொடர்பு in Lex.

சிகேகம் and other Sanskrit words are not used here, or in K.

Analysis :

1. Worthy friendships grow more precious with lapse of time, and friendships with the unworthy grow less so. [211.]
2. A man's lineage is the best ground for admitting him as a friend. [212.]
3. Grateful and ungrateful hearts. [213.]
4. Congeniality in friendship. [214.]
5. Constancy. [215.]
6. Three grades of friends. [216.]
7. Faithful though poor. [217.]
8. Really helpful friends. [218.]
9. Friendship with trustworthy persons. [219.]
10. It is hard to drop a friend. This emphasizes the necessity of care in forming friendships. [220.]

211.

முடர் நட்பு முன்னர் இனிதாய்ப் பின்னர் இன்னுதாம்.

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்
குருத்திற் கரும்புதின் றற்றே;— குருத்திற்
கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ என்றும்
மதுரம் இலாளர் தொடர்பு.

Satisfying friendships.

Intimacy with those who understand the real intention (of one's words), and who have acquired wisdom by learning, will at all times be like eating sweet cane from the tender shoots; but attachment to those who have no sweetness of disposition is like eating it in a direction opposite to the tender shoot (it grows harder and less sweet).

Here are two antithetical statements: எ: கேண்மை, தொடர்பு.—ப: அந்நு, தகைத்து.

Ellis, p. 232. This is another version of 138. Comp. also 166 and 125, and K. 782, 783.

The definition of men of cultivated understanding is neat: கருத்தை உணர்ந்து கற்று அறிந்தவர்கள்.

So B. I. S. 1088; Pañch. ii. 37:

‘इक्षोर् अग्रात् क्रमशः पर्वणि पर्वणि यथा रसविशेषः ।
तद्वत् सज्जनमैत्री विपरीतानां तु विपरीता ॥

There is a different taste in the sap of the sugar-cane as you go gradually from the tip joint by joint (or month by month); even so friendship of the good is diverse from that of the evil.’

Here **पर्वन्** has a double meaning: ‘joint’ and ‘change of the moon.’ Thus the Tamil misses the play on the word. Comp. 138, 390, 156.

212.

கற்குடிப்பிறந்தவர் மாறமாட்டார் என்ற உறுதியாற் கிரேகிக்கவேண்டும். மனமறிவது அசாத்தியம்.

இற்பிறப் பெண்ணி இடைதிரியார் என்பதோர்
நற்புடைக் கொண்டமை; அல்லது,—பொற்கேழ்
புனல்ஒழுக்கப் புள்ளிரியும் பூங்குன்ற நாட!—
மனம்அறியப் பட்டதொன் றன்று.

Examine the lineage of a candidate for your friendship.

Lord of the land of flowery hills, where wild-fowl golden in hue fly, scared by the rush of the waterfall!

‘Regarding the nobility of their birth—these will not swerve.’—
To say thus is a good ground of confidence—(a good position to take up); but to say ‘their minds are known,’ is not any (i. e. real ground).

எ: அறியப்பட்டது.—ப: அந்நு.—கொண்டமை. G. 94. பூங்குன்ற நாட = பொலிவையுடைய மலை நாடனே! G. 119, 64. ஒன்று = ஒருநற்புடை.

If you have ascertained that a man is of good family, you have good ground for believing that he will be faithful and unswerving in friendship; but you must not rely upon any supposed knowledge of his disposition. The two grounds of trust (புடை = படசம், 'hypothesis') are, 'they will act as becomes their birth,' and 'I know their hearts.' The former alone is நல்லபுடை, 'a tenable ground of confidence.'

Comp. K. 793, 794.

213.

என்றி யறிந்தவரோடுநானே நட்புச்செய்ய வேண்டும்.

யானே அனைபவர் நண்பொரீஇ—நாய்ப்புனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;—யானே
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்,—எறிந்த வேல்
மெய்யதா வால்குழைக்கு நாய்.

The elephant and the dog, types of false and true friends.

Forsaking friendship with those who resemble the elephant, embrace and hold fast intimacy with those who are like the dog; for the elephant will slay even its keeper though it has long known him; but the dog will wag its tail when it has in its body the javelin (*hurled at it by its angry master*).

எ : ஒருவர் (தொகை), யானே, நாய்.—ப : வேண்டும், கொல்லும், குழைக்கும்—ஓரீஇ = ஒருவி.
கெழீஇ = கெடுவி. G. 79. எறிந்தவேல். G. 143. மெய்யதா = மெய்யதா + ஆ. இதில் மெய்யதா
எ-து ஏழாம் வேற்றமை மயக்கமாகவந்த ஆறாம் வேற்றமை. G. 62, 137*. ஆ = ஆக. G. 140.
= 'while it has the dart in its body.'

Ellis, p. 233. K. 814. Three தனிச்சொற்கள் in lines 1, 2, 3.

214.

மனம் கலந்து நட்புச்செய்தவர் தம்மைநெடு நாள் பிரிந்திருப்பினும் அவர் நட்பை அறிவுடையார் விடார்.

பலநாளும் பக்கத்தார் ஆயினு' நெஞ்சில்
சிலநாளும் ஓட்டாரோ டொட்டார்;—பலநாளும்
நீத்தார் எனக்கை விடல்உண்டோ தந்நெஞ்சத்
தியாத்தாரோ டியாத்த தொடர்பு?

Friends are not to be forsaken because long severed.

Though men dwell side by side for many days, when their souls cleave not (are not congenial), for even a few

days they retain not their friendship. But is it possible to let go attachment's well-knit ties, though those to whom one's soul is knit dwell many days afar?

No intimacy can render uncongenial friendships lasting; and no separation can annul a real friendship.

எ : அறிவுடையார், கைவிடல்.—ப : ஓட்டார், உண்டோ?—செய் : தொடர்பு.

Comp. 237, and Ellis, p. 233. See my K. p. 292.

Note குற்றியல் இகரம் twice in line 4. G. 24. It does not affect the metre.

215.

உயர்ந்தோரோடு ஒருநிலையே நட்பாக வேண்டும்.

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதா நட்பாட்சி;—தோட்ட
கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரு' நட்பாரும் இல்.

Tree-flowers and water-flowers.

The use and wont of friendship is that, what once it has loved it loves always,—like the flower on the tree-branch which having once unfolded afterwards closes not; but who will esteem, or make friends of, those who are like flowers on the surface of the excavated *tank*, which unfold and afterwards close themselves?

Comp. K. 425. Ellis, p. 233. The idea that there should be no fickle caprice in friendship is to be found also in 246. The lotus daily opens and shuts: the tree-flower blooms and remains in full bloom till it withers away!

கோட்டு from கோடு. § 131. தோட்ட for தோண்டின = தோண்டப்பட்ட; or from தொடு for தொட்ட. See Lex. For வேட்டதே வேட்டத ஆம் ($\sqrt{\text{வேள்}}$), comp. 216: இட்டஞான் றிட்டதே, 'what it once has given is given for ever.'

216.

கடை, இடை, தலையானவர் நட்பு இன்னது.

கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்;—தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே
தொன்மை உடையார் தொடர்பு.

Three grades of friends.

The lowest sort of men in friendship are like the *Areca-nut* tree. The middle sort are like the *Cocoa-nut* tree. Attachments to the chief of men—who are old friends—is like the *Palmyra* tree of rare worth: what was given that first day was given once for all.

எ : கடையாயர், இடையாயர், தலையாயர்.—ப : அனையர், அனையர், இட்டதே. கடையாயர் = கடைவரிசையில் உள்ளார். ஆயர் = ஆதினார். G. 82. (7.) அனையர். G. 109. எண்ணும் = எண்ணுதற்கரிய. G. 153, 121.

Read . . . தொடர்பு . . . போன்று . . . இட்டதேயாம்.

This quatrain is a riddle, and the latter half rather puzzles all the commentators. The meaning is this: Some men must be daily cultivated, or their friendship fails. Of these—the lowest type—the *Areca* is the emblem, for it requires daily care and irrigation. Others must be attentively considered for some time, till friendship has become a fixed habit. Of these—the medium type—the *Cocoa-palm* is the emblem, for it requires constant care in its earlier stages only. Others, once friends are friends for ever. Of these—the highest type—the *Palmyra* is the emblem. Planted in the sandy plain, it requires no care, and is of incalculable value (எண்ணரிது) to South India. Comp. B. I. S. 4249.

217.

அன்பினுடைய நட்பினர் இடும் இலக்கறி அமிர்தம்; அன்பிலார் இடும் அருசகையோடுகடிய உணவும் எட்டிக் காய் ஆகும்.

கழுநீருட் கார்அட கேனும்ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்;—விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே ஆயினு மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்.

A dinner of herbs with affection is ambrosia. The greatest delicacies without it, nux vomica.

If one receive you courteously, though what he gives is but rank herbs dressed in water in which rice had been washed, it is ambrosia. To eat from the hands of those who love us not, though it be white rice with rich spicy condiments, is nux vomica.

எ : அடகு, உண்டல்.—ப : ஆம், காய் (ஆகும்).—கார். G. 121, 154. வீழுமிதா = வீழுமியதா + ஆ = ஆக. G. 93.

Comp. 206, 207, 210; and K. 1065. கைத்து may = பொருள், or be a kind of 7th case of கை = at, or from their hand. கழகீர் = அரிசிகழுவினார். G. 153.

218.

சமீபத்திலிருந்தும் உதவிசெய்யாத நட்பராலேபயனில்லை.

நாயக்காற் சிறுவிரல்போ என்கணியர் ஆயினும்
ஈக்காற் றுணையும் உதவாதார் நட்பென்றும்?
சேய்த்தானுஞ் சென்றுகொளல்வேண்டுஞ் செய்வினாக்கும்
வாயக்கால் அனையார் தொடர்பு.

Friendship of those who though near aid not.

Of what value is the friendship of those who being very near, like the little claw on a dog's leg, afford not help as much as a fly's foot? Though you go far to seek it, lay hold of the friendship of those who are like the water-channel that causes the crops in the field to flourish.

எ : நட்பு, ஒருவர் (தொகை).—ப : என்னும், வேண்டும். செயப்படுபொருள் : தொடர்பை.—
நாயக்கால், ஈக்கால். G. 152.

Comp. 263.

219.

அறிவிலாதநட்புக் தீரப்பினியும் இகழ்ச்சியும் இல்லாதருணங்கொப்புமத்தலும் கொடியன.

தெளிவிலார் நட்பிற் பகைநன்று ; சாதல்
விளியா வருநோயி னன்றால் ;—அளிய
இகழ்தலிற் கோறல் இனிதே;மற் றில்ல
புகழ்தலின் வைதலே நன்று.

Four bad things.

Better hate than friendship of the *ignorant*.

Better death than disease which comes on yielding to no remedy.

Sweeter is killing than contempt that breaks the spirit.

Better abuse than undeserved praise.

எ : பகை, சாதல், கோறல், வைதல்.—ப : நன்று, நன்று, இனிதே, நன்று.—நட்பில். (G. 61. ஒப்பு.)
ஆல், ஏ, மற்று, அசைச்சொற்கள். அளிய. G. 140. கோறல் = கொல்லல். G. 41.

Comp. 187. Looking at K. 508-510, I would translate தெளிவிலார், 'persons unworthy of confidence.' K. 816.

In Tel. :

Avivēkitō sūcchamu kannā
Vivēkitō virōdhamu mēlu.

220.

கூடிப் பிரிதல் கூடாது; ஆதலால் தருதியுடையாரையே நட்புக் கொள்ளல் வேண்டும்.

மரீஇப் பலரொடு பன்னாண் முயங்கிப்,
 பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்;—
 பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
 மரீஇப் பின்னைப் பிரிவு.

Never forsake a friend!

When men have formed an intimacy (மரீஇ), separation afterwards even from a snake which slays with its tooth (பரீஇ), causes affliction (இன்னா); therefore associate intimately with many, and for many days take them to your bosom, conform to their tastes and habits (பொரீஇ), and hold fast the really worthy ones.

எ: ஒருவர் (தொகை), பிரிவு.—ப: வேண்டும், இன்னா.—செயப்படு: தக்காரை.—ஏ—ஆசைநிலை. மரீஇ, பொரீஇ, பரீஇ. G. 79. பன்னாண் = பல்நாள். G. 39, 36. பொருட்டக்காச் = பொருளாகத் தக்கவர். G. 57, 37.

So *Avvaiyār*, கூடிப்பிரியேல!

This is corrupt. பரீஇ = பருவி is made for the rhyme.

The idea seems to be: 'Cultivate friendship on all sides, and even if you find some friends dangerous, try to make the best of the matter: *anything is better than dropping a friend!*'

மரீஇ in line 4 is bad metre. Perhaps we may read மரீஇய பின்னே பிரிவு.

See B. I. S. 5375 (also Pañch. ii. 60, iv. 60):

‘यस्य न ज्ञायते शीलं न कुलं न च संश्रयः न तेन संगतिं कुर्यात्।

Form no friendship with him whose disposition, race, and connexions are unknown.’

CHAPTER XXIII.

BEARING AND FORBEARING IN FRIENDSHIP.

அதிகாரம் உக.

நட்பிற் பிழைபொறுத்தல்

(= நட்போரிடத்துளவாகிய குற்றங்களைப்பொறுத்தல்).

There is no chapter with this title in K., though chapters lxxix-lxxxiii deal with friendship. Comp. also K. xvi. This is a very complete chapter in which there is nothing extraneous, and the verses bear the appearance of having been composed by one poet as a connected poem. The motto might be—

'I know not, I ask not, if guilt's in that heart,
I know that I love thee whatever thou art.'

The whole subject of friendship is treated in this work and in the K. in a very earnest, enthusiastic, and real manner. It is a sacred, inviolable bond. Much of what western writers connect only with love between the sexes is here introduced.

Analysis :

1. None are perfect. We must hide in our bosom the faults of our friends. [221, 227, 229.]
2. Never dissolve a friendship, since friends are essentials of life! Tank, fire, hand! [222, 225, 226.]
3. The worth of forbearance. [223, 228.]
4. The pain of friends' unworthiness.—Ignore their faults. [224.]
5. The evil of suspecting friends, and seeking out their faults. [230.]

221.

செகைர் குற்றங்களைத் தம்முள்ளத்தில் மறைக்கவேண்டும்; குற்றமில்லாதவர் பூவுலகிலில்லை.

நல்லார் எனத்தா' நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்!
நெல்லுக் குமிழெண்டு; நீர்க்கு நுரைஉண்டு;
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

Bear with infirmities. None are perfect.

When those to whom with strong desire we cling as good, prove otherwise, keep the sad secret hid,—cling to them still! *The growing grain has husks; the water has its foam; flowers too have scentless outer sheath of leaves.*

எ : ஒருவர் (தொகை), உயி, துரை, புல்லிதம்.—ப : வேண்டும், உண்டு.—என. G. 114. தாம் + னனி = தானனி. G. 33. கொண்டாரை. G. 124. (5.) புல்லிதம். Comp. 266. G. 150. புவிரும் = பூ + இன் + கு + உம். G. 23, 65, 35, 24. அடக்கி seems to govern குற்றங்களை understood, and கொள்ளல் governs கொண்டாரை. One commentator suggests that அடக்கிக் கொள்ளல் means 'trying to repress faults, and amend the erring ones.' But see also 229.

Comp. 75. Ellis, p. 233.

K. So7. So *Avvaiyār*, கொன்றைவேந்தன், 18. குற்றமர்க்கிற் சுற்றமில்லை, 'if you scrutinize faults you will have no friends.'

222.

கல்லோர் பிழை பொறுப்பர்.

செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டோர்,
மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசை வாழ்நர்;
வெறுப்ப வெறுப்பச் செயினும்—பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு!

Bear with your friends' faults, as the cultivator bears with the stream that often bursts its enclosure.

If, though they dam it up, the fresh flood should burst its bonds, men do not feel aggrieved; but straightway imprison it again, for by the precious stream they live: so though their friends again and again do very disagreeable things, men bear with those whose friendship is dear.

எ : வாழ்நர், கொண்டார்.—ப : செய்வர், பொறுப்பர்.—எ, அசைநிலை. செறுத்தோறும் = செறுக்குள் தோறும். G. 153. நீர் நசை = நீரை நசைந்து, அல்லது நீர்ந் நசைவிலை. G. 153. வாழ்நர். G. 95 = வாழ்வர்.

Comp. ch. viii, and especially 77.

The latter clause is difficult: '(men) will endure (even the disagreeables of) the attachment of those whom they have desired (=chosen).' Some take தாம் வீருப்பித் தொடர்பு கொண்டாரைப் பொறுப்பர்.

For the repetition (அடுக்கு) see IIIrd G. 200. Here it is = 'exceedingly great and repeated offences.' Note the தனிச்சொல் in line 3.

223.

பொறுத்தல் நட்பை வளர்க்கும்.

இறப்பவே தீய செயினுந்தன் னட்டார்
பொறுத்த றகுவதொன் றன்றோ?—நிறக்கோங்
குருவவண் டார்க்கும் உயர்வரைநாட!
ஒருவர் பொறைஇருவர் நட்பு.

Bear all things !

Lord of the lofty hilly land, where the bees hum through all the flowery Gōngu-glade!—Though friends should work us surpassing ills, the only thing that is meet is forbearance : *Patience of one is friendship of the twain.*

எ : பொறுத்தல், பொறை.—ப : தருவது, எட்டி (ஆகும்).—இறப்பவே, 'Though they do things so bad as to *pass* (the limits of forbearance).' G. 140. நிறக்கோங்கு உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட! = பொன்னிறத்த கோக்கம்பூவிலே அழகிய வண்டுகள் ஆர்ப்பரிக்கும் உயர்ந்த மலை நாடனே. G. 152, 162. ஒருவர், இருவர். G. 159. ல் + த = ற. G. 38. ந : this is அல்வழி.

224.

நட்டார் செய்த பிழையால் அதிக மனவருத்தம் உண்டாகும்.

மடிதிரை¹ தந்திட்ட வான்கதிர் முத்தங்
கடுவிசை நாவாய் கரைஅலைக்குஞ் சேர்ப்ப!
விடுதற் கரியார் இயல்பிலர்ஏல் நெஞ்சஞ்
சுடுதற்கு மூட்டிய தீ.

¹ 'Ever curling waves.'

To be wroth with those we love, is like fire in the breast !

Lord of the shore where pearls of purest lustre are thrown up by circling waves, and where swift darting boats are borne through the surf!—When friends whom we may not leave have alien hearts, it is as a scorching fire enkindled in the soul.

எ : அரியார்.—ப : தீ (ஆவார்).—மடிதிரை. G. 153. தந்திட்ட. G. 124. (5.) கடு. G. 119.

The student will recognise, in this and many other verses, a beautiful description of the old Pāṇḍiyan country, with its seaboard (சேர்ப்பு), its extensive forests, and limiting hills (வரை).

Some say உம் is understood : . . . முத்தங்கனையும் . . . நாவாய்கனையும். Others render : 'the strand where . . . ships toss up . . . pearls on the shore.'

Ellis, p. 233. K. 799, 809. The idea of the inviolability of friendship is expressed here and in 214, 225, 226 in similar phrases : விடுதற்கரியர், விடற்பாலரல்லார்.

225.

விடத்தகாத நட்பினர் தீமைகளைச் செய்வார் ஆயினும் அவரை நீக்குதல் நலம் அன்று.

இன்னு செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னன்னாய்—போற்றிக்கொள்ளல்வேண்டும்; பொன்னொடு
நல்லிற் சிதைத்ததீ நாடொறு' நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.

Forsake not friends though they wrong you.

Though those, from whom you may not part, do grievous things, O maid who art as Lakshmi! you must still cherish your chosen friends;—fire destroys men's wealth and happy homes, yet is it sought there and kindled every day.

The idea of fire is taken on from 224. Some read பொன்னாக = 'cherish them as gold.' Ellis, p. 233. K. 791.

Comp. B. I. S. p. 472 :

‘**अप्रियाख्यपि कुर्वाणो यः प्रियः प्रिय एव सः ।**

दग्धमन्दिरसारेऽपि कस्य वद्वाचनादरः ॥

He who is dear, remains dear even though he do unpleasing things.

Who ceases to honour fire though it has consumed the most precious things in the house?'

226.

நண்பரைப் பிழையின் பொருட்டெப் பிரியல் ஆகாது.

இன்னு செயினும் விடுதற் கரியாரைத்
துன்னுத் துறத்த றகுவதோ?—துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப!—களைபவோ
கண்குத்திற் றென்றுதங் கை?

Friends are not to be forsaken on account of their faults.

When those from whom it is hard to part do evil things should men at once renounce them?—Lord of the lengthening hills that pierce the sky, whence rarest gifts descend!—Do men cut off their hand because it pricked their eye?

எ : துறத்தல், மனிதர் (தொகை).—ப : தகுவதோ, களைபவோ.—துன்னருஞ் சீர் விண்குத்து நீள் வரை வெற்ப! = கிட்டெதற்கு அரிய நன்மையை உடைய வானைப் பொருத்திய கீண்ட மலை நாடனே!

227.

சினேகிதரை விட்டுப்பிரிந்தவர் பிழை செய்தவரினும் கடையர்.

இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னு செயினுங்
கலந்து பழிகாணர் சான்றோர்;—கலந்தபிற்
நீமை எடுத்துரைக்குந் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரிற் கடை.

Those who forsake friends that have committed a fault are worse than they.

Lord of the cool shore of the shining sea! The perfect ones when they have contracted an intimacy with any, see no faults in them, even if they do things that cause pain. Those who, being without stable wisdom, take up and tell out men's evil deeds after contracting an intimacy with them, are themselves worse than they.

எ : சான்றோர், இல்லாதார்.—ப : காணர், கடை (ஆவர்).—செய்யப்படு : பழியை.—கலந்து = நட்புக் கொண்டபின். நட்புரைத்திருத்த வேண்டினே அல்லாமல் அவர்களுடைய குற்றங்களைப் பலர்க்கு அறிவிக்கக் கூடாது. அவரில். G. 61.

The bond of a friendship once formed is indissoluble.

228.

நட்பினர்செய்த பிழையை உரிமையாற் செய்ததென்று கருதிப்பொறுத்தும் கொள்ள வேண்டும்.

வதிலார் செய்த திறப்பவே தீதெனினும்
நோதக்க தென்னுண்டார்' நோக்குங்கால்—காதல்
கழுமியார் செய்த—கறங்கருவி நாட!
விழுமிதா நெஞ்சத்து ணின்று.

Faults in strangers and in friends.

Lord of the land of resounding waterfalls! Though what those alien to us have done may be surpassingly evil, what is there to be pained at, when you regard it?

Things done by affectionate friends, will be excellent when so regarded by the mind.

Bear patiently all unpleasing actions of men. If they are entire strangers, it must be fated, or it was all one could expect! If friends, regarded in a friendly spirit, all will be good.

Comp. K. ch. lxxxi, esp. 804, 805.

229.

சினேதன் பிழைகளை வெளிப்படுத்தல் ஆகாது.

தமர்என்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமர்அன்மை தாம்அறிந்தார் ஆயின், அவரைத்
தமரினு' நன்கு மதித்துத் தமர்அன்மை
தம்முள் ளடக்கிக் கொளல்.

If friends prove unfaithful, love them the more, and keep the secret of their unfaithfulness in your own bosom.

If we perceive those we have accepted as our own to be not really ours, we must pay even more respect to them than to our own, and keep concealed in our own mind the fact that they are not really ours.

எ : ஒருவர் (தொகை).—ப : அடக்கிக்கொளல். தமர். G. 123. அன்மை. G. 94, 152. நன்கு. G. 120. கொளல். G. 85.

This is 221 with variations. There is a play on தம் throughout.

கொள்ள and பட்டவர் must be carefully separated in construction. தாம் is subject of கொள்ள. பட்டவர், தம்மை is object of அறிந்தார்.

230.

சினேதன் குற்றங்களை வெளிப்படத் தூற்றினவன் சரபம்.

குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபி னாடித் திரிவேன்ஏல்—நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க,
அறைகடல்குழ் வைய நக.

He who pries into his friend's faults shares the punishment of the revealer of secrets.

If, after I have taken a man for my friend, I go about prying into his faults and virtues (other qualities), may I depart whither that man goes who has not kept his friend's secret, while the earth, begirt by the resounding sea, laughs.

எ : யான் (தொகை).—ப : செல்க.—காவா = காக்காமல். செல்வுழி = செல், வ், உழி. G. 153, 63, 152, 25. செல்க. G. 85.

Comp. Ellis, pp. 233, 234. See 238, 158.

[So in this more ancient verse :

‘பொருத்திய கேண்மையின் மறையுணர்ச் தம்மறை

பிரித்தக்காரற் பிறர்க்குரைக்கும் பீடிலார் தொடர்புபோல் :

Like the friendship of the dishonourable who learn your secret when joined in intimacy with you, and divulge it to others when separated from you.’—சுவீத. i. 25.]

CHAPTER XXIV.

UNREAL FRIENDSHIP.

அதிகாரம் ௨௪.

கூடாநட்பு

(= உள்ளே கூடாதிருந்தே புறத்திலேகூடநட்பவரிட்பு;—
பொருந்தாதசநேகம்).

This is in K, தீகட்பு and கூடாநட்பு, chapters lxxxii, lxxxiii. The idea is of a seeming friendship without any bond of heartfelt affection.

Analysis :

1. False friends cling to you only so long as it serves their own interests to do so. [231.]
2. Contrast between friendships contracted with worthy and unworthy persons: 'Rain and drought;' 'Heaven and hell;' 'Honey and margosa.' [232, 233, 239.]
3. Friendship with men of unloving souls, blazes up suddenly, and as quickly dies down: 'Fire in the straw!' [234.]
4. Avoid men who glibly promise impossibilities, and yet delay to perform what is in their power. [235.]
5. Trust none on account of their birthplace and associations. [236.]
6. Flippant, irreverent people are bad friends. [237.]
7. A spirit of self-sacrifice is essential to friendship. [238.]
8. Pleasing exterior and worthless character. [240.]

231.

கூடாநட்பினர் தங்கருமம் முடியும் அளவும் ஒருவரைகட்புச் செய்து அத முற்றியபின் அவரை விட்டுக்கொவர்.

செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றுங் கிடப்பர்;—கறைக்குன்றம்
பொங்கருவி தாமும் புனல்வரை நன்னாட!
தங்கரும முற்றுந் துணை.

Unreal friends cling to you till they have gained their desire.

Lord of the pleasant well-watered mountain land, where boiling waterfalls pour down from the dark hills! (Poor men) linger beneath the old roof that affords no shelter, baling out the water, and making mud embankments, and enduring the down-pour; (even so unreal friends stick by you) *till their purpose has been attained.*

எ: (வறியவர், or சிலர், or கூடாநட்டினர்).—ப: இடப்பர்.

This is very elliptical. This and the next verse are genuine reminiscences of the south-west monsoon season in the Tamil country.

K. 813. ஆச=ஆசச்செய்து.

In *Nannil* 1, the idea of disinterested kindness is prettily illustrated:

‘பூக்கை புகழ்வோ நாவிந்ருதவுநயந்த,

Is it for praise that the fair hand kindly serves the tongue?’

232.

கல்லோர் நட்பு மழையைப்போலும்; தீயோர் நட்பு வறட்சியைப்போலும்.

சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்கும்
மாரிபோன் மாண்ட பயத்ததாம்;—மாரி
வறந்தக்காற் போலுமே,—வால்அருவி நாட!
சிறந்தக்காற் சீரிலார் நட்பு.

The friendship of the excellent like rain; of others like drought.

Lord of the land of pure (white, foaming) waterfalls! The friendship of the virtuous is of exceeding excellence, and yields glorious results—like (seasonable) rain; but the friendship of the vicious, even in the time of its exuberance, is as when the rain fails in the time of drought.

எ: கேண்மை, நட்பு.—ப: ஆம், போலும்.—ஏ, அசைநிலை. சீரியார்=சீரையுடையர். G. 93. சிறப்பிற்கும்=(சிறப்பு+இன்+து+ஆம்)=சிறப்பினையுடையதாகி. G. 93. பயத்ததாம்=பயனையுடையதாம். G. 93.

Ellis, p. 234.

233.

அறிவுள்ளோர் சினேகம் மோட்சத்தைப்போலவும்; அறிவில்லார் சினேகம் நரகத்தைப் போலவும் ஆகும்.

நுண்ணுணர்வி னொரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே ஒக்கும் விழைவிற்கூல்;—நுண்ணூல்
உணர்விலர் ஆசிய ஊதியம் இல்லார்ப்
புணர்த விரயத்துள் ஒன்று.

Bliss enjoyed with the wise is heaven; association with the ignorant
and worthless is hell.

Enjoyment of the society of men of refinement resembles the heavenly world in the pleasure it affords. Closest contact with those destitute of fine perception of the value of learned pursuits—men who gain no wisdom from you, nor you from them—is one of the hells.

எ: நுகர்வுடைமை.—ப: விழைவிற்கூல், ஒன்று (ஆகும்).—ஏ, ஆல், அசைநிலைகள். நுகர்வுடைமை (நுகர், வ், உடைமை). G. 153. விழைவிற்கூல்=விழைவினது. G. 93. ஒக்கும். G. 125.

Ellis, p. 234. For the 'hells,' see Jī. Chin. xiii, § 10. நரககதித்துன்பம், 164-178.

234.

அன்பில்லாருடன் கொண்டகட்பு நிலைநிலவாது.

பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும்,—அருகெல்லாஞ்
சந்தனநீள் சோலைச் சாரன் மலைநாட!
பந்தம்இ லாளர் தொடர்பு.

Intimacy with those who have no sympathy is like fire in the stubble.

Lord of the land where wide groves of *sandal* cover the hilly slopes! Friendship with those who feel not its real obligation, like fire in the straw (suddenly) appears, seeming as though it would increase, but never advancing dies out.

எ: தொடர்பு.—ப: நந்தும்.—வைத்தீப்போல்=வைக்கோல் நெருப்பைப்போல். G. 132. நீள்=நீண்ட. G. 153.

Ellis, p. 234.

235.

செய்ய இயலாதவை செய்வோம் என்றலுஞ் செய்ய இயலும் கரிமக்கனக்செய்யாது தாழ்த்தலும் கூடா
கட்பின்ருணம்.

செய்யாத செய்து' நாம் என்றலுஞ் செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக்கொண் டோட்டலும்—மெய்யாக
இன்புறாஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறாஉம் பெற்றி தரும்.

Boastings and delays.

The promising to do what cannot be done, and the putting off and leaving undone through delay things that could be done, will forthwith bring experience of sorrow even to those who have contemned truthfully the pleasant experiences of life (ascetics and saints).

As we say: 'These things would anger a saint.'

Comp. N. N. V. 71, where this verse is evidently quoted: 'செய்க்கடவ அல்வனவுஞ் செய்தும் மன் என்பார், they will promise to do anything, good or bad.'

செய்தும் = செய்வோம். Tel. *chē-tu-mu*. G. 83.

பெற்றி is redundant: (Lex.) இன்புறாஉம்பெற்றி = இன்பம்.

236.

பெரியோருடன் கட்டுக்கொண்டாலும் கீழோர் கல்வோர் ஆகார்.

ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா;
பெருநீரார் கேண்மை கொளினுநீர் அல்லார்
கருமங்கள் வேறு படும்.

The water-lily does not become a lotus by being in the same tank with it: so evil persons will act in conformity with their natures.

The *Āmbal* (water-lily) does not equal the expanding *Kuvalai* though born and growing together with it in the same pool: though they attain to intimacy with those of generous instincts, the deeds of men in whom these instincts are lacking will be diverse.

எ: ஆம்பல், கருமங்கள்.—ப: அல்லா, வேறுபடும்.—செயப்படு: குவளையை.—நீர் = நீரிலே G. 152. கடைத்தும் = இடத்தை உடையன ஆயினும். G. 93, 113. ஒக்கல்லா = ஒக்க மரட்டாறு (ஒக்கு + அல்லா). G. 125, 89. கொளினும் = கொண்டாலும். G. 86, 142.

There is a play on the two uses of நீர் = (1) *water*, (2) *nature*.

237.

மனக்கலப்பில்லார் நட்பு ஒன்பந்தருவதாகும்.

முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் நெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கு மலைநாட!—இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.

Friendship with the uncongenial is bad.

Lord of the hilly land where the immature little monkey, with its finger like a bean-pod, will flip its father when it meets him, and poke him and snatch fruit from him!
Afflictive indeed is friendship with the uncongenial.

எ : நட்பு.—ப : இன்னாத.—முற்றல் = முற்று + ஆல்வாத. G. 153.

As in other verses, the address to his patron harmonizes with the theme: the picture of the flippant little ape is intended as a satire upon the presumption of the young men whose forward behaviour in the learned assemblies and elsewhere was distasteful to him. Comp. ch. xxxii.

Comp. B. I. S. 3666 :

‘साम्याद्भि सख्यं भवति वैषम्यान्नापपद्यते ।

By congeniality friendship exists: by uncongeniality it grows not.’

ஒற்றுமை = சாம்ய்.

238.

நன்பனது குறைதீராதவனுக்கு உறுஞ்சரபம்.

முட்டுற்ற போழ்தின் முடுகினன் ஞர்உயிரை
நட்டான் ஒருவன்கை நீட்டேன்ஏல்—நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க,
நெடுமொழி வைய நக.

The curse of him who does not offer his life for his friend.

If I hasten not to put forth my hand and offer my precious life to my friend when in distress, may I depart whither he goes who has violated the sanctity of his friend's wedded wife, while the far-famed world laughs!

எ : யான் (தொகை).—ப : செல்க. G. 85. ஆர். G. 121. செல்வுழி = செல் + வ் + உழி;
இதில் வ் இடைநிலை. G. 153.

Ellis, p. 235. Comp. 230.

239.

கலலோர் கட்டி இனிது; மற்ரேர் கட்டி கைப்பு.

ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து,
வேம்படு நெய்பெய் தனைத்தரோ,—தேம்படு
நல்வரை நாட!—நயம்உணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்டி.

Bitter for sweet.

Lord of the land of goodly hills where honey flows! To forsake the friendship of those who know the right, and cultivate that of shallow pretenders to knowledge, is like emptying out cow's *ghee* from a vessel and pouring into it *margosa* oil.

எ: கட்டி (க்கொர்ளல்).—ப: அனைத்து. அரோ, அசைரிஸ். G. 153. தேம்=தேன். பெய் தனைத்து=பெய்தாற்போலும். G. 137, 93. பெய்து=பெய்தால். ஓரீஇ=ஓருவி. G. 79.

240.

உருவுடையானிடத்து உபகாரியாத்நன்மையின்மையும் அறிவுடையார் தீயினத்தாராகுதலும் தியன்.

உருவிற் கமைந்தான்கண் ஊராண்மை இன்மை
பருகற் கமைந்தபா னீர் அளா யற்றே;
தெரிவுடையார் தீயினத்தர் ஆகுத னாகம்
விரிபெடையோ டாடிவிட் டற்று.

A specious outward appearance without a liberal spirit.

The absence of generosity in those whose exterior is pleasing, is like the mingling of water with the milk provided for food: when men of understanding take to bad company it is like the disporting of a *Cobra* with a female viper.

எ: இன்மை, ஆகுதல்.—ப: அளாயற்ற, விட்டற்று.—அளாய்=அளாவி. அளாய், விட்டு, இவை அளா வினால், விட்டால் என்று பொருள் கொள்ளும். G. 117. பானீர்=பாலிலேகரை. G. 152.

CHAPTER XXV.

THE POSSESSION OF PRACTICAL WISDOM.

அதிகாரம் ௨௫.

அறிவுடைமை

(= கல்விகேள்விகளானுய அறிவுடையனாதல்; or காரியாகாரியங்களைத் தெரிந்து கொள்ளும்புத்தி).

In Sanskrit ज्ञानं, विवेकं, बुद्धि.

Chapter xliii of the *Kurra!* bears the same title, but there is little agreement. The wisdom here meant is sound, practical common sense.

Analysis :

1. Moderation and delicacy in treatment of vanquished enemies is enjoined :
'Parcere victis.' [241.]
2. Humility befits the poor. [242.]
3. Do not judge men by their place of birth. [243, 244, 245.]
4. Fickleness in friendship is to be shunned. [246.]
5. Pleasure arises from friendship of the truly wise, and pain from that of the foolish. [247.]
6. Man makes himself. [248.]
7. It is wisdom even for the learned to yield to necessity, and in the way of business to follow in the train of ignorant but necessary patrons. [249.]
8. The three essentials of a consummate life. [250.]

241.

அறிவுடையார் பகைவர்வலி குன்றியகாலம் அறிந்து போர்க்குச் செல்லார்.

பகைவர் பணிவிட நோக்கித்—தகவுடையார்
தாமேயு' நாணித் தலைச்செல்லார்;—காணாய்!
இளம்பிறை ஆயக்காற் றிங்களைச் சேரா
தணங்கருந் துப்பின் அரா.

Generosity to fallen foes.

Worthy men, when they behold where foes are foiled, themselves too feel sore abashed, and do not hasten on to crush them. Behold, the strong invulnerable dragon draws not near the moon (to swallow it) when it is in its tender crescent days!

எ: தகவுடைமார் (சீ), அரச.—ப: செல்லார், காணும், சேராத்.

The rhymes are quite irregular.

See K. 773. This refers to *Rāhu* (இராகு), a Daitya, raised to the skies, who causes eclipses by his efforts to swallow his old enemies, the sun and moon. Eclipses do not occur when the moon is in its crescent stage, which is the occasion of the poet's quaint conceit.

அணக்கு அரும் துப்பின் அரச is doubtful: 'the dragon (possessed) of a strength which hardly (*suffers*) affliction;' or 'of a strength (which *inflicts*) sore affliction.'

So the proverb inculcates courtesy to foes:

‘வல்லார் இனத்தால் வந்தினப்பாறும்
என்று சொல்லாதிரார்க்கள் சத்தவீரர்கள் :

Perfect heroes will not refrain from inviting their wearied foes to take repose.' See G. 5. 95.

242.

அடக்கத்தின் மாட்சி.

நளிகடற் றண்சேர்ப்ப! — நல்கூர்ந்த மக்கட்
கணிகலம் ஆவ தடக்கம்; — பணிவில்சீர்
மாத்திரை இன்றி நடக்குமேல் வாழும்ஊர்
கோத்திரங் கூறப் படும்.

Self-restraint an ornament.

Lord of the cool shore of the spreading sea! To men in poverty a modest self-restraint is the chiefest ornament. If a man live in unbending pride, and in a manner unbefitting his position, his fellow-townsmen will revile his race.

எ: அணிகலம், கோத்திரம்.—ப: அடக்கம், படும்.—ஊர் = ஊராராலே, G. 152, 162. Or ஊரிலே, *in the town where he dwells*, or *by his fellow-townsmen*.

But for his presumption the lowness of his origin might have been overlooked: he provokes men to look into it.

கடக்கும் = கடப்பான். This form = Tel. aor. *naḍu-chu-nu*: it is used for all persons. So in 250 (probably) முடியும் = முடிக்கும் = முடிப்பான்.

243.

யாவரும் நல்லொழுக்கமுடையானன்றிப் பிறப்பிடத்தான் முத்திபெறார்.

எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்கா கா!
தென்னாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால்
தன்னாற்றான் ஆகு' மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்.

Character, not birthplace.

Whatever soil you sow it in, the *Strychnos* nut grows not into a cocoa-palm. Some of the Southern land have entered Paradise! It is man's way of life that decides his future state. Full many from the Northern land are denizens of hell.

வடதிசை = வடதிசையிற் பிறந்தாருள்ளும்.

This is doubtless a reminiscence of strife between Jains and Brāhmins, but is not quite in harmony with 212. Sanskrit is வடமொழி, 'the northern speech,' while Tamil is தென்மொழி, 'the southern speech' (தென்மொழி, தமிழ்).

244.

அறிவுடையார் தீயாரோடு கூடினுந் தாந்தீயர் ஆகார்.

வேம்பி னிலையுட் கனியினும் வாழைதன்
தீங்குவை யாதுந் திரியாதாம்;— ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.

Good men not affected by corrupt influences.

Though ripened amid margosa leaves the fruit of the plantain loses no atom of its sweet flavour. Even so the friendship of men of noble mood, although their race be evil, can hardly work ill to the mind.

ஏ : வாழை, பக்கம்.— ப : திரியாது, அரிது.— மனம் = மனதிலே or மனதாக்கு. ? இலை or நிலை.

There is an ambiguity in the original. It seems to mean, 'Noble men can hardly be corrupted even by friendships inadvertently formed with bad men.'

Perhaps we must understand திரியாது as pred. to கேண்மை, and so make three sentences. பக்கம் அரிது = 'it is a rare case that.'

See G. C. 99:

‘வஞ்சகர்க்கெத்தனை வாஞ்சையாய் நடக்கினும்
கெஞ்சகந் தன்னில் நேசம் கொள்ளார்.

கெஞ்சார வஞ்சகர்க் கெத்தனை செய்யினு நேசம்கொள்ளார்
அஞ்சாயன் மென்ருயின் முட்டையைத் தன்முட்டையாம் என்றெண்ணி
எஞ்சா தடைகிடங்கும் கருங்காசும் இகல்வினைக்கக்
குஞ்சாகிப் பூக்குயிலாம்

With whatever affection you treat treacherous persons they will never love you in their hearts.'

The illustration gives the obverse: 'The *Kuyil* (bulbul), though hatched by a black crow, is a bright-plumaged *Kuyil* still.'

245.

ஒருவர் தம்மனத்தின் தன்மையால் நல்லர் தீயர் ஆவார்கள்.

கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கு' மலைசார்ந்தும்
உப்பீண் டுவரி பிறத்தலாற் றத்தம்
இனத்தனையர் அல்லர்—எறிகடற்றண் சேர்ப்ப!
மனத்தனையர் மக்கள்என் பார்.

Not environment, but mind makes the man.

Though close by the sea, sweet waters oftentimes spring up there; on the hill-side the waters often gush out all brine! Thus men are not as their race.—Lord of the dashing sea's cool shore! Men are as their minds.

K. 595, p. 271; Ellis, p. 235. This seems to contradict 146.

The idea that 'the mind's the standard of the man,' is a favourite one in Tamil. But *Tiruvalluvar's* (595)

*'With rising flood the rising lotus' stem unwinds;
The height of men is measured by their minds,'*

is unequalled. It is curious to read in Landor's *Gebir*,

*'The sea-bird rises as the billows rise;
Not otherwise when mountain floods descend
Smiles the unsullied lotus glossy-haired.'*

B. I. S. 1831, 1832 :

‘कुलादपि वरं शीलं ।

Good character is better than high birth.’

‘कुलीनमकुलीनं वा वीरं पुरुषमानिनम् ।

चारित्र्यमेव व्याख्याति शुचिं वा यदि वाशुचिम् ॥

Whether a man is of high caste or not, whether he is a hero or a pretender, whether he is pure or impure, his conduct alone declares.’

246.

அறிவுடையார் ஒருவரோடு ஒருகாற்புணர்த்தலும் ஒருகாற்பிரிதலுமாக நட்புச்செய்யார்.

பராஅரைப் புன்னை படுகடற்றண் சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ, நல்ல
மறூஉச்செய்தி யார்மாட்டுந் தங்கு மனத்தார்?
விராஅய்ச் செய்பாமை நன்று.

Against caprice.

Lord of the cool sea-shore, where flourishes the thick-stemmed laurel! Men whose minds are good (constant), and who adhere to whomsoever they have formed an intimacy with, will not sometimes avoid men, and at other times be intimate. It is good not to have fits of alternating warmth and indifference.

எ: மனத்தார்; செய்யாமை.—ப: செய்பவோ; நன்று.—செய்: ஒருவுதல், ஒட்டல்.

This is probably corrupt.

Comp. K. 425 and Nāl. 215; Ellis, p. 235.

The learned commentator on *Ji. Chin.* i. 191, quotes மருஉச்செய்து, and says it is parallel to கழுஉச்செய்து = கழுவி. This would lead us to translate 'clinging to' = மருவி. But see Lex. இ is சூறியலிகரம். G. 24.

This is better than making செய்தி a noun, as several editors do, rendering 'even in the case of persons of seemly and good conduct.' Again Ellis and others translate விரலிச்செய்யாமை நன்று, 'it is better to contract no friendship.' See விரவு in Lex.

247.

உண்மையறிவுடையாரோடு கூடின இன்பமும் அகிலில்லாரோடு கூடின துன்பமும் உண்டாம்.

உணர உணரும் உணர்வுடையாரைப்
புணரிற் புணருமாம் இன்பம்;—புணரின்
தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமா' நோய்.

Good and bad associations.

Join the men who thoroughly feel true wisdom's inner sense, and forthwith joy joins you. Join yourself to men devoid of the accurate perception of knowledge, and then parting from them is parting from pain.

ஆம் is twice redundant. This resembles 168.

Comp. also K. 839; Ellis, p. 235.

248.

ஒருவன் தன்னை நன்னிலைக்க ணிறுத்துதல் முதலியவற்றிற்குத் தன்னறிவுடைமையே காரணம்.

நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானுந்—தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும்—நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானுந்—தன்னைத்
தலையாகச் செய்வானுந் தான்.

Man makes, unmakes, and ennobles himself.

He that establishes a man in good, and he that disturbs that good position and casts him down, and he that more and more exalts a man and establishes him, and he that makes a man head (among men) is (the MAN) HIMSELF.

தான் does all: for 'man is man, and master of his fate.'

So, 'இம்மைக்கும் உம்மைக்குந் தம்மை உடைமைதலை: self-mastery is of primary importance for both worlds.'

The rhymes are altogether irregular.

B. I. S. 895 :

‘आत्मना विहितं दुःखम् ।

आत्मना विहितं सुखम् ॥

By *oneself* is suffering fixed ;

By *oneself* is happiness secured.'

B. I. S. 892 :

‘आत्मा ह्येवात्मनो बन्धुरात्मैविरपुत्रात्मनः ।

Each man is his own kinsman ;

Each man is his own enemy.'

249.

அறிவுடையார் தாம் கருதிய கருமத்தை முடித்தற் பொருட்டுமொடர்பின் சேறல் அறிவின்மை அன்ற.

கரும வரிசையாற் கல்லாதார் பின்னும்
பெருமை உடையாருஞ் சேறல்—அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடற் றண்சேர்ப்ப!
பேதைமை அன்ற தறிவு.

It is prudent sometimes to sacrifice pride.

Lord of the cool shore of the sounding sea, where from old time the billows roar!—In the course of their affairs

when even great men follow after the unlearned, this is not folly but wisdom.

It is wisdom (here = prudence) to serve fools, and to submit to them in the 'course of business (கர்மவரிசையால்).'

250.

பொருண்முயற்சியும் போகதகர்ச்சியும் அறஞ் செய்கையும் ஆடிய இம்மூன்றும் முற்றும் ஆயின்
அவனுக்கு அதனிலும் ஊதியம் இல்லை.

கருமமும் உள்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்யா—ஒருநிலையே
முட்டின்றி மூன்றும் முடியுமேல், அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.

A perfect life-voyage.

If a man has wrought all fitting works, enjoyed all seemly pleasures, done deeds of charity to worthy men : if he shall have accomplished all these three unchecked, in this one state, of him men will say: '*that is a ship that has gained the haven.*'

படா, தவ்வா, செய்யா. G. 86 (க).

Such have passed

'Through Death (இறப்பு) and Birth (பிறப்பு) to a diviner day.'

And this fittingly closes the chapter on Wisdom ; for this is its consummate work.

The verse probably refers to *Kāvīri-pūmpaṭṭinam* (Caveripattam : காவிரிபூம்பட்டினம் or புகார், where the hero of the famous poem, *Ṣilappathigaram*, lived. காவிரிபுகும்பட்டினம் = 'the town where the Caveri enters the sea'). This was one of the five chief cities of the *Ṣōṛa* kingdom. Here, the legend says, there lived a princely merchant named Panthan (? பாந்தன், S. பான், and M. = a traveller : Sinbad, *the sailor*), of whose history this quatrain may well be a summary. A poem, of 100 quatrains, in his praise, absurdly ascribed to *Avvai*, exists under the title of Panthan-anthāthi.

CHAPTER XXVI.

THE LACK OF PRACTICAL WISDOM.

அதிகாரம் உகூ.

அறிவின்மை

(= முக்கூறிய பகுத்தறிவில்லாமை).

Chapters xxxiii, xxxiv are on closely-allied subjects. Comp. K. also, chapters lxxxiv, lxxxv.

This treats of the absence of that plain, practical common sense which is extolled in chapter xxv.

The Jain devotees—or wandering bards of whatever class—are at their best when satirizing the world's folly, which they do contemptuously and with unfeeling bitterness. They give life-like cartoons exhibiting the fool in action.

Analysis:

1. Accurate perception is the one thing needful : mere ornament is nothing. [251.]
2. A learned man must not expect to be wealthy also : discontent is folly. [252.]
3. It is folly to neglect education. [253.]
4. An ignorant man is a dog in the learned assembly. [254.]
5. It is folly for a learned man to speak in an assembly of the ignorant. [255.]
6. It is folly to be always chattering. [256.]
7. It is folly to try to teach fools. [257-260.]

251.

ஒருவர்க்கு அறிவின்மை வறுமை ஆம்; அறிவுடைமை செல்வம் ஆம்.

நுண்ணுணர் வின்மை வறுமை; அஃதுடைமை
பண்ணாப் பணைத்த பெருஞ்செல்வம்; எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ
கண்ணவாத் தக்க கலம்?

Lack of accurate perception is poverty. Mere externals are nothing.

The want of refined knowledge is poverty, its possession is very great and abundant wealth. When one considers, will not a sexless creature, more woman than man, adorn herself with the jewels that her eye desires?

நண்ணுணர்வு is that subtle, instinctive sense of what is fitting and right, which makes the virile mind despise mere outward ornament.

அவாய் = அவாவி. அவாத்தக்க = அவாவத்தக்க. See Lex. அவா.

This is K. 841.

A comparison of *Nannūl* 264, throws light on the (to us) strange illustration used by the poet. The பேடு may assume either masculine or feminine attire; but when its nature inclines to the feminine, and the masculine element is overborne, the creature naturally and instinctively puts on feminine ornaments, forfeits its place as male, and is styled பேடி. The regard for mere external adornments shows the prompting of a lower nature.

Comp. N. N. V. 24. For பண்ண, etc., see § 223, Lesson LXX.

252.

அறிவோர் வழியாகவும் அறிவில்லார் செல்வராகவும் இருப்பதற்குக் காரணம்.

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்
தல்லல் உழப்ப தறிதிரே!—தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி உறைதலாற் சேராளோ
பூவின் கிழத்தி புலந்து.

Why the goddess Fortuna avoids the learned.

Men of vast and varied lore are seen in low estate, and suffer want. Would you know the reason? The anciently renowned 'Lady of the tongue' abides with them. 'The Lady of the flower' is jealous, and draws not near!

Sarasvatī, goddess of learning, and Lakshmī, goddess of wealth and good fortune. One dwells on the tongue, the other on the lotus. Comp. 266.

The first book of the *ſi. Chin.* is called நாமகனிலம்பம் = 'Sarasvatī-Canto,' because it gives an account of the hero's education. See Nīti. 7, where she is styled கலைமகள்.

There are two readings here: அறிநிர்எல் = 'if you would know,' or அறிதிரே = 'know ye.' உழப்பது is direct object: 'See the sufferings!' Comp. 106.

253.

கல்லாதவன் கற்றவர்கையிலே அறிவின்மையால் அவமதிக்கப் படுவான்.

கல்லென்று தந்தை கழற அதனைஓர்
சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன்—மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் வீட்ட விளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.

Folly of refusing to learn in youth.

He who, when his father urgently bade him learn, did not take it as a serious matter, but contemned it; when, before many men, some one gently presents a written palm-leaf, will in anger fetch a stick to beat him as guilty of an insult.

This is an ambiguous verse: விளி is either 'call' or 'grow angry,' or இனி, 'contemn.' Commentators differ. I take it thus: the man cannot read, and when in an assembly some one quite courteously offers him a manuscript, he takes it as a reflection on his ignorance, and begins to belabour him. See வழு. வழுக்கோல் is either 'a stick faultily used,' or 'a stick that punishes a fault.'

Comp. *Mū.*:

‘கவைஆதிக் கொம்பாதிக் காட்டகத்தே நிற்கும்
அவைவளவலாம் அல்ல மரங்கள்;—சவைநடுவே
நீட்டோலை வாலியா நின்றான் குறிப்பறிய
மரட்டா தவனே மரம்;

All that stand in the forest with forked branches and boughs are not *trees*; he that stands in the midst of the assembly unable to read the letter presented to him, and that cannot understand its meaning (or, *cannot take a hint*) is a tree.'

Comp. B. I. S. 3873:

‘புற புत्र சदा नित्यमक्षरं हृदये कुरु ।

Read, my son, ever, and take letters to thy heart.'

254.

கற்றறிவில்லான் கற்றோர் அவையில் வானா இருக்கினும் ஒன்றை உரைக்கினும் பயனில்லை.

கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாளர் இடைப்புக்கு,—மெல்ல
இருப்பினு' நாய்இருந் தற்றே, இராஅ
துரைப்பினு' நாய்குரைத் தற்று!

An ignorant man is a mere cur!

When a man who has grown up without learning enters the society of the wise, if he sit still, it is as if a dog sat there; and if he rise to speak, it is as though a dog barked.

எ : ஒருவன் இருப்பு (தொகை), உரைப்பு.—ப : அற்று.

இருத்தற்றே = இருத்த அற்று. See under அன். K. Introd. xxiv, § 10. This is a very favourite form with the author of the *Kurraļ* also.

255.

அறிவுடையார் மூடர் சபையில் தாங் கற்றவைகளைச் சொல்லார்.

புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
கல்லாத சொல்லுங் கடையெல்லாம்;—கற்ற
கடா அயினுஞ் சான்றவர் சொல்லார், பொருண்மேற்
படாஅ விபொக் கறிந்து.

Cast not pearls before swine.

All the baser sort consorting with scholars of a heterodox and low school, will utter illiterate rubbish; but men replete with learning, though urgently asked, utter not the results of their learning, knowing that (the askers) would fail to apply their minds to the import of what was said.

எ : கடை, சான்றவர்.—ப : சொல்லும், சொல்லார்.—செ : கல்லாத, கற்ற. G. 95. விபொக்கு.
G. 86.

Comp. 314.

256.

அறிவுடையார் தம்மறதிகக்குசி உரையார்; அறிவிலர் அஞ்சாதாரைப்பார்.

கற்றறிந்த நாவினார் சொல்லார்தஞ் சோர்வஞ்சி;
மற்றையர் ஆவார் பகர்வர்; பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை ஒலி.

Modest silence.

Men of learned tongues are silent, fearing some slip; others (ignorant men) will speak out; on the Palmyra tree the dried-up leaves make a loud rustling noise; but evermore the green leaf gives forth no sound!

Comp. K. 642, and N. N. V. 23. பச்சு, see பசு (§ 131, G. 121).

See B. I. S. 1184:

‘उन्नमो नातिवक्ता स्याद् अथमो बहुभाष्यकः ।

The worthiest man should not be an excessive talker. The lowest is a man of many words.’

257.

அறிவிலார்க்கறநெறிகளைக்கூறின் பயன்படாது கெடும்.

பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித்தற்றால்
நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்,
குன்றின்மேற் கொட்டுந் தறிபோற் றலைதகர்ந்து
சென்றிசையா ஆகுஞ் செவிக்கு.

Good instruction thrown away on thankless people.

When you expound the way of virtue to ungrateful people,—which is like mashing up sweet mangoes for a pig in a food-trough,—those virtuous teachings lose all their force—have their point (தலை) broken (தகர்) by the obtuseness of the disciple—and do not enter into, or suit his ear,—like a stake which one would drive in on the side of a hill.

எ : அறத்தாறு.—ப : இசையா ஆரும்.

The union of two comparisons here is perplexing. First, good teaching is wasted on fools; secondly, it is like a wooden peg (or an axe) shivered by contact with a rocky mountain; i. e. its effect is lost through the obtuseness of the pupil. Arrange (அவ்வறத்தாறுளை) தகர்ந்து சென்ற செவிக்கு இசையாது ஆரும்.

258.

தவம் செய்யாதவனுக்கு நல்லறிவுதரும் பொருள்களைக் கூறலாகாது.

பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வால்தாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று;
கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா
நோலா உடம்பிற் கறிவு.

Learning requires discipline.

Though you wash it with milk for many days and dry it, charcoal on no hypothesis becomes white! So into the undisciplined body wisdom enters not, though you teach it, driving it in with a stick.

கடாஅய் = கடாவி.

இருத்தது + அன்ற, 'it is not a thing that ever was:' contracted into இருத்ததன்று, இருத்தன்று. See ஆல். புகல் ஒல்லா = புகமாட்டாத, பிரவேசியாத. G. 89.

B. I. S. 7303:

‘स्वभावो यादृशो यस्य न जहाति कदाचन ।

अङ्गारः शतधीतेन मलिनत्वं न मुञ्चति:॥

A man's innate disposition does not leave him ever! Wash charcoal a hundred times and its blackness leaves it not.'

Comp. also *Vēm.* ii. 52.

259.

அறிவிலார்க்கு அறிவுடையார் வாய்ச்சொற் பயன்படாது.

பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லா
திழிந்தவை காமுறுஉம் ஈப்போல்,—இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினூர்க் கென்னாகுந் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொற் றேர்வு?

The fly desires not the fragrant honey. The base esteems not sweet and powerful words.

To those whose minds are full of foul things,—like the fly which goes not to feed on the flower that pours forth sweetness and breathes perfume, but fixes its eager desire on ordure,—what clear comprehension can there be of the lucid words full of honied sweetness that issue from the mouths of the worthy?

எ : தேர்வு.—ப : என்னாகும்?

பூமிசைதல்செல்லாத, 'not going to feast upon the sweet fragrant flowers.' தாம் is a mere expletive.

260.

அறிவிலான் கற்றோர்சொல்லும் துட்பமாதிய பொருளைக் கேடகவிரும்பான்.

கற்றார் உரைக்குங் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ்சு தைத்தலான்—மற்றும்ஓர்
தன்போல் ஒருவன் முகநோக்கித் தானும்ஓர்
புன்கோட்டி கொள்ளும்ஆங் கீழ்.

**The base man rejects the words of the learned, and seeks the assembly
of congenial fools.**

The base man does not apprehend the faultless words of accurate instruction which the learned utter. These pain his mind. He therefore looks in the face of some other one like himself (for encouragement), and convenes a wretched assembly of his own: i.e. *He finds one like-minded, and the two set up a sect.*

எ: கீழ்.—ப: கொள்ளும்.—செ: கோட்டியை.—ஆல், ஓர், அசைநிலைகள்.

Much of this chapter is an anticipation of ch. xxxii; and is the history of the 13th century in South India.

CHAPTER XXVII.

WEALTH THAT PROFITS NOT.

அதிகாரம் உள.

நன்றியில் செல்வம்

(= தேடியவர்க்கும் பிறர்க்கும் பயன்படாத செல்வத்தின் இயல்பு).

Pathumanār says it is wealth in the hands (1) of those who do not understand how to enjoy it; (2) of those who do not maintain their poor relations; (3) of those who give nothing to suppliants; and (4) of those who use it to injure others.

Comp. K. ch. ci.

Parimēlayāgar says there is no (உன்றி) benefit from his wealth to himself or to others, so the fault of the man is ascribed to the wealth that he misuses.

Analysis :

1. No good to be got from churlish neighbours. [261, 262, 263.]
2. Merit goes for nothing! [264.]
3. Fortune is unjust. 'Tis fate! [265-267.]
4. Unequal conditions of life. [268.]
5. Foolish benefactions. [269.]
6. Men are not what they seem. [270.]

261.

பெருமையிலாதார் செல்வம் பிறரால் எச்சப்படுந் தன்மையைபுடைத்தன்று.

அருகல தாகிப் பலப்பழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணியர் ஆயினும் பீடிலார் செல்வங்
கருதுங் கடப்பாட்ட தன்று.

Useless neighbours: so near and yet so far.

The bat approaches not the *Feronia*, with its dry stem, though it be nigh at hand and bear abundant fruit; so, although mean people are very close at hand, their wealth is not a thing that can be counted upon.

Comp. 218. Here அருகலதாதி is doubtful. It has been rendered: (1) அருகு + அயலத + ஆதி = 'being what is adjacent to one's home:' அருகு = 'home,' அலத for அயலத. This is forced. (2) அருகல் + அத + ஆதி = 'being near:' அருகல் = 'contiguity.' (3) அருகு + அலத + ஆதி = 'being without diminution—abundance:' அருகு = 'diminution.' The context requires (2).

262.

கீழோர் பெருஞ்செல்வமுடையவர் ஆயினும் அவரை அறிவுடையோர் அணுகார்.

அள்ளிக்கொள் வன்ன குறுமுுகிழ ஆயினும்
கள்ளிமேற் கைநீட்டார், சூடும்பூ அன்மையால்:
செல்வம் பெரிதுடையர் ஆயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடையார்.

None pluck the *Kalli* flowers. The wise approach not the base.

Men reach not out their hand to the *Kalli* (*Cactus*), though it bears delicate round buds by the handful, because these are not flowers they can weave into a garland to crown themselves withal; so wise people form no friendships with the base, however great their wealth may be.

எ: அறிவுடையார்.—ப: நள்ளார்.—செ: கீழ்களை.—முடிபு. G. 93.

கொள்வ = கொள்பவைகள் = 'things that may be taken.' அ is elided. The singular is found in K. 1187.

263.

இரப்போர் சென்றதாத்திவிருப்பவராகியகொடுப்போரிடத்திற் சென்று ஒன்றைப்பெற விரும்புவர்.

மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்
வல்லூற் றுவர்இல் சிணற்றின்கட் சென்றுண்பார்:
செல்வம் பெரிதுடையர் ஆயினும் சேட்சென்று
நல்குவார் கட்டே நசை.

Though living on the sea-shore, men go to the fresh spring to drink.

Though men live on the curved shore of the sea with its multitudinous waves, they go and drink at the well, with its perennial fountain of fresh water from the rock; so even if those (who are neighbours) are very wealthy, the desire (of the poor) is towards the liberal, though these may be far to seek.

எ : ஒருவர், நகை.—ப : உண்பர், ஆம் (தொகை).—திரைய = திரையையுடைய, நல்குவார் கட்டே = நல்குவாரினிடத்திலே.

Comp. *Mū.* :

‘ . . . கடல்பெரிது
மண்ணீரும் ஆகாத்’ அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும் :
(மண்ணூ, உண்ணூ.)

The sea is great, but its water is not good even to wash in; the little runlet near affords water to drink also.’

வல் is a difficulty: வலிமை means *strength, hardness, force*; but seems to convey the idea of a well dug in the rock with effort; or ‘ever trickling.’ In 275 it is அறுகீர் சிறு . . . Comp. 218, 275.

Comp. B. I. S. 1271 :

‘प्रायः कूपस्तृषां हन्ति सततं ननु चारिधिः ।

A well quenches thirst, but never the sea.’

And B. I. S. 7422 :

‘हेलोज्ञासितकञ्जोल धिक्सागर न लज्जसे ।

यस्य तीरे तृषाक्रान्तः पान्यः पृच्छति कूपिकाम् ॥

Fie on thee ocean, with thy joyous tumult of waves, art thou not ashamed that the thirsty traveller on thy bank asks for a well?’

264.

புண்ணியத்திற்கு இம்மையில் பலனில்லை.

புணர்கடல்குழம் வையத்துப் புண்ணியமோ வேறே!
உணர்வ துடையார் இருப்ப,—உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே
பட்டுந் துகிலும் உடுத்து.

The senseless dressed in silks! Virtue quite another matter.

In the world surrounded by the (all-)embracing sea, merit is quite an indifferent matter! Understanding ones are

(poor); and even those of no understanding—who are like mere *palm tree tufts* and *brinjāls*—live prosperously, clad in silks and rich garments.

எ: புண்ணியம், போல்வார்.—ப: வேறே, வாழ்வரே.

This will give the meaning that prosperity does not in this world attend merit and good sense. Commentators say: 'Some other cause must be sought for the present prosperity of fools; that cause is the merit of good deeds done in former births.'

The next quatrain is closely parallel. Comp. also 368.

புணர். G. 153. வையத்த for 7th case. G. 152.

ஓ. G. 112. எ. உணர்வது = உணர்வு. இருப்ப. G. 86, 140, 'while they are (destitute).'

A similar ellipsis is found in 265, and in T. 12: 'விரக்திருக்க உண்ணாதான், who eats not while the stranger *waits without unfed*.'

265.

கீழோர் செல்வத்துக்குக்காரணம் அவரது அறிவுடைமை அன்று.

நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றுகிய காரணம்—தொல்லை
வினைப்பயன் அல்லது;—வேனெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில்.

Men fortunate who seem not to deserve it.

While pleasant folk and just abide (in poverty), you ponder why men unjust and ignorant have any joy. It is fruit of 'ancient deeds,'—thou whose long eyes are darts:—to thoughtful mind no other cause occurs.

இருப்ப, see 264. ஒன்று = ஒருசெல்வம். வேனெடுக்கண்ணாய்! G. 39, 93, 121, 155, 162. கல்லார் நயவர் is ellipsis of உம் . . . உம் or of ஆகிய. See ch. xi.

266.

கீழோரிடத்தத் தோன்றியசெல்வம் அறிவுடையோரால் இகழப்படும்.

நாளுத் தகடேபோ னன்மலர்மேற் பொற்பாவாய்!
நீரூய் நிலத்து விளி அரோ!—வேரூய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ, பொன்போலும்
நன்மக்கள் பக்கந் துறந்து.

Fortune cursed.

O golden dame, that sittest like a scentless leaf on a beautiful flower! Die, and fall in ashes to the ground: thou enterest homes of worthless men of perverse mind, forsaking good men pure as gold.

Lakshmī, goddess of fortune, wife of Vishṇu, mother of Kāman. She is called Ṣrī (= Tam. திரு), and is represented as enthroned on the lotus. Comp. 252. பூவின் கிழத்தி and K. 617. தாமரையினர்.

[See Wilson's Vish. P. pp. 60, 76, 78, 'Seated on a full-blown lotus, and holding a water-lily in her hand, the goddess Ṣrī, radiant with beauty, rose from the waves.']

267.

அறிவுடையாரிடத்தவறுமையும் அறிவிலாரிடத்துச் செல்வமும் யாவராலும் எண்ணப்படத்தக்கவை.

நயவார்க ணல்குரவு நாணின்று கொல்லோ?
பயவார்கட் செல்வம் பரம்பப்—பயின்கொல்?
வியவாய், காண், வேற்கண்ணாய்!—இவ்விரண்டும் ஆங்கே
நயவாது நிற்கு' நிலை.

Poverty with the good, and prosperity with the mean.

Has poverty, that bides with men of righteous souls, no shame? Does wealth to ungenerous men stick like glue? O thou of dart-like eye, with wonder see that thus, no just discernment made, these two abide!

எ: கீ.—ப: காண்.—செ: நிலை.

Perhaps it is still Lady Fortune that is apostrophized. பரம்ப, inf. = 'spreading on all sides.' Some say பரம்பர் = உறைகாரசர், 'scabbard-makers.' Understand இருக்கும் with கண், 'who dwellest with.' வியவாய், காண் (*Nan.* 335) = Admire! 'Wondering see.'

268.

காணமுடையார் வறுமைக்காலத்துத் தூரதேசத்திற் சென்றுவாழ்வர்; நாணமில்லாதார் தாமே உண்டு வாழ்வர்.

வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர்;—வலவைகள்
காலாறுஞ் செல்லார், கருணையாற் றுய்ப்பவே
மேலாறு பாய விருந்து.

The self-denying and the self-indulgent.

Men who are not void of shame will travel forth on foot, and feed on scraps,—so pass their days; the shameless ones make no journeys on foot, but feed on dainties at home, perspiring over the feast.

கழிப்பர், understand காலத்தை as in 162. செல்லார் . . . துய்ப்ப = செல்லாமல் . . . உண்பார். கருணையால் for கருணையை. G. 138*.

வலவைகள் = காணிலிகள் says C. [See இனியவைகாற்புது 3.] Some say வலவைகள் = வல்லமை யுள்ளவர்! Others இடமெனிகாணிகளுக்கு ஊழியஞ்செய்பவர்: Thugs?

269.

ஆறிவிடார் செல்வமுற்றகாலத்து வறியவர்க்குபயோ கப்படுத்தாது செல்வர்கட ருபயோகப் படுத்துவர்.

பொன்னிறச் செந்தெற் பொதியொடு பீள்வாட
மின்னொளிரர் வானங் கடலுள்ளுங் கான்றுகக்கும்;
வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.

Misplaced liberality: rain on the sea.

While the red paddy's golden germ is parched within the ear and dies, the cloud gleaming with lightnings pours forth its treasures on the sea. When silly men gain ample wealth, even so are their liberal gifts bestowed!

Comp. K. ch. ii, especially 17, and see my K. pp. 190, 191.

Comp. 'As you like it:'

' . . . Thou mak'st a testament,
As worldlings do, giving thy sum of more
To that which had too much.'

So B. I. S. 4035:

‘पापोनिधिम् अधि पापो वितरसि पाचोर् किम् तेन ।

O cloud, thou pourest thy water on the sea. What good is that?’

And B. I. S. 6256:

‘वृथा वृष्टिः समुद्रस्य नृप्यस्य भोजनं वृथा ।

वृथा दानं समृद्धस्य नीचस्य सुकृतं वृथा ॥

Useless is *rain on the sea*. Useless is food to the satiated. Useless a gift to the wealthy. Useless a benefit conferred on the mean!’

270.

ஹடர் கற்றற்கல்வாதவர்; உணர்வுடையோர் கல்வாதும் கற்றவர்; இரவாத வறியவர் செல்வர்
ஈயாத செல்வர் வறியர்.

ஓதியும் ஓதார் உணர்விலார்; ஓதாதும்
ஓதி அணையர் உணர்வுடையார்;— தூப்தாக
நல்குடர்ந்துஞ் செல்வர் இரவாதார்; செல்வரும்
நல்குடர்ந்தார் ஈயார் எனின்.

**The unintelligent never learn; the intelligent perceive without
learning.**

Men void of understanding, though they learn, learn not!
Men of understanding, though unlearned, are as men
learned! They are rich, though utter paupers, who never
beg; the rich are paupers if they bestow nothing!

எ: உணர்விலார், உணர்வுடையார், இரவாதார், செல்வர்.— ப: ஓதார், அணையர், செல்வர், நல்குடர்
தார்.— ஓதியும், ஓதாதும், நல்குடர்ந்தும். G. 141. ஓதி அணையர் = ஓதிஹரோடி ஒப்பார். தூப்தாக.
G. 93, 120. எனின். G. 86.

Comp. K. 89.

CHAPTER XXVIII.

ABSENCE OF CHARITY; OR, THE MISER.

அதிகாரம் ௨௭.

ஈ ய ா ம ம

(= கோடாதிருக்குந் தன்மை).

This is in S. லோப = உலோபம்.

So B. I. S. 5883 :

‘लोभाक्रोधः प्रभवति लोभाक्लामः प्रजायते ।
 लोभान्मोहश्च नाशश्च लोभः पापस्य कारणम् ॥
 From avarice *wrath* proceeds !
 From avarice *lust* is born !
 From avarice come *mental confusion* and destruction !
 AVARICE IS THE CAUSE OF SIN.’

Comp. 190 : here are the முக்குற்றம், the three faults : வெகுளி, காமம், மயக்கம்.
 There is no chapter with this title in K. Comp. ch. x on ஈகை ; and K. ch. xxiii.

Analysis :

1. Charity alone makes the true householder. [271.]
2. Give though you have but little. [272, 275.]
3. The miseries of the miser. [273, 274, 276, 277, 278, 280.]
4. The man who gives only under compulsion. [279.]

271.

ஈகை யில்லார்க்கு வீழல்லை.

நட்டார்க்கு’ நள்ளா தவர்க்கும் உளவரையால்
 அட்டது பாத்துண்டல் அட்டுண்டல் ;— அட்ட
 தடைத்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்
 கடைக்கும்ஆம் ஆண்டைக் கதவு.

Share your food with friends and foes. To the selfish heaven's gate is closed.

To eat your own meal, after sharing what you have cooked, to the extent of your ability, both with those who are friends and those who are not friends, is 'cooking and eating' (= *is real house-keeping*). To the good-for-nothing human beings whose habit of life it is to shut themselves up, and eat alone what they have cooked, the door of yonder world will be shut.

எ: பாத்தண்டல், கதவு.—ப: உண்டல், அடைக்கும்.—அடைக்கும் = அடைக்கப்படும். ஆவதின் யாக்கட்கு = ஆவது + இல் + மக்களுக்கு = பிறந்ததினால் ஆகியபயன் இல்லாத மனிதருக்கு.

If you *shut* yourself in to eat, heaven's gate will *shut* you out!

Comp. 91, 205; and K. 227, 229.

See also B. I. S. 2742:

‘दातव्यं भोक्तव्यं सति विभवे संचयो न कर्तव्यः ।
पश्येह मधुकराणां संचितमर्थं हरन्त्यये ॥

While you have the means give and enjoy, but accumulate no store. See, others take the collected wealth of the honey-bees.' Comp. 10.

And B. I. S. 1343:

‘एक एव न भुञ्जीत यदीच्छेत्सिद्धिमात्मनः ।
द्वित्रिभिर्वहुभिः सार्धं भोजनं कारयेन्नरः ॥

He who regards his own welfare *should not eat alone*. With two or three or many let a man eat his meal.'

272.

ஈயார் மறுமையில் வீடுபெருமையேன்றி இம்மையிலும் இகழப்படுவர்.

எத்துணை யானும் இயைந்த அளவினால் சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர்;—மற்றைப் பெருஞ்செல்வம் எய்தியக்காற் பின்னறிதும் என்பார் அழிந்தார் பழிகடலத் துள்.

Give what you can, when you can.

Whatever the measure be, those who do even lesser acts of charity to the measure of their power shall attain to excellence. But those who, when they have obtained great

wealth, say 'we will be wise (*and give*) by and by,' are lost in a sea of guilt.

Or, 'we will see to it by and by, when we have accumulated great wealth.'

Comp. 19 and 36 as against procrastination.

இயைத்த அளவிலால் - உளவையால். 271. அழித்தார். G. 148.

273.

ஈயாதானுக்குத் தான் தேடியபொருளான் இகழ்ச்சியே அன்றிப் புகழ்ச்சியில்லை.

துய்த்துக் கழியான் றுறவோர்க்கொன் றீகலான்
வைத்துக் கழியு' மடவோனை—வைத்த
பொருளும் அவனை நகுமே, உலகத்
தருளும் அவனை நகும்.

The miser contemptible.

The senseless man who spends not his time in enjoyment (of his wealth), and who gives nothing to pious devotees, but hoards and dies,—*him* his hoarded wealth derides; *him* all that is gracious in the world derides.

அருள் is personified as is அடம் in K. 77.

See B. I. S. 3067:

‘धनेन किं यत्र ददाति नाश्रुते।

What is the use of wealth that one neither gives nor enjoys?’

274.

ஈயாதான் ஈட்டிய பொருளை அயலான் அனுபவிப்பான்.

கொடுத்தலுந் துய்த்தலுந் தேற்றா—இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்
துருவுடைக் கன்னியரைப் போலப்—பருவத்தால்
ஏதிலான் றுய்க்கப் படும்.

The miser loses what he hoards.

The great wealth obtained by the man of straitened soul, who knows not how either to give or to enjoy, shall be

enjoyed by a stranger, in due season—like lovely virgins remaining unmarried in the dwelling.

Comp. 10; and K. 228.

The first three lines have each a rhyming தனிச்சொல், G. 190. It is quite irregular. பருவத்தால், ஏதிலான் are 7th and 4th cases: 'in her maturity;' 'by a stranger.'

275.

ஈயாதார் செல்வத்தினும் ஈயும் கல்வோர் வறுமையே சிறந்தது.

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும்,
அறுநீர்ச் சிறுகிணற் றுறல்பார்த் துண்பர்;
மறுமை அறியாதார் ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை!

Poverty better than the wealth of those who live for this world alone.

Though they have got the mighty sea with its dashing waves (to drink from), men wait for the stream slowly issuing from the little well, often dry, and drink there; so the exceeding poverty of the virtuous is preferable to the wealth of those who know not of the world to come.

எ: மனிதர் (தொகை), கல்குரவு.—ப: உண்பர், தலை. ஆக்கத்தின் = ஆக்கத்திலும்.

Commentators think the existence of two verses of the same import (in this case, and in others in the chapter) proof of a plurality of authors of *Nāḍi*: it is certainly a proof of translation (probably by different hands) from Sanskrit.

Comp. 263, which is another version. அறுநீர்ச்சிறு = லகுரபி.

See B. I. S. 793:

‘अस्ति जलम् जलराशौ क्षारं तल्लिं विधीयते तेन ।
लघुरपि वरं स कूपो यत्राकरं पिबति ॥

In the ocean is water which is salt. What can be done with it? This well, though small, of which men drink their fill, is better.’

276.

ஒருவன் அதை அனுபவிப்பாரெல்லாம் ஈயாமலும் இருந்தால் அப்பொருள் அவனுக்குடைமையன்று.

எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானுந்—தனதாயிற்
ருளும் அதனை வழங்கான், பயன்றுவ்வான்
யானும் அதனை அது.

Whose is the miser's wealth?

As to the property which the wretched churl claims, saying 'It is mine, it is mine,' I too chime in with 'It is mine, it is mine;' for if it is his, he himself spends it not, nor enjoys the benefit of it; and I, too, neither spend nor enjoy it!

எ : யானும், தானும்.—ப : இருப்பன், வழக்கான்.

The syntax is disjointed : Anacolouthon.

யானும் அதனை அத, 'and I too treat it in the same way : ' அத = அப்படியே ; understand செய்வேன் : அப்படியே வழக்கேன்.

This seems identical with B. I. S. 2189 :

‘गृहमध्यनिखातेन धनेन धनिनः यदि।

भवामः किम् न तेनैव धनेन धनिनो वयम् ॥

If they are (called) wealthy because of wealth buried in their house, why are we not (esteemed) wealthy because of that same wealth?'

277.

ஈயாதசெல்வர் பொருளாற் பலவித இடுக்கண் எய்தவர்.

வழங்காத செல்வரி னல்கூர்ந்தார் உய்ந்தார் :
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் ;—உழந்ததனைக்
காப்புய்ந்தார் ; கல்லுதலும் உய்ந்தார் ; தங் கைநோவ
யாப்புய்ந்தார் ;—உய்ந்த பல.

Poor men better off than churls.

The poor have escaped much from which rich men that dispense not suffer.

They have escaped the reputation of having lost (their substance). [Comp. 9, 10.]

They have escaped the toil of saving it. [280.]

They have escaped (the labour of) digging (to hide it).

They have escaped the ache of hands securing it from powerful plunderers.

Many are the (sorrows) they have escaped.

Comp. 280. எனப்படுதல், காப்பு, கல்லுதல், யாப்பு are examples of ellipsis of the 5th case, = 'they have been saved from.' செல்வரில், 5th case, = 'more than the wealthy.'

278.

செல்வர் பிறக்கியாயைக்குக்காரணத் தமது லோபகுணமே அன்றி வேறேன்றும் இல்லை.

தனதாகத் தான்கொடான் ருயத் தவரும்
தமதாய போழ்தே கொடாஅர்;—தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார், தான்கடியான்
பின்னே அவர்கொடுக்கும் போழ்து.

Nothing but his own churlishness hinders the churl from being liberal.

While it was his he gave not; and his heirs, now it is theirs, give not. Before, while it was his, if he had given, they would not have reproved (him); and afterwards, if they had given, he would not have reproved them! Men's own avarice is the sole reason for the lack of charity.

A commentator says, that this refers to some very notorious miser of those days.

279.

உலோபகுணமுடையசெல்வர் தம்மைத் தண்டிப்போர்க்கன்றி மற்றையோர்க்குதவார்.

இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை;—விரகின்றி
வல்லவர் ஊன்ற வடியாபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்.

Those wanting in liberal instinct give only on compulsion.

Liberality is that which yields its gifts spontaneously (from good instinct), the askers being as the calf and the givers as the cow; meanness yields only when put into a strait and forced, as a cow with no good instinct gives a scanty supply (வடி) when strong ones press.

See 355 and K. 1078. See வீரகு in Lex. வண்மை and கீழ் are contrasted, hence கீழ் = கீழ்மை, சுயமை. Some read அடிஆ = 'a cow that kicks.' See வாய் in Lex.

280.

பெரும்பாலும் செல்வருக்குப் பொருளாற் பலவகையிலும் துன்பமே அன்றி இன்பம் இல்லை.

ஈடல்லுந் துன்பமற் றீட்டிய ஒண்பொருளாக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்;—காத்தற்
குறைபடிற் றுன்பங் கெடிற்றுன்பந் துன்பக்
குறைபதி மற்றைப் பொருள்.

Wealth is the source of many sorrows.

Gathering it together is trouble, and even so the guarding of resplendent wealth is severe trouble. If the guarded heap diminish, it is trouble. If it perish, it is trouble. Wealth is trouble's very dwelling-place!

துன்பக்கு = துன்பத்திற்கு. [*Nan.* 243. வீசற்பம்.]

Comp. 277; and B. I. S. 605 and 595:

‘अर्थीनामर्जने दुःखमर्जितानां च रक्षणे।

आये व्यये महदुःखं कथमर्थाः सुखावहाः॥

Trouble in acquisition of wealth; trouble in guarding acquisitions; great trouble in receipt and in disbursement: how can possessions bring happiness?’

The expression துன்பக்குறைபதி seems = सर्वदोषभूः, see B. I. S. 1052.

[‘. . . ஒண்பொருள்

செய்வம் என்பார்க்குத்தயில் இல்லை, அப்பொருள்

காப்பார்க்கும் இல்லை துயில் :

No sleep to those bent on the acquisition of lustrous wealth!

No sleep to them that guard that wealth!—N. M. K. 9.]

CHAPTER XXIX.

POVERTY.

அதிகாரம் ௨௯.

இன்மை

(= இல்லாமையின் தன்மை).

This is ch. cv in K. நல்குரவு. See also ch. lxxvi.

Many words are used to express the idea. Comp. இன்மை, வறுமை, நிரப்பு, நல்குரவு. The S. தரித்திரம் is not found.

This chapter is wanting in arrangement.

Analysis :

1. Poverty renders life nugatory : caste, family, industry, learning are useless to a poor man. [281, 285, 287.]
2. Poverty makes a man a shameless, importunate mendicant : renders a man of light esteem. [282.]
3. The poor have no kinsmen. [283, 284, 290.]
4. A poor man loses his position in the town : had better go forth a mendicant. [286, 288.]
5. Poverty entails personal privations. [289.]

281.

இயாவரும் பொருளுடைமையார் பெருமை எய்தவர்.

அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும் ;
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும்ஒன் றில்லாதார்
செத்த பிணத்திற் கடை.

Money commands respect.

Though he wraps a cloth dyed red around his loins, a dozen coins or so, will gain (the wretch) respect among many men! The man devoid of wealth, though born of noble race, is viler (in the world's estimation) than a lifeless corpse!

பத்தெட்டு, i. e. eight or ten : a few pieces of money. பணத்தின், 'than.'

See B. I. S. 3047 :

‘विशेषं नाधिगच्छामि निर्धनस्य मृतस्य च।

I find no difference between a poor man and a dead man.'

And 2989 :

‘दौर्गत्यं देहिनां दुःखमवमानकरं परम्।

येन स्वैरपि मन्यते जीवन्तोऽपि मृता इव ॥

Poverty is for all-embodied existences the greatest and most degrading affliction; for while alive the poor are regarded even by their own as dead.'

And 3056 :

‘धनवान् चलवान् लोके सर्वः सर्वत्र सर्वदा।

Every wealthy man everywhere in every time is mighty in the world.'

282.

வறமையானது ஒருவனைப்பலவற்றிலும் தண்ணிநாகச்செய்யும்.

நீரினு' நுண்ணிது நெய்என்பார் ; நெய்யினும்
யாரும் அறிவர் புகைநுட்பம் ;—தேரின்,
நிரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்
புகற்காரிய பூழை நுழைந்து.

The insinuating mendicant.

Where water cannot enter, the more insinuating *ghī* glides in; and smoke has a subtler power to penetrate than even *ghī*. If you look into it, the man debased by poverty will enter haunts where smoke scarce finds a way.

Comp. 107. There is not only an ironical reference to the importunity of the needy mendicant, but a subtle hint of the moral worthlessness—utter attenuation of all good—which poverty is apt to bring: the poor man is lighter than vanity itself!

Construe : புகையும் புகைவதற்கரிய பூழையில் நுழைந்து புகுவன்.

The neuter புகும் is used contemptuously.

This is an example of hyperbole : अतिशयोक्ति, அதிகையோத்தி (அதிசய உத்தி).

283.

பொருளில்லார்க்கு உறவினர் இல்லை.

கல்லோங் குயர்வரைமேற் காந்தண் மலராக்கால்
செல்லாவாஞ் செம்பொறி வண்டினம்;—கொல்லைக்
கலாஅற் சிளிகடியுங் கானக நாட,—
இலாஅஅர்க் சில்லைத் தமர்!

All abandon the needy.

When on the high hill's crags the *Kānthal* blooms no more, the crimson-spotted beetle tribe seek not its boughs;—Lord of the hills wherefrom they scare parrots with stones!—*the needy have no kin.*

Another and finer version is given in 290.

See B. I. S. 2622 :

‘सजनि मित्राणि धनैर्विहीनं . . . ।

अर्थी हि लोके पुरुषस्य वन्धुः ॥

Friends forsake him who is bereft of wealth . . . ;

Wealth only in the world is man's kinsman.’

284.

செல்வமுடையவர்க்கே யாவரும் உறவினவர்.

உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போற்
தொண்டா யிரவர் தொகுபவே;—வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்.

Time-serving friends.

When wealth is there, obsequious myriads will assemble, like crows around the fallen corpse. When wealth, as the beetle wheels its flight, is gone, no one in all the world will ask, ‘Is it well with you?’

எ: ஆயிரவர், என்பார்.—ப: தொகுப, இல்.

[See K. 752; Notes, p. 287.]

‘Beetles circle around, sip here, taste there, and abide nowhere,’ says *Nayanayāṭṭar*, ‘so are the fortunes of men.’

With உண்டாய understand செல்வம், திரிதரும் for திரியும். [தர. G. 124, (ரு.)] உடைந்தழி for உடைந்த இடத்திய். இவீரோ = இல்லாதவர்களாயிருக்கிறீரோ. G. 125.

In regard to these friendly enquiries comp. 18, and B. I. S. 5867 :

‘लोकः पृच्छति सद्वाज्ञां शरीरे कुशलं तव ।

कुतः कुशलम् अस्माकम् आयुर्याति दिने दिने ॥

The world enquires after our well-being : Is thy body well ? What weal for us whose life day by day departs ?

285.

வறியவர் குடிப்பிறப்புக் கல்விநூதலியவற்றை சிறப்பெய்தார்.

பிறந்த குலமாயும், பேராண்மை மாயும்,
சிறந்ததங் கல்வியு' மாயும்;—கறங்கருவி
கன்மேற் கழுஉங் கணமலை நன்ஓட!
இன்மை தழுவப்பட் டார்க்கு.

Nothing benefits the poor man.

Lord of the pleasant land of clustering hills whose crags are washed by sounding waterfalls!—Their race is nought, their manly prowess is nought, their rare learning is nought, when men are held in poverty's embrace.

[For மாயும் comp. N. M. K. 83 : 'நலனும் இளமையும் நல்குவின் கீழ்ச்சாம், beauty and youth perish beneath (the pressure of) poverty.']

See K. p. 317, and B. I. S. 4827 :

‘मानो वा दपो वा विज्ञानं विधमः सुबुद्धिर्वा ।

सर्वे प्रणश्यति समं विज्ञविहीनो यदा पुरुषः ॥

Honour and self-respect and knowledge and beauty and good sense, all perish together when a man is destitute of wealth.

286.

வறமையால் இரப்போர்க்கு உதவப்பெறாதவன் ஆயுளரிந்தென்று வாழ்தல் நன்று.

உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்
குள்ளூர் இருந்தும்ஓன் றுற்றாதான்—உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழிபாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று.

Let the churl become a guest of others!

Although he dwells within the village, and sees the poor draw nigh with hungry soul desiring aid, he yields them none: why then in the village does he vainly pass his days? It were better he went to be a guest himself!

With கூர் comp. Tel. கீர், which answers to கூடு.

Comp. K. ch. ci; and 288. This seems rather to belong to ch. xxviii.

287.

வறியோர்மாட்டுள்ள நற்குணமுதலியன பயன்படுவனவல்ல.

நீர்மையே அன்றி நிரம்ப எழுந்ததம்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்;—கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்!—நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட்டார்.

Poverty ruins all.

O thou whose teeth vie in sharpness with jasmine buds!—
When sharp distress of poverty assails, men lose all their
attributes of goodness at once, with the mind's acuteness
gained from amplest stores of wisdom.

Comp. 285. So B. I. S. 6506:

‘सर्वं शून्यं दरिद्रस्य ।

All is nought to the poor man.’

288.

வறியவன் தூரதேசத்திற் சென்று இரந்துண்டு வாழக்கடவன்.

இட்டாற்றுப் பட்டொன் நிரந்தவர்க் காற்றூது
முட்டாற்றுப் பட்டு முயன்றுள்ளனார் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைநீட்டும்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று.

The struggle with want.

Better indeed is the life that pertains to the ruinous course
(கெட்ட ஆறு), that going far away (நெட்டாறு), stretches out (sup-
plicating) hand at every door, than to dwell at home (உள்ளார்)
toiling, subject to (ஆற்றுப்பட்டு) obstacles (முட்டு), not giving
ought to those that ask, because of straitened circumstances.

This is an elaborate series of puns on ஆறு.

Another version of 286. For the use of ஆறு = வழி, and especially as a comparative with படு, see Lex. under ஆறு and வழி.

So N. M. K. 16: 'இவ்வெழு உம் இன்மைக்குழியில் வீரைந்து, beggary will quickly grow in the bed of destitution.' குழி = பாத்தி.

289.

செல்வர் வறியோர் ஆருவர்.

கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டு—குடைகலகு
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே
துப்புரவு சென்றுலந்தக் கால்.

Reverses.

The hands once loaded with golden bracelets now cull the forest-herb and cook the meal; and then eat the mess unseasoned, from a palm-leaf for a dish! Thus sad at heart they live, when fortune is gone and ruin come.

Comp. 1, etc. வெந்தை for வெந்தை. [G. 41. அ.]

This is *Ji. Chin.* i. 325. See Introduction on that poem.

290.

வறியவருக்கு உறவாளர் ஒருவரும் இல்லை.

ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம்;—நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பிற் றண்குன்ற நன்னாட,—
வாழாதார்க் கில்லைத் தமர்!

Interested friends.

The humming spotted beetle tribes all bright in hue gather not on the branch that has ceased to blow. Lord of the good cool hilly land, of high renown, whence bounteous streams flow down unceasingly,—*the unprosperous have no kin!*

Comp. 283. So B. I. S. 6245:

‘वृक्षं क्षीणफलं त्यजन्ति विहगाः शुष्कंसरः सारसाः ।

Birds abandon the tree that bears no fruit, and cranes the dry tank.’

CHAPTER XXX.

HONOUR (SELF-RESPECT).

அதிகாரம் ௩௦.

மானம்

(= தன்னிலையில்தாழ்வுபடாமை).

This is the only chapter with a real Sanskrit title, except காமத்துப்பாடல், and it seems to be entirely from the Sanskrit. மான (from மந) = (1) opinion; (2) self-conceit (அபிமான); (3) self-respect (மௌரவம்). Here it is used once (198) for அவமானம், and four times for honourable sensitiveness. Comp. K. 969, 970. Its Tamil equivalents are பெருந்தகைமை and பேராண்மை. மானி = 'a man of honour.' மானத்தாழ்வு, மானக்குறைவு, மானபங்கம், மானவீணம்: all equal அவமரணம்.

The following is a motto for this chapter. B. I. S.:

‘प्राणमेव परित्यज्य मानमेवाभिरक्षतु ।

अनित्यो भवति प्राणो मान आचन्द्रतारकम् ॥

Let a man preserve honour, even at the expense of life. Life is temporary. Honour abides as long as moon and stars.

Comp. K. ch. xcvi. The place of this chapter, between இன்மை and இரவுச்சம், throws light on its scope. See 292. A man may be destitute, and may lose all '*fors l'honneur*;' but as long as he is தன்னுடையான், 'lord of himself,' and refrains from mendicancy, he is worthy of honour.

Analysis :

1. The honourable mind burns with indignation against wealthy arrogance. [291, 298.]
2. The honourable prefer want, or even death, to loss of self-respect. [292, 293, 295.]
3. Honour is only from the honourable; and is a lasting possession. [294.]
4. Independence is in the highest degree honourable. [296.]
5. The honourable dread loss of reputation; [297, 299]
6. for the loss of which nothing compensates. [300.]

291.

செவ்வயிருதியாற் கீழோர் செய்யும் பெருமிதத்தைக் காணின் மாணமுடையார் மனம்புழுக்குவர்.

திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதங் கண்டக் கடைத்தும் — எரிமண்டிக்
கானந் தலைப்பட்ட தீப்போற் கனலுமே
மானம் உடையார் மனம்.

Honourable minds are wroth with wealthy arrogance.

The mind of those possessed of honourable feeling will kindle into flame, like the fire that has caught the forest when the conflagration rages, whenever they behold the haughty acts of those who are destitute of virtuous habits, and to whom their wealth is their only strength.

Comp. 298, for மனம். 202, and for தீ 310.

திருமதுகையாக = 'with Lakshmi = fortune = சீர் as their strength.' பெருமிதம் (see Lex. பெர்) = செவ்வச்செருக்கு, 'the arrogance of wealth: ' மீதத்தக்கு மிகுதியற.

292.

மாணமுடையார் தம்வறுமையைக் கீழோர்க்கு உரையார்.

என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பா டிரைப்பரோ தம்முடையார்? — தம்பா
டுரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்
குரையாரோ தாம்உற்ற நோய்?

High-minded men complain not to the unsympathizing.

Will (honourable men who are) 'masters of themselves' follow graceless men to tell of their sufferings, though fallen away to mere skeletons?

Do they not (rather) tell the pain they have felt to those enlightened souls that understand their sufferings before they speak?

The expression தம்முடையர் = 'owners of themselves,' gives the clue to the meaning of the whole chapter. There is no real, abiding, untarnished மாணம் without அடக்கம்!

[The idea is that expressed in Tennyson's lyric address to fortune (Lakshmi, திரு, பூவின்மெத்தி):

'Smile, and we smile the lords of many lands,
Frown, and we smile the lords of our own hands,
For man is man, and master of his fate.']

293.

தம்மை அவமதிக்குஞ் செல்வரை மாளுடையார் பின்செல்வார்.

யாம்ஆயின் எம்மில்லங் காட்டுதுந் — தாம்ஆயின்
காணவே கற்பழியும் என்பார்போல் — நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும், அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு.

Dependance on the wealthy destroys self-respect.

As for ourselves we would introduce them (these friends) to our household; but as regards them, they are ashamed (of us), as though they said, as soon as they (the ladies) saw them (the friends), it would be the destruction of their womanly reserve; and so they seat us at the back-door and give us rice! Therefore let us dismiss all thought of rich men's friendship.

This is rendered difficult by the pronouns. The idea is: 'Accept no hospitalities from those who will not fully and frankly admit you into their dwellings.'

See K. 966. சோறும், 'even the food (civilities withheld) is served out at their back-door.'

294.

மாளுடையார் இம்மையிற் புகழும் மறமையில் வீடும் எய்துவர்.

இம்மையு' நன்றும், இயனெறியுங் கைவிடா
தும்மையு' நல்ல பயத்தலால், — செம்மையின்
நானங் கமழுங் கதுப்பினாய்! — நன்றே, காண்,
மானம் உடையார் மதிப்பு.

The law of honour is that maintained by honourable men.

O thou whose locks diffuse the odour of pleasant musk! Behold, especially good is (it to cultivate) that which is esteemed by men of honourable mind; for in this world it is (obviously) good; and, since it leads to perseverance in the way of virtue, it will yield good things in yonder world also.

There may be a doubt as to மதிப்பு: lit. 'the estimation;' either 'their esteem,' or 'that which they prescribe as the code of honour.'

இயல் + தெளி. G. 39.

295.

பறிபாவங்களுக்கே தேவாடிய தீக்கர்மங்கள் சாவிவங்கே செடுள்ளவை.

பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினுஞ் சான்றவர் செய்கலார்; —சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம், அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.

Dishonour worse than death.

The men 'fulfilled of excellence,' though death were the alternative, do not deeds that entail sin and guilt.

Death is an affliction for one day, and for a little while. There is nothing that works irreparable ill like those (deeds).

For சாயினும், see T. 27. Comp. 40. வருவ = வருவனற்றை, object of செய்கலார்.
See B. I. S. 5978:

‘वरं प्राणपरित्यागो न मानपरिखण्डनम् ।

मृत्युः स्यान्क्षणिकं दुःखं मानभङ्गो दिने दिने ॥

Better relinquishment of life than loss of honour ;

Death is a momentary affliction, dishonour a daily sorrow.'

K. 968, 1017. N. N. V. 41.

So B. I. S. 40:

‘अकृत्यं नैव कर्तव्यं प्राणत्यागेऽपि संस्थिते ।

न च कृत्यं परित्याज्यं धर्म एव सनातनः ॥

What should not be done must not be done; what should be done must not be left undone, even if loss of life impend! This is the everlasting law.'

296.

ஈயாதவர்வறியர்; இரவாதர் செல்வர்.

மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்எல்லாஞ்
செல்வர் எனினுங் கொடாதவர்—நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்.

The wealthy and the poor.

Poor are the men that give not, even though deemed wealthiest of all that flourish on the teeming ample earth! They who even when they are poor seek not as suppliants wealthy men are 'Lords of the three mighty lands.'

பெரும் முத்தரை, i. e. சோழ சேர பாண்டியநாடுகள்: the *Çōra* land, the *Çēra* land, and the *Pāṇḍiyya* land: all South India. The boundaries of these are given in lines ascribed to *Avvaiyār*. [See Lex. முத்தரையர்.]

297.

கீழோர் பசினோய்க்கும் இடையாயேர் துன்பத்திற்கும் மாணமுடையோர் பழிச்சொல்லுக்கும் அஞ்சவர்.

கடையெலாங் காப்பசி அஞ்சு'மற் றேனை
இடையெலாம் இன்னாமை அஞ்சும்;—புடைபரந்த
விற்புரவ வேனுடுங் கண்ணாய்!—தலையெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்.

The honourable dread most the loss of reputation.

Thou who hast long dart-like eyes with eye-brows extending far, like a bow! the lowest class of men dread burning hunger; the other (or middle class) dread what is unpleasant; all the chief of men fear words that impute crime.

The idea is of almond-shaped eyes, with well-arched brows, reaching almost from ear to ear.

சொற்பழி = scandal, (deserved) reproach: लोक्पवाद. The threefold division of கடை, இடை, தலை, 'last, middle, head,' is the S. अथम (अन्य), मध्यम, उत्तम.

See B. I. S. 701:

‘अवृत्तेभ्यम् अन्यानां मथ्यानां मरणाद्भयम् ।

उत्तमानां तु मर्यानाम् अमानात् परं भयम् ॥

The lowest of men have fear of want; the middle sort have fear of death; the best of mortals have especial fear of dishonour.' Whichever may be considered the older, the Tamil is a fine quatrain. See N. M. K. 4.

298.

மாணமுடையார் தம்மை ஆவமதிக்குஞ் செல்வரைக் காணின் மனம் புழுங்குவர்.

நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்—கொல்லன்
உலைஊதுந் தீயேபோல் உள்கனலுங் கொல்லோ
தலைபாய சான்றோர் மனம்.

The rich man's contemptuous pity.

When the very worthy and thoroughly learned see the rich men's glance of disparagement, as they say contemptuously, 'These are good people—persons in greatly reduced circumstances—poor folks,' does not their mind kindle into flame within them, like the fire by the breath of the bellows on the blacksmith's forge?

These are not words of kindly compassion, but of contempt.
Comp. 291, 301; and K. 1057.

299.

பகைவர் செய்தவற்றைச் சொல்லாமலிருப்பது வெட்கம்.

நச்சியார்க் கீயாமை நாணன்று; நானானும்
அச்சத்தா னுணுந னுணன்றும்;—எச்சத்தின்
மெல்லியர் ஆகித்தம் மேலாயார் செய்தது
சொல்லா திருப்பது நாண்!

What is dishonouring.

It is no *shame* (*disgrace*) not to (be able to) give to those who desire it of us. The shrinking on account of fear (felt) day by day is not *shame* (modesty). But to become reduced in other ways, and not to [dare to] tell what injuries those who love us not have inflicted on us is *shame* (*disgrace*, or *self-respect*).

K. 1011. The whole is a play on the word *நாண்*.

The verse is very ambiguous. Comp. each word in Lex. The idea may be:
(1) 'Nothing is so shameful (*disgraceful*, *degrading*, *dishonouring*) as to be compelled

to bear in uncomplaining silence the rich man's contumely;' or (2) 'Real self-respect (generous shame) is the keeping from the knowledge of every one the insults to which we have been subjected.'

ஆயர் either = 'those who have been foes,' with பகை understood [ஆகு]; or from ஆம், 'investigate' = 'the thoughtless.'

எச்சத்தின் = 'in regard to other things.' Either this applies to ஆயர் = 'foes in all respects save wealth our inferiors;' or to நாம், as in my rendering.

300.

மானிகர் வீண்ணுவருந் தம்மானக்கெடக் கிடைப்பதாயின் அதனைவிரும்பார்.

கடமா தொலைச்சிய காணுறை வேங்கை
இடம்வீழ்ந்த துண்ணு திறக்கும்;—இடமுடைய
வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்.

Heaven itself must not be sought at the expense of honour.

The jungle-haunting tiger that slays the wild cow, refuses to eat and passes by what has fallen (of itself) in its path (i. e. carrion); so the excellent, though the wide realms of heaven were within their reach, would not desire them, if to be obtained (only) by the loss of honour.

The subject to வரின் is அது = வானகம் understood. Some say இடம் is here 'on the left side,' as being unlucky. Observe ச்ச in the formation of causal verbs (§ 160).

CHAPTER XXXI.

THE DREAD OF MENDICANCY.

அதிகாரம் ௩௩.

இரவச்சம்

(= மானங் கேடுதந்த ஏதுவாகிய இரத்தவங்கஞ்சுதல்).

Comp. K. ch. cvii.

In the preceding two chapters the chief topics are the degradation of poverty, the mortifications a poor man suffers, and the spirit in which the poor man of honourable mind is to face the evils of poverty. The same subject meets us in this chapter.

The Jains were not wandering mendicants!

Analysis:

1. The condescending, supercilious patron is again satirised. [301. Comp. 298.]
2. Want better than base compliance: life is but as the twinkling of an eye. [302.]
3. Ask only of the courteous. [303.]
4. No reverses make the lofty spirit truckle to the avaricious. [304.]
5. Mendicancy to be dreaded, whether from relatives [305], friends [310], or strangers. [306, 307, 308, 309.]

There is nothing original, or striking in sentiment or expression here; but the bitter emphasis reveals the fact that the poet was poor, and angrily discontented with his lot.

301.

அறிவுடையார் அறிவீனரைச் சென்றிரவார்.

நம்மாலே ஆவர்திந் நல்குந்நதார், எஞ்ஞான்றும்
தம்மாலாம் ஆக்கம் இலர்என்று — தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும்
தெருண்ட அறிவி னவர்?

Ignorant condescending patrons.

Will men themselves possessed of clear discerning knowledge follow after those who have yielded themselves up to mental bewilderment, and who (erroneously) say (of suppliants), 'These poor folks depend entirely on us, evermore are they without resources in themselves?'

தம்மால் ஆம் ஆக்கம் இவர், 'they are persons without any resources of their own.' தாமும் seems merely expletive.

Comp. 53 and 298 for the real position and character of the man whose poverty is voluntary.

Here மருள் and தெருள் are contrasted. The one (மருள்) regards earthly life as real, and does not know that the pious mendicant, by his renunciation, which is the result of the other (தெருள்), is gaining an eternal immunity from births and deaths. See the words in *K. Lex.*

The giver is in truth the dependant one: he obtains merit only through the pious mendicant!

Comp. on the whole subject, B. I. S. 3655 and 3656.

‘ नावज्ञया प्रदातव्यं किञ्चिद्वा केनचिच्छिचित्।
अवज्ञया हि यद्दत्तं दातुस्तद्दोषमावहेत् ॥

No man should ever accompany his gifts with disrespectful treatment: gifts so given bring fault on the giver.'

302.

ஒருவன் வறுமையால் பிற்பாற் சென்றிரப்பதிலும் இறத்தல் நன்று.

இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்பான் பசித்தல் தவறே?
விழித்திமைக்கு' மாத்திரை அன்றே ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு?

Honest hunger and dishonest fulness of food.

Is not a man's dying and birth again measured by the twinkling of an eye? Is it then a fault if a man rather choose to suffer hunger, doing no blameworthy actions, than to feed full, doing things that entail disgrace?

Can you find fault with a man if, considering the momentary character of human existence, he prefer hunger with honour to satiety with disgrace?

செய்யான் = செய்யாதவன் ஆடு. அழித்து = அழிந்து. G. 41 (ச).

See 55, and K. 1064.

303.

மேலோர் உபசரிப்பவரிடத்தினை மற்றையோரிடத்திற் சென்றிரவார்.

இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
செல்லாரும் அல்லர் சிறுநெறி; — புல்லா
அகம்புகுமின், உண்ணுமின் என்பவர்மாட் டல்லால்
முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?

Ask only of the courteous.

There will never be wanting those who, with their destitution as their support (*making it their excuse*), will venture upon mendicancy, and tread the way of humiliation; but will the noble-minded man enter (*as a suppliant*) the presence of any save of those who will embrace him and say, 'Enter my dwelling, eat of my food?'

இல்லாமை = இன்மை. Ch. xxix. — புல்லா [G. 86 (ச)] = புல்லி. A verbal form in ஆ is ambiguous. [Comp. G. 89, 90, 91.]

எ : ஒருவர், மேல். — ப : அல்லர், மேல்.

Comp. 293. ஒருவர் செல்லாரும் அல்லர் seems an awkward way of saying ஒருவருக்கு செல்லாதவர் அல்ல, 'all go.'

304.

மேலோர் உலோபரிடத்திற் சென்றிரத்தற்கஞ்சவர்.

திருத்தன்னை நீப்பினுந் தெய்வஞ் செறினும்
உருத்த மனத்தோ டியர்வுள்ளின் அல்லால்
அருத்தஞ் செறிக்கும் அறிவிலார் பின்சென்
றெருத்திறைஞ்சி நில்லாதா' மேல்.

No reverses bend the noble spirit.

Though fortune forsake him, and fate frown, the man of lofty soul, dwelling with steadfast mind on things above, disdains to stand with bending neck in the train of the foolish who hoard their wealth.

எ : மேல்.—பி : நிலவாத.—ஆம் is redundant.

The subjunctive form with அல்லா(ய)ல் is = 'he will or may think . . . but not stand.'

For கீப்பினும் and செறினும், see § 100, and G. 141, 142.

The definition of **दैवं** in B. I. S. 1567 is instructive. Comp. also ch. xi.

‘कर्मिन्मन्नि कृतं सदसच्च दैवम् ।

Deeds done in another birth—good or not good—are *दैवम्*.'

305.

மனமொத்தவரிடத்தும் இரப்பாகாத.

கரவாத திண்ணன்பிற் கண்ணன்றார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை ;—இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகும்ஆல், என்கொலோ
கொள்ளுங்காற் கொள்வார் குறிப்பு?

Mendicancy is always painful.

To live asking naught even from those dear as an eye, whose love is sure, and who never refuse, is happy life. Since the mind dissolves in shame at the very thought of beggary,—when men receive alms, what are the receivers' thoughts, I pray?

Comp. N. M. K. : 'இன்னமை வேண்டின் இரவெழுக, if you desire affliction, go a begging ;' and K. 1066, 1069, இரவாதவாழ்வது ஆம் வாழ்க்கை = இரவாமல் வாழ்வதானே நல்ல வாழ்வு ஆகும். Here ஆல் = ஆனால் = 'since.' The very thought of begging causes a sense of overpowering shame ; what must be the feeling of actually taking a man's gift from his hand? Must it not be a feeling of utter degradation?

306.

பொருளின்கண் பற்றுடையாரனறிப் பற்றிலாதார் பிற்பாற் சென்றிரவார்.

இன்ன இயைக இனிய ஒழிகென்று
தன்னையே தான்இரப்பத் தீர்வதற்—கென்னகொல்
காதல் கவற்று' மனத்தினுற் கண்பாழ்ப்பட்
டேதி லவரை இரவு?

Contentment better than mendicancy.

When a man himself begs of himself, saying, 'Let troubles come, let joys depart!' the sting of poverty is extracted; why then, for this purpose, should any one, his mind agitated with desire, and his eye wasted with weeping, beg of strangers?

ஒழிகென்று for ஒழிக வென்று. நிரப்ப is found in some copies: 'When a man fills—satisfies—contents himself, saying . . .;' but the antithesis of தன்னையே இரப்ப with ஏதிலவரை இரவு is of the essence of the verse.

இரப்பத்தீர்வதற்கு=for, or, in regard to, that which is removed when a man so begs of himself, why should a man beg of others?

Good doctrine! When aversion and desire cease, want is not felt. Who limits his desire, enlarges his possessions. 'Godliness *with contentment* is great gain.'

Comp. K. 1063; and B. I. S. 5436:

‘याचना हि पुरुषस्य महत्त्वं नाशयत्यखिलमेव तथाहि ।

Begging destroys utterly a man's greatness.'

307.

இரப்போரைப் பழியாதார் உலகத்தில் இல்லை.

என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
தென்றும் அவனே பிறக்கலான்,—குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும் பாய்அருவி நாட!—
இரப்பாரை எள்ளா மகன்.

Beggars are universally despised.

Lord of the land where gold is borne down by rushing waterfalls from every hilly slope!—Though in this world new (kinds of) men are continually born, that very man is never born that does not scorn mendicants.

This is capable of a double interpretation: 'He who scorns no suppliant escapes all future births;' or, 'No man will ever be found among those born of women who does not despise mendicants.'

எ : மகன்.—ப : பிறக்கலான்.

[In T. 'இல்லெனக் கொன்றி கொன்பவனை கருவான்: he who ridicules the man that says, "Give, I have nought."']

308.

இரத்தவினாக் தியது ஒன்றும் இல்லை.

புறத்துத்தன் னின்மை நலிய—அகத்துத்தன்
நன்ஞான' நீக்கி நிழீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானே மாற்றி விடின்?

Mendicancy is unmitigated misery.

Want wastes his outward frame; he lays aside wisdom,
his inward being's good; and so resolving, begs of some
stranger, saying, 'Give to me.'—If then the boon be refused,
must he not that very instant die?

See K. 1069, 1070. The எதுகை in lines 1 and 2 is irregular. நிழீஇ for நிறுவி.
Comp. B. I. S. 5955 :

‘देहिनि कृपणं वचः।

The piteous utterance, “Give.”

309.

பிற்பாற் சென்றிரவது தறத்தல் கன்று.

ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுதல் அல்லால்—பரிசுழிந்து
செய்யீரோ என்னுனும் என்னுஞ்சொற் கின்னாதே
பையத்தான் செல்லு' நெறி?

A hermitage preferable to mendicancy.

Men form close intimacies with others and live as their
dependants, and this is permissible; but is it more painful
quietly to go one's way (*to the hermitage*) than, lost to all
sense of personal dignity, to say, 'Will ye not do aught
for me?'

சொற்கு for 'than the utterance.' (G. 137*) ஏ = ஆ. (G. 6.) Comp. 53, 55.
[For சார்ந்தொழுகு, see T. 51, 'live in close intimacy.]

310.

ஒருவர் பழமைபற்றி வந்தால் அவருக்குத் தக்கதேதாஇலும் உதவிசெய்யவேண்டும்.

பழமைகந் தாகப் பசைந்த வழியே
 சிழமைதான் யாதானுஞ் செய்க!—சிழமை
 பொருஅர் அவர்என்னிற் பொத்தித்தந் நெஞ்சத்
 தருஅச் சுடுவதோர் தீ.

Relieve the wants of old friends, though they shrink from it.

Relying on old friendship, in an affectionate manner, render such assistance as your intimacy warrants. If he will not endure (the assistance), will it not be a fire heaped up and burning in his bosom?

I do not see any other meaning. The latter clause is ambiguous as to *தம்* (his): in whose bosom, and why? I think the intention is: 'If you allow your old friend to feel that your help has not been what was befitting your intimacy, *you* will feel remorse afterwards;' or, possibly, '*he* will feel deep and lasting pain.'

Comp. 286, 288. This verse suggests K. ch. lxxxi. Especially 801 gives the sense of பழமை and சிழமை.

CHAPTER XXXII.

THE KNOWLEDGE OF THE ASSEMBLY.

அதிகாரம் ௩௨.

அவையறிதல்

(= சபையின் இயல்பை அறிதல்).

The word அவை (S. **सभा**, சபை, அவை) is not used in this chapter. See Lex. அவை, கோட்டி. Of course the authors are not responsible for the titles.

In K. chapters lxxii, lxxiii it is the 'council' that is chiefly meant. Here it is the assembly of the learned (கோட்டி). Many such conferences were held when Jains, Buddhists, and Çaivas of several sects were contending in the South. For the character of these, the student may refer to the *வாதவூர் புராணம்*, ch. vi, where Māṅikka Vāçagar's defeat of the Buddhists is related. He may also consult the *பெரியபுராணம்*, Book V, for the history of the Çaiva saint *Ñāna-sambandha Mūrtti*, and other champions.

Much prudence, courage, dialectic skill, absolute conviction, and unscrupulous energy were often exhibited in those conflicts.

There was also the *Çaiṅgam* (சங்கம்) or Academy at Madura, to which every new Tamil work was submitted. The literati had their assemblies with prescriptive rights and privileges in every petty court, and at many temples. Thus every work should have a verse or two in the preface, called *அவைபடக்கம்*, 'submission to the assembly,' in which criticism is humbly deprecated.

Comp. *திருவினையாடற்புராணம்* (62, 63, etc.). See also Taylor's *Oriental Historical MSS.* vol. i. p. 53 etc.; Pope's *Kurral*, Introd. p. iv.

Any new work claiming to be classical had to be first read in such an assembly. This was called *அரங்கேற்றல்* (அரங்கு = **रङ्ग** = சபை, அவை); and the author was required to bear and answer criticism.

This quaint, interesting chapter is rather discursive, but seems to consist of three sections :—

I. Satirical sketches of assemblies to be shunned :

1. Heretical ; [311]
2. Violent ; [312]
3. Unscrupulous. [315.]

II. The characteristics of vain praters who infest such assemblies :

1. Utter ignorance ; [313]
2. Shamelessness ; [314]
3. Superficiality. [316.]

III. The way to become fit to enter and take part in meetings of the learned:

1. Real perception; [317]
2. Study—not mere bibliomania; [318]
3. Scientific and exhaustive analysis of authorities; [319]
4. Dignified and candid mind. [320.]

There is much here to remind the student of Bacon. East and West have much in common.

311.

அறிவுடையார் அறிவில்லார்க் சபையில் ஒன்றையுஞ் சொல்லல் ஆகாது.

மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானத் தந்திட் டதுவாங் கறத்துழாப்க்
கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்
சொன்ஞானஞ் சேர விடல்!

Cast not pearls before swine.

Decline entirely to utter words of wisdom before heretics (காரறிவாளர்=men of darkened knowledge,—men who professing to be wise, have their understanding darkened), who having forsaken the way pertaining to the assemblies of true wisdom, have there laid down propositions of unwisdom, and propagating them diligently, live in accordance with their own shallow wisdom!

எ: (தீவிர).—ப: விடல்=விகெ (G. 85).—செ: சொன் ஞானம்.

The main idea is in கார் அறிவாளர்முன்.

There is a play on the word ஞானம்.

In கைஞ்ஞானம் (lit. 'hand-wisdom') there is a double meaning. It is either, 'mere hand-to-mouth-wisdom,' or 'fistycuff-wisdom,' alluding possibly to the hand-to-hand encounters that often took place in those days.

Comp. 255, 256; and K. 719, 720.

312.

தீப்புலவன் தோழின் இகழ்த்தரைப்பதும் அன்றிப்போருக்கு எழுவன், ஆதலால் அவனைச்சேரல் ஆகாது.

நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் பேறற்செறிக்கும்
தீப்புலவற் சேரார் செறிவுடையார்;—தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும், அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்.

Avoid the angry violent disputant.

Well-disciplined men come not near the heretic (= man of evil learning, the teacher of an evil system), who stores up (in his memory certain formulas, comp. 304), as though he understood their worth, and repeats them by rote (lit. *as a tongue-lesson*).

The heretic, if worsted in the assembly, will abuse the family (of his opponents); or he will spring up and challenge them to fight.

தீப்புலவன் is the காரறிவாளன் of 311. கொள்ளா = கொண்டு. G. 86 (க).

தோள் புடைக் கொள்ளா = 'he will grasp his own shoulders'—clasping his left upper arm with the right hand, and his right upper arm with his left hand: the attitude of a Tamil pugilist ready for an encounter.

313.

கற்றவர் சபையில் பயனில்லாதனவற்றையே கூறும் புன்கல்விமாக்கள் பலர் உளர்.

சொற்றூற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றூற்றல் வன்மையுந் தாந்தேரூர்,—கற்ற
செலவுரைக்கும் ஆற்றியார், தோற்ப தறியார்,
பலவுரைக்கு' மாந்தர் பலர்.

Vain babblers.

Many are the men that utter many things,—who long to rise up (in debate), from mere love of talking and an itching tongue; who do not themselves apprehend the power and might of learning; who know not the way to utter with penetrating force what they have learnt; and who know not what defeat means.

கற்ற = தாம் கற்றவற்றை. உறுவர் = உறுவர்களுமாய்; and so தேரூர், அறியார், தோற்பதறியார் Understand இருந்து before பலவுரைக்கும்.

K. 649. See Lex. சொல்.

314.

கற்றவர்க்கையில் புல்லறிவினோர் வாளா இராது வாய்திறக்கின் அவமதிப்படைவர்.

கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம்;—மற்றதனை
நல்லார் இடைப்புக்கு நானாது சொல்லித்தன்
புல்லறிவு காட்டி விடும்.

The neophyte.

Without any learning of his own, the fool has obtained one formula from overhearing the lessons of a tutor (who was teaching others), yet unabashed he enters the circle of the good, speaks it out, and makes exhibition of his mean understanding.

எ : பேதை (அவன்).—ப : பெற்றத, காட்டிவிடும்.—செ : சூத்திரம், புல்லறிவு.
Comp. K. 649, 402.

315.

அறிவுடையார் புல்லறிவாளர்க்குத்தமது சொல் வன்மையை அறிவிக்கத்தொடக்கின் துன்பம்
அடைவர்.

வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ—டொன்றி
உரைவித் தகம்எழுவார் காண்பவே கையுள்
சுரைவித்துப் போலுந்தம் பல்!

Convincing arguments.

They who arise to utter words of wisdom, having associated themselves with the assembly of those who rage and burn and fume with anger, like beasts, for the mere sake of victory, not understanding the truth, shall see their own teeth like pumpkin seeds in their hands!

எ : எழுவர்.—ப : காண்ப.—செ : பல்.

உரைவித்தகம் எழுவார் is curious. Three interpretations are possible: (1) 'Those who rise to propound their opinions as wisdom.' Here உரை = 'word, opinion,' with காட்ட understood, and வித்தகம்(சக) = 'as decisive words of wisdom.' (2) Comparing உரைவித் தகம் with சொன்னாணம் (311), we may translate 'Those who rise to utter (உரைக்க understood) words of wisdom.' (3) The metre suggests உரைவித்து அகம் எழுவார் = 'Those who rise in the place to speak.' But there are serious difficulties.

316.

புல்லறிவினர் கற்றவர் சபையின்கண் வெறுக்கத்தக்கவற்றையே கூறவர்.

பாடமே ஒதிப் பயன்றெரித நேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால்—கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை
நன்றூட் கிறப்பப் பரிந்து.

Fools disgrace themselves in the assembly of the learned.

When foolish men chaunt their lesson, not knowing the fruit that lesson yields, but uttering words that gender wrath, the learned ones, whose fame dies not, will stand by ashamed, sorely pitying the mother that bare them.

Comp. 155. சமழ்த்தினர் = சமழ்த்தினவராக; சமழ்த்தி . . . பரிந்து . . . நிற்பார்.

317.

நூற்பொருளை அறிபவரே அறிவுடையோர்.

பெறுவது கொள்பவர் தோள்போ நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூன்; மற்றம்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.

The letter easy, the meaning hard.

Like the charms of those who sell their love for what they gain, the sacred texts are easy to those who rightly learn them; but like the minds of these whose forms are soft as tender shoots, the meaning is hard to all.

எ: நூல், பொருள்.—ப: எளிய, அரிய.

Read மற்று முறியை புரையும் அம்மேனியர் (உடைய) உள்ளத்தைப் போலே.

318.

நூற்பொருளறியும் அறிவுடையோரும் தல்களை வீடுமுழுவதும் பரப்பிவைத்தக் கொண்டிருப் போரும் தம்மிலே வேறவர்.

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்
உய்த்தகம் எல்லா' நிறைப்பினும்—மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.

Book collectors and scholars.

Although men gather together books in abundance, and, not understanding their contents, fill the whole house with them; the *sages* who merely take care of books are of one sort, and the *sages* who understand their contents, and make them clear to others, are of another sort.

On the whole subject of study, the *Nannūl* (1-46; pp. 111-116, in my IIIrd Gr.) is of interest.

319.

நூலிற்குப் புல்லறிவினார் கூறும் உரை உரையாகா.

பொழிப்பகல்' நுட்பநூல் எச்சமிந் நான்கின்
கொழித்தகலங் காட்டாதார் சொற்கள்—பழிப்பின்
நிரையாமா சேர்க்கு' நெடுங்குன்ற நாட!—
உரையாமோ நூலிற்கு நன்கு?

A perfect commentary.

Lord of the land of long chains of hills where the wild cattle assemble in herds!

Is that a good commentary to a faultless composition, which consists of the words of those who do not sift it thoroughly, in the four divisions of *summary*, *amplification*, *minute exposition*, and *supplementary information*, and thus exhibit the full import?

Comp. *Nannūl* 21-23, where however only two kinds of commentary are treated of. A perfect specimen of what is here taught is to be found in the edition of *சிவப்பிரகாசம்* by *சிவப்பிரகாசத்தம்பிரான்* of Madura. [Madras, 1872. தந்தைப்பேரறிவினார் Press.]

பொழிப்பு: a concise summary of the author's meaning; called sometimes *பிண்டம்*. *பிரகாசம்*. An abstract.

அகலம்: an amplification, paraphrase: *விருத்தி*.

குடபம் takes up minute points, in the manner of an excursus. Critical notes on the text. (*குண்*.)

எச்சம் gives additional matter. (*எஞ்சு*.)

The Tamil commentators are inferior to none. Parimēlaṅgar's splendid work on the Kurral, and Nachinārkkiniyār's on the Jīvaga Chintāmaṇi, are models of profound and acute criticism and lucid exposition.

320.

கற்றிலுடையோர் கல்லாதார் புல்லறிவினைக் காணினும் காணர் போல் இருப்பர்.

இற்பிறப் பில்லார் எனைத்துநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்குங் கருவியரோ? — இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூ றேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.

Critics.

Will those who are not of high family, however they may study learned works, be fit instruments to guard others from faults of speech? And men of good family who are well learned will not (seem to) be aware of the deficiencies of those who do not comprehend the works they talk of.

The low-bred are incompetent censors; and the high-born, from courtesy, or sheer disgust, decline the task.

சொல், 'as regard niceties of expression and elegancies of style.' தேற்றாதாரூடைய ஈனமான அறிவைத் தாமே அறியமாட்டார்கள் = 'will decline to meddle with the inanities of empty-headed sciolists.'

CHAPTER XXXIII.

INSUFFICIENT KNOWLEDGE.

அதிகாரம் ௩௩.

புல்லறிவாண்மை

(= புல்லிய அறிவை ஆளுநீதன்மை).

There is no precise equivalent in English. See *Lcx.* ௫௧.

Analysis :

1. The men of insufficient, imperfect, scanty, low degree of knowledge (புல்லறிவு) lose both worlds ; for they have not good sense or taste or right feeling to appreciate the higher things here ; [321, 324]
2. nor have they the foreseeing wisdom that prepares for the world to come. [328, 329.]
3. They are as 'the beasts that perish.' [322.]
4. They do no good in life : leave no gap when they die. [323, 326.]
5. Abuse is their element. [325.]
6. Their's are wasted lives. [327, 330.]

Their epigraph is :

'Some with lives that came to nothing, some with deeds as well undone,
Death stepped tacitly and took them where they never see the sun.'

The subject is more akin to those discussed in Part I (*அறப்பால்*).

There are degrees of Unwisdom. Comp. chapters xxvi and xxxiv. See also K. lxxxiv, lxxxv. Unteachableness is the prominent fault.

The epithets used here to indicate these shallow pretenders may be compared with advantage : பொருளல்லா ஏழைகள், செவ்வியர் அல்லார், காணின்மடமக்கள், புல்லறிவினார், பேதையார், and சிற்றறிவினார்.

321.

அன்புடையார் சொல்லும் அறநெறிகளை அறிவுடையார் அன்றி அறிவிலார் பயனுள்ளதாகக் கொள்ளார்.

அருளின் அறம்உரைக்கும் அன்புடைபார் வாய்ச்சொற்
பொருளாகக் கொள்வர் புலவர் ;—பொருள் அல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் : பாற்கூழை
மூழை சுவைஉணரா தாங்கு.

Only the wise value the wise.

Men of sense receive as a reality the words from the mouth of the loving ones who graciously teach virtue. The (ignorant) wretch, himself unreal, speaks (of virtue) with contempt. Just so the ladle distinguishes not the flavour of the rice boiled in milk.

எ : புலவர், ஏழை.— ப : கொள்வர், உரைக்கும், G. 149. உணராதாக்கு = அறியாதபோலும். Comp. in Lex. அற்று, அன்னது. This idiom is found in 322, தேற்றாநாக்கு.

உணர் governs சுவையை; and கூழை is for கூழின்: 'perceives not the flavour of the milk-pap.' Comp. in 322, சோற்றின். See Lex. மூழை.

Comp. B. I. S. 350:

‘**अन्नः सारविहीनानाम् उपदेशो न जायते।**

You cannot teach those destitute of inner sense.’

See 106 : சேதனம் என்னும் அச்சேறு, etc.

322.

மேலோர் கூறும் நன்னெறிகளைக் கீழோர் கேளாதிருவார்.

அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்காற்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்:
கவ்வித்தோ றின்னுங் குணங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளறேற்று தாங்கு.

Foolish people hearing hear not.

When men of ungrudging soul declare the way of virtue, those who are not rightly disposed, although they give ear, hear not.

Even so the currier's dog seizes on and devours leather, not appreciating the flavour of milk and rice.

எ : அல்லார்.— ப : கேட்கலார்.

கேட்கலார் : கேள் + கு + அலர் = கேளார்.

In 321 it was natural incapacity (the ladle made of a cocoa-nut shell); here it is absorption of the degraded soul in congenial mean pursuits (the currier's dog gnawing filthy skins) that forms the barrier to the attainment of true wisdom. Those were பொருளல்லா ஏழைகள் = 'essentially worthless persons;' these are செவ்வியர் அல்லார் = 'those who are not in the right path.'

323.

அறநெறிக்கீழ் அறியுமறிவிலாத கீழோர் இருக்கினும் இறப்பினும் பயனில்லை.

இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போ' மார்க்கம்
எனைத்தானுந் தாங்கண் டிருந்தும்—தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள்
பொன்றில்என், பொன்றாக்கால் என்?

Useless in life and unmourned in death.

What matters it whether they live or die—the shameless stupid people who do no good, not even as much as a grain of millet, though they see by every species of example the way in which their life so sweet to them, passes away in the twinkling of an eye?

More literally and word for word:

The twinkle of an eye is their sweet life's measure. This they every way discern, yet shameless stupid men no act of virtue do, though small as millet seed! What boots it if these live or die?

Comp. B. I. S. 3732:

‘நிமேஷமாत्रमपि हि वयो गच्छन्न तिष्ठति ।
स्वसरीरेष्वनिशेषु निश्चं किमनुचिन्तयेत् ॥

Life stays not in its course even for the twinkling of an eye. Why should men be eternally thinking of their bodies which are not eternal?

And K. 331, 337.

324.

புல்லறிவினோர் பலரோடும் பகைகொள்ளுவன்.

உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்
பலர்மன்னுந் தூற்றும் பழியால்—பலருள்ளும்
கண்டாரோ டெல்லா' நகாஅ தெவன்ஒருவன்
தண்டித் தனிப்பகை கோள்?

Misanthropy: against ἀκῆδία.

Since being's days are few, and life no safeguard owns, and guilt by many blamed is rife, mid many men, why, laughing not with all they see, should any sulk apart, and nurse a sullen hate?

The days are few and evil; be genial! Comp. 338.

The Tamil poet contemplated men like those whom Dante heard making their confession from out the 'tristo ruscel':

' . . . Tristi fummo
Nell' aer dolce che dal sol s' allegra,
Portando dentro accidioso fumo.'

' . . . We sullen were
In the sweet air, which by the sun is gladdened,
Bearing within ourselves the sluggish reek.'

Inf. vii. 121-123.

See Longfellow's note. Comp. the striking K. 999.

325.

புல்லறிவேன் பிறரை இகழ்ந்து பேசுவதையே தனக்குப் பயனாகக் கொள்வான்.

எய்தி இருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை;—வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின்.

The evil tongue.

A man has gone before the assembly that had gathered together, and contemning another has reviled him. Now, if the reviled one remain silent, the reviler is to be wondered at if he survive; (for abuse is his very life, and the patience of the reviled one has closed his mouth.)

This seems to belong to ch. xxxii. It also illustrates the benefit of patience. See 64, 71, etc.

எ : வயப்பட்டான். — ப : வியத்தக்கான்.

326.

அறநெறிகளை உட்கொள்ளாத புல்லறிவேன் வெள்ளாட்டியாலும் இகழப்படுவான்.

மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான்—நூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்ஞ்ச்சொல் இல்லுள்
தொழுத்தையாற் கூறப் படும்.

Dishonoured old age.

He who before old age comes, has not undertaken and zealously carried out works of virtue, will be pushed about in the house, addressed in harsh language, and bidden to get on one side or to get out, by even the maid-servants¹.

Comp. ch. vi, esp. 52. வரமெழுவனே = வரமூன், 'before it come,' lit. 'before it comes not.'

எ : மூயலாதவன், — ப : படும் (= படுவான்).

¹ So Menander:

Πικρὸν ἔστι χρεῖμα γέρον ἐν οἰκίᾳ μένων :

An old man is a troublesome thing in a house.'

327.

புல்லறிவினார் நற்கருமங்களைச் செய்யாத செல்வப்பெருக்கத்தினால் மதிமயங்கி வீணர் கழிப்பர்.

தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்,
எமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார்,—தாமயங்கி
ஆக்கத்துட் டீங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.

Wasted lives.

Men of scanty wisdom are those who do not themselves enjoy any sweets of life, bestow no benefactions on worthy persons, draw not nigh the good path that safeguards (the soul), but infatuated and absorbed in the acquisition of wealth, pass away their days of life in vain.

This gives the definition of புல்லறிவு : it is that which produces this life : தமது வாணிகை வீணாக்ருவர்.

Comp. 273, 338.

சேர் + கு + ஆலர் = சேரார்.

328.

புல்லறிவானர் தேடிய பொருள் தமக்கும் பிறருக்கும் பயன்படாததும்.

சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார்,—இறுகிறுகிப்
பின்னறிவாம் எனறிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்காய் ஆம்.

The miser's death-bed.

In the very earliest time (*in early youth*) they take not food for the journey which they must make (*into another world*), tying tightly the wallet on their shoulders; but tying tightly (*their treasure bags*), they say, 'In after days we will learn wisdom:' the gold these idiots will indicate with their hands (as legacies, when they are speechless, and in the grasp of death) will be as sour *vilam* fruit.

They have not speech to tell survivors where the wealth that they themselves have not used lies buried. It is like the sour, sapless wood-apple. (261.)

கொள்ளார் = கொள்ளாதவர்களாய்.

எ : பொன்.—யி : ஆம்.

See B. I. S. 5515:

'युवैव धर्मशीलः स्यादनित्यं खलु जीवितम् ।

As a young man let him be virtuous, for life is evidently not eternal.'

329.

புல்லறிவினார் இம்மையிற் செல்வம் உண்டாகிய பொழுது மறுமையைச் சிந்தியார்.

வெறுமை இடத்தும் விழுப்பினிப் போழ்தும்
மறுமை மனத்தாரே ஆகி—மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.

Saints when they suffer, sinners when they prosper.

When poor, or when disease's deadly grasp they feel, to other world alone their minds are given; but when wealth grows, no thought, small as a grain of mustard seed, give they to other world—these souls unwise!

Comp. the following :

'பெறுநிக்கட பொச்சாந் துரைத்தல், உயிரை
இறுநிக்கண் யாமிழந்தேம் என்றன்,—மறுவந்து
தன்னுடம்பு கன்றுங்கா னுணாதல் : இம்முன்றும்
மன்னு உடம்பின் குறி.

To speak thoughtlessly about life while it is enjoyed; to say "we've lost it" when the end is nigh; and to feel shame (for sins) when disease comes and the body fails: these three are characteristics of short-lived mortals.—T. 91.

அனைதது (✓அன்), so-much: 'Even so much as.' Here இடத்து, போழ்து, காலத்து are equivalents.

330.

புல்லறிவோர் அறஞ்செய்யாத தமது வாண்பை வீணா ஆக்குவர்.

என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறநீனையார்,
கொன்னே கழிப்பார்தம் வாழ்நாளே,—அன்றோ!
அளவிறந்த காதற்றம் ஆருயிர் அன்றார்க்
கொளவிழைக்குங் கூற்றமுங் கண்டு?

Friends hurried away; the unwise heed it not.

Though they have gained a human frame, of virtue think they not! In vain they spend their days. Alas! and yet they see death eagerly hasting to snatch away those infinitely dear, like to their very souls! Why is this so?

Comp. especially 20 and 28; also 32, 34, 37.

அறிவிலார் is the understood subject.

The warning is in vain. And men are foolish who hoard for their families. All are doomed.

காதல் = அன்பினையுடைய = 'beloving and beloved.' அன்றா is object of கொள. G. 30 (உ). கண்டு = கண்டிருத்தல். Some read விழை, but இழை = குழ, 'contrive, plan,' is better.

CHAPTER XXXIV.

UTTER FOLLY.

அதிகாரம் ௩௪.

பேதைமை

(= யாதோன்றினையும் அறியாமை).

The subject is mainly that of the last chapter, but special follies also are satirized. This relates to மயக்கம், as ch. vii to குரோதம், and ch. ix to காமம்: the *three faults*. See 190.

Analysis:

1. The folly of absorption in worldly pursuits. [331.]
2. The folly of procrastination. [332.]
3. The folly of ignoring wise teaching. [333.]
4. The folly of insensate apathy. [334.]
5. The folly of an abusive tongue. [335.]
6. The folly of trying to influence uncongenial spirits. [336.]
7. The folly of subserviency to avaricious and unfriendly men of wealth. [337, 339.]
8. The folly of a querulous temper. [338.]
9. The folly of self-glorification. [340.]

The comparisons of the turtle exulting in getting into the water again, the bathers waiting for the surf-waves to be silent, the stone of more account than the fool, and the ants round the neck of the closed oil-jar, are noteworthy.

331.

உலகவின்பந்தையே பொருள் என்றகொண்டு மறுமை ஞாயிமை பேதைமை.

கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றங் கோட்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்டி.

Men disport themselves in the very meshes of death's net.

While the turtle's murderers have put it into the pot, and kindled fire beneath, it sports unconscious of its fate : such is their worth who joy entangled in life's *net*, while death, the mighty murderer, waits to seize them.

எ : மரணடி.—ப : அற்று.

This is the great folly. This verse repeats the affirmation that it is folly to forget virtue and the life to come, while absorbed in the pursuit of transitory things. The illustration of the turtle—famous in Greek too—is very apt. It points to an early existence of turtle-soup, where it is not supposed to be ! See K. 348, p. 246.

கொலை + குள் : அர் and euphonic insertion ஞ். Thus அன், யன், வன், றன், and குள் added to roots, *make nouns of agency*, equal to *er, or* : murderer. கொலைவல் பெருங்கூற்றம் = 'Great Yaman, strong in slaying.' Comp. உலை and வலை in Lex.

332.

இல்வாழ்க்கைக்கு வேண்டெனவற்றையே செய்து அறஞ்செய்யாமமை அறிவின்மை.

பெருங்கடல் ஆடிய சென்றார்—'ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் னுடுதும்'—என்றற்றால்,
'இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம்'—என்றிருப்பர் மாண்டி.

Postponing virtuous action to a time that never arrives.

They went to bathe in the great sea, but cried, 'we will wait till all its roar is hushed, then bathe!' Such is their worth who say, 'we will get rid of all our household toils and cares and then we will practise virtue and be wise.'

எ : மரணடி.—ப : அற்று.—ஆல் is redundant : அசை.

Comp. 19, 328. This is an oriental form of 'rusticus expectat.' K. (my edition) p. 244.

ஆடிய (G. 86. உ) a gerundial infinitive of purpose : 'in order to bathe.' இவ்செய் குறைவினை = 'works remaining for me to do for my household.' (G. 157, 153.)

333.

குலம் முதலியவை ஒருவனுக்கமைந்தும் உலககடை அறியாதிருப்பது சாரமற்றபால் சோற
போல் ஆகும்.

குலந்தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும்—நலஞ்சான்ற
மைபறு தொல்சீர் உலகம் அறியாமமை
நெய்யிலாப் பாற்சோற்றி னோர்.

A high tone of manners and morals.

Though a man be of good *caste*, have performed deeds of ascetic virtue, acquired learning, is of good family, and attained a ripe old age, so that in these five points he is faultless; yet his ignorance of what is thoroughly good, without stain, sanctioned by ancient precedent, and of good renown in the world's ways, will render all his advantages like thin, watery milk with boiled rice.

எ: அறியாமை = அறியாமல் (இருப்பது).— ப: கேர் = ஒப்பாரும். We have here good examples of every species of ellipsis. G. 151, etc.

Ghī (செய), 'butter oil,' is in India what butter, lard, and suet are in England, and olive oil in Italy. Here செம்பிலாப் பால் is *milk without any rich element*: 'skimmed milk.' This would be an insipid condiment with plain boiled rice!

விலக்காமல் = தப்பாமல், 'without a flaw.'

Comp. K. 426.

334.

பிறர்க்குப் பயன்படாதார் கல்லினும் கடை ஆவர்.

கன்னளி நல்ல கடையாய மாக்களின் ;
சொன்னளி தாமுணரா ஆயினும் — இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல்என்
றுற்றவர்க்குத் தாம்உதவ லான்.

Stones and senseless men.

Stones are much better than low men; since, though those (too) are utterly without apprehension of your words, yet they (stones) are of assistance to those that employ them, inasmuch as they at once stand (where they are fixed), remain (where they are put), lie (where they are laid), and remove (when they are moved).

Or, 'men can stand, sit and lie on them, or walk over them.' Low men are absolutely good for nothing!

எ: கல்.— ப: கல்ல = கல்லன, கல்லவை. G. 93. கன்னளி = கல்நளி. G. 39. மாக்களின் (G. 61, ஒப்பு).

335.

பயனில்லாமல் மூடன் கொஞ்சொற்களைச் சொல்லா விடில் அவனது காவைத் தினவு தின்னும் :—
அவனுக்குத் திப்ப்த்தி இல்லை.

பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டுங்—கறுவினாற்
கோத்தின்னா கூறி உரையாக்காற் பேதைக்கு
நாத்தின்னு' நல்ல சுனைத்து.

A fool angry without cause, longs to abuse.

If the fool, though nothing is to be gained (by such conduct), acting as though he had gained something, waxing wroth against those who disdain (*or* are unable) to contend with him, cannot say and utter forth in his wrath a string of evil words, a grievous itching will gnaw his tongue.

எ : கா.—ப : தின்னும்.—இன்றியும். G. 141. மாட்டும். G. 63, 68, 113. உரையா. G. 91.
நல்ல. G. 120. சுனைத்து. G. 133.

Comp. 325.

336.

அறிவிலகளை வசப்படுத்துதல் யாவுக்கும் அரிது.

தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணக்குதும் என்பவர்—புன்கேண்மை,—
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!—
கற்கிள்ளிக் கையிழந் தற்று.

It is a hard, thankless task to bend the worthless to our will.

Lord of the sea-shore where the laurel with its bright foliage flowers! The poor (pretence of) intimacy enjoyed by those who follow after (wealthy but) utterly uncongenial men, and say 'we will bend them to our will,' is like losing one's hand while digging into a rock.

எ : கேண்மை.—ப : இழக்கற்று.

They will not succeed in obtaining any of the benefits of a real, fitting, congenial friendship, though they sacrifice both independence and honesty.

337.

பொருளுடையர் உலக்தர் ஆயினும் அவரை யாவரும் மொய்த்துக்கொண்டிருப்பர்.

ஆகா தெனினும், அகத்துநெய் உண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; — யாதும்
கொடாஅர் எனினும், உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.

Ants around the neck of the closed oil-jar.

If there be *ghī* in the pot, though they cannot get at it, the ants will swarm without ceasing around the outside; and so the people of the world will cling to and not leave the possessors of wealth, though these give them nothing.

The *அனபெடை* in *கொடார்* and *விடார்* emphasizes the tenacity on the one side and the pertinacity on the other. So Telugu lengthens its vowels: *koṭṭutū* = 'continuing to strike.' G. 14.

உலகத்தவர் (உலகத்தார்). H. B. § 180.

338.

அறிவிலார் வீணர் கழிப்பர்.

நல்லவை நாடொறும் எய்தார்; அறஞ்செய்யார்;
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார்; — எல்லாம்
இனியார்தோள் சேரார்; இசைபட வாழார்:
முனியார்கொ றும்வாழு' நாள்?

Fools make all life sad for themselves.

No good each day they gain; nor deed of virtue do; nothing to needy men impart; nor know they joy of loved ones' sweet embrace; devoid of fame they live: do such not loathe the days they live?

Comp. 324 and note. This *ἀρηθία* seems to have no name in English.

K. 140, 833, and 999.

In *இயாதொன்றும்* the *இ* is 'furtive *இ*.' G. 24. It is not reckoned in the metre, which is (--- | --- | - 0 0). Comp. *Kārigai* iii. 1.

339.

பேதையர் நட்புப்பெரும் பயனைத் தருவதாயினும் கொடிது.

விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை,—தழங்குகுழல்
பாப்திரைசூழ் வையம் பயப்பினும், இன்னுதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு.

Friendship without reciprocity.

Friendship with those who are destitute of exquisite goodness, and who, though you cultivate them with affectionate deference, (morosely) say 'we entertain affection for none,'—though it should yield as its fruit the earth, which the sea with its noisy chime of leaping billows girds around,—would be only affliction!

எ: கேண்மை.—ப: இன்னுதே.

This naturally belongs to ch. xxiv, and is like 237. Comp. K. 833: காரின்மை.

என்றிருக்குங் கேண்மை, 'so-called friendship with those who say.' விழைந்து, 'with affection.' விழைந்திலேம், a neg. perfect, 'we have never regarded you with affection.' Here is a splendid compound of seven members: வையம் is 2nd case, object of பய. It has five roots for its enlargement. தழங்கு, பாப், சூழ் are verb roots (G. 153), adj. to குரல், திரை, and வையம் respectively. திரை = கடல். G. 162.

340.

ஒருவன் தன்புகழைத்தானே எடுத்துக் கூறுவது அறிவிலர்மை.

கற்றனவுங் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்துந், தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்திற் றணியாத
பித்தன்என் றெள்ளப் படும்.

Self-laudation.

The learning a man has acquired, his world-renowned excellence, and his nobility of birth, will gain for him respect when the bystanders celebrate them; but if he himself proclaim them, the young kinsmen crowding around will deride him as one afflicted with a mania not to be mitigated by any medicine.

Comp. 165; K. 439; and N. N. V. 18. Irregular எதுகை; see K. Introd. p. xxvi.

This recalls Horace's 'tribus Anticyris insanabile caput.'

In தணியாத பித்தன் = தணியாத + பித்து + ஆள்; தணியாத qualifies பித்து, 'an incurable mania.' படும் for படுவான், as a mark of contempt.

CHAPTER XXXV.

LOWNESS.

அதிகாரம் ௩௫.

கீழ்மை

(= கீழ்களிர்நன்மை).

Comp. K. cviii.

The idea is that expressed in this verse (N. M. K. 100) :

‘மரசு படினு’ மணிதஞ்சீர் ருன்றவாம் ;
 பூசிக் கொளினும் இரும்பின்கண்—மரசோடும் ;
 பாசத்தூள் இட்டு விளக்கினும் கீழ்நன்னை
 மரசுடைமை காட்டி விடும் !

Though foulness light upon the pearl, its worth's the same ;
 Anoint it, yet will rust upon the iron spread ;
 In fetters bind the BASE, and give him light of lore,
 He still will show his nature's stain !

It is difficult to distinguish the subject of this chapter (கீழ்மை) from that of the next (கயமை). There appears here and there something of sectarian rancour in many of these verses. Those whom they could not convince and convert are abused. It was a time when the *odium theologicum* and *philosophicum* infected the air. Rival devotees were disputing under every bush.

Analysis :

1. Teaching is thrown away on these. [The fowl on the dunghill ; and the dog.]
[341, 345. Comp. 352, 321.]
2. They avoid improving society ; [342, 349]
3. are incapable of elevation ; [343, 346, 347, 350 ; so 358, 360]
4. are always ungrateful ; [344 ; so 357]
5. and are utterly impracticable. [348.]

341.

கீழோர்க்கு நன்றெறிவினங்க எடுத்தக்கூறினுந் தம்மனம் போனநெறியே செல்லுவர்.

கப்பி கடவதாக் காலேத்தன் வாய்ப்பெயினும்
குப்பை சினைப்போவாக் கோழிபோன் மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினுங் கீழ்தன்
மனம்புரிந்த ஆறே மிகும்.

Teaching wasted.

The fowl, though each morning duly you scatter broken grain into its very mouth, will ceaselessly scratch in the refuse-heap; so, though you expound and show the base man works of learning, full of weighty wisdom, he will but the more resolutely go on in the way in which his mind finds delight.

Comp. K. 410.

In 254, 257, 258, 259, 279, 321, 322, 331, 341, 345, 347, 350, 351, 352, 355, 358, 360, and some others, the satiric poet (and these verses may well be the composition of one rather misanthropic bard, a Tamil Antisthenes) searches through nature, animate and inanimate, for types of the heretical, and *ipso facto* worthless man. Some of these similes are found in Sanskrit poetry, and in the proverbs current in all the vernaculars of India.

The low, ignorant man is like a *dog* in the assembly (254); and like a *dog* he takes delight in low things (322, 345).

The same low tastes are seen in the domestic *fowl* (341), in the *pig* (257), and in the *carrion-fly* (259).

And you cannot change these essentially low natures, as you cannot make *charcoal* white by washing it in milk (258); or make the most gorgeous of *slippers* anything but foot coverings (347); nor make *young unbroken bullocks* draw a chariot (350); nor wash away the sliminess of a *frog* (352); nor can you train them to do great things, as you cannot convert a tusked *boar* into a *war-elephant* by enringing its tusks (358); nor give moisture to the pith of the *water-rush* (360).

Men's short-sightedness is exemplified in the *turtle* (331).

The base man must be compelled to do any good he does, like a *chisel* that requires taps of the artist's mallet before it cuts (355); and like the *vicious cow* that must be milked by force (279).

The foolish man is like the unappreciative *ladle* (321); grows harder as he grows older, but is hollow to the last, like *reeds* (351).

342.

கீழோர் மேலோரிடத்துக் செல்ல விரும்பார்.

காழாய் கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் எனஉரைப்பின் — கீழ்தான்
உறங்குவாம் என்றெழுந்து போமாம்; அஃ தன்றி
மறங்குமாம் மற்றொன் னுரைத்து.

The base will not seek the company of the wise and good.

If you say to the base man, 'Let us without delay go to seek refuge with faultless sages possessors of mature wisdom,' he will probably get up and make off, exclaiming, 'Let us go and slumber,' or he will perhaps demur, and change the subject.

The words *காழாய் கொண்டு கசடற்றுர்* are most expressive, but not easy of transference into English. Lit. 'those who are freed from doubt (and imperfection, error) through the reception of solid (crystal-pure) doctrines,' i. e. the instructed sage.

The low man is here invited to become the disciple of a worthy Guru.

ஆம் (= *it may be*) is redundant, or gives an idea of probability.

343.

மேலோர் பெருஞ் சிறப்பெய்தின் தந்தன்மை வேறுபடார்; கீழோர் எய்தின் அத்தன்மையாவார்;—
திருந்தார்.

பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா
தொருநடையர் ஆகுவர் சான்றோர்;—பெருநடை
பெற்றக் கடைத்தும்,—பிறங்கருவி நன்னாட!—
வற்றும் ஒருநடை கீழ்.

Promotion does not spoil the good nor improve the bad.

Lord of the goodly land of swelling torrents! If thoroughly worthy men gain some added dignity, their nature knows no deviation, but they go on in the same even path of virtue; and although the base obtain promotion, his conduct too changes not, (promotion betters him not.)

There is a play on *நடை*.

வற்று, see *வல்*: 'baseness is mighty only in its own base way.'

In T. 14, 'பழித்தவை சொல்லுதல் வற்றும் பேதைமை, folly is mighty in uttering forbidden things.'

அற்று is another reading, = *அத்தன்மைற்று*: 'the base is always the same.' But *ஒருநடை* seems then almost redundant.

Comp. K. 977-979.

344.

மேலோர்க்குச் சிறிது நன்றி செய்யினும் அதைப்பெரிதாக எண்ணுவர்; கீழோர்க்கு எத்தனை நன்றிகளைச் செய்யினும் அதை நன்றியாகக் கருதார்.

தினை அனைத்தே ஆயினுஞ் செய்ததன் றுண்டாற்
பனை அனைத்தா உள்ளுவர் சான்றோர்;—பனை அனைத்
தென்றுஞ் செயினும்,—இலங்கருவி நன்ஓட!—
நன்றில நன்றியார் மாட்டு.

Small benefits seem great to the wise; and *vice versa*.

Lord of the goodly land of glistening torrents! The excellent will deem any favour done them, though small as a grain of millet, to be large as a palm tree. You may constantly confer favours huge as a palm tree, but they are not benefits, when conferred on those who are not grateful.

எ : சான்றோர், நன்றி.—ப : உள்ளுவர், இல.—இலங்கு, அருவி, கல், நாட. G. 153-157; 93; 64. மாட்டு. G. 63.

This stanza is somewhat out of place here. Comp. III, 357.

Comp. K. ch. xi with my notes, pp. 216-218; and Vem. ii. 41. தினை and பனை rhyme so well, and the antithesis is so perfect, that this comparison is very often repeated in Tamil poetry. தினைத்தனையும் = *even a very little*.

345.

கீழோர் பிறர் தம்மை மதித்தற்கேதாவாகிய நற்கருமங்களை ஒருபோதஞ் செய்யார்.

பொற்கலத் தூட்டிப் புறந்தரினு' நாய்ப்பிறர்
எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்;—அச்சீர்
பெருமை உடைத்தாகக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்.

The dog prefers to feed on refuse. Nature will out!

The dog, though you tend it with care, feeding it from a golden vessel, will watch, eye fixed, for others' *leavings*; even so, although you receive the base as if they were possessed of greatness, the deeds they do will be otherwise (=their real character will be seen by their conduct).

Comp. 322. But 213 does more justice to the noble animal. K. 410.

346.

கீழ்மக்களின் செருக்கு.

சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்;—எக்காலு'
முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும்.

The base intoxicated by some trivial gain.

Though they obtain imperial wealth, the excellent never utter a vaunting word; but if at any time the base see some small fraction added to his scanty store, he will deem himself great as *Indra*.

எ: வீழ்மியோர், கீழ்.—ப: சொல்லார், எண்ணிவிடும்.—செ: சொல்லை, தன்னை.—கீழ் = கீழானவன்.
G. 162. இந்திரனா = இந்திரனாக. G. 140.

முந்திரி, காணி, see H. B. part ii. App. To his 3rd 1/2 he gains an accession of 1/4th of *itself*!

He is a beggar on horseback! Comp. K. ch. liv, and notes, p. 265. This is பொச்சாப்பு: that evil, giddy 'self-oblivion' that is apt to come with a sudden, undeserved elevation.

'ஆற்பருக்குப் பலிசு வந்தால் அத்தாராத்திரியிலும் ருடை மிகக்கச் சொல்லார்: if mean people become well off, they will have a parasol borne over them even at midnight.' See G. C. 46.

347.

கீழோர் செல்வர் ஆனகாலத்தும் ஈனர் ஆவர்.

மைதீர் பசும்பொன்மேன் மாண்ட மணி அமுத்திச்
செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேஆம்;
எய்திய செல்வத்தர் ஆயினுங் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.

The slipper.

Though made of faultless yellow gold, enwrought with choicest pearls, the slipper serves but for one's foot; though the base be deemed prosperous through the wealth they have gained, their baseness will be seen by their actions.

The same thesis in 350 with a different illustration. K. 100f.

Comp. B. I. S. 349:

‘अनः सारविहीनानां सहायः किं करिष्यति ।

मलयेऽपि स्थितो वेणुयैगुरेव न चन्दनः ॥

What assistance can be rendered to those who have no inner worth?

The *bambu* on the Malaya hills is only a *bambu* and not a *sandal tree*.’

செய்தது = செய்யப்பட்டது.

348.

கீழோர் கடுஞ் சொற்சொல்லுதன் முதலிய தீச்செயல்களையே செய்வோருவர்.

கடுக்கெனச் சொல்வற்றாங் கண்ணோட்டம் இன்றும் ;
இடுக்கண் பிறர்மாட் டுவக்கும் ; — அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம் ; — விறன்மலை நன்ஓட, —
ஏகுமாம் எள்ளுமாங் கீழ் !

The base man's habit of life.

Victorious lord of the good mountain land! The base is mighty in bitter words, is destitute of kindness, rejoices in others' sorrows, is ever and anon full of sudden wrath, will run up and down and pour contempt on all he meets.

Comp. கடுகடு in 189. An exceedingly powerful verse in Tamil.

349.

மேலோர் தம்மொடு பலநாள் பழகினவரைப் பழையகட்பினர் என்று கஞ்சுநிப்பர் ; கீழோர் அங்ஙனம் பழகினும் இகழுவர்.

பழையர் இவர்என்று பன்ஓட்பின் னிற்பின்
உழையினியர் ஆகுவர் சான்றோர் ; — விழையாதே —
கள்ளுயிர்க்கு' நெய்தற் கனைகடற் றண்சேர்ப்ப, —
எள்ளுவர் கீழா யவர்.

No intimacy possible with the base.

Lord of the resounding sea's cool shore, where the *Neythal* breathes honied fragrance round! The worthy, if men for many days stand waiting in their train, will say 'these are old acquaintance,' and will make the place pleasant to them; the base in such circumstances feel no affection, but simply despise them.

Comp. K. ch. lxxxii.

350.

தேரார் செல்வத்தராய காலத்தம் கல்லொழுக்கத்தை மேற்கொண்டொழுகார்.

கொப்புற் கொடுத்துக் குறைத்தென்றுந் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை; — ஐய, கேள்!
எய்திய செல்வத்தர் ஆயினுங் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.

Prosperity does not elevate the base.

Hear, O Sir! The little bullock-calves will not learn to bear the yoke and draw the chariot, though you give them cut grass, clip them, and constantly¹ rub them down; so, though they have gained wealth, the base will be seen (*to be so*) by the deeds they do.

Comp. 347 for lines 3 and 4.

¹ But see Lex. for தீற்ற.

CHAPTER XXXVI.

BASENESS.

அதிகாரம் ஈசு.

கயமை

(= கயவரது தனமை).

Analysis :

1. The base are essentially worthless; [351]
2. lack fine feeling; [352]
3. are detractors; [353]
4. vaunters of self; [354, 356]
5. give only from fear; [355]
6. are ungrateful and unforgiving. [357.]
7. Prosperity does not change their hearts. [358, 360.]
8. They are always hoping for some unattainable good. [359.]

The base are naturally and hopelessly evil. But this and the preceding chapter are really one.

351.

அநீஷ்டையோர் இனையர் ஆயினும் அடக்கமுடையர் ஆவார்; அறிவிலார் வயதின் முதியர் ஆயினும் அடக்கார்.

ஆர்த்த அறிவினர் ஆண்டிசையர் ஆயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப;—முத்தொறுடம்
தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்
போத்தரூர் புல்லறிவி னார்.

Age does not improve the essentially base.

The thoroughly wise, though young in years, will guard themselves in stern self-repression. The low unwise as age

comes on, become mature in evil works, and are like reeds, wind-shaken, hollow still!

The reed, or *bambu*, grows very strong and hard, but is always hollow (பொந்தறது), and yields to every wind (திரிதரும்). ஆந்தை is for ஆந்தை by G. 41. (ச); so பொந்தை = பொந்தை, and becomes போந்தை by G. 41. (ச).

352.

சயவர் தூக்கெறி செல்லுதல் சிறிதும் இலர் ஆவர்.

செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாந் தேரை; — வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணு' நுணுக்கம்ஒன் றில்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது.

Fine perception unattainable by the obtuse.

Though frogs flourish long in a rich large lake, they never rid themselves of their slime; so it is hard for those void of fine perception, even when they have learned pure and excellent text-books, to acquire the gift of clear understanding.

There are two irregular forms here: அறுக்கிலா = அறுக்காத and தேர்கிற்கும் = தேரும். அறுக்கிலா = அறுக்க + கு + இலா = 'powerless to remove:' கு is redundant. தேர்கிற்கும் = தேர் + கு + இன் + கு + உம், where the three inserted syllables are meaningless. G. 108.

353.

கீழோர் பிறகுடைய குற்றத்தையே கூறுவர்.

கணமலை நன்னாட! — கண்ணின் ரெருவர்
குணனையுங் கூறற் கரிதாற் — குணன்அழுங்கக்
குறறம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்
கெற்றால் இயன்றதோ நா?

Detraction easy only to the base.

Lord of the goodly land of mountain chains! It is hard to stand before a man, and publish even his praise. How then can mean men's tongues depreciate a man's good qualities and proclaim his faults while standing before him?

எ: நா. — ப: இயன்றதோ? ஆல், அசைச்சொல். குணன் = குணம். G. 17.

What is the tongue of the abusive man made of?

354.

கீழோர் தம்மைப் புதுநூயெனப் பிறரை வஞ்சிதறு அவர் பொருளைக் கவர்வர்.

கோடேந் தகல்குந் பெண்டிர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயறேற்றூர்;—கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.

Base men vaunt themselves like wantons.

Chaste women trick not out their charms of womanhood, as is the wont of the wanton. Like fountains ever fresh those others make display of every charm, and vaunt their beauty as they pass.

This is an unsavoury verse. The rendering gives the sense. No western language could literally translate it.

355.

கீழோர் துன்பஞ் செய்வோர்க்கன்றி மதறையோர்க்கு ஒன்றும் உதவார்.

தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லா
உளிநீரர் மாதோ கயவர்;—அளிநீரர்க்கு
கென்னானுஞ் செய்யார்; எனைத்தானுஞ் செய்பவே
இன்னான்கு செய்வார்ப் பெறின்.

You must extort from the base what you want.

The base are like the chisel, that, though it is over the bud (to be sculptured), moves not without some one to strike it. On those who are courteous these confer no boon whatever. They will do everything for those who use violent means.

Comp. 279, and K. 1077.

Favour does nothing; fear alone is effective.

356.

நல்லோர் தமக்குச் செய்த நன்மையை மினைப்பர்; தீயோர் தம்மை நிந்தித்ததை நினைப்பர்.

மலைநலம் உள்ளாக் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்தநன் றுள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.

**Each thinks upon his own favourite place. The good remember only
benefits conferred on them; the bad only injuries.**

The hill-man thinks upon the beauty of his hills; the farmer thinks upon his fields that have yielded him rich crops; the good think on the boons bestowed by worthy men; the base man's thoughts are fixed on abuse he has received.

எ : குறவன், உழவன், சான்றோர், கயம்.— ப : உள்ளும், உள்ளவர், உள்ளி விடும்.—உள்ளும், G. 137.
கயம் = கயவன், G. 162. விடும், G. 124. (5.)

K. p. 215.

So in T. 51: 'சுந்தகல்வின்னாக்கயவர், the evil base ones that are like the broken stone;' the fracture cannot be mended: they neither forgive nor forget.

Some have read தன்னைத்தே for வைததை, 'his thoughts are fixed on himself;' but this destroys the rhyme; and his base *rancour* is the idea.

357.

மேலோர் மூன்பு ஒருஉதவ்செய்த பின்பு பல தீங்குகளைச் செய்யினும் பொறுப்பர்; இழிவோர் மூன்பு
பல நன்மைகளைச்செய்த பின்பு ஒரு தீங்குசெய்யின் பொறுக்க மாட்டார்.

ஒருநன்றி செய்தவர்க் கொன்றி எழுந்த
பிழைநாறுஞ் சான்றோர் பொறுப்பர்; கயவர்க்
கெழுநாறு நன்றிசெய் தொன்றுதீ தாயின்,
எழுநாறுந் தீதாய் விடும்.

The good are grateful; the base ungrateful and malignant.

The good attach themselves to those that have done them one act of kindness, and forgive a hundred wrongs that arise. The base receive seven hundred benefits, but one wrong will turn them all to evil.

எ : சான்றோர், எழுநாறு.— ப : பொறுப்பர், விடும்.— தீதாய், G. 120.

See K. p. 216. The K. 109 is one part of this.

358.

மேலோர் வறுமைக்காலத்தும் உதவுவார்; கீழோர் செல்வம் மிக்ககாலத்தும் உதவார்.

ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்துஞ் செய்பார் முழுமக்கள்;—கோட்டை
வைரஞ் செறிப்பினும்—வாட்கண்ணாய்!—பன்றி
செயிர்வேழம் ஆகுதல் இன்று.

Base men illiberal even in prosperity.

Worthless persons even in high estate do not the deeds that men of noble birth perform even in their poverty. O keen-eyed maid! Men may enring and arm the boar's tusks, but it will not even so become a warlike elephant.

Comp. 149, 184.

See the Telugu Vēmana ii. 6. Or, word for word:

O bright-eyed maid! The utterly debased do not
In zenith of prosperity what noble men
In penury perform! Enring the wild boar's tusk,
It doth not thus a warlike elephant become.

359.

கீழோர் கன்பயன்பெற முயலாது வீண்பெருமைபேசிக் கெடுவர்.

இன்றுதும், இன்னிலையே ஆதும், இனிச்சிறிது
நின்றுதும் என்று நினைத்திருந்—தொன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே ருகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.

Vain dreams. We fade as a leaf.

'To-day, at once, a little hence, we shall gain our end!' So many speak and think, and joyously tell it out among their friends; but soon their eager minds are changed; and they have perished like a lotus leaf.

எ : மாய்ந்தார்.—ப : பலர்.

Comp. K. 337, p. 244.

There is a pretty play on நிலை and இலை in this exquisite verse.

360.

கீழேர் மக்கட் பிறப்பினர் ஆயினும் உலிர்கவிடத் தன்புடையர் ஆகார்.

நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
 ஈரங் சிடைபகத் தில்லாகும்; — ஓரும்
 நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
 அறைப்பெருங்கல் அன்றார் உடைத்து.

Wealth without heart.

Though born in the water, and its hue appear green, the *Netti's* pith knows no moisture; so in the world are men of amplest wealth whose hearts are hard as stones upon the rocky mountain fell.

See Lex. கடை. No moisture ever reaches the pith of the water-rush (*Alschynoméne*), though the plant grows in the water.

Comp. K. p. 320.

CHAPTER XXXVII.

MISCELLANEOUS TOPICS.

அதிகாரம் ஈன.

ப ன் டெ ன றி

(= பலவழி).

When *Pathumanār* had arranged the quatrains into chapters, he found ten remaining, to which, from the diversity of their subjects, he gave this title: 'Many topics.'

Analysis :

1. A house desolate without a wife. [361.] This contradicts 364.
2. A woman's honour her only safeguard. [362.]
3. The bad wife. [363.] Contrast to 382-384.
4. Marriage an evil. [364.]
5. Choice of life. [365, 366.]
6. Like father, like son. [367.]
7. Bad times. [368.] Better in ch. xxvii.
8. The misery of unfeeling selfishness. [369.] This is ch. xxiv.
9. The wanton. [370.] This belongs to ch. xxxviii.

361.

கற்புடை மனையானே இல்லாதான் இல்லம எதனுளைச் சிறப்பிற்றயினும் இகரெடுபோலும்.

மழைதினைக்கு' மாடமாய் மாண்டமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னும்?—விழைதக்க
மாண்ட மனையானே இல்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு!

The wife.

The mansion meets the clouds. A stately band of warders keep watch around. Gems glisten therein like lamps. What then? *Where the owner has not a wife of dainty excellence, the house within is a waste, hard to explore.*

The verb இல் governs the 2nd case = 'to lack.'

எ: இல்லகம்.—ப: காடு (போலும்).—அரியகு in apposition with காடு. என்றும், 'what good is it?'

The காடு is perhaps rather the desolate 'burning ground,' *painful to contemplate.* Comp. K. ch. vi, with மனைத்தக்கமாண்புடையாள்.

[Comp. N. M. K. 101:

என்றொருக்குஞ் சான்றோர் மதியாரிற் றீராமை;
புன்றொருக்கும் போற்றார் உடனுறவு;—பண்ணியல்
யாழொக்கும் நடடார் கழறுஞ்சொல்;—பாழொக்கும்
பண்புடையாள் இல்லா மனை.

Not to sever from the excellent—the wise—is as an education; to live with those who cherish us not is as a sore; the word uttered by friends is as the tuneful lute; the house without a courteous house-wife is as a waste.']

So B. I. S. 5387:

‘यस्य भार्या गृहे नास्ति सध्वी च प्रियवादिनी।
अरख्यं तेन गन्तव्यं यचारख्यं तस्य गृहम्॥

In whose dwelling there is no wife true and of pleasant speech, let him go to the wilderness: his house is as a wilderness.'

362.

கற்பகத்தில்லாத மஃலிர்க்குப் புறக்காவலாற்பயன் இன்று.

வழுக்கெனைத்தும் இல்லாத வாய்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவர் ஆயின்—இழுக்கெனைத்தும்
செய்குருப் பாணி சிறிதேயச் சின்மொழியார்
கையுருப் பாணி பெரிது.

Outward guards avail nothing.

Though compassed round with a faultless guard of swords, if once they gain freedom, in little time they are stained with every fault; and long is the time those soft-voiced ones spurn every law of right.

In Ellis' MSS. this is rendered :

'Though women of light conversation (!) be as strictly guarded as the blade of a sword is carefully preserved (!) ; yet, if by any relaxation of vigilance, an opportunity be offered to them, little of this time will be occupied by deeds which are not evil, and much of it by them.'

This awkward and foolish verse is corrupt. The original idea is found in Manu, lect. ix. 10-18.

Various readings are :

i. For வாள்வாய் read வாழ்வாய் = 'when . . . have lived in all happiness, etc.'

ii. For சின்மொழியார் read சிறுமின்றார் = 'young beauties.'

iii. For பெறவர் read பெறார் = 'if they obtain not.'

Contrast this with K. 57.

If we read, as I prefer, ஆள், it is = 'though she has fallen into the hands of a perfectly faultless husband.'

இழுக்கு, 'carelessness in the watch'?

363.

நற்குணமில்லாதமகனிர் நங்கணவனாக் கொல்லும் வாளுக்கு ஒப்பாவர்.

எறிஎன் றெதிர்நிற்பாள் கூற்றம் ; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி ; — அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் ; — இம்முவர்
கொண்டானைக் கொல்லும் படை.

The evil qualities of a bad wife and their effects.

Death is the wife that stands and dares her spouse to strike ! *Disease* is she who enters not the kitchen betimes ! *Demon domestic* is she who cooks and gives no alms ! These three are *swords* to slay their lords !

நிற்பாள், புகாள், உதவாதாள் = நிற்பவள், புகாதவள், உதவாதவள். All three subjects.

[So in N. M. K. 85 :

'கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம் ;
மெல்லிய வாய்க்குத் தான்சுன்ற காய்கூற்றம் ;
ஆல்லவை செய்வார்க் கறங்கூற்றம் ; கூற்றமே
இல்லிருந்து தீக்கொழுவு வாள்.

To those not learned the words of their mouth are death ; to tender *plantain* tree the fruit it has borne is death ; to men who perform vicious deeds virtue is death ; death sure is she that in the house doth evil deeds.'

The plantain is cut down as soon as it has fruited.]

364.

மணத்தைக் கடி. என்னும் பெயரால் கடியவெண்டும் என்றுணராதார் ஆல்வற் படுவார்.

கடியெனக் கேட்டுங் கடியான்; — வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; — பேர்த்தும்ஓர்
இற்கொண் டினிதுறாஉம் ஏழுறுதல், என்பவே,
கற்கொண் டெறியுந் தவறு!

The second marriage.

He hears (that *marriage* is another name for) *dread*, and yet he dreads it not! He hears the fearful funeral drum, but it gives him no sense! Again to take a wife and to dwell bewildered amidst domestic enjoyments is a fault that merits stoning; so say (the wise).

Comp. K. p. 200.

There is a play on the $\sqrt{\text{கடி}}$; see Lex. and 56. The *ஏறுகை* is peculiar.—இற்கொண் = 'take a wife.' For *கொண்டு* in line 4, see H. B. § 239.

365.

தவத்திலும் சிறந்த கர்மம் இல்லை.

தலையே தவமுயன்று வாழ்தல்; ஒருவர்க்
கிடையே இனியார்கட் டங்கல்; — கிடையே
புணராதென் றெண்ணிப் பொருணசையாற் றம்மை
உணரார்பின் சென்று நிலை.

Different modes of life.

The *best* thing is a life spent in penitential practices. The *middle* course is to live with dear ones around. The *worst* of all is, with the thought that we have not enough, through desire of wealth, subserviently to follow those who understand us not.

Comp. ch. vi, and 292, 309. The next is a variation of this.

Comp. K. p. 316.

366.

உத்தமர் கற்றப்பொழுத்போக்குவர் ; மத்திமர் உண்பொழுத்போக்குவர் ; அநமர் பொருள் இல்லை
என்று வெறப்பாற் பொழுத்போக்குவர்.

கல்லாக் கழிப்பர் தலையாயர் ; — நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள், கடைகள்
இனிதுணைம், ஆரப் பெறேம்பாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர் !

Three kinds of men : those that learn, those that enjoy, and those
that complain.

The men of noblest mood pass their time in learning.
The middle sort pass their time in the enjoyment of good
things. The last and lowest cry : 'Our food is not sweet,'
'We've not got our fill,' and in angry mood lie sleepless.

This is a somewhat different idea from 365.

Comp. 338. கல்லா, தவ்வா. H. B. § 97, *note*. = கற்று, தவ்வி. உணைம், பெறேம் are old
forms. G. 77, 89. Line 3 is bad metre.

And B. I. S. 4090 :

‘*दुःखं निरनरं पुंसाम् असंतोषवतां पुनः ।*

Discontented men suffer continual sorrow.’

367.

மகனுக்கு உளநாடிய அறிவு தந்தைக்கு உளநாடிய அறிவே ஆம்,

செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அசுச்
செந்நெல்லே ஆகி வீளைதலால், — அந்நெல்
வயனிறையக் காய்க்கும் வளவாயல் ஊர ! —
மகனறிவு தந்தை அறிவு.

Like father, like son !

The red grain's swelling germ in after time grows up and
yields that same red grain.—O fertile crofted village lord,
whose fields are filled with ripening crops of that same
grain !—*Wisdom of son is wisdom of the sire.*

So in French : '*tel père, tel fils*, like father, like son.'

And in S. *यथा पिता तथा पुत्रः*. Comp. also Manu ix. 40.

This chieftain rules a tract of cultivated land : *மருதநிலம்*. Here the type of men
hardly changes from generation to generation. Village communities are scarcely
affected by political revolutions.

368.

உலகநடை எல்லாம் வீபரீதம் உள்ளது.

உடைப்பெருஞ் செல்வருஞ் சான்றோருங் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களுங் கீழும் பெருகிக்
கடைக்கா றலைக்கண்ண தாசிக் குடைக்காற்போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.

Bad times.

The wealthy men of great possessions and the perfect
have perished, while wantons' sons and base men multiply.
The lowest takes chief place, and, like the umbrella's handle,
this world is upside down!

எ: உலகு.—ப: சிந்தும்.

Comp. ch. xxvii, and especially 264, 266, 267.

Also B. I. S. 836:

‘अहो वत महत्कष्टं विपरीतम् इदं जगत् ।

येनापन्नपते साधुर असाधुस्तेन तुष्यति ॥

Alas, alas! very troublous is this world which is upside down. What shames the
good gladdens the bad.’

369.

கட்பினர் வருந்தத்தை ஒழிக்காதார் உயிர்வாழ்வலிலும் இறத்தல் நன்ற.

இனியார்தந் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார்,—மணிவறன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!—
வாழ்வின் வரைபாப்த னன்று.

Misery of unfeeling selfishness.

Lord of the good land of mighty hills whence streams
descend sweeping along pearls!

Better men should jump down a precipice than live with
a mind not disposed to assuage the pain of the dear ones who
tell them of their heart's pain.

Comp. 209, 238.

Men may lack the ability to relieve, but not to have the *mind* (உள்ளம்) is intolerable!

370.

வேசையர் அன்பு பொருள் அந்நவீடத்தே நீங்கும்.

புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
 விதுப்புற நாடினவே றல்ல:—புதுப்புனலும்
 மாரி அறவே அறுமே; அவர்அன்பும்
 வாரி அறவே அறும்.

This belongs really to the next chapter, and is a variation of 371.

Ellis' MSS. :

'When rightly perpended the water of the freshes and the love of women adorned with ear-rings differ not ; for the water of the freshes will be dried up when the rain ceaseth, and so will their love when the income faileth.'

More exactly :

'The mountain freshet, and the love of those adorned
 With pendant jewels rare, examined calmly prove
 To differ nought: *that* fails when rains that feed it fail ;
 And love of *these* fails too, when income fails!'

CHAPTER XXXVIII.

WANTONS.

அதிகாரம் ௩௮.

பொதுமகளிர்

(= வேசையரது தன்மை).

To this chapter must be added 370.

Analysis :

1. Their mercenary character. [370-374, 378.]
2. Their heartlessness. [375-377, 379.]
3. Lust blinds men. [380.]

See K. p. 304, ch. xcii.

This is a poor chapter.

371.

தைலம் வற்றிய பொழுது விளக்கின் ஒளி அற்றுப்போம். கைப்பொருள் சீக்கிய பொழுது வேசையர் அன்பு அற்றுப்போம்.

விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடினவே றல்ல :—விளக்கொளியும்
நெய்பற்ற கண்ணே அறுமே ; அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.

The lamp's light and harlot's love examined well are seen to differ not a whit: the lamp's light goes out when the feeding oil is consumed; and the harlot's love is spent when the lavish hand has spent its wealth.

Comp. 370, of which this is a variation.

Ellis' MSS.:

'When rightly perpended the light of a lamp and the love of courtezans differ not; for the former is extinguished when the oil is dried up, and the latter estranged when the empty hand no longer contains money.'

372.

பரத்தையர் பொய்யண்பைக்காட்டிப் பொருள் பறிப்பர்.

அங்கோட் டகலங்குல் ஆயிழையா னம்மொடு
செங்கோடு பாய்துமே என்றண்மன்;—செங்கோட்டின்
மேற்காணம் இன்மைபான் மேவா தொழிந்தாளே,
காற்காணைய் காட்டிக் கலுழந்து.

The wanton's self-interested professions.

She (of enticing beauty), adorned with choice jewels, said forsooth, 'I will leap with you down the steep precipice;' but on the very brow of the precipice, because I had no money, she, weeping and pointing to her aching feet, withdrew and left me alone!

The first line is not literally rendered.

373.

பரத்தையர் பொருளிலாரை உபசரித்துப் புறப்படுத்துவர்.

அங்கண் விசும்பின் அமரர் தொழப்பும்
செங்கண்மால் ஆயினும் ஆகமன்,—தங்கைக்
கொடுப்பதொன் நிலலாரைக் கொய்தளிர் அன்றார்
விடுப்பர்தங் கையாற் றொழுது.

Though he be *Mâl*, the fiery-eyed, whom in the heaven's fair homes immortals worship, if in hand he bring no gift, the women tender as the buds men cull, will straight dismiss him, bowing low with folded hands.

Comp. Vēm. ii. 25.

Ellis' MSS.:

'Let them have been even as liberal as Shengañmâl (*sic*) the goddess of prosperity, who is worshipped by the gods in the beautiful heavens, courtezans whose hands are tinted like opening buds, will forsake those who have no wealth to bestow upon them, reverentially saluting them with folded hands.'

Ellis must be wrong. See *மரல்*.

The French says: 'Le beau Vichnou aux yeux rouges.'

374.

பரத்தையர் பொருளுடையர் இழிவின் ஆயினும் அவரைபே தம்கனிவரசக் கொள்வர்.

ஆணமி னெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக்
காணமில் லாதார் கடுவனையர்;—காணவே
செக்கூர்ந்து கொண்டாருஞ் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்றார் அவர்க்கு.

Money makes a man the wanton's darling.

To the damsels of loveless hearts, whose eyes are as
beauteous as blue water-lilies, those who have no wealth
are as poison! Even those who have turned the (oil-
press, in sight of all men, if they have wealth, are as sugar
to them.

The oil-man is hardly dealt with. In *Manu* iii. 158 he is condemned; and so in
iv. 84, 85 is the owner of an oil-press; while an oil-press is equal in impurity to ten
slaughter-houses! It is hard to see the reason of this.

375.

அறிவில்லாரே வேசையரைச்சேர்வார்களர்.

பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும்—ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.

Wantons and their paramours.

The silly ones, who are as beasts, seek the embraces of
women who are like the eel, which shows one head to the
snake, and another head to the fish, in the sweet clear lake:
(are of a double and deceitful nature.)

376.

பரத்தையர் பொருளற்ற விடத்து மாறுபடுவர்.

பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல்
நித்தலு' நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடியும் போர்த்தகர்கோ டாயினு ணன்நெஞ்சே!
நிற்றியோ, போதியோ, நீ?

Feigned love becomes open hostility.

'We will never part, like the precious stone strung on its thread, or the *Andril*,' said the damsel with golden bracelets: she has now become the horn of a fighting ram (*she angrily repels me*). Dear heart! dost linger still, or wilt thou go?

The French says, 'Mais elle s'est dérobée de plus en plus, ainsi que (va en diminuant) la corne du buffle de combat,' which is ingenious, but not the native idea. Comp. 378.

The pearls strung together sunder not. The *Andril* (see Lex.) dies if taken from its mate.

377.

வேசையர் அன்பை மெய்யென்று கருதி மகிழ்வோர் பலராலும் இகழப்படுவர்.

ஆமாபோ எனக்கி அவர்கைப் பொருள்கொண்டு
சேமாபோற் கூப்புறாஉஞ் சில்லைக்க னன்பினை
ஏமாந் தெமதென் றிருந்தார் பெறுபவே
தாமாம் பலரா எனகை.

Ridiculous infatuation of the wanton's dupe.

Those who fondly reckon upon the devoted love of the worthless wanton, that, like the wild ox, licks the hand and despoils men of their wealth, and then, like the buffalo, bounds away, shall suffer the deserved ridicule of many.

The wild ox or *gayal* is fabled to kill by licking its victims.

378.

வீட்டுநெறியில் ஒருவோர் வேசையர்நோர் சேவிரும்பார்.

ஏமாந்த போழ்தி னினியார்போன் றின்னாராய்த்
தாமார்ந்த போதே தகர்க்கோடாம்;—மாளோக்கின்
தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே
செந்நெறிச் சேர்தும்என் பார்.

Bought embraces.

Those whose avowed purpose it is to walk in the way of rectitude seek not the embrace of the fascinating, fawn-

eyed damsels, who walk in a way of their own, who are pleasant when gratified with gifts, and when they are filled (= *when no more gifts are to be expected*) are like the horn of the fighting ram.

Comp. 376.

379.

பாத்தையாறு பொய்யன்பைக் காழகரே மெய் என்று மகிழ்வர்.

ஊறுசெய் நெஞ்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் — தேறி
எமர்என்று கொள்வாருங் கொள்பவே! யார்க்கும்
தமரல்லார் தம்முடம்பி னார்.

Let him be deceived that will.

Let those accept (*wantons' false love*), who take them as their own, believing the words uttered to inspire belief, by the bright-browed ones, who keep concealed within the cruelty that lurks in their heart. Those whose bodies are their sole wealth belong to none, (i. e. *they have no souls to give!*)

380.

பாலிகர் பாத்தையாறு கள்ளத்தை அறிந்தார் ஆயினும் அறியாப்போற் கூடிமகிழ்வர்.

உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
கள்ளத்தாற் செய்யுங் கருத்தெல்லாம் — தெள்ளி
அறிந்த விடத்தும் அறியார்ஆம் பாவம்
செறிந்த உடம்பி னவர்.

Lust blinds men.

Though the dupes clearly discern and know the guileful intentions entertained by the bright-browed ones, even where their minds are (*apparently*) set upon some person, they whose bodies are full of sin do not recognise it!

CHAPTER XXXIX.

CHASTE MATRONHOOD.

அதிகாரம் ஈகூ.

கற்புடைமகளிர்

(= கற்பினையுடைய மாதரதுதனிமை).

In S. पति + व्रता = 'one who is faithful to her husband.'

The legends of *Sītā*, wife of Rāma-chandra; of *Damayantī*, wife of Nala; of *Chāndramatī*, wife of Harischandra; of *Visākhā*, the Buddhist female saint (see Oldenberg: Buddha); and very many others, afford pictures of womanly excellence not surpassed in any literature. The authentic history of *Ahalyā Bāi*, the Mahratta queen, would be regarded as utterly incredible, if it were not established, in every detail, by irrefragable evidence. [See Pope's Text-book of Indian History, p. 193, 3rd edition, Allen & Co.] See also the introduction to my Kurra].

The extent to which wifely submission may be carried, and the powers of the *Pativrātā* may be seen in an absurd story told in the இரங்கேச வெண்பர (சு): the legend of Nalāgini.

Analysis:

1. These should be chaste, and not be exposed to solicitation. [381.]
2. They should be good housewives, equal to all emergencies. Other things are slipped in: gentleness of speech, and dignity. [382, 383.]
3. They should endear themselves to their husbands; and be [384]
4. possessed of innate purity. [385.]
5. Their worth. [386.]
6. Jealousy: of little interest. [387-400.]

Comp. K. ch. v, vi.

381.

கற்புடையாளுக்குப் பின்னிற்பார் இன்மையே நன்றும்.

அரும்பெற்ற கற்பின் அயிராணி அன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும்—விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலா ணன்மைத் துணை.

Freedom from temptation.

Though women live famed as *Ayirāṇi* for rarest gift of chastity, absence of men that stand enamoured of their charms is a help in way of good to those of fragrant brow who guard themselves.

Ayirāṇi, the virtuous wife of *Indra*.

K. p. 206.

The commentator says, 'She who is without suitors is a good help-meet (to her husband);' making *ததலாள்* the subject, and supplying *கணவனுக்கு*. I make *இன்மை* the subject, and take *நதலாள் = ததலாட்டு*.

A commentator remarks that there would be no followers, or waiting suitors (*பின்னிற்பார்*), without some kind of encouragement.

382.

வறுமைக்காலத்தும் விருத்தோம்பன் முதலிய கடமைகளைச் செய்பவளே மாட்சிமையையுடைய மனையாள்.

குடநீர் அட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங்
கடனீர் அறஉண்ணுங் கேளிர் வரினுங்
கடனீர்மை கைஆளுக் கொள்ளு' மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.

A true wife, in time of poverty, if friends come in enough to drink up the sea, performs her duties with kindness of speech.

When in the straitened time they cook and eat with but one pot of water on the hearth,—if relatives arrive enough to drain the sea, the soft-voiced dame, the glory of her home, well fulfils each seemly duty.

எ : மாதர்.—ப : மாட்சியாள்.

[மடம் in N. M. K. 105 :

'மனைக்கு விளக்கு மடவாள், the gentle, simple, guileless lady is the light of the house.')

Comp. K. p. 206.

383.

கற்புடைய மனைபார் வசிக்ரும் இவ்வமே இல்.

நாலாறும் ஆரூய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் — மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு' மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.

The real home!

On every side the narrow dwelling lies open, on every part the rain drips down; yet, if the dame has noble gifts, praised by townfolk for her modest worth, such a housewife's blest abode is indeed *a home!*

Comp. K. p. 206.

384.

கணவன் கருத்தக்கொற்ற நடக்கும் கற்புடையவர் பெண்.

கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்,—உட்கி
இடனறிந் தாடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள், பெண்.

The wife: 'placens uxor.'

She is sweet to the eye, and adorned in the way that a lover loves; she enforces awe; her virtue shames the village folk; she is submissive; but in fitting place is stern, yet sweetly relents:—such a soft-voiced dame is *a wife*.

All Tamil poets regard it as an accomplishment in a woman to know how and when to assume an offended air (ஊடு, புல, பிணக்கு), and when to come to a good understanding with her spouse, and lay it aside (உணரு).

The idea is that of Terence:

'Amantium irae amoris integratio est.'

Comp. 391; K. ch. cxxxi, and K. p. 206.

385.

கற்புடைய மகளிரே அன்றிப் பரத்தையர் கணவரைக் காணின் காணார்.

எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோண்மேற் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போ னுணுதுமால்—எஞ்ஞான்றும்
என்னை கெழீஇனர் கொல்லோ பொருணசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்?

The modest woman cannot understand shamelessness.

'Whenever our spouse takes us in his embrace, we feel a timid shame as if we saw him then for the first time; and they (wantons) daily, through desire of gain, submit to the embraces of many! How can this be?'

386.

நாணமுடைய மனைவி.

உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூல் அற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒன்பொருள்—தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்!

A modest wife like a javelin in the hand of a hero.

As the scroll that he reads, whose inmost heart well understands it, is goodly wealth with him who is graced by a generous spirit. As a keen weapon in the hand of a clear-souled hero, is the loveliness that a modest woman owns.

K. p. 206.

387.

ஒரு நாட்பெழுந்தான் கருங்கொள்ளையுஞ்
செங்கொள்ளையும் விலை வித்தியாசமின்றி வாங்கிக்
சொண்டாலும்; அதுபோல, எண்கணவன் பலமாதரைச்
சேர்ந்த என்னைச் சேர வருவான்.

தன்பொறுமையையுஞ் சத்தியையுங் கூறிஞன் போலும்.

கருங்கொள்ளைஞ் செங்கொள்ளைஞ் தூணிப் பதக்கென்
றொருங்கொப்பக் கொண்டானும் உரைன்;—ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்ப வீராடா
தென்னையுந் தோய வரும்!

The injured wife to her confidante:

'The lord of the town has bought, it seems, black *gram* and red *gram*, a *tūni* and a *pathakku*, as if they were all the same! He, whose chest is broad as a mountain, having associated with the beautiful browed ones,—inferior to me!—*unpurified, seeks my society too!*'

The four stanzas 387-400 seem out of place, and are probably more recent.

388.

தந்தலைவன் செய்த ஆக்கிரமத்தைக்கூற வந்தபாணனுக்கு, சவியாமல் சொன்னது.
குலமகளிர் கணவன் துஷணையைக் கேளார்க்கள்.

கொடியவை கூறாதி, பாண! நீ கூறின்
அடிபைய விட்டொதுங்கிச் சென்று—துடியின்
இடக்கண் ணனையம்பாம் ஊர்ந் கதனால்
வலக்கண் ணனையார்க் குரை.

The neglected wife.

'O minstrel, utter not cruel words, or if thou utter them, softly draw back thy step, and go to utter them to those who are like the lute's right side; for we, to the lord of the town, are as its left.'

The tambour has two hollow vessels (கண்); it is the right one that yields the music. (Comp. 390.) She will not hear of her husband's wrong doings; these are for other and fitter ears to hear.

கூறாதி, a negative imperative. In common Tamil it would be கூறாதே! (§ 121.)

கூற (root) + ஆ (negative) + தி (sign of 2nd pers. sing.). [Sec G. 84.]

389.

மனநொந்திரங்குவாளே அன்றி வெருளாள்.

சாய்ப்பறிக்க நீர்திகழுந் தண்வயல் ஊரன்மீ
தீப்பறக்க நொந்தேனும் யானேமன்—தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தன்சாந் தணியகலம்
நோக்கி இருந்தேனும் யான்.

Meek complainings (to her maid).

'I am she, forsooth, that felt a pang when a fly alighted on the lord of the town, surrounded by cool rice-fields over which the waters gleam, where they pluck the rich grass! And I am she who have lived to look upon his breast adorned with cool *sandal-wood* paste, which has been warmly embraced by others.

She is pained, not angry.

390.

சுஅஅ போல்.

அரும்பவிழ் தாரினான் எம்மருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண! — கரும்பின்
கடைக்கண் ணனையநாம் ஊரற் கதனால்
இடைக்கண் ணனையார்க் குரை.

'Minstrel, utter not a gross falsehood, saying that he who wears a garland of opening buds will favour us!

'To the lord of the town we are as the (*tasteless*) tip of the sugar-cane; therefore, tell (such a tale) to them who are like its middle (sweet, juicy) joints.'

Comp. 138, 211, 388.

END OF PART II.

PART III.



ON LOVE (OR PLEASURE).

மூன்றாவது காமத்துப்பால்.

[CH. XL.]

Comp. K. ch. six-cxxxiii, p. 322.

These are mere fragments, suggesting the main topics of the subject of இன்பம்.

The Tamil student may, if he please, see the whole subject dealt with in the கலித்தொகை [see Introduction].

CHAPTER XL.

THE CHARACTERISTICS OF LOVE.

அதிகாரம் ௪௦.

காமநுதலியல்

(= காமநீதைக்கற்றித்த இலக்கணம்).

Analysis:

1. It is full of alternations. [391.]
2. It brings pain in separation. [392-394, 397, 400.]
3. It fills the lover's soul with desire and fear. [395.]
4. It makes the tenderest strong to dare and endure. [396, 398.]
5. It supersedes all else. [399.]

Here are hints of a kind of drama, in which are introduced (1) the lover (தலைமகன்), (2) the lady (தலைவி), (3) his friend (பாங்கன்), (4) her confidante (தோழி), and (5) her mother (ஆய்).

391.

தலைமகனுக்குத் தோழி சொல்லியது.

முயங்காக்காற் பாயும் பசலை,மற் றாடி
உயங்காக்காற் உப்பினூங் காமம்;—வயங்கோதம்
நில்லாத் திரைஅலைக்கு' நீள்கழித் தண்சேர்ப்ப!—
புல்லாப் புலப்பதோர் ஆறு!

'The way of true love never did run smooth.'

'Lord of the cool shore of the deep bay, where the gleaming ocean's restless billows beat!

‘If there be no fond embrace, a sickly hue will spread itself (over her face); and, if there be no lovers’ quarrels, love will lack its zest.

‘To embrace and disagree is the one way (of love).’

Comp. 384.

The confidante (தோழி) says this to the bridegroom or lover (தலைமகன்), in regard to the coyness (புலவீ) of the bride (தலைவி) or mistress, after a period of estrangement.

ஒர் = ‘is the only.’ K. ch. cxxxi, cxxxii.

392.

ஆற்றாளாகிய தலைவி தோழிக்குச் சொல்லியது.

தம்மமர் காதலர் தார்குழ் அணி அகலம்
விம்ம முயங்குந் துணையில்லார்க் — கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

The lonely one.

‘To those who were wont to strain in close embrace their own beloved, whose broad breast was girt with garlands, when the rains patter down, it is as though one beat the funeral drum through all the regions where the muttering of the thunder is heard from out the clouds; since they are deprived of their loved one’s society.’

K. cxxiii.

393.

விடப்பட்ட தலைமகன் மாலைக்காலத்தில் உற்ற இடர்.

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொண் மாலை மலர் ஆய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தா டுணையில்லார்க்
கிம்மாலை என்செய்வ தென்று.

The forsaken one at eventide.

At wildering eventide, when workmen all put by their tools, she culled choice flowers, and wove a gay garland;— then let it fall from her hands, and wailed, ‘What can this wreath avail to me who weep alone?’

See K. 1227.

Compare the following (Kalit. i. 5):—

THE LONELY ONE.

1. கல்லெனக் கவின்பெற்ற விழாவாற்றப் படுத்தப்பிற்
புல்லென்ற களம்போலப் புலம்புகொண் டமைவாரனோ?

Can she endure to bide alone, like some enclosure that once shone all beautiful when there they kept the hallowed feast, but now is desolate?

2. ஆள்பவர் கலக்குற ஆலைபெற்ற நாடுபோற்
பாற்பட்ட முகத்தோடு பைதல்கொண் டமைவாரனோ?

Can she endure to bide in grief, with sad despairing face, like a land oppressed, that endures affliction from its tyrant king?

3. ஒரீரா வைகலுட் டாமரைப் பொய்கையு
ணீர்சீத்த மலர்போல நீரீப்பின் வாழ்வாரனோ?

Can she endure to live for one night's space forsaken by thee, like a flower in the lotus-lake from which the water has ebbed away?

394.

வினாமுற்றி மீண்ட தலைமகன் சொல்லியது :

செல்குடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் — மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுகொல் அந்தோதன்
தோள்வைத் தனைமேற் கிடந்து?

The lover says to his friend (பாசன்) in regard to his forsaken bride :

‘Regarding the setting sun, and wiping away one by one with her soft finger the tears that well up in her eyes, suffused with red, sobbing she lies resting her arms on the couch, setting off the days on those same tender fingers : alas ! are they my faults she is counting up?’

395.

தலைமகன் தான் உற்றதைப் பாகனுக்குச் சொல்லியது.

கண்கயல் என்னுங் கருத்தினுற் காதலி
பின்சென்ற தம்ம சிறுசிரல்;—பின்சென்றும்
ஊக்கி எழுந்தும் எறிகல்லா, ஒண்புருவம்
கோட்டிய வில்வாக் கறிந்து.

The lover in a figure praises the lustre of his beloved's eye, and the beauty of her arched brow; and indicates also his own timid reverence.

'The little kingfisher seeing the eyes of my beloved (*as she was disporting in the tank*) and taking them for carp, followed her; but though it followed, and poised itself aloft, it darted not down, recognising her gleaming brow bent above them as a bow.'

Reverential admiration is well shadowed forth. The comparison of the lady's eye to the carp flashing through the water is classical in Tamil.

396.

மகளைப் போக்கிய தாய் இரங்கியது.

அரக்காம்ப னுறும்வாய் அம்மருங்கிற் கன்றோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ,—அரக்கார்ந்த
பஞ்சிகொண் டேட்டினும் பையெனப் பையெனவென்
றஞ்சிப்பின் வாங்கும் அடி?

The mother bewails the hardships of the rough desert path over which her tender daughter will follow her beloved.

'When I applied the (softest) cotton soaked in the red dye to the foot of her whose waist is lovely, and whose mouth breathes the fragrance of the red water-lily, did she not cry "gently, gently," and shrinking draw it back? And oh! has it endured the stony, desert path?'

She sees what she foresees and dreads, as if it had already happened. The lady does not set out yet. See 398, 399.

I cannot refrain from citing a similar tender touch in Virgil:

'A, tibi ne teneras glacies secat aspera plantas.'

397.

தலைமகள் பிரிவுடன்படாம.

ஒலைக் கணக்கர் ஒலி அடங்கு' புன்செக்கர்
மாலைப் பொழுதின் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட் டழுதாள், வனமுலைமேல்
கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து.

Grief of the deserted wife.

When those who con the palm-leaf scrolls had ceased, in
eve's dim twilight hour, she thought of her absent spouse ;
and weeping plucked the flowers from out her wreath, and
brushed the odorous sandal from her lovely breast !

See 393 and K. 1231.

398.

உடன்போக்குக்குப் பொருந்திய தலைமகள் தோழிக்குச் சொல்லியது :

கடக்கருங் கானத்துக் காளைபின் னுளை
நடக்கவும் வல்லையோ? என்றி,—சுடர்த்தொடஇ!
பெற்றான் ஒருவன் பெருங்குதிரை, அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.

The confidante demands of the bride if she can endure to walk after her
beloved through the desert, she replies :

'Thou hast said, O maiden with burnished bracelets!
have you strength to walk on the morrow after your beloved?
When one (*a warrior*) has obtained a splendid horse, that
very instant he has learned how to ride it!' (*his enthusiasm
teaches him.*)

I am afraid the lady was mistaken !

399.

மகளைப்போக்கியதாம் கலையுற்றுச் சொல்லியது :

முலைக்கண்ணு' முத்து' முழுமெப்பும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் ; — கலைக்கணம்
வேங்கை வெருஉ' நெறிசெலிய போலும்என்
பும்பாவை செய்த குறி.

The mother now aware of her daughter's flight, says :

'My breast, my necklace of pearls, and my whole body she embraced! I knew not what it portended. It was the sign, it seems, made by my lovely one that she was about to set out on the path where the herds of antelopes flee in fright from the tiger.'

I did not know why she bade me good night with such clinging, lingering affection ; but now I see the reason.

The chapter of K. (cxxviii) on *indications* must be consulted.

The following pretty song from Kalit. illustrates this quatrain :

THE MOTHER CONSOLED.

Sic vos non vobis.

[The daughter has gone away with her husband.]

1. பலவுறு கறஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினு' மலைக்கவைதாம் என்செய்யும்?
நினைபுங்கா னும்மக னுமக்கும் ஆங்கனையளே!

The sandal trees, source of much fragrance, profit those that use them ; but though born on the hill, how profit they the hill? Bethink you, so is your daughter's case with you!

2. சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
சீருளே பிறப்பினு' சீர்க்கவைதாம் என்செய்யும்?
தேருங்கா னும்மக னுமக்கும் ஆங்கனையளே!

The pearls of dazzling white profit those that wear them ; but though born in the sea, how profit they the sea? Ponder it well, so is your daughter's case with you!

3. ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாருளே பிறப்பினும் யாழக்கவைதாம் என்செய்யும்?
சூழங்கா னும்மக னுமக்காங்க் கனையளே!

The sweet harmonies of the seven strings profit those that sing to their accompaniment ; but though born in the lute, how profit they the lute? Search it out well, so is your daughter's case with you!

[முரல்(வ), § 56. (III.) 'sing to an accompaniment.']

400.

தலைமகள் பிரிவாற்றாமையைத் தேழிக்குச் சொல்லியது.

கண்மூன் றுடையானுங் காக்கையும் பையரவும்
என்னீன்ற ஆயும் பிழைத்ததென்? — பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி.

The lady complains of her lover's long absence.

'The triple-eyed (*Çivan*), the crow, the hooded snake, the mother that bare me: what have these done amiss? Maiden whose bosom bears the *Goṅgu* buds, all gold! The way my lover went for wealth is my pain.'

'Çivan restored *Kāman* to life:—from him I suffer. The crow is foster-mother of the *Kuyil*:—its love-sick notes make me sad. The dragon restores the swallowed moon:—the moonlight afflicts me. My mother gave me life:—life to me is one long sorrow. But all these are nothing to the thought of how far my lover has gone from me in search of wealth.'

The third line is not to be quite literally set down. See Lex.

END OF PART III.

INDEX

OF

FIRST LINES OF THE QUATRAINS.

நாலடியார்

பாட்டு முதற்குறிப்பகராதி.

	QUATRAIN		QUATRAIN
அகத்தாரே	31	அழன்மண்டு	202
அக்கோபோ	123	அள்ளிக்கொள்	262
அங்கண்	373	அறம்புகழ்	82
அங்கண்விசும்பின்	151	அறிமனறநேறி	172
அங்கோட்	372	அறியாப்பநு	171
அச்சம்	81	அறியாநு	108
அடுக்கள்	203	அறிவதறிநீ	74
அடைந்தார்ப்	173	அறுசுவை	1
அத்தீட்ட	281		
அம்பலயலே	87	ஆகாதே	337
அம்புமழலு	89	ஆடுகோடாகி	192
அரக்காம்பல்	396	ஆட்பார்த்தீ	20
அருகல	261	ஆணமினே	374
அரும்பவிழ்	390	ஆமாபோ	377
அரும்பெறல்	34	ஆர்த்தபொ	290
அரும்பெறநீ	381	ஆர்த்தவறிவி	351
அருளினீ	321	ஆவாநாமாக்க	32
அலகுசால்	140	ஆவேறுருவி	118
அவமதிப்பும்	163	ஆற்றுநீ	196
அவ்விய	322	ஆள்படு	239

	QUATRAIN		QUATRAIN
இசைந்த	187	இன்னுசெயினும்விடந்	225
இசையாதே	194	இன்னுசெயினும்விடுதற்	226
இசையாவோ	III	இன்னுவியை	306
இசையும்	152		
இடம்பட	116	ஈட்டலுந்	280
இடும்பைகூர்	107	ஈண்டுநீர்	109
இட்டாற்று	288	ஈதலிசையா	181
இமைக்தமள	323	ஈனமாய்	198
இம்மியரிசி	94		
இம்மைபயக்	132	உடாஅதும்	10
இம்மையு	294	உடுக்கை	141
இரவலர்	279	உடைப்பேரு	368
இருக்கையெ	143	உடையாரிவர்	160
இரும்பார்க்கும்	122	உணரவுணரும்	247
இலங்குநீர்	227	உண்டாய	284
இல்லமீளமை	53	உண்ணுள்	9
இல்லாமை	303	உபகாரஞ்	69
இல்லாவிடத்	91	உயிர் போயார்	50
இழ்த்தக்க	302	உருவிற்	240
இழைத்தநாள்	6	உருவுமீளமை	102
இளையாடடக்கம்	65	உலகறியத்	204
இறப்ப்ச்சிறி	99	உளநாள்	324
இறப்பநீனையும்	174	உள்கூர்ப	286
இறப்பவே	223	உள்ளத்தா	128
இற்சார்வின்	182	உள்ளத்துணர்	386
இற்பிறப்பில்	320	உள்ளமொரு	380
இற்பிறப்பெண்ணி	212	உறக்குந்	38
இனநன்மை	146	உறப்பால	104
இனியார்தந்	369	உறுபுலி	193
இன்பம்	79	உறுபுனறந்து	185
இன்றதும்	359	உறைப்பருங்	184
இன்றுகொல்	36		
இன்னரினையர்	205	ஊக்கித்தாங்	57
இன்னுசெயினும்	76	ஊரங்குணநீர்	175

	QUATRAIN
ஊருளெழுந்த	90
ஊறியுவர்	47
ஊறுசெய்	379
எஞ்ஞான்றும்	385
எத்துணை	272
எந்நிலத்து	243
எம்மை	165
எய்தியி	325
எறிநீர்ப்	275
எறியென்	363
எற்றென்றும்	150
எனக்குத்தாய்	15
எனதென	276
என்பாயுகி	292
என்றும்	307
என்னனும்	5
என்னேமற்	330
ஏட்டைப்ப	358
ஏதிலார்	228
ஏமாந்தபோ	378
ஏற்றகை	98
ஒண்கதிர்	176
ஒநநன்றி	357
ஒநநீர்ப்	236
ஒநபுடை	148
ஒநவரோருவ	309
ஓக்கியவொள்	129
ஓதியும்	270
ஓலைக்கணக்கர்	397

	QUATRAIN
கடகஞ்சேறி	289
கடக்கருங்	398
கடமாதொ	300
கடல்சாரீந்தும்	245
கடித்துக்	156
கடிப்பிடு	100
கடியெனக்	364
கடுக்கியொருவன்	189
கடுக்கெனச்	348
கடையாயார்	216
கடையெலா	297
கட்கிளியாள்	384
கணங்கொண்டு	25
கணமலை	353
கண்கயல்	395
கண்முன்	400
கப்பிகடவதா	341
கம்மஞ்செய்	393
கரவாததின்	305
கருங்கொள்	387
கருத்துணர்ந்து	211
கருமழும்	250
கருமவரிசை	249
கரும்பாட்டி	35
கல்லாக்கழிப்	366
கல்லாது	169
கல்லாதுநீண்ட	254
கல்லாமை	145
கல்லாரேயாயினும்	139
கல்லெறிந்	66
கல்லென்று	253
கல்லோங்கு	283
கல்விகரையி	135
கழிந்தார்	49


	QUATRAIN		QUATRAIN
கழநீருட்	217	சான்றண்மை	142
களிநீலத்து	133	சான்றேரே	126
கள்ளார்கள்	157	சிதலை	197
கற்றதூஉ	314	சிறுகாபெருகா	110
கற்றறிந்த	256	சிறுகாலை	328
கற்றனவுங்	340	சீரியார்	232
கற்றூர்	260	செந்நெல்லால்	367
கனைகடற்	138	செம்மை	85
கன்னனிநல்ல	334	செய்கையழிந்து	147
காணற்	84	செய்யாத	235
காதலார்	73	செல்குடர்	394
காலாடுபோழ்திற்	113	செல்லாவிடத்தும்	149
காவாதொரு	63	செல்வர்யாம்	8
காழாயகொ	342	செல்வுழிக்	154
குஞ்சியழதங்	131	செழும்பெரு	352
குடநீரட்	382	செறிப்பில்	231
குடருங்கொழவுங்	46	செறுத்தோ	222
குலந்தவங்	333	சென்றேயெறிப	24
குற்றழம்	230	சொற்றளர்ந்து	13
கூர்த்துநாய்	70	சொற்றுங்	313
கேளாதே	30		
கொடியவை	388	தக்காருந்	112
கொடுத்தலுங்	274	தக்கோலந்	43
கொய்புய்	350	தங்கண்மர	336
கொலைஞர்	331	தண்டாச்	62
கொல்லை	178	தமரென்று	229
கொள்ளே	55	தம்மமர்காதலர்	392
கொடேந்த	354	தம்மையிகழ்ந்தமை	58
கொட்டுப்பூ	215	தம்மையிகழ்வாரைங்	117
கொதையருவிக்	71	தலையேதவ	365
கொளாற்றக்	191	தவலருந்	137
		தளிர்மேலே	355
சக்கரச்செல்	346	தனதாகத்	278
சாய்ப்பறிக்க	389	தாஞ்செய்	120

	QUATRAIN		QUATRAIN
தாமேயு	327	நல்லார்நயவர்	265
தாழாத்தளராத்	14	நல்லாவிள்	115
தாஸ்கெடினும்	80	நளிகடற்றண்சேர்ப்பநல்	242
திருத்தனை	304	நளிகடற்றண்சேர்ப்பநாணி	166
திருமதுகை	291	நறுமலர்தீ	209
தினைத்துணையர்	105	நன்னிலைக்கூட	248
தினையனைத்	344	நாப்பாடஞ்	312
தீங்கரும்	199	நாய்க்காற்	218
துகடர்	2	நார்தோடுத்	26
துக்கத்துட்	121	நாலாறும்	383
துய்த்துக்	273	நாள்வாய்ப்	207
துன்பமே	60	நாறுத்	266
துன்பம்பல	54	நிலநலத்	179
தெண்ணீர்க்	44	நிலையாமை	52
தேரியத்	168	நின்றனநின்	4
தெளிவிலார்	219	நீரினுதுண்	282
தோணியிக்	136	நீருட்பிறத்	360
தோற்போர்வை	42	நீர்மையே	287
தோற்றஞ்சான்	7	நுண்ணுணர்வினார்	233
		நுண்ணுணர்விள்	251
நச்சியார்க்	299	நெடுங்காலம்	68
நடுக்குற்றுத்	93	நெடுப்பழம்	124
நடுவூர்ள்	96	நேரல்லார்	72
நட்டார்க்கு	271	நேர்த்து	64
நட்டநார்	12		
நம்மாலே	301	பகைவர்	241
நயவார்க்	267	படுமழை	27
நரம்பெழந்து	153	பண்டமறியார்	48
நரைவரும்	11	பரவாவெளிப்	88
நல்லதலம்	195	பராஅரைப்	246
நல்லர்பெரி	298	பருவமெனத்துள	18
நல்லவைசெய்யிள்	144	பலநாளும்	214
நல்லவைநா	338	பல்லாரறியப்	86
நல்லாரெனத்	221	பல்லாவுள்	101

QUATRAIN		QUATRAIN	
பல்லான்றகேள்விப் பயனு		பெறுவதோ	335
ணர்வார்பா	252	பொத்ததூம்	376
பல்லான்றகேள்விப் பயனு		பொழிந்தினிது	259
ணர்வாரீ	106	பொழிப்பகல	319
பழமைகந்	310	பொறுப்பர்	161
பழையரிவர்	349	பொற்கலத்துப்	206
பனிபடு	17	பொற்கலத்தா	345
பன்றிக்கூழ்ப்	257	பொன்றெச்	269
பன்னுளுஞ்	159	பொள்ளே	162
பாடமே	316		
பாம்பிற்கோ	375	மக்களாலாய	37
பாலாற்	258	மடிதிரை	224
பாலோடளாய	177	மதித்திறப்	61
பாவழமே	295	மரீஇப்	220
பிறந்ததல	285	மலைநலம்	356
பிறர்மறை	158	மலைமசைத்	21
புக்கவிடத்	83	மல்து	263
புணர்கடல்	264	மல்லன்மா	296
புதுப்புனல்	370	மழைதினைக்	361
புத்தகமே	318	மறுமைக்கு	183
புல்லாப்புள்	255	மறுமையும்	95
புல்லாவெழுத்	155	மற்றறிவா	19
புறத்துத்	308	மனத்தான்	180
புன்னுனி	29	மனைப்பாசங்	130
பெயற்பான்	97	மன்றங்கறங்க	23
பெரியவர்	125	மன்னர்திருவு	167
பெரியார்பெருந	77	மாக்கேழ்	41
பெரியார்பெருமை	170	மாண்டகுண	56
பெருத	234	மாற்றராய்	67
பெருங்கடல்	332	மானவருங்கல	40
பெருநடை	343	முட்டிகை	208
பெருழத்	200	முட்டுற்ற	238
பெருவரைநாட !	186	முயங்காக்கால்	391
பெறுவது	317	முலைக்கண்	399

	QUATRAIN		QUATRAIN
முல்லைமுகை	45	வலவைகள்	268
முற்றச்சிறு	237	வழங்காத	277
முற்றுற்றுந்	190	வழக்கேனை	362
முன்னரே	92	வளம்பட	103
மூப்புமேல்	326	வற்றிமற்	78
மெய்ஞ்ஞானக்	311	வாழ்நாட்	22
மெய்வாய்கண்	59	வானூவில்	[p. 1]
மெல்லிய	188	விரிநிற	164
மைதீர்பகம்	347	விருப்பிலார்	210
		விழைந்தோ	339
		விளக்துப்	51
யாஅநலகத்	119	விளக்கொளியும்	371
யாஅரோருவ	127	வினைப்பயன்	33
யாக்கையை	28	வெறியயர்	16
யாமாயினேம்	293	வெறுமை	329
யானையனையவர்	213	வென்றிப்	315
யானையெடுத்தம்	3	வேம்பினிலை	244
		வேற்றுமை	75
வடுவிலா	114	வைகலும்	39
வயாவும்	201	வைப்புழிக்	134

NĀLADĪ.



II.

LEXICON, CONCORDANCE, AND GENERAL INDEX.

* * THE Lexicon and Concordance appended is intended as a small contribution towards the preparation of a complete dictionary of the Tamil language. The author in his Third Grammar has done something of the same kind for the *Nannūl*, and in his edition of the *Kurraḷ* has attempted the same for that important classical work. It is only by an exhaustive examination of the great classics of the language that the lexicon, for which we have been waiting hitherto, can be finally made. Of course there are very excellent Tamil dictionaries already in existence; but they lack authority, are not arranged on philological principles, and therefore leave very much to be desired.

Those who use this Lexicon must not suppose that the writer has attempted to determine the exact theme of every word, or to settle its derivation and affinities. What has been done is to put together hints which may to some extent guide future students in that more complete investigation for which the material is not yet fully accumulated.

Many of the Tamil roots, which are always monosyllabic, seem to be closely allied to certain Sanskrit roots from which it is yet difficult to think that they are absolutely derived. But much is of Āryan origin that does not on the surface seem so; for it must ever be borne in mind that classical Tamil was elaborated mainly under the guidance of those who used Sanskrit (or Prākṛit) very freely, but were anxious to disguise its origin. And as their system of verbal commentaries, and the exigencies of Tamil rhyme, rendered it possible, and almost necessary, to make new words *ad libitum*, to give them new meanings, and to modify their forms in a very arbitrary manner, I cannot but believe that a good deal of old Tamil is somewhat artificial and literary.

Of the Drāviḍian languages Tamil undoubtedly preserves more of the genuine fragments of the original speech than any other. The question of the origin of the cerebral letters (L, ʃ, ʃ and ʃ) is a very important one for Tamil lexicography. It may be that these are all forms of one letter, a hard L; since they are all often unquestionably interchangeable both in Tamil itself, and in the various dialects,—the Telugu, for example, using ʃ for the Tamil ʃ. It seems probable that their use originated in an attempt to express in Tamil sounds existing in other languages such as Sanskrit, for which the Tamil itself had no characters. Tamil has neither aspirates nor sibilants; nor can it express in general a consonantal diphthong. Thus the Sanskrit श्रि cannot possibly be written in Tamil, and is represented by ஶ்ரி! The Sanskrit श्रु or श्रु is possibly the origin of the Tamil ஶ்ரு, which in Telugu is ʃ. So *Vishṇu* has become ஶ்ணு. This opens the door to numberless speculations, which may be fanciful, but also may possibly throw light upon the origin of many Tamil forms. It is enough to indicate what is believed to be a very interesting line of investigation.

The student is advised to compare all the passages referred to, and to advance slowly—and so surely!—in the study of Tamil verse. It is undoubtedly a somewhat difficult, though a very profitable task.

LEXICON AND CONCORDANCE

TO THE

NĀLĀDI.

The references in the Lexicon are as follows:—

The numbers refer to the verses of the Text.

§ refers to the Tamil Handbook, or First Lessons

G. is the Catechism of Tamil Grammar, No. 1, 2, or 3.

K. points to words in the Dictionary to the Kurra].

S., T., M., C., Tu. for Sanskrit, Telugu, Malayālam, Canarese, and Tuluva.

For quotations, see Introduction, where a list of authors is given.

அ ஃ.

அ ஃ. [G. 2, 3, 5.] A demonstrative. [Comp. இ, உ, எ, ஆ, அவன், அது, அஃது, அன். H. B. §§ 25, 26.]

123, 171, 367, 369. In 171 அஃவும் is for அவைகளும். Comp. இவ்வென உரைத்தும், we will describe. இவ்வு. Jī. Chin. xiii. 164.

1. Initial அ is often found in words of Sanskrit derivation beginning with R, L, or Y, since those letters cannot generally begin words in Tamil according to strict grammatical rules. Comp. *Nannūl*, 148, 149.

2. Since pure Tamil has neither aspirate nor sibilant, Sanskrit words beginning with H or S, often drop those letters: thus, S. हरि = அரி, and सभा = அவை. So also அம் = சம், அமையம் = சமையம். [See note under அரவு.]

3. Comp. அணுகு with கணுகு; கண்ணு with அண்ணு; கருக்கு with அருக்கு; அரந்து with கரந்து; களிர் with குளிர்; நிமை with இமை; காண் with யாண் (अहं); நின் with உன்; ழும் with உம். In Telugu *n* is much used euphonically. So in Tamil கர் or குர் = அர்: அறிஞர், உழுநர்.

4. அ (or அவ) prefixed to Sanskrit words is often privative: அமிர்தம், அவமானம்.

5. அ and ஆ are often = ட் and டீ in Telugu.

6. In words with அ in the final syllable, அ is nearly = எ. H. B. Introd. p. 16.

A very remarkable and extensive use of the pronominals அ, இ, உ, எ, ஓ can be traced in Tamil and the cognate languages. From them many verbs and nouns, besides other particles, are formed; and they are joined to stems as prefixes and suffixes constantly.

(1) அ (ஆ) points out, asserts, emphasises, connects. As a verb it is ஆ(கு) [T. A-vu]. As a pronoun அவன், அவர், அது. It belongs to the 3rd and 1st persons.

[என் and ஒம் = ஆன், ஆம், § 31.] As a *connective* it is a sign of the 6th case (G. 62); forms participles, etc. (G. 87); is a term. of neuter plurals, like *a* in Latin and *a* in Greek (G. 77); and takes ன், ல் to strengthen it. Thus அன், அல் arise. See ஆ|ண்டு.

(2) இ (ஈ) has a similar office, but with an idea of nearness, closer connexion. As a verb it is ஈ(இய), 'give.' As a pronoun இ-ஊன், இ-வள், இ-து. As a connective it takes ன், ல்: இன், இல். It belongs to the 2nd person, and fem. gen., where distinction is required. See ஈ|ண்டு.

(3) உ in old Tamil is demonstrative, and indicates what stands between. உவன் = 'he who is between இவன் and அவன்.' It thus gets its connective force. With a nasal (ம் in Tam., N in T.) it is = 'and.' It is the root of words signifying 'possession, existence,' உள், உடை, etc.; and has been changed into ஊ (ஊடு = between), ஓ and ஔ (ஓடு, ஔடு).

(4) எ (ஏ, யா) is the particle of reference and interrogation; seeks out, brings up and exhibits the unseen; and so gives an idea of what is beyond, above. It is in all South-Indian languages at the basis of many words that indicate motion from a lower place to a higher. எ-டு, ஏ-று, எ-ழும்பு [T. E-kku]. § 47.

(5) ஒ, ஔ have the idea of doubt, examination, comparison, unity. § 47. See verbal stem ஓ and numeral ஒன்று.

A comparison of verbal stems அ|டு, ஆ|டு, இ|டு, எ|டு, ஒ|டு, உ|டு, ஊ|டு, together with a multitude of other stems beginning with these pronominals, will show how much has grown out of them.

அஆ, alas! ஐயோ, 9. [Metre requires ஆஅ.]

K. அக AGA = in, உள்.

I. அகம், the interior. [T., M.] Comp. அங்கை (அகங்கை), அகடு. S. ஈஹ் = I.

= உள்நம், within : அகத்து for 7th case [G. 152]; 106, 126, 331, 337, 360. Opposed to புறத்து, — 'inwardly:' 308. = இல், house: 303; 318, all the house. அகத்தார் = those within, 31 [G. 93]. In கையகம் almost redundant: (see கை) 80; and in இல்லகம், 361.

II. அக|டு, centre: நடு.

அகடுற = நடுவுநிலையாக = சாயாமல்நடுவுற, so as to remain in one stay, firmly centred, 2.

Nig. அகடுடன்ப நடுவே குக்கி.

In T., C., M. the word means 'insolence,' etc. (S. ஈயஸ்.)

III. அக|ல் = breadth, width, expanse.

(C., M. In T. *agalu* = *pagalu*, be broken.)

IV. அக|ல், அகலு, v. [§ 56. (III)] expand; be removed.

The causal is அகற்று. [§ 160, G. 103.]

அகற்று, spreading, 166 [G. 86]. அகன்ற, widely diffused: (see கண்) 340 [G. 87]. அகன்ற is often contracted into ஆன்ற, q. v. அகல்வானம், the wide heaven: 137 [G. 153], 150, 151 [G. 39], 354, 372. அகலம், n. 1. width; hence 2. the chest, breast (of a man), 389, 392. 3. A full, paraphrastic commentary, 319. Comp. *Nannūl*, 21-23: வீரிவு, வீரித்தியுரை, வர்த்தகம்.

v. அக|ழ், v. (§ 57) dig, extend by digging.

(Hence, by contraction, ஆழ், ஆழம், தாழ், and அழுத்த): 150.

அக்கு = அக்குமணி, சங்குமணி, armlets of conch-shell, 123.

Nig. அக்கென்ப விடைமுரிப்புக்கு சங்குமணியும் ஆகும்.

அங்கை = அகங்கை, palm of the hand, 123: உள்ளங்கை.

See *Nannūl*, 222.

அக்காரம், sugar, 112, 206, 374.

A cor. of S. शर्करा, sugar. In common Tamil சர்க்கரை and சக்கரை. It would almost seem, looking at S. meaning 'pebble, fragment,' as if கல்கண்டு were the same; but see S. खराड. 'Jaggery' = coarse sugar (வெல்லம்) is another form of the same. It is even softened into அயிரம், அயிர்.

Nig. அக்காரம் வெல்லம் புடைவை.

(1. Sugar; 2. cloth (S. संशुक). T. achchu, achchanamu.)

K. அங்கணம், a gutter, drain, 175. [S. अंगणं.]

K. அஃகு, diminish, 12. See அல்கு.

அஃகு = அது, 39, 61, 250, 251, etc. [G. 12.]

அசா, feebleness, 201.

Seems = அசைவு = தளர்ச்சி, the affliction of poverty. [Comp. அசதி, அயர்ச்சி, அயர்வு.]

K. அசை AÇAI = S. चञ्च, agitation.

[T. asi; C. asiyu, asuñgu. Comp. S. अस्त्रि = a sword, and the idea of 191, 'vibrate as a sword.' This points to S. अस् = shine. So Lat. mico.]

அசை, v. = தளர், be unsteady, waver. (§ 57.)

அசைந்த [G. 95] = அசைந்தவை = தளர்ந்தசெய்திகள் = ஒழுக்கத்தின் வேறுபட்டன, things not fixed on the firm basis of virtue. [So 'shaky things.']

அசையாது = தளராமல், unwavering, 194.

அசை|வு = தளர்ச்சி, 150: 'in time of distress.' [G. 94.]

K. அச்சு, the axle (of a carriage), 48. [T., M., C.; S. अक्षं.]

K. அஞ்சு, அச்சு, AÑJ, ACH, AJ. [M., C., T. Comp. S. यञ्, GR. ὀγ-, ὀξ-.]

அஞ்சு, fear, dread, shrink from. (§ 62.)

74, 87, 88, 172, 256, 297, 396. Generally with a moral idea. [Comp. பயம், உட்கு.]

அச்சம், dread, 145, 299; 81-84, guilty fear. (§ 190.)

S. அ|ஞ்|ஞானம், un-wisdom, folly, 311. See ஞானம்.

K. அட ADA, 'descent, repression, inclusion.' See s. அயம்.

I. அட|ங்கு, learn self-restraint; subside, sink down; cease, 74, 116, 171.

II. அட|க்கு, repress, hide, bury. (§ 62.)

அடக்குப, 351, they will restrain, controul, repress. [G. 83.] 26, bury = புதை. [G. 86.] 105, 196; 221, keep it hidden; 229. Often with உட.

III. அட|க்கம், self-restraint; modesty; humility; 65, 170, 242. Comp. ஒடுக்கம், செறிவு.

[With this root comp. அடி, அடு, அடை, உடை, ஒடு, ஒதுங்கு, அணை; S. √धा with its compounds, and Lat. con-do, ab-do, etc. The Tamil ட often represents the S. ध.]

In T. AP-āgu, AP-aṅgu; AP-ampu, AP-apu; AP-akuva (or Aṅ-akuva). Here √AN = AP, by interchange of cerebrals.

☞ In South-Indian languages the cerebrals are often interchangeable. The T. √ANA = Tamil அணை. In M. the √ is AṅU (comp. ANA). In C. the √ is ADA or ANA.]

அடகு, greens, vegetables: இலை(க்கறி) 207, 217, 289.

In this sense found in Tamil only = what is boiled.

அடம்பு [அடம் = wandering, + பூ], a kind of creeper: *convolvulus grandiflorus*. It has large white flowers, which the swans attack as rivals.

அடம்பம்பூ, its flower, 107: [M.]

K. அ|கு AP|U, nearness.

I. அடு, v. (§ 64) approach. [Comp. அண்டு, அண்டை.]

[‘அடுத்தமுயன்றாலும், though you do your best.’ *Mū.*] அடுத்தடுத்த, with increasing vehemence, 203, 348.

II. அடு|க்கு, v. (§ 62) pile one upon another.

100, அடுக்கல், a piling up. [G. 94.] 203, mountains piled on mountains.

III. அடு, cook, kill: சமை. (§ 68.)

68, 114, 116, 271, 289, 363, 382. அடாஅ = அடாத, whose hearths are cold, 94.

அடு|ப்பு, hearth, 94.

அட்டில், cook-house. 363, = சமையல்வீடு. [அட்டு as *n.* = cooked food + இல, house.] [T., M., C.]

IV. அடை (§§ 57, 64) draw near; take shelter; attain unto; be closed.

[அடை used as a noun = இடம், இடை. The idea is seen in T. 89:

‘அருளின நெஞ்சத் தடைகொடா தான்,

The man who gives not a place in his soul to benevolence.]

அடையாவம், are not closed against—with 4th case, 91. அடைக்குமாம், will be closed against—with 4th case, 271. Here transitive is used for intransitive. அல்லல் அடையப்பட்டாள், those whose ill fate it was to see misfortune draw nigh, 287. When the guilt of the old deed has come home, 123. Intimate associates, friends that have gathered around, 173. Connected with, under the shelter of, 178. To those that have taken shelter, 202. Until they attain to, gain, reach, 204. அடை|வு, the resorting unto = அடைதல், 54. அடைத்திருந்து, with closed doors, 271.

அண் AN, near; high. [Comp. அண்ணு, அணுகு; நண்ணு, நணுகு.]

I. அண்ணை, v. (§ 64) tie: கட்டு, சேர்த்துக்கட்டு, 192.

n. a dam: அண்ணக்கட்டு, 231. A pillow, mattress: மெத்தை, சயனம், 394.

Nig. அண்ணை என்ப மெத்தை கரையே.

K. 11. அண|ங்கு, *n.* = affliction, = துன்பம்: 14, 241.

Nig. அணங்கு கோய் அழகு நெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம்.

[Comp. S. अणङ्ग = काम. But the South-Indian √aṅ indicates hostile approach. In Ji. Chin. I. iv. 128 (p. 46) we find ‘கச்சலாமுலையார்க்கணங்காடிய சச்சந்தன் . . . , J, who was as *kāman* (?) to women.’]

K. III. அண் | னு, v. [§§ 56 (I), 66] = மேனோக்கு, அங்கா, lift up the head to look.

With நோக்கி = gazing upwards, 31.

IV. அணி(மை), nearness.

அணியர், 218, 261, those who are near. Comp. அன்மு, அன்மை, அண்ணு, அண்டு, அண்டை, அணவு, அணை.

v. அணி, 'beauty' [for 'beautiful'].

1. n. 161. அழகிய. 290, 374, 392.

2. v. (§ 57) 251, put on, adorn oneself with : பூணு. [G. 89.]

389. [வி. நெட. G. 153.]

ஆணிகலம் = ஆபரணம் : 242. [கலம். Comp. மணி, and S. √अणि. In M. as in Tamil. In C. = 'order.' K. 575. T. 52. N.N.V. 13.]

VI. அண் as a formative = இடம் : see நடுவண், 114.

K. அதர். [Comp. அகழ். s. அபர. In some uses from அதறு. Only in Tamil, but dar|i, dār|i in Telugu.] = வழி : path, public road, 192.

Nig. அதர் ¹வழி ²புழுதி ஆட்டின் ³அதரு நன் ⁴மணலும் ஆமே.

K. அது, அஃது. [√அ. G. 71.] அதன், 197. அதனை, 276, 363. அதனால், 110, 293. அதற்கு, 81. அதன்கண், 326. அது = அத்தன்மை, 15, 276. அவற்றினும், 89.

Observe அத as a termination forming neuter nouns, or quasi-verbs, from adjectives : தொல்லை = ancient ; தொல்லையு(ய)து = (it is) that which is ancient [G. 93]. In this use து or த்து is found for அத.

அத்து = துவர், சிவப்பு, a red dye, 281.

Nig. அத்தென்ப அரைஞாண் செம்மை அசைச்சொலோடி சைப்பு நாற்பேர்.

அந்தோ, alas! (See அன்றோ.) = அதோ nasalized. [G. 117.] 394.

அபகாரம், injury, 69. [s. அப + க். Comp. உபகாரம்.]

அபராநம், அபராணம், afternoon : பிற்பகல், 207. [s.

அபர + அஹ (अहन्) = பின்னேரம்.]

அமர் AMAR [= அமை. Both forms in M.—T. c. amar. Comp. சமர்], rest.

K. அமர், v. (§ 60).

Lovingly, 1. Where she delights to dwell, 383. Whom they fondly love [G. 153], 392. அமரர் = தம்மிடத்து விருப்பமில்லார், பகைவர், those who love us not, 206.

K. அமரர், immortals, gods, 373. [s. அ + ம்.]

Nig. அமரரே விபுநர் தெவ்வர்.

K. அமிமீது = ambrosia, 200, 210, 217.

[S. அமுந, where ம் = ஆ. In many forms. அமித்தம், அமிருதம், அமிர்ந்தம், அமிர்த, அமுதம், அமுத, அமரி, மருத்த. Comp. K. 82, சாவா மருத்த.]

அமை AMAI, *satisfy*. [This seems a form of சமை = s. **சம்**, **ஶம்**. M. *amey*. Comp. அமர், a variation of it. Also சமி, சமழ். அமையம் = சமயம்.]

K. அமை, v. (§§ 57, 64).

ஆன்று அமைந்தார், 54. With ஆய்ந்த and காய்ந்த = thoroughly, fully, 63. அமைவு, fitness: things agreeable to one's profession, 135. We are utterly at rest, 182. One who is pleasing; provided for food, 240. Possessing in full measure, 361.

அம் AM.

K. அம் = அழகு, beauty. [Nig. அம்மழககசைச்சொனீராம்.]

அங்கண் (மாஞாலம்), 148, 151, 176, 194, 373.

அம்மருங்கு, 396 (? 14).

அங்கோடு, 372: in all these அம் = beautiful.

அம்பல் = பழிமொழி, scandal, evil report. [? அம்பலம்.] 87.

Nig. அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்தவர் தாற்றலாமே.

K. அம்பு, an arrow: கணை, சரம், ஏவு, பாணம், 89, 152.

[T., M., and C. Nig. அம்பு நீர் புயல் வேய் வலாம். Here the first two meanings are from S. **अम्बु**, water; the other two seem to be the word for *bambu*, perhaps வம்பு.]

அம்ம, 395. [See *Nannūl*, 370.] A meaningless expletive. Probably a voc. of அம்மை. [G. 116.]

அம்மா, 173. Probably voc. of அம்மை, a stronger form of அம்ம: a particle indicating surprise or emotion: 'Ah, do so!' [G. 117.]

அம்மனை = தாய், அம்மை, அம்மன், அம்மாள், 14. [S. **अम्ना**.

But it may be அம் + மனை = அழகுள்ள மனைவியினுடைய.]

அய் AY. [Comp. ஐ = subtileness.]

K. அயர் = செய் (§ 57) perform, 16. [G. 153.]

அயல் = adjacency.

அயன்மனையிலுள்ளார், அயலார், the neighbours, 87.

[T. 10: 'பாத்தண்ணூர் தன்மைவிலாநாயலிருப்பு, residence near those who do not share their food with guests.']

அயிராணி, the wife of Indra: இந்திரன்றேவி, 381.

The reference is to the story given in Muir's Sanskrit Texts, vol. i. p. 310, etc.

Cor. of S. **इन्द्राणि**: some confusion with அயிராவணம், Indra's white elephant.

அயில் = கூர்மை, keenness; keen-edged, 386.

Nig. அயில் என்ப வேலே கூர்மை.

K. **அர்** AR, *rare, precious*. [அரி, அரு, அரும், ஆர். M. Comp.

S. **अर्ह**. G. 121. H. B. § 131. e.]

K. அருள், grace, favour, benevolence. தயை, கருணை, கிருபை: 7, 273, 321.

அருளில் கூந்து, merciless Yaman, 20.

அருளு, (v.) regard with favour, 390. [G. 137.]

அருமம், *hard to* (obtain, bear up against, etc.), 9, 34, 40, 57, 381. That *scarce* may (perish), 137, 226, 241, 249, 316. A *sore* (disease), 173, 295, 363.

அரியார், those whom it is *hard* to (abandon), 162, 224, 226.

அரிது, 74, 76, 109, 161, 184, 244, 352, 353. (It *rarely* or *never* occurs.) அரியது, 361.

அரிய, (things) *hard to* . . . , 77, 282, 317.

அரியர், *hard* (to find), 77, 165 = choice spirits.

அருமை, because of the *impossibility* of, 56. Impregnable, 164.

[N. M. K. 36: ' தேரின், —
அரிய அரியவற்றை கொள்ப—பெரிய
பெரியரால் எய்தப் படும்.

If you look closely, precious things by precious things men buy; and *great things by the great are won!*']

ஆருயிர், dear life, precious life, 238, 330.

அரக்கு. Comp. அரத்தம்.

1. Red: செவ்விய, 396. 2. Gum-lac.

[Comp. S. रक्त = लक्त. M. *arukku*. T. *era*. C. *arugu*.]

Nig. அரக்கென்ப மெழுகு கள்ளின் விகற்பமுஞ் சிவப்பும் ஆகும்.

S. அரசன் = king, 134.

[S. राजन्. See K. under அரச.]

Nig. அரசனே வியாழம் மன்னும்.

அரவு, 400. அரவம்.

K. அரண் = காவல், stronghold, 164. [Comp. s. अरुण; அரணம். Also அர்.]

Nig. அரணம் கவசக்காடே அணிமதில்வேலிநாற்பேர்.

அரா, 241: a serpent: பாம்பு.

Nig. அரவம் நூபுரம் பாம்பேசை.

Words which are undoubtedly identical in origin with Sanskrit words are often so changed in the South-Indian or 'Drāviḍian' languages, by the operation of well-ascertained phonetic laws, that they would hardly be recognised by any one unacquainted with the tendencies of the Tamil phonetic system.

Thus in Sanskrit we have सृष्ट् (from सृ), सृष्ट्, and ultimately √सृ.

The verbal roots *çari*, *çar*, *çarru* are found in all the Drāviḍian dialects, in both ancient and modern forms, with the same original notion of 'gliding' and 'slipping.'

But the equivalents of the Sanskrit noun **सर्प** (*serpens*, ἑρπετόν) in Tamil are curious. These are *çarppam*, *çarubam*, *aravam*, *aravu*, *arā*, and *arai* (சர்ப்பம், சருபம், அரவம், அரவு, அரா, அரை).

The following principles are here illustrated :—

1. Tamil cannot tolerate, as a general rule, the sound of mute and liquid together. It rejects consonantal diphthongs : *rþ* must become *rup*, *raþ*, or *riþ*.

2. When *k*, *t*, or *p* (any tenuis) begins any syllable of a word except the first, it becomes, in order, *ç*, *th* (as in 'this'), or *b* (i.e. the *tenuis* is changed into its corresponding *media*): thus *çaruppam* becomes *çarubam*.

3. The Tamil has neither any real sibilant nor aspirate ; (*ç* is really a soft palatal :) thus *çarupam* may become *arubam*; and through the influence of *u* we have *v* for *b* (so Sanskrit **सभा** is in Tamil *avai*). Sanskrit **स** may be dropped in Tamil, or *ç* may be used for it.

(In Canarese for 'serpent' we have *hāva*; this is in Telugu *pāmu*, in Tamil *pāmbu*, and in Tuḍa *pāb*.)

4. Final *m* is constantly dropped in Tamil, and the remaining vowel is written *u*, but is pronounced very faintly. Thus *aravam* is now *aravū*.

5. By syncope and crasis *aravu* becomes *arā*, and final *ā* is often changed into *ai* or *a*. Thus *arai* is a Tamil form of S. **सर्प**.

அர|ற்று (§ 62) = இரற்று.

1. Cry : அரு. 2. Reiterate foolishly : சுத்த, 41. 3. Reverberate : ஆரவாரி, 249.

[Comp. S. **ஊ**. இரை, அலகு, அலட்டு; அறை.]

Nig. அரற்றலே அழகை ஓசை. (சத்தம், ஒலி.)

அரி = I. சிங்கம், a lion. [s. றரி.]

அரிமா = a lion, 141, 152, 198. [See மர.] Nig. gives thirty-two meanings.

2. See under அர்.

அரிசி, rice unboiled, 94. [In m. *ari*. From √ARI, reap.]

அரு|கு, *n*. [for அருவு. M., C., T.], the neighbourhood.

234, அருகல், nearness + அது = what grows near :

அணியது, 261.

[அரு|க்கு, diminish : T. 50 : 'மழை அருக்குங் கோள், a star that lessens the rain.']

S. அருத்தம் = பொருள், wealth, 304.

Nig. அருத்தமே பொருள் பொன்பாதி.

It represents two Sanskrit words, **अर्ध** (= *half*) and **अर्थ** (= *substance*).

K. அரும்பு, a flower-bud. √அரு, 390, 400. [In k. also.

அரும் + பூ.]

அரு|வி, a water-fall. [In m. Comp. s. **ஊ**, **ரீ**, **ரவ**. The idea seems to be *that which resounds*.]

கோதையருவி, a cascade like a garland on the brow of the hill, 71. ஒல்லெனருவி, 77. ஒக்கருவி, 79. ஆர்க்குமருவி, 161. கறக்கருவி, 228, 285. பொக்கருவி, 231. வாலருவி, 232. நீர்த்தருவி, 290. பாயருவி, 307. பிறக்கருவி, 343. இலக்கருவி, 344. மணிவரன்றி வீழ்மருவி, 369.

அருள், see அர்.

அரை, half, middle. [Comp. s. 𑌕𑌃. M. *ara*. T. *ara*.
c. *arai*.]

Stem, trunk of a tree, 246. The waist, 281.

அரோ, a mere expletive: *ri* is euphonic.

See *Nannūl*, 373. [G. 116.] 211, 239, 266, 386.

அல் AL.

அலகு = எண், computation. In this sense found only
in T. Comp. அள.

எண்ணுங்கருவி, shells used in computation, 22.

அலகுசாற்கற்பு, infinite learning, 140.

Nig. அலகுநெற்கதிரேயாதி பலகறைநுளம் பெண்ணேதி.

அல|வன், a crab: ஞண்டு, நண்டு, ஞெண்டு; கர்க்கடம்,
கர்க்கடகம், கடகம், 123. The √ seems to be அல் =
night.

Its meanings are four (= 'he of the night'): 1. a crab, coming out of its hole by
night; 2. the sign cancer; 3. the moon; 4. a cat, having claws like a crab. See
Nannūl, எழுத்தியல், 36—a curious old bit, worth study—

‘ஆஅ அளிய அலவன்றன் பார்ப்பிலே

இஇர் இரையுல்கொண் டீர் அலைப் பள்ளியுட்

மேக் திரை அலைப்பத் தஞ்சா திறைவன்றெண்

மேள வலைப்பட்ட நம்போ னாறுததால்!

ஓ ஓ உழக்குக் துயர்.

THE FORSAKEN WIFE.

Ah! the loving crab with its young ones, sharing its dripping food, in its wet
hollow chamber, amid the buffeting of the foam-besprinkling waves, sleepless, agitated
with desire for its lord's embrace, suffers affliction as I do,—Alas!—O thou of
fragrant brow.’

அலறு [an imitative word: அல் + அல் + து. See 25. In M.

Comp. அரற்று, அழு], lament aloud, 20, 25, 29.

அலரி = flower = அலர் = மலர், 199.

Nig. அலரி கண்வரி அருக்கன் அழகொருமாம் பூவாமே.

[It is from *v*. அலர் + இ = ‘that which unfolds, expands, shines forth.’ Hence
1. FLOWER; 2. the oleander; 3. the sun; 4. beauty-lines in the eye; and 5. beauty
in general. See T. √ALAR.]

அலி = பேடி, an hermaphrodite, 85. [√அல் = not.

The s. ன|புள்.]

K. அலை. [M., T., c. as noun and verb in many forms.

Comp. அல|மரு, அல|மந்தேன்.]

(*u*.) a wave, = திரை, 107, *v*. (§ 64). Cause to wave, agitate, 47, 128, 194, 224, 391.
Distress by rivalling, 287.

[T. 50: ‘குடியலைக்கும் வேந்தன், a king who afflicts his people.’]

அல், not. (§§ 43, 44.) See அன். Comp. κ. and G. 125.

அல்லால் (அல்லாமல், அல்லது), 21, 69, 105, 120, 130, 140, 303, 304, 309 'except.' ['என்னலாற் பிறக்கையாரே, who but me?' Ji. Chin. i. 230.] அன்றி (as if from √அன்று = 'exclude'), 58, 70 'besides,' 287, 342. அன்று, it is not, 1, 77, 143, 165, 212, 223, 249, 258, 261, 299, 302. அல்லது, 76, 142, 177, 212, 265 'except.' அல்ல, they are not, not, 118, 131, 134, 370, 371. As noun: 'things which are not,' 171. அல்லா, are not, 236, 395. அல்லா = அல்லாத, 321.

அல்லர், அல்லார், 108, 112, 181, 221, 225, 236, 303, 379.

அல்லாதார் is the full form, 268.

அனையரல்லர், 'they are not as . . .,' 245.

அலான், 273. அன் | மை, 229, 262, 'absence of.' Comp. இன்மை.

[Looking at the use of T. *gā-ka* = அல்லாமல், from *a-vu* = ஆகு, I feel inclined to think that அல் = ஆகல், employed in the negative mood: so that அன்று = ஆகாதது = T. *kūhu*. Neither அல் nor இல் has primarily a negative meaning. See இல்.]

அல் | கு, *v.* grow less: அல்கு.

அல்குநிழல், the shadows of declining day, 166.

அல்குல், an immodest word, 354, 372.

κ. அல் | வல், suffering, want, privation:

வறுமை, poverty, 170, 252, 287.

σ. அவத்தம் [for அபத்தம்] = பயனில்லாமல், unprofitably.

[S. **अवद्ध** = unbound. Confounded with அவம்.]

σ. அவ | மதிப்பு = disrespect, 163.

[S. **अव + मन**, **अवमन**. See மதி.]

அவன் [அ + அன்], he, that man.

அவன், 155. அவனே, such a man, 307. அவனை, 273. அவற்கு, 23, 158. அவன், 136, அவர், அவரை, 67. அவரோடு, அவர்முன், 117, 209. அவர்வர், 103. அவர்ன், than, 227 (fifth case). அவர்க்கு, 374.

κ. அவா AVĀ, an imitative word, from அஆ.

1. அவா (அவாவு) = ஆசை, வேட்கை, intense desire, 59, 181.

2. அவா | வு, *v.* (§ 62) desire.

அவாய் = அவாவி, *leaning to* the female side, 251.

அவாதத்தக்க = அவாவத்தக்க, such as eyes covet, 251.

Comp. H. B. § 70*.

[*Ēlā*. 12 :

'அவாவறுக்கலுற்றான் நளரான், அவ்வைந்தின்
அவாவறுப்பின் ஆற்ற அமைபும;—அவாவறன்
ஆரும் அவன்; ஆயின், ஐக்களிற்றிறுந்துண்டு
போரும் புழையுட் புகுந்து.

He who has cut off desire stands fast! If he cut off desires of the five (senses) fully shall he be filled with good. He who cuts not off desire shall be subject to vanity! (அவன் from அவம், "vanity.") If so, dragged away by the fivefold elephant (five senses) he shall go to enter the abyss (hell).'

Ji. Chin. xiii. 14: 'சுற்றொ அழித்து வெள்ளக் கடற்கவாயாங்கு. (கடற்கு அவாய ஆங்கு.)

As the flood sweeping away the stone dam seeks the sea.']

அவி AVI, *soften*.

அவி, *v. n.* [and *a.*] (§ 56. I) = அடங்கு, soften, abate, become extinguished. Comp. அவிழ்.

Whose crest *has been lowered*, 66. After the roar *has died away*, 332.

K. அவிர, *v.* (§ 60) glisten; *glittering* rays, 89. [G. 153.]

Nig. அவிர்தலே யெளிபிறற்பேர்.

அவிழ், *v. n.* and *a.*, loosen, expand. [Comp. அவி.] (§ 56. I.)

Have been *loosed*, 12. [G. 83.] A garland of *opening* buds, 390. [G. 153.]

K. அவை = சபை (சவை in *Mū.*), assembly, 325. [s. சமா.] [See also அது.]

அவையறிதல, knowledge requisite for the அவை. Ch. xxxii.

In K. அவை is the 'council of state;' here it is the 'learned assembly.' Comp. கோட்டி.

K. அவ்வியம் = பொருமை, மனக்கோட்டம், அழுக்காறு (ஒளவியம்), the pure in heart, 322.

அழ் AR [= *perish*. In M. 'be expended,' see அழி, அழல், அணங்கு].

I. அழல், fire: நெருப்பு, அக்கினி, வெப்பம், heat, 89, 124, 202.

[Comp. அனல், அனலம், அழைம், தழல். S. அனல. Comp. அக். In M. T.]

II. அழகு, beauty: வனப்பு = adornment, 131. [✓வா, எழில். Comp. EL, 2, 24, 75; and நீதி, 13. In M.—அழகு seems hardly a classical word = குழகு. Comp. அழ்.]

K. அழி (§ 57) perish; go to ruin, 147, 272, 293 [கற்பு]. Lose, 105, 252, 309. Waste away, 141. Fall into despair, 33. Die, 302, for அழிந்து [G. 41.] (§ 64) destroy, 92, 129, 238 [கட்டு].

K. அழு (§ 60) weep aloud, 397.

[Comp. S. அழு, அலத, கலமு. In M.]

அழுங்கு = 1. அழுந்து, sink down; 2. கெடு, be injured, sullied, destroyed, 111, 300, 353. [Seems confounded with மழுங்கு.]

Comp. T. 95: 'அறிவழக்கத் தின்னும் படுநோயும், மாந்தர்

செறிவழக்கத் தோன்றும் வினமவும்

The disease of hunger that eats so as to injure the intellect, and the avarice that destroys the attachment of men.'

அழுகு (§ 62) rot away. Comp. அழி, அளி. 123. [In M.]

அழுத்து = பதி (§ 64) set in, inlay (jewels in gold), 347.

[Comp. அசும், ஆம். § 160. K. has the intransitive form அழுத்து.]

அள் AL, *measure*. [M. In c. the idea is *contiguity*. Comp. அண்.]

K. அள, *v.* (§ 66) *measure*, 7, 103 (int. or pass.).

[Ji. Chin. i. 184: 'அனத்தன போகம் எல்லாம் அவரவர்க் கற்றை நாளை;
அனத்தன வாழு நாளும்:

On that self-same day all his enjoyments were meted out to each one; his days of life, too, were meted out.']

அளவு, a *measure*, 81, 91, 323, 330.

இயைந்த அளவினூல் in 272 = உளவரையால் in 271.

Comp. 36.

சொல்லளவு, a mere empty name, 195.

With rel. part. = until, up to, 190, 209. (With எல்லாம், உம். See வரை, வகை.)

K. அளாவு, *v.* *mingle*. (Comp. அலை.)

அளாய = அளாவிய, *commingled*: a variation of
அள, 177, 240.

K. அள்ளு, *v.* *take by handfuls*, 262. [M.]

K. அளி, *tenderness, kindness, gentle-minded*, 355.

[The root idea is *mellowness, softness, decay*. Comp. அழி, அருகு, which in C. have *!*.
Comp. also அவி, எளி, ஏம், இள; and S. லி.]

Commentator says அளி = ஏழமை or எளிமை, 15; but அளி = அன்பு; and comp. K. 336.

அளியர், 'poor persons;' or, condescendingly, 'worthy good souls,' 298. அளி, *v.* (§ 57).
அளிய, so that the hearer is crushed, 219: நெஞ்சுநோவ, கையும்படி.

Nig. அளி என்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையு(ம்) நாற்பேர்.

அற் ARR, *cut, cease*.

I. K. அறம் (அறன்), *virtue, charity*; [$\sqrt{\text{ARR}} = \text{cut, decide}$. In M. = law. In ancient c. *aravu* = justice = தருமம். See my *Kural*, p. 196.]

நல்லறம், 7, 10, 19, 32, 36, 82, 158, 165, 190, 321, 330, 338. அறவினை, 29, 326, 332.
அறத்துப்பால், the part which treats of virtue; i.e. ch. i-xiii. அறன்வலியுறுத்தல், ch. iv.
அறப்பயன், the aid of charity, 38, 99. சிற்றறம், 272. அறநெறி, 118, 172. அறத்தாறு,
257, 322: the path of virtue.

II. K. அறி, *v.* (§ 57) *know*. [T. *eru*. M. and c. *ari*. $\sqrt{\text{ARR}}$.
Comp. அறு.]

அறிஞர் (ஞர் = உடையவர்), 183. அறிந்தார், 229. அறிவார் [K. 36] [G. 83], we will know,
attend to, do, 19, 328, 332. அறிதும் [G. 83] 272. அறிவது [G. 95], what one should
know, 74, 108. அறிந்து [G. 86] 74, 158, 255, 384, 395. அறிய [G. 140] 78, 86, 204.
அறியாமை, 333.

அறியா = { 1. அறிந்து [G. 86, H.B. § 97].
2. அறியாத [G. 91] 163, 171, 257.

அறியார், 313 = { 1. they know not, 48, 380.
2. those who know not, 108, 344.

அறிந்தும் [G. 141] 108, 213. அறிவார், those who know, 61, 73, 140. அறிவர், 282.
அறியாதார், 275. அறியாத [G. 90] 331. அறிதீர், you would know [G. 83] 106, 252. அறிதல்

[G. 94] 317. அகையறிதல், ch. xxxii. அறிவு, wisdom [G. 94] 16, 139, 193, 196, 249, 258, 262, 367. அறிவாளர், 254. அறிவுறுதல், books of wisdom, 140. அறிவீனவர் [G. 93] 162, 187, 137, 301, 351. அறிவிலலார், 304. அறியேன், 399. அறிந்திவிட (see இல்), 165. அறிந்த, 171, 380. அறிமீன் [G. 84] 172. அறியப்பட்டது, 212. அறிவின்மை, ch. xxvi. அறிவுடைமை, ch. xxv. With கல், 56, 133, 138, 211, 256. (See கல்.) திண்ணறிவு, 27, 227. சிற்றறிவு, 329. பேரறிவு, 173. நல்லறிவு, 11, 187, 254, 320. With கன்ற, கன்றி, 257. புல்லறிவு, 8, 121, 239, 320, ch. xxxiii. காரறிவு, 311. வெள்ளறிவு, 375.

III. Adj. form of ஆறு, six [H. B. § 172], 1.

IV. (v. tr. § 64.) [Comp. வறு. From அல்; so இறு from இல். In M., C., T.] Sever, cut off. Remove, cut the bonds of, 132. அறுக்ககில்லாவார், are destitute of power to divest themselves of, 352. [கு is inserted.]

V. (v. intr. § 68.) Be severed, cease, fail. [Opp. to உறு.]

[Comp. உறு and அறு in the following :

‘அற்ற குளத்தின் அறுகீழ்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர்; அக்குளத்திற்
கொட்டடிபும் ஆம்பலும்’ நெய்தலும் போலவே
ஓட்டி உறுவார் உறவு.

Those are not *friends* who withdraw when you *suffer want*, like water-birds who forsake the tank when its waters *fail*; they are *friends* who stick by you, like the water-lilies in that tank.’ *Mū.*]

அறுகீர், a failing spring [G. 153] 275 (= term. ‘less’), 157, 260, 333 : with லடு, கசடு, and னை. அறும் இடத்தும், even when it dries up, 185. (§ 85.) அறும், will fail, 370, 371. அறு, when ... fails, 370. In 371, அற்றகண்ணே; 150, அற்றக்கடைத்தும், even when it has failed. Added to noun = ‘without,’ 8, 371. அறுஉண்ணும், drink *up*, 382. அறு = excessively, 311. Fully, 26. அற்றன, they have been severed, 12. (§ 70*.) அற்ற, 150 : ‘in destitution.’ அற்றர், 342. [Comp. 260.] அறினும், when it is severed, cut, = அற்றலும் (§ 100), 41.

Neg. அறார், cease not to have, 351. அறு (= அறுத), 116; (= அறுமல்), 310.

VI. அற்றம் = வறுமை, destitution, poverty, 78.

VII. அறை, v. sound; strike.

[S. ரவ = அரவம். Comp. அரற்ற. √ARR, cut. T. has ARA = room. C. ARAI = அரை and அறை. M. ARRA.]

அறைகடல், the resounding sea [G. 153] 230. பறையறைத்து, having *struck* the drum, 86, 392. ன. = பாறை, a rock, 360.

Nig. அறை முறை மோதல் பாறை நிரை சிற்றின் மொழி ஆறமே.

அற்பு for அன்பு, 12. [G. 41.]

[So in T. 86: ‘அற்புப் பெருந்தீயை யாப்பு நெகிழ்ந்தொழிதல் :

The relaxation and rupture of the mighty bond of love.’]

அற்று, see அன்.

அ|ன் AN, such. See அ.

K. அன், அனை [so இன், என்; இனை, எனை; these are treated as குறிப்புவினை. G. 93], such, of that kind.

அன்|னது, 41, 87. அன்|ன, 12. Like to, such = ஒத்த, 16, 44, 66, 101, 104, 138, 186, 192, 211, 237, 262, 269, 381, 392, 400. அன்னர், அன்றார், 96, 176, 305, 330, 360, 373, 374, 375. அற்று is another form of அன்னது (அன் + து), 136. 8, 211, 240, 254, 257, 331, 332, 336, 386. These forms are added to the வினையெச்சம், used for the பெயர்ெச்சம்: thus இருத்தற்று, it is as though (a dog) seated itself. அன்|னும், thou who art as . . . , 225.

அனை is a strengthened form of அன் (but see K. lex.). அனைத்து = so much as, such-like, so, 239, 270, 329, 344, 374, 386, 390. மனத்தனையர், இனத்தனையர், 'they are as . . .', 245. அனையவும், all, 104. அனையம், 'we are as . . .', 388. அனையார், 'those who are like,' 213, 216, 218, 388. [For the construction see my *Kurra!*, Intro. p. xxiv. § 10. Comp. use of T. *atlu.*]

K. அன்பு, affection, love, 305, 321, 370, 371, 377.

In M. *ambu* or *anbu*. Seems connected with S. **अम्बु** = water. Comp. **ஈம்** in both senses.

அன்|மை, see அல்.

அன்றில், a fabulous bird which is said never to survive its mate, 376. [அன்று + இல் = அதன்றால் இதுஇல்லை, *if that is not, this is not.*]

Nig. அன்றில் ஒர்புள்ளுமல நானென ஆம் இரண்டே.

அ|ன்று: I. see அல் = it is not.

II. = அந்நாள், on that day. So இன்று, என்று (பின்றை), 23, 36. (அ, இ, எ with ன் + து.)

அன்னம், 107. [s. **ஈம்**.] It is referred to in 135.

அன்ஹே. Comp. அந்தே. An interjection: *Alas!* 330. [G. 117.]

ஆ A.

ஆ **ā**, see அ.

I. ஆகு, become, be, befit; profit. It is an auxiliary of very extensive use, often redundant.

[§ 58, etc. T. *a-vu* (kā). M. Tul. *ā | pini*. C. *a | gū*, *ā | p*, *ah | a*. Comp. S. **आ + इ** and **या**. Whatever may be the source of the word, its use in poetry has been influenced by the S. **आयति** = ஆகும்.]

1. *Inf.* ஆக = *as*, I. Contracted into ஆ = *as*, 7, 28, 165. While there is, 86, 341, 344, 345, 346. ஒன்ற, as though any one (of these faculties) existed, 143.

2. *Past adv. part.* ஆம் = ஆகி (§§ 40, 136, 137). **ஆ**, 3 = having become: 'as.' 23, 67, 122, 357, 361: though it be, or have, 367. ஆகி (§ 77), 329, 359.

3. *Adj. part.* ஆன (§ 74). ஆய = உண்டாகிய, 28, 37, 278, 334, 367. ஆயிய [G. 14] 184. ஆயக்கால், when it is: [கால், and § 97 note,] 241. ஆகிய, 14, 265.

4. *Verbal noun.* ஆகல், the becoming (§ 148), 286. ஆகல், 205. ஆகதல், 240, 358.

5. *Future.* ஆவர், 112, 150; they will flourish (§ 72), 301. ஆருவர், 124, 343, 349. ஆவார், 256. (Often such forms are redundant: § 151.) ஆவாம், we shall prosper, 32. ஆம், 73, 110, 347, 361. ஆம் redundant, 23, 112, 247, 348, 376, 380. ஆகும், 14, 17, 110, 129, 243, 257. ஆகும் (ஆதகாம், 181), 359. [G. 83. Comp. Telugu aorist, *avu-dumu.*] ஆவத, 5, it will serve; resulting benefit (§ 88), 17, 73, 242, 271.

6. *Past tense.* ஆயினள், she became, 376.

Past part. noun. ஆயின, things that became, 23. ஆயவர், 349. ஆகியார், ஆகியவர், ஆகியார் [G. 82, 95] 15, 124. ஆயார், those who are (foes), 52, 299. So ஆய = ஆனவை, 70.

7. ஆயின் (§ 95) if it be, 115, 229, 357, 362. The neg. is இல்லாயின், 126. யாம் ஆயின், for our part, 293. ஆனும், ஆயினும் (§ 100), 5, 38, 98, 115, 139, 147, 176, 186, 206, 329, 347, 350, 351, 355, 360. ஆனால், 15, 37.

8. *Imp.* ஆகுமின் [G. 84] 7.

9. *Neg.* ஆகா|து [G. 89] 104, 243, 337. ஆகா (= ஆகாந்) 79.

10. With உண்டு (*which see*) 12, 337. With இல் (*which see*) 360. With உடைத்து 147.

11. ஆ|க்கு, *v. tr.* (§ 62) make, cause; kindle, 225; ஆக்கும், will cause, 124.

ஆக்கம், increase, 129, 301, 327. Wealth: செல்வம், 32, 275.

III. ஆ = a cow: ஆன், பசு, 101, 115, 118, 279. ஆமர, the wild cow [see மர], 319, 377. கற்ற = கன்று + ஆ, a cow with a young calf. சேமர [see சே]. கடமர = காட்டுப்பசு or கட + மர = an elephant in rut, 300. [Comp. ஆனை, ஆன், மர, மரன், மரடி.]

IV. ஆ is a direct interrogative [G. 6]. Sometimes யா (யாந், யாது) = ஏ, 92.

V. ஆ is a neg. verb. term. இகவா [G. 91] 6, 97, 109, 110; and middle particle. Its use in the negative is fourfold: (1) finite verb: [G. 89] 4, 6, இகவா = இகவாது; (2) by apocope, for adv. part.: [G. 90] 5, 230, காவா = காவாமல்; (3) for adj. part.: [G. 91] 145, மாணு = மாணாத்; (4) in verb. nouns ($\sqrt{\text{}} + \text{ஆ} + \text{மை}$): 145.

VI. ஆ is a term. of positive adv. part. கல்லா = கற்று [G. 86] 14, 366.

VII. ஆ is an interjection. See அஆ, for ஆஅ, for ஆ! 9.

VIII. ஆ = ஆற = way, manner. See I. 1.

IX. In the beginning of Sanskrit words ஆ (1) reverses the meaning, thus दा is give, and आदा is take; (2) expresses up to.

X. ஆ is a demonstrative. See அ.

(1) ஆ|ங்கு = அங்கே. [In T. *e, ē* are often used for *a, ā*:
ĒL = ஆள், ĒD = அழு, ĒDU = ஆண்டு, ERĪ = அறி, etc.]

There, 23, 193. There, then, and so, 28, 267. ஆக்கே = just so, 244. 'So, as, 38, 51, 79, 139, 179, 197, 280, 321, 322. [With neg. verb. part. உணராது for rel. part. உணராந். See K. Introd. p. xxiv. § 10.] Then, 120.

(2) ஆ|ண்டு = i. there, 35. [Comp. T. *vadda*.]

ஆ|ண்டை, adj. form of ஆண்டு: (see ஐ) 91, 271: 'the gate of Paradise.'

ii. a year, 351. [T. *ēdu*. M. C. *ēdu, ērru*.] iii. Comp. ஆள்.

ஆட. āD [see ஆள், ஆண்], *move*.

I. K. ஆடி, *v.* swing, oscillate; play, dance; move briskly.

[§ 62. Comp. s. आड. M., T., c. Also in c. *mādu*.]

மலை ஆடுமஞ்சு, a cloud *traversing* the hill-side, 28. இயக்கு. So மேல் ஆடு in 113. ஆடி உண்பா, will gain a subsistence by *dancing*: கூந்தாடு, 85, 191. கால் ஆடு, *be actively at work*, 113. மீது ஆடு, *move over—touch lightly—superficially*, 115. That *vibrates* at every touch, 192. As it *disports* itself, 240, 331. Bathe, ஆடியு [G. 86 = ஆடவிரும்பி, § 97] 332. ஆடுதம் = ஆடுவோம் [G. 83] 332, 387.

II. ஆட்டு (§ 160) grind in a mill, 35. [M. c. *ātu*.]

ஆண், ஆண்மை, see ஆள்.

ஆணம் = love: அன்பு, 374. [Lit. *juice*. Comp. ஈரம் in its two uses. $\sqrt{\text{AN}}$, AN.]

['ஆணமிற்பொருள் எமக்கு, to us lovelorn creatures.' *Kalī*. i.]

ஆம்பல், *n.* the red and white water-lily, 236, 396.

[Comp. S. आम्बु, water = ஆம். M., C.]

ஆமை, turtle, tortoise : கூர்மம், 331. [ஆம், comp. s. ஐயு.
M. ĀMA. C. ĀME.]

ஆமை, ஆமல் [G. 90, 91].

ஏலாமை, 67, might be neg. verb. part., or neg. verb. noun (ஏலா + மை).

ஆய் ĀY. [Āy, āyi, āyu. M., C.]

I. See ஆ|கு.

II. Term. 2 pers. sing. : செய்த|ராய். G. 77.

III. Voc. ending, 126 : பின்ன|ராய். G. 64.

IV. *v.* (§ 57). Investigate, enquire closely, seek out, cull, care for. [Comp. √ஐ, ஆய். M. = cull. C.] 26, 37, 63, 393. ஆய்நலம், *choice* excellence, [G. 153] 339. ஆய் இமை, an *exquisite* jewel, 372.

Hence ஆராய் [intensive of ஆய். M. ĀRĀY. C. ĀREI. See ஆர்] 135, 196. Ch. xxii. நட்பாராய்தல்.

V. (*n.*) Mother : தாய், 400. [C. ĀYI. Hind. *āyā*. M. *āya*.]

ஆயிரவர், thousands of persons, 284.

[ஆயிரம். S. सहस्र. § 172. M. C. SĀVIRA.]

ஆர் ĀR.

I. See ஆர், 238, 330 : = அரும், அரிய, அருமையான.

II. Affix = அவர் = ஒர். [அ + ஆர்.] G. 93.

III. *v. n.* (§ 57). Become full = நிறை, நிரம்பு, 378, 396. [Comp. சரவ. S. पूर. M. T. ĀR. C.] ஆர, fully, our fill, 302, 366. ஆர் [G. 153] 16, 217.

Hence ஆராய், seek out thoroughly. See ஆய். *v. a.* Fill themselves, feed full, 200.

IV. *v. a.* (§ 64). 1. Sound, resound, hum, 73, 122, 161, 223, 290, 364. [S. आ + रु, आरव, ஆரவம்.] 2. Bind, tie, 122. [M. ĀR | KKV. C.] ஆர்ந்த [for ஆர்ந்த by வலித்தல், G. 41], full, ripe, 351.

ஆல் ĀL. [M.]

I. Case ending [G. 59] : ‘instrument.’ For this ஆன் is also used. It is really the verbal root ஆ, and ஸ் or ன் added. [See C. D. G., p. 172.]

II. Verb. inflection [G. 86] : ‘condition.’

III. *v. n.* Become full, complete (§ 70). [Comp. ஆர். This seems to be used for சால், அகல், and ஆகல், q.v., by மறமூ, see III Gr. index.] ஆன்று, being full, 54 : ஆன்ற = சான்ற or அகன்ற, 106, 163, 252.

IV. As a redundant syllable, filling up the metrical foot : அரைச்சொல் [G. 116]; but it generally seems = since, because : 30, 55, 81, 83, 84, 132, 305, 324, 386.

V. ஆல், ஆலம், a banyan tree, *Ficus Indica*. [C. probably from அகல = broad.] 38, 197. See Ainslie, vol. ii. p. 11. Its minute seeds are much used in medicine.

The Telugu version of 38 is :

‘Chittaçuddhi galgi chēsina punyambu
Konchemainanadiyu koduva gādu;
Vittanambu marri vṛikshambunakunenta?’

Any meritorious deed done with pure intention though small is not defective;—how large is the seed of the banyan tree?’ *Vēm.* i. 67.

ஆழ் āṚ, v. (§ 57) sink. K. [From அகழ்.]

ஆழ்கலம், a sinking vessel, [G. 153] 12. With hollow, sunken eyes, 49.

[‘ஆழ்ச்சிப்படுக்கும் அளவு, a hell that deep engulfs.’ T. 24.]

[M. C. āṚ.A. A. C. āṚ|du. T. Lō|tu, where Lō = உர். Many words belong to this group: அழுத்த, தாழ், கீழ், வீழ், வீழ், குழ, குழி, இழ: ழ = உர் seems to give an idea of ‘depth.’ Comp. S. நாழ, ஞநாழ, ஞநாழ.]

ஆள் āḶ (ஆண் āṆ, ஆட āḶ).

K. I. ஆள், v. [§ 56 (III)] rule; use. Comp. ஆடு.

[This is an old root. A Tuḍa says ‘I am an ஆள்’ = a man, in answer to a question regarding his tribe. T. ēL. (ē in sense of ‘elevation’ = ஆ, யர்.) K. āḶ.U. In some places ஆள் as a fem. termination = அவள்: இல்லாள் = இல்லவள். So ஆள் = அவள், etc.]

ஆள்|வினை = முயற்சி, manly effort, [G. 153] 195.

II. ஆள், n. a person, 20. [Here ஆட, Nan. 255.] A slave: அடிமை, 122.

III. ஆள் in terminations = அவள், she. [G. 77, 93, 95.] See இல், மனை, வல், etc., 382, 383, 384, 386.

IV. ஆளன் (ஆள் + அன்), an affix of possession or agency = ‘he who possesses or exercises’ = ஆன், உடையவன், உடையான்.

நல்ல அறிவாளர், the truly wise, 11.

திண்ணறிவாளர், men firm in wisdom, 27.

புல்லறிவாளர், men of trivial knowledge, 8.

இடிம்பையாளன், one debased, 282.

உடையாளன், a possessor of, 16, 65.

இலாளர் = அற்றவர், those destitute of, 138.

கொன்றாளர், worthless persons: வீணர், 243.

v. ஆண், male; the masculine character: opp. பெண், 202, 251, 386.

[M., C.? from ஆள், or, more probably, அன். See அண்ணன்.]

ஆண்கடன், the duty of a man, 98.

VI. ஆண்|மை [from (1) ஆள் and (2) ஆண்].

(1) The exercise or possession of anything. In C. = உடைமை. புல்லறிவாண்மை, ch. xxxiii, ‘ignorance, stupidity.’

(2) Manliness, 194. Almost = ‘ness’ in the four following:

பேராண்மை, 199; சான்றாண்மை (சால்), 126, 142;

உறாண்மை (உரு), 240; தாளாண்மை, ch. xx, 200.

VII. ஆட்கி, the use, mastery, practice, exercise of anything, 215.

K. ஆற் ĀRR. [Comp. ஆறு, cut.]

I. ஆறு, *n.* six, § 172. [M., T., C. TUDA. TU. āṛi. C. D. G. p. 235.]

II. ஆறு, *n.* a way: வழி, மார்க்கம், நெறி: 194, holes in the roof, 383. [M. Comp. ஆடு.] அறத்தாறு, the way of virtue, 257, 322; கையாறு, decorously, 382. Manner, method: வகை, 13, 23, 97 (with rel. part. = *how?*), 313, 398. Way of life: ஒழுக்கம், 79; தன்னொற்றான், according to his conduct; or = தன்னொலேதானே, by himself alone, 243.

In 5 it seems best to take ஆறசெல் as a comp. = 'go: the desert path along which Death takes his way. Conduct: வினை, in 103.

மனையாறு = இல்லறம்: domestic life, or virtue. [Notice the close connexion between அறம் and ஆறு.] 54.

உறும்ஆறு = in every fitting way, 95.

In 98 ஆற்றின் may be (1) *by (or than) the river*; (2) *if you do (or give)*; or (3) *in the ordained method*.

காலாறு, a journey on foot, pilgrimage, 268.

இட்டாறு, straitened circumstances, 288.

முட்டாறு, hindrance, difficulties, 288.

III. ஆறு, *n.* a river: நதி. Often written யாறு. [Comp. T. KĀRU, 'flow; and *erru.*] 136, 150, 185.

மேலாறு, a river of perspiration, 268.

IV. ஆறு, *n.* a direction: திசை: நாலாறும் ஆறாய், open to every wind that blows, 383.

V. ஆறு, *v.* (§ 62) grow cool; become mitigated, healed, 88. [Comp. s. ரஃ. M., T., C.]

VI. ஆற்று, *v.* (§ 62) do: செய், 22, 174, 185, 286, 288 (உதவி understood), 295, 303, 309; [T. āṭu. ? a variant of ஆட்டு. The idea is power active and passive.] Protect (காப்பு understood), 184; bear, 149; endure, 151, 396; be able, 329.

ஆற்றுந்துணை, as long as you can put up with it, 75.

ஆற்றல் = மிக: much, 6, 7, 34, 62, 69, 78.

ஆற்றல் = வலி: power (of action and endurance), 59, 313.

ஆற்றதார், the poor and helpless: தரித்திரர்: those unable to *do* anything in return, 98. [111 Gr. 95.]

ஆற்றமை, the absence of ஆற்றல். In 67, (1) weakness; (2) an intolerable injury.

ஆன், (1) a cow. See ஆ III. 239. = (2) ஆல், term. of 3rd case, 195.

ஆனும், 1. see ஆ|கு = ஆயினும், ஆனாலும், although, 329.

2. ஆன் + உம் [G. 59] = even by, 323.

3. என்னாலும், anything at all, 98, 159. Comp. 205.

ஆன்று, ஆன்ற, see ஆல் and அகல்.

இ ி.

இ ி.

1. இ is a demonstrative letter (see அ), = 'this.' A large number of pronouns, adverbs, *etc.* are formed from it.

2. இ is the termination of the adverbial part. of middle verbs. [G. 86.]

3. உ is changed into இ in certain forms: உற, 'poor,' makes உறி + ஁, 1; so பெரிய, சிறிய.

4. இ is used for ஆ in verbal inflexions. See G. 83. So பேரறி, 55.

5. In C. ஃ (pronounced ஃ) is used for இ: ஏஃ = இடம்.

6. When final உ is cut off before initial ய, a short இ is introduced. [G. 24.] So in 71 பேதையோடு + யாத = பேதையோடியாத.

7. In 145 இ = இப்படி.

இவன், he, 'this male.'

இவள், she, 'this female:' 14, 17. (இ + அள்.)

இது, 49, this. இவை, 52, 53.

K. இக IGA, *pass.* [S. ई, या, गम्.]

I. இக, *v.* (§ 66. Comp. இற, இய), *pass over, transcend,* with எல்லை = கட, 6; leave behind: விடு, 33 [= நீங்கு in T. 30].

II. இக|ழ், *v.* (§ 57. ழ் is a formative, not radical. Comp. புகழ், மகிழ், அகழ், தாழ், ஆழ், கீழ். c. *eggu.* This is contracted into இழ், q. v.)

Despise: என், அவமதி, நிந்தி, 58, 117, 136, 157, 159, 180, 219, 235, 321.

III. இகல், *n.* jealous rivalry, 137. [In M. = a fight. See K.]
Nig. இகல் பகை ஊவி போர் முப்பேர்.

K. இசை IÇAI, *agree*. [இயை. S. யா. M. IYA. See இய.]

I. இசை, *v.* (§ 57) = இயை, இயலு, fall to the lot of, 60; be possible, 95, 111, 181; succeed, 152, 194 [comp. *Niti*. 97]; be innate, 187; sound out [இசை = *harmony*], 257.

II. இசை, *n.* fame, 338. [S. यशस्.]

[‘இசை கெட்டான், one dead to fame.’ *Kalit*. i. 10. See also *Niti*. 2, 82.]

Nig. இசை புகழ் இளவி பாட்டாம்.

இதழ் (அதழ்), lip; petal, outer scentless leaves, sheathe, 221. பாளை; இலை, பூவிதழ். [M. ITHAL. S. अथर.]

Nig. இதழ்பனையேடு பூவின் இதழ் உதடென இம்முப்பேர்.

இட்டு ID = ‘place.’ [M., c. *ide*, *ede*. T. *eda*.]

I. இடம் (*n.*) = இடன்.

1. = place: இடத்த, inf. base for 7th case; (with verbal roots) 51. [G. 153. *ஏ* is euphonic] = where or when, 329.

இடம்பட, extensively, 116.

இடமுடைய, vast, 300.

2. = time: சமயம், 11, 91, 149, 384.

3. = the left side: 300, 388 (opp. வலம்). [In this signification it is probably = ஊடம், ‘north.’ So தக்கணம் = ‘right hand’ and ‘south.’ Comp. Schrader’s Prehistoric Antiquities of the Aryan Peoples, by Jevons, p. 254.]

II. இடு, *v.* (§ 68) give, put: கொடு, தரு.

[This is ultimately from இ; and டு = place. Its other form is ஈ for இம்: comp. Tel. See also விடு. M., C., T. S. दा, धा.]

இடுவர், they will give, 207.

Used as an auxiliary. (§§ 254, 263.)

வித்திடு, sow, 243.

மறந்திடுக, forget, 291.

கீழிடு, degrade, 248.

கடிப்பிடுகண், the place where they apply the drumstick, 100.

இடு|தலை = left, abandoned in the burning ground, 49.

With காடு, 96.

இடுநீறு, ashes of sprinkling, 66.

இட்டு (§ 77), *p. adv. part.* ‘having given.’

= விட்டு, 15, 48. = போகிடு or போகவிடு, 393: ‘let go.’

இட்டன்ன (see அன்ன) redundant (=சூன்மினல் போலும்), 44, 237.

இட்ட (§§ 74, 87) once given, given for ever, 216.

அத்திட்ட, dyed red, 281.

III. இடு has an idea of compression. [Comp. இடி. c., M. IDUKKU.]

இட்டு, (adj.) small, narrow, poor.

இட்டாறு, straitened circumstances, 288.

K. இடுக்கண், want, straitened circumstances, 141, 348, 382. [Comp. கண். M. IDANNA.]

இடுக்கம், avarice : உலோபம், miserliness.

இடும்பை (மடி + எ = துன்பம் = T. *idumu*. Comp. உடம்பு and see ஐ), want, poverty; annoyance, 107, 282.

[K. 1045. N. M. K. 97.

‘The heart knows its own bitterness.’

கள்ளின் இடும்பை களிஅறியும்; நீரிடும்பை

புள்ளினுள் ஓங்கல் அறியும்; நிரப்பிடும்பை

பல்பெண்டிர் ஆளன் அறியும்; கரப்பிடும்பை

கள்வன் அறிந்து விடும்.

The trouble from *today* the drunkard knows;

The trouble from water the sea-gull among the birds knows;

The trouble from poverty the master of many wives knows;

The trouble of concealment knows the thief.]

இடர், affliction : the pinch of poverty, 113. [M., c.]

IV. இடி, v. a. I. thunder, send forth bolts, 100. [§ 64.]

2. crush, pound in a mortar, 156. [Comp. அடி.

M., c., T.]

V. இடை, (n.) = நடு : middle.

As a sign of 7th case. அதரிடை, by the wayside, 192. [G. 63.] இடையாக, meanwhile, before they die, 119. இடை, the middle course [a form of இடம்], not worthy of praise or blame, 365. இடை, the middle sort of people, not base (கடை) nor first rate (தலை), 297, 366. இடையிடையே, everywhere between, 46. இடைநெறித்து, knowing (it) through and through, 54. இடையிடை, commingle [மிடை], 80. இடைதிரி, change, deteriorate [திரி], 216. இடைப்புரு, go into the midst of, 254, 255, 314.

Nig. இடைநடு என்ப மன்றம் இடப்பெயர் துசுப்பும் ஆமே.

இம்மி IM. [M. IMA; *chima*; TU. *sima*. c. *imē*. Comp. சிமிட்டு.

S. निमिष्. நிமை.]

இமை, n. a twinkle of the eyes : நிமை.

(1) v. (§ 64) wink, close the eyes, 302, 323, 345.

(2) shine, twinkle as jewels, 127, 146, 361.

இம்மி (I) a very small fraction : $\frac{1}{1,075,200}$; an atom.

(2) மத்தங்காய்ப்புல் அரிசி, the small seed of a wild grass, 94. [M.]

[Ji. Chin. iii. 3 : 'இம்மியன தன்பொருள்களீட்டிகிதி ஆக்கி, accumulating a treasure by collecting minute gains.']

இம்மென, 392, 'with pattering sound'=so as to say
IM. [H. B. § 273.]

இய் IY = இசை, *fit.* [s. யா. இக.]

I. இயல், (*n.*)=nature : குணம்.

மெல்லியல், tender-(natured), 86.

இயனெறி = நல்லொழுக்கவழி, the path of natural piety, 294.

இயல்பு, nature : 74, 144, 205, 384 = குணம் ; goodness : 187, 224, 244, 292 = சற்குணம்.

['இயல்பிற்றொழும்பு, an ill-conditioned servant.' T. 67.]

இயற்கை, III = natural course.

II. இயலு, *v.* (§ 70) be possible [comp. ஒல், இயை, இசை. M.]; be composed of, 353.

இயற்று, *v.* (§ 160) use effort, bring about, 194.

III. இயை, *v.* (§ 57) = இசை, be practicable ; combine, adhere to, 91, 210, 306.

இயைந்த = உள = ஒல்லம். Comp. 36, 271, and 272.

இயைவ = இசைந்தவை, what you can, 94, 95.

IV. இய {
-க்கு } *v.* [§§ 62, 160. s. ங், இக, ஏகு]; (*tr.*) move :
= நடத்து, 136 ; (*int.*) move := நட, 334.

இர் IR [= உறு. In c. as in Tamil. m. *iri.* Not in Tel. ; but *ira* = 'place.' Comp. s. ஞ்; Lat. *er-am.* Old Can. *iha*].

I. இரு, *v.* (§ 60) sit, 29, 254, 334 ; remain, 268 ; be, 61.

As an auxiliary : 5, 9, 19, 162, 323, 345. இருந்தேன், I who was, 389. [Comp. 126.] இருப்ப a future (aoristic) infinitive absolute : 'while they are left in poverty,' 264, 265. இருப்பிலும், 254 = இருந்தாலும் [G. 142. H. B. § 100]. இருத்தற்று, 254, 'as though he were ;' see அற்று under அன். இருத்தன்று, see அன்று under அல். இருந்து is for இருந்தது, 'it is not a thing that ever was,' 258. இருக்கை, a seat, 143.

II. இர் = 'dark' [c. *ṛ̥*. s. ரத்ரி]; only in derivatives.

Hence இரும்பு, iron, *black metal.* Comp. செம்பு.

இருள், darkness (see உள்). [M., T. *irlu.*]

III. இரு, two = இரண்டு, ஈர் : 18. [§ 172.]

இருமை, two states, this world and the next, 129. இரண்டும், both. இரட்டி, *n.* =

twice as much : ' as though from இரு, 'become double ;' and இரட்டு, 'make double.' இருவர், two persons, 75.

iv. இரு, *adj.* great. [Comp. உரு, உறு, and இறை.] இரும் = பெரும், 168, 178.

இரிந்தைக்க, 79, is doubtful. See இரி.

In *Kalit.* i. 27 we find மறந்தைக்க = மறப்பாராக! *Naçcinārkkiniyār* says this is விவங்கோட்திரிச்சொல், 'an anomalous form of the optative.' (G. 85.)

? இரிந்தை for இருந்தை = இருந்தாய், 'thou wert ;' used as a noun = 'thou who wert.' (G. 77. See 126.) Then க்க for க்கு: a poetic license = 'to thee who wert (on pleasure's side).'

இர IRA, *beg.* [C. *ere.* M., T. *eruvu.*]

I. இர, *v.* (§ 66) = யாசி, பிச்சைகேள், beg, ask.

I, 145, 270. இரவாதர் = இரவாதவர், 296, 305, 306, 307, 308. Often found with கர, 'refuse.'

2. இர|வு, 40, 303, 305, 306, mendicity : யாசகம். Comp. கரவு.

இர|வச்சம், 'dread of mendicancy,' ch. xxxi. இர|வாமை, 95.

3. இர|வலர், mendicants, 279. [இரவல்.]

இரி, *v.* (§ 57) be driven away, take to flight, 212.

இரிந்தைக்க = ஒழிக, 'be it put away!' 79. But see இருந்தை under இரு. [Comp. இழி, இற, and S. றி.]

இரு|ந்தை (இருந்த), charcoal : கரி, 258 [? √IR = 'dark' (இருள்)].

இரு|ம்பு, iron, 122. (From இரு II.)

[T. *immu.* M. and *irimbu.* Metals for which there are pure Drāviḍian names are பெரன், வெள்ளி, இரும்பு, செம்பு, வெண்கலம்; all connected with colours: and இரசம், ஈயம், தகரம், பித்தலை, தாமரம், துத்தநாகம் (ரச, சீச, பித்தல, தாம, துத்தநாக).

Of these பெரன் is the only real Tamil name, the others are epithets. Gold was found in the South in abundance from pre-historic times.]

இறை, (*n.*) = உணவு : food, fodder. Provender of animals ; prey, 193.

[Comp. இறை|சரி. C. ERE. M. IRA. T. ERA (*era = erra = 'red'*).]

இல் IL = இன்.

This √ is found in Tel. in LĒ = *not*, formed from இல்|ல by apocope. So *rā|du* from வ|ராத; and *kā|du* from ஆ|காத (in French *le* and *la* from *il|le*, *il|la*). As noun = *illu* = house. As postposition *lo* = in.

In M. *il, oḷa.* In C. *il, im, inda.* Also *alli, illi, elli* seem to be from the same √. In Tuḍa it is *oḷ*.

Comp. உள், அல், உறு, உளி, உழி.

Considering that இல், as a verb, is chiefly found in the purely negative mood, may it

not really be originally, in itself, positive and = உள், உறு, இரு? Is it connected with நில? [See ந்.]

I. இல், அன், an inflection = in, at; from; than; like; of. A sign of the locative case. [G. 61, 63.] 8 = in, 99, 138, 359. [Comp. C. D. G. p. 197, etc.] 52, 219 = than: both இல் and இன்.

II. இல், இன் = 'if,' form a subjunctive mood, when added to the verbal root, with or without கு, க்கு, பு, etc. [G. 86. H. B. §§ 95-98.] This is allied to எல், q. v., 1, 4, 139.

To this உம் is often added; and = 'although.' See ஆதிநெய், எனினும், 41, 56, 139, 320, 360, 383.

III. இன் (rarely இல், see note on 352) is a சாரியை or euphonic increment, often used for a case-ending, or to connect it with the crude form or stem. அன் is another form, 56.

IV. இல், n. (1) a house : டினை, 30, 198, 210, 225, 326, 363, 383.

(2) A housewife : இல்லவர், இல்லவர், மனையார், தாரம், 1, 86, 158, 383.

(3) A noble house, or family : குடி, 146 (with பிற), 212, 320, 358.

(4) Domestic enjoyment : வாழ்வு, 13.

இல்|லம் = இல் : 53, 207, 210, 225, 274. In 293 = இல்லவர். அட்|டிஸ் [அடு], cook-house : சமையல்வீடு, 363. புக்|இல் [புகு], refuge, 41. இல்|லகம், house, 361.

V. இல், v. (G. 125. Comp. அல்), used in negation of existence, or of possession, when it governs an accusative case.

1. (1) Root used absolutely in predication: opp. to உண்டு, 7, 16, 21, 52, 99, 140, 284, 320; (2) as வினைத்தொகை, 5, 242, ch. xxvii; (3) with ஆகும் redundant, 360.

2. இல்|லை (இல் + ல), 6, 13, 283.

3. இல்|லா, இல்லாத. Adj. part. opposed to உள்ள : 14, 52, 91, 138. இல்|லாதான், 281, 361.

4. As conj. noun, G. 93; or part. noun. இல்லான், 65. இலர், 35, 50, 284, those without, 157, 205. இல்லாந் (= the destitute) 158, 210, 219, 283, 320, 336. இல, they are (things that are) not, 344. இல்ல, 219. இலர், ye are not, 165; are ye free from, 284. இன்|றி [as though from v. இன்ற], destitute, 68, 75, 198, 242, 250. இன்|ற (இல் + ற) = இல்லை, is not, 132, 324, 358. இன்|மை (இல் + மை. Comp. அன்மை, உண்மை), absence of, 61, 106, 251, 372, 381, ch. xxvi; poverty, destitution, ch. xxix, 308 [opp. உடைமை]. இல|ளர், 138 [see ஆள்].

இல ILA. [T. VELA. M. ILA. Comp. s. லயு, லடி, or வி + லம்.]

Allied to வில|ங்கு, விள|ங்கு. Comp. வெள், ஒள்.]

இல|ங்கு, v. (§ 62) glisten, shimmer, 227, 344.

[Ji. Chin. i. 237 : 'வாள் எயிறிலங்க நக்கரன், he laughed so that his bright teeth glistened.']

இலை, leaf, 244, 359. [M. ILA. C. ELE, RĀLE. Comp. ஒலை.]

இலக்கணம், sign, 399 : குறி. [s. லக்ஷ்.]

இழ IR. [M. Comp. கழ, இற. T. eluvu = 'loss.']

1. இழ, v. (§ 66) lose : sacrifice, 9, 10, 199, 251, 277, 287, 336.

II. இழி, *v.* [C. II.1. M. IRI. Comp. இளி, இடி, விளி, விழு, இடி.] (§§ 57, 64) suffer degradation; degrade.

இழிவு, disgrace; pain, 79. இழிப்பு, contemptuous treatment, 163. இழித்தவை, low, contemptible things, 259. இழித்தக்க [தகு], things worthy of contempt, 302. [Root இழி for இழிக்க.]

K. III. இழுக்கு, (*n.*) fault, failure, 362. [Opp. ஒழுக்கு. Comp. வழு. As *v.* 'slip.' T. 14.]

K. IV. இழை, *v.* 'determine.' [§ 64.]

[இழை=yarn, thread; (met.) jewel, jewelled lady.] Assign, spin the thread of destiny, 6. Plan, hasten on, 330. (Some read விழை.)

In 361, comm. says: 'with jewels glistening as lamps:' இழை=ஆபரணம். Better perhaps 'lamps hung in rows.' ஆயிழையார், she who wears choice jewels, 372. [Comp. C. and see பசு. M. IRI. C. ELE.]

இள II.

K. I. இள=குழி, tender. [Comp. இளை, இழி, இர். T. II|A; LĒ|SU='light,' LĒ|TA='tender.' M. II|A. C. EL-E. S. ல்.]

இளமை, இளைமை, youth: இளமைப்பருவம், [காமக்] குழவிப்பருவம், from the age of 16 to 32, during which a man is called குமாரன் or விடலை. In S. युव, यौवन, whence Tam. எவ்வளம், இயவ்வளம், பெயரவளம். பயன்படுமிளமை=எல்லா இன்பங்களையும் அநுபவிப்பதற்குரிய இளமை. Also (S.) பாலியம், இளமைநிலையாமை, the transitoriness of youth, ch. ii, 11, 17, 53, 55, 102, 181. இளம்பிறை, the young (crescent) moon, 241. [H. B. § 131. e.]

II. இளை, see இள, a mere variation in spelling, 55.

இளையான், a youth, 65.

இளையர், 351.

இளையம், we are young, 19. [G. 93.]

III. இளி, disgrace: இழிவு, இளிவரவு. [Opp. ஒளி, இளிவு, 40, 62.]

[Comp. இழி, இடி, இர், இற|க்கு, where the idea of *going down* is common. C., M. II-1 = 'descend.' Anc. C. ELA.]

இற IRR.

I. இற, *v.* (§ 66) pass on, by, away; die; surpass.

Opp. பிற. [Many roots with ற்: அறு, பற, மற, தற, திற, கற, சிற.]

இறவாதர், those who have escaped death, 7, 14, 61, 156, 300, 354. இறப்ப, surpassingly, 38, 99, 174, 223, 228. அறவீறத்து, and beyond that, 188.

[Comp. இற-க்கு, இற-க்கு, இற; இசு, இடி, etc. In M. S. ழ.]

II. இறு, *v.* (§ 68) come to an end, die; be broken.

[Comp. இற, அறு. M.= 'drip.' C. √IRR.]

இறுகாலத்து, in the time of death, or ruin, 110.

இறும் அளவும், till they die, 209.

இற்றுழி = இற்றவுழி, when it is broken, 48.

III. இறு|கு, *v.* (§ 62) become tight.

[M., C. IR-a(u, un, i)-ku. T. IR-u-ku. Comp. இடு.]

இறுகிறுக = சிக்கென, யாப்புற, tightly, 328.

இறுகிறுகி = பத்திரப்படுத்தி, சிக்கென்றிருந்து, tying tightly, 328.

K. IV. இறை|ஞ்சு, *v.* (§ 62) = வணங்கு, bow before, 304.

[T. VAN-CHU. இறை, a lord.]

V. இறை, *v. a.* (§ 64) draw and pour out, 184, 231.

இ(ன்) IN [இ demonstrative] = this, thus, here, now.

I. இன்னே, even now, 55.

இன்னினியே, this very instant, 29.

இன்று, to-day, 36. Comp. 350.

II. இனம், race, kind, family, genus: சுற்றம், 146, 180, 244, 245, 283, 290.

தீயினம், evil association, 179, 240.

நல்வினம், the good, ch. xviii.

சிற்றினத்தார், the mean, 204.

இனத்தர் (ஆர்), 85. [Comp. இணங்கு.]

III. இற்று [இன் + து], of this kind, thus, 49, 50.

IV. இஃது [இன் + து] = இது = இன்னது.

V. இன்|னர், suchlike persons, 205.

[Comp. B. I. S. 550:

‘अयं निजः परो वेति गयाना लघुचेतसाम् ।

उदारचरितानां तु वसुधैव कुटुम्बकम् ॥

“This man is ours, that is a stranger:” so reckon men of light mind; to men of liberal understanding all the world is as their own family.]

இன்ன, suchlike things, 143.

VI. இணையர், such, of such account, 205.

[இன் + ஐ an adj. affix. Comp. அணை, எணை, தணை.]

VII. இன் is a mere euphonic insertion in forms like
நடையினர், 13. (G. 93, 108.)

[M. Comp. இணை, இணை. இன் has meaning of ‘connexion.’ See இல்.]

VIII. இன்றி, இன்று, இன்|மை, see இல்.

இன் IN, *sweet, pleasant*, தீ(ம்). [C. IM, IN. M., T.]

I. இன், *adj.* [H. B. § 131] sweet, precious, fresh (not *salt*), pleasant. [இனிமை is used to distinguish it from இன்மை (இல்).]

இன்சகை, 156. இன்னுயிர், 62, 323. இன்சீர், 245. இன்சொல், 73, 146. As a குறிப்புவினையே, G. 93. இனியார், 384. இனியார், 338, 365, 369. இனிது, 137, 207, 219, 259, 364, 384. இனிய, 76, 306.

II. இன்பு, இன்பம், pleasure, 54, 60, 79, 81, 84, 247.

With உத, 'enjoy,' 39, 74, 209, 235, 327. [Comp. தன்பம், தடயம்.]

III. இன்|னா, the negative rel. part. of a verb இன்|னு = *be sweet, etc.* (G. 89-92) = bitter, evil.

இன்னுச்சொல், 66. இன்னா = இன்னாதவைகள், injuries, evils, 67, 76, 186, 225, 226, 227, 306, 335. இன்|னா|த, enemies, 378. இன்|னா|து, 174, 237, 339. இன்னாதது, 119. இன்|னா|மை, affliction, 54, 60, 297. இன்|னா|க்கு [comp. பெரல்வாக்கு; M. *innangam*], II, 355, trouble.

ஈ I.

ஈ I.

I. A demonstrative letter, intensive of இ. Comp. அ, ஆ.

(1) ஈ|ங்கு, *adv.* here: [ங்|கு as in இங்கு, ஒருங்கு, *etc.*], 6, 15, 70, 182.

(2) ஈ|ண்டு, *adv.* here, in this world, 25. [Comp. ஆண்டு.]

ஈண்டை, *adj.* pertaining to this world [see ஐ], 331. ஈண்டு, *v.* grow; accumulate; abound: 38, 109, 245 (§ 62). ஈண்டுக்கால், the time when Divine Providence wills that a man's resources should develop, 93. [In K. ch. xxxviii it is ஆகும், ஆகலாம், நன்றாகால்.] ஈட்டு, *v.* (§§ 62, 160) collect, store up, hoard, 10, 280. [The M. *īḍu*: nasalized.]

II. ஈ, *v.* (§ 57) give, [as a superior to an inferior. Comp.

கொடு, தரு, இ|டு. C. *ī, ī-yu, ī-nu.* T. *ī, ī.* M.]

ஈ|தல், a bestowing in charity, 95, 98. ஈ|வது, ஈவார், 146, 181, 279. ஈ|ய, 132. ஈ|யும், 200. ஈ|யாள், they bestow not, 270. ஈ|தலான், he gives not, 273. ஈ|யரம், 308, 'give!' or 'givest thou not?' ஈ|கை, a giving; a gift, **தான்**, ch. x. ஈ|யா|மை, a withholding, 145, 299, ch. xxviii.

III. ஈ, *n.* a fly, 61, 218, 259, 389. [T. *īga.*]

தேவீ, a honey-bee, 10.

ஈர் IR.

I. ஈர், *adj.* form of இரண்டு = இரு (§ 172).

II. ஈரம், *n.* [ஈர், நாரம். S. **நீர, நார.** M. *īram* or *īrram.*]

'Moisture,' 115, 360; புல் ஈரப்போந்து, 'a time of drought,' *by met.* 'coolness, pleasantness, favour, affection,' 138. [Comp. the double meaning of ஈரம், கசை, குளிர்.] ஈரம் (*adj.* form), 46, 'cool, fresh, moist garland,' 113.

Nig. ஈரமே|குளிர்ச்சி|அன்பு. 1. = coolness. 2. = affection.

['ஈரமில்லா ரெஞ்சத்தாள், loveless souls.' *Mū.*]

III. ஈர, *v.* (§ 64) drag, 26. [Comp. இழு. *c.* *hīru*. *A. C.* *īlu*. *M.* *īru*, *īr*. *T.* *īḍu*. *S.* *ஹ்.*]

IV. A termination of 2nd person plural in verbs, [இர், from கீர், கீவிர் (G. 77). In *T.* *ru*, *āru*. *C.* *īri*, *īri*], 6, 7, 18.

ஈனம் [s. ஹீன] ‘absence of, lack of’ = இன்மை, so = ‘dishonour,’ கனவீனம், 40, 198 [§ 133].

ஈனம் ĪN.

ஈனஞ்சர், ‘mother:’ பெற்றதாய். [Comp. ஈ (ன் strengthens). *T.* Ī-nu (du, ta). *C.* ī, *ī*. *M.* Ī-Ham, ‘womb of animals.’ The Eng. YEAN offers a tempting, but delusive, analogy.]

ஈனம், (*v.*) bear, produce [§ 56 (III)], 199, 201, 400.

உ Ü.

உ Ü.

1. One of the demonstrative letters. See under அ. [G. 3, 5.] Comp. S. உஹ். In old *M.*, *C.*, *Tu*.

2. It is used as a euphonic insertion [சாரியை. G. 108]. மனிதன் + உ + கு.

3. உ is cut off in certain cases. [G. 24.]

4. It is a termination of past adv. part. [G. 86.]

5. உ becomes very short in certain places, and is changed into a very short இ. [G. 15, 24.]

6. உ is put before Sanskrit words when beginning with *r*, *l*, introduced into Tamil:

ரூப = உருவம், லோக = உலகம்.

7. உ is a neuter termination, அது *etc.* In Telugu = *i*.

8. As a sign உ = ‘two.’

9. In other dialects it is often replaced by *o*; and indeed this is a common vulgar pronunciation in Tamil.

உகிர் = நகம், nail (of finger or toe), claw, talon; finger, toe, 198, 206.

[*C.* *uguru*; *M.* *ugir*. In *T.* *gōru*. Comp. S. நக, நகர.]

K. உ|கு UGU. [Comp. உ|கிர். *M.* *ukku*. *c.* *ugi*, *ukku*. *T.* *u-ḍu-gu*, *ūchu*.]

I. உகு, fall down, be shed, *v. int.* § 68 = உகிர்.

உக்க, which have fallen, 45.

உகினும், though it waste away, 292 : இளை.

[‘வீய்த்தகல், the perishing and dispersion.’ *Ēl.* 11.]

II. Pour down, *v. act.* § 64 = சிந்த. கான்றருக்கும், that will pour down abundantly, 269. [This may be formed from √உ = ‘down.’ See under அ.]

உசா, உசாவு, உசாஅ, (*ii.*) kindly sympathizing enquiry, 201.

Here the compound = 'his friends who crowd round to enquire, consult, and sympathize.' [Comp. **வய**, **அயி**; C. *ose*.]

[In *A. N. Ç.*

'உணர்ச்சி அக்காச உசா வண்டியாக,

With wise apprehension as the axle,

mental investigation as the chariot . . . ' Comp. 48.]

K. உருற்று, *v.* (§ 62). [Comp. உடற்று, உடங்.] = முயற்சிசெய், use effort, 32.

K. உட UD, (உள்), உட, உடை.

I. உட. [Comp. உள். T. *odda, oḍa, tōḍu*. M. *uḍa, uḍan*. C. *ōḍa | nē*.]

உட|ன், a particle expressing *co-existence*: used as a post-position. H. B. § 240. = ஒடு, ஒடு, 332.

[Comp. தொடு, தேடு, தோழமை, துடர்], 'forthwith' = உடனே (*adv.*), 4. [உடன்படு = agree.]

உட|ங்கு, *adv.* (comp. ஒரு|ங்கு. க்கு forms adverbs: அ|ங்கு), together with, altogether, 173.

['உடக்கு நீர்வேட்ட உடம்புகளையானே, elephants with suffering bodies seeking water in troops.' *Kalit.* i, 12.]

உட|ம்பு, *body*: தேகம், யாக்கை, சரீரம்.

[உடல். T., M., C. *oḍalu*. Contr. oḍu. ம்பு forms nouns: இரு|ம்பு.]

10, 34, 35, 37, 40, 42, 80, 102, 120, 141, 173, 330 = 'person,' 258.

உடம்பினார், உடம்பினவர், those whose bodies are . . . , 379, 380.

II. உடை [C. *oḍave*].

உடை, possessions, = செல்வம், wealth.

உடைப்பெருஞ்செல்வர், those who have wealth of possessions. உடை for உடைய, 274, 368.

['உடைப் பெருஞ்செல் வத்தயர்ந்த பெருமை

அடக்கமி லுள்ளத்த னுகி நடக்கையின

ஒர்வீய னல்லரன்மேல் வைத்தல் குரங்கின்கைக்

கொள்ளி கொடுத்து விடல்.

The putting upon a man of undisciplined mind and who is not virtuous in conduct, the lofty greatness of a wealthy estate, is like putting a firebrand into the hand of a monkey.' எ: வைத்தல்.—ப: விடல்.—செ. ப. பெர: பெருமை. P. M.]

உடையார், a possessor, 59, 264, 292. உடையார் = உடையார், 16. [T. *oḍayaru*.

C. *oḍeya*. M. *uḍama*.] உடையார், men of property, 160, 337. உடையர், 262, 263.

உடைவீர், ye-possessed of, 7. [G. 93.] உடைத்த, it that has [G. 93], 28, 87, 102,

111, 147. உடைய, that possesses, 160. Hence a sign of 6th case. G. 62. உடைமை,

possession, 233, 251, 281. [Opp. to இன்மை.]

III. உடு [M., C.], *v.* (§ 64) put on, wear, தரி, 264.

உடாஅது = உடுக்காமல், 10. [G. 90.]

உடுப்பு, உடுக்கை, உடை, 141 : ஆடை. [Comp. புடவை.]

IV. உடை. [Comp. ஓடி. M. *uḍe, uḍayu. c. uḍi, oḍi, oḍe.*] (*Int. v. § 56*) become broken, perish, 57, 284. (*Tr. v. § 64*) break, burst, 222.

உட | கு UḌKU. [Comp. K. 921, 1088.]

I. உட்கு, *n.* reverence, 102. [Stronger than அச்சம்.]

உட்குடைமை, awe-inspiring mien, 188.

உட்குடையாள், one whose bearing compels respect, 384.

II. *v.* (§ 62) dread, reverence, அஞ்சு.

உட்க, நெஞ்சுட்க, so that their gorge rises, 49, 50, 164, 188, 384.

உட்கான், on what grounds, I wonder, does he not dread the entrance . . . ? 83.

[Comp. உக்கு and M. In *Niti. 8* : 'உக்குவருக்கல்வி, learning attended with *shyness*.']

உண UṆA.

உண (§ 66), -க்கு, *v. tr.*, -ங்கு, *v. int.*, make dry, 258.

[Cog. உலர், புலர். M. Comp. s. उन्मुस.]

K. உண் UṆ, see உள்.

K. I. I. உண், *v.* eat ; drink ; suck, imbibe ; enjoy : அருந்து,

நுகரு. [√உள், H. B. §§ 56 (III), 70, 265.]

Pr. உண், } உறேன், (Pa. உண்டேன். F. உண்பேன்), eat.
உண்ணு }

[C. *ān.* M. UṆNU.] உண், 135 [G. 153]. உண்மரோ, 18. உண்டாச் [G. 82, 95]

I. = உண்டவர்கள். உண்டு, having eaten, 191, 268, 271. உண்டன்ன, as though it ate, 16.

[அன்ன.] உண்ணும், though they eat, 184. உண்பாச், they will subsist, 85 ; those who

eat, 235. உண்ணும், 7, 210, 382. உண்பச், 263. உண்க, 2 [G. 85]. உண்ணுமின், eat ye !

303. உண்மின், 94 [G. 84]. உண்ண, so as to enjoy [G. 140]. உண்டல் = உண்ணுதல்,

206, 217, 271 [G. 94]. உணல், 302.

Neg. உண்ணன், 9, 80, 157. உண்ணேம், 366 [G. 89]. உண்ணாத, 10, 300 [G. 90].

உண்ணற்க, 80 [G. 92]. உண்ண(த), 96.

2. உண் | டி, food : (+ தி. c. *ummi*), I, 43, 363 = உணவு. [It may be imperative = *eat!*]

3. உண்ண, food. [So பேறு from பெறு. G. 96.] Hence

4. உண்டி, (§ 62) feed, supply with food ; dye : [c. *ūḍu*],

I, 26, 40, 345, 396 [so ஈட்டு from இடு].

உண்டல, I, 185.

II. உணர்(ரு). [Obs. many verbs are formed by addition to √ of அர், இர், ஐ, இழ், மு.]

1. *v.* (§ 56). Understand, feel the truth of . . ., appreciate, 4, 39, 106, 144, 182, 239, 247, 292, 321, 365. Come to an understanding, be reconciled, 384; resolve, 27. உணரற்பாற்றன்று, is not within their comprehension, 143.

2. உணர்|வு, *n.* = விஞ்ஞானம், this is higher than அறிவு which = ஞானம். [See Chhāndogya Up. vii. 11.]

உணர்வுதடையர் = உணர்வுடையர் (opp. உணர்விலார்), men of understanding hearts, 196, 264, 270, 386. உணரவுணருணர்வுடையர், men of thoroughly . . ., 247. துண்ணுர்வு, subtle, refined understanding, 233, 251. உணர்விணர், to him who fondly deems, 25.

உண்டு, see உண் = (1) 'having eaten;' or உள் = (2) உளது = 'it is;' or (3) வினைஎச்சம் with ஆ.

உத் UT.

1. உதிர். [Comp. உகு, உதறு = வீழ், விழு, fall off, fall to the ground, 17, 19, 45.]

[In 17, perhaps for குதிர்த்து. இச் may be a formative = த, ட. C. *udir, udar.* M., T. *ūchu.* Comp. S. उद् + ड्.]

K. II. உத|வு, *v.* (§ 62). [M. UTAGU. T. ODA. C. ODA.]

Serve a purpose, help, be of use, serve out, 218, 334, 363. [*Niti.* 8: 'அவைத்ததவாத, being of no service in the assembly.']

உத|வி, help, 34. [M.]

உபகாரம் [s. उपकार], benefit: நன்றி, (or better) செய்ந் நன்றி, 69.

உபாயம் = முயற்சி [s. उपाय. उप + इ], stratagem, prudence, method of treating an enemy, தந்திரம், 119.

K. உப்பு = லவணம். [Comp. உவர், உவரி. M., T. *uppu* = 'salt,' *ubbu* = 'swell;' as a *v.* = 'swell,' and so in c.]

Salt, 133. உப்பு ஈண்டு உவரி, brackish water saturated with salt, 245; zest, 391. உப்பிலி [இல்], insipid, 206, 289.

[*Ji. Chin.* xiii. 'உப்பிலிப்புழுக்கல், rice boiled without salt.']

உ|ம்மை, see உய்.

(1) See under கீ: for தம்மை.

(2) The other, some other world, or state: மறுமை. [Comp. உம்பர், இம்மை, *etc.*, 58, 85, 94.]

உ|ம்பர். [s. उपरि.]

[√உ. Here *u* is enphonic, and அர் a plural termination. M. Comp. இம்பர், அம்பர், எம்பர்; and see note under அ.]

(1) The upper, celestial world, 37.

(2) The immortals, 137.

உமி, *n.* [M., C. *ummi*. T. *umoka*, *ūka*. Probably from உமிழ், 'spit out'], 'husk,' 221.

[‘உமிக்குத்திக் கைவருந்துவார், they will hurt their hands by beating husks in a mortar.’ T. 28.]

K. உ |ய் u|y. The real root is உ = ‘up.’ See அ.

I. உய், *v.* (§ 57) escape : பிழை. [M. UY.]

உய்ந்தார், 1. they have escaped, or been saved from, 277; 2. those that have escaped, 6. உய்த்து = தப்பி, 23. உய்க்க, neut. noun pl. nom. [G. 95] 277 : the things from which they have escaped (are) many. உய, 5. உய்மீன், ‘scape ye! 20. உய்ய, so as to escape, 53. உயல் ஆகும், 97. உய்யார், 164. [Comp. *Niti*. 96.]

[‘புள்ளுவர் கையினும் உய்யும் புள்ளுள், there are birds that ‘scape even from out the fowlers’ hands!’ Jī. Chin. xiii. 333. See *ib.* பதிகம், 36.]

II. உய், § 64. [Comp. c. Ūy, Ūy; and t. ūs.] Cause to go together; collect, 10, 318.

உய்த்து, carry forth : செலுத்து, 25. [In *Niti*. = ‘employ, expend, cause to go.’] உய்த்த விடினும், though you drive, 101. உய்ப்பர், they will dismiss, or direct their minds rightly, 66. உய்க்கும், guide, 59. = செலுத்து, 119.

K. III. உயிர் = S. पुरुष, சீவன், ஆன்மா. [In c. *usuru*. M.]

(1) *n.* life, 62, 206, 220, 323; living, being, 130; lifetime, 286.

ஆருயிர், dear, precious life, 238, 330. [See அர்.]

(2) *v. a. n.* (§ 64) breathe; emit, exhale.

உயிரா = உயிர்த்து, sighing, 33. [§ 97.]

உயிர்க்கும், wasting, breathing (odours), 108, 349.

IV. உய { க்கு } , *v.* (§§ 62, 160) afflict; suffer, 391.

V. உயர் [உசர்]. உயரு, *v. int.* (§ 60) rise, be lofty, 77, 223, 283.

உயர்குடி, a high family, 199. [G. 153.]

உயர்|த்து, *v. tr.* (§§ 62, 160) exalt, 248.

உயர்|வு, higher things, 304.

K. உரம், உரன், உரன், உரவு, [comp. உரு (3). S. उरम्. M., C.]
(*n.*) strength : வலி, 57, 65, 88, 153, 175.

உரவுதீர், ‘the rushing torrent.’ It is obviously a larger stream into which the sewer discharges itself, before becoming a தீர்த்தம். உரவு for உரம் = ‘strength,’ or for உலவு = ‘undulate.’

[*Naid.* xx. 13 : ‘ உரவுதீர்க்கரும் கடலுலகுநகரவலன்,

The ruler of the world (girt by) the black sea with its mighty waters.’]

உராய், *v.* (§ 57) rub against.

[Comp. உரை, உரினா, உராய்க்க, உரைச, உரைஞ்ச. M. *ura*, *urasu*. C. *orasi*.]

உர், உரி UR|I. The root idea is 'propriety, peculiar fitness.'

உரி|யர், possessors, 170. உரி|மை, possession, 170. [Comp. √உடு.]

உரு URU (உருவு, உருவம்). [From s. ருப், form, beauty.]

I. (1) form : உரு, 118, 240. (2) beauty : அழகு, 102, 274. ? வெப்பம் in 90.

II. (3) *adj.* much, great. [S. Comp. இரு, உரம், and உறு.]

III. (4) *v.* (§ 64) உருத்த = எழுத்த, vigorous, 304.

[Hence உருப்பு, உருப்பம் = anything vehement, violent ; heat. கவித. i. 16.]

உரு|கு, *v.* (§ 62) [M. Comp. c. uri] melt, 305.

[In 90 some read உருகு + எழு, making உருகு = உட்கு = 'dread.']

உருமு, a thunderbolt : இடி, 164. Often உருமேறு.

['ஊற்றுடை செவ்வரை உருமுடன்றி டித்தென, as though from a lofty hill, from whence fountains flow, an angry thunderbolt came crashing down.']

உருவு, 223. Either from *v.* உருவு = *pass through* ; and

so = (1) 'through, in, in the midst of ;' or (2) from

s. ருப ; உருவம், and உருவு = 'beautiful.'

உரை URAI. [Syn. சொல், கூறு, அறை. M. C. ORE.]

I. உரை, *v.* (§ 64) speak, say, tell ; explain, 32, 64, 71, 73, 78, 80, 88, 155, 157, 169, 196.

உரையற்க, speak not, 71.

உரைப்பில், if you speak = உரைத்தால், 227, 254, 257, 292, 313, 321, 322, 376.

உரையாது, say not, 390.

2. உரை, *n.* an explanation, commentary, 319. [See Nan. 21-23.]

உல் UL = *fail, waste away.*

I. உல, *v.* (§ 66) dry up : fail, perish [M. ulayu. c. ole.]

உலர், உலை, உலறு. Comp. புலர்] 93, 168, 185, 289.

உலவாமுன், before it perishes, 22. [G. 91. H. B. § 220.]

உலப்ப, 3. = கெடுக்க, வருத்த (= உலர்ப்ப), when they bring ruin.

II. உல|று, *v.* (§ 62) be worn out, 141.

III. உலை, *n.* [c. ole.]

1. A forge, 298. [Nīti. 56.] 2. Boiler, cooking pot, 114, 331. [As a verb = அலை.]

K. உலகு, உலகம். [s. லோக.]

1. A world ; the world. 2. The universe. 3. The people in the world. 4. The wise, 15, 21, 74, 97, 100, 119, 132, 140, 185, 196, 204, 254, 273, 337, 368. விண்ணுலகு, heaven, 233.

உவ UVA, *swell*.

உவ, *v*. (§ 66) = மகிழ், be glad, 73, 74, 91, 200, 348.

[From உ with the idea of 'bearing up or away.'

Often written உக. In M. the first meaning is 'spring up.' Comp. *ubbu* in T. and C.]

Nig. உவப்பென்ப மகிழ்ச்சி மேடரம்.

உவகை and உவப்பு = களிப்பு, joy.

உவர் [comp. உப்பு; and √உவ. M. T. *ūdu, uppu*. S.

उप. C. *ūdu, ūbu, uppu*].

n. brackishness, saltness; disgust, 263.

v. (§ 60) loathe [comp. வெறு, வெரு], 47 (for உவா. Comp. *Nannūl*, 224).

உவரி, the salt sea, 146; brackish water, 245. [M.

உவர்.]

உழ UR. [Comp. உள் and உறு.]

I. உழ, *v*. (§ 66) suffer, 35, 54, 147, 252, 277.

Once without complement; in other places with தயர், தன்பம், எவ்வம், and ஆல்லல். Note the variety.

II. உழு, *v*. (§ 60) plough, 178.

உழுவு, ploughing, cultivation, 115.

உழவன், cultivator, 178, 356.

[M., C. *eru, āru, uru*. S. उरु. See C. D. G. p. 476. Comp. एरु.]

III. உழல், *v*. [§ 70. Comp. உழை, உழிதரல், அலை] = திரி, wander about, 20, 107.

IV. உழி = இடம், place. [Comp. உழை, வழி, and உள்.]

1. As sign of 7th case, 134 (G. 63), or better in composition with வைப்பு, 'a place of deposit,' K. 226.

2. With participles: நின்றழி = நின்றநிலையில், 'without any warning,' 183. உடைந்தழி, 'where dead bodies lie,' 284.

செல்வழி = [செல் + வ் + உழி] செல்லும் இடம், 8, 328. = கதி, 26, 48, 62, 154, 230. (Here செல்வழி is preferable.)

V. உழை = இடம். Comp. உழி. Used as sign of 7th case (§ 251. G. 63). Place, refuge, 167.

[M. *ura*. Especially a place about a king.]

Before his face, 159, 286, 353, 380.

K. உள் UL, *within*. [உண், உட். T. *un, lō*. M. C. Comp. இல். G. 63. See C. D. G. p. 500.]

I. உள், *n*. I. place: இடம். [உழி, உழை.]

2. As a sign of the locative case = *in, among, within*: (§ 251), 24, 26, 88, 122, 155, 229, 269, 281.

3. The inside, the mind, 286; 289 [see அறு], lose heart.

4. In compounds; உள்ளாறு, be cured, 88. உள்ளூர், the heart of the town, 286.

உள்வடக்கு, keep hidden within, 105, 196, 379. உள்படு, engage, succeed in, 250. உள்ருடை, fail, 57 (see உடை). உட்காண், look into, 12. உண்ணாட்டம், minute enquiry, 18. உண்ணீர், the water it contains, 44.

II. உள் : a conjugated noun (G. 92).

உளது, உள்ளது, உண்டு (உள் + து), 'it (which) is,' or 'it is,' 25, 221.

உள், உள்ள், 'they (which) are,' or 'they are,' or 'that are,' 18, 91, 92, 146, 153, 271. N.B. These are (1) nouns; (2) குறிப்புவினையுற்து = predicates; or (3) குறிப்புஎச்சம் = quasi-adjective participles.

உள்ள், persons existing, 132.

III. உள் : a defective verb, § 43, *exist*.

[It is as though it formed a past tense, உண்டேன், 'I existed;,' an adv. part. உண்டு, 'existing,' or 'having existed;,' and so உண்டால், 'if . . . exist.' So in T., C., M.]

This உண்டு, as a வினையெச்சம், is used as an auxiliary to ஆகு and ஆக்கு :

உண்டாம், 19, 92, 154, 228. உண்டாயின், 'if (there) be,' 75. உண்டாக, 'as though (it) were,' I. உண்டால், 'if (it) be,' 344.

IV. உள்|ளம் (உளம்) = அகம்.

1. Mind, thought (p. 1), 62, 64, 127, 128, 153, 274, 305, 317, 359, 380.

2. Breast, மாப்பு, 152.

[Also used of 'property.' Comp. Jī. Chin. பதி, 36. உள்ளமில்லவர் = 'the poor.']

V. உள்|ளு, V. (§ 62) think, 60, 64, 304, 305, 344, 356.

VI. உண்மை, actual existence, truth, reality, certainty :

வாய்மை, மெய்மை, 20.

[In Çaiva-Siddhānta books, 'esoteric doctrine' (விசேடவத்தம்) as opposed to (பொது = சாமான்யம்) 'exoteric teaching.']

உளி, n. a chisel [√உள். M., C., T.], 355. [Nīti. 14.]

உளை, n. the mane; tufted flowers, in 199.

Nig. உளைபரிமது கடமெயிற் பிறமயிரும் ஒதும்.

K. உறு URU. I. V. [§ 68. Comp. இரு and ஊறு. Opp. to அறு, இறு].

[On the whole = ஆகு, become; befall; befit. In 340 செய்குற (suggesting செய்குற) might throw light on the origin of உறு as a tense formative. M. urru-ga. C. urru.]

உறும், will be, profit, hap, befall, 117, 168.

உறுமாறு, as befits, 95.

உறின், if it befall, 151, 300 (with கை, though it fall to his lot).

உறல், the befalling, 173.

உறற்பால, things fated to befall, 104, 109. [பெறல், of joys; உறல், of sorrows! 117. Comp. ஊறு and பேறு.]

உறற = பட்ட, 201. உறறக்கால் (இடர்), 113.

உறற = இல்லாத, 362 [with செய்கு for செய்கை; and கை, a noun].

உறறவர், those who in sorrow seek their aid, 334.

உற, firmly, fast : = ஆச, 2, 173. 5, p. I.

உற, real (G. 153) 110; the fated time, 130. = 'mighty' in [comp. உற] 185, 193.

உறவர், ascetics : முனிவர், 104.

☞ In compounds : = ஆகு or படு. ஏழுதல, infatuation, 364. மைத்தற, being infatuated, 87. கடுக்குற, மடுக்குற, enfeebled, holding fast, 93. இன்புறவர், they will enjoy life, 39. காம (q. v.). குப்பு, 377. See 209, 235. முட்டுற, suffer privations, 238.

II. உறுத்து, cause to hap. (§§ 62, 160.)

In 148, 209, 235 உறஉம் may = உறம் or உறத்தம்.

III. ஊறு (as பேறு from பெறு, comp. 104) = துன்பம், 379.

Comp. இடையூறு.

IV. உறுப்பு, member : அவயவம், 196. [? ஶய.]

V. உறுதி, stability, strength, certainty, 40, 128. [? உர.]

VI. உற { க்கு } , v. n. (§ 62) sleep, 38, 342.

VII. உறழ், v. (§ 56) suit, fit, appertain to, 311. [G. 153.]

VIII. உறை, v. (§ 57) abide, [strengthened form of உறு], 137.
= வசு, 252, 280, 300.

IX. உறை, v. (§ 64) burn, be pungent or rank; cause smart; reek of, 43; n. rain, 383.

உறைப்பு, pungency, a copious penetrating rain,
184.

உன் = நின் from நீ : 'thy.'

ஊ Ṫ.

ஊ Ṫ. This root expresses 'energy, increase.' [Comp. ஊ.
From √உ. M.]

1. ஊக்கு, v. (§ 62) act with energy, do.

ஊக்கி, acting vigorously, 57, 326, 395.

ஊக்கல், 69.

K. ஊக்கம், strength, 129; power; aim, plan, effort, 196.

The use of this word in K. is as = முயற்சி, தாளாண்மை. [Comp. ஓதம்.]

[N. M. K. 87 :

'ஒன்றாக்கல் பெண்டிர் த தொழிலம்; என்றும் அறநூக்கல் அந்தணர் உள்ளம்,

The beauty of a wife's work is co-operation; ever the soul of the good strives after virtue.']

K. II. **உள|டு**, *v.* (§ 62) sulk, get impatient or angry with, 222, 384, 391.

[Comp. விடு. T. $\bar{u}ṛ|u$, 'separate.' S. ऊह्. M. $\bar{u}ṛu$, 'inside' (உள்). C. = $\bar{u}R|DU$ (urdu) = 'having burnt with rage:' S. उष्, उष्ण.]

உளட்டு, see **உண்**.

உளண், see **உண்**.

உளது, *v.* (§ 62) blow, inflate.

[S. **வாத** (ventus, wind). T. $\bar{u}ṛ|u$. C. $\bar{u}ṛ|u$, $\bar{u}ṛ|BU$. Comp. உப்பு, உயிர். M. Tu.]

K. **உள தியம்** (**உள திபம்**), profit, utility. *பயன்*, *இலாபம்*, *பிரயேசனம்*, 12, 144, 233.

[S. **उदय** (**उद्+ई**) = 'gain;' so in C. M. *ūdi*. T. *ūḍibam*. Comp. ஆதாயம், ஆயம்.]

உளர் ŪR.

[Comp. **उरस्**, **वह्**, **उह्**, **उर**. The ideas are (1) 'crawl;' (2) 'ride;' (3) 'town;' 'greatness.' M. C. (not as *v.*). T. in other uses = $\bar{v}AR$ and **ஊறு**. Comp. **ஊர்** with **उर्ध्व**.]

I. **உளர்**, *v.* (§ 57) cause to go, drive: **ஆட்டு**, 374; ride a horse: **செலுத்து**, 398; circulate as sap, 34.

மீதூர, crowd on, prevail, 60.

வானூர் மதியம், the moon that rides the sky, 125.

[Ji. Chin. xiii. 371 :

‘... தேரை வல்லான்

நேர்நிலத் தூரு மாயிடி னீடுபல் காலஞ் செல்லும்;

ஊர்நிலம் அறித நேற்ற தூரு மேன்முறித்துவீழும்;

If a capable man drive the chariot on level ground, it will go far and long; if one drive it without knowing the proper driving ground, it will fall and be broken.]

II. (*n.*) town: **புரம்**, 64, 90, 96, 175, 184, 242.

உளரன், head-man, 367, 387, 388, 389, 390.

[Perhaps from **புரம்**, as **ஊழ்** from **பழ்**.] **ஊராண்மை**, 240. [? உரு = magnanimity, munificence, great. See **ஆள்**.]

உளழ் ŪR.

[From **உழ்** = **ஊழ்** = **பழ்** = **ஔழ்**. The ideas are 'order, succession, age, destiny, labour, decay.' The group is extensive. M. C. *ūṛiga* = 'work.' Comp. T. $\bar{v}ARpu$, $\bar{v}ARDIGE$.]

K. I. **உளழ்** [comp. **பழ்**, **வழ்**] = what is in regular sequence; 394, one after the other.

K. II. **உளழி**, an æon, age; eternity, 130.

உளற ŪRR, *ooze*. [Strengthened from **உறு**. M., C., T. ŪRU. Comp. s. சூ.]

K. **ஊறு**, *v.* (§ 62) ooze out, flow, = **சூசி**, **சூர**, 47, 185.

ஊறு, *n.*, see **உறு**.

ஊற்று, *n.* spring of water, 184, 185, 263. [s. கூப.]

In 150 note the play on words. [See ஊன்று.]

ஊண் ŪN = *lean on.*

ஊன்று (M. § 62, *v. tr.* and *intr.*) = தாங்கு, நிறுத்து; சார்.

[Comp. ஊற்று; are these connected? T. ŪN|U. C. ŪRRU. M. ŪN|NU. Comp.

ஊண் = தூண்.]

தண்டுன்றா [G. 87] supporting herself with a staff, 14.

கோலூன்றி, leaning on, 11, 13.

ஊன்றியாங்கு, as it supports, 197.

ஊற்று = ஊன்றுகோல், support, 110, 150. [T. ŪTA.]

[See under ஊறு and உறு.]

ஊன், *n.* flesh : தசை, மாமிசம், 80. = இறைச்சி, 193.

எ ஐ.

1. G. 6. An interrogative letter; see அ. Always initial. [Comp. ஏ, யா.]
Often pronounced as ஐய. So *erve* in English.

2. In Sanskrit words used for அ : னப = செபம். So in T. for அ : அறி = ERI.

எஃகு = கூர்மை, keenness, 137. [C., T., M. *ukku, urku.*]

Nig. எஃகுருகொடு வேலாயுதம் கூர்மை.

1. Steel; 2. javelin; 3. keenness.

Comp. G. 37, 38. It would seem that ஃ is for ஃ or ஃ. Comp. Introd. p. xv.

எச்ச் ECH, 'be over and above, survive.' [c. *echchu*, 'increase;'
hechchu; EG|U. T. EG; EKK. M. ECH.] = மிகு, மிஞ்சு, மிச்ச்.

K. I. எஞ்சு, *v. intr.* (§ 62) survive, escape, remain over, 21.

II. எச்சம், *n.* what is left over, or behind; what supplies
a deficiency; complement.

134 [K. 1004]; 299, other things; 319, things omitted.

[M. Comp. அச்சம் from அஞ்சு.]

III. எச்சில், refuse of food, leavings, anything unclean :

மிச்சில், சேஷம், உச்சிட்டம், 345. [M., c. *eñjal.*]

எஞ்ஞான்றும், always, 74, 174. See ஞான்று.

எட ED = *lift.*

எடு, *v. a.* and *n.* (§ 56. III) acquire, gain a name;
raise, lift up; support.

[√எ. Comp. பெரடு, செரடு, etc. under அ. C. ETTU; EṬṬU. M. EDU; ETTU.
T. ETTU.]

21, 87, 227, take up and circulate as a report. - 163, 203 = பெற்று, தங்கு.

எட்டு, *v.* reach up to.

எட்டு, eight (§ 172) 281. [See எண்.]

எண் *EN* = *number*.

I. எண் (ஊ), *v.* (§ 62) count, calculate.

[√எர் = *sesamum*. C., Tu. T. ENN. M.]

Duly estimate, ponder: கருது, 8, 9. எண்ணாத, that ponder not, 394. எண்ணி, 11, 29, 36, 182, 346. எண்ணரும், rarely precious, 216. எண்ணர், 18, 80, 152.

II. 'Eight.' Adj. form of எட்டு (§ 172) 281. [C. D. G. pp. 237-240. M., C. EN. T. *enimidi*. Tu. *eyma*.]

எதிர், *n.* what is opposite to.

[Only used here in these two compounds. C. ED|IR (*ar, ur*); IDIR. M. *edir*. T. √EDA.]

எதிர்செல், go to meet; go in an opposite direction, 143, 211.

எதிர்நில், stand up against, 363.

எம், எம்மை, எமர், see நான், our, us, 293, 385.

எம்மை, see மை, 132, what world?

[*er* + *மை* = state, birth, world. எம்மைபுலகத்தம், in all worlds.]

K. எய்யி *EY* [= *எ*. Comp. இயை, இசை, எ|வு, எய். M. *eyyu*. C. *ēy*, *ēsū*, *isū*. T. *vēyu*, *ēyu*. S. **ஃ**, **யா**.]

K. I. எய், *v.* (§ 58) send forth, emit: பிரயோகி, தொடு, 152.

K. II. எய்|து, *v.* [§ 62 = *reach to*. M. *eythu*. து is a formative. Comp. எழு-து, பொரு-து, போ-து, ஒ-து, ஊ-து, etc. C.D.G. p. 98]. The idea is primarily of 'something coming to a person.' வந்தடை; and then 'obtain.'

1. Obtain: அடை, 114, 119, 142, 269. பரடெய்தம், will command respect, 281, 340.

2. Possess, 275, 347.

3. Assemble, 325. [Comp. பெய்.]

K. III. எயிறு = tooth: பல். எயிற்றாய், 287. [G. 93.]

[எய், 'anything emitted'; thence 'a porcupine.' M., C. and T. *vē*.

Él. 8: 'முருந்தேய்க்கும் முட்போல் எயிற்றியும்!'

Those whose teeth are like thorns and like the soft roots of peafowls' feathers.']

எரி *ER*, *red*. [M. *eri*. T. *eri*. C., Tu. *uri*.]

I. எரி, *n.* fire: தீ, 58, 208, 291. (*v. a.* § 64) consume, 124.

II. எருத்தம் = பிடரி, பிடர், மிடறு, புறங்கழுத்து, the nape of the neck, 3.

[Said of a swan : 'பொன்றி எடுத்தம் கோட்டு, curving its golden-hued neck.']

- III. எடுத்து = neck [from எருது, 'a bull;,' ere in c. = 'red;'
T. era], 'bend the neck as suppliants,' 304.

எருவை = கொறுக்கை, a kind of reed, 351. [Comp.
C. ERE.]

- I. எல் EL, (I) brightness; (2) sun; (3) day; (4) night.

[C. In T. *elli, ellunđi*, the ✓எல் is found. Comp. வெள், ஒள். T. *ella*. M. *eta*.]

I. எல்லை, *n.* bound, limit, 6, 33. [C. D. G. p. 328.]

II. எல்வில், in the night, 8.

[One comm. says பகலில், and the other இராக்காலத்தில்.

'எல்லுழந்து, labouring night and day.' *Ēl*. 53. 'எல்வளை, a lady with shining
bracelets!' *Kalit*. i. 13.]

Nig. எல்லொளி பகல் இகழ்ச்சி இரவுடன் இரவி ஐம்பெயர்.

- II. எல் EL, 'all : ' the idea is *limit*.

[C. *ella, erru*. T. M. Comp. எல்லை, 'limit.' O. H. G. *al*; Eng. *all*.]

எல்லாம், 17. All along, 107. எல்லாரும், all persons, 45, 107.

எ|வ|ன்-ள்-து, who? which? [எ; comp. யா.]

எவன் for எது [G. 137], 83.

எவ்வம் = pain, affliction, 124, 147. [Prob. from வெ;
qu. வெவ்வம்.]

எழு ERU = rise [see எ, ஏ. M. *eru*. c.].

I. எழு, adj. form of ஏழு, 'seven,' 357. [M., c.]

II. எழு, *v. intr.* (§ 57, REG.) rise up, rise; rise and wander
forth; stand out, arise, 11, 22, 24, 35, 55, 90, 123,
143, 153, 209, 287, 312, 313, 342, 357, 385, 395.

III. எழில், beauty, youthful grace, youth : அழகு, வனப்பு.

எழில் வனப்பு, grace, charm of beauty, 53, 167.

Nig. எழில் வண்ணம் இளைமைக்கும்பேர்.

IV. எழிலி, a cloud : மேகம் [perh. 'the beauteous'], 392.

[Comp. எழு|ம்பு, ஏறு, உயரு.]

V. எழுது, *v.* (§ 62) write.

எழுத்து, a writing, 155, 253.

[For த, comp. பொருது, எய்து. C. BARE = வரை. T. VRĀ. M. *erudu*.]

எள் EL. [Comp. இள, இளை, இழ, இழி, ஏழை. c. *el, ela, eḷe*.
M. *el, eli, ili*. T. *ela*. S. லஹு (= *ἑλαφρός* = *levis*) is in Tamil
இலகு, இலேசு.]

I. எள், 'sesamum seed:' (very small and cheap.) [c.]

II. (G. 93.) எளிய, 317.

[எளிது—அரிது. *Ēl*. 40.]

‘சாவ தெளிதரிது சான்றாண்மை; கல்லது
மேவல் எளிதரிது மெய்போர்த்தல்;—ஆவதற்கண்
சேறல் எளிது நிலைஅரிது; தெள்ளியராய்
வேறல் எளிதரிது வீடு.

To die is easy; to attain perfection hard!

To desire good is easy; to put on truth hard!

To set out in pursuit of the right is easy; to be steadfast hard!

To gain triumphs as accomplished scholars is easy; to reach heaven hard!']

III. எள்ளு, v. (§ 62) = இசும்: think lightly of, despise, 157, 298, 307, 325, 340, 348, 349.

Nig. எள்ளலே நகையிழிப்பாம் (= நகைப்படி, இழிவு).

எற ERR. [M. *erri, erru*. c. *erra*. Comp. ஏறு, ஏழ்.]

எறி, v. (§ 57) strike: அடி, 363.

Strike a drum: கொட்டு, 24; hurl stones, *etc.*, 66, 213, 364, 395; clear of rubbish, 180 [? எறிபுணம், the field where refuse is *thrown*]; throw up water, 245, 275.

In எறிபுணம் all comm. agree that எறி = வெட்டிய; but எறி = 'cast, throw.' May it not rather mean 'the field where rubbish is thrown:' when the accumulations are burnt the sandal tree suffers?

எற்று, see என் (III). Comp. அற்று, இற்று.

என் EN. [T. AN-U. H. B. § 82. C. AN, EN.]

I. என், say.

என்ப, 250. என்பர், 282.

எனின், if (§ 95). என்னுது, 36, 99; not saying, 36.

என்னு(து), 32. என்னாச், they do not call it, 67.

என்றல், 235. என்று = having said, 229. [G. 114.]

என்னும், it will say, 25. எனினும், although, 32, 174, 228. (§ 100.)

II. Inflexional base of யான். [G. 72.]

என், me, my, 399, 400. [See நான்.]

எனக்கு, 84. எனது, 'tis mine, 276.

III. என் (ஏ). Interrogative pron. 'what?' 12, 26, 228, 361.

It is used as a conjugated noun. [G. 93.] Thus என் + து = எற்று, it is of what sort?

With உம் = anything, 150. என்ன is 3 pl. neut.

In 353 எற்றல் = by (of) what sort of material? = out of what?

என்னை, it is what? = யாது; for என் + ஏ. This is parallel to இல்லை. Why? 97, 110, 330.

எனை [comp. அனை, இனை, தனை, ஏனை. C. *eni|tu*. T. *enni*. M. *etra*], how much, many?

எனைத்து, 18, 84, 130, 320. எனைத்தும், all, each, every, 362. (H. B. § 126.)

என்னனும், anything whatsoever. [ஆனும் = எனும் = ஆயினும். H. B. § 100.] 98, 159.

So என்னும் = ஏதாங்கிலும், 205.

K. என்|பு = எலும்பு, bone: அள்தி, அத்தி, 45, 46, 210, 292.

[√EL or EM. C. EL|U, EL|ABU, EL|AVU, IL|UVU, EM|IKE. T. EM|MU, EM|UKA. M. EL|UMBU.]

என்றது, what day? 36. See also under என்.

[Comp. இன்ற, அன்ற. C. *endu*. Tu. *ēni*, *ēpa*.]

என்றும் = எஞ்ஞான்றும், always, continually, 99, 116, 182, 307.

ஏ Ē.

ஏ ē, see note under அ.

I. Used for எ, as an interrogative, as in Telugu.

ஏது = எது. So ஏனை = எனை. For this யா is also used. G. 6.

II. Emphatic, 4, 11, 13, 19, 306. Comp. G. 111.

III. Interrogative final.

IV. A verbal root, the main idea being 'elevation.'

V. For ஆ or ஒ, in termination. உண்ணேம் = உண்ணோம், 339, 366.

So வாழ்க்கை = வாழ் + க் + (ய)ரன்.

VI. Sign of vocative case, 32.

I. ஏ|கு, v. go: செல்லு, 15, 349. [S. *एति*. இக.]

II. ஏ|ங்கு (comp. ஏம்), pine, v. (§ 62) 130.

ஏட்டை, poverty: தரித்திரம், வறுமை, 358. [S. *एष्*.]

ஏதில், n. strangeness; vicinity: அன்னியம், அயல்.

ஏதின்மனையான், another's or neighbour's wife, 86.

ஏதிலார், strangers, foes, neighbours (comp. Lat.

hostis), 73, 122, 158, 228, 274.

ஏதிலவர், 306.

[From ஏது, 'what, any' (or S. *हेतु*, 'cause'), and இல். In M. Comp. எதிர்.

'ஏதினாட்டுறைபவர், those who abide in a strange land.' கவித். i. 26.]

ஏம் EM. I. For ஆம், or ஒம் as a verbal inflexion, 339, 366.

(G. 77, 93.)

II. ஏமம். [This word represents s. *क्षेम*, *हेम*, or *याम*.]

1. Safety, protection, 13, 324, 327. 2. Intense delight.

ஏம் for ஏமம்.

ஏழைதல், sensual bewilderment, 364. [Comp. காழை.]

III. ஏம்|ா, *v. n.* (§ 66) delight in, 182, 377, 378.

[So ஏம்பு, ஏம்பல். *Naiḍ.* xx. 1.]

IV. ஏ|ந்து, *v. intr.* (§ 62) be raised, elevated: உயரு, 354.
[Comp. ஏறு.]

V. ஏ|த்து, *v.* (§ 62) extol, praise; *n.* praise, 163.

ஏல் ĒL. [= ஆயில்; from இயல்; from ஏம் in sense of hostility.

C. ĒRR.]

I. ஏல், 'if:' may be contr. of ஆகில்.

With fut. makes a *conditional* = ஆல் or இல் [H. B. § 95], 9, 158, 230, 242, 250.

II. *v. n.* [§ 56 (III)] another form of இயல், *q. v.* = தகு, be fitting, 113.

III. *v. a.* [§ 70 as கல்] accept, receive, resist, meet in battle, ask alms with outstretched hands, 67, 98, 231, 335.

ஏலாமை from I or II.

1. Impossibility, incongruity. 2. Declining a challenge, 67.

மாநேற்பார், those who commence hostilities, 67. [Comp. K. 861.]

[‘... அன்பின்றி

எந்நூர்க்கிணையவ காப்பான் . . . T. 45.

He who, without love, from those who implore aid withholds what he could well give.’

‘மாநேற்கும் மன்னர், hostile kings.’ T. 61.]

ஏழை, an ignorant man: அறிவிலான, 321.

ஏழையார், ignorant wretches, 54, 60.

[Comp. இளை, இழி, என், எனிதம். C. ĒLIDA.]

ஏற்று, *adj.* of ஏறு = male, 96.

ஏற் ĒRR. [√ ஏ IV. Comp. ஏழு. C. ĒRR (ēḷu) and ஏல்.]

I. ஏ|று, rise, ascend, climb, act presumptuously, 61, 90, 153.

II. ஏற்று (§§ 62, 160) lift up, put up into, 331.

[Comp. ஏல், ஏந்நே, ஏற்றம், in 231.]

ஏனும் a corr. of ஆயினும்; or from ஏன். [See ஆ and ஆனும். C. ĒN-UM.] 164, 180.

ஏனை [√ ஏ = *what*; ஏன். ஐ forms adjectives: நாளை.

Comp. எனை, எத்தனை.]

1. (Adj.) other, 230. 2. How many? 18. எவ்வளவு.

Besides, 143, 146, 216, 295.

ஏனை|வினை = தீவினை, ‘other,’ i. e. deeds done *contrary* to அறம்; or, in a former birth, 3.

ஐ AI.

K. ஐ AI. [C. D. G. p. 230; often = அய், ஆய்.]

I. Adj. form of ஐ|க்|த: 'five,' 59. [§ 172.]

II. What is small, minute. Hence ஐயம், 'alms,' 99. [M. *ayyam.*]

ஐ|க்|தை = சிறுகடுகு, small mustard seed, 329.

III. ஐயன், 'a father.' Comp. அய்யன், 350, voc. 'O Sire!'

IV. A sign of the direct object. It is probably an emphatic form of ஏ.

V. ஐ added to some few nouns forms an adjective: நாய் = 'day'; நாயை, 'current.

[See 295.] ஆண்டு makes ஆண்டை, 191. ஏன் makes ஏனை. முன்னை வினை, 107; மேலை வினை.

VI. ஐ added to some verbal root makes a passive noun: கொடு, 'give'; கொடை, 'what is given, a gift.' Here க் or க்க் is often inserted:

ஈ + க் + ஐ = ஈகை. நட + க்க் + ஐ = நடக்கை.

VII. ஐ = ஆய்: 2nd sing. வந்தாய் = வந்தை.

VIII. Sanskrit nouns in ā, change ā into ஐ in Tamil, and into ǎ in Telugu:

S. विद्या = வித்தை = T. *vidya.* Comp. சிகை, சபை.

ஒ ஓ.

ஒ ஓ: the idea is 'unity.' This is found in all the South-Indian languages with an astonishing number of derivatives.

[Comp. ஒன்று, ஒரு. Also *o|du, oka.* M. C. T. ஒருக்கு. C. D. G. p. 216 *etc.*]

I. ஒ, *v.* (§ 64). [C. ONDU. M. OKKU.]

விலக்கொத்து, like a beast, 315. ஒத்த, befitting, respectable, 281.

ஒக்கும், it will equal, be like, 233. ஒக்கல்லா = ஒவ்வாத, will not equal, 236.

ஒவ்வா(த), totally diverse, 387. ஒப்பச், will be alike, 151.

II. ஒப்பு, *v.* (§ 62) agree. [C. *oppu.* T. *oppu, oppu.* M.]

ஒப்ப, alike, 202, 387.

III. ஒப்பு|ரவு = அறம் [comp. k. ch. xxii], befitting conduct, 22, 37, 148.

[Ancient C. *opp-aram* = 'pleasant.']

ஒட்டு *oppu, v.* (§ 62) cling to, join with, unite: நட்புக்கொள்,

பொரு, 214, 246. Opp. ஒருவு.

[Comp. ஒ, ஒரு, ஒன்று, ஒடு, ஒடி, உடன், தொடு, தொடரு, தொடங்கு. C. *tud, tod, oddu.* M. T. *ottu, odda.*]

ஒட்டார் = பொருத்தமில்லார், enemies.

ஒது OTH.

ஒது|ங்கு (§ 62). [Comp. ஒடு|ங்கு, அட|ங்கு, பது|ங்கு. T. *odu|gu.* M. *ottu|nnu.*] *v. n.* retire; recede, 388.

ஒரு, adj. form of ஒன்று [C. D. G. p. 217], 250, 295.
ஒருவன்கண், 74.
ஒருவன்(ர்), (any) person, 127, 230, 308, 309.

K. ஒருவு ORUVU [G. 64] shun. [Comp. வெரு, வெறு. T. VERA.
M. VERRU. S. वृत्.]

ஒரீஇ = ஒருவி, 6, 36, 157, 213, 239; transcend, 33 (? = விடு).

ஒரா அல், 246 (= ஒருவுதல்), abandonment.

ஒருங்கு, altogether, at once, completely: உடன், 167, 236, 287, 332, 387.

ஒருங்குடன் is a pleonasm.

[An adverb in (ங்)கு from √O, OR. Comp. அங்கு, etc.]

K. I. ஒல் OL, *v. n.* be possible. (ஒல்லு, § 62.) [Comp. √ஒ, இயல், வல்? M. In c. = be unwilling. In T. GAL.]

ஒல்வ, things in your power, 169. [G. 95.]

ஒல்லும்வகை, by all possible means, 36, 71.

ஒல்லா, is impossible, 258. [G. 87.]

II. ஒல்லை, promptitude. [From imitative word ஒல் + ஐ for ஓ.]

As adv. 'swiftly, at once,' 66.

ஒல்லென் (§ 273) either 'the swift,' or 'sounding,' 77.

III. ஒலி, *n.* sound; *v.* (§ 64) roar, resound, 249, 256, 397.

[Comp. கலி, உலா. M. Anc. C. uli.]

Nig. ஒலி என்ப திடியே காற்றே ஒகை என்றருமுப்பேர்.

ஒலித்தல் = சத்தித்தல் [G. 94] a sounding forth, 23.

K. IV. ஒல்கு, be shaken, fail. [Comp. ஒழி, உலை. T. OLU-KU.]

ஒல்கா, is untroubled, 178. ஒல்கார், fail not, 148.

ஒற்கம் = சளர்ச்சி, feebleness, 204.

ஒழி OR = cease.

I. ஒழி (§§ 57, 62) leave, leave behind, forsake, depart from, cease. [M., c. ora-su.]

ஒழிய, remain; be left, forsaken; left behind, 19, 30; *while it remains behind.*

ஒழியுமே, 43, 123, 135. ஒழிந்தார், 49, 54.

ஒழிகு = ஒழிக, 76, shun [G. 85] 306.

ஒழியாமைய, unfailing enjoyment, 79. ஒழிதல், departure, 143.

ஒழிந்த, that have passed, 169. பூக்கொழி [G. 153] that have done flowering, 290.

K. II. ஒழுது, *v.* (§ 62) flow on; pass; be in the *habit* of, act, behave, 311.

ஒழுதாது, 37. ஒழுதல், conduct, course of action, 309.

ஒழுதுவேன், 44, 45, = I who am wont to behave as one who . . .

ஒழுமின், 139. ஒழுத, while it rushes on, 212.

ஒழுதிய, 171. ஒழுதுவல், 182, 385.

உண்டொழுது, habitually eat, 271.

K. III. *n.* ஒழுதுக்கம் = சீலம், ஆசாரம், habit.

ஆசார உபசாரங்கள். 57 with நல்; 142, 143, decorum, virtue.

75 with தேற்று, unmentionable evils. [Comp. √வழ். வாழ்கை.]

ஒள் OL. [M., C., T. OLA|YU. Comp. விள், வெள், நல், மேல். The two ideas are (1) light; (2) concealment.]

I. ஒள் (ஒண், ஒட்) bright; good; beautiful, wise.

Adj. 'bright,' 129, 379; 'lustrous,' 395: of the brow, eyebrow, etc. 176 [here the change is anomalous. G. 34. ஸ் becomes ட், and then *metri gratiā* is softened into ண் (G. 41, 42)], 189 [comp. here துள், விள், ஒள்].

ஒண்மை, brightness, clearness of understanding, 196, 292.

ஒளி = மகிமை, glory, 9. = யாவரும் அறியநிற்பல், radiated light, emitted splendour. = பிரகாசம், splendour, 22; light, 371.

ஒன்பொருள், 102, wealth that yields distinction, 195, 280, 386.

ஒண்னிற், bright-hued, 139. ஒளிர், *v. n.* (§ 60) emit light: ஒளிது, 269.

II. ஒளி, *v. a.* and *n.* (§ 64) hide: மறை, 90.

ஒறு ORR.

K. ஒறு (§ 64) punish, 65. [Comp. ஒடு.]

ஒன் ON = ஒ.

ஒன்று [√ஒ, ஒன், ஒடு, ஒர். Comp. c. d. g. p. 216 etc.]

I. *n.* anything, 1, 5, 281.

ஒன்றனும், 186. ஒன்றேயும், any one virtue, 102.

II. *v.* (1) suit, fit: பொருத்த (§ 62).

ஒன்றின [G. 95] things befitting and necessary, 4. [Comp. ஒப்புரவு.]

(2) join: கூடு, 171, 315, 357, 359; agree, 55.

'ஒன்றினர் வாழ்க்கையே வாழ்க்கை, the life of the loving is life.' கலித். i. 18.

ஒர், *adj.* 1, 361. ஒடு, 357.

ஒன்றி = பகைவல், for ஒன்றி [G. 88, 95] 129, 188.

ஒற்றுமை, oneness, union (ஒன்று + மை), 237.

ஒன்று in 143 is variously explained:

1. ஒன்று + ஆ, 'as though any one of these existed.'

2. As a finite verb = பொருத்தாவாம். Then உணர்ந்பாற்று = அறியுத்தன்மை: 'the perception (of these) is not (to them).'

3. It is not meet to consider them as in the same category with the base: = 'as one with.'

ஒன்பத, nine (§ 172) 47. [C. D. G. p. 241 *etc.* பது = ten; what is ஒன்? M. T. *tom-midi*. C. *ombattu*. See தொண்டு and ஒன்பான்.]

For this verse compare B. I. S. 3411 :

‘ नवद्वारैः स्रवहेहं दुर्गन्धमध्यमन्दिरम् ।

मानयन्ति पलैस्तुङ्गं पशवस्ते न मानवाः ॥

Those who esteem this body, oozing at nine avenues, this stall in the midst of foul odours, are beasts, not men.’

[Comp. N. N. 12 : ஒன்பான்வாயிலுடம்பு.]

ஒ ஓ.

K. ஒ ஓ.

1. ஒ seems to be for அ + வ (வ becoming உ): கல்லவர் = கல்லோர்.

2. In 1st pl. செய்வோம் = செய் + வ + உம். Comp. C. D. G. p. 30.

3. In questions *etc.* G. 112. Is equivalent to a negative. = Lat. *num*.

4. See under அ.

5. Not often interchangeable with ஒ; but ஒடு = ஒடு = உடன். பொரு gives பேர், and from கொங்கு comes கோள்.

K. ஒ ஓ. [Comp. ஊங்கு. ? From ஊ. M. ōññ.]

ஒங்கு, ஒக்கு, *v.* (§§ 62, 160) ‘rise above.’

ஒங்குவி, the lofty waterfall, 79. ஒங்கு(புகழ்) = சிறந்த, மிக்க, 9.

ஒங்குமுயர்குடி, an excellent family of lofty lineage, 199, 283. [ஒங்கு + உயர்.]

ஒங்கிய, 176. ஒங்கிய for ஒங்கிய, the uplifted, 129 [G. 41].

ஒ ஒ, *interj.* Ah! Oho! 88.

ஒ சை, sound, 332. ஒலி, சத்தம். Comp. ஒதம், இசை.

ஒட் ஓட. [c. T. = lose, fail.]

I. ஒடு, *v.* (§ 62) run on, 68, 108, 111, 120, 166.

II. ஒட்டி, cause to run, spend, pass.

ஒட்டல் (ஒட்டம்) = கழித்தல், 235.

கண்ணோடு, look on graciously, 155.

கண்ணோட்டம், kindness, 348. = தாகழிணியம்.

[K. 575. So T. 52 : ‘கண்ணுக்கணிகலம் கண்ணோட்டம்,

Kindliness is the ornament of the eye : it wears no gems like ear and neck : *the eye's jewel is its gracious glance.*’]

ஒடு = earthen pot, = மண்பாத்திரம், 139. [c. prop. ‘a potsherd,’ see ஓTTAI.]

ஒது ஓது. [Comp. s. वद्, वच्. उद् + गै. C., M., Tu.]

ஒது (§ 62).

ஒதுவது, the studying, 140 [G. 95].

ஒதியும் [G. 141], ஒதாள் [G. 189], ஒதாதம் [G. 141], ஒதியினாயர், 270. See notes.

ஒதிய, 386.

ஓதம், *n.* billow, surf wave; ocean.

ஓலம், 249, 391. See ஓலி.

ஓம் ṪM. [\sqrt{o} in *c.* = 'be kind.' Comp. உவ. *c.* Ṫ|VU. *M.*

ṪMB|U, ṪM|AN. *T.* ṪM|U.]

K. ஓம்|U, cherish (§ 62).

This verb seems to intensify the meaning of that to which it is added, as a kind of auxiliary.

Thus, காத்தேரம்பி, *carefully* guarding themselves, 351.

ஓம் is also a verbal inflexion of 1st person plural. *G.* 77.

See எம், ஆம்.

ஓர் ṪR. [Comp. ஆற|ரம், தேர், உணர். *C.* ṪR|U. *M.* OR. *T.* ṪR|U = 'endure.']

ஓர், *v.* (§ 57) search out, ponder.

ஓத்த for ஓத்த [G. 41] 64. ஓராத, not regarding, 69.

ஓதம்குலம், a thoughtful, intelligent clan [G. 87] 175.

ஓதம் is called a poetic expletive, or அசைச்சொல் [G. 115, 116]; but it seems to retain the meaning of 'ponder this!' 72, 360.

ஓ = ஆ = அவர். See 126, காந்தேர் = காந்தவர். [*வ* is vocalised, and *அ + உ = ஓ*.]

ஓர் = ஒரு : adj. form of ஒன்று, one, 41, 361.

[*C. D. G.* p. 217 *etc.* *M.* *C.* So ஈ and இச.]

ஓவ, *v.* (§ 62) = ஒழி, cease, 32. [In *T.* = *pōvu*. *c.* = ஓம்|U.]

க KA.

க KA = *k*, *kh*, *g*, *gh*, and *h*. See H. B. introd. Comp. *c. d. g.*

It is often interchanged with *ch*: the guttural sinks into the palatal; so *kirk* has become *church*. *க* of the Tamil is often = *ச* in Telugu [ஆசு = *avvu*].

A sign of the optative mood, both numbers [G. 85] 4. செய்க.

கச KAÇA, see கை.

கச|இ [=bitterness, disgust] = கைப்படி.

Fault: குற்றம், 260, 342. [T. KASA-TU, GASI. *C.* Comp. கயம்.]

கடகம். [s. कटकम्. Also கடையம்.] A bracelet, 289.

[Ji. Chin. xiii. 397: 'கடகக்கையணை, a pair of jewelled hands.']

கட KAD.

I. கட. [C. D. G. p. 455. M., c. *kada*. T. *gaḍa*. Allied to கழி, and s. ங்.]

(I.) கட, v. (§ 66) cross over, pass, 398.

K. கடல், sea, 73, 97, 98, 107, 108, 138, 166, 230, 242, 263, 264, 269, 275, 332, 349, 382.

Observe the variety of epithets, eight in all : மலி, கனி, அலை, கனை, பொரு, அறை, கீர், பெரு. See சேப்பன். [Ancient C. KADALU.]

கடலம், 272. = சமுத்திரம்.

[The majority of commentators say கடலத்தூர் = கடல்கும்ந்தழுமிக்கூர், and treat பழி as = 'will incur guilt!' This is traditional, but clearly untenable. The tenses must be noticed : while they say 'we will afterwards do virtuous deeds,' they have already plunged into an ocean of guilt and there perished. We should expect பழிக்கடலம்.]

(II.) கட (§ 140).

கடவது, what is due, 341 : = as much as is needful.

கடன், obligation, duty, debt, 58, 98, 184, 202, 382.

['கற்புடைபாள் பூண்ட கடன், duties undertaken by the true matron.' T. 64.]

K. கட|ப்பாடு, obligation ; order, 261.

கட|வுள், God (p. 1). [Comp. இருள்.]

(III.) S. கட|மா [see மா] 300.

கடம் [S. யட, கட]. 1. Elephant's frontal secretion : மதம். 2. Forest : காடு.

II. கடி [C., M., T. *kara*. S. *गृह्*].

(I.) v. *trans.* (§ 57) rebuke, 157, 278 ; renounce, 157, 364 ; scare away, 41, 283 ; overpower and dispel, 97. [T. 46.]

(II.) v. (§ 64) bite : கறி, 156. [Comp. கத்தி.]

(III.) n. marriage, 56, 364 [S. *कटि*] ; protection, guardianship, 86, 238.

கடி means at the same time 'marriage' and 'renounce thou.'

Nig. கடி. மணம் விரைவு கூடமை காலம் பேய் விளக்கக்காப்பு வடி. வச்சம்வாசம் ஐயம் வரைவுவிம்மிதம் ஏழாரும்.

[கடி.மனை, home. Ji. Chin. iii. 91.]

(IV.) கடி|கை, a beggar's bowl, 99.

[கடி, கடி.கை. S. *गडु*. For கை comp. குன். T. *kaḍi-v-edu* = a bowl-ful.]

(V.) See under கடு.

கடி|ப்பு, a drunstick : குணில், 100. குற்த்தடி. [Comp. கடி. C. KUDUPU.]

III. [கடு, s. *कडु*. See *கொடு*].

(I.) (Adj. forms from *कडु*. [H. B. 131. c.]

கடும், harsh, 73 ; fierce, 164 ; severe, 280. Opp. to இன், 172, 189.

கடு, evil, 124 ; intense, 224. [Comp. கழி.]

(II.) கடு, *n.* poison, 374.

(III.) கடுக்கு, *v.* (§ 62) enrage, 189.

(IV.) கட்டு, *v. a.* (§ 62) tie, 153.

n. bond, 238.

Used as a sign of the 7th case, from கண், 'place' (+ து) 263. (=இடத்தான்னது.)
G. 93.

(v.) கட்டி, *n.* inspissated juice, lump of sugar, 35. [T. 48.]

IV. கடை, a word indicating remote position in space, *or* time, 199. [Comp. இடை, தலை.] Hence,

1. What is last or lowest in state, place, condition, 133, 227, 281, 297, 334, 365, 368.

2. (Meton.) 'a low man' [see கயம் and கீழ்] 255, 366.

3. = கடையாயார், 160, 216 ; = கீழாயவர்.

4. 'Street,' 107 : 'shop,' or 'bazaar.'

In comp. : கடைபோக, to the last (of life).

கடைப்பிடி, (1) keep in mind, 20. As கால், கண்.

கடைக்கண், tip, 390. கடைப்படு, be degraded, 136.

['கடைதாள் இதுவென்று அறிந்தாரும் இல்லை,

There are none who know which day shall be their last.' கவித. i. 12.]

புறக்கடை, outer gate, 31, 293. கடைத்தும், even when, *or* where, 147, 150, 236, 343, 360.

[Used as 7th case + உம் ; with rel. part., G. 63.]

(2) Persevere, go on to the end.

[Comp. T. 74, 94 : 'ஒழுக்கம் கடைப்பிடியா தார்,

Those who don't hold on to the end in the way of decorum.']

[T., M. KAP|A. C. KAP|E. S. கடு.]

கடுக்கு (§ 62) make haste [✓கடு] 189.

கடுக்கி some say by poetical license for கடுகி ; more probably from a causal கடுக்கு, 'fret, urge.'

கடுக்கென, hasty, passionate, 348. [H. B. § 273.]

கட்டு, கட்டை, see கண்.

கணக்காயர், teachers of the Vedas, 314.

From கணக்கு, arithmetic ;—any learning ; the Vedas.

See ஆயர் = கணக்குமுதலியன ஒதுவிப்பார். T. 10. [S. ௪௩.] கணக்கர், 397.

கண் KAN. [Comp. s. कण, खण्ड, गण. M., C., T. KAN, KANU.]

கண் [see காண், காட், காட்டு].

I. *n.* eye, 44, 46, 59, 191, 251, 305, 306, 373, 384, 394, 395, 400.

In 251, 'கண்ணை வாந்தக்க, that strike the eye.'

கண்ணை, things with eyes, 13, 17, 49, 116, 265, 267, 297, 358, 374. [G. 93.]

கண்ணின்மு [நில்] before a man's face, 353.

In 47 கண் = கண்களுக்கு [G. 152].

2. For கணு, a joint of *bambū etc.*, 156, 390; knot (or eye) in tree. [T. GAṆU-PU. C. GAṆI-KE. M. KAṆA. In S. पर्वन्.]

3. Place, 148. Comp. கடை, 326, 373. Used as an ending of 7th case, 16, 267, 305, 336. [Gr. 63.] கண்ணது, that which occupies the place, 368. கண்ணும், even in their case, 56, 69, 75.

4. It is used with adj. part. (* doubled!) as = கால், to form an adv. part. (G. 86) = 'even when, even if,' 141, 142, 184, 281. 261, 371 [* not doubled].

5. Centre of a drum, or tambourine : வாத்தியத் திண்டடுவிடம், 100, 388.

கண்படு, slumber; see படு, 366. Hence,

கண்பாடு, see பாடு.

முலைக்கண், nipple, 399.

கட்டே [கண் + து + ஏ] 'is upon—dwells on:' lit. 'is) indeed a thing (occupying) the place of.' [G. 63, 93.]

கணவார், husband, 385.

கண்டேம் etc., see காணு, 385.

K. கண்ணோடு [ஓடு] be graciously disposed towards, 155.

K. கண்ணோட்டம், 348 [ஓடு].

[In comp. as second member = 'ness.' See வன், இடு.]

Comp. N. M. K. 93 :

வன்கண் பெருகின் வலிபெருகும் ; பான்மொழியார்
இன்கண் பெருகின் இனம்பெருகும் ; சிச்சான்ற
மென்கண் பெருகின் அறம்பெருகும் ; வன்கண்
கயம்பெருகின் பாலம்பெரிது.

If hardness (*fortitude*) increase, strength increases;

if sweetness increase in those whose words are as milk (*women*), the tribe increases;

if all-glorious meekness increase, virtue increases;

if the base element of hardness (*of heart*) increase, sin becomes great.

Here கண் is a suffix = 'ness' = மை = தனம். Observe வன்கண் in good and bad sense.

கணம் = கூட்டம், in troops, 25; troop (s. गण) 399.

கணமலை, a knot of hills, 285, 353.

கண்டல் = தாழை, Pandanus odoratissimus : scented thorn, 194. [M. S. कण्टक.]

Nig. கண்டல் கேதகை முள்ளிப்பேர்.

கண்டு etc., see காண்.

கண்ணி [கண். M.] garland : = மலர்மலை, 16.

கந்து. [S. कन्ध.]

1. தளி, stake, 192.

2. பந்துக்கோடு, support = relying on it, 303, 310.

கது KATH. [கதுவு = 'mix.' C. *kade*, 'join.' T. *kadi*.]

கதம் = wrath: கினம், மூர்க்கம், 61. (K. 130.) [C. *kati*. Comp. கதமு (C. *gadara*) = rage furiously. S. **गतं**. M. *katham*.]

கதவு [கதவம், கபாடம்] (leaf of a door, 91, 271. [C., M., T. Comp. கடை. S. **कपाट**.]

கதிரீ = கிரணம் [comp. S. **किरण**] ray, 89, 176, 224. [M., C., T. *kadiru* = spindle.]

கதுப்பு, a woman's hair: கூந்தல். [C. *kad* = black. Comp. கவுக். S. **गरद**. Anc. C. *kadapu* = cheek. T. *kadubu* = crowd.]

Nig. கதுப்பே ஆண்மயிரும் பெண்பாண்மயிரொடு கவுளும் முப்பேர்.

கதுப்பினும், O maid, whose hair is fragrant with precious musk! 294 (G. 93).

கப்பி, grain; coarse grits, 341.

[$\sqrt{\text{कपि}}$ = 'eat greedily.' M. Comp. T. GAB. An imitative word = 'gobble.']

கடம் KAM, 'smithery.' [Cor. of s. **कर्म्म**. May be connected with s. **क, ख, ग, घ, or ह**. T. KAM|MU. S. **कम्**.]

கம்மம் [S. **कंस**. M. KAMMAN] 'smith's work,' 393.

கடம் KAM. [S. **कम्**.]

I. கமழ், *v.* (§ 57) be diffused as odours, 117, 180, 199, 294.

[அம் is a formative. Comp. கந்தம் = fragrance. T. KAM|MU. C. KAM|PU, KAM|ARU, etc.]

II. கமுகு = பாக்குமரம், the Betel-nut palm: *Areca Catechu*, 216.

[M. S. **कमुक=गुवाक**. Der. doubtful.]

கயம். [S. **क्षि, क्षय**. Comp. கெடு, கீழ். T. KAYYA. M. = 'depth.']

1. What is low: கீழமை. கயம் = கீழாயினோன், a low fellow, 356.

K. கயமை, baseness. Ch. xxxvi.

கயவர், base, low men: கீழமக்கள், 66, 143, 145, 200, 355. = நீசர்.

[Opp. to குடிப்பிறந்தார் and to சான்றவர்.]

2. A tank—*excavated*: குளம், 215, 375. [Mū. நற்றமுரைக்கயம், a tank with fair lotuses.]

கயல், any fish; a special fish;—carp: *Cyprinus*, L.

கெண்டை, செல்.

It is the favourite simile to express the liquid lustre of the female eye, 44, 395.

[M. See கயம் = குளம் = 'a tank.' S. **कज** = 'water-born.' For term. அல், comp.

சாயல் from S. **झाया**; மயல் for மயக்கம்.]

கர் KAR. [S. **कृ, कर**, 'hand;' 'black;' 'embryo.']

I. கர, *v.* (§ 66) 'conceal:' ஒளி; and so 'refuse,' 19,

92, 305.

[So கரவு = கஞ்சம், deceit.

In *Mī.* கரவுடையார் தம்மைக் கரப்பர்; கரவார் கரவிலை நெஞ்சத் தவர்.]

II. கரு (= 'the embryo.' From s. கர்ம்; from √ग्रह्).

(I.) கரு|து, *v.* (§ 62) regard, 193, 261.

(II.) கருத்து, *n.* regard; idea; purport, 181, 211, 380, 395.

(III.) கரு|வி, instrument, 320, 393. [? s. कृ. M. KAR-I, -IVI, -UVI.]

III. கரு [கரும், கரிய, கார். Comp. கறு].

1. Black, 8, 47, 387.

கரும்பார்க்கழனி, a field of black soil, 122, i.e. கரகம்; [or கரும்பு + ஆர், full of sugar-cane.]

See கார், 103, 217, 311. [M. KAR-I, KAR-U, KĀR.]

2. Eminence: பெரு, 186; கருகரை = பெரியவெள்ளேறு.

K. கரி = சாட்சி, evidence, example, 10.

[Only Tamil in this sense.]

Nig. கரி என்பதிலிருந்தை சான்று கறையடி சேருகாற்பேர்.

கருனை = பொரிக்கறி, anything fried, 200, 210, 268.

(√கரு = black.)

வெங்கருனை, 207, 210, = savoury food.

Jī. Chin. xiii. 25 :

‘முல்லை முகைகொரித்தாற் போன்றினிய

பாலடிசின் மகளிர் வந்த

நல்ல கருனையா னாவாயும்

பொற்கலத்து நயந்துண் டார்க்கள்

அல்லல் அடைய அடகிடுமின்

ஒட்டகத்தென் றயில்வார்க் கண்டிம்,

செல்வ நமரங்கா ணினையன்மின,

செய்தவமே நினையின், கண்டார் !

Having seen those who joyously ate every day sweet milk, and rice, white as though jasmine buds were showered down, off golden dishes, *served up by handmaidens*, with rich spiced food,—now, since affliction has visited them, saying, “Give me any coarse food in this sherd,” and feeding so,—see that ye regard not wealth, my friends, regard penitence !’

கரும்பு, sugar-cane: கன்னல், *Saccharum Officinarum*,

34, 35, 138, 211, 390.

[C. *kabbu.* Anc. C. KARUM|BU. M. KARI|MBU.]

கரை [comp. கரு. M. KAR|A] a shore: bank, 135, 224.

முடிவு, எல்லை. [To be distinguished from சேர்ப்பு, where ships anchor.

‘துணைநூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டார்,

He who has thoroughly mastered science by subtle thought and extensive investigation.’ T. 35.

The verb கரை (§ 57) = melt away.]

கர்மம், கருமம், *n.* [s. कर्मन्. √कृ, कर् = ‘do’].

I. தொழிலாகியதவம், ceremonial and ascetic observance, 52.

2. செய்கை, the (right) thing to be done, 129.
3. Affair, business, 231, 249, 250.
4. Action, 236, 345.

கல் KAL. [Comp. s. कल् and its derivatives. T. KALI and KALU-GU.]

- I. கல், கலீர், கல|கல, imitative words, 25, 140, 256.
[Comp. 66.]

With என்று, or as *v.*, § 66. H. B. § 273. Comp. कलु. C. *gala*.

- II. கல், *n.* stone, rock, 360, 364. [M. KAL|LU. C.]
கல்வரை = கண்மலை, rocky mountain, 66, 154, 283
(*bis*), 285.

III. கன்று [கல் + து] *v.* (§ 62) become matured, hardened ;
become enraged, 315, 351, [for கனலு, q. v.]

IV. கன்று, *n.* calf, 101, 115, 279. [M. Adj. கற்று.]

V. கல்|லு, excavate ; dig ; bury, 185 [G. 153], 277.

VI. கல், *v.* (§ 70) = learn, 253, 398. [M., C. KALI. T. KARA-CHU.]

கற்ற, 255. [G. 95.] கற்றுர், 139, 260, 313, 314.

கற்பின், if you learn, 116, 140. கற்பவர், the learners, 135, 317.

கற்பு, they will learn, 135.

With அறி: கற்றறி(ந்தார்), the learned and wise, 56, 133, 138, 256.

The negative:

கல்லாத, 140, 169, 254. கல்லாத, 255. [G. 95.]

கல்லார், unlearned, 115, 129, 139. கல்லாதார், 106.

கல்லா, 45, 155, 366. கல்லாமை, ignorance, 145.

- K. கல்|வி (G. 95) = வித்தை, ch. xiv, 131, 132, 135, 195, 333.
கற்பு, learning (? 140) = கல்வி (or கற்பின்).

கல KALA, *mix.*

- I. கல, *v.* (§ 66) mingle with, be intimate with, 75, 76,
168, 204, 227, 259.

II. கல|ங்கு, *v. int.* (§ 62) be confounded, perturbed, 59.

கல|க்கு, *v. tr.* (§§ 62, 160) 248.

[M. = 'mix.' C. Also கலவு and கலாவு : comp. அளாவு.]

கலவை, mixed things, i. e. leavings, broken food, 268.

கலி = குரல், cry, 12. [S. कलि.]

K. கலுழ், *v.* (§ 57) wail, 372, 393.

கலம், கலன், *n.* [G. 17]. [M. Comp. s. कलश. M., T.]

1. A vessel : பாத்திரம், 206, 239, 289. பெற்கலம், 206, 345.

2. A ship : மரக்கலம், நாவாய், மதலை, 179, 250. ஆழ்கலம் [G. 153] 12.

3. A jewel, 40, 251, 376.

மானவருக்கலம் [மானம் என்கிற அரிய அணி] = honour that precious jewel.

அணிகலம் = ஆபரணம், 242.

கலை = மான், a stag, 399. [M.]

கல்யாணம், marriage, 86. [s. कल्याण.]

கவ் KAV. [s. गभ. The idea is of anything forked, split; hence anything bent, arched, hollow. c., T. *kava* = a pair. M. = a forked branch. Comp. கப்பு, கொம்பு, கேப்பு.]

I. கவான் = தொடை, lap, thigh, 201.

II. கவறு = இருபிளப்புள்ள பனமட்டை, a forked piece of palmyra wood: so, 153 = பற்றுக்கோடு, a fulcrum. [Or, some say, கவல் + தாவு + உள்ளம் = a mind that care assails?]

III. கவற்று, v. (§ 62) = கவலைப்படுத்து, cause trouble to, distract, 44, 45, 89, 306. [Comp. *μέριμνα* from *μερίς*: *curae divorce trahunt.*] From கவல், 'be anxious.' c. *kavalu*.

IV. கவி, v. (§§ 57, 64) overarch, cover as a canopy, 80. [Comp. கவிழ். M., c., T.]

V. கவ்வு, v. (§ 62) seize with eagerness, with open jaws. See கௌவு, 70, 322. [Comp. கவர்.]

கழ் KAR, *pass off*. [Comp. s. गळ्. T. *gaḍ*. c. *kaḷ*. M. *kaḷ*, *kar*. Connected with கட.]

I. கழி, v. (§ 57) pass off; die; slip away, 49, 71.

II. கழி, v. (§ 64) get rid of; spend time, 56, 162, 268, 273, 286, 330, 366.

கழி, *adv.* and *adj.* = மிக்க, many, much (G. 153) 113, 128, 275.

III. கழி, *n.* a back-water, creek, 168, 391.

[‘அல்லு கழியினுஞ் செல்லாதோ கடல்?’]

Does the sea not enter even a little creek?]

IV. கழில்(லு), v. (§ 70) fall or slip out, 13.

V. கழிறு, v. (§ 62) urge, 253.

VI. கழுமியார் (with காதல், see கெழ்) those overflowing with affection, 228.

VII. கழுவு, v. (§ 62) wash.

கழீஇ, having washed, 258. கழுஉம் = கழுவும், 285
(G. 14).

கழுநீர், water in which rice has been washed, 217
(G. 153).

VIII. கழு, கழு|கு, 'eagle:' here it must be the 'vulture,'
48. [M. s. ருய. Germ. *geier*.]

IX. கழ|னி = வயல், a cultivated field, 122: some say கருங்
பார்கழனி = நரகம். [Comp. களம். M.]

கள் KAL. [Has meanings: 1. 'thorn;' 2. 'removal;' கழ்;
3. 'toddy;' 4. 'deceit.']

I. களங்கனி, 103.

Fruit of the களா (களம், களன் or களவு), a wild thorn. It is intensely black. *Carissa*
Carandas. [M. *kalāvu*. T. *kalivi*.]

II. களிறு, a male elephant, 192. [✓கள் = wild exhilara-
tion. M.]

K. III. களர், brackish soil. [Comp. அளம், அளக்கர், அளறு.]

களர்நிலம் = உவர்நிலம், 133.

IV. கள்|ளி, a kind of shrub, with white acrid juice.
Euphorbia nereifolia or *Tirukalli*: 'milk-hedge,'
262. [M.]

V. (I.) கள் (கள்ளு), v. [*past tense* கடடேடன்] steal; act treach-
erously, 157.

(II.) கள், n. toddy, any intoxicating juice, 157; honey,
sweet fragrance, 349. [M.]

(III.) கள்|ளம் = வஞ்சனை, deceit, 20, 128, 380. [M.]

VI. களை, v. (§ 57) remove, cut off, 9, 44, 170, 226, 239.
Comp. கழி.

K. VII. களம் (களன்), any open place. [s. கல.]

வெங்களத்த, in the cruel place, slaughter-house, 16.

[T. 10: 'அவைக்களன், an assembly.']

கற் KARR. [Comp. கர். M. KARRA. C. KARE. T. KARA.]

I. கறு, v. (§ 64) grow black [M. KARR|UKKA]; grow dark
with anger, 63, 315.

கறு|வு, anger, 335. [T. 46.]

II. கறை, *n.* darkness; the dark mountains, 231. கறையடி = ஆனை.

III. கறி, *v.* (§ 64) bite, eat : கடி, 141. [T. KORUKU ; KARUCHU. C. KACHCHU.]

கறங்கு, *v.* (§ 62) sound : ஒலி, 23, 228, 285.

K. கற்பு. [S. कल्प.]

1. Chastity, 293, 381, 383. Ch. xxxix.

2. Learning : கல்வியறிவு, 140. [√கல்.] (T. 86.)

கனல் KANAL, 'fire : ' நெருப்பு. [See அனல், அழல். S. अनल.]

கனலு, *v.* (§ 70) = கொதி, சொலி, 291, 298.

கனம் [S. घन] weight, value, 127, 146, 341.

கனி [கல், comp. கன்று :—கனி = கன்றி. M.]

1. *n.* = பழம், ripe, sweet fruit, 19, 103.

2. *v.* (§ 57) ripen, 244.

கனை, *n.* sound, roar : அறை. *v.* (§ 64) roar [M.] 138, 349.

கண்ணியர், virgins, 274. [S. कन्या.]

கா KĀ, *guard*. [M., C., T. have KĀ, KĀ-PU, KĀV. Hindūstāni كج from Turkish كج. In common Tamil they say காந்தது. Comp. S. घा, हा = கா.]

I. கா, *v.* (§ 64) = காப்பாற்று, ஒம்பு : guard, hoard, defend, restrain : அடக்கு, பாதுகா = S. रक्ष, 9, 57, 59, 63, 230, 280, 320, 351.

II. காப்பு, *n.* = காவல், defence, protection, 83, 277, 361.

காக்கை, காசம் [S. काक] crow, 41, 400.

காஞ்சிரம் = எட்டி, 217, 243.

Strychnos Nux Vomica. See Ainslie's *Materia Med.* i. 318.

The tree came from Cochin China, where its name is *Cay-cu-chi*, hence perhaps the name.

காடு [√கட், கடு as காடு from கடு. But comp. கா. M., C. क़ा. T. Tu. S. कानन = காள், காணம், காணல், and काष्ठ] 'a wilderness, jungle,' 25, 122, 361.

With புறம், கடு, இடு, it is 'the burning ground,' 45, 96, 121.

K. காட்சி, 157, = பார்வை. [See காண், கண்.]

'The vision and the faculty divine.' In K. Lex. = தரிசனம். [M. क़िच़ा.]

காணம் = பொருள், பொன், wealth, gold, coin, 372, 374.

[Comp. காணிக்கை. M. S. காண.]

காணி = $\frac{1}{80}$ (or $\frac{1}{84}$), 346. [H. B. pt. II. app. vi. T., M., C.]

காண் KĀṆ, *see*.

I. காண், *v.* (§ 70) = நோக்கு, 'see,' 24, 49, 84, 293. [See கண்.]

காண், in sight of all, 45, 66, 107, 374.

காணும் (not neg.), see! examine! 12, 136, 241. கண்டு, 43, 44, 45, 50, 53, 330.

கண்டும், though they have seen, 25, 39, 60.

கண்டுழி [see உழி] as soon as they see, 62.

கண்டிலர், persons who have not seen, 48; or = to a past tense, neg. = have they not seen?

கண்டாலும், காணினும், 79, 154. கண்டதுடைத்து, is as terrible as to see, 126.

காணும், we know not, 132. காண்பாம், we shall see, 137.

காண்டல், 361, = காணுதல். காண்டொறும், 159. See தோறு.

காண்ப, they shall see, 315.

II. காட்டு, *v.* (§§ 62, 160) show: காண்பி, 293, 314, 319, 341, 372. [M., Tu., C., T.]

காதம் = காவதம். [C., M., Tu., T.] An Indian league; here about 5 English miles (or $\frac{1}{2}$ யோசனை), 100.

காதல், see காம்.

K. காமம் KĀM. [S. कम्, काम.]

I. காமம், love; desire; lust, sexual passion: ஆசை, 13, 42, 88-90 (!), 391.

காமநோய், the torments of lust.

[Comp. K. Rām. I. xi. 80:

'ஆசைநோய்க்கு மருந்தும் உண்டல் கொலோ?

Is there any medicine for the disease of lust?']

காமத்தப்பால், see Introd. to ch. xl. காமநுதலியல், chapter treating of love.

II. காம் for காமம். [G. 41. So இன்புறு and துன்புறு.]

காமுறு, desire eagerly. இச்சி, 54, 60, 259, 313. (See உறு.) Here உறு = படு (§ 161).

III. காதல் = காமம், affection; desire, 86.

காதன்மையார், = a loving housewife, 228, 306, 330, 384.

காதல்வகை, so as to please his taste.

காதலன் (f. காதலி, pl. காதலவர்) one who fondly loves, 73, 181, 384, 392, 395.

IV. காதலி, *v.* (§ 64) desire, 123, 181.

காந்தள் = கார்த்திகைகப்பூ, a flower plant, *Gloriosa superba*, 283. [S. कान्त, or कान्नाय?]

காய் KĀY. [M., C., TU., T. KĀ-GU, -YU, -CHU.]

I. காய், *n.* (1) fruit immature, 19, 203, 217, 328.

(2) Any nut or legume that does not grow soft or sweet by ripening. Thus தேக்காய், 103, 116.

II. *v. int.* (§ 57) wax hot, 61, 63, 297, 315.

III. *v. tr.* (§ 64) produce, 203, 367.

காயம், condiment, seasoning, hot spice, 116. [M.

From verb காய் = be hot. Comp. காரம், காய்ப்பு.]

கார் [see கர்] blackness.

கார் என = கருமைபாக : (§ 273), 103 : so that men say blackness. [Mct. a cloud. Comp. T. 6.]

காரநிலவு, darkened wisdom, i. e. ignorant folly, 311.

In 217 கார் = 'black, made of கார்நெல்,' or கார், *v.* (§ 64) = be acrid.

காரணம் [S. காரण] cause : ஏது, 56, 183, 265. [See காரியம்.]

கால் KĀL. [M., T., C., TU. Comp. கழல் or கவல்.]

I. See காலம், from the knee downward.

II. 1. A leg, foot ; (க. வர்) 84, 123, 218, 268, 372.

காலர், persons having legs, 122.

காலாடு, be active, 113. காற்றொழிவு, menial work, 193.

2. A wheel, 2.

3. A place : கண்.

கடைக்கால், what rightly occupies the lowest place, 368.

4. A handle : காய்ப்பு, கைப்படி, 368.

5. A stem : தாள், 199.

காலம் [S. काल] = time, 68.

காலத்து, when ; in the time of [G. 152] 110, 184, 284, 329. = பொழுது, இடத்து, etc.

காலத்தால், early [G. 137] 20.

கால் = காலம் [G. 41] 24. அக்கால், then, 123.

பல்காலும், many a time, 27. எக்காலும், always, 43, 112.

காலே = காலம் ; தரம் [see ஐ] 24, 68.

தொகாலே, before ; early, 341 ; in the morning of youth ; betimes : உதயம், 35, 110, 328, 363.

கால், as a verbal inflexion, = when [G. 86. H. B. § 97 note] 2, 5, 26, 33, 37, 38, 44, 57, 64, 67, 70, 113, 241, 391.

காலு, *v.* (§ 70) discharge, vomit : பெய், கக்கு, சொறி, 269. [? From கால் = channel, mouth ; but comp.

காலு = hawk up. M., C. *kārr*. M. *kār*, *kārr*, *kāl*. T. *kār*.]

காய் KĀR, 'a seed, or stone.' [This seems a form of கல், and is the Tuḍa pronunciation of that word.] = திண்மை, hardness, core, kernel ; ripe and solid wisdom.

காஞ்சிரங்காழ், 243. காழில்லா = மூதறிவில்லாத, 14.

காழ்கொண்டகண்ணை = வயிரம், when it has grown into a strong tree, 192.

[T. 3: 'காழ்கொண்ட இல்லாள், a virtuous wife.']

காமாய = முதிர்ந்த நூலறிவு, 342. [Comp. கடு. C. KĀR. M. kādal.]

[T. 75: 'காழ்த்தமரம், a tree with a core.']

T. 24: 'காழ்த்த பகைவர், implacable enemies.'

T. 46: 'காழ்கடித்து மேறாயமை இல்லாத வெல்களிறு, the conquering elephant that uproots the tree (it is tied to) and is unsafe to mount.']

காளை, a young bullock; a youth; a bridegroom, 398. [M. kāḷa. Comp. S. கால.]

காறு = அளவு, காலவெல்லை, until. [கால் for காலம் + து.]

பழிகாறும், until it is abused, despised, 13 (G. 153).

கானல் = சோலை [S. गहन. கா, கான்], a grove on the sea-shore, 117, 194. நெய்தலி
லத்துச் சோலை.

கான் [S. कानन. Comp. கா, 'a park,' and காடு].

கான், காணம், காணகம் = காடு, a desert: பாலைநிலம், 76, 283, 291, 300, 396, 398.

கிட் KID, hap. [In c. KID, 'perish,' = KED. T. KEDAYU. M. KIDA.

Comp. கிடத்து, கிடை, கிட்டு; Lat. cad.]

கிட, v. (§ 66) lie down, 29, 394.

Present itself; lie patent, 105. Remain, lie still; be, 231, 334, 362.

[T. 67: 'நொந்தார் செய்யக்கிடத்தில, there is nothing the afflicted ones can do.']

உம்பர்க்கிடத்து, whilst reposing in the blissful regions, 37.

[கவித். i. 17: 'சென்றோர்முகப்பப் பொருளுக்கிடவாறு, wealth does not lie stored for any passers-by to ladle in.']

See in *Mī.* வலிகிடந்நமர்நம் = 'violent words,' and புலிகிடத்தாறு, 'a thicket where a tiger lurks.']

கிடை, n. = சடை, நெட்டி, a kind of cork wood;
Aeschynomene, 360.

கிணறு, a well, often கிணம், 263, 275.

Versions of one original. [Comp. கேணி, கிண்டு, கிள்; S. खन्. M.]

K. கிழ் KIRA. [The idea is 'old.' Comp. கீழ்.]

= உரிய, specially pertaining to. [Comp. கெழ், கேள். C. KELE.]

கிழவன், proprietor. = உரியவன், their old or former proprietor, 101.

[Comp. கவித். i. 21:

'கிழவர் இன்றோர் என்னுறு பொருடான்

பழவினை மருங்கிற் பெயர்ப்பெயர் புறையும்:

Wealth says not these are my *rightful owners*, but according to old deeds changes continually its abode.' பெயர்ப்பு. G. 86.]

நாவீன்கிழத்தி, 'she whose ancient seat is the tongue.' Sarasvatī, 252.

பூவீன்கிழத்தி, 'she whose ancient seat is the flower (lotus):' Lakshmi, 252.

So மனைக்கிழத்தி, 'mistress of the house.' T. 64.

[In Ji. Chin. i. 244: ஆருவீர்க்கிழத்தி, 'the mistress of his very soul.']

கிழமை, 310, = உரிமை, propriety, familiar friendship [Comp. K. ch. 81.]

கிழி, *v.* [§ 64. Comp. கீறு, கீழ். *M. S.* கி, **சுர = சூர**] tear, 107; rend, pierce, 151.

கிள் *KIL.* [The idea is 'rise, raise, put forth.' *C. KEL|AR.*

M. KIL|A. T. KILL. Comp. √விள், கிளர், கிளறு.]

கிளி, a parrot, *Palacorpis*: கிள்லை, 283. [*T., M., C. gili, gini.* *T. chilaka.* Either an imitative word = 'the screamer,' or from கிள்.]

I. கிளை, *n.* branch. [Comp. கேள், கிழ, கெழு.]

உறவினர், kindred, 30, 191. கிளைஞர், 113, 206.

v. (§ 64). Comp. கிளர்.

1. Grow, be amplified, 65 (*G. 153*).

2. *v. tr.* scratch, as fowls, சீய், கிண்டு. Hence, கிளைப்பு, a scratching up, 341.

II. கிளர், *v.* (§ 57) shine, 290. [Comp. விள், வெள்.]

III. கிள்(ளு), *v.* (§ 62) pinch; dig out, 336. [*M. Comp. கல்லு and T. KAL-LU.*]

கீழ் *KĪR̥.* [The root is கிழ். ழ sometimes = ண்; hence கீணர் (but comp. *s.* கி and கிண). See கிழ, கிட, கெட; கட, கடை, கய.]

(Used for கிழ, rend; and கீசு. Comp. கிசு.) [*M. KĪR̥, KĪRĪ, KĪR̥*: comp. இழ. *C. KEL, KĒ*; *KĪR̥, KĪ*. See kin = கிள், with which and *S. किम्* (used in a depreciatory sense) the root is mixed up. *T. KIN|DA.*]

I. கீழ், 'under,' sign of 7th case, 3, 191 [*G. 63*], 196.

கீழிடு, degrade, 248. கீழ்ப்படு, be subject to. கீழாய், 70, 349. [கீழ் + ஆனவை.]

By metonymy [*G. 162*]: a low man, 64, 260, 262, 279, 341, and ch. xxxv *passim*.

கீழ்மக்கள், 70. = கயவர்.

II. கீழ்மை = கயமை: baseness, ch. xxxv.

கு *KU* (कु *KŪ*).

1. An increment or *சாரியை*: really = க். *G. 108.* Comp. 350: பூண்கல்லா, = பூண் + கு + அல்லா.

2. A formative of verbs: ஆகு, போகு = ய, வ; *gu (ṅgu)* in intransitives, and *kku* in transitives.

3. Sign of 4th case. *C. D. G.* pp. 175-179. *G. 60.*

4. A termination of 1st sing. future. *G. 81.*

5. A Sanskrit prefix denoting 'inferiority.'

6. As the basis of pure Tamilian words it seems = 'point, direct, aim, sharpness, gathering into one: ' கு + றி, கூ + ற், கூ + டி, கு + த்தி, கு + ம்பு (கும்பு).

குட் *KUD.* [Connected with கூட். Comp. *s.* குட, 'be curved.'

C. KUD (*koṅku*). *M. KUD.* See various words with *KOD.*]

- I. குடி [comp. s. कुटि, and c. D. G. p. 456. T. *gudi*].
குடி, family, noble family, 69, 84, 96, 141 *etc.*, 199,
281, 312.

குடி|ப்பிறப்பு, noble birth, ch. xv.

குடி|மை, high birth, 333; sense of nobility, 66.

[N. M. K. 6 : 'அறிவார்யார் கல்லார் பிறக்கும்குடி,
Who know from what family a good man will come forth?']

II. குட|ர் (குடல். Both forms in M.) 46.

III. குடம் = கும்பம், a large earthen pot, 382.

IV. குடை = சத்திரம், *n.* umbrella [comp. கவி, கவிகை. M.
kuḍa. T. *koḍugu*. c. *koḍe*] 3, 368.

[Jī. Chin. i. 233.] குடையர், those over whom an umbrella is borne, 21.

v. (§ 57) hollow out, bend. [C.]

குடை கலன், a vessel of leaves bent [G. 153] 289.

குணம், குணன் [S. गुण] quality, excellence, 56, 91, 230, 353.

குணங்கர், low people, workers in leather : தேரால் வினைஞர், 322.

குண்டு = depth. [s. குடி. M.]

குண்டுகீர்வையம், earth (girt by) the deep sea, 94.

குண்டை = எருது, bullock, 350. [Comp. s. குடி.]

I. குதலை, I. prattle : மழலை. 2. A simpleton : மூடன்.

[கு in S. compounds = 'inferiority;' but probably an imitative word : see கொதி,
C. *kutakuta*.]

குதலைமை, folly, 197. = தளர்ச்சி, அறியாமைக்குற்றம் (மழலைச்சொல்லின் தன்மை).

II. குதி, *v.* (§ 64). [A mixture of a word 'to boil,' 'to
jump,' and 'heel.' Comp. கொதி. c., tu. *kudi*;
gudi. T. *gudi*|*kālu*, 'heel.' s. டோடக.] Leap;
elude, escape from, 6.

III. குதிரை, a horse, 398. [M. *kutira*. T. *gurramu*. c.
kudire.]

K. IV. குத்து, *v.* (§ 62) peck, pierce, prick, 48, 226.

குத்தி or குற்றி = தறி, a log, 178.

In 237 'having snatched.' [Comp. கொத்து. T. KOTT, கொட்டு. M., Tu., C.]

[= beat in a mortar : 'உயிக்குத்திக்கைவருந்த, to pain your hand by pounding chaff.'
T. 28.]

குப் KUP. [Comp. கும், குவ், கொம். c. KUP|PE, GUP|PE. குப்பல்,
குப்பம், குவி, கும்பு. M. *kuppa*. T. *gub*, *kuppa*. The idea is
'anything rounded.']

I. குப்பை, a dunghill, refuse (in a heap), 341.

II. குப்புறு [see உறு], rush away (fall headlong), 377.

[Ji. Chin. xiii. 327 : 'குட்டசீர் குளத்தினல்லாற் குப்பைமேற்குவளைபூவா,
The *kuvaḷai* only flowers in the hollow tank, not on a dunghill.'

Also 'a heap.' T. 83 : 'உம்பின்பெருங்குப்பை, the huge heap of salt.'

கும்பம் = கடம், கலசம், pot, 47. [s. **கும்ப.**]

கும்பி, hell : நரசம், 81. [s. **கும்பிபாக.**]

There are seven chief hells.

[In *Kāṭikā*. viii. 31, the duty of feeding the hungry is thus enforced :

உம்பர் வேதியர் விருத்தினரை ஊட்டிநுகரார்
தம்பசிக்கரைணிப்ப நனிநாய்த்த இவரை
வெம்புகண்டகர் உளத்தின் மிகவெம்மை புரியும்
கும்பிபாகநரகத்திடை குளிப்ப எறிவாய்.

Yama points out certain persons and gives the order to an attendant :

'These did not eat, first feeding those above, Brahmans and guests,
But gorged themselves, assuaging hunger's fiery pang!
Hurl them in *Kumbi-pākam* hell to bathe,
Whose fires the souls of savage ones inflame.'

கும்பிபாகம் [S. pot-roasting] is one of the seven hells.]

குய் [comp. கொய், rare herbs culled] spice, seasoning, 217.

[Ji. Chin. xiii. 343 : 'குய்கழம் அஞ்சவை அடிசில்,
Rice of pleasant savour redolent of spice.'

Ji. Chin. xiii. 373 : 'பொரியற்குய்யும் வறைகளும்,
Fried curry, spiced condiments, and parched viands.')

குர் KUR. [Comp. குற், குழ், what is little, young, tender. M. KURU.]

- I. குரம்பு, bank, limit : வரம்பு, எல்லை, 153. [See வரி, வரை, கரை. So அழகு = கழகு.]
- II. குரல் = ஒலி, sound, 339. [See குரை, குயில், கூ, கூவு. s. **கூர்**. M. *kura*, *kural*. c. *kural*, *kūral*. T. *kurru*.]
- III. குருகு, a bird : குருவி, குரீஇ, 135. [M. *kuri*|*gil*.]
- IV. குருமி, blindness. குருடன், 158. [M., c., T. *guddhi*.]
- V. குருதி = இரத்தம், blood. [s. **கூர்**. Lat. *cruor*. M. *kuruthi*.]
- VI. குருத்து, young white tender leaves, buds, or shoots, 211. [Comp. 138 = துணி.]
- VII. குரை, v. (§ 64) = குலை, bark, 254. [See குரல். M. *kur|a* = barking; *kur|ekka*. c. *kor|a*.
Nig. குரை என்பதிடைச்சொல் ஓசை. See *Nannūl*, 373.

குலம் [s. **கூல**] family = குடி, 160, 175; race, 179, 285; caste, 195, 333.

[. . . . குலத்தீத

கொள்கை அழிந்தக்கடை,

One's caste (family, tribe) is evil when the virtues pertaining to it have perished.'

கொள்கை = ஆசாரம், ஒழுக்கம், நன்னடைக்கை.]

குவினை = குவலயம், the water-lily; *Pontederia*, 44, 236.

[S. कुवलय. M.]

In 236 the ஆம்பல் and குவினை are contrasted to the disadvantage of the former. Here குவினை is used for the lotus.

குழ் KUR. [Comp. குர், குற், குள். M. KUR|A = what is hollow.
C. KUN|I, KUR|I, KOD|A. T. kurra.]

The ✓ seems to mean—1. tender; 2. hollow; 3. collection. S. कुल.

I. குழ, tender, 101 : இள.

II. குழ்வி, early youth : இளமை, 11.

III. குழ்ம்டி, mud, slime, 47 : சேறு.

IV. குழி, v. (§ 57) be hollow, sunken, 49.

V. குழு, குழாம், society. [From குலம்?]

குழாம் [N. M. K. p. 3] collection of things.

குழுவு, v. (§ 62) unite, associate, 137. [குழுமு, கூடு.]

VI. குழை, n. I. ear jewel, 370; 2. tender leaves, 167; v. (§ 64) bend, wag, 213.

குள் KUL.

I. குளம் = ஏரி, a tank, 191. [Comp. s. कूलम्. C. D. G. p. 456. M. kuḷam. C. koṇa, koḷa, as though from KOḶ = the holder.]

II. குளி, v. (§ 64) bathe, 90. [M.]

III. குளிர், n. coolness, 71.

குளிர், v. (§ 57) be cool, 167.

[இர், குற, கு are formatives. Anc. C. M.]

With குளிர் compare களிர், களி.]

K. குற் KURR, சிற, செற். [C. D. G. p. 479. M. KURR, ÇIRR, ÇERR. C. KURR, KIRR, etc. T. KUR|U, KIR|I. Germ. kurz. Lat. curt. Teut. SKORTA. GR. κερ-, ξυρ-. S. சூர், சூர். In Breton KORR = dwarf : குறள்.]

I. குறடு = pincers, tongs, 208.

II. குறனை = கோள், slander. [M. kuraḷa.]

III. குறு, adj. small, 262. குறும், 122. (§ 131. f) = குறிய.

[‘ குற்றேவல், mean behest.’ *Niti*. 12.]

IV. குறுகு (§ 62) approach, 261.

['குறுகார் அறிவுடையார், the wise draw not near.' T. 14.]

V. குறை, v. (§§ 57, 64). [Comp. T. *koda, koduva.*]

1. *inl.* grow less, be cut off, 84.

2. *tr.* cut short, trim, 350.

குறைவு, diminution, 132 ; what yet remains to do, 332.

Comp. proverb : கொடுந்தாற் குறைவராது. [கோவிந்தசதகம், 8.]

VI. குற்றம் = தவறு, பிழை, பாவம், defect, fault, III, 153, 230, 353, 394.

VII. குன்று, I. v. (§ 62) diminish : குறை, 141. [Nasalized.]

குன்ற = குன்றத = unfailing ; in reduced circumstances, 176.

குன்றல் = குறைதல், 112.

குன்ற = இடாத்துப்போக, when he is worsted, 312.

2. *n.* a hill : மலை, வரை, 90, 175, 176, 257, 290, 307 ; (= tapering, conical.) = குன்றம், 113, 128, 212, 231, 319. [T. *koṇḍa*. M. *kunnu.*] குறவர் = குன்றவர், a mountaineer, 356.

குறி, see கு, குறு, கூறு ; v. (§ 64) point out. [M., C. *kurri, gurri*. T. *guri.*]

குறினும் = கூறினும், 258 [see கூறு].

குறிப்பு, sign ; nod, beck, command ; thought, 196, 305.

[Comp. Jī. Chin. i. 277 for குறிப்பு = will, mind.]

குறி, sign : இலக்கணம், அடையாளம், 399.

[குறி = sound sense, in T. 52.]

குற்றி, I. a stump, 178. See குத்தி, குத்து. 2. Poetical license for குத்தி, 237.

குனி, v. (§ 57) stoop, 17. [Comp. S. *कूण*. M. *kuni*. T. *கூன்*.]

குன்று, see குந்.

கூட kŪḌ, see குட்.

கூடு, v. (§ 62) join ; embrace, 354.

தலைக்கூடு, join the society of, 162.

கூடு, *n.* a cage, 122. [M., T. *gūḍu*. T. *kūr, kūḍu* ; c. ;

M. ; S. *कुड़*.]

கூத்தன், dancer. [M. S. *गूढ़*.]

The performer, i. e. the soul, which pulls the strings of the puppet, the body, and exhibits the drama of life, 26. (From கூத்து, drama, dance.)

கூத்தியர் = நாடகக்கணிகையர், dancing girls, 191.

கூம்பு, v. (§ 62) [see கு, கொம்பு ; கும்பு, குப்பை. M. *kūmbu* = 'a bud.' S. *कुम्बू*] close as flowers, 215.

கூர் kŪR, *sharp*. [Comp. கு, குர், குறி, and S. *कूर*. M. C. T. *kūr* = *kūḍ*.]

I. கூர், கூரிய.

கூர்மை, sharpness, acuteness; keenness of intellect: கூரிய அறிவு, 287.

இடும்பைகூர்நெஞ்சத்தார், who suffer acutely in mind, 107; உள்கூர்படு, hunger inwardly raging, 286. Here கூர் is the root of an auxiliary verb (§ 57) added to a noun: so, அன்புகூருகிறது.

கூர்ந்த, tending directly to, 81; கூர்ந்து, attacking furiously, 70. These are apparently conjugated forms (G. 93) from கூர் = point.

For நல்கூர், be poor, and நல்கூரவு, poverty, see நல்.

II. A sloping, pointed, thatched roof; by metonymy = a house, 231. [M. *kūra*.]

கூ|வு KŪVU, v. (§ 62).

கூஉம் = கூவும், which will vociferate, 140. [T. KŪ, KŪ|YU. M. KŪ|RRU. C. KŪ-GU. An imitative word.]

கூழ் KŪR = உணவு. [Comp. s. கூர். c. *kūlu*. M. It is connected with குழு. T. *kūdu*.]

1. Grain, rice. 2. Growing corn, பைக்கூழ், 191. 3. Food, 257, 321.

பால்கூழ், 321.

[In T. 48 :

‘நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பான்,

He who esteems *rice-water* as if it were rice mingled with *ghī*.’]

கூறு KŪRR, allot. [See குறு, brief. M., c., T. κήρ = கூறு. As verb = κηρύσσω.]

I. கூறு, v. (§ 62) say, declare, proclaim: சொல்லு, 84, 156, 157, 158, 242, 326, 353.

கூறுதி, say not! 388.

II. கூற்றம், கூற்று = word, in மிக்கூற்றம், praise, 53.

புறக்கூற்று, defamation, 158.

III. கூற்று, கூற்றம், Death, Yaman (*the divider, decider*), 4, 5, 6, 7, 20, 35, 36, 106, 120, 172, 188, 330, 331, 363.

[Comp. B. I. S. 1690 :

‘कालक्षेपः न कर्तव्यं सायुर्थाति दिने दिने ।

निरीक्षति यमोराजा धर्मस्य विविधां गतिम् ॥

Make no delay. Life wastes day by day. King Yama observes the various paths of virtue.’

The god of death (S. யம : இயமன், எமன் ; தருமன் ; கூற்று, கூற்றம், கூற்றன், கூற்றவன் ; காலன் ; மறவி).

A full account of him and of the struggle in which *Markaṇḍēyar* defeated him is to be found in the மரீக்கண்டப்படலம் of the அகரகாண்டம் of the *Skanda-purāna*.

In கரிகாண்டம் viii his appearance and attributes are described. See also *Nīti*. 42.

The name கூற்று = arbiter, one who pronounces a sentence, or divider.

So Jī. Chin. xiii. 22 :

‘உடற்றும் பிணித்தீ உடம்பின் உயிர் பெய்திட

டடுத்தணர்வு செய்யாக ஆற்ற துணையாகக்

குடித்துண்ணும் கூற்றம் குடிப்பிரியா முன்னே,—

கொடுத்தணயின், கண்டர் ! குணம்புரிமீன் கண்டர் !

Before "The DIVIDER" (death) tears in pieces the hut (the body),—pouring out as rice the life of that body consumed with fire of diseases that afflict, adding your understanding as the *ghī*, and your faculties as the condiment, and devouring all,—see that ye share with others what ye eat ! see that ye delight in virtue !'

And *Ēl.* 23, 38 :

‘வாள்அஞ்சான், உண்கண்மை அஞ்சான், வணப்பஞ்சான்,
ஆள்அஞ்சான், ஆய்பொரு டான்அஞ்சான்,—நானெஞ்சாக்
காலன் வரவெழுதல் காணின்வீ டெய்திய
பாவினால் எய்தப் படும்.

He fears not sword ; dreads not bravery ; respects not beauty ; shrinks not from any hero ; is not dismayed by any assemblage of resources ; and fails not his day :—therefore, if you see death's coming imminent, you should betake yourself to the studies that relate to "release."

‘அழப்போகான், அஞ்சான், அலறினாற் கேளான்,
எழப்போகான், ஈடற்றார் என்று—தொழப்போகான்,
என்னேஇக் காலன்ஈ டோரார் தவமுயலார்?
கொன்னே இருத்தல் குறை!

He goes not away though one weep ; he knows no dread ; if one lament aloud he hears not ; if one spring up he does not relinquish his hold ; he does not depart, saying "these are helpless ones ;" though one pay him reverence he goes not ; why do men not ponder *death's* power, and labour in works of penitential expiation ? To remain idle is surely a fault !'

கூறைய = சீலை, ஆடைய, garment, 281. [$\sqrt{\text{கூறு}}$ = portion.
M. KÜRRA.]

K. கெட. KED. [S. खिद्. C. D. G. p. 471. M., TU., T. GEḌA, CHED,
CHER. C. KED, KID.]

I. கெடு, *v.* (§ 68) perish, disappear : அழி, மறைய, நீங்கு, 8,
10, 27, 80, 171, 186, 197, 201, 368.

கெடினும், 80 [§ 100] = and in the perishing : = though yourself should perish.

கெட்ட = அந்ந, இல்லாத, senseless, 121. கெட்டு for கெட்ட, 288.

II. கேடு (as பேறு *etc.*), ruin, 80, 132, 134, 173, 316. [S.
खेद्. GR. κηδος.]

கெழ் KER. [Comp. கிழ், கேழ், கேள். C. D. G. p. 479.]

v. கெழு (கெழுவு, கெழுமு, கெழு), become familiar, accustomed to.

கெழினார், 385. கெழிஇ, 213.

In 90 உருகெழு, as an epithet of fire, is doubtful.

உரு = heat, and கெழு = splendour : or கெழு = உள்ள்.

கேணி KĒNI [S. खनि. Comp. கிணறு. C. D. G. p. 479. M. kēni. T.
khani, gani] a temporary well ; hole in the sand, 184.

‘எடுத்தாலும் ஊறும், இறைத்தாலும் ஊறும், இடைநடுவ
மடுத்தால் மறிப்படுமோ, மணற்கேணித் தண்ணீர்? அதுபோல்
அடுத்தாரை வாழ்விக்கக் கல்விஉண் டானவர் அன்புடனே
கொடுத்தார் குறைவருமோ? G. 8.

The water of the well dug in the sand, though you draw it forth, gushes still; though you irrigate with it, it gushes still; dam it up, is it stayed?

Thus, if the learned lovingly make happy those who approach them, will their resources diminish?

கேழ் KĒṚ = நிறம், hue, 41, 212.

[From கெழு-மை. Comp. with √கழ் = abound. In M. = a reddish deer.]

Nig. கேழ் நிறம் ஒளி ஒப்பாகும்.

K. கேள் KĒḶ. [Comp. கிழ், கெழு, உரி, கிளை. c. *keḷe, gene.*]

I. *Coll. noun*, kindred, 29, 191. உறவு, உறவினர், தம், சுற்றத்தார்.
= கேளிர், 9, 201, 382.

கேண்மை, intimacy; friendship: நட்பு, தொடர்பு, உறவு [see K. கெழுதகைமை].

125, 128, 138, 154, 166, 172, 204, 211, 236. [S. *ज्ञह.*]

II. *v.* (§ 70) [M. KĒḶ. C., Tu. KĒṆ. Comp. Lat. CLU, AUS-CUL-T-. Gr. κλυ. S. *शु.*]

1. Ask, ask leave, enquire, 30, 86.

2. Hear, 64, 100, 126, 322, 364. [கேட்கலார்: கேள் + கு + அலர்.]

K. கேள்வி [G. 96] traditional lore, 63, 106, 137, 260. [M.]

கை KAI. [As செய்: கை :: कृ: कर. T. *cheyi, kēlu.* c. *kai, key.*

M. Tu. See c. D. G. pp. 468, 503.]

I. (1) கை, *n.* hand, 5, 98, 193, 315, 386.

கைக்கோல், walking-stick, 14. கைகாட்டு, indicate with the hand, 328.

கை(க்)சீட்டு, stretch out hand (*to take, supplicate, or give*), 238, 262, 288.

கையுறு, come into hand of, 5, 84, 300.

கைப்படு, fall into the hands of, 38, 129.

கைவிடு, abandon, 43, 76, 130, 208, 214, 294.

கைம்மலை, the wreath in (her) hand, 393.

கைத்து = கைப்பொருள், சொத்து, means, property: *what is in hand* (G. 63), 19, 80, 92, 206, 217. [N. M. K. p. 3.]

(2) Minuteness. கைஞ்ஞானம், trifling, unreal wisdom, 311.

[This puzzles the commentators. Three explanations are given: (1) கை = அற்ப; (2) கை = கசந்த, அருவருத்த; (3) கை = கைளால் குத்தி, i. e. ‘fisticuff wisdom.’]

(3) Propriety of conduct, நல்லுருக்கம், 59, 163, 362, 382.

(4) Money (in hand), 371 [= வாரி in 370]. கைப்பொருள், property, 376.

II. *v.* (§ 64) for கசு, be bitter, 112. [M.]

கைப்பு = கசப்பு, 116.

கொ KO [கொட்ட, கோட்ட], கொம். The idea is anything round, bent, spherical.

[Considering the many verbs whose first syllable is கொ, it may be equivalent to SAM, *σύν, συν*, in Sanskrit, Greek, and Latin, and these verbs may be mostly compounds. Thus

கொடு (comp. வி-டு, ஆ-டு, இடு).

கொள் (வீள், ஆள்).

கொல் (வீல், ஆல், இல்).

கொழு (வீழ், ஆழ், இழ்).

கொதி, கொய், கொத்து, கொட்டி, கொழி, etc.

Have we traces of compounds in verbs with initial கொ, வீ, ஆ, நீ?]

கொம்பு, the bough of a tree, 203, 290. [Comp.

கூம்பு, கூண். M., C., Tu. T. *kommu*.]

கொம்மை, rotundity, 85. [Comp. கொங்கை.]

கொடு KOD. [Comp. s. $\sqrt{\text{कुट्}}$, कोट्. Hence we have கோடு also. Comp. கடு. M. KOD. T. *godā*, KAD|U, *gadu*. C. KAD.]

I. கொடு=curved, folded round.

Cruel, evil. கொடு, 124. கொடியவை, cruel things, 388.

கொடிது, 'tis hard! 88.

II. v. [§ 64. Comp. கொள், of which it is a causal. M., C., Tu. *korru* give : ஈ, தா, 5, 10, 93, 274, 278, 296, 373.

கொடாது, 169. கொடை, n. a giving, gift, 65, 91, 184, =ஈதை.

III: கொட்டு, v. (§ 62)=எறி, strike, beat a drum, 24, 257.=கடாவு, drive in. புத்துசெய், tap, gently manipulate, 208. [T. M. In C. from *koḍu*. Comp. கொல்=smite; கோல்.]

IV. கொடி [M. Perhaps from கொள் + தி=*what grasps*] a creeping plant.

கொடிப்புல், a creeping grass, 141.

கொய் KOY [C. KOY, KUY. M. T. KŌY-U. Comp. καρπός. Lat. *carp*. There seems to have been a $\sqrt{\text{कर्प्}}$] v. (§ 58) pluck, 374.

K. கொல் KOL. [Comp. கோல், கல், கொட்டு. The idea is 'stroke, blow.' M.; C.; T. KOL-A, 'kill, quell.' In Lithuanian *kalwis*; Lettish *kalleys*. Lat. *cell*-.]

I. கொல், smith's or any artisan's work.

கொல்லன், a smith, 298.

[Ji. Chin. i. 208 : கொன்னெறி=கொந்தெழில்.]

II. v. கொல், கொல்(லு), (§ 70) 213, kill; 363.

[Ji. Chin. i. 251 : 'உப்புடைய முன்னீர் உடன்றகரைகொல்வ தொப்புடையதானை,

A host comparable to the salt sea that in its wrath *devastates* the shore.']

Forget—destroy the benefit of, 111. கொன்றன்ன=கொன்ற அன்ன, such as if one had slain, 186; torture, 279.

[See கன்றி and செய்க்கன்றி. The Sanskrit expression कृतघ्न = 'an ungrateful man'— 'destroying,' from हन् = கொல்.

Comp. B. I. S. :

‘कुतः कृतघ्नस्य यशः कुतः स्थानं कुतः सुखम् ।

अग्रद्वेयः कृतघ्नो हि कृतघ्ने नास्ति निष्कृतिः ॥

How can “the destroyer of the thing done” obtain glory, station, or comfort? Un-trustworthy is he, for him is no expiation.’]

கொலை, murder, 81, 331.

கொலைஞர், murderers, 331.

K. கோறல் = கொல்லுதல், killing. [So சேறல், கோடல்.]

[N.M.K. 92 :

‘. . . . கரப்பினுள்

கொன்றான் மேலிற்குக் கொலை,

Murder, though you conceal it, stands over the murderer: *murder will out.*’]

III. An expletive, emphasizing a statement, or a question := ‘I pray, I wonder, now,’ 36, 41, 48, 49, 58, = உ, 267. கொல்லோ, 298, 385, 394.

கொல்லை. [The idea is ‘retired nook.’ Comp. m. *kolli* and c. *kolli, gollu.*]

= புணம், நினைப்புணம், backyard, croft, 178, 283.

‘பலவயல்கள் சேர்ந்ததொருநிலம்’ = a farm.

கொழி KOR1, v. (§ 64) sift; examine, 319. [Comp. கழ்.]

கொழ் KOR, plumpness, luxuriance. v. (§ 64) wax fat ; prosper, 96.

கொழுவு = மூளை, fat, 46. [Comp. குழ. C. *kobbu, korbu.* M.]

கொள் KOL, receive. [கோள், கோ, கொண்ட். T. KON, KŌ, KU. Comp. கொடு. M. ; c.]

I. கொள், v. [§ 56 (III)].

(I.) Take hold of, receive, get, buy, 21, 24, 106, 118, 120, 153, 236, 253, 260, 305, 387.

(II.) Take possession of, use, maintain, practise, 3, 18, 25, 35, 136, 143, 364, 377. கொண்டு = with, by means of.

(III.) Seize, hold fast, carry off, 148, 156, 330.

(IV.) Hold, contain, 191, 394. [Comp. குளம்.]

(V.) Marry, 3, 364. கொண்டார், a husband = கொண்டவன், 363.

(VI.) Hold in estimation, 25, 48, 72, 133, 165 [see கோள்], 379.

[For கொள் in the sense of ‘accept, receive,’ see T. 82 :

‘பாய்ந்தெழுந்து கொள்ளாருட் கொள்ளாத கூறமை,

The not rising and rushing forward impetuously to say unacceptable things among those who do not esteem us.’]

(VII.) In comp. with a noun. கணங்கொண்டு, in troops, 25, 393. (கொள், G. 153.)
 (VIII.) With ellipsis. = தேடிக்கொண்டு, seeking, 15, 20, 34, 53, 382 (செய்து), 57. =
 undertake, 28, 143.

(IX.) A mere auxiliary [H. B. § 106] 70, 262.

(X.) கொண்டை = உள்ள, 14, 68.

II. கொண்பூ, *n.* cloud, = மேகம், முகில், 8.

III. கொண்டமை, a ground, position taken up, 212.

கொள்|கை, tenet, principle, 141.

IV. கொள்ளு, horse-gram: காணம், *dolichos uniflorus*: of
 two kinds, black and red, 387. [M. H. *kulthi*.]

கொன் = vain, useless: வீண்.

I. *adv.* கொன்னே + வீணாய், in vain, uselessly, gratuitously, 9, 55, 92, 162, 286, 330.

II. *n.* hell, 243.

கொன்னோர், those who inhabit hell; those who are lost: *perditi*.

[‘கொன்னே இருத்தல்குறை (= சம்மர இருப்பது குற்றம்), to remain idle is a fault.’ *Ēl.* 38.]

கோ *kō* [கோன். *M.* See கோல், கொலு. *T.* *kolu* = ‘serve.’
 Comp. *khān*. ‘King’ is from *cyn* = ‘tribe;’ but consider
s. गो].

I. *n.* = அரசன்: king, 81.

II. *v.* (§ 64) string together, 335, [for கோள்.] [C. M. T. *kūr*[*CHU* = கூட்டு.]
 Hence கோதை.

III. கோப்பு (a wallet slung over the shoulder) = உணவு, உணு, ஆற்றணு, கட்டுச்சேற.

பொதிகோறு, provisions, food for a journey, 20, 328.

[√கோ, § 64, string (beads *etc.*)]

Used with தோள். Hence ‘wallet’ is probably the real meaning.

கோங்கு, silk-cotton tree, *Bombax gossypinum*, 223, 400.

கோட்டி *kōḍi*. [Comp. *s.* कुट्ट, कोट्ट, कोण, कूण, and கோணம்.]

I. கோடு, see கொடு.

n. 1. Flexure, plait, fold, 131.

2. Turning: கோடு இல்லை என்றும், death inflexible and cruel, 5.

3. Rounded edge, border, 354, 372. கடற்கோடு, the sea-shore, 263.

4. A branch, flexible twig, small shrub, = கொம்பு, 192, 215.

5. A curved tusk, 358, 376, 378.

II. *v.* (§ 62) bend, diverge from right: கோணு, 124.

Also, in the same sense, கோட்டு: கோட்டிய = கோடிய = வளைந்த, bent, 395.

[‘கோல்கோடியவன், a tyrant.’ *கவித.* i. 10.]

‘நடைதனக்குக் கோடாமொழி வனப்பு,

Strict truthfulness is the beauty of conduct.’ *Ç. P.*]

கோடல், see கோர்.

கோடி. (= anything eminent) [S. कोटि] ten millions, 168.

கோட்டி. [S. गोष्ठि] an assembly, society, 155, 255, 260, 311, 312.

The root idea is 'cattle-stall.' Syn. சபை, or அவை, கூட்டம். See ch. xxxii.

கோத் KŌTH.

கோ|து, v. [கோது, adjust, trick out. M. *kōthu*, 'dress hair'].

கோ|தை = பூமலை [comp. கொத்து and கோ].

I. A flower-wreath. By metonymy, 'a damsel wearing such a wreath.'

கோதாய், 209. கோதையார், 46, 48.

[*Ēl.* 2, பூங்கோதாய். G. 93, thou of the flowery garland.]

கோதையருவி, waterfalls like flower wreaths on the mountain's brow, 71.

II. Refuse, dregs. சக்கை, fault, 106. சாரயில்லாப்பொருள், stalks from which the juice has been expressed. கருப்பஞ் செத்தை, 34.

[*Ji. Chin.* i. 204: 'கோதியல்காமம், faulty lust.' S. कोथ (कुथ).]

III. v. (§ 62) ferment, 47. Perhaps = கொதிந்து.

கோத்திரம் [S. गोत्र] family, race, 242.

Here = 'the lowness of the arrogant upstart's origin.'

கோல் = தண்டு. [From T. KOLU, 'measure; serve.' Comp. கொல் and கோ. M., T., C.]

1. A staff, 11, 13, 14 (with ஊன்று).

கைக்கோல், (her) staff. அம்மனைக்கோல், (her) mother's staff.

கோற்கண்ணர், she who uses a staff for eyes, blind with age, 17.

[Comp. B. I. S. 80, which seems an imitation of 13.]

2. Any stick, 41, 253, 258. தண்டம்.

3. Arrow, 152.

சுட்டுக்கோல், a smith's poker, 208.

கோலம் = அழகு [M., C., T. *kōla*; comp. S. गोल] adornment [lines of paint *etc.*] 43, 397.

கோழி, domestic fowl, 341 [from கொழ், கொழு, or கொழி = the pampered one. C., M. *kōzi*. Tu. *kōri*. T. *kō-ḍi*. S. कुकुद. C. D. G. p. 504. Comp. √கு, கூ, or கோ : குயில், கூவு, கோகம், கோகிலம்].

கோள் KŌL, see கொள்ளு. It is another form of கொள்ளு or கொள்ளல். Vulgarly கோ. So in T. *ko* for *kona*.

I. கோள், infinitive.

கோட்படர = கொள்ளப்படாது, it cannot be carried off, 134.

II. Acquisition.

கொள்ளுதல் = கொள்ளல் = கோடல் = கோர், the incurring of, 77, 101, 220, 324. [See G. 37.]

III. கோள், n. = holding.

1. Contents: 'a tank that holds little,' 191. [In C. குளம் is *kōla*, 'the holder,' from KOL. There is a play on the word.]

2. Estimation: மதிப்பு, 165; கோட்பாடு.

3. Quality (good) : குணம், தன்மை, 18.

4. Opportunity to seize, 331.

5. Enclosure, precincts : சுற்றுக்கோள், 96.

[T. 12 : 'கோளானன் என்பான் மறவாதான்,

He may be styled a man of *comprehension* who forgets not!']

கெளவு, ௮. (§ 62) seize, clutch, 70. Often கவவு. [Comp. கவச். S. ग्रह्.]

ச சA.

K. சகடம், cart : வண்டி, 2. [S. शकट. சகடை, சரடு. சாகாடு is another variant.]
சகடக்கால், a cart-wheel.

[B. I. S. 5710 :

‘रथः शरीरं पुरुषस्य दृष्टम् ।

Man's body appears as a chariot.’]

சக்கரம் = a wheel. [S. चक्रम्.]

சக்கர as adj. = kingly, 346.

சத்தம், either S. शब्दम्, word, grammar ; or समन्, seven.

The science of grammar (or the seven sciences), 52.

சந்தனம், sandal-tree : *santalum album*, 180, 234. [S. चन्दन.]

சாமிடி சாமர (§ 64) = நாணு, suffer shame or distress. [? s. சம.]

Nig. சமத்தலேவருத்த நாணம்.

சமத்தலேவருத்த நாணம், have felt humiliated [G. 83] 316.

சமத்தலே = தாழ்வு, something to be ashamed of, 72.

சலம் [S. छल] trickery, 188.

சலவார், tricksters, 188. [T. 51.]

[T. 50 : ‘சலமொழிமாதர், men of deceitful words.’]

சா சA. [Comp. சாய். S. ज्या, सो, सित; छि. T. CHA, CHĀ. C.

SĀ, *sattu*. M. CHĀ, *chattu*. TU. SAI. See சாயம், சவம்.]

சா, ௮. die (§ 58. சா-கிறேன், செத்தேன், சா-வேன், சா-க,

சாவ, சா) 24 [157 from சாய்] 219, 281, 295.

சாயினும் = செத்தாலும் [T. 27]. சாநர் (சாய்), 92.

சாக்காடு = மரணம், சாவு, death, 52. [காடு an affix.]

சாக்காடு = வண்டி, இரதம், 48. See சகடம்.

சாந்த, சாந்தம் [Tadbh. of சந்தனம். Comp. also शान्त] fragrant unguents, 48, 126,

389, 397.

சாய் ÇĀY, *lean, fall, die.*

I. சாய், *v.* [§ 57. Comp. சா and சாஃ. C. CHĀ|CHU. M. T. CHĀGU, SĀGU] 157, 184, 295.

II. *n.* கோரை, grass, 389.

III. சாய்|ல் [comp. S. छाया. M.] reflected image, form, beauty, dignity, excellence, 142, 340.

சார் சĀR. [Comp. சேர், சாய்.]

சார் (சாரு, § 57) join, be close to, rely on, be dependent on, 124, 171, 175, 177, 178, 245, 309, 327.

In 126 சார்ந்தாய், 'thou hast relied upon.' This is then taken as a noun, and declined: சார்ந்தாய்க்கு, 'to thee who hast relied upon.'

And in voc. சார்ந்தோய்! O thou *etc.*!

சார்ந்தாரீ, those thou hast relied upon.

[N.B. 1. Almost any form of the finite verb may thus be used as a noun.

2. The context alone decides whether the form is to be taken in an active or a passive sense.]

சார்வு, that on which one relies, 182. = சார்வு, ஆதரவு.

சாரல், the side and slopes of a mountain range, 127, 234. [M.]

சால் ÇĀL, *abundance.* [M., T. CHĀL. Comp. s. जल्.]

I. சால், *v.* abound [§ 56 (III)].

தோற்றஞ் சான் ஞாயிறு, 7. The sun so gorgeous in his appearing, 140.

சால், 49 and 318. சாலவும், (*adv.*) much, 243.

[சால்பு, excellence. *Ēl.* 6: 'சாறுய் பிறநூலின் சால்பு, he will fully possess the virtues of every system.']

K. II. சான்றவர், சான்றோர், the excellent: மேன்மக்கள், ch. xvi, 41, 58, 68, 126, 133, 151, 153, 356, 357, 368.

In 100 சான்றோர் may be (1) subject to சொத்தாரீ; or (2) subject to என: சான்றோரால்; or (3) for சான்றோர்க்கு.

சான்றன்மை [see ஆள்], excellence, 126, 142, 179. [Comp. S. सान्द्र. M. *sāndra.*]

சாறு ÇĀRRU.

சாற்று, *v.* (§ 62) [M. *chāttu.* Comp. சாட்டு, சாத்து] announce, 25, 49.

[The idea is (?) பறை சாற்று, strike the drum. An imitative word. Or √SĀL = சொல் (so சொற்று).]

சாறு = juice, 34. [s. सारम्.]

சி ÇI = *small.* [M. CHI|NNA, CHI|RRU, CHE|RRU, CHI|LA, CHI|L. T. CH|INNA, CHI|RI, CHI|RU, KINDA, KON. C. KI|RRU, CHI|KKA, KE|LA; CHI|RRU; KIR. TU. KI|NI. Comp. குறு; also கிழ், கிழ். S. किम्, छिन्न, कण.]

I. சில, சிறு, சின் [opp. பல், பற், பன்].

சில, some, but a few, 135, 154, 204.

சிலர், some, a few, few, only a few, 113, 185.

II. சிறு (§ 131. f), சிறுறு, சிறிய, சின்ன [opp. பெரு], *adj.* 24, 170, 237, 303, 395. = புல்.

சிறுநோக்கு, a glance of contempt: ஆலநியமாய்ப்பாந்தல, 298.

சிறியவர், mean, low people, 149, 166, 353. சிறியார், 85, 125, 177, 186.

சிறுமை, 177, 183, 187. [T. 14.] இசைந்தசிறுமை = natural meanness.

சிறுது, a little thing, 38, 99; a little while, 359.

சிறுகாலம், early, betimes, 35, 110, 328, 363. சிறுநீர்வினா = புல்லநீர்வினா, 329.

சிறுநீர்வினா, 81, 204, 272. சின்மொழி, gentle speech, 362.

III. சிறு|கு, *v.* (§ 62) grow less, 110.

IV. சிறை, (1) captivity, 222. [Comp. செறி.] (2) room: அறை, 147.

[‘சிறியவன் செல்வம்போற் சேர்ந்தார்க்கு கிழலின்றி, affording no shade to those who draw near—like the mean man’s wealth.’ சுவீத. i. 10. Comp. 202.]

சிகை = உண்டிச்சிகை, course at a meal, 1, 18. [s. சிக்ய.]

சிறு ÇITH.

சிறார், *v.* (§ 57) diffuse, spread.

சிறர் அரிக்கண், eye suffused with red, 394. [G. 153.]

[From *n.* சிறர். Comp. சிறறு, சிறை, சிறு. M. CHIDAR = dust. S. சிஹ்.]

சிறல், சிறுலை = செல், ஈசெல், white ant: கறையான், 147,

197. [✓சிறை. M. *chidal.* c. *gedalu.* T. *cheda,* *chada.* s. சித, white; சிதா.]

சிறை, *v.* (§§ 57, 64) destroy, 179, 225.

சிறைத்து, degenerating, losing their moral sense, 156. Perverting, 71. (Or = சிறைய, so that others may be injured; injurious words, curses.) [S. சிஹ். Comp. செட்சிறை. T. *chūu.*]

சின்தி: நினை, *v.* (§ 64) think of, 329. [s. சிந், சிந்.]

சிரல், the kingfisher, சிச்சிலி, 395.

சிரி, *v.* (§ 64) grin, 49, 50. [M., c., T. KĒR.]

சில்லை from சில், an utterly worthless woman, 377. [c.]

சிவல் = கவுதாரி, a partridge := the red one, 122. [✓சிவ, செ.]

சிறு ÇIRR. [Comp. சிர். s. சிர். M.]

I. சிறு, *v.* (§ 66) abound, 104, 232, 285, 356.

II. சிறப்பு, *n.* politeness, courtesy, 159. Excellence; splendour; renown, 134, 139, 195, 252, 290.

தண்டாச் சிறப்பிற்றம் இன் உயிரை, their pleasant lives, possessed of (இன்) unfailling worth, 62.

சிறகு [comp. இறகு] wing, 41. [M. c., T. *rekka*. Comp. s. சிர.]

சிறியவர், சிறை, சின், see சி.

K. சினம் = கோபம், anger, ch. vii, 68, 178: குரோதம், கதம், வெகுளி. [M. CHIN|AM. C. KIN|ISU. T. KIN|KA.]

சீர் சீர். [Comp. சிற. s. சி. M.]

சீர், *n.* position, dignity, 176, 232, 242. Excellence, 226, 316, 352. Virtuous conduct, நல்லொழுக்கம், 68.

சீர்மை = சிறப்பு, position, dignity, 176.

சீரியார் = மேலோர், 232.

அச்சீர், so, with such attention, 345.

[*Mñ.* :

‘சீரியர் கெட்டாலுஞ் சீரியர் சீரியரே;

ஆல்லாதார் கெட்டால் ஆன் கென்னாகும்?—சீரிய

பொன்னின் குடம் உடைந்தார் பொன்னாகும்! என்னாகும்

மண்ணின் குடம் உடைந்தக் கால்?

When men of real worth suffer reverses, the really worthy are really worthy still; when those not so are thus reduced what is there left? If a pot made of gold be broken, the gold remains! If a pot made of earth be broken, what is there left?]

சீலம், ‘good conduct,’ p. 34 note [S. சீல], is not used in K. or in this work, though a technical term in the Jain system for நல்லொழுக்கம். See Ji. Chin. xiii. 220-224.

சுட (சூட) ÇUD. [M. CHUD. T. CHÜD. Comp. s. சூடி.]

I. சுடு, *v.* (§ 68) burn, 63, 89, 90, 124, 129, 224, 310.

சுடுகாடு = இடுகாடு: சுடலை: மயானம், burning ground, 121.

II. சுடர் = (1) சூரியன், (2) ஒளி, 189, 394, 398. [Comp. s. சூர்.]

[Ji. Chin. i. 260: ‘படுவெஞ்சுடரின் ஆண்டகை ஆவீந்தான்,

Like the setting sun the hero sank into darkness.’]

III. சுட்டுக்கோல், a poker, 208. [See சூடு. T. sūpu.]

சூ, *v.* [§ 66. S. சூ. M. T. *mō-chu*] bear, carry, 24.

சூ, *v.* [§ 66. S. சூ. Comp. சொரி, சேர். M.] gush forth, yield.

சூம்பு, a beetle, bee, 122. [S. சூரமி?]

சுரம் = சுடுகாடு = burning ground, 5.

The meaning of சுரம் is 'a path through the பரலகிலம், or arid jungle, desert land.' [M. *churam*.] In Niganḍu : சுரமுநெறிகாண்மார்க்கம்.

The following fine passage, சலித். i. 10, illustrates it :

‘வறியவன் இளைமைபோல் வாடிய சிணியவாய்ச்சி ;
 சிறியவன் செல்வம்போற் சேர்க்க்தார்க்கு நிழலின்றி ;
 யார்கண்ணும் இகத்துசெய் நிசைகெட்டான் இறுதிபோல்
 வேரோடு யரம்பெம்ப விரிகதிர் தெறுதலின் ;
 அலைவுற்றுக் குடிக்கவ ஆற்றிற் பொருள்வெகிசிக
 கொலை ஆஞ்சா வினைவராற் கோல்கோடி யவனிழல்
 உலகு போல் உலறிய உயர்மர வெஞ்சுரம் :

The parched *desert path* (சுரம்) abounding in lofty trees, which were

- (1) full of withered offshoots,—like the poor man's youth ;
- (2) that afforded no shade to those that drew near,—like the mean man's wealth ;
- (3) that were perishing root and trunk, dried up by stroke of the sun's rays,—like the end of him who sins against his neighbour and dies to fame ;
- (4) that were blasted,—like the world, when under the shadow of a tyrant-lord, who extorts money unjustly, with the aid of ministers that shrink not from murder, while oppressed subjects cry out.'

I take it to be for ஸ்வலம் [S. **சுல**] = 'the blazing region.' It has many other meanings, answering to S. **சுர**, **சுர**, etc.

சுரை [S. **சுரா**].

1. Toddy. 2. A bottle-shaped gourd, pumpkin. [M. *chura*.]

பேய்ச்சுரை, a very bitter gourd : *Cucumis Colocynthis*, 116, 315.

சுவர்க்கம் [S. **சுரம்**] paradise, 243.

சுவை = உருசி, இரசம், flavour ; sweetness, 1. [Comp. S. **சுடி**, **சுடி**. Gr. ἡδ-*h-s*. Lat. *sua-v-is*, savour. M. *chuvu*. T. *chavi*.]

With இன், 156 ; with தீம், 244, 321.

Spelt செவ்வி, 322.

['பால் சுவையிற் குன்றது, milk loses nothing of its sweetness.' *Mū.*]

சுற்ற **ÇURR**. [Imitative like *whirl*. Comp. சூழ், சுருள். M., T., c., tu. *suttu*.]

K. 1. சுற்று, *v*. (§ 62) surround, gird, 281.

2. சுற்று, *n*. circuit, limit, 96.

3. சுற்றம், kindred. [T. *chuttamu*.]

சுற்றத்தார் = உறவினர், கேள், கேளிரர், கிளைகள், கிளைஞர்,
 தமர், 25.

சுற்றநதழால், ch. xxi.

சுனை, *v*. (§ 64) = தினவுதின், tingle, itch : சொறி, 313, 335.

[This is properly சுனை. S. **சுடி**. In M. *CHUNE*|*KKA* = to be acrid ; *CHUNE*|*KKA* = to be irritable. Another reading is துனைத்த.]

சூட் CŪD.

- I. சூடு, *v.* [comp. சூழ், சுற்று. So சூட்டி = மாலை. *s.* சூர. *M.*; *A. C.*] = முடி, அணி (§ 62) wear as a wreath, put on flowers, *etc.*

பூச்சூடி, having put on a garland of flowers, 43.

சூடிப்ப, a flower fit to be worn, 262.

II. சூடு, brand, scar [சூடு, burn], 186.

Some commentators say சூடு = திமில், 'hump: the hump of a white bullock.' But there seems to be no authority for this use of the word; and the glaring ugliness of a branded mark on the exquisitely white sleek skin of a southern bullock is easily understood.

சூத்திரம் = நூல், பனுவல் [S. சூத். See *Nannūl*] doctrine, rule, formula, aphorism, 314.

சூல் CŪL.

- சூல், *v.* [§ 56 (III), சூன்றினேன், சூலுவேன், சூல] scoop out, 44. = தோண்டி, எடு; சூப்பி. [S. சூப். *M.*]

சூழ் CŪR. [Comp. சுற்று. *M.* T. CHŪ|ḌA, inf. = 'to see.']

சூழு, *v.* (§ 57) 1. surround, 230 (G. 153), 264, 392.

2. Deliberate, debate, hesitate, 55.

செ CE. [T. ERA = red = செ; KEM, chem, chenna. *c.* chen, chan, chem, chey, chay, say, sey, kem. *M.* chem.]

செம், செ, செவ், செய், சேய், சி, சிவ has the idea of

(1) *Red, bright yellow, golden; met. fiery.*

(2) *Right, good.* [S. சீ.]

செங்கண், bright, glowing eyes, 373. செந்தீ, red, hot, glowing fire, 90.

செக்கர், ruddy colour, 397.

செந்நெல், 269, 367. So சென்கொள்ளு, red or golden, 387.

செந்நெறி, 378. செம்மை, rectitude, 85; excellence, 294.

செம்மா, *v.* (in loco) exult, 331. செம்புனல், the fresh, pure flood, 222.

செம்பொறி, red spots, 283.

செங்கோடு [see கோடு]. Here செம் = 'perpendicular, sheer,' 372.

செவ்வியர், the good, 322. செவ்வி for கைவ, 322.

செவ்வன், directly, 148. (செவ்வையாக.)

செய்யாரா = நல்லார், இலக்குமி, the goddess of prosperity; [N. M. K. p. 3.]

சேமா, a bull: எருது, 377.

செதும்பு [see சிதும்பு, சிதை. S. சித், சீத] = அசும்பு, வழுக்குநிலம், marshy, boggy soil, 128.

[In *Kalit.* 48: 'இன்னுரைச் செதும்பாற்றஞ்செவ்வி,
The season when the foaming mountain torrent raves!' செதும்பு = அருவி.]

செ|கு, *v.* (§ 64) = அழி, kill, 220. [Comp. S. छद्. கெடு. T. *chēqu.*]

செங்கோடு, a precipitous mountain. See செ and கோடு, 372.

செக்கு, *n.* an oil-press, 374. [A Tadbhava of S. चक्र. M., C.]

செத், see சா.

செப்படி, a casket, 126.

[From செம்பு = 'copper' (தாம்பிரம்), itself from செம் = red, as இரும்பு from இரும், black. M.]

செம்மர, *v.* (§ 56 [1]) [comp. ஏ|மர, இறு|மர; and செ] exult, 331. செம்மாப்பு = இறுமாப்பு, exultation, 50.

செய் ÇEY.

செய், *v.* [comp. பண். M. In T. CHĒ (CHE|YU). Comp. Tamil கை with T. *cheyyi* and c. *kai*. s. कृ, कर. See c. D. G. pp. 468, 469] do, perform, 4, 7, 19, 26, 37, 52, 67, 97, 147, 153, 185, 250, 272, 358; make into, 103, 192; acquire, merit, 9, 134; profit, be of use, 393; help, give, 309.

As auxiliary forming verbs from nouns :

சிறைசெய், confine, 222. செயற்பால, what should be done, 147, 153, 185.

செய்(க்)நன்றி, a benefit conferred, 111. செய்விறை = கர்மம், a man's actual deeds, 120.

செய்கை, work = (roofing *etc.*), 127, 147. வேலைப் பட்டுகள் கட்டடக்கள்.

செய்தி, deed, 246. [Either செய்தியார், 'those whose deeds are good and consistent;' or செய்து + யார். G. 24.]

செய்குற, that doeth not, 362. [See உறு.]

செய்துகாம் (= நாம் செய்தும், we will do), 235 [G. 83. Comp. T. *çētumu*].

செய்கலாச், they do not, 295.

செய்யாத = செய்யாதவைகளை, 235; செய்வதற்கியலாதவை (G. 95).

செயினும், though men do, 69. செய்யாமை, 246.

K. செயிர் [comp. சீறு, செறு] = குற்றம்; கோபம், wrath, eager worldliness, 50.

செயிர் வேழம், a fierce elephant, 358.

[Nig. செயிர் என்ப சினக் குற்றப்பேர்.]

செய் = வயல், field, rice-field, 218. [T. CHE|NU. M. Comp. சே|று, நன்செய், புன்செய்.]

செருப்பு, leathern sandal, 347. [S. चर्म.]

செல் ÇEL. [Comp. s. चल्, चर्. T. *jaru-gu*, *chel*, *sel*, *chanu*.
C. CHEL. M. *chel-ga*.]

1. செல், *v.* (செல்லு, § 70).

Go : போ, 1, 15, 51, 85, 120, 230 (செல்க, may I go! G. 85) 238, 263, 400; pass away, 4, 32; go forth, 24, 179, 259, 268; march by, 3; gain acceptance, 115, 313; reach to, affect, 178; accompany, associate with, 159, 169; approach, 296, 325.

With ஆறு, go along, 5.

செல்லாமை = வறமை; ஈடேறமை, inability through poverty, 148.

செல்லிடம், when things go well; செல்லாஇடம், when things go ill, 149.

செல்வுழி, a path; destined goal: கதி, 8, 154, 230, 238, 328.

செல்சுடர், the setting sun, 394.

செலிய (G. 85) 'in order to go,' here = 'as about to go,' 399.

சேறல் for செல்லுதல் [comp. கோறல், கோடல்] = செல் + தல் and எ lengthened as a compensation, 249.

Compounds: எதிர்செலவு, in the opposite direction, 211.

எதிர்செலவு, a courteous advance to meet any one, 143. [See வழிச்செலவு. T. 2.]

தலைச்செல், advance against, 241.

யின்செல், wait upon, follow, serve, 160, 292, 365.

II. செல்வம். [C. *chel-avv* (*chal, chan*) = 'beauty;' and so T., M.]

Wealth = ஐசுவரியம், தனம், பொருள், சம்பத்து, 1, 2, 8, 53, 93, 119, 170, 185, 251, 261, 267, 272, 274.

செல்வர், happy, prosperous, wealthy persons, 8, 115, 170, 270, 277, 296, 368.

செல்வம்பெரிதடையார், those who own wealth largely, 262, 263.

செல்வநிலையாமை, ch. i. நன்றியில்செல்வம், ch. xxvii.

விழுச்செல்வம், 269. சக்கரச்செல்வம், 346.

செவி ÇEVI = காது [C. KIVI (KIMI). T. CHEVI. M. TU. KEBI.

s. ஈவு] ear, 59, 257.

செவிகொடு, give ear, 322.

செவிடு, deafness, 158. [K. KIVA|ḍU; comp. குரு|டு. T.

CHEV-UḍU, CHEM|UḍU.]

செவ்வன், see செ.

செவ்வி for சவை, 322.

செழ் ÇER.

செழ், செழு, செழும்தம், செழிய, rich, fertile, luxuriant, 352, 367. [Comp. சிற, சீர், செ. A. M. Comp. also செல்வம்.]

செற் ÇERR. [M. CHER|I. Comp. சேர்.]

I. செறி, v. (§ 57) become dense; stick close to, cling to, be attached to, 13, 289, 380.

[செறித்தவர்கள், intimate friends.]

II. செறிவு, n. self-restraint: அடக்கம், 312.

But செறிவு in T. 95 = approach; confidence (?). [Comp. *Nīti*. 99.]

III. செறி, *v.* (§ 64) = சுட்டு, fasten on ; cling to ; hoard, 304, 312, 358.

[In 312 commentators disagree : (1) பிறரைச்சேர்க்கிற; (2) கோபிக்கும் (செறு); (3) *insist upon*.]

செறிப்பு, fastening ; enclosure ; shelter, 231.

K. IV. செறு, *v.* (§ 68) afflict, restrain.

செற்றும், though they afflict (*வருத்தியும், ஒடுக்கியும்*), 222.

செற்றூர், enemies, 178.

v. செறு, be wrath with [§§ 64 and 56 (II)]: செறுத்து, 4.

செறின், 134, 164, 304.

[‘ வரைவின்றிச் செறும்பொழுதில், when they are inordinately wrath.’ கவித். i. 8.]

[செற்றம் = wrath.] [Comp. செயிர், சினம். Another form of சேறு. M. CHERRU.]

சென்னி, head: தலை, முடி. (p. I.) [M., T. *chempa*.

c. *kenne*. Comp. s. कर्ण.]

சே, see செ.

சே \bar{c} Ē = height. [Comp. சேய். M. = breadth etc.]

I. சேய், *n.* remoteness, 30. = நெடுந்தூரம், far off, 263.

[Used as an adverb — ண forms adverbs of place: அவண், இவண், perhaps for கண்.]

II. சேய், distance: தூரம். Opp. to அணி.

சேய்த்து, what is distant, 218.

சேக்கை (? சேர்க்கை) [M. CHEGU = ‘roost.’ A. C. KĒ = ‘lie’] = கூடு, (bird’s) nest, 30.

சேடியர், maids, slaves, wenches, 354. [S. चेट. M., C., T. *chēdiya, chēti*.]

சேதனம் = அறிவு, 106. [S. चेतन, चित्.]

சேர் \bar{c} ĒR. [சார், செறி. M. T. C. TU. Comp. चि, चर्.]

I. சேர்(ரு), *v.* (§ 57) [comp. the synonymes நள், அடை, சார்] join, attach (oneself) to ; (p. I) 55, 93, 179 ; acquire, 40 ; be acquired, fall to the lot of, 82 ; come to, approach, 122, 124, 139, 150, 175, 176, 252, 385.

நல்லினஞ்சேர்தல், ch. xviii. சேராது, it does not approach with hostile intent, 241.

சேர்கலா (+ கு + அல் + ஆ, G. 91) = சேராது, 121.

[சேரி (p. 35 note) = சேர்பு, சேர்வு, ‘village, street, home:’ hence *chēri* or *cherry* in names of places.]

II. சேர், *v.* (§ 56 III) gather, collect.

In 319 சேர்க்கும் = சேரும்.

III. சேர்|ப்பு, a harbour; shore, bank: துறை.

சேர்ப்பன், a chief whose capital was a sea-port: துறைவன். [See 250, and compare நாடன் and வெற்பன்.]

With தண், 73, 97, 98, 107, 108, 138, 146, 166, 194, 227, 242, 245, 246, 349; except in 117, 168, 336.

IV. சே|வல் [சே, செ, 'red,' or 'male'] a cock, 48. [M., c. Comp. √kE, *kēvu*.]

Nig. சேவலேகாவலோடு சேறுபுள்ளன் மும்பேரே.

V. சே|று, I. sweetness, 106. [For சாறு = சாரம். Comp. s. **अन्तःसारः**.]

2. Mud; wet soil, 231.

[M. Comp. C. *kesaru*. Syn. in Tamil சேவல், சகதி, சிறுமியம், செறுக்கு, செறும்பு, செயல், செய்யல், சேய்தகம். See Kittel *in loc.* T. *jirugu*.]

Nig. சேறென்பகும்பிசாரர் தித்திப்பு விழவுகன்னே.

சேனை = தானை, படை, an army, 3. [s. **शेनाः**.]

சேறல், see செல்.

K. சொல் **COL** = *word*. [M. CHOL. Old c. SOL. Comp. s. **खन्, खर, सुरः**.]

Nig. சொல் உரை கீர்த்தி நெல்லரம்.

I. சொல், *n.* a word: உரை, மொழி, வார்த்தை, பேச்சு, ஓசை, 13, 63, 100, 115, 119 (may be நிந்தை or புகழ்: comp. வசை from **वचस्**), 253, 334.

கடுஞ்சொல், 73. இன்சொல், 73. இன்னஞ்சொல், 66. சொற்பழி, blame, 297.

சொன்னூனம், words of wisdom, 311. மிகுதிச்சொல், 346.

[Words to be avoided are (1) பயனில்சொல் (**असम्प्रलापं**), *useless words*; (2) இன்னஞ்சொல் (**पारुष्यं**), *harsh words*; (3) புறக்கூற்று (**पैशुन्यं**), *slandorous words*; and (4) பொய் (**अनृतं**), *false words*. See K. x, xix, xx.]

II. சொல்(று), *v.* (§ 70) say, utter: உரை, 63, 64, 70, 73, 256, 346.

சொல்|லாமை, 145 (§ 154).

சொல்|லிய = சொன்ன, 64, 70, 72.

In 313 there are two readings: சொற்றற்று and சொற்றற்றல், see தாற்று. சொற்று may = சொல்லி, from an old past tense சொற்றேன் = சொன்னேன்.

[‘. . . சொல்லின்

ஆரில் அகற்றுக் கேள்வியார் நட்பு’

Friendship with those whose learning banishes faults in use of words.’ T. 1.

‘சொல்வென்றி, a victory in argument.’ T. 17.]

சோதிடம், astrology, 52. [s. **ज्योतिषं**.]

சோர் ḍOR [s. ஶ and சூ. Comp. சரி, சொரி. M., C. SOR] v.
(§ 60) for சொரி, flow down, slip, let slip, omit.

சோரினும், though it trickle in, 383; totter, 13:
தள்ளாடு, forget, 311.

சோர்|வு (for சொரிவு) = மறதி, remissness, negligence,
145, 256. = தளர்ச்சி, பொச்சாப்பு.

சோலை = பூங்கா [comp. சாலை; s. சாலா. M.] a grove,
17, 234.

சோறு = சாதம், அன்னம், boiled rice, 200, 217, 293.
[= anything soft: comp. சேறு, சொன்றி. M. C. sōru = 'tender.']

ஞ ÑA = ந.

ஞாயிறு, n. = நாயிறு, the sun, 7. [M. A. C. nēsaru.]
[Comp. B. I. S. 1204:

‘आयुषः खण्डमादाय रविरस्तं गमिष्यति ।

When the sun sets it takes away a portion of life.’ See also K. 334.]

ஞாலம் [from ஞால், hang, = நாலம். C. jōL. M. NĀLU]
earth, world, = பூமி, 72, 148, 296.

ஞானம் (ज्ञान), knowledge: அறிவு, 116, 308 (see மெய்,
அஞ்-, கை, சொல்).

ஞான்று = பொழுது.

எஞ்ஞான்றும் = always, ever, 14, 216, 256, 385.

[Comp. நாள் + இன்று + அன்று + என்று. M. nēnnu.]

ஞெமிர், v. (§ 64) compress, bruise, 237. [Comp. நெரி,
நெருங்கு.]

த TA.

1. த represents S. त, घ, द, ध.

2. த is used for S. स्, श; as in மனது = मनस्, திரு = श्री.

3. த is the middle particle or sign of past time; II. B. § 15. Changing into த்த்,
ந்த், த், ட், and ன்.

4. த், து is the termination of neuter singular (ஒன்றன்பால்): அது, செய்வது. Comp. S.
तद्. Lat. illud. Gr. τὸ. Goth. thata. A. Sax. that.

5. து (தது) forms neuter nouns : கை|த்து, உடை|த்து, 19, 126.

து is also a formative : எய்து; and தது of causal verbs, எடத்து (§ 160).

6. தி forms nouns : செய்-தி; and is an inflexion of 2nd pers. sing., G. 83, 84. உண்டி = உண் + தி.

தக் TAG. [With idea of *contact, order, fitness*. M., C., T. Compare with தங்கு (*tango, ταν, स्यात्*), தாக்கு, தாங்கு, தகரு, தகை; T. *tagalu*.]

தகு, *v.* (§ 157) fit, be becoming.

தகல், fitness, 167. தகவு, worth, 241.

தருவது, a befitting thing, 223, 226.

தக்க with verbal roots: 'things *blameable, despicable, worthy of . . .*' [G. 153] 47, 92, 102 (for வீழும், *Nannūl*, 224), 228, 251 (அவரவ), 302, 316, 361.

தக்கார், the worthy, 38, 80, 112, 220, 250, 259, 327.

தக்கவால்லார், the unworthy, 112. வியத்தக்கார், he is a wonderful person, 325.

தகுதி, a fitting, worthy course, 72. தகை = தன்மை.

சிறுதகைமை, humility, 170. தகைமை for தருமை.

அன்னதகைத்தே, it is of just such a nature, 101, 138, 192, 211, 269.

தகடு = தட்டு, leaf, 266; outer petal := புறவிதழ். [M. *tagidu* = 'thin leaf of metal.' Comp. c. *tagahu*. T.]

தகர் TAG|AR [S. तक्. Comp. தகு, தாக்கு.]

I. தகர், *v.* (தகரு, § 57) be broken, shattered, 156, 257.

தலைதகர்ந்து, having its point broken, or blunted.

II. *n.* a ram: *the shatterer*, 376, 378. [C. M. T.]

தக்கோலம், *Clerodendrum inerme*, 43. See Gund. Mal. 'aromatic berries.' In T., C., M. S. कङ्कोल and तङ्कोल, *Pimenta acris*.

Some say தக்கோலம் = அடைகாய், i. e. *betel leaves and areca nut*, so commonly chewed. Another says, பஞ்சவாசத்தி வென்று, 'one of the five fragrant aromatics:' *illicium anisatum*.

தங் TAŅG. [Root TAG, தக் with inserted nasal, as in Latin *frag* and *frang*. T. *takku*, 'remain.' c. *taŅgu*. M. *tañnu*, *tañju*.]

தங்கு, *v.* (§ 62) abide, be stable, 88, 246, 365.

தட் TAD [S. तट्].

I. தடம் [comp. தடு. T., C., M. *tada*].

As *adj.* தட, broad, full, swelling, 116, 378.

II. தட்டு, *n.* a flat plate. [Comp. தகடு. c. *taṭṭe*.]

III. தட்டு, *v.* (§ 62) tap, strike, 355. [C., T., M.]

IV. தடுமாறு, be perplexed. [? From தடம் + மாறு.]

தடுமாறும் = புடைபெயர்கின்ற, that moves rapidly, 191.

தடுமாற்றம், perplexity, confusion, bewilderment, 27, 33, 140. See மம்ம். [T. *taḍabaṭṭu*, *tadamāṭṭu*. C. *tada*.]

v. தடி, flesh, = உன், மாமிசம், தசை, சதை, 46.

[The meaning is, 'what is தடம், stout; robustness; ' hence 'staff, body; ' and 'flesh.' M., C., T.]

தண் TAN. [M. c. Hind. *ṭhaṇḍ*. Comp. T. *tani-yu*.]

1. தண் = குளிர்ந்த, cool (சேர்ப்பு) 73, 97, 98, 138, 166, 194, 227, 242, 249, 391.

(கோது) 209, (புற்கை) 210, (வயல், சாந்து) 389.

தண்ணீர் (கீர்), 139. [Some read தண்ணீர் for தெண்ணீர் in 150.]

II. தணி, v. (§ 57) be relieved, grow cool: ஆறு, 68.

v. (§ 64) cause to abate, or diminish, 104, 340, 369.

[‘ இவ்வோர்புகைகண் ஈகையிறணிக்க,]

To relieve by gifts the suffering of the destitute.’ *Kalit.* 47.]

III. தண்ணம் [an imitative word. c. *daṇa-daṇa*] ‘drum with one head,’ used at funerals: சாப்பறை, 6. Comp. 24, 25. = தண்ணுமை.

[Ji. Chin. i. 263 :

‘ செந்நீகருந்துய நிற்குமுல்யாழ்

தேந்தேம் என்னுமணிமுழவமுழம்

தந்தாங்கியயார் மேல்விரல்கடண்டத்

தாந்தாம் என்றிருக்குத் தண்ணுமைகலும்.

They bring sweet-voiced flutes with black holes burnt with red fire, and lute, and jewelled tambour that sounds Tēm Tēm; and while youths touch these with their fingers, drums wail out Tām Tām.]

தண்டு, I. n. = கோல், staff, 14. [s. *दण्ड*; but comp. தட, தடி, தடு.]

2. v. (§ 62) separate: பிரி.

தண்டாசிறப்பின், endowed with inalienable excellence, 62; live apart, mope, 324.

தந்தை, father: எந்தை, தகப்பன், பிதா, 197, 237, 253, 367.

[T. *taṇḍri*. M. *tanda*. c. *tande*. Comp. c. D. G. p. 293;

but also s. *तन*, *तान*. See Kittel.]

தம், தமர், see தான். (G. 108.)

தய TAYA.

தயங்கு, v. (§ 62) shine; wave; hang: தளம்பு. [Comp.

இயங்கு, இலங்கு, and s. *दय*, *दी*; and *dangle*.]

தயங்குநீர், clear water, 210.

தயங்க = அசைந்து தோன்ற, appear dangling, 16.

தயிர், curdled milk, 116. [M. s. दधि.]

தருமம் [s. धर्म] charity : அறம், 250.

The use of this word is a mark of later date.

தரை [s. धरा] the earth, a land, 200. See முத்தரையர்.

தல் added to verbal stems. G. 94.

தல் TAL, place.

தலை [as நிலை from நில், and கலை from கல். M., T., C., tu. tare. In some uses it is akin to s. स्थल, तल, दल].

1. Place : இடம். And so as a postposition of 7th case. G. 63.

[Ji. Chin. i. 232 : 'நிலத்தலைத்திருவன்னள், she who is like Lakshmi upon earth.']

தலைவரு, 57, 79, 141, 198 : சேர், சேர், come upon. தலைச்செல், attack, 241.

தலைக்கூடு, join, come into association with, 162.

தலைப்படு = attain unto, advance, rise, 139, 160, 272, 291.

2. Head, 14, 21, 43, 61, 87, 375.

இடுதலை, வெண்டலை, see இடு, வெள், 49, 50.

3. What is chief; highest, best [S. उच्चम्] 52, 53, 133, 216, 248, 275, 297, 366 (= the first-class men, 'head-men'), 298, 365.

தலைமக்கள், 205. தலைவன் = நாயகன், இறைவன், பதி, 3.

தலைக்கண், topmost place, 368.

4. The extreme point, top, 257.

இருதலையும், both extremes, 114. ஒருதலையா, persistently and exclusively, 160.

[‘ ஒருதலையான் வந்துற உம்மடும் புணர்ந்தார்க்

இருதலையும் இன்னுப் பிரிவும் . . .

Old age that *steadily* draws on, and separation of lovers bitter to *both parties*.’ T. 18.]

K. தவ் TAV, fail. [Comp. s. दम्.]

I. தவு, fail, perish : தவல், 137. = சவறல். [C.]

II. தவ|று, n. [comp. தவு, தவல், தடி, தப்பு, தப்பிதம், தவிர். C. *tavir*. T. *dabbaru*].

தவற்றினால், on account of their faults, 69; failure, 31; குறைவு, deficiency, 191; fault, 302, 364.

III. தவ|ழ், v. (§ 57) creep, crawl; traverse, 142 : உலவு.

K. தவம் [தபம், தபசு. s. तपस्] penance, 31, 51, 195, 333, 365.

தவசி, an ascetic, 99.

தழ் TAR.

I. தழு|வு, v. (§ 62) [C. *tarkey*, *tabbu*. M. *tarugu*] embrace, enfold, 285.

தழால் for தழுவுதல், the support of, ch. xxi.

II. தழ்|ங்கு = முழ்|ங்கு, *v.* (§ 62) roar [an imitative word, s. **तरङ्ग**] 339.

III. தழீ இம் an imitative word, for the sound of a drum, 6.

தளர் **TAL**, *push*. [Comp. தளம்பு, துள, தள்ளு. *M., C., T. tallada. s. दल्ल.*]

I. தளர்|ரி = கட்டவிழ், நெகிழ், சோம்பு, பலவீனப்படு, சோர், become relaxed, enfeebled.

தளரா = தளர்ந்து, tottering, 14. (G. 86.) [*Mir. i. தளரா* = without fail.]

சொற்றளர்ந்து, hesitating, or mumbling in speech, 13.

[Comp. *Iniyavai. 8:*

‘குழவி தளர்நடையைக் காண்டல் இனிதே,

Sweet is the sight of the infant’s tottering walk.’]

II. தளிர், a tender shoot, 336, 355, 373. [See துளிர். *s. दल. M., C., T. taliru.*]

III. தலை, *n.* bond: = பந்தம், பாசம், கட்டு, கயிறு, 12. [*M. talā. c. dale, tale. Comp. G. 177-179.*]

IV. தள்|ளு, *v.* (§ 62) [*C., M.*].

= மற, தடுமாறு; not even by a slip, = தவறியும், 157.

தறி, *n.* a wooden post: கட்டுந்தறி, 257. [*M., C. Comp. s. तरि.*]

தற் for தன், G. 35.

தன், தன்னை, தற், see தான்.

தா **TĀ**, தா **TA** [see தரு, § 70, and வரு. *M. taru, tari. c. taru* = ‘bring.’ Comp. *s. दा, धा, c. D. G. p. 113. T. in comp. dā-konnu*].

K. தா, give, produce; bring, 83, 104, 235.

தந்து, having yielded, 185.

[‘தாளினார் நந்த விழுவிதி, precious treasure the fruit of industry.’ *T. 47.*]

தந்திட்ட = ஈன்ற, 224, 311.

As an auxiliary: திரிதரும் = திரியும், 284. போதரும் = போகும், 83.

தா **TĀ**, தா **TA**; தான் **TĀN**, தன் **TAN**; தாம் **TĀM**, தம் **TAM**. [See *c. D. G. pp. 290-297. In c., TU., T., M. Comp. s. स, सा, तद्.*]

I. Reflexive pronoun = ‘self,’ § 108.

தான், 248, 278. தன்னை, 192. தன், 203.

தந் = தன்னை, 93, 101 [G. 35, 152] 203. தத்தம், each one’s, 66.

தனக்கு, 15. தனது, his own, 278. தானே, of its self, spontaneously, 125.

தாம், 3, 8, 229. தமது, 278. தம், 5, 10, 229, 292.

தம்முடையார், those that are masters of themselves.

II. தமர் (§ 184) kindred, 30, 77, 87, 229, 283, 290, 379.

தமராயர்மாட்டு, with one's own people, 207.

III. தன்மை, nature, 118; *selfhood*, = தத்துவம் (§ 184) 137.

IV. தனி, lonely, 324. [In c. and t. as v. 'thrive.']

தாக்கு, v. (§ 62) strike, dash against, 389. [Comp.

தகர். S. तक्. M., T. *tāku*. c. *tāku*, *tāṭu*.]

In 57 தாக்கரும் = தாக்கரும் = தாக்குதற்கரிய, hard to bear.

தாங்கு, v. (§ 62) support, endure, 62, 202. [Comp.

தாரு. S. था. C., M. *tainnu*.]

தாம், I. See தான், 378. 2. Redundant in 377.

தாரம் [s. தாரா] wife: மனைவி, 81, 82.

தாய் = ஆய், அன்னை [s. யா, யாந். C., T. *talli*. See c. d. g.

p. 293; but ?] mother; nurse, 15, 20, 101, 201.

தாயம். [s. தாய, an inheritance.]

தாயத்தவர், 278 = தாயாதிசன், the heirs.

தார் TĀR from தர்.

I. தார் = மாலை, garland, 392. [M. = 'a flower.' s. தார.]

தாரினான், one who wears a garland, 390.

II. தார், v. (§ 64) = பொறு [comp. தான். s. யூ, யார] bear, en-

dure, 72.

தாழ் TĀṬ. [Comp. ஆழ், கீழ். M. c.]

I. தாழ், v. (§ 57) flow down, 231, 290.

தாழா = தாழ்ந்து, கூனி, being bowed down, 14 [G.

86]; bend, overshadow, 167.

II. தாழ், v. (§ 64) delay, 235.

தாழாது, without delay, 342 [G. 90].

III. தாழ்வு, failure of energy, 191.

K. தாள் TĀL, endure. [Comp. தாழ். M. c. T. *tāl-chu*, *tālu*.

Eng. *thole*. s. தூல்.]

தாள், n. I. Endurance, energy: முயற்சி, ஆள்வினை [T. 47].

தாளாளர் = நன்முயற்சியுடையார், 191. தாளன்மை = முயற்சியுடமை, ch. xx, 200.

In K. ஊக்கம். (S. उत्थान, उत्साय.)

2. A trunk, stem, 261.

3. A foot, support, 198.

[T. 31 : 'வல்லிதிற ருளின் ஒருபொருள் ஆக்கல்,
The invention of something by ability and energy.'

T. 12 : 'தாளான் என்பான் கடன்படா வாழ்பவன்,
He is the man of effort who lives without incurring debt.')

தாழ் TĀRR.

தாற்று, *v.* (§ 62) fan, sift. [Comp. தால் and தூற்று.]

n. a sifting : merely bandying words, 313.

[This is also read and explained as சொற்று ஆற்றல் கொண்டு, 'relying on the power of mere words.')

தாணை = ஆடை, வள்திரம், சீலை, a cloth, robe, 131.

[Nig. தானையே சேனை யாடை படைக்கலம் தானும் ஆகும்.

In S. स्ताने = in place, suitable.

In sense of 'army' it is merely a form of சேனை; comp. தானுபதி. தான = thread, தானுவ woven cloth.]

தான், self, 248. See தா.

திகழ் TIGAR.

திகழ், *v.* (§ 57) shine, glitter : விளங்கு, 389. [M. S. दृह.]

திங்கள் = சந்திரன், moon (நிலா, நிலவு = moonlight) 148, 151, 241. [C.]

திசை = திக்கு [s. दिशा] quarter, direction, 243, 392.

திண் [திட] TIN. [Comp. திட. S. दृह, दृढ. திட்பம், திண்மை.
C., M. T. *tiṭṭamu.*]

திண், *adj.* firm, steadfast.

திண்ணிவாளர் = மூதறிவுடையார், 27, 227, 305.

திமிர், *v.* (§ 57) rub; rub off, 397. [C. *timir, tiguru.* M.]

திர் TIR, *turn.* [Comp. S. तृ, तिरस्; GR. *τρεπ-*; Old Lat. *trep-*.
C. *tiri, tiru.* M., T. திரும்பு; திருத்து; திரள், திரை.]

I. திரி, *v.* (§ 57) = வேறுபடு, change, 204, 244.

திரிதந்து = திரிந்து, 284, 351 [தரு]; wander about, 230.

II. திரை = I. அலை, wave, 194, 224, 391.

திரையகடல், the billowy sea, 263.

2. By meton. 'sea,' 339. [s. னர. தரங்கம். T. *tera*. c. *tere*.]

[In Jī. Chin. iv. 7: 'திரைநீராடை இருநிலமடந்தை,
The goddess of the vast earth to whom the billowy sea is a garment.'

And, 'அலைநீராடை மலைமுலையாகத்
தாரப்பேரியாற்று மாரிக்கடந்தல்
கண்ணகன் பரப்பின் மண்ணகமடந்தை :

The goddess of this vast expanding earth, whose garment is the billowy sea, the mountains her bosom, the mighty rivers the garlands around her form, and the clouds her locks.')

III. திரள், *n.* ball, globe; cluster. [M.]

v. [§ 56 (III)].

திரட்டு, *v.* (§§ 62, 160) make round, 103.

திரள்கால் = திரண்டகாம்பு, rounded stem, 199.

திரு [s. ஐ] 'Lakshmi,' goddess of good fortune, 304;
'wealth,' 167, 291.

திருவந்தவர், 'blessed ones,' as though from a noun திருவம், 57.

தின் TIL.

தினோ, *v.* (§ 64) gather thick around, boil up, rise up
to, embrace. = தவழு; நெருங்கு. [M. *tila*, *tilā*.]

மழைதினைக்குமாடம், a mansion around whose top the clouds cluster, 361.

திற TIRR, *open*.

I. திற, *v.* (§ 66) [T. *tera*. c. *terra*, 'an opening'].

With வாய், 'open,' 8, 63, 126.

II. திறம் = sort: தன்மை [comp. தரம், திரம், திறல், திராணி.
s. சியர். M., c. *terra*] good qualities: திறன், 291;
goodness, 158; knowing what befits.

எத்திறத்தாள், what kind of a woman? 46.

தினை, millet, *Panicum Italicum*, L., 105.

[தினை பனை என்பன சிறுமைபெருமைகட்குக்காட்டிய அளவை] 323, 344. [M. Comp. S.

நூ.]

தின் TIN, *gnaw*. [M., c., T. s. *நூ*.]

தின், *v.* [§ 56 (III)] eat: அருந்து, நுகர், 43, 112, 123, 138,
193, 197, 211, 289; itch, 335.

தீ TĪ. [M. TĪ, 'fire, evil.' Comp. தித்தி, தேம். c. TĪ, TĪYU. s.

दी 'shine;' दिन्, दीप् 'fire, burn;' धी 'wisdom.' T. TĪ-PI, 'sweetness.' TU. TŪ. In c. cī = 'sweet,' and 'be scorched.')

I. தீ, *n.* fire: நெருப்பு, அக்கினி. S. चिद् [comp. தேசு] 24, 180, 224, 225, 234, 291, 298, 310; a spark, 389 = தீப்பொறி.

செங்கீக்கு, glowing fire, 90. தீமடு, kindle a fire, 331.

II. தீ, தீய, *adj.* evil, 351.

தீவினா = பாவம், sin. தீவினாயச்சம், ch. xiii. Cruel, 5. தீவனி, temper, 19.

தீது, (what is) evil, 51, 73, 152, 228, 244, 284, 357 [G. 93].

தீய, (*pl.*) evil, evil things, 36, 109, 158, 195, 223 (*adj.*).

தீயார், evil persons, 172. தீமை = இன்னா, evil, 186, 227. தீக்கு, 66, 240. = தீமை.

தீப்புலவர் = டம்பக்காரானபுலவர், an heretical teacher, 312. [Opp. to நப்புலவர்.]

III. தீ, தீம், *adj.* sweet: மதுரமான, இனிய, 199, 244.

தீண்டு, *v.* (§ 62) [comp. தீற்று, தொடு, தைத்து, தீட்டி, தீட்டு.

M. TĪṆḌ. C. *tīḍ*, TĪṆḌE. T. *tīṭṭa*. S. दिह् touch, 109.

தீர்த்தம் = புண்ணியநீர், பரிசுத்தமானசலம், a sacred stream, 175. [S. நீர்.]

தீர் TĪR.

K. தீர், *v. tr.* and *int.* (§§ 57, 64) = நீக்கு, நீங்கு [C., M., T., TU. S. *ṭī*] remove; get rid of; cure, 50, 161, 205.

தீர் [G. 153] = termination 'less,' 2, 347.

So தீரா as a termination = 'full, never free from,' 11.

வசைதீர், faultless observances, 152. தீர், absolutely, 204.

[தீர்ந்த = நீங்கின. Comp. S. நீர்.

'வஞ்சத்திற் தீர்ந்த பொருள், a thing free from deceit.' T. 43.]

தீர்ப்பேம் (G. 83) 27. தீர்வதற்கு, although want would be thus removed, 306.

தீர்வு, 129 = (நட்டி) நீக்குதல். தீர்விடத்த = தீர்ந்தபொருது, 51 [G. 153].

தீற்று TĪTTU, *v.* (§ 62) [M., C. TĪṆḌ; see தீண்டு].

I. Rub, polish: தேய்.

II. Feed with the hand: ஊட்டு, 350. [M. Comp. தின், தீனி.]

[‘காய்த்தநெற்கவளக் தீற்றின், if you feed with monthfuls of ripened *Neel*.’ Jī. Chin. xiii. 309.]

K. து TU, துய் TU|Y, *enjoy*; [old c. *tuttu* = 'a mouthful.' Comp.

K. 12. துறு, துத்து, துற்று.]

I. து, *v.* (§ 64) eat, enjoy: துகர்.

துப்பு, power, 241.

துப்புரவு, enjoyment; means of enjoyment :

துகர்ச்சி, 87, 289. [See ஒப்புரவு etc.]

துவை, spiced food, 217.

துத்து, food, 190.

[Ji. Chin. xiii. 329 : ' துத்தலிம் ஈதல் செம்பொற்றற்ககத்துக்கேணி ஆகும் : Giving a grain of rice (அலிம்) from (your) food (துத்து) is the ladder to the bright golden paradise.]

II. துய், v. (§ 64) = து, 83, 93, 167, 202, 268, 273, 274.

III. துத்து, v. (§ 62) 190.

IV. துவ்வு, v. (§ 62) = து, 250, 276, 366.

[There is a conflict. In 190 the oldest copies have தற்று throughout.]

துகள் = குற்றம் [comp. தூள், so from தொகல், தோல். s. யூலி. M. *tugal*, 'skin of fruit;' see தோல். c. *tokku, togaḍu*. s. तक्] 2.

துகில் = சீலை [M. Comp. தொங்கு. s. துகூல்] rich attire, 264.

துக்கம் [s. துடி, துடி, துடி. Comp. துன்பம், துயர்] 'sorrow : ' used for 'sin, worldly pleasures; all that brings sorrow of heart : ' संसार, 121, 123, 190.

துச்சாரி, a licentious profligate, 84. [S. *दुराचारि*, an evil-liver. Though sometimes confounded with துச்சன = S. तुच्च, a worthless fellow.]

துஞ்சு TUŃCU, v. (§ 62) die; 21, 191. [Comp. தூ in தூஞ்சு. M. T. The idea is 'nodding, falling.']

துடி, a drum, 388. [From verb தடி, throb. M., T., C. *tuḍumu*.]

துடை, v. (§ 64) wipe off, do away with: துன்பம், 93.

[M., C. *TOḍAI, TOḶEI*. T. *TUḍU, TOḍU*.]

See *Et.* 4, துன்பத்துடைத்தல்.

துணி TUNI, v. (§ 57) resolve upon, 303. [M., c., T. *tuni*. Comp. துண்டி. s. துடி, துடி. The meaning is (1) *cut*; (2) *decide*; (3) *venture, dare*.]

[' அரியதுணிந்த வாழ்வர், they have set themselves a difficult task.' T. 73.]

துணிவு, decision, determination, 55.

துணிவொன்றி, coming to the same conclusion.

துணை = a match, companion, etc. [M., C. *TONE*. s. डा, दण्ड. Comp. துணை.]

I. உதவி, assistance, 78, 136, 381 *help-meet*; partner, 392.

2. அளவு, measure, 37, 38, 94, 105, 140, 187, 218. 196, 231 = until. Comp. வரை, வகை, and தலை.

எத்தனையும், at all; in any degree, 109, 272.

தினெத்தினையும், even so much as a grain of millet, 323.

தினெத்தினையர், } those who as to greatness were as . . . , 105. [See under தினெ.]
பினெத்தினையர், }

[In T. 51: 'தூர்க்கொழுமிக்க கண்ணூர் துணைக றெண்களே,

Even when a man is in straitened circumstances relations are helps; or (perhaps better), *a friend in need is a friend indeed.*']

துணைமை = சாதகம், ability, 127.

துப்பு, see து.

துய், see து.

துயர் = துயரம் [comp. துன்பம். M.; from s. தூர்] sorrow.

= தன்பம், 35, 114. தயர்க்கையான், he does not relieve their sufferings, 9.

'ஆழ்தயர் உழப்ப, they will suffer the deepest sorrow.' Ji. Chin. xiii. 165.

துரும்பு = சக்கை, refuse stalks, 35.

[Comp. S. தூள். M. Like இரும்பு, அரும்பு, கரும்பு.]

துவ், see து.

துழ TURA = குழை, கல.

துழவு, துழாவு, v. (§ 62) mix, mingle up.

துழாய் = துராவி, 311. [பரப்பி.]

[In M. TURA, 'a paddle.' Comp. தளம்பு.]

துள் TUL.

I. துளக்கு, துளங்கு, துளக்கம் [comp. துழாய். M. *tulayu*] agitation, 189.

துளக்கற, calmly, 371. [துளங்கு in T. 41.]

II. துள்கு, v. (§ 62) leap, frisk, caper, 64. [Imitative. M., C., T.]

துற TURR = take refuge.

I. துற, v. [§ 66. In M. = 'open' = திற. Comp. s. தூர்; hence துறை, a haven; துறக்கம், heaven] renounce; reject; forsake, 11, 62, 78, 226, 266.

துறப்பர், 53.

II. துறவு, ch. vi, 60, 121.

துறவோர், ascetics, 273.

துற்று, see து.

துன், தூர், துற [s. தூர். Comp. துயர்].

துன்பம், affliction, 54, 57, 60, 84, 93, 205, 280, 295.

[Comp. இன்பம். Aff. பு, பம்.]

துன்பு = துன்பம், 74, 209, 235.

With உற = படு. [Comp. Ji. Chin. xiii. 201.]

துன் TUN [C. TUR. T. TURU|MU. M. TURR, TUN].

துன், துன்னு, துன்று, துறு (§ 62) = கிட்டு, பொருந்து, பெறு, நெருங்கு, approximate, harmonize with; gain; be crowded, 76, 205.

துன்னுங் கேளிர், not easily gained, 9, 226.

துன்னி, being thick, close packed, 167.

துன்னியார் = அடைந்தோர், those who press close, 167. தன்னு, not adhering, 226.

K. தூ TŪ [M. TŪ. Comp. T. DŪ, and s. யூ].

தூய், pure, 189.

தூய்து, that which is pure.

தூய்தாக, completely, utterly, *purely*, 270.

தூய்தன்மை, 'the body's' destitution of purity,' title of ch. v.]

தூங்கு TŪNKU, v. (§ 62) [comp. தொங்க, தூக்கு, தூக்கம், தூஞ்சு.

M. TŪNN. T., C. TŪG. S. தூய், தூய்] cling to, linger; hang on; nod, slumber, 121, 327. = தங்கு.

தூங்குச்சை is the name given to the rhythm of verses when only

(—, — 00, 00—, 0000)

இயற்சொற்கள் are employed, and a long syllable is followed by a short, or 00 is followed by a long [G. 174, 179]. See Introd. p. xxviii.

தூணி [M.] a grain, measure, equal to four மரக்கால்; while a பதக்கு is = two மரக்கால்: hence தூணிப்பதக்கு = six மரக்கால், 387. [Seems a cor. of s. தூணி.]

தூண், a pillar, 64. [s. சூணா.]

தூய், see தூ.

தூரம், distance. [s. தூர்.]

தூரவிடு, keep at a distance.

தூர, *adv.* = away, 75.

தூர் = வேர், root, 138.

[As verb, T. 51, be in difficulties. S. சூல = சூர், see Benfey Lex. *in loc.*]

தூற்ற TŪRR, *drizzle as rain.* [தூறு, தூற்று. Comp. தூ, தூவு.

C. TŪR, DŪR. T. DŪR. M. TŪRR, TŪTTU, TŪGU.]

தூற்று, v. (§ 62) publish abroad, 21, 75, 144, 324.

தெங்கு [தேங்கு] = தெண்ணை, 216, 243.

[A corruption for தென்|கு. The cocoa palm, first introduced into the South of India, is தென்மரம். C., M. *teñnu*. T. *teñkūya*. S. **नारिकेर**, B. I. S. 4249.]

தெர் TER, *clear*. [Comp. தேர், தேறு, தெள், திற. c. *terra*. M., c. *tili*. T. *teli*.]

- I. தெரி [sometimes impersonal, or *v. n.* or *v. a.*, § 57] be understood, clear; enquire, understand, = தேர், 135, 168, 170, 247, 316, 318. With இடை, 54.
தெரி|வு, understanding, 240, 247.
- II. தெருள் (see பொருள், அருள், etc.), *v.* [§ 56 (III)] be clear, 301. [M., c.]
- III. தெரு|மரு = கலங்கு, be perplexed, தெருமருகிறேன், தெருமந் தேன், 151.

[Comp. T., C. *teraḷu*. In T. *teruḷu* | *maruḷu* = 'wayward fits of folly : ' a reduplication. H. B. § 123. g.]

தெய்வம் [s. **देव**] the deity, 304.

தேவன், தேவர், 112. [s. **देव**.]

K. தெள் TEL, *clear*. (=தெருள்.) [Comp. தெர், தேர், தேற். c. TEL = 'fine, thin.' T. *teli*.]

I. தெள், *adj.* clear : (தெண்.)

தெள்ளிது, what is clear : accurate knowledge ;
5th for 3rd இன் = ஆல் [G. 137*] 135.

தெள்ளிய, 386.

தெண்|ணீர், 44, 150, 375.

K. II. தெளி, *v.* (§ 57) understand, 364.

[T. II : ^{தெளியாதான்கடையுட்பல்காலிஞ் சேறல்,}

The frequenting of the house of a man who trusts (you) not.]

தெளி|வு = பகுத்தறிவு, விவேகம், clear understanding,
219.

III. தெள்ளு, *v.* (§ 62) sift out, throw up, 128 ; examine, 380.

தெறி TERRI. [Comp. தெரி, தெளி. M.]

தெறி, *v.* (§ 64) dash off, 394.

தெற்றென, 'so as to say *teṭtu*,' an imitative word =
'immediately ;' or 'certainly' (§ 82) 150.

தென், *adj.* southern, 243. [Comp. வட, மேல், கீழ்.

தென் = s. **दक्षिण**. See தெங். M. *ten*. So தெம்மொழி =
தென்மொழி = Tamir.]

தே TĒ, *sweet*. [Comp. தீ, தீம்.]

தேம், sweetness, honey, 199, 239, 375. [Comp. *Nannūl*, 214.]

தே|ன், honey, 10, 259.

தேனீ, the bee. Comp. *Vēmana* ii. 207.

தே|மா, sweet mango, 257.

[C. *jē, jēm, jēn* = 'honey.' M. *tēn*. T. *tēne*.]

தேசு, *n.* lustre, 105. [s. நேசு. Comp. தீ.] = மகிமை, ஒளி.

தேய் TĒY, *waste*. [Comp. தேம்பு. M. *tēyu, tēmbu*. C. TĒ, TĒY. (T. *deyu*.) Comp. s. தீ, தீய்.]

தேய், *v.* (§ 57) waste away, 51; wane, grow less, 125; pine away, 151.

தேர் TĒR. [Comp. தெர், தேறு.]

1. தேர், *v.* (§ 57) enquire, discriminate, 119, 120, 127, 177, 282. (தேரு, § 62.)

தேர்கிற்கும் = தேரும் (கு + இன் + கு), the discerning faculty, 352.

2. தேர்|வு, *n.* the searching out, comprehension, 259.

தே|ரை, a frog: தவளை, 193, 352. [M. *tēra*, 'a lean frog.']

தேற் TĒRR. [See தெர், தேர், தெள், தெற்று, தெற்றெனவு = certainty. T. 54.]

1. தேறு, *v.* (§ 62) be sure, know clearly, 313; trust, 379. [M. c. *tēru*. T.]

11. தேற்று, *v.* (§ 62).

(*Int.*) know certainly, be quite clear about, 274, 316, 320, 322.

தேற்று ஒழுக்கம், doubtful (*shady*) conduct, 75.

(*Tr.*) impart certainty, teach, 318.

111. தேற்றம், certainty, assurance, confidence, accuracy, 259. [T., c. *tēte*, 'clearness.']

தை TAI.

தை, *v.* (§ 64) = உருவிச்செல், penetrate, 260. [M. strike, sew.]

தொ TO = து in most words : the idea is *connexion*.

தொ|கு, *v.* (§ 68) collect, join, 284, 318. [M.]

தொக்க, gathered together, 121. [G. 82 (கூ), 87.]

Compacted, 37. [So யாக்கை.]

தொடு TOD, *join*.

I. தொடு, *v.* (§ 68) touch. [T., M., C. துட is the older form. Comp. உட, ஒடு.]

Used as a particle = *from, thenceforward*, 2. [So in M. See H. B. § 230.]

II. Dig. [For this தோண்டு is used. T. √TAV, TRAV.]

தோட்ட for தொட்ட or தோண்டின, dug out, 215.

[T. 16 :

‘உண்ணூர் கூவல்குறைவின்றிந்தொட்டரன்,

He who has dug a well with a copious supply of drinking water.’

Naid. xx. 5 :

‘தொடு கடல் உடுத்த ஞாலம்,

Earth girt with the excavated sea.’ See the story of Sāgara.]

III. தொடு, *v.* (§ 64) tie, connect [cause to touch], 5, 26, 393. [M.]

IV. தொடர், *v.* (§ 57) connect : துடர், 46. [T., C., M.]

தொடர்|டி, association, intimacy : நடடி, 113, 125, 138, 166, 204, 211-218, 222, 234, 293. [தொடர்ச்சி is used in T. I ; தொடர்கை and தொடர்ப்பாடு in K.]

V. தொட|ங்கு, *v.* (§ 62) begin ; 173, from the beginning. [T.]

[*ர், ற், ி* (with various connecting vowels) added to a root often form derivative verbs.

From தொடு comes தொடர் ; பகு, பகிர்.]

VI. தொடி, a bracelet, bangle, 111. By *meton.* ‘a lady,’ 376, 398. [c. *toḍige*.]

தொடி, voc. case, G. 64.

VII. தொண்|டு = பழமை, slavery, a slave, = தொழும்பன், 284.

[See தொல், தொழ், தொத்து, தொறு : a nasalized form of தொடு. c. *tottu, torttu*. M. *tonḍan* = ‘old man.’ Comp. T. *totti, tonte*.]

VIII. தொண்டு an imitative word, 25.

தொல் TOL, *old*.

I. தொல், old : பழ, பழைய. [T. *tolu, toli*. C. *tom*. ? துடல், தொடல்.]

தொல்கேள்வி, traditionary lore, 137. தொல்நெய்ப்பு, ancient excellence, 139, 195, 252.

தொல்சீர், of old renown, 333. தொல்வழி, tradition, old custom, 154.

தொல்புகழ், ancient renown, 166. தொன்மை, old association, 216.

- II. தொல்லை, antiquity; trouble, perplexity: பழைமை, ஊழ், 101, 136, 265. [M. *tolla*.]
 தொல்லையது, it is the result of old deeds,—fate, 33.
- III. தொலை, *v.* (§§ 57, 64) perish, destroy. [M. TOLĪ, TULĒ. C. TOLĒ. துலை, A. C., T. *tolagu*.]
 தொலைமக்கள், the hopeless and helpless, 205.
 தொலைவு, effacement.
 தொலைவில்லா, endless, countless, 52.
- IV. தொலைச்சு, *v.* (§§ 62, 160) destroy, 300.

- தொழ் TOR, [தொடு, துடு. Folding of hands in reverence. M. T. *dōyali*. C. TUR. Comp. s. इन्द, दृण्ड; தண்டன், தொண்டு.]
- I. தொழு, *v.* (§ 60) pay homage: கும்பிடு, கைகுவி, வணங்கு, 176, 373.
- II. தொழு, *n.* leprosy: குட்டம், 123. [Comp. தொத்து. C. *tonnu*. தினவு.]
- III. தொழில், employment, work, service: வினை, 26, 128, 145. [C. *turil*.]
 காற்றொழில், menial service: அற்பச்செய்கை, 193.
 செய்தொழில், active service, 347, 350.
 மேற்றொழில், noble service, 193.
 தீத்தொழில், evil works: கெட்டகாரியம், 351.
- IV. தொழுத்தை, a slave girl, 326. [C. *torṭu, tottu*. தொழு, a cow-stall.]

தொள் TOL. [C. *toṛe*. M. *tolla*.]

தொளை (துளை) = துவாரம், hole, entrance, 42.

தொறு, (properly தோறு) a collection. [M. *tōrru* = 'appearance.' C. = 'seem' = தோன்று. T. *dōra*, 'heap.' The root also means a fold, herd; and slavery. Comp. தொழ்.]

தொறும், தோறும், தோறு, = 'every, whenever:' a distributive suffix.

1. With verbal root (த doubled): ஒத்தொறுமும், just as (they) grow old, 60, 222, 351.
 2. With noun, 159. நாடொறும், daily, 225.

தொணி = மரக்கலம், boat, 136. [S. *द्रोणी*; but comp. *v.* தொண்டு, scoop out. T. *dōne*. Another form is தொண்டி.]

தோய் TŌY, *touch*. [Comp. தேய், தொடு, தடவு, துவை. T. *tō-chu*.

M. S. तोयं.]

தோய் (p. 1) *v. n.* blend with, touch, 387, = கல ; reach, 10, 69, 142.

[In sense of *close, intimate friendship*: 'தோய்த்தாருட் டோய்த்தான், a very intimate friend.' T. 82.]

தோல் TŌL. [c. *togalu, tokku*. M., T. *tōlu*. S. त्वच्, त्वक्.]

I. தோல், *n.* leather, 26 ; skin, 41, 42, 46, 47, 322.

II. தோல், *v.* (§ 70) தேற்கிறேன், தேற்றேன், தேற்பேன், தேற்க, be defeated, 313. (Opp. வெல்.) [Comp. தொல், தொலை. M. T. *tōlu*. C., Tu. *sōlu*.]

தோள் [S. दोष्, दोष्. M., C.] = shoulder, arm ; person, 85, 312, 317, 338, 375, 385, 394.

தோளி, she whose shoulder is . . . , 47.

[*Ēl.* 7: 'வேயன்னதோளி, she whose shoulder is like the bambu.')

தோட் கோப்பு (G. 34), 20, 328.

In journeys the rice is carried in a bundle over the shoulder: கட்டதோறு.

தோற் TŌRR.

I. தோன்|று, தோற்|று, *v.* (§ 62) appear, 2, 8, 21, 27, 28, 30, 49, 83, 154, 177, 186, 197, 234. [C. TŌ-RU, TŌ|CHU. M. *tōrru, tōnnu*. T. TŌ-CHU. See தொறும்.]

II. தோற்றம், appearance ; light, 7. Lit. 'the sun full of light.'

III. தோறும் (also தொறும். In M. TŌRR = 'appearance') = what appears, all, each, every ; whenever pleasure is attained, 60.

ந NA.

ந NA = न्.

1. This letter is sometimes inserted euphonicaly: thus அறிவன் = அறிஞன் = அறிநன். See உழுவர் = உழுநர்.

2. As a Sanskrit prefix न = अ = 'not.'

3. It seems to have been prefixed to some words to strengthen them. Comp. அலிழ் and நலிழ் ; அணுகு and நணுகு ; நீர் and நரம். It is uncertain whether the *n* in நான் and நீ is radical.

நக் NAG. [C. NA|GE. M. T. NA|GU, NA|VU.]

நகு, *v.* (§ 68) shine ; smile, deride : இகழ்.

நகை, a jewel; a laugh, 377. நக, while . . . derides, 230, 238.

நகையேயும், even in sport, 187. [K. 871.] நகும், will laugh him to scorn, 273.

நகர அது, 324. நகல், joyous intercourse, 137.

Nig. நகை மகிழ் வெள்ளி சிரிப்பாரம்.

நக்கு, *v.* (§ 62) lick, 87, 377. [Comp. நா, நாக்கு, நாவு. *c.* and T. NĀKKU. *M.*]

From நகு, 'laugh,' we find நக்கு, 'having laughed,' § 68.

நசு NAÇ, *desire*. [See நச்சு. *M.* NACHCHAM. In T. NACH-U = நம்பு: so in *c.* In A. C. NANNI = நசை, and NAÇE = 'pleasure.' Comp. நயம், நேசம், சினேம், நெய், and *s.* चिह्, चह. நசை = 'moisture:' comp. ஈரம் in both senses.]

I. நசை, *n.* = ஆசை, desire, hope, expectation, III, 263, 365, 381, 385.

II. நசை, *v.* (§ 57), 222, = நசைந்து root for வினையெச்சம். [G. 153.]

நசைது = நசைந்து, desiring, 32, 286: நச்சி. [G. 86.]

[In T. 94 நசைக்கிழமை = அன்புரிமை, 'affection.' So நசையுநர் = விழையுநர்.]

III. நச்சு, *v.* (§ 62) desire, lust after.

நச்சியார்க்கு, 299. நச்சுவார், those who lust after, 82.

பலர்நச்சு, so that many desire their favour, 96.

[*Ēl.* 13: 'நச்சுமைநோக்காரமைநன்று, it is well neither to desire nor regard them.')

T. 30: 'நன்னக்சிச்சென்றார், those that seek them as suppliants.')

Kalit. i. 8: 'நிலையிலாப் பொருளையு நச்சப்பவோ?'

Will they *hanker* after wealth that abides not?']

நட NAD, *fix*.

நட, *v.* (§ 68) tread, walk, live, 242, 398: = ஒழுக்கு, மிதி.

[*C.* NAD|*E.* *M.* T. NAD|*U.* *S.* नड्. Seems from நட, நள், = 'middle.')

நடை, walk; action, walk in life, position, 13, 343.

பகடு நடந்தகும், grain trodden out by oxen, 2.

நடுக்கு, *v.* or *n.* shake. [*C.* *M.* *S.* नट्.]

நடுக்குற்று = suffering want, 93. [This admits of several renderings: நடுக்கு is a noun: see உறு.] (1) The needy who come to them for aid; (2) fearing poverty for themselves if they give.

தலைநடுக்கா = தலைநடுக்கெடுத்து. [G. 87, 150.] Here தலை is what in Latin is 'acc. of respect:' trembling *as to* (her) head = 'with palsied head,' 14.

K. நடு, √நள், middle, 96. [*C.* *M.* T. NADI. Comp. நள், நண்.]

நடுவனது (நடு + அண் + அது), that which is in the middle, 114.

[அண் = கண் = இடம்: so அங்கண் (அங்கு + அண்), இங்கண், எங்கண்.]

நடுவு = நடு, 131. நடுவுநிலைமை = நடுநிலை, impartial justice.

நந்து NANTH.

(1) நந்து, grow; wax := பெருகு, வளர், 125, 179. [Comp. s. **நந்**. T. NANA, 'a bud;' NANA|YU, = 'expand.' c. *nandu*, 'decay.']

(2) Die out, 234 := கெடு.

Nig. நந்தல் கேடெனே ஆக்கம்.

நம்பு = desire, 81, 87: விரும்பு, நச்சு. [T. NAM. C. NAMB; NACH. M.]

நய NAYA. [Comp. நசை, நேசம். s. **நய**. Sometimes = நியாயம்.]

I. நய, v. (§ 66) love: விரும்பு, 215.

நயவாது, not duly estimating (= ? நீதிநியாயமின்றி), 267.

II. நயம், n. goodness; = நன்மை: wise decorum: நல்லொழுக்க, 162, 163, 239, 265, 312.

நயவர், pleasant people, 265, 267.

நரம்பு, tendon, 46, 153. [C. NARA. T. NARAM. M.]

From நார் + ம்பு affix: comp. பாம்பு.]

நரி, a jackal, 152: ஓரி, நரிமா. [M. C. T. NAKKA.]

நரை, grey hair; age. [Comp. s. **नरा**. M. NARA. C. T. NARI.] மூப்பு, II.

[As v. (§ 64) grow grey:

'மயிர்நரைப்பதற்கினும், it will consume till the hair grows grey.' T. 67.]

நல் NAL. [நன், நற். In T. *nal* = 'black.' Perhaps s. **नत्**, **सन्** have been changed into நற், நன், நல் as Tamil has no **स्**. M., c. Comp. நறு, நய.]

I. நல், *adj.* good, goodly, 115, 154, 202, 225, 239, 248, 266, 308, 336, 387.

With நாடு *passim*, a pleasant land, 71, 77, 231, 344, 353, 369.

With இனம், ch. xviii.

நல்வினை (opp. தீவினை), 19, 51. நன்னெறி (நெறி), 55, 327.

நற்காப், the promising —, 19. நன்னொஞ்சு, dear heart! (55), 376.

நல்லறிவு, II, 139, 254, 320. நல்லறம், IO. நல்லொழுக்கம், 57.

நற்சார்வு, association with the good, 171, 178. நற்புடை, 212.

II. Inflected as a குறிப்புவினை. [G. 93.]

[These forms are precisely analogous to the declension of a Latin adjective: thus,

BON-us, -a, -um,

நல்-லன், -லள், -ல்லறு,

-i, -ae, -a,

-லவர், -ல்ல.]

But the following is a kind of conjugated form :

நல்லம், we are good, 131. நல்லார், the goddess Fortune, p. 3, N. M. K.

நல்லர், 188. நல்லர், 155, 175, 221, 265, 298, 314. நல்லாய், (voc.) 41.

நல்லார், the good women, 12, 188.

நன்றி, it is good, = நல்லது, 20, 24, 67, 71, 159, 219, 246, 286, 288, 294, 369.

A thing that is good, 294, 327, 344. A benefit, = நன்றி, 257, 327, 356.

நல்ல, good things, 77, 136, 246, 294, 334.

Good, 129, 160, 162, 177, 195. Adv. much, 335.

நல (= நல்ல), adj. good, 175. நல்லவை, 109, 144, 338, 366.

III. Derivatives.

நன்|கு, adv. well, 229; very, 218, 319.

நன்|றாய், adv. well.

நன்|றி, n. a benefit: நன்மை, உபகாரம் [நல் + தி. उपकार, कृतं], III, 323, 357.

In III, செய்கின்றிகொன்றி, 'the ungrateful.' Comp. S. कृतम = 'slaying a benefit,' from हन्, 'slay.' The coincidence of म and கொன்றி is curious.

In நன்றியா, 257, comp. S. कृतज्ञ, अकृतज्ञ, where the idea is the same.

நன்றியில்செல்லம், ch. xxvii. நன்மை, 146, 188, 381.

நல்லம், = excellence, richness, 167, 179, 333, 339, 356, 386 'beauty.'

நல்கு, v. be poor, 115, 153, 242, 270, 277, 296, 298, 301. [நல்கு + ஊர்?]

நல்கு, v. grant, 263. (M.) The open-handed. நல்குவு, poverty, 267, 275.

[T. 72 :

'நிறைநெஞ் சடையானை நல்குரவஞ்சம்,

Poverty will fear to approach the man of mind sincere.')

நலி NALI.

v. tr. (§ 57) afflict, 308. [C. NALI, NAVI. T. NAL-I, NAVA.

s. नल्. Comp. அலை, அளி.]

நவில் NAVIL. 1. Tell; teach. 2. Learn.

நவின்ற, taught, 320. [Not in cognate languages; but comp. ना.]

Nannūl, 13: 'நவின்றேர்க்கினிமை, sweetness to the students.'

Nig. நவில் சொல்லுதல் பண்ணப்பேர்.

நவை = குற்றம், fault, 295.

[Seems to be originally = 'a soft spot, decay.' Comp. நேர்.]

நள் NAL, idea of intensity; centre; plant. [M. NALIR, NAN|ICHU.

A. C. NALA = 'joy.' Comp. நட, நண்.]

1. நளி: பெரிய, 'great.' Another meaning is 'cold;' comp. நளிர், குளிர்.

Nig. களிர்குளிர் பெருமை நென்றி நாட்டியசெறிவு நாற்பேர்.

களிகடல், 166, 242.

[கவித். i. 17: 'நாற்றஞ்சாணிபொய்கை, the huge tank full of fragrance.')

II. நள், *v.* [§ 56 (III)], நள்ளு (§ 62) approach, join, contract friendship.

நட்க, cultivate friendship, 174.

நட்டான், friend, 128, 208, 209, 223, 230, 271, 338.

நட்பார், 215. நட்ட, 230.

நட்டக்கால், 75. நள்ளாது, 128.

நள்ளார், receive not as friends, 262.

நள்ளாதார் = பகைவர், those who are not our friends, 207, 271.

III. நட்பு, 12. = கேண்மை, தொடர்பு [*s.* *सह.* Ind. Sp. 7240 *etc.* सख्यं], 215, 216, 218, 219, 223, 232, 237, 337, 339, 370, 371.

நட்புக்கோடல், the forming of friendships, 77.

நட்பாராய்தல், examination of (candidates for) friendships, ch. xxii.

நட்பிற்பிழைபொறுத்தல், bearing with faults in friendship, ch. xxiii.

கூடாநட்பு, unreal friendship, ch. xxiv.

IV. நண்டி, 174, 213, 339.

[*M.*: 'நட்டாலும் நன்பல்லவர் நன்பல்லர் :

Though you lavish affection on the unloving they are loveless.']

'கள்ளாமை வேண்டிக் கடிவ வருதலால் ;

தள்ளாமை வேண்டித் தகுதி உடையன ;

சள்ளாமை வேண்டுஞ் சிறியாரே டியசர்மர்ட்டும்

கொள்ளாமை வேண்டும் பகை.

It is necessary to abstain from theft, for it brings heavy penalties ;

It is necessary not to abandon things of worthy virtue ;

It is necessary not to contract friendship with mean people ;

It is necessary not to conceive enmity against any.'

[See H. B. § 154.]

நறு NARR. [Hence நாறு, q. v. H. B. § 131.]

[We find நறுமை, நறவும், நறவு, நறு, நறை, நாறு, நாற்றம்.]

நறு|ந்|கண்ணி, a fragrant garland, 16.

நறு|மலர், 209, 381.

நறவு = மணம், fragrance, 108.

[In C. and M. In common use for ' a bad smell. ']

நனி = very. Much : மிகுதியாக, மிக, 17, 200, 221, 334, 383.

[This is one of the very few real Tamil adverbs. G. 120. *Nan.* 388. Comp. S.

நநு.]

நா NĀ.

நா, tongue, 335, 353. [T., C. NĀLIGE. M. NĀKKU, NĀVU, NĀ. நாவு, நாக்கு. See நக்கு.]

நாவின் கிழத்தி = சரஸ்வதி, 252. The goddess of learning: சகலகலாவல்லி.

நாவினார், 256.

நாப்பாடம், a mere lip-lesson, 312.

நாகம் [S. नाग] a serpent : பையரவு, 66, 164, 240.

நாகு, a heifer : the young one, 115. பசுவின் பெண்கன்று.

Nig. நாகுசங்கிளமை நத்தை.

K. நாடு NĀḌ [from நடு, plant, or middle; √நள் : as காடு from கடு; பாடு from படு, etc. M., C., T.] a land, country. It is *habitable*, as distinct from காடு; and *rural*, as distinguished from ஊர் : comp. நாட்டார், காட்டார், ஊரார்.

நாடன் = நாட்டரசன், lord of the land, 10, 71, 76, 77, 79, 113, 127, 128, 154, 161, 185, 203, 212, 223, 228, 231, 232, 234, 239, 283, 285, 290, 307, 319, 343, 344, 348, 353, 369. [See also சேர்ப்பன், வெற்பன்.]

தென்றாட்டவர், 243.

The 'LAND' of the *Nāḍi* is a land of lofty hills, with many waterfalls, a goodly land, well-watered (ஈர), rich in gems (காணக, 75), with flowery glades and a wide sea-board. [See note to 10, and to தரை.]

நாடு, v. = தேடு : follow with the eyes, covet, seek, 15, 225, 370, 371, investigate; 230, seek out : ஆராய், 101.

[*Ēl.* 35 : 'நாடுவர் விண்ணோர் நயந்து, the celestials will anxiously expect *his arrival*']

நாட்டம், investigation, 18.

[Comp. நோக்கு. M. A. C.]

K. நாண் NĀṆ, *shame*. [C. M. T. NĀ|NA. TU. NĀ-CHU.]

I. நாண் (நாணம்), n. (1) modesty, a sense of shame, a shrinking from disgrace, self-respect, = மானம், 81, 267, 386.

(2) Shame, disgrace : வெட்கம், 89, 299, 323 = insensible to shame.

[Comp. வெட்கம், இலச்சை (लज्जा), கூச்சம், நாச்சம். The Gr. αἰδώς.]

II. நாணு, v. (§ 62) feel shame, 384, with இயல்பினான், she whose virtues the townsmen reverence.

நாணி, feeling embarrassed, 241, 293.

நாணல், suffering shame, 155.

நாணுதல், a shrinking back, 299.

நாணுது, not feeling abashed, shamelessly, 314.

நாணுதும், we feel abashed, 385. [G. 83. T. *nān-
udu-mu.*]

நாம் = யாம் [H. B. § 10] pl. of நான்.

செய்துநாம் = நாஞ்செய்வோம், 32, 235, 390. [Comp.

T. CHĒ-TU-MU.]

நம்மால், 301. நம்மொடு, 372. நம்மை, 376. நம், 394. = எம், 390. நமக்கு, 55.

எமர், நமர், our own people : கேலிர், 205, 206.

நாய் NĀY. [C. NĀYI. M., TU., TUDA. Comp. நா, நக்கு. Not in
K. OR NĪ. In T. KUKKA.]

நாய், a dog : குமலி, 70, 213, 218, 254, 322, 345.

The dog is here the type of the கீழ்மகன், the man of low, depraved instincts ; but full
justice is done him in 213!

நாரி NĀR, *fibre*. [Comp. நரம்பு. M. C. T.]

Nig. நாரி என்ப கயிறன்பாரமே.

= பாசம், கயிறு, 12, 26 ; cord, generally made of vege-
table fibre, 153.

நட்புநாரி, the bonds of friendship, 12.

நால் NĀL, நான் NĀN. Root means 'hang.'

நான்கு, four, 82, 319. [M. C. T. TUDA.]

நாவாய், a ship, = மரக்கலம், 224. [S. நை.]

நாழி = அளக்குங்கருவி, a measure, 7. It means origin-
ally a hollow tube, generally a joint of *bambu*.

[S. நாடி, நாகம், நாடி. Comp. நாழிகை.]

நாள் NĀL [from நள் ; நாட், நாண். M. NĀL. Comp. √nad, nal,
= 'middle.' C. nāle. T. nāḍu].

I. நாள், a day from sunrise to sunrise [= நூன்று] 6, 7,
22, 54, 135, 154, 159, 169, 214, 258, 295, 324, 349,
394.

An auspicious day, 86. Forenoon, 166.

நாள்வாய், the forenoon, = முற்பகல், 207. [S. பூவீதி:]

சாநாள், 92 (சாம்), the day of death.

K. வாழ்நாள் = ஆயுள், life in this world, 4, 22, 32, 39 [G. 153], 327, 330, 338 (!).

11. நானை, (I) to-morrow, 6. [c. *nāle.*] ? நான் + ஏ emphatic.

This ஏ in a final syllable is often lengthened by a kind of அளபெடை to ஐ, as though ஏ இ.

(2) Belonging to a day, 54.

நாளும் = தினமும், every day, 125, 139, 190. பன்னூர், 220.

நாடொறும், 225, 338. நாணும், 299.

நாறு, *v.* (§ 62) yield perfume: மண. [See நறு. *c.*, *M.* NĀRU.]

நாறினும் (= மணக்கினும்), 259.

நாறா (= பரிமளியாத்), possessing no fragrance, 266.

நாறும், 396.

நாற்றம், *n.* = மணம், வாசனை, fragrance, 98.

நான் NĀN, *I*, = யான். [A. C. *ān.* *c.* *nān.* *M.* *nān.* *TU.* *yān.* *G.* 72.]

என் inflexional base, 'my,' 399; for 2nd case, 'me,' 400.

நானம், musk: கத்தூரி, 294. [Comp. நாறு. *s.* நாபி.]

நிகர் [comp. நேர், நீர்] one's inferiors, 64. Here = நேர்? Comp. 72. [Yet *nēr* in *τ.* = 'know; be able.' Both roots are found in *M.* and *c.* *Nigar* in *c.* = 'stand erect,' as though from *nil.*]

நித்தலும், நிச்சம், நிச்சலும், ever, or assuredly, 81, 376. [*M.*, *c.*, *T.* Corruption of *s.* நிரய, நிஷய, நிஷலம்.]

K. நிரப்பு = இரப்பு, = வறுமை, poverty; beggary, 282, 287. [Comp. *s.* நிர். In this sense it is not to be traced in cognate languages; perhaps a poetic invention to rhyme with இரப்பு, in fact another form of that word.]

நிரம்பு, *v.* (§ 62) = நிறை, become full.

நிரம்ப, abundantly, 287. [√NIRA. Comp. நிரல், நெறி, etc. *M.* *T.* NERA. *C.* NERI, NERE.]

நிரயம், hell, 58, 84, 233, = நரகம். [*s.* நிரய. Comp. Ji. Chin. xiii. § x. 164-178; and *T.* 45.]

நிரை NIRAI = வரிசை. [Comp. நிர, நேர், நெறி. *M.* NIRA. *T.* NERI. *C.* NIRI.] Row, line, 111, 288, 319; herd, 319.

நில NIL [நின், நிற்], stand. [See s. நிலி, நிலய. C., T. M. √NIL.
Perh. = இல்.]

I. நில, v. (§ 70) stand.

நின்றன [G. 95] those things stood fast, or things that stood, 4, 182.
நின்றான், 29. நின்றது, 36. நின்றனேற்ற = நின்றதுபோல்வது, 204. நின்றக்கடைத்தும், 360.
நின்றழி, while he stands (= நின்ற), 183. நிற்பர், 158, 175. நிற்ப, 316 [G. 83].
நிற்கும், it will stand, abide, 40, 51 (§ 72) 368. Future rel. part., 204, 267.
நிற்பார் = நிற்பவள், 363. நிற்பார், 381 [G. 95]. நிற்பின், 349 (§ 95).
நிற்பினும், 148, 355 (§ 100). நிற்பது, the standing, 194.
நின்ற [G. 86] 24, 26, 32, 67, 102, 111, 127, 128, 183, 228, 353, 359, 361.
நின்றும், though it stand, be, 164 [G. 141]. நின்றது, that which has stood, 192.
நின்றழிநின்றே, while things remain in apparent stability: நின்றழி = நின்றநிலையிலே,
நிலவா [G. 89] they stand not, 4, 51. = நிலவாமல், 204, 391.
நிலவாத, it abides not, 93; stands not, 304. நிலவாமை, 102 (§ 154).
நிற்பல், 334 [G. 94]. நிற்பி = நிற்பாய், 376. நின்றின் = நிலவாமை, 49 [G. 84].
எதிர்கில், confront, 363.

II. நிறு (§ 56 III), நிறுவு, and நிறுத்து are causals of நில = fix on a firm basis.

நிறீஇ = நிறுத்தி, setting up = making up his mind, 308.
நிறுன், he fixes not, sets not up (a light of glory), 9.
நிறுப்பான், he who fixes firm, 248. நிறுஉம் = நிறுவும், will fix firm, 57.
[Hence 'நிறை, virtue.' *Ēl.* 7.]

III. நிலை, (i) n. = காலம்; state: நிலைமை, 131, 248, 267, 331, 365.

யிற்ப்பு, 250; firmness in virtue, 87. இந்நிலையே = இக்கணமே, 359.
அந்நிலையே, there and then, 235, 308, 398.
[*Ēl.* 3: 'நிலைதிரி, swerve from integrity.']

(ii) v. (§ 64) become fixed.

நிலையாமை [G. 94] 29; transitory nature, 52, 53, ch. i, ii, iii.
நிலையாத, 28, 182. நிலைதிரியா, 204.

IV. நிலம் [s. நிலய].

1. Ground, soil, 133; களர்நிலம் (உவர்நிலம்), வினேநிலம், 179, 243, 356. (க. வா.)
2. Earth = பூமி: 21, 22, 266. கீணிலம், 27.
3. Position, இடம், 133. [Comp. நிலை,] கடைநிலம், தலையிலம்.

V. நிலவு, v. (§ 62) = நிலைபெறு, abide. நிலவார் = நிலைபெறார், 22.

VI. நிலா (நிலவு) = திங்களர், the moon; moonlight, 151; that which is not stationary, the changing orb.

நிழ் NIR.

K. நிழல், n. shade, 3, 38, 202; shadow, 166. [= சாயா.]

அல்குநிழல் = the afternoon shadow.

நாணிழல் = the forenoon shadow.

[In *Naiḍ*. xx. 5 நிழலுமிழ்து = பிரகாசம்.

In *Nig*. நிழல் செல்வம் குளிர்ச்சி சரைய : (1) wealth, (2) coolness, (3) shade.

In *T. nīḍa*. *C. neralu, neraḷu, neḷalu*. *M. nīḷal*. Prob. $\sqrt{ned} = nīḍ$, 'lon spread out, diffused.')

நீர் NIRR [= நிர|ம்பு. *M. T. nīrru* = 'very much'].

1. நிறம் = வருணம் ; குணம், 183 ; colour (golden), 139, 164, 177, 223, 269, 360 ; the glow of youth : = 'purpureum lumen juventutis.'

[*M. NIRRA* = 'fulness.' Comp. நீர் = தன்மை. As 'colour' not to be traced. In *K. நிறை* is used as a noun, but not in *Nāl*. It is perhaps a variation of *நிறை*.]

K. II. நிறை, *v.* (§§ 57, 64) become full : *நிரம்பு* ; fill : *நிரப்பு*, 318. In 99 *நிறைத்து* may = *நிறைந்து* ; or (such conduct) will fill up the measure (of your merit).

நிறைய = *நிரம்பு*, 43. *நிறை*, abundant [*G. 153*] 360. Not used here as a noun. See *நிவ்*.

நினை NINAI, *think*. [Comp. எண் and நெஞ்சம்.]

நினை, *v.* (§ 64) ponder, think over ; reflect. ஆராய், சிந்தி, 33, 81, 330, 359.

நினைப்ப, 105, 265. *நினைக்கல்*, 135.

நின் = உன், 32. See நீ.

நீ, thou, 84, 266, 376, 388. [*C. D. G. p. 279*.]

நீ nī, *remove*. [*M. nī|KKU, nī|NNU. T. nī|GU. C. nī|GU, nī|NGU.* Comp. s. **निम्**.]

K. I. நீ, *v.* (§ 64) forsake.

நீத்து, having abandoned, 28, 30.

நீத்தார், 214.

நீப்பினும் = நீத்தாலும் [*H. B. § 100*] 304.

II. நீ|ங்கு (§ 62) remove, depart, 30, 181.

நீ|க்கு (§ 62) put away ; rid oneself of, 40, 57, 138, 190, 308, 332.

நீக்கல், 104.

நீசர், 68, = கீழோர் : base men. [*s. नीच*.]

நீர் NĪR. [*s. नीर*. *T. NĪRAMU, NĪRU. M. NĪRAM, NĪR. C. NĪRU.* In some uses comp. ஈரம், நிர, நிறை, நிகர்.]

- நீர், n. (1) 'Fluid, juice,' 44, 156, 175, 394.
 (2) 'Water,' 29, 44, 68, 72, 90, 94, 109, 117, 135, 177, 184,
 200, 210, 217, 221, 222, 231, 236, 240, 245, 275, 282,
 331, 360, 382, 387, 389.
 (3) 'Sea,' 227.
 (4) 'Nature : ' தன்மை, 236.
 நீர்மை, 44, 112, 287, 382.
 பெருநீரார், 236, 355.
 (5) Hence, 'goodness, excellence,' as in குணம்.
 நீரல்லார், 72, 236.
 நீரல்ல, evil things, 64, 72.
 நீர்த்து = what is proper, 70.
 நீர்த்தருவி = நீர்த்த அருவி = excellent.
 (6) Pron. pl. of நீ for நீவிர், 183. [See நீ.]

நீலம் [s. நீல] blue (flower) = lotus : சுருங்குவனா, 374.

நீள் NIL [நீளம், நீண், நீட். Comp. நெடு. M., C. NĪLA, NĪD, NĪT.
 T. NIL].

I. நீள்(ளு), v. [§ 56 (III)] lengthen out, grow tall, extend.

நீணிலம் = நீண்டபூமி, 27. நீள்வரை, 226.

நீச்சோலை, the ample grove, 84, 108, 234, 391. நீண்ட, grown up, 236, 254.

II. நீட்டு (§ 62) protract, extend, lengthen out. [M. *nīttu*.]

நீட்டேனெஸ், if I reach not forth to give, extend the hand (as giver), 238. [Comp.

C. NĪPU = 'give.']

நீட்ட, to reach forth, present, 253. நீட்டார், 262.

நீட்டெம், extend the hand (as a suppliant), 288.

III. நீட்டி (§ 64) be prolonged, 40. [M. *nītti-kka*.]

நீறு = பொடி, சாம்பல், திருநீறு [M., T. NĪRU. Perhaps = நூறு (q. v.)
 = 'crush'], ashes, 66, 266.

[So proverbially நீறுமேல்பேர்த்தெருப்பு = 'smouldering fire.']

நு NU [comp. நுண், நுட்].

I. நுரை, foam : பேணம், 221. [C. NURE. M. NURA. T.
 NURU-GU. C. NU-GGU.]

II. நுழை, enter, penetrate, 282. [M. NŪRU|GU, NURRAYU.
 C. NURU, NUSI, NUSULU; NOLE.]

III. நுனி = நுதி, tip, 29, 138. [Comp. நொய், முனை, நுண்.
 T. KONA.]

The first line of 29 is an imitation of the following :

‘नलिनीदलगतजलवच्चरलं — जीवन् ।

Life is unstable, like water on a lotus leaf.’

நுகர், eat; experience. [C. NUNGU, ‘swallow.’]

நுகர்வு, enjoyment of society, 233.

நங்கு, palm fruit, unripe and gelatinous, 44. [T., M. NONNU.]

நுட், see நுண்.

K. நுண் NUN [நுட்]. [√நு. Comp. நுழை, நூழை, நொய், நுனி, நுகி. M. NUNMA. C. NUN. T. NUNU. It is opposed to திண், ‘solid, substantial.’]

நுண், *adj.* refined, subtle, 260.

நுண்ணிது, insinuating, 282.

நுட்பம் [opp. துட்பம்] subtlety, 282.

உள்ளுறை நுலுக்கு துட்பம் பொறிக்கும் மனதிற்கும் சாதாரணமாய் எட்டாதவைகளை அறிவிப்பது. In a commentary, ‘exposition of minute details,’ 319. [Comp. *Nan.* 18-23.]

நுண்ணுணர்வு, fine perception, 233, 251.

நுண்ணூல், a work of accurate learning, 233.

நுணுக்கம் = நுட்பமான அறிவு, acumen, 352.

K. நுதல், forehead: நெற்றி, 379, 380.

Those whose brow is bright, 381.

நறுநுதலாள், she of the fragrant brow, 387.

[Comp. S. **निटल**. M. K. NOSALU. T. NUDURU, NOSALU.]

Nig. நுதல் என்ப புருவ நெற்றி.

நும் = உம், comp. நீர், 7, 94. [See c. D. G. I think, on the whole, ந is merely euphonic.]

நாக்கு, *v.* (§ 62) shove, push, 326. [Another form of ஊக்கு.]

K. நூல் [comp. நுவல். So பனுவல் = ‘cotton; literature.’]

T. NŪLU = ‘cotton thread.’ M. C. See நன்னூல், 24,

25. The word is used in imitation of s. सूत्र =

‘thread’], 136, 317, 319, 320, 341, 352, 386.

அறிவுநூல், ‘sacred books,’ 140. Opposed to

உலகுநூல், ‘secular literature.’

நூலார், well-instructed persons, 163.

1. Thread, 376.

2. A system, or systematic treatise: learning. [Comp. T. 35. நூல் = எண்ணம்.]

நூறு, a hundred, 357. [C. T. M.]

நூறு, (v. tr.) crush = நெரி, 156. [C. *nuri*, *nurukku*. T. M. Comp. நீறு.]

K. நெஞ்சம், நெஞ்சு = உள்ளம், mind; soul, 32, 49, 55, 130, 131, 214, 260, 310, 369, 376, 379.

உள்ளம், மனம், 173. நெஞ்சத்தவர், 87, 174, 224, 228, 374. நெஞ்சினார், 259.

[√EN. நினை. I think there is metathesis and reduplication. C. Comp. √NEN . M. NEŃJA; NEŃNU; NINA, 'think.' T. ENNU = எண்ணு.]

Nig. நெஞ்சென்ப மனமார்பின்பேர்.

நெடி (§ 64) [comp. நீள், நீட்டி, நீட்டி, நீட்டு] delay: தாமதி.

நெடியார் = சீட்டியார், they do not procrastinate, 53.

நெடு, wide, vast [நீள்], 238.

நெடும், 68, 265, 297, 319. நெட்டு, 288.

[See H. B. § 131. f. நெடுமை, நெடும், நெடு, நெடிய, etc. by the side of நீள், நீண்ட, சீடு, etc.]

நெய் [S. घेह, √घ्नह्].

1. Oil (for a lamp), 51, 282, 371.

2. *Ghee*, butter-oil, 115, 124, 333, 337.

ஆம்படுநெய், ghee from the cow, 238.

T. 65: 'தந்நெய்யிற்றும்பொரியும் ஆறு, like frying anything in its own fat.'

நெய்தல், n. [K. NAIDILE. M. NEYTHAL.]

1. Maritime country. See note to 10.

2. A water flower, *Nymphaea Alba*, 108.

3. Death-drum: சாப்பறை, 392.

Nig. நெய்தலேகடந்தார்பூமி நெய்தற்பூச்சாப்பறைப்பேர்.

நெருப்பு, fire: தீ, தழல், அக்கினி, அங்காரம், 124 (where consider அழல் = வெம்மை = heat; எரி = burning heat; சுடு, inflame).

[T. NERAPU = 'spread, diffuse, illumine;' NIPPU. So in C. NERAPU = நிறை, நிரப்பு. M. *nerippu* (or *ñ*). Is *n* original? Comp. எரி.]

நெல், rice unhusked; the growing rice plant, 133, 179, 221, 269, 367.

[C. NEL|LU. M. (In T. *vari*.) √NEL = நில், q. d. *standing corn*? Paddy, = C. *bhatta*. Comp. நெந்து.]

நெறி = வழி; நீதி. [Comp. நேர், நிரை. M. NERRI. Comp. T. NERA, NĒR.]

Way, 154, 294, 309, 378, 399, 400.

Conduct; esp. நல்லொழுக்கவழி, the way of rectitude, 204.

காமநெறி, the way of sensual indulgence, 13.

நெறியல்ல, vicious acts, 171: = virtue, 49.

அறநெறி, the path of virtue, 171, with நல், 55, 118.

சிறுநெறி, the way of humiliation, 303.

இயனெறி, 294 [G. 39] = நல்லொழுக்கவழி, the way of natural piety.

நெறிபடு (= வழிபடு), be devoted to, be a close adherent of, 317.

Nig. நெறிவழி நீதி என்ப.

நெற்றி, dried pulse in pods, 237. [? நெல் + து = what has grains.]

நேர் NĒR.

I. நேர், n. [comp. நிகர், நீர், நிரை, நெறி], directness, comparison, rectitude, opposition; with ஒப்ப = all alike, 202.

நேரல்லார், inferiors, 72; is like, 333. [‘நீர்மேல் எழுத்திற்கு நேர், it is like a writing on water.’ *Mū.*] செவ்வனேர், right.opposite, 148.

II. நேர், v. (§ 64).

நேர்ப்பார் [G. 95] = ஒப்பார், those who can compare with.

நேர்த்து = நேர்த்து as from (§ 57) opposing, confronting, 64, 67.

[T. NĒR = ‘learn; be able.’ A. C. NĒR|RU = ‘be straight.’ M. = ‘agree, vow;’ NĒR, NIGAR.]

நொந்த், see நோ.

நொய், minuteness: துட்பம், சூட்சுமம். [M. NOYI. Comp. T. NŪ-KA. C. NU.]

நொய்யது, what is minute, transcendent; the spiritual (body), 41.

[N. N. 5: ‘நொய்தாரும், will be small.’]

நோ NŌ, *feel pain; complain of.* [§ 58. IRR. நொ. Comp. நொல், நொண். C., M. In T. NŌ|CH, NŌ.]

நோதக்கது (= நோவ), anything to grieve at, 228. நோவு, pain, 201.

நோய் = பிணி, pain, disease, 52, 88, 92, 123, 124, 168, 219, 247, 292, 369, 372.

நோவ, 277: = நோக.

நொந்தேன், I who felt aggrieved, 389; each person is used as a participial nonn. Comp. 126.

நோவின், if you complain of, 76.

[Comp. B. I. S.:

‘आत्मानम् अनुशोच त्वं किम् अन्यम् अनुशोचसि ।

Blame thyself, why blamest thou another?’

T. 69:

‘நொந்து நெறிமறி வந்த விருத்து,

A guest who has lost his way, and has come to you *in distress.*’

T. II:

‘ஊர் எல்லாம் நேரவதுடைத்து,

It is a thing all the world will *blame.*’]

K. I. நோக்கு, v. (§ 62) = காண், see, behold, regard, contemplate, 41, 228, 260, 298. [M., C. NŌ-ḌU. T. NŌRU = ‘mouth.’ ? From s. लोक् = रुच् (Benfey).]

நோக்கி (§ 230) 31, 54, 60, 95, 165, 241, 389, 394.

II. நோக்கு, *n.* a glance, 378. = பார்வை, 86.

சிறுநோக்கு, a contemptuous glance, 298, 378.

K. நோல், நோன். [$\sqrt{\text{நோ}}$, நோய்.]

1. [*v.* § 70. நோற்றேன், நோற்பேன், endure; do penance.]

நோலா, 258 (= தவஞ்செய்யாத).

2. (*adj.*) mighty. நோன்றன், mighty foot, 198.

[*Ji. Chin. i.* 253: 'நோன்றன் = நோலான், he endures it not:'] பெரூள்.

There are many derivatives from $\sqrt{\text{NÖ}}$. நோன்பு. T. NÖMU.

T. 28: 'நோன்பிவி, an undisciplined man.')

ப PA.

1. This represents S. प, फ, व, भ, and often व. On the other hand, these letters often become வ: வஹு = வெகு.

2. In modern Canarese ப is often changed into H.

3. ப is a middle particle of future, or aorist; often ப்ப (to keep hard sound). See 3rd plural in என்ப *etc.*

பக் PAG, *divide*. [*Comp.* வகு, பகிரு, வகிரு. S. भज्, भञ्, and प+कृ in प्रकृति = பகுதி. M. c. bage; hakku. (Tu.) A. c. pasu. T. pagalu; (vaga.) See பால் = பகல்; பகுதி; பாதி; பங்கு. Lat. frag. A. Sax. brec. GR. ραγ, ρηγ.]

1. பகு, *v.* (§ 64) divide, share.

பகுத்து is written பாத்து = sharing, 92, 271.

II. பகை, hatred (as வகை from வகு), 82, 187, 219.

பகைவர், foes, 241.

III. பகல் = நாள், day, 169, 204.

IV. பகர், *v.* (§ 57) say, speak, 256.

V. பக|டு, bullock, 2. [*Comp.* மா|டு, ஆடு.] = எருது, ஏறு.

[T. = 'pride:'] பெருமை.]

பகடுநடந்தகூழ், grain trodden out by bullocks.

Nig. பகடிபம் பெருமை ஏறு பகிறியான்மேதி ஐம்பேர்;

இபம் (elephant), பெருமை (greatness), ஏறு (bull), பகிறி (boat), மேதி (buffalo).

[In T. 69 the bullock seems to be stigmatized as lazy:

ஆளுத்தொழில் ஆற்றும் பகடு, a bullock that will work hard' is spoken of as a rarity: அரிப்பொருள்.]

பக்கம் [S. पक्ष].

1. Side, 79, 266 : a sign of local ablative = இடத்தில்.

பக்கத்தாள், neighbours, 214.

2. An hypothesis, the case of a thing being thus or thus, 244, 258.

பச்சு PAÇ, green; soft, tender. [In T. *pasa* = 'bright, fine, golden.'
Comp. s. भा, भास्. GR. φῶς. M. *paça, paya, pachu, pai*,
'green, young, fresh.' c. *hasu, pas, pach*. See also
s. हरि.]

1. பசு, பசும், பசிய், பச்சு, பைம், பாசு (§ 131. e).

பசும்பொன், yellow (*pure*) gold, 347.

[This is = S. हिरण्य, which is from हरि (हिरि) = 'greenish yellow.' So அரி =
பொன்.]

பச்சோலை, the green palm-leaf, 256.

பசியது, what is green, 360.

பைங்கூழ், the green grain, 191.

K. 11. பசலை, sallowness, 391.

[Ji. Chin. xiii. 394: 'பரிமை (= yellow gem), a jewelled lady.']

111. பசை, v. (§ 57) cling to, 187, 310. [T. *pasa* = 'essence';
pasa-badu = 'be devoted to.' Comp. பாசம் from
पश्. The root is பசு. பசை = 'gum, glue.' c.
pasa. M.]

பசைந்ததுணையும், in proportion as attachments
have been formed, 187.

பசைதல், attachment, 60.

[N. M. K. 15: 'பசைந்தாரில் தீர்தலின் தீம்புகுதனன்று,

To commit suicide by leaping into the fire is better than withdrawal from attached
friends.']

1V. பசி, hunger, 286. [M. *pai, payi*. c. *hasi, pasi*.]

பசித்தல், the suffering hunger, 302.

v. பஞ்சி, cotton, 396. [Nasalized. M. *paññi*. c. *hañji*,
añji.]

K. பட PAD. [Comp. s. पद्, पद्, बाध्. M., C., T. In M. often
peḍu. See C. D. G. p. 482. Lat. PAT-IOR. GR. παθ-.]

1. படு, v. n. [§ 56 (II)] suffer, fall; be, abide: தங்கு, 17;
fall into, 38; befall, 110, 295; pertain to.

பட is pred. = 'are not found in them,' 142; occur, 22, 169, 239; தேம்படு, sound
out, 6; fix upon, 255; issue, 150, 239 (ஆன்படு), flourish, 246; concern, 117.

In 91 = generous disposition = உர். So 108.

As an auxiliary forming a passive voice (§ 92, G. 124) 18, 21, 242, 340.

படும் = befits, should be : தரும், 9, 37, 89, 133.

With various nouns, see வெளி, 88 ; பாழ், 306 ; தலை, 291 ; புறம், 26 ; வழி, 309 ; உர், 250.

[In this use it is *pedu* in M. Comp. *pettu* in T.]

அடிப்படு, be trodden, 154. படுசாந்து, sandal besmeared, 48.

பட forms adverbial phrases : இடம்பட, abundantly, 116. வளம்பட, 103.

Hence (G. 96),—

K. பாடு, (1) dignity, 105, 187, 252, 281, 340. [C. *pāṭu*,
pāḍu. T.]

(2) Suffering, 292. [Comp. பாழ். T. *pāḍu*.]

[கண்பாடு = துயில், *Kalit.* i. 16.]

Often a mere formative : கடப்பாடு, q. v., 261.

II. படு, *v. a.* (§ 64) cause : படுத்து. With புண், will inflict a wound, 198.

III. படு, *adj.* (s. படு) violent : a heavy rain, 27.

IV. படு, *n.* cluster of fruit : குலை ; படுபனை, a fruit-bearing palm, 96. [Comp. T. PAṆḌ.]

V. படி, *v.* (§ 57) sink down : முழுகு, 331. [M.]

VI. படர், *v.* (§ 57) proceed : செல், 13 ; spread, as a sore, 168. [M.]

[In கலித்தொகை i. 29 (p. 84) : ‘நின் நேமொழி படர்ந்தே,

Remembering—allowing the mind to dwell on—thy sweet words.’]

VII. பட்டு (s. படு) silk, 264.

VIII. பட்டினம் [s. பட்டினம், பன்னம்] a sea-port, 250.

[But see C. D. G. p. 458, and comp. பட்டி, பட்டணம், பெட்டை.

N. M. K. 86 : ‘பண்டத்தாற் பாடுப்தும் பட்டினம்,

A port gains greatness from its merchandise.]

K. IX. படை, 178, 363, = ஆயுதம், கருவி, instrument. [M. *paḍa*
(not in this meaning).]

பண்பு PAṆ = ‘harmony ; service.’ [In T. *pani* is ‘service.’

M. *paṇi*, ‘service.’ Comp. √பட், படி, படை, பள் ; s. பண.

As harmony from பா ; so கண் from கா.]

I. பணி, *n.* service : பணிவிடை.

2. பணி, *v.* (§ 57) bow, bend : தாழ். [M.]

K. பணிவு, humility, 241, 242.

பணிவிடம், the place where (foes) lie humiliated, 241.

K. 3. பண்பு = nature ; good qualities ; excellence, 49, 138,
159, 169, 174.

4. பணை, *v.* (§ 64) flourish, grow thick, 251. [T. *pambu.*]

பண்ணப்பணைத்த is a reduplication for emphasis = 'very abundant' (§ 223). Though some say = செய்ய.

[*Naid.* xx. 17: 'கல்லெணப்பணைத்துயர்கலவைத் தோளிணன்,

He whose anointed shoulders were lofty and sturdy as a rocky hill.')

5. பண்ணு, *v.* (§ 64) = செய், make, do, 37. [M. T. *pannu.*

A. C. GR. πόν-ος.]

K. பண்டம் = பொருள், any vessel, utensil, thing, baggage, 13, 48, 50. [M. Comp. பண்ணயம். See s. பங், பங், பயம்; but perhaps a corruption of பாடி = 'vessel.')

Quatrain 13 is probably the original of the following from B. I. S. 79 :

‘அந்நிலிதம் பிலிதம் முடிதம் தந்நிவிஹீநம் ஜாநம் துடிதம் ।

கரபூதகம்பிதஸிபிதடிதம் தத்பினமுச்சுதாஸா பாடிதம் ॥

The body is shrunken, head is white, mouth is destitute of teeth; yet desire leaves not the FRAME of him with ornamented staff trembling in his hand.'

(Benfey would read பாடிதம் = 'a buffoon;' but the Tamil fixes the meaning.)

This *Śloka* (which is also in *Vem.* i. 19) is found in the little poem attributed to *Çaṅkarāchārya*, and entitled *Mōhamudgara* (= *hammer of infatuation*). It was translated by Sir W. Jones (*Works*, vol. xiii. p. 382). Note the four rhymes.

பதக்கு, a dry measure of two மரக்கால், being half a சூணி, 387.

K. பதி, city, 137; from *v.* பதி = fix. [M. So பதிவு. Comp. s. அமராபதி, and வார்பதி, the extensive city.]

பத்தர் = சிறுதொட்டி, trough, 257.

பத்து, ten, 281. [§ 172. It takes forms பது, பன், பை.]

In M., C., T., Tu., etc. Comp. s. பதி.

பந்தம், real attachment, 234. [s. வந்.]

பந்தன், see note to 250.

பய PAYA (for பசு). [Three derivations are possible: (1) பழ = what is mature; (2) பழ = fruit; (3) பசு = what is green and flourishing.]

I. பயன், பயம், *n.* fruit, 28, 38, 58, 65, 99; aid, 105, 106, 109, 130, 162, 202, 232, 252, 265, 276; meaning, 316.

பயன்மரம், fruit tree, 17.

II. பய, *v.* (§ 66) yield, 38, 79, 84, 118, 132, 139.

பயந்தாங்கு = பயந்ததுபோல, 267, 294, 356.
பயின் = பசின், glue, 267. [Comp. பசை. M.]

பர PARA [S. पर].

- I. பர, வ. (§ 66) spread; extol, 68, 88, 92, 297. [Hence பார், and பாரி, 151.]
- II. பரல் = pebbles: பருக்கை, 396.
- III. பரம்ப = மிக, 267.
பரப்ப = மிக, much, 124.
பரப்பு, table-land: அகன்றவிடம், 307.
- IV. பரு (பருஉ) = பெரு, great.
பரா = பரவு = பர, great, wide, 246. [G. 153.]
- V. பருகு, வ. (§ 62) drink, sip: உண்ணு, 240. [M., C., TU.]

பரி PARI. [Comp. s. पृ. c. hari.]

- I. பரி, வ. (§ 57) (1) grieve over: இரங்கு, 35, 58, 155, 157, 316. (Like s. பரிதபி.) (2) Love, desire, 60, 182.
(3) Pull to pieces: பிரி, 397. [A. C. *pare, pari.*]
பரிவு, distress, 110, 187.

[Ji. Chin. iii. 91: 'பரிவுதீர்த்த, his sorrows being ended.']

பரிஇ = பரிந்து, grieving, 87; desiring, or cutting with teeth, 220.

- II. n. a horse, 149. [S. पृ, हरि.]

பரிசு = குணம், dignity, 309. [Comp. வரிசை. T. *para-su.* M.]

பருமம் = கல்லணை, பண், a saddle, pillion, 149. [S. वर्मन्. T. *pallamu.*]

One commentator takes பருமம் as equal to பெருமை, and adds 'some deer are as large as horses;' but comp. N. M. K. 5.

பருவம் [S. पर्वन्] = ஆயுள், ஆண்டு, காலம், age, 18, 171; season, 358; season of maturity, 274.

பல் PAL. [S. पल्, पुल्लु, पुरु, पृ. GR. πολύ. A. Sax. *fela.* Goth. *filu.* Germ. *viel.* Lat. *plus.* Its opp. is சில், சின், சிற். C. *pala, hala.* M. *pala.* T. *palu* (comp. *balu.*)]

- I. பல் [பன், பற்], many, 101, 106, 118, 214, 258, 385.

பல்காலம், often, 27. பலர், 185, 281.

பல்லார், 2. Many (*friends*), 86, 88, 144. பல்லோர், many persons, 26.

பல, 37, 261. = பலவற்றை, 183. தொலைபலவாய், having many apertures, 42.

- II. பல், tooth, 13, 18, 45, 315. [c. *hallu*. m. *pallu*. t. *palu*.]
 III. பல்|கு, v. (§ 62) multiply; assemble, 340.
 IV. பன்றி, a pig, 257 (=the tusker), 358. [m. *panni*.
 c. *handi*, *pandi*.]

பழ் PAR, old. [See பழம்; பண்டு, பண்டை; படு=fruit. Comp. s. ஈல் and c. D. G. p. 484. A. C. *pannu* (*pala*, *phala*). T. *pandu* (*pala*, *phala*). m. *panḍu*. Lat. *frug*.]

- I. பழ, ancient. [c. *hala*.]
 பழ|மை, ancient friendship, 310.
 பழவினை = முன்செய்தவினை, ch. xi, 123.
 II. பழை, adj. old, 123. [c. *paḷe*, *halē*.]
 பழங், 231.
 III. பழு, v. (§ 64) bear fruit, 202.
 பழுத்தக்கண்ணும், even when they have yielded fruit, 261.
 IV. பழி (§ 64) 13, 26, 84, 312. [A. C. *paḷi*, *halivu*.]
 பழிப்பு, blame, revile, 319.
 பழித்தக்க, blameworthy deeds, 302.
 n. guilt, 79, 82, 108, 144, 227, 272, 295.
 V. பாழ், desolation. படு, 306. [c. *hāḷu*.]

பற்ற PARR. [A strengthened form of பர. s. ஈ. m. c. *hāru*, *pāru*. tu. t. *pāru*. In t. see *para|chu*; *para|gu*, etc.]

- I. பற, v. (§ 66) fly, 389.
 II. பறி, v. (§ 64) gather; pluck away, rob of: பிடுங்கு, 237, 289, 389. [m. s. று = ழு, see Benfey; ஈபு.]
 III. பறை, a drum, 24, 25, 86. [m. *parra*. c. *pare*.]
 பிணப்பறை, மணப்பறை, 23.
 K. IV. (I) பற்று, v. (§ 62) hold; occupy, 31, 92, 93, 160, 260; seize, 193. [m. t. *paṭṭu*. c. *pattu*, *hattu*; *pottu*, *hottu*. Tam. ஒற்று.]
 K. (2) பற்று, n. adhesion, 171.

In பனிப்பற்று almost redundant: 'The dew looses its hold.'

[T. 22 :

' பற்றென்னுபாசத்தனையும் பலவழியும்

பற்றறதோடும் அவாந் தேரும்,

The bond and tie called பற்று, and the chariot of desire that holds things on all sides with unfailing பற்று, 'grasp, hold, clinging'.]

பனி = இமம், குளிர்ச்சி, coolness; dew, 17, 171.

பனிபடுசோலை, the cool (dewy) grove. [M., c. *hani* = 'fine drop.' ru.]

Nig. பனி ஏன்ப நடுக்கந் துன்பம் பயத் குளிர் இம் ஐம்பேரே.

பனை, a palmyra tree: *Borassus flabelliformis*, 96, 105, 256.

[Comp. தினை. M. *pana*. T. = 'sheaf.' From பனி (= 'dripper') or S. பன்னம் = பன்னம் (= 'the leafy'). Another form is பெண்ணை; and போந்தை seems older still. As the palm was introduced into South India, its name perhaps came with it. The radicals are P-N: curiously suggestive of *phōn-īḍ*.]

பாகன் (பாகு) = பாலன், பாலனன், an elephant-keeper, 213.

[S. பால; but comp. M. *phāvan* = 'an elephant-trainer,' from *phāvu* = 'training'; *phāga* = 'stable' in T.]

பாங்கனார் (fem. பாங்கிமார்), [from பாங்கு a corr. of பக்கம், or பங்கு] lover: நண்பனார், 400.

[C. *phāṅgu* = 'good.' Comp. T. *bhāgu*. M. *phāṅgu*; *phāṅṅan*.]

பாசம் [s. பாசு; பாசு = 'bind'], 130: மனைப்பாசம் (பிணிப்பு, பற்று, விருப்பம்), the family tie, household bond.

பாடம் [s. பாட] a lesson, 312, 314, 316.

பாடு, see பாடு; and பாணன்.

பாணன் [comp. பா, பாடு, பண்: perhaps from s. भाव = 'emotion.' So கா, காடு, கண். M. *phāna* = 'a poem'; *phānan*. See s. வாண, வாண, 'a pipe'], minstrel, 388, 390.

பாணி [s. பாணி].

(1) = கை, hand, 16.

கலித். i. 12: 'இளமையும் காமமுநின்பாணி நில்வா,

Youth and love abide not in thy hand.'

(2) = காலம், 362. [? local.]

பாத்து for பகுத்து: sharing, see பகு.

பாதிரி, the trumpet-flower tree: *Bignonia Chelonoides*: பாடலம். [s. பாதலி (பாட = 'broad'). M., c., T.]

Its flower is very fragrant, 139.

பாய் PĀY. [Comp. பா|வு, வா|வு, பெய். M. PĀY|U|GA. C. PĀY|U, HĀY|U. T. PĀY|U, *phāru*.]

பாய், v. (§ 57) rush in, leap, 51, 307, 369, 372, 391; flow, 268.

பாய்பரி, a charger, 149. [G. 153.]

பாய்பு, a snake, 87, 126, 148, 220, 375. [√பாவு. c. *phāvu*, *hāvu*. M. *phāmbu*. T. *phāmu* (*phāku* = 'creep.')

பார் PĀR. [Comp. நோக்கு, 'regard; ' காண், 'see, look.' s. லோக, 'see,' is from லோக, 'universe; ' so பார், 'see,' from பார், 'the earth.' (So Gundert.)]

பாரி, v. (§ 64)=press, urge, diffuse: பரப்பு.

நிலபாரிக்கும், will diffuse moonlight, 151.

[பர்='a layer,' from பர. M., C. தீர்வு. Or பரம்='weight := augment.' Comp. K. 193. In Jī. Chin. i. 214, பாரித்தேன்='I have urged at length.']

பார், v. (§ 64) look out for, 20, 275; find, come upon, 26, 42. Earth, soil, 122. [s. பாரிவ.]

பாராட்டு, v. (=பாரில் ஆட செய்), 48; (§ 62) celebrate, make a parade of, 340. See ஆட்டு (அடு).

K. பால் (=பகல்), portion, category. See பகு. [c. *pālu*, *hālu*. M., T. Comp. c. D. G. pp. 472, 473.]

I.=பகுதி, state, condition, 18, 104; fitting season, 97.

பால், things that pertain to. உற்பால, things that must befall, 97, 104, 109, 117, 163. =பாலவை, what should be done, 147, 153, 185.

பாலன்(ர்), பாலார், 205, 225.

பாற்று [=பாலது, G. 93] what may be classed among things that . . . , 1, 143.

ஆகற்பாலார், those worthy to be deemed, 205.

2. Milk, 116, 118, 177, 206, 240, 258. [Comp. s. பா and its derivatives.]

பாற்கூழ், boiled milk and rice, 321. [s. சீரநம்.]

[In T. 27, பால்பற்றிச்சொல்லுதல்='partiality.']

In *Ēl.* 14, பார்பட்டார் கொண்டொழுதும்பன்ப, 'the good qualities which adorn the daily life of the *virtuous*.']

பாவம், sin: தீவினை, 51, 82, 295, 380. [s. பாய.]

பாவை = பிரதிமை, a puppet; a lady, 399.

பாவாய், (voc.) O lady fortune! 266 [G. 93. s. பாபா].

பாழ், see பழ், n. desolation. With படு, become desolate, consumed, Ps. xxxi. 10.

பிடி PIDI.

I. பிடி, v. (§ 64) hold fast, 5.

II. பிடி, n. a grasp, handfull, handle. [A. c. *pidi*, *hidi*. M., T. Comp. பிடுங்கு and பிள், 'break up.']

கடைப்பிடித்தல், the bearing in mind, 20. [In *Ātti*. நன்மைகடைப்பிடி.]

பிணம், a corpse, 25, 281. [M. c. *hena*, *pena*. tu. *puna*.
T. *pīnuga*. Comp. பிணி. ? Corruption of s. *पिण्ड*.]
பிணப்பறை = சாப்பறை, a funeral drum, 23.
பிணத்த, are (full) of the corpses of, 121 [G. 93].
(Here it is predicate.)

பிணா PIṆ = tie. [M. T. *pen*. c. *penē*. From பிணி = 'tie.'
பிணி, disease, (a bond, infliction) = நோய், 55, 135, 173,
329, 363.

பித் PIT [comp. பேதை].
I. பித்தர், fools, 52, 340. [s. *पित्तं* 'bile.' T. *pichcha*.]
II. பிதற்று, v. (§ 62) blab, speak folly, 45, 52.
III. பிதுக்கு, v. (§ 62). [M. ? பிதிர், a drop.]
பிதுக்கி, having expressed, squeezed out, 20 [G. 103].

பிரி PIRI := (1) twist ; (2) twist off, separate.
பிரி, v. (§§ 57, 64) sever : போழ், 168, 247, 376.
பிரிவு, severance, 173, 220, 397.
பிரிப்பு, mental perturbation, 189.
[M., C. *piri*, *puri*. Root is *पृ*. T.]

பிலம், n. a cave ; mine, 160. [s. *विलं*. M.]
[N. M. K. 71 :
‘ . . . अकरीर
मिलतियल्पु पुक्कांरं खराक्कूम . . .

The nature of the spacious cavern he only who has entered it can tell : ' *experientia docet* : against mere *à priori* reasonings.]

பிழ் PIR [M., T. *pōra*. c. *piḷilu*. Comp. *धम्*].
(1) Escape : தப்பு, 6.
(2) Miss, 152. பிழைப்பு = பிழைப்ப = so as to miss.
(3) Commit a fault, 400. n. a fault, 357. [Comp. *पुण्य*.]
(4) Fall short of, 343.
பிள்ளை, a child, 20. [Comp. பீள், பிள். s. *वाल*. c.
M. T. *biḍḍa* and *piḷla*.]

பிற PIRR. [பின், பிறகு, after. T. PIRRA, PERRU.]
I. பிற, v. (§ 56) [comp. பெறு. s. *प्र*, *भृ*].
Be born, 7, 199, 281, 285, 302, 307.

Perhaps B. I. S. 6681 may illustrate 7 :

‘ सजातो येन जातेन याति वंश समुन्नतिम् ।
परिवर्तनि संसारे मृतः को वा न जायते ॥

He is really born by whose birth the family obtains distinction; who indeed in this whirl of worldly existence is not born (again) after death?’

Be produced, 133, 236, 245, 360.

பிறை, the crescent moon: the nascent one, 125, 241.

[M. A. C. T. PINA = ‘young, small.’]

பிறப்பு, *n.* birth: பிறவி, சன்னம், 302; human existence, life: சமுசாரம், 173, 174.

குடிப்பிறப்பு, ch. xv, 141-150.

குடிப்பிறப்பாளர், the high-born, 141.

இப்பிற [இல்], 146, 320, 340.

II. பிற, *adj.* other, comp. வேறு. Other things [G. 93] = besides, 105, 134.

பிறன், another; one’s neighbour: எதில், அயலான், வம்பலன், 81 *etc.*, 142, 157, 158, 205, 320.

பிறர்மனை நயவாமை, ch. ix.

பிறிது, anything else, 120, 175 (where some read பெரிது).

III. பிறங்கு, *v.* (§ 62) swell, 343.

[‘கல்பிறங்காரிடை, the desert path where rocks rise on every side.’ *Kalit.* i. 20.]

IV. பிறழ், *v.* (§ 56. I) vary, 110. [For ழ, see இக.]

பின் PIN, *after.* [M. T. *pina* = ‘little;’ VEN. C. BEN.]

(1) (*Adj.*) after, afterwards, 5, 190.

(2) Sign of case, 249, 398.

(3) In comp.: பின்னில், wait on, follow, 381.

பின்செல், follow, 292, 395.

பின்வாங்கு, draw back, 396.

பின்பை [பின் + து + ஐ], behind, after, 23, 36.

[Prop. an *adj.*, comp. இன்றை.]

பின்னை, afterwards; see ஐ.

பின்னர், after, behind, 92.

பீடு = பெருமை, 92, 261. [s. பீடு, ‘a pedestal.’]

பீள் [G. 34] = கரு [comp. பிள and பிள்ளை].

The embryo, 20: முற்றக்கரு.

The germ, 269 [comp. பிழி].

புக் PUG, enter.

I. புகு, v. (§ 68) enter: நுழை, 266, 282. [M., c. *hogu*.

A. C. *pugu*, *pogu*.]

புகு, 31, 51. புகல், 258, 282. புகுதல், an entering, 243, 303.

புக்கு, having entered, 254, 255, 314. புக்கவிடத்த, when (he) has entered, 83.

கடிப்புக்க, (she) who has come under the protection of, 86; 'is,' 96.

புகுஉம் = புகும், (an ascetic) who enters (houses to ask alms), 99, 282.

புகுவர், they will enter, 208. புகுமின், enter ye, 303.

With இடை? 255, 258, etc. புகாதார், 363.

புக்கில், a permanent abode, 41. [புகும் இல்.]

II. புகை, (what finds entrance), smoke, 282. [c. *hoge*.

A. C. *poge*. M. *puga*. T. *poga*.]

III. புகலு [§ 56 (III)] declare [M.], 42: talk not of desire, but regard it as . . .

IV. புகழ், I. n. கீர்த்தி, இசை, renown, 9, 82. [M., c. *hogaḷu*.

= S. कीर्ति.]

2. v. (§ 57) 383. [T. *pogaḍu*.]

புகழ்மை, a subject of praise, 72. புகழ்தல், 219.

See B. I. S. 767:

‘असंभवगुणस्तुत्या जायते स्वात्मनस्त्रया ।

From praise for good qualities that do not belong to one comes shame to oneself.

[*Et.* 2: சென்றபுகழ் = ‘world-wide renown.’]

புட் PUD.

புடை [comp. புறம். ஐ as in இடை, கடை. S. புட. M.].

I. n. (1) பக்கம், side, 148, 297.

புடைப்பெண்டிர், loose women, 367.

(2) Hypothesis, 212: பக்கம்.

நற்புடை, see கொண்டமை. (? *A favourable hypothesis*.)

[ஒருபுடை உவமை is a comparison that holds in some respects only; and is so opposed to முற்றுவமை.

In T. 97, நற்புடைவிலாள் = ‘those without good qualities.’ நல்லபக்கம் = தர்மவகைகள்.

In Jī. Chin. i. 56, புடைநகர் = ‘suburbs.’ சேரி; and is opposed to இடைநகர்.]

2. v. (§ 64) (தோட்)புடைக்கொள் = தட்டிக்கொண்டு, strike the shoulder, as a mark of defiance, 312.

புணர்|ரி PUN, combination. [M. c. In old c. *ponar*. See புண்.

Perhaps from பொர் nasalized.]

புணர், v. join, unite: (§ 57) கூடு, சேர்.

Fall to one's lot, 144, 365; intimacy, 162, 233; associate oneself with, 173, 247.

புணர்கடல், the sea into which all the rivers flow : புணரி, 264.

புண்பிரியா, that separates not from its mate, 376, where புணர் is a noun = இணை.

K. புண், a wound, 198. [M. c. *huṅṅu*; *puruvu*. T. *puṇḍu*.
TU. *puḍi*.]

புண்ணியம், merit, 264. [s. புண்.]

K. புதல்வன் = புத்திரன், son, 197. [See A. c. *puḍu* = 'be
born ;' or s. புத்.]

புதவு, door : கதவு, 99. [M. = 'a cover.' See புதை. c.
T. *podu*.]

புது PUTH [புதி, புத்து. M. A. c. *puḍu*. c. *hosa*].

புது, new, 307; fresh, 370.

புத்தோடு, a new pot, 139. [H. B. § 131. e.]

புதியார் = new sorts of people, 307.

புத்து, see புது.

புத்தகம் [s. புஸ்தக] book, 318.

புரி PURI.

புரி, v. (§ 57).

(1) Act : செய், 154; perform, do, 323.

(2) Desire, 341. [Comp. புரி.]

[*Ēl.* 3 : 'sanction.']

புருவம், eyebrow, 297, 395. [s. பூ. M. *purigam*. Lat.
frons. GR. *ὀφρύς*, 'brow.']

புரை (1) n. fault, 11, 161. [Comp. பிழை.]

(2) v. (§ 57) resemble : போல், 317. [*Nannūl.*
c., T. *purudu*. பொரு.]

புல் (புண், புற்ற), PUL. [M. PUL. A. c. *hulu*. T. Comp. பொல்.]

I. புல், what is mean, 44, 45, 221, 255, 260.

II. புல், grass, 29, 171, 178. [M., c., T., TU. Comp. புதல்.]
கொடிப்புல், 141.

புல்லீரம், slight moisture, 115. புல்லறிவு, 8, 314, 320, 351.

புல்லறிவினார், 121, 239, 327. புல்லறிவாண்மை, ch. xxxiii.

புன்செக்கர், the fading light, 397. புன்மக்கள், mean people, 266.

[In *Ēl.* 3, புலன் or புலர் = 'a degraded person.']

புலை, (*adj.*) silly, 32. [See ஐ.]

III. புற்கை = கூழ், 206, 210. [Comp. புன்கம்.]

IV. புல்வாய், a kind of deer: இரலை, 149.

V. புலால், stench, 97. [c. *hole*. T. *pola*, 'flesh.' s. பல்.]

VI. புலி, a tiger, 193, 206. [M., T., C., Tu. *pilli*.]

K. VII. புல்லு, v. (§ 62) join, agree, embrace, 155, 303, 391, 399. [M.]

புல்லாப்புன்கோட்டி, a low heterodox school, 255:
= புணர்.

K. VIII. புல, v. (§ 66) pout, sulk, 252. [புலம். See M.]

[புலம்பு = தனிமை. கலித். i. 16.]

K. IX. புலம், a sense; sensation; learning.

புலவன், a learned man, 255, 312.

தீப்புலவன் (opp. நற்புலவன்), the mere pretender,
318. [M., T., C., Tu. Comp. புலமை, ஐம்புலன்.]

அறிவுடையான், 318, 321.

புலன்கெட்ட, senseless, 121.

புலன் = place, 47.

புழுக்கல் [√புழு-க்கு. M. In c. *puḷu* = 'rot.' Comp. அழுகு, பூழி].

= சோறு, parboiled rice; boiled rice, 206. [Jī. Chin. xiii. 386.]

புள் PUL. [M. T. *pulugu*. c. *huru* = 'insect.' Comp. புழு, பூழ்.]

புள், fowl, bird, 30, 121, 212.

Nig. புள்ளே வண்டலிட்டம் புட்பேர். (வண்டு, அலிட்டம், பறவை.)

புளி, acidity. [M., T. *puli*. c. *puḷi*, *huli*. A. C. *puṇiche* = 'tamarind.']

புளிவிளங்காய், the sour wood-apple, 328.

புறம் PURR. [Comp. s. *प्रा*, GR. *θύρα*, Lat. *foris*, Fr. *hors*.]

புறம், the back, or outside, opp. to அகம், 89. [M., c. *hora*. Comp. T. *pera*, *porugu*. Tu. *pida*. Comp. also பிற.]

புறத்திடு, 323. எப்புறனும், on every side, 383.

புறத்தடு, 345 = பாதுகா, defend, take care of.

[Comp. *Niti*. 87. So புறஞ்செம். T. 64.]

புறக்கடை, the outer gate, 31, 293. புறப்படு, depart from, 26. [See படு.]

புறக்கூறு, (n.) slander, 158. Here the meaning may be either : (1) *not given to utter slander* ; or, (2) *dumb when others slander him, not rendering railing for railing.*

புறக்கூறு = சூறு, 45.

புனம் [from புல்; comp. புன்செய், புலம், பொலம், an upland plain fit for dry cultivation, and wooded, 178, 180. [M. = 'a jungle.']]

புனல் [புல்], a stream, torrent, 128, 185, 212, 222 (370, 'freshet'). [M.; A. C. *ponalu.*]

புனை, v. (§ 57) adorn, 120, 384. [M. *punayu.* See பூண், and s. பூவு.]

புன்னை (பின்னை), the Alexandrian laurel: *Calyophyllum inophyllum*, 97, 117, 246. [M. *punna.* Ainslie's Mat. Med. Ind. vol. ii. p. 310.]

K. பூ, flower = மலர், 43, 107, 139, 215, 221, 252, 259, 262, 290, 393.

பூங் = பூம், *adj.* flowery, 117, 128, 212, 370, 399.

[? From s. பூவு, or √பூ. See பூண். In M., T., C. *pū, puvvu (hū).*]

பூண் PŪṆ, an adornment, jewel. [M., C., T. *pūnu.* From s. பூவு.]

பூண், பூணு, [§ 56 (III)] put on, assume the yoke or harness.

பூண்டான், he who has taken the yoke of marriage on him, 56.

பூண்ட, 56.

The √ is taken as a noun in 350.

பூண்கல்லா, that learns not to draw in harness, or பூண் + கு + அல்லா, 386.

பூழை = வாயில் [a form of புழை. Comp. புதவு, புகு. See M. *pūriṅṅaḍi*], a wicket gate, smaller gate in a field, 282.

பூழ், a quail, 122. [M. *pūṛān.* Comp. புள்.]

பெட்ட, see பெள்.

பெண்ணை = பனை, palmyra tree, 216.

பெண், see பெள்.

பெய் PEY, *pour*. [Comp. பொழி. M. T., c. *pouru*.]

பெய், *v.* (§ 58) rain; pour into; dispose of, throw carelessly; serve up in, 26, 97, 114, 116, 147, 206, 239, 341, 392.

பெய்வளை, bracelets adjusted, strung on; a lady having these, 47. [G. 93, 162.]

பெர் PER, [பெரும், பெரிய, பேர். H. B. § 131. G. 121. Comp. பரு; பல். M. PERU. TU. HER. In old c. C. HE[CHCHU. T. PE|DDA. S. புரு, புலு, பூர், பூர், பர, பரி.]

I. பெரு, *adj.*, 77, 186, 200, 236, 296.

பெரும், 2, 6, 8, 37, 47, 142, 168, 251, 274, 331, 332, 360, 368, 381, 390, 398.

பெரிது, it is great, 81. [G. 93.] An *adv.* = very, 17, 91, 200, 261, 262.

பெரிய, 168.

பெரியர், 165.

பெரியார், the great, 77, 170, 172, 177, 184, 186. } Opp.

பெரியோர், 43. } சிறியவர்.

பெரியவர், 125.

பெரியாடைபிழையாமை, ch. xvii.

II. பெருமை = மேம்பாடு, *n.* greatness, 82, 164, 170, 177, 249, ch. xix. (Opp. சிறுமை.)

III. பெருகு, *v.* (§ 62) increase: வளர், 110, 234, 368.

பெருக்கம், a swelling flood: வெள்ளம், 354.

பெருமிதம் = இறுமாப்பு, மிகுதி, மேன்மை, 291.

[A corruption of S. परिमित. பெரு is confounded with S. परि in its intensive significations. மிதம் = the mean, moderation.]

IV. பேர், 147, 173. [In பெரு, உ is lost and எ lengthened by the law of compensation.]

பெள் PEL, பெண் PEN, பெட் PED. [TU. *pon*. M., c. *henru*. T. *peni*, *penli*. See s. *जनि* = GR. *γεννη* = poet. *βάρυ*. Ir. BEN, 'hen.']

I. பெண், a woman, womanhood, 87, 251, 354, 384.

பெண்டிர், women, 194, 368, 381.

II. பெடை, a hen; any female, 48, 240. [M. *peda*.]

பெறு PERR, *get*. [M. C. TU. *ped*. Comp. T. PUTTU and பிற, பொறு, பேறு; and S. भञ्, भुञ्.]

K. I. பெறு, *v.* (§ 68) obtain, gain, possess, 5, 28, 34, 59, 73, 74, 80, 104, 162, 172, 174, 207, 274, 330, 381, 386, 398; bear (a name), 59; fetch (a price), 115; gain, attain to, 335, 343; beget, 197; enjoy, 381; reach (haven), 250; get by rote, 314.

பெறுப, they will incur, 377.

பெறுவது, what they can yet, 317.

ஆரப்பெறேம், we don't get our fill, 366.

அருபெறல், hard to find or obtain, 34, 381.

K. II. பெற்றி [பெற் + தி] = தன்மை, nature, acquired character: 'பெற்றிருக்குஞ்சற்குணத்துக்கு ஆகுபெயர்,' 235, 343, 352.

K. III. பேறு, gain; birth, bearing, 56. [G. 96. Comp. '१३, १३, १६.]

பேசு, *v.* (§ 62) speak, utter, talk. [S. भाष्. M. *pēchu*. C., TU. *pēlu*, *hēlu*.]

பேடி [பேண் + தி], an hermaphrodite, 251. [M., A. C., T., TU. *hēdi*.]

பேணு, *v.* (§ 62) guard, cherish, 381. [Comp. பென், பெட், பெண். M. *peṇṇu*, *pēṇu*.]

பேதை (+மை + ஆர்), a simpleton, 33, 47, 52, 71; 182, 249, 314, 335. [? Connected with S. पित्र, भीत, or perhaps with பேய்.]

பேதைமை, folly, ch. xxxiv.

பேய், a devil, 363. Used for 'wild, poisonous,' 116. [M. *pē*. S. पिशाच.]

பேர் (பெயர்) PĒR. [M. C. *hesaru*. T.]

I. பேர், பெயர், *v.* (§ 64) change, remove, turn over, 48, 161; 67, 70 'in return;,' 'again,' 364.

பேர்த்து, பேர்த்தும், again.

II. பேர், *n.* a name: பெயர், 59, 98, 175, 199, 200, 381.

பேர், *adj.* great, 147. See பெரு.

பேராண்மை, manly excellence, 199, 285. [ஆள்.]

பை PAI. [M. Comp. s. **பெ**. Used for **வயிறு**. ? Comp. with **வை**.]

I. பை, sack, bag ; cobra's hood.

தோற்பை, a leathern bag, 26, 66, 400.

பைம்பழி, 42. This is very ambiguous. [Either பை refers to *the body, a snake's poison bag, or the womb*. See மழி.]

II. பைபு, by degrees, slowly, softly, 99, 309, 388, = மெல்ல. பையென, softly, 396.

பைங் (see பசு), 191.

பொங்க் POŃG. [Comp. புகை. The \checkmark is பொகு nasalized. T. M. *poññu*; comp. *poḍu*. C.]

பொங்கு, v. (§ 62) swell, 72 ; foam, rage, 231.

[N. N. 18 : 'பொங்காதழி கதிராற்றணைண்டு கதிர்வரவர்பொங்குகடல்,

The tides rise not under the influence of the (sun's) hot beams, but of the (moon's) cool rays.']

K. பொச்சா, v. (§ 66) = மற : forget, 182. [Comp. k. ch. liv.]

[பொச்சம் = குற்றம், 'fault.' Comp. பொத்து from பொந்து : \checkmark POD or PUD, C. = 'hide.'

For the form, see மற.]

பொது POTH, *hide*. [See பொதி, \checkmark பொது or புது, புதை, = 'COVER.' Comp. பொச்சா, புதவு. C. *pud, pod, hud, hod*; A. C. *hore*. M. *pud, puḍ*; புடவை : T. POD.]

I. பொ, v. (§ 64) perforate, 376. [Comp. பொந்தி, பொத்தி, புதை. M. C. *poda, hoda*. T. *potti, poda*.]

II. பொதி, v. (§ 57) be full : நிறை, 341.

n. sheath, 269. [M. *podī*. C. *podc*.]

[In T. 24 : 'தாண்டிலுட பொதிந்த தேரை,

The frog which is put over (as a பொதி) to hide the hook.']

III. பொத்து, v. (§ 64) be hidden or stored up in; envelope, 310. [M. *pottu*. C. *poḥchu*.]

பொய் POY. [M. *poyi, poli, pollu*; புளுகு : S. **फुलु**. C. *pusi, husi*. T. *bolu*.]

பொய்ப், n. a lie, falsity.

[Ji. Chin. xiii. 313 : 'சொடியல் ஒருத்தம் பொய்யை, utter not a letter that is false.']

As *adj.* false, unreal, 42, 43, 80, 157, 390.

பொய்த்தல், the deceiving, III. [G. 94.]

பொய்கை, a tank : குளம். [M. *poysga.*]

பொரி POR. [T. *pōr*; M.; A. C. So *poṇar* from புணர். T. *porayu*, *pondu*, *ponchu*. M. *porunnu.*]

I. பொரி, *v.* (§ 57) be parched, dry, shrivelled, 261. [G. 153. M., T. *poraṇtu*; *podu*. A. C. *puri*. Comp. பொறி.]

II. பொரு, *v.* (§ 58) fight; dash against, 44, 97, 149, 389.

III. பொருவு, *v.* (§ 62) fit, agree.

பொரீஇ = பொருவி, agreeing, 220.

K. IV. பொருள், what belongs: property; reality; meaning, 6, 9, 65, 82, III, 155, 181, 195, 220, 255, 273, 276, 280, 317, 318, 321, 365, 385, 386, 400. [M.; A. C. *puruḷu.*]

ஒன்பொருள் (பலருளும் தன்னுடையானுக்கு ஒளியைத்தரவல்லதாவால்), 102.

கைப்பொருள், money in hand, 377.

பொருட்டு = கிமித்தம் (§ 157) for the sake of, 315.

பொல் (see பொன்) POL, *shine*.

பொலி, *v.* (§ 57) be conspicuous; increase. [M. T. VALI.]

பொலிகடன், interest, 98.

பொலிய = பொலிவுபெற, விளங்க, 3.

K. பொழி POR = 'go forth:' a strengthened form of போ.

I. பொழி, *v.* (§ 57) = சொரி, pour, 259. [M. C. *hoy*, PŪ. T. PŌY. Comp. s. வார, and வார், பெய், போழ்.]

II. பொழிப்பு, *n.* 319, = பிண்டவுரை, தொகுத்துரை: an epitome in plain easy prose. (See உரை.) [பொழிப்பெனப் படுவது பொருந்திய் பொருளைப் பிண்டமாகக்கொண்டிரைப்பதுவே.]

III. பொழுது, *n.* (I) 'time:' காலம், 115, 162, 207, 329, 382. (போழ்து, போது, போ.) [M. = 'sun.' T. *proddu*, *poddu*, *puḍu*: *podalu* = 'shine.' C. *poṭtu*, *hottu*: *v.* = 'kindle,' பற்று. Tu. *portu*. Comp. s. பாரர், ஈரல்.]

ஒருபொழுதைத்துன்பம், temporary afflictions. [ஐ seems adjectival; see நாளை], 295.

- (2) = 'when,' with a relative participle, 19, 62, 83, 92, 120, 202, 378. [Comp. கால், கடை, கண், இடம், உழி, etc.]
 (3) போது, a flower on the point of expansion, 73. [K. 1227.]

Nig. போதுநான் காலம் புவம்.

பொற் PORR, bear. [M., C. poru, horu. T. ōru. S. ழு; ழுε; fer; Goth. bair; A. Sax. bere. பெறு, பேறு, பிற.]

- I. பொறு, v. (§ 64) bear, carry; sustain; bear patiently with, 58, 65, 66, 75, 77, 149, 172, 203, ch. xxiii, 222, 223, 310, 357.
 II. பொறை; n. patience: பொறுமை, சாத்திதம், 65, 223. [S. क्षमा, सह्युता.] Ch. viii. So பொறுமை=envy.

பொறி (=பொரி), I. n. spot, mark, writing: எழுத்து = இலிபி. S. लिपि. Comp. ब्रह्मलेख = 'fate:' what was inscribed on the cranium before a man's birth; destiny, 110, 283, 290.

2. v. (§ 64) distinguish, 199.

[T. 15: 'பொய்வழங்கி வாழும் பொறிபறை, the luckless man who lives by lies.]

பொன், gold, 162, 206, 212, 269, 307, 328, 345, 347, 400. [M., C. honnu. T., Tu. √பொல் = 'shining.' Equivalent to सूर्य = சுவர்ணம்.] So பொலம், பொலன்.

பொன்னன்றாய், thou who art like Lakshmi! 225. (அன்.)

பொற்பாவாய், O golden puppet! (voc. of பாவை), 266. [G. 64.]

பொற்றொடி, O thou with golden bracelets! 376. [G. 162.]

K. பொன்று, v. (§ 62) die, perish, 323. [A nasalized form of போ? Comp. T. polayu.]

போ PŌ. [M. C. T. Tu. GR. βα-; Lat. va; S. गा.]

- I. போ [H. B. § 58] go, pass, perish, 5, 30, 32, 55, 136, 181, 376.

போயார் = போயினார், போனவர்கள், those whose life has passed away, 50. (§ 87.)

போகும் = அழியும், 34.

போம், 23, 140, 323. (§ 72.)

போகிய, 169, = போன (as from போகு inflected as in §§ 62, 70*).

போ|கு, go thou! 326.

போக used in adverbial phrases: கடைபோக, 'to the end,' 119.

II. போதரு, return, 83. [தரு = வரு. G. 124. ௫.]

III. போக்கு, v. (§ 62) pass (anything) away, 327.

போகம் [s. भोग, भुञ्] enjoyment, 103, 250.

போது, see பொழ்.

போத்து = பொந்து, hollowness: உட்புரை, 351. Comp. K. 468. [வலித்தல் and நீட்டல் (G. 41).]

[See T. 75: 'பொத்தினறிக் காழ்த்தமரம், a tree without a hollow, well matured.']

போர் [from பொரு; so பேறு from பெறு. G. 96].

I. n. war, 376.

II. v. (§ 64) envelope, 38, 47.

[So proverbially, கீறுமேற் போர்த்த நெருப்பு = 'a smouldering fire.']

போர்|வை, an outer garment, 42.

போல் PÖL, like. [Comp. பொலி. M. PÖL. A. C. PÖL|U; C. hōlike. Comp. also T. POL|U = 'seem;' PÖL|U; VAL|E.]

போல is a very useful particle of comparison, 2. (G. 109.)

போல், v. (§ 70) resemble, 2, 114, 124, 160, 165, 399.

போலும், will appear to be, 181.

போன்று, (having been) like unto, 182, 216.

[This is considered to be a redundant particle: அசைச்சொல், G. 116; Nannūl, 373.]

போல் = like, 8, 21, 28, 115, 202, 335, 376, 377.

(H. B. § 227.)

போலி [G. 17].

போல்வார், one's equals, 210; those who resemble, 264.

போத்து, see பொழ், 202. = கோடைக்காலம்.

போற்று PÖTT. [M. T. prōchu, brōdi. Comp. s. புடி, பிடி.]

போற்று, v. (§ 62) guard; make much of; cherish, 49, 120, 225, 318; guard against, 172.

MA.

1. ம் is often equivalent to அ: வரணம் = மரணம்.

2. ம் is a pluralising particle: compare காள் with காமம்; மரம்; மூம்.

மகம் MAG. [TUDA mach. C. maga. M. T. maga = 'male.']

1. மக = a child.

மக்கள், children; men, 37, 56, 121, 127, 130, 134,
205, 242. [மகார் is also found.]

கீழ்மக்கள், the low, 70.

மேன்மக்கள், the noble, 70.

11. மகன் = மனிதன், son, man, 136, 201, 307, 367.

வேன்மகன் = 'spear-man,' 16.

ஆண்மகன், a male, husband, hero, 202, 386.

[Comp. ஆண், ஆள்.]

111. மகளிர், women, 167, 375 [ch. xxxviii, xxxix].

1V. மாக்கள், men, 44, 45, 242, 323, 393. [Corruption and
confusion of மக்கள் and மாந்தர்.]

மகிழ், v. (§ 57) = rejoice, exult, 11, 359.

மகிழ்ச்சி = களிப்பு, (youthful) gladness, 16. [Comp.
s. மங்கள.]

மஞ்சள் [s. √मञ्ज] turmeric, Indian saffron (used to
beautify the face), 131. *Curcuma longa*. [T. *pasapu*.
M. *maññol*.]

மஞ்சு = மேகம் [s. मञ्ज] a cloud, 28.

மடம் [s. मद्, मद्. It combines the ideas of these
roots. M. There is a confusion of *matam*, *madam*,
and *maḍam*] ignorance, stupidity, folly; artless
simplicity, 41, 323, 382, 384.

மடமொழிமாதர், women of guileless speech.

மடவோன், 273.

[*Et*. 9: 'மடம்படான், he does not become infatuated.']

மடம் MAD, fold. [M., T., C., Tu. Comp. மட, மடு, மண்டு; and
s. मद्.]

1. மடி, v. (§§ 57, 64) bend, fold, curl, 224.

11. மடு, v. (§ 64) = மூட்டு, kindle, 331.

மண MANA. [M. c. 'fragrance,' *maduve* (வதுவை). T. *manuvu* (மரு, மருகன்).]

I. மணம், n. marriage, 25.

மணப்பறை, the marriage drum, 23.

II. மண, v. (§ 68) wed, 397.

மணந்தார், a husband.

மண்டு, v. (§ 62), [s. மடி. மடு. M.= 'run.' T. 'blaze']
swarm, collect together; grow vehement, wax
fierce, 48, 62, 147, 202, 291.

மணி [s. மரி] a gem, 127, 146, 347, 369.

[N. M. K. 5 :

'மண்ணி அறிப மணி நலம்,

Men know the worth of a gem after washing it.'

மண்ணு = சுத்திசெய்.]

மண்டிலம் = சூரியன் [s. மரடல்] sun, 22.

K. மதலை = தூண், பற்றுக்கோடு, support, 197.

[In Ji. Chin. = நாவாய், 'a ship.']

மதி MATI. [s. மந், மரி.]

I. மதி, v. (§ 64) estimate; esteem, 61, 354.

மதிப்பு, estimation, 126, 163, 229, 294.

அவ்மதிப்பு, disesteem, 163.

II. மதியம் = நிறைமதி, சந்திரன் (opp. to பிறை), the full moon,
21, 125, 176. [Comp. s. மாச, from மா, or மந், மடி.]

M. அறுமதி = 'six months.'

மதுகை [comp. மயுக and மதம்] strength: பலம், வலி, 65,
198, 291.

[*Kalit.* 47 :

'உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையுடையவன்,

Possessor of might as of one who guards the universe.')

மதுரம் [s. மயூர] sweetness, 211.

மந்தி = குரங்கு, a monkey, 237. [M.]

மம்மர் = மயக்கம், delusion, 132, 393.

மம்மர்கொண் மாந்தர், mortals that cherish delu-
sions, 14.

This seems allied to many words. Especially to மம்மதை [S. *மமता* = 'mineness,' the habit of mind that claims things of earth as its own]. See root மை or மய [மையல், மயல், etc.]. Its equivalent is தமொற்றம் in 140. See also in K. மருள், மைந்து. This is அஞ்ஞானம், the புல்லறிவாண்மை of K. 331.

LDL [= டைLD] MAYA. [See s. **माया**; மை, மழு; T. *masa*.]

- I. மய|ங்கு, *v.* (§ 62) be bewildered, 327.
- II. மய|க்கு, *v.* cause bewilderment, 189.
- III. மயல் = மயக்கம், confusion; dried sticks and leaves, rubbish, 43, 183.

Nig. மயல் செத்தை மயக்கம் பேயராம்.

[Comp. B. I. S. 1257:

‘उद्धर्तितमपि बहुधानुलिप्तमपि चन्दनागुरुरसाद्यैः ।

भजति तथापि शरीरं दौर्गन्ध्यं तत्र को हेतुः ॥

Though perfumed oft and anointed with sandal, Agil and other fragrant spices, the body even then has a foul odour. What is the cause of this?’

This illustrates 43: மயல் = சரீரம்; அதற்குக் காரணமாகிய உடம்புக்கு ஆகுபெயர்.]

LDJ MARA.

- I. மர|பு = முறைமை, course; what is sanctioned by custom; line, 249, 336. [G. 163. Comp. வழி, பழி, முறை. T. *maragu*.]
- II. மர|ம், மரன், tree: விருட்சம், தரு, 30, 197. [TU. MAR|A (*ṛ*). M., C., T. *mrānu*, *mānu*.]
பயன்|மரம், 17.
நிழன்|மரம், பழு|மரம், 202.
மரத்தார், persons irrational as trees, 145. [மரம் + அத்து + ஆர். G. 93.]

LD(Ṛ) MARU [S. **मरु**].

- I. மரு|ங்கு = side, limit, 8; ‘trace’ (?). [M. *maruṇṇu*. c. *maggal*. T. *marugu*. ? மறு.]

மருங்கற, *without* ‘a wrack behind.’

[*Kalit.* 48:

‘மருங்கறி வாரா மலையினும் பெரிது,

Greater than a trackless (boundless) mountain.’

K. Rām. I. x. 79:

‘கருக்கலாய் மருங்கு வீழ்வாள்,

She fell a black stone by his *side*.’]

- II. மரு|வு, *v.* (§ 62) embrace, = சேர், 36. [M.]
மருஉச்செய்து (for *n.* மருவு?), having formed an intimacy; [but see செய்தி. G. 153.]
மரீஇ = மருவி, approaching, 220; defiling, 85, 87.
மருஉ = மருவு, union, 246.
- III. மருள்(ளு), *v.* [§ 56 (III)]. From *n.* மருள். Comp. இருள், பொருள், *etc.*; and மறம்] = மயங்கு, be bewildered, 301.

மரை for தரமரை = lotus, 358.

மருந்து, medicine, 132, 340. [Corruption of s. *अमृत*;
or $\sqrt{\text{மரு}}$. M., C., TU. T. *mandu*.]

மலல் MAL. [=வல், வள், பல். s. *बल्, मल्*. M., T., C. The idea is 'strength, expansion, abundance:'] வளமை, வலிமை.]

I. மல|ங்கு, an eel, = விலாங்கு, 375. [T. *malu-ga*. *Malu-ku* is a 'slip-knot' in T. and C., hence 'the slippery one.' Comp. வழ்.]

K. II. மல|ர், n. a full-blown flower: அலர் [C. Comp. போது, அரும்பு], 209, 266, 393.

v. (§ 57) bloom, flower, 215, 283.

K. III. மலை, a mountain [s. *मलय*. T., C., M.], 10, 21, 28, 203, 237, 245, 285, 353, 356, 369. [Comp. வரை, வெற்பு, குன்று, கிரி.]

K. IV. மல்|வல் = வளப்பம், abundance, fertility, 296.

v. மல்|கு, v. (§ 62) abound, swell: பெருகு, 263.

VI. மவி, v. (§ 57) be full: நிறை, 73, 98. With கடல்.

மழ் MAR, *dull*. [M., C. Comp. மருள், மாரி, வாரி. s. *वृष्* and *मसि*.]

K. மழை, n. rain, cloud, 27, 97, 361.

[T. 83: 'செப்பருடையர் மழையனையர், the just are like the rain.']

மறு MARR, = 'other, back again, change:'] the strengthened forms are மற்று and மாறு. Comp. வேறு.

I. மற, v. (§ 68). M., C., T., TU. forget, 32, 201, 293.

II. மற|ங்கு, v. (§ 62) refuse, find fault; grumble, 342. [Comp. மறம் = anger.]

III. மறி, the young of any quadruped. [M., C., TU. Comp. மறம், மறு, மறி (v.): the idea is 'motion, frisking.']

A lamb, 16. A foal, 42 (?).

[மறி as verb means 'arrest; turn; invert.' Here it is said to be used as a noun = மற்று; and then பைமறியா = 'as though the bag (body) were inverted.' Another commentator makes பை to be the poison bag of a serpent: 'as though the poison were poured from the fangs of a snake.']

IV. மறு, I. *adj.* other, 1, 95, 183, 209, 243, 275, 329.

For மறுமை, see மை.

2. *n.* a spot, stain : மாசு, மச்சு, 151, 180. ['Something differing from the rest.' M.]

3. *v.* (§ 64) repeat ; deny, refuse : மாற்று, கர.
மறுத்தும், again, 222.

v. மறை [a screen].

(1) *n.* a secret, 158, 230. [M., T., C., TU. S. மமீந்.]

[T. 55 :

'அருமறை கரவாத நட்பு,

Friendship that guards not the profound secret.'

B. I. S. 3942 :

'परस्परस्य मर्नाणि ये न रक्षन्ति जनवः त एव निधनं यान्ति . . . ।

People who guard not one another's secrets go to death.'

The revealing of secrets (மறை) is one of the primary sins. Comp. K. 1076.

B. I. S. 5722 :

'रहस्यभेदो यात्रा च नैष्ठुर्यं चलच्चित्रता ।

क्रोधी निःसत्यता द्युतमेतन्मित्रस्य दूषणम् ॥

Revelation of secrets, mendicancy, harshness, fickleness, wrath, untruthfulness, gambling : these are faults in a friend.]

(2) *v.* (§ 64) hide.

மறையா = மறைத்து (G. 86. க.) 42 (?), 78, 197.

vi. மற்று, = but, besides [T. KĀNI] 17, 20, 60, 67, 72, 141.

Some other time : பின்னே, 19.

An அசைநிலை, G. 116 ; *Nannūl*, 365. It seems to have more or less of an adversative force always = 'but, on the other hand,' 330.

மறையாச், others, 184, 256.

மனம் [S. मन्, Lat. mens] mind, 23, 33, 89, 127, 128,
146, 212, 244, 245, 291, 298.

மனப்பிரிப்பு, distraction of mind, 189.

மனத்தார், 189, 246, 329.

மனத்தான் for மனத்தில், 180. [G. 137*.]

[ஐந்தறிவின்மேல் அதிகமானமே, the mind is above the five senses.]

மணி MAN, *permanence*. [S. मन् ; GR. μεν- ; Lat. man- ; M., T.,
C., TU. Comp. மல்.]

1. மன், as a particle = indeed, forsooth. See *Nannūl*,
364, where its uses are said to be six : (1) redun-
dant ; (2) indicative of ellipsis ; (3) increase ; (4)
excess ; (5) certainty ; (6) permanence, 40 (2), 109 (5),
372 (1), 389 (1).

II. மன்|னன் = அரசன் : a king, 167. [M. S. மநு.]

III. மனை, (I) a mansion, house : இல், 382. [M. T. C. Tu.]

(2) Wife : மனைவி, மனையாள், 85, ch. ix, 238.

மனையாள் (மனையாட்சியாள்), 3, 86, 361.

(3) Domestic life : இல்வாழ்க்கை, 54, 130.

IV. மன்னு, v. (§ 62) abide, 114.

மன்னு, unstable, 11, 16.

[T. 30: 'மன்னியசெல்வம், well-established prosperity.']

v. மன்றம் (மன்னு), n. a hall of assemblage, 23. [M. manu.

Comp. மனை, and s. मण्डप.]

MDA MĀ. [Comp. s. मद्, மாண் ; மான், மாடு.]

(I) *adj.* great [s. महा. See மீ, மேல், மிகு, மால், மாண்], 148, 296.

(2) *n.* mango plant, shoot, 41. [M. T. māvi.]

(3) *n.* an animal, 149, 152, 377. Especially a horse.

[N. M. K. 5: 'பண்ணைத் தேறியபின்னற்பமாவலம், the worth of a horse is known after you have saddled and mounted it.']

கலிமா, 'a charger.' T. 46: 'காறாய்மை இல்லாக் கலிமா, a charger defective in its paces.']

அரிமா = சிங்கம், 198. ஆமா, சேமா, 377. [T. māvu.

Comp. ஆ, ஆன். s. महा = 'cow.']

மாக்கள் = மனிதர் [for மக்கள், pl. of மக], 45, 96, 334.

மாசு = மறு, மை. [M. māchu. c. māsu (mach, மச்சை = மறு, 'wart'). s. मयि, मासिक.] = குற்றம், fault; spot, fleck, 128, 151.

மாடல் MĀḌ, see மடல். [M. Comp. s. मट, माडि, मालिका (மாளிகை).]

I. மாடல், a mansion, 361.

II. மாடு = place, and its inflexive base மாட்டு is used as sign of 7th case = இடத்தில், 161, 335. [G. 63.]

யார்மாட்டும், to every one, any one, 2, 14, 99, 168.

மாட்சி, see மாண்.

மாது MĀTH.

மாதர், I. Women, = பெண்கள், மகளிர், 382.

மாதரால், 384.

2. Beauty, = அழகு, 73.

[This is pl. of மரது. M. S. மானு. Hence the other meanings. Comp. மாதோ.]

Nig. மாதரே இடைச்சொல் காதல் வனப்பொடு மகலிர் ஆயே.

மாத்திரை [s. மாத], a moment of time, 302; a limit, 242.

மாதோ, an expletive, = O lady! 355. [See மாதர்.]

மாந்தர் = மனிதர், men, human beings, 14, 30, 91, 257, 313. [s. மானு. Comp. மைந்தர்.]

மாய் MĀY. [T., C., M., TU. s. மாய, மார, மூ. Comp. மய, மை, மாழ்.]

மாய், v. (§ 57) die, disappear, perish: ௧௧௮, 51, 285, 308, 359.

மார், மார்|யு, = அகலம்: breast, 385. [M. mārru. Comp. s. மர்மன்.]

மார்பன், 387.

மாரி, n. = மழை, v. rain, 104, 232, 370. [M., T., TU.

s. வாரி, comp. மாரி.]

T. 76:

‘மாரி காள்வந்த விருந்து,

A guest who has arrived in a storm;’ = an urgent affair.

மார்க்கம் = வழி, way, 323. [s. மார், மூ ‘track.’]

மால் MĀL. [√ = ‘blackness.’ M. T. nal. Comp. v. மலை = ‘be confused.’]

மால், Indra, 373. [s. மால.]

மலை, n.

I. A garland, 393. [s. மாலா.]

2. Eventide: (6-10 P. M.), 393.

[In sense of இயல்பு, ‘nature,’ see கலித். i. 9. (K. 1035.)

‘மலைக் கொலைநடை அந்தணீர்; வெவ்விடைச்செலன்மலை ஒழுக்கத்தீர்,

O Brāhmins whose rule and practice are of the nature that, etc.; it is your nature and appointed duty to tread this fiery path.’]

மாற்ற MĀRR, see மறு.

I. மாறு, a return, recompence: பிரதி, 98.

K. = பகை, enmity, 67. (T. 61.)

மாறேல், commence hostilities. [எல்.]

K. II. மாற்றார், foes, 3, 67. [M.]

III. மாற்று, v. (§ 62) deny, 98, 308.

K. மானம் (மானம்) [s. மான, from மன, = ‘opinion’].

- I. Honour: கவரவம், 40, ch. xxx, 291, 294, 300.
 2. Disgrace, 198, = அவமானம்.

மாண், a deer, 378. [M., C., Tu., T. Comp. மா.]

- K. I. மிகு [see மீ. Comp. s. महा. M., C. MIG, *mitte*, *mītu*.
 See also மெ, மெச்சு, மிஞ்சு, மீறு, மேடு, மேல். T.],
 abound, 193, 341, 346.

மிக, much, 31.

மிக்க, abundant, 134, 341.

மிகுதிச்சொல், presumptuous words, 346.

K. மிகை, greatness, 163.

[Ji. Chin. i. 252: 'காடுகவர் தீயன்மிகை சிறப்பு வெருண்டான்,

Like a fire that devours the forest, he swelled with rage at the attack;'] (= *outrageous assault*.)

- K. II. மிசை, i. (a case-ending)=over, above; on, upon, 21,
 22. (§ 251. G. 63.)

ii. v. (§ 57) suck, feed upon, 259.

[In T. we find *min-çu*, *mīgu*, *mīç*, *mī*, *mīdu*, *mīrru*, *mīttu*, *mīgal*, *mēl*, *mēn*, with root idea of 'excess.' M. *mīcha*, *mī*.]

III. மிடி, n. affliction, 56. [M., C.= 'a tap.']

IV. மிடுக்கு, tightness, 93.

மிடுக்குற்று, holding fast. [Comp. இடுக்கு. T. *mīda*.]

v. மிடை, v. (§ 57) be closely packed, mixed up with:
 நெருங்கு, 80. [M. *mīda*= 'knot.']

[Ji. Chin. i. 250:

வேல்மிடைத்தவேலி, 'a hedge (compacted) of spears.'

தேன்மிடைத்ததார், 'a garland dripping with honey.']

VI. மிதி, v. (§ 64) trample on, 61. [M. *meti*; from s. मृद्.]

VII. மின், மின்னு, lightning, 8, 269. [Comp. மீன். M., T.,
 C., Tu.]

மின், a termination of plural imperative. (G. 84.)

மீ MĪ.

I. மீ (see மிசை, மேல், மெய், மிகு), above.

மீப்போர்வை, an external covering, 42.

மீப்போர்த்த, covered over, 47.

மீக்கூற்றம், eulogy, praise; authority in words, 53.

[See கூறு.]

[*El.* 2 = மேம்பட்டவாந்தை: மேலும்படியானசொல்: not = புகழ்!

N. N. 22: 'மீதகொள் உயர்வழிவு, glory and disgrace.')

II. மீது, 115, 389. [M., T.]

மீதுரு = மேலிட்டுவரு, அடர்ந்துவரு, throng, press on, 60.

மீதாடு, move over the surface, 115.

மீன், *n.* (1) a star, 113. [C., M. From மின்(னு), 'sparkle.')

(11) A fish, 375. [S. மீன.]

மீள் MĪL.

மீள், *v.* (§ 70) return; redeem.

மீட்டு, (*as adv.*) in return, 70.

[The verb has two forms: *int.* மீள்(ரு)டுறேன், மீண்டேன், -வேன், மீள்; and *tr.* மீட்டிறேன், மீட்டேன், மீட்டேன், மீட்ட. M. *viḷuga.* C. *miḍu.*]

மு MU. The idea is *precedence*. [M., C., T., TU.]

I. See மூ: 'old,' and 'three.'

II. Root form of மூன்று, 'three,' 24, 190, 200. (§ 173.)

மூக்குற்றம், 'the three faults: ' these are காமம், குரோதம், மயக்கம், 'lust, wrath, and mental confusion.' See B. I. S. 1636-1661.

முகை = அரும்பு: bud, 45. [See முகிழ்.]

முகிழ், a bud: அரும்பு, 262. முகிழ (G. 93). [S. முகூல.]

Comp. c. *mugaḷu.* M. *mugil.*]

முட MUD. [From முடி, 'a crown, knot: ' *finis coronat opus!*

C. MU|GI. M. S. முசு.]

K. I. முடி, *v.* (§ 57) [= முகி] come to an end, be successfully accomplished, (ச. வ.) 190, 250.

v. (§ 64) accomplish, 62.

II. முடுகு, *v.* (§ 62) hasten, 238. [M., C.]

III. முடை, *n.* ill odour: நாற்றம், 48. [M.]

IV. முட்டிகை, a jeweller's small hammer, 208. [M. *muṭṭi.* C.]

V. முட்டு, *n.* a hindrance: இடையூறு [M., C., T., TU.], 238, 250, 288.

v. (§ 62) butt against, 64. [Comp. T. 31 = குறைவுறு.]

முகம் [S. முசு], face, 198, 260.

முகம்புகு, come before a man as a suppliant, 303.

முத்தம், முத்து, a pearl, 224; 45, 146, 399. [S. முகூ.]

முத்தரையர், wealthy persons; செல்வர், 200, 296.

[The precise meaning is doubtful. It may be முத்தர் + ஐயர், 'venerable ascetics,' *whō have obtained* முத்தி. Again it may be 'lords of the three lands,' i. e. பாண்டிநாடு, சோழநாடு, and சேரநாடு.

BOUNDARIES OF THE THREE KINGDOMS (BY AVVAI):

1. The *Pāṇḍi-nāḍu*:

‘வெள்ளாற்றின்நெற்கு, மேற்குப்பெருவெளியாம்,
தென்னாம்புணற்கன்னிதெற்காரும்—உள்ளான்
ஆய்ந்தகடற்கிழக்கன்பத்தறு காதம்
பாண்டிநாடெல்கைப்பதி.

The bound of the territory of the *Pāṇḍi* land lies south of the *Vellārru* (=“the white river:” *Pālār*). To the west of it is *Peruveli* (the great plain). Its southern point is *Kanni*, (*Kumari*, Comorin), with its clear stream. On the east lies the sea, explored by the spy. It extends 56 *Kāthams* (560 miles).’

2. The *Çēra-nāḍu*:

‘வடக்குத் தலம்பழனி, வாழ்கிழக்குச்செங்கோடு,
குடநிசைக்குக்கோழிக்கடாரும்—கடற்கரையின்
ஓரமதுகெற்காரும் ஓர் என்பதில்க்காதம்
சோழநாடெல்கை எனச்செப்பு.

Paṇṇi is its northernmost place. The most eastern *Çenkōḍu* (=“the precipice:” *Trichengode*). At its western limit is *Kōṟi-kūḍu* (=“hen-coop:” *Calicut*). On the south is the sea-coast. Declare the bound of the *Çēra* country to be 80 *Kāthams* (800 miles)!’

3. The *Çōṟa-nāḍu*:

‘கடல்கிழக்கு, தெற்குகரைபொரு வெள்ளாறு,
குடநிசைக்குக் கோட்டைக்கரையாம்,—வடநிசைக்கு
எடைப்பெண்ணை; இருபத்தநாற்காதம்
சோழநாடெல்கை எனச்சொல்.

The sea is on the east. South is *Vellārru* that chafes its banks. Westward is *Kōḷḷai-karai* (the fort-bank). On the north is the river *Peṇṇai* (*Peṇṇār*). 24 *Kāthams* (240 miles) is the bound of the *Çōṟa* land.’ Its capital was *Urraiyūr* or *Kōṟi*.]

முந்திரி (முந்திரிகை), a vine; *caju-nut*; a minute fraction: $\frac{1}{32}$. [See இம்மி. M.] 346.

முய் MUY. [Comp. s. முய்.]

- I. முய்ங்கு, *v.* (§ 62) = தழுவு, கூடு, புல்லு: embrace, cling to, 220, 391, 392. [Comp. s. முய்.]
- II. முயல், *v.* (§ 70) use effort, be active [comp. *t. moyu*], 288, = முயற்சியெய்து, 326, 365.
- III. முயல், *n.* (= the active one), முசல், சசம்: a hare. [Comp. s. शशी. M., c. *mola*. *t. mosali*. *tu. muyera*.] 176: used for களங்கம், spots on the moon’s surface. See மாசு.

- முரசம் = பேரிகை, drum, 100. [M. *murachu*. S. **मुरज्**.]
 முரண் = போர், war, 149. [M. Comp. முர, முரடு.]
 முரி, v. (§ 64) = முறி : break, 123. [C.]
 முலை, female breast, (nipple,) 85, 378, 389, 397, 399, 400. [M. *mula*. C. *mole*. T. *mola*, *molaka*. Comp. மலை, முலை.]
 முல்லை, jasmine, 45, 287. [C. T. *molla*. M. *nulla*. Comp. மல்லிகை. S. **मल्लि**.]
 முழங்கு, v. (§ 62) sound out, thunder, 100, 146, 392. [T. *morra*, *morōy*. M. முறை, முறுமுறு. S. **मुहुर**, 'reverberate.' முழா = M. *virā* = விழா, 'a drum; feast.']
 முழு [comp. முறு, முற்று] entire, 399. [M. Comp. முடி.]
 முழுமக்கள் = கீழோர், கயவர், மூடர், 358.

[In T. 9, 87, the word is used ironically = புரையடிவர்தவர்.]

முளை, a germ, 367. [M. *muḷa*. C., T. *muḷ* and *moḷ*. From முள், 'anything pointed.']

முற் MURR. [See also முன். The idea of முறு, முற்று is 'thick, rough, violent.']

- I. முறி = தளிர், a tender shoot, 16, 317. [Properly 'a fragment.' M. MURRI = 'break.' T., C. MURU, *muri*. Comp. முர, முரி.]
- II. முறுகு, v. (§ 62) become intense, 171. [M., T., TU., C.]
- III. முறுவல் = பல், tooth, 45. [M. = *murruvōl* (*vōl* = 'lance').]
- IV. முறை, a course, turn, time, order; justice, 56, 99, 110. [M. *murra*. T., C., TU. Comp. வழி, வரி.]
- V. முற்று, v. (§ 62) = முதிர், be accomplished, 231; become mature, 19.
 n. maturity, 237. [T. *muvaru*. See மூ, முழு, முதிர். M.]

முன் MUN. [M., T., C., TU. from மூ. Comp. முதல், முந்து. See பின்.]

- I. முன் = before. முன்னர், முற், முன்னே, 190.
 With rel. part. 'before they pass away,' 22.
 முன்னே, (*adv.*) before, 5, 326.
 Sign of 7th case: 51, 117.

அவைமுன்னர் = in presence of the assembly, 325.

முன்னர், in front of, 16, 92.

முன்னை, (*adj.*) belonging to the former, 107.

[Comp. மேலை, and ஐ.]

முற்படு, present itself, 237.

II. முன்னு, *v.* (§ 62) design. [p. I.]

III. முனி, *v.* (§ 57) detest, dislike, 92, 208, 316, 338.

முனிவு, 366.

மூ mū (மு) = 'before, in front, chief.' [Comp. மு, முதலு, முதிர், முதல், முகம், முன், முந்து, முற்று, முழு. M. C. D. G. p. 226.]

I. மூ, *v.* (§ 64) grow old, 351. [Comp. தோறும்.] Ever as they wax old.

மூப்பு, age, 52, 55, 92, 326.

II. மூக்கு = nose, 59. [M., T., C., TU.]

III. மூ = மூன்று, three, 100: the மேல், கீழ், and நடு, heaven, hell, and earth. [M. *mūn.* C. *mūr.* T. *mūḍu.*]

மூன்று, 114, 250. (§ 172.)

மூவர், 363.

IV. மூழை = தூடுப்பு, அகப்பை, a ladle, 321. [Also மூழி = முகழி = முகவை, from முக, 'draw water.' M. A. C. *mogē.*]

[So B. I. S. 3872:

‘आत्मानं नैव जानन्ति दर्वी पाकस्सं यथा ।

They know not the soul, as the ladle knows not the taste of food.']

V. மூகை = ஊமை, one dumb, 158. [S. மூக. Lat. *mutus.*]

VI. மூடு, *v.* (§ 62) cover, 24. [M. Comp. மூட, முடி.]

மூட்டு, *v.* (§ 62) kindle, rake up, 224.

VII. மூடர், fools, 316. [மூஃ from மூஃ = 'stupid.']

மெய் MEY. [Comp. மை. See மேனி. M., T., C., TU. மேல், மீ, மிசை. Prob. from மேவு (மெய்வு).]

மெய், *n.* (1) body: உடம்பு, 59, 399; while it is in its body, 213. [Comp. மை and s. மய.]

(2) Truth, reality; true, 129, 315.

மெய்யாக, in sooth, 235.

In comp. மெய்ஞ்ஞானம், 'true wisdom,' 311.

மெய்மை = உண்மை, truth, reality, ch. xii. [s. சய்.]

See B. I. S. 6715-6746. வாய்மை.]

மெல் MEL. [மென், மெற். s. மூ. மெது, மெள். Lat. *mollis*.]

மெல்ல, calmly, thoroughly, 135, 253; quietly, 53, 91, 254.

மெல், *adj.* tender, soft, 86, 394.

மெல்|விய, 188.

மெல்|வியர் = எளியர், poor people, 178, 299.

மென்|மை, gentleness, 188: சாந்தம்.

மே ME. [See மிகல், மிசை, மீ, மெய், மேடு. M. In c. *mēl* = நல்.

In T. in all forms.]

I. மேல், above, upon, after, 193, 248, 326, 383; towards, 262. Sign of 7th case = 'on, above' (redundant in 22), 42, 61, 85, 113, 186, 256, 397.

மேலை, former, 31, 105. [Comp. முன்னை, and ஐ.]

மேன்முறை, former time, 56.

மேல், மேலோர், good people, 60, 303, 304. [Comp.

கீழ், கீழோர்.]

மேன்மக்கள், 70, ch. xvi.

[From the root is formed a verb, மேம்படு, 'rise high' (which should be மேன்படு); and the noun மேம்பாடு (மேன்பாடு), 'dignity' = மேன்மை. (T. 8.)

In T. 2 மேன்மக்கள் are called மேன்முறையாளர்.]

II. மே|வு, *v.* (§ 62) love heartily, 217, 372. [M. (*mē* = 'above'). Comp. மெச்சு.]

III. மேனி = உடம்பு, மெய், body, 317. [T. *meyi* = *mē*; (மெய்) = 'above:.' மேன் = மேல். M.]

மை MAI. [Comp. மெய், and s. மய.]

I. மை, (I) 'ness,' as an affix = தனம், expressing an abstract quality, as in இளமை.

(2) 'State, condition.' See மறு, அ, இ, ஏ, உ.

(3) = குற்றம், 'fault:.' மாசு, 333, 347.

(4) = மேகம், 'cloud,' 142.

II. மை|ந்து = மயக்கம், bewilderment, 87. [See மய. Comp. மாசு. s. மாய.]

III. மைத்துனன் [s. மீயுன] a relation by marriage [*boon companion*], 340.

மொக்குள் = (1) இளம்பூவரும்பு, குமிழி, a bud.

(2) நீர்க்குமிழி, a bubble in water, 27.

[√மொக் = மொட், anything spherical. M. *mottu*. C. *mogge*. T. *mogge*. Comp. முகிழ், முகை, மொட்டு, கொப்புளம், பற்புதம். S. முகுல.]

Nig. மொக்குளே குமிழி பூவின் முகுள் என மொழிய லாமே.

Comp. B. I. S. :

‘यथा जले नश्यति बुद्बुदो भुवं ।

तथा भुवं नश्यति रूपयौवनम् ॥

As surely as in the water perishes a bubble,
So surely perish beauty and youth.’

மொடு [முகடு. M. *mōḍi*] greatness.

= செல்வம், பெருமை, 358; opp. to ஏட்டை.

[Ji. Chin. xiii. 201: ‘மேட்டெழில், most beautiful.’]

மொழி MOR. [Comp. முறை. M. T., C., Tu. *nudī*.]

மொழி, (1) v. (§ 57) speak, 379.

(2) n. a word, 379, 382, 384; renown, 238.

[Comp. T. 32.]

சின்மொழியார், the soft-voiced ones, 362.

ய YA.

1. Used often for எ.

2. Sometimes = S. ய்.

3. Often euphonically inserted. G. 23.

யா YĀ.

I. யா, v. (§ 64) tie, bind, 214.

யாத்தார், close friends, 214.

யாப்பு, from யா, a ligament; imprisonment, கட்டு, 28, 277. [Comp. *Nīli*. I.]

K. II. யாக்கை [யா = ‘tie.’ ? s. யம். தொக்க உடம்பு in 37] the body, consisting of ligaments etc., the frame.

யாக்கைநிலையாமை, ch. iii, 18, 27, 28, 30, 34, 41.

= உடல், உடலம், உடம்பு, ஆகம். [The common s.

தேகம் and சரீரம் are not found here, or in K.]

Often written ஆக்கை.

III. யா as initial interrogative = எ, ஆ.

யா|ர் = who: எவர், ஆர், 2, 119, 127.

யா|ரும், any or everybody, 7, 22, 282.

யா|து, what, which? யாதும், anything, 71.

யார்யாரும், any people, 103.

யாங்கணும், everywhere, 120. (யா + ன் +
கண் + உம்.)

யான் = நான், 'I,' 276, 389. [C. D. G. p. 255. M. *nān*.

Tu. *yān*. C. *nān*. T. *nēnu*. Comp. என், நாம், நம்.]

யாம், pl. 'we:' நாம், 8, 132, 293. [ம் is a pluralising
letter.]

யானை, elephant: களிறு, 3, 21, 198, 213. [ஆனை. (Comp.

S. √யா.) T. *ēnu|gra*. M. *āna*. C. *āne*. √ĀN, ĒN|th

(tu.) = 'bear up.' A real Drāviḍian word.]

யாறு = ஆறு, a river, 150. [√ARR, அறு.]

வ VA.

1. ம is sometimes used for it: so in Tu. *amasara* = அவசரம். M. *varraḍu* = *varaḍu* =
மலடு. வினை = மீனை.

2. Inserted for euphony. G. 23. உடம்படுமெய், a consonant that aids combination.

3. A sign of the future. G. 81.

4. வ் is sometimes used (1) for S. पः पाप = பாவம்;

(2) फः फल् = வினை;

(3) वः वहु = வெகு;

(4) भः सभा = அவை.

5. வ் is sometimes inserted arbitrarily. In 51 தேய் + வ் + இடத்த, and தீச் + வ் + இடத்த,
the construction is G. 153 = தேய்பும் and தீரும், and வ் is aoristic future.

6. வு forms nouns from weak verbal stems: அறிவு. G. 94.

7. வி is added to any stem: கல்வி, மனைவி, கருவி.

வ VA (வா, வார், வர்), come. [M. *varu*. C. *bā*, *baru*. T. *va-ḥḥu*, *rā*.
C. D. G. p. 113.]

வரு (§ 70) come, arrive, 2, 4, 11, 30, 35, 55, with செர்.

வந்தது, has arrived, 12.

வரவு, coming, birth. (p. 1.)

வராமை, the not coming, 326.

தலைவரினும் [see தலை], 57, 79.

வாரா, they come not, 110.

[வருவாய் = 'income.' T. 21.]

K. வகை [from வகு; comp. பகு] manner, 'as far as you can,' 36, 71; 'in the way that,' 384. [M., T., C., Tu.]
வகை, a reproach: பழிப்பு, 111, 152. [Allied to வை,
'scold.' s. வச்சு, 'abuse.' Comp. 119.]

['நன்றல்வகை = evil speaking.']

வஞ்சம், deceit, 172. [s. வச்சு.]

வட, northern, 243. [s. உடக. See வட-க்-கு, and இடம்.]

வட VAD. [M., T., C., Tu.]

I. வடி = பிழி, v. (§ 64) I. squeeze out, 257.

2. Filter, make clear, refine, 163.

[K. Rām. I. xi. 88: 'வடித்த மாதவ, கேட்டி! Hear, O great ascetic (who hast extracted the very essence of austerity)!']

In 279 is it அடியா or வடியா? *the recalcitrant, or that yields.*]

K. II. வடு = நவை. குற்றம், fault; ulcer; scar, 114, 156, 157.

[Comp. வழு. M.]

வட்டு, anything circular: a worthless counter =
அடியுந்தலையுமில்லாதது, 264. [Corruption of s. வுந?
See வண்.]

வண் (வட) VAN. [Comp. வள் = 'rounded, bent, curved,
encircling.' M., C.]

I. வண்டு [வள் + து], a beetle, a scarab of any kind, 73,
223, 283, 284, 290.

283, 290 are versions of the same. Notice the picture of the வண்டு which all these passages give.

II. வண்|ங்கு }
வண்|க்கு } , v. (§ 62) { bow.

[M. C. baggu. T. van̄ku. S. வங்.] (p. I.) 336.

வண்க்குதும், we will bend them. (G. 83.)

III. வண்ணம், way, manner (or beauty, grace, *ironically*,
comp. 15), 50. [s. வண். See வருணம்.]

வம்பலன், a neighbour: அயலான் (?), 87.

வாய் VAY.

I. வயங்கு, v. (§ 62) glitter, gleam: பிரகாசி, விளங்கு, 391.

வயங்கொளிமண்டிலம், the resplendent orb, 22.

II. வயம் = வசம் [s. வங்], subjection, 325.

வையவயப்பட்டான், he who was subjected to abuse: உட்படு.

III. வயல் = கழனி, a field, generally of rice, 367, 389.

[Comp. வெளி, விளை, வளை. T., C., M., Tu. S. वहिस्. T. *bailu.*]

IV. வயின் = இடம் [comp. வை, வாய்], sign of 7th case. [G. 63.]

V. வயா [?] from வயிறு. See c. *basuru*].

= கருப்பம்; அதினாலுண்டாகியனோவு, 201.

[Found as வயவு, வயாவு, வயா.

In சலித. i. 29: 'வயலுநோய் நலிதல், suffering from childbed pangs.')

VI. வயிறு, belly, 121. [M. *vayarru*. c. *basuru* (? *basi* = 'ooze').]

வா் VAR. [Comp. s. वृ, वर, 'encompass; ' परि. M. *vara*, *varu*.

வரி. See also வ.]

I. வரை, n. [M., T.]

(1) *A mountain*: மலை. [Comp. வெற்பு. c. *betta*.]

With குளிர், பெரு, உயர், நல், கல், நீள், புனல், 71, 77, 154, 186, 223, 226, 231, 239, 283, 369, 387. Note the variety!

(2) *A bambu*: மூங்கில் (231 ?), 226 (? *extent*).

(3) *A limit* (of time or space), 24, 98, 130, 153. [62 note.] அளவு. [See வரி, draw a line.]

உளவரையால், to the extent of their means, 271.

II. வரை, v. (§ 57) 'refuse, reject:' so some read வரையாது in 98. But வரையான் = அளவினால். Comp. 271.

III. வரம்பு = எல்லை, அளவு, a bank, 188. 'Let these be your fixed rules of action.' [M.]

IV. வரிசை, order, 249; in the course of things, 18; dearer, 125. [T. *varasa*.]

V. வருந்து, v. (§ 62) suffer; take pains about, 31, 35, 155, 202. [Comp. s. वृथा. T. *varutu*. A. C. *bardu*.]

வருத்தம், suffering, 201. [M. Comp. வரு, வெறு. c. *bara* = 'famine; ' *bari*.]

VI. வரந்து, v. (§ 62) = வாரு, as if from வரல்; கொழி, sweep things along, 369. [M. *varandu*.]

வருணம், caste: குலம், 136. [S. वर्ण. See வண்ணம்.]

வரி = புள்ளி, spot [see வரை], 198 = புகர்முகம் : 85 'a line.'
[M. T. c. *bari*, *bare*.]

வலவை = நாணிவி, a shameless person, 268. Said to
be a priest of a demon temple. [Comp. இனியா
நாற்பது, 3.]

வல் VAL, *power*. [s. வல, and Āryan cognate forms. Comp.
வன், வண், பெலன், பல். Also ஒல்லு. T. *valadu*. c. *balu*.]

I. வல் (வன், வற்), *adj.* powerful, hard, cruel, 331. [So
வன்சொல் is opposed to இன்சொல். N. N. 18. K. 99.
K. வன்கண், வன்கண்மை. *Ēl.* 23.]

வல்லூற்று, a spring in the rock, 263.

II. வலி, strength, 53, 85. Ch. iv. அறன்வலி, the might of
virtue.

III. வல்|லே, *adv.* = விரைந்து, promptly, 4. [Jī. Chin. i. 236.
T. *vala*. M.]

IV. வல்|ம், the right hand side, 388.

V. வல்|லுதல், the being able := is permissible, 309. [As
from *v.* வல்லு. M. *vallu*.]

வல்லை, thou art one able, 398. [G. 93.] வல்|லத, it hath power. [G. 93.]

வந்தி [வல் + தி], a thing possessing ability, 343, 348.

வல்|லவர், a capable woman, 383. வல்|லவர், strong, violent persons, 279.

வன்|கமுகு, the cruel vulture, 48. வன்|காழ், heavy fruit, 203.

VI. வன்|மை, ability: வல்லமை, திறம் (=சுதூரப்பாடு), 313.

VII. வலை, a net, 331. [c. *bale*. T. *vala*. M. Comp. வலை,
and வலி = 'draw.']

வல்சி, food: உணவு, 328.

வவ்வு, *v.* (§ 62) snatch away: கவ்வு.

வவ்வார், they (can)not snatch away, 134.

K. வழி VAR, *pass on, slip, glide by*. [Comp. ஒழு. M. பழ.]

I. வழி|ங்கு, *v.* (§ 62) expend, give, 9, 276, 277.

Used as a *v. intr.* and *tr.* (1) *be in use, pass current*; (2) *use, spend*. So செல்,
செலுத்த.

வழக்குமின், 6. [G. 84.]

[T. 21: 'வருவாயுட்கால்வழக்கி, spending a fourth of one's income.']

T. 5: 'வழக்காத்தறை, an unused ford.']

- II. வழி, a way: தெறி, 311. [M., c. Comp. வரி and வரை.]
வழிபடு, be devoted to, wait upon, 309; manner,
102. [Comp. *Ēl.* 2: 'வழிவந்தார், men of un-
deviating obedience.']
- III. வழு, *n.* a slip, mistake, fault, 253. [M.]
வழுக்கு, *v.* (§ 62) slip, escape from, 71.
வழுக்கு, *n.* fault, slip, 362.
- IV. வழும்பு, fat, 46. [M.] Sliminess, fault, 352.
- V. வழுதுணை, brinjā: *Solanum Indicum.* = வழுதலை,
கத்தரி, 264. [M. *varudina.*]

வள்ள VAL. [Comp. வல். S. वल्, बल्. M., T.]

- I. வள், *adj.* strong: வல், 198, or கூரிய, sharp.
- II. வண்மை = கொடை, உபகாரம், ஈகை, liberality, 269, 279.
வள்ளன்மை, liberality, 386. [வள்ளல் + மை. M.
Comp. *Ēl.* 2. See N. M. K. 16:

'வளப்பாத்தியுள் வளரும் வண்மை:

Liberality grows in the flower-bed of abundance.' Here √VAL is well illustrated.]

- III. வளம், abundance, 103, 367. [S. फल. M. Comp. வளர்.
Lat. *al.*]

[The commoner form is வளமை, as in the following (comp. 102, 119):

N. M. K. 79:

'சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்;
தாவாத இல்லை வலிகளும்;—மூவா
திளமை இகைந்தாரும் இல்லை;—வளமையில்
கேழன்றிச் சென்றும் இல்.

There are none undying of all that have been born;
there are no powers that decay not;
there are none that have attained a youth that grows not old;
there are none that have gone on in abundance that knew no destruction.']

- IV. வளி, whirlwind, wind, 19, 108. [M. Comp. விண்டு.
S. वा.]

- V. வளை, a bracelet; and *by met.* a lady. [S. बलय. See
வண். C. D. G. p. 460.]

பெய்வளாய், thou who wearest bracelets, 47.
[G. 93.]

[N. N.:

'பொன்செய்ததிர்வளையாய்!

Thou adorned with twinkling bracelets of gold.']

- VI. *v.* 'bend;' as *n.* 'a rat-hole.'

n. வளைவு, 'a bend.'

[N. N.: 'மேருவரைக்கும் வந்தன்றுவளைவு, even to mount Meru came a twist.']

வந் VARR, *dry*. [Comp. வெறு, வரு. M., T., C.]

I. வற, *v.* (§ 66) grow dry, fail, 104, 232.

II. வறு, *adj.* empty.

வறு|மை, poverty, 95, 251.

வறு|ங்கோட்டி, ignorant assembly, 1, 155.

வறி|ஞர், paupers := வறியர், வறியோர். [G. 121.]

III. வற்று, *v.* (§ 62) dry up.

வற்றி, (the body) having become emaciated, 78.

வற்றிய, dried, 256.

[வறன் = parched land.

கலி. i. 8 : 'வறனூருகாஞ்சில் = the ploughshare that ploughs a dry soil.]

வற்று, see வல்.

வன் VAN, *adorn*. [A variation of வண், வர்ண. s. வர்ண்.]

வன = அழகிய, beautiful, 397.

வன|ப்பு = அழகு (as if from a *v.* வன), adornment, grace ;

beauty, 53. Comp. எழில், அழகு, and *Ēl.* 2.

[வனப்பு is used in a remarkable way in T. 78 :

'வனப்பாருந்நீமை மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை,

The not uttering with mind or mouth an evil thing though seemingly beautiful.' (Cor loquitur!)]

வா, see வ.

வாக்கு = தன்மை, manner, appearance, 395. [Comp.

T. *vāṭṭu*. It really is s. வாக்கு = 'speech.']

வா|ங்கு, *v.* (§ 62) obtain, receive. [Allied to வாய் ?]

பின்வாங்கு, draw back, 396.

வாட் VĀD.

வாடு, *v.* (§ 62) fade away, shrivel up, 269. [Comp. வந்.

M., C., T., Tu. In c. *baḍu* = 'thin, poor.' In T. see

vaḍa (வாடை) = 'hot wind.' (s. *உடங்கு*.)]

வாதி, *v.* (§ 64) afflict, coerce, 66. [s. வாடி, வாடி. Comp.

வேதனை. c. *bādhe*. M. *bādha*, *bādhi*. பாடு, பீடு, பீடை.]

வாய் VĀY. [Comp. s. वहिस्, वास, वाह्, वा. M. c. *bāyi*. T. *vā*,

vāyi. See வாயில் = வாசல் ; வை, வையம்.]

1. வாய், *v.* (§ 64) obtain, possess ; prosper.

In 58 எரிவாய் நிரயம் may be (1) 'the drear abode' where fire rages (G. 153); or (2) 'the place of fire;' or (3) 'fiery-mouthed hell.'

In 134 some say வாய்த்து ஈயில் = 'if possessing it you impart it.'

- II. வாய், II. I. PLACE, 279; under guard of swords, 362.
 2. Entrance, 59; desire that has five inlets, 47.
 வாய்க்கால், a channel, 218.
 3. Mouth, 8, 59 (நாக்கு), 63, 66, 70, 156, 157, 396.
 வாய்ச்சொல், 115, 321.
 4. Beginning: நாள்வாய் = the morning, 207.
 5. A sign of locative case: கைவாய், 59.

III. வாய்மை, reality; truth. (p. I.)

[வாய் = truth: सत्यं.]

K. T. I. 21: 'அந்நூள் யாவோ வாயின, which of them are true?'

This is the title of ch. xxx in K. In this work மெய்மை is its equivalent.

Comp. T. 78: 'தூணிவாக் தொழில் அந்நூம் வாய்மையுடைமை,

Truth, (reality of character) which makes to prosper the work you have resolved to do.')

K. வாரி = பொருள்வரவு, income, 370. [Comp. वार, वारि.
 ? From வா; but see *v.* வாரு.]
 வாரீ, see *v.*

வால் VĀL.

K. வால் [வான். Comp. விள், பால், வான், வெள். M.]

(1) Purity, 232; whiteness, 206.

வாலிது, what is pure, white, 258.

(2) Tail, 213. [M., C., T., TU. See வளை. S. வால்,
 வால். GR. ὄψυς.]

வாவல், II. = (வெளவால்), a bat, 261. [M. *vavvāl*; from
 வவ்வு.]

வாழ் VĀṬ. [Comp. வழ், பழ்; பிழை. S. भाग्य; वाह्. C. *bāḷu*.
 M., TU. T. *vāḍu* (ஆடு), *bratuku*.]

K. வாழ், *v.* (§ 57) live; live a prosperous life, 12, 31, 32,
 40, 74, 96, 105, 106, 119, 122, 130, 192, 194, 202,
 242, 264, 281, 288, 290, 296, 365, 383.

வாழை, II. the plantain (*Musa Paradisiaca*).
 ? 'The flourishing one.'

வாழ்மின், flourish ye! 183. வாழ்ப, they will exist, 289.

வாழ்நாள் [see நாள்] = ஆயுள், 4, 22, 32, 330.

வாழ்க்கை, 102, 288, 305. வாழ்ச்சு, 222. வாழ்வு, 369.

இவ்வாழ்பெய், a devil in the home, 363.

வாள் vĀL, *bright*. [M., c., T., Tu. See ஒள், வெள், விள், வால்.
S. னா, னால்.]

I. வாள், *n*.

(1) Light, 176.

(2) A sword; the bright, keen weapon, 129, 191, 386.

வாட்கண்ணை! 358, 362. [But it may be ஆள் = 'husband.']

II. வாள் must be = 'speak,' though only found in the following negative forms:

வாளா and வாளாதே = சொல்லாமல், silently, 30, 325.

K. வான் [see வால்] purity, exaltation, brightness, 224.

வானம், *n*. [c. √BA = 'swell;'] *bān*. T. *vāna* = 'rain;'

vānu, 'fashion'] heaven, sky, cloud, 269; (p. 1.)

10, 38, 69, 80, 113, 125, 137, 142.

வானகம், heavenly world, 300. [அகம்.]

[T. 16: 'நட்டான், he who has established reputation.']

விசும்பு = ஆகாயம், the sky, 151, 176.

= விண்ணுலகம், heaven, 373.

[S. विषुव = 'the equinox;'] विष्. In A. C. *visuṣu* = 'radiance.']

விசை, force, impetus, 152, 224.

[M. C. *bese*. T. *vese* (*vēyū*). Comp. வீசு. Lat. *vis*.]

விச்சை, corruption of வித்தை, 134. ஆரியமொழிச்சிதைவு

= விஞ்சை.

விட vīD. [T. *vid*, *uḍu*, *ūd*. M. *vid*. Tu. *bud*. C. *bid*. Comp.

S. विडी. இடி, ஊடி.]

I. விடு, *v*. (§ 68) LEAVE.

Depart, pass away, 171.

Become, result in (with ஆய், ஆகி), 128, 188, 200, 357.

Prove to be, 107.

Renounce, abandon, 44, 45, 75, 109, 224, 225, 226, 373.

Send forth, 101; divulge, 230.

An auxiliary, 8, 28, 38, 72, 88, 97, 99, 189, 255, 356.

[Comp. H. B. § 254.]

[விடுபாக்கு, § 97.]

கைவிடு, abandon, 43, 76.

II. *v.* (§ 64) cause to leave.

(விடுக்கும்வினை = போகூழ் in K. 371), cause to depart; dismiss, 93, 143.

விடுப்ப = விடுக்க, when they dismiss.

III. வீடு, *n.* freedom, liberation; heaven: முத்தி, 59 note.

(§ 190.) [In M. = 'house, freehold.' c. *br̥du*, 'a temporary residence.' விடுதி.]

IV. விடர், a fissure, mountain-cleft: கமர், மலைப்பிளப்பு, முழை. [M. = விடவு. Comp. s. விடல்.]

விண்(னு), the sky, 226, 233. [Comp. வான். M. *vinnu*.

T. *vinnu*. ? s. விணு. √விள் (விண்டு), 'expand.']

[Ji. Chin. i. 262: 'வேந்தன்போய் விண்ணோர்க்கு விருந்தாயினனே,

The king departed and became a guest of the heavenly ones.']

K. விதுப்பு, desire; eagerness, undue haste; trepidation,

370. (= துளக்கு in 371.) [Comp. விரும்பு, விழை, விறை. M. *viduku* = 'be overhasty.' Comp. s. விபுர.]

வித்தகம் [s. விநக, √விद्] = ஞானம், learning, wisdom, 315.

வித்து, *n.* = விதை, விரை, seed, 38, 183, 315. [s. வின. c. *bittu*. M.]

T. 80: 'தூநிள்ளட வேயவித்து, seed scattered in a thicket.'

As verb, வித்து, வித்திடு = விதை, 243.

Ji. Chin. xiii. 164: 'உயிர் எனுநிலத்துவித்தி, sowing in the field of life.'

விம் *VIM*, *swell*. Comp. விண்.

விம்மு, *v.* (§ 62).

(1) Swell. விம்ம, tightly, 392.

(2) Sob, 394. [M.]

விய *VIIA*, *admire*. [வியம் = 'greatness.' s. வியந்.]

K. விய, *v.* (§ 66) wonder at, admire, praise, 267, 339.

வியப்ப = வியக்க.

வியத்தக்கான் = வியக்கத், he is one to be wondered at,
325. [G. 4I.]

[T. 38: வியந்து = மெச்சிக்கொண்டு, 'extol.']

விரகு [s. வு] means ; tact, 279.

விரதம் [s. வு] = தவம், vowed austerities, 57.

விரல் [√விரி], a finger, toe ; claw, 123, 218, 237, 394.

[T. *vrē|lu.* c. *bera|lu.* M.]

விர் VIR. [See விழ், விறை, விருந்து.]

I. விரவு, *v.* (§ 62) commingle.

விராஅஅய் = விரவி, being uncertain — mingling
warmth and indifference—in friendship, 246.

விரவார், enemies, 88. [So விரவலர். N. N. 9.]

II. விரி, *v.* (§§ 57, 64) expand ; expound, 164, 341. [s. வு,

வூ. T., M. c. *biri.* Comp. பிரி, விள்.]

விரிநீர், expanding, blowing, 236.

விரி = விரியன், a viper, 240.

III. விரும்பு, *v.* (§ 62) desire, love, 200, 221.

விருப்பு, affection, 210. [M.]

விருந்தினன், a guest, 286. [From விருந்து, 'a banquet.'

M. *virunnu.* c. and T. *vindu.* Perhaps s. *விநு* ;
the usual word is *அநிசி* = *அதிதி*.]

வில் VIL.

I. வில், a bow, 297, 395: [p. I.—See வள். GR. βίος =
s. *யா* (Benfey).]

II. விலங்கு. [M.]

(1) *v.* (§ 62) stand off, recede, fail, 59, 333.

(2) *n.* a beast, irrational being, 76, 121, 315, 375.

III. விலை, price: கிரயம். [M. *vila.* c. *bele.* T. *vela, viluva.*]

விலைபெறும், will fetch a high price, 115.

K. விழ் VIR, *fall.*

K. I. விழி, *v.* (§ 64) open the eyes, 302. [Vulg. முழி, மிழி.

Comp. விள், விரி, மினுக்கு. T. *minukku.* M. *miri.*

s. *மியு, மீலு*.]

K. II. விழு, *adj.* excellent: சிறந்த. [Comp. மினிர்.]

விழுச்செல்வம், 269. [So விழுத்தினை, 'high family.'

T. 9.]

விழுமிது, விழுமிய = சிறந்தது, excellent, 133, 217, 228, [as if from a verb விழுமு.]

விழுமியோர், the worthy, 64, 159, 300.

In 329 விழுப்பிணி = a great, fatal disease.

See 219: விளியாவருநோய்; and K. 776.

[Comp. விழு = fall; வீழ், வீ.]

K. III. விழை, v. [விரும்பு, வீழ், விது; s. விழ, பூ, மீ].

I. (§ 57) desire eagerly, 109, 339, 361.

[K. T. i. 18 :

'இளமைபுக் காமமும் ஓராங்கு பெற்றார்
வளமை விழைதக்க தண்டோ

Is wealth a fit object of desire to those who have gained the joys of youth and love combined?']

2. (§ 64) 330; but see இழை = go about to, scheme: சூழ்.

(Comp. T. 29.)

விழைவு, desire.

விழைவிற்து, it is desirable, 233.

[In T. 95 விழைவு = பேராசை. And in T. 93 = வேட்கை.

'பொருளல்ல காதற் படுக்கும் விழைவு,

The eager desire that subjects (men) to the love of unreal things.' Comp. K. 351.

விழைச்சு, n. = lust, in *Nīti*. 89.]

K. விள் VII., open out. [s. வி.]

I. விள்ளல் = பிரிதல், separation, 76. [M. *vill*. T. *vir*, *vīl*, *vrīl*. s. *வில்*, *விலு*. Comp. விழ், பிள், விரி, பிரி.]

K. II. விளக்கு, v. (§ 62) enlighten, 47; make illustrious, 132.

[M. c. T. *vela*. tu. *voī-pu*. (Comp. ol.)]

n. a lamp, 51, 189, 361, 371.

விளக்குறு, be a light to, 148.

[தெரியும் விழியலார்க்கேது விளக்கு, what is the use of a lamp to a blind man?]

III. விளி, v. (§ 57). [Comp. விழ், இள்.]

K. (1) Perish, cause, 166, 198, 219, 266.

விளிவு, a perishing, 166.

K. (2) 'Summon' (or 'dying' with shame), 253. [Comp.

அழை. M., tu. *buī*. T. *pīl*. Lat. *ap-pel-l*.]

K. IV. விளை, v. (§ 57) grow, 367. [Comp. விள், வெளி, வயல்,

வள், வளர். M. *vīla*. c. *beīe*.]

வினாநிலத்து, 133, 356. [G. 153.]

v. (§ 64) produce, 218.

[Ji. Chin. xiii. 164: வினாயுள் = பயன், 'produce.']

v. விள, விள|ங்|காய், wood-apple (*Feronia elephantum*).

விளா, விளவு are the usual nom. forms; as *adj.*

விளம் and விளாம், 103, 261, 328.

[This is the 'Gum arabic tree.' See Ainslie, i. 161. M. *vilā*. C. *beḷavu*, *bēḷa*. Or *Aegle marmelos*. S. **बिल** (बिल्).]

விற, விறல் [from v. § 66, விற. Comp. இற. Comp. also s. **விர**] abundance, 117; greatness, 348, 369.

Nig. விறல்என்ப வலிவென்றிப்பேர்.

வின் [மின்] VIN.

வினை, (n.) I. action, function, 43: தொழில், கர்மம், செய்வினை. [M. *vina*, *mina*. Tu. *ben*. c. *vinike*. T. *vin*, 'hear.' வினா = 'question.' Comp. s. **வினய**.]

வினைதீயார், men whose deeds are evil, 172 (= வினையில். G. 152).

ஆள்வினை, manly effort, 195.

எனைவினை = தீவினை, 3, 33, 58, 81, 101, 105, 265.

கடுவினை, 124. கொடுவினை, 124.

நல்வினை, merit, goodness, = புண்ணியம், opposed to பாவம், 51, 93.

அறவினை (see அறம்), virtuous action, 326, 332.

இறைவினை, 132.

பழவினை, old deeds, destiny, ch. xi, = ஊழ, 123.

முன்னைவினை, 107.

தீவினை, evil, demerit, ch. xiii.

2. Deeds; merit or demerit, 108.

[கர்மம், வினை, ஊழ்.

'எழுத்தினு னீக்காதென் னாலொழியா தேத்தி

வழுத்தினுள் மாறாது, மாண்ட—ஒழுக்கினுள்

சேராமை சாலவுக் கண்டார் பெருந்தவம்

சாராமை சாலப் புலே.

It (destined effect of deeds done in former birth) is not removed by learning; it ceases not by thought; if you praise and pray it changes not; its removal is not possible by "decorum" (K. ch. xiv). Seeing this clearly, not to attach oneself to strict penance (K. ch. xxvii) is complete degradation.' *Ēl.* 39.

In T. 36:

'தான் உடன்பாடின்றி வினை ஆக்கும் என்பான்,

(*The fool*) who says that *fate* will do it without his own co-operation.')

வீ vī. [Comp. வீடு from விடு, விழு.]

I. வீ, *v.* perish, 106: இற.

[So வீடு. T. 22: 'இம்முன்றும் வித்தற வீடும் பிறப்பு,

The three are the seed: when these cease "birth" will die.'

'பூவீடுபுரை மனிபுயற்குத் தேம்பிய . . . தாமரை,

The lotus which fades before the dew-cloud (light) as the flower (வீ) of the Pūlai.')

II. வீடு [see விடு], 59.

III. வீங்கு, *v.* (§ 62) swell, 117. [M. T. *vāchu*. வீசு.]

IV. வீழ்=விழு, கெடு, be ruined, 14, 17; fall, 58, 300, 369.

[C. BĪL. TU. BŪR-*u*. T. *vīdu*. M.]

வீழ்(ந்)தக்கது, is ready (fit) to perish [தகு], 102.

வீழ்நாளர், a failing day, i.e. the failure of a day, 22.

n.=வீழுது, the falling roots of the banyan,

197=விழுது. [M. Comp. T. 33.]

வெ ve, வெம் vem, வே vē. [§ 131. *f.* T. tu. *bey*. c. *bisu*.

Comp. s. வே. c. *benki*= 'fire.')

I. வெம்=கொடிய. (G. 121.)

வெங்களம், slaughter-house, 16.

வெங்கருணை, savoury food, 207, 210.

[*Ēl.* 11: 'வெக்கோலார், a cruel oppressor.')

II. வெடி, fear, 364 (வெரு). [M. 'explosion.' T. *vera*.]

III. வெம்பு, *v.* (§ 62)=கொதி, glow with heat, 89.

[கவித. i. 10: 'வேரோடுமரம் வெம்ப,

So that the tree was dried up with heat to its root.'

Ji. Chin. iii. 15: 'கூற்றும் ஒளித்தலைக்கொழிய வெம்ப,

Blazing so that even *Yaman* would flee confounded and hide himself.')

IV. வெப்பம், heat, 68.

V. வெப்ப்ய, fiercely, hotly, 33.

VI. வெயில், sunshine, 171. [M., c. *bisil*.]

VII. வெஃகு, *v.* (§ 62) desire, 17. (G. 92.)

K. VIII. வெகுளு, *v.* [§ 56 (III)] be wroth, 64.

வெகுளி, wrath, 68, ch. vii. [M.]

T. 46: 'சீறிக்கறுவி வெகுண்டரைப்பார் பள்ளி,

The school of him who growing speaks in angry, passionate tones.'

T. 28: 'வெல்வத வேண்டி வெகுண்டிருக்கும் கோன்பியை,

The unchastened man who desiring victory (in argument waxes wroth).')

T. 40: 'வெகுளிதனுக்கும் விறல், the power that restrains wrath.'

- IX. வெருவ, *v.* (§ 62) be startled with fear, 399. [வெருளு.
M. c. *bedaru.*]
- X. வெந்தை, 289.
[Generally said to be a kind of grain; but seems=
வெந்தது + ஐ, a cooked meal. See வே.]
- XI. வெடி, an explosion; report; fear. [See வெ. M., TU.
Comp. விள், விடு.]
வெடிபட, fear, 364: 'so as to inspire awe.'
- XII. வெருகு, a tom-cat. Infl. base வெருக்கு, 210. [§ 131. c.
M. 'a civet-cat.' c. *bekku.*]
- XIII. வெல்(லு), *v.* (§ 70) conquer. [M. *vellu.* Comp. T.
velayu, and விள. S. *विजय.*]
வென்|றி, victory, 315. [தி.] Opp. தோல்வி. [M.
venni, vetti.]

வெள் VEL, *white.* [M., c. *bili.* TU. *bol.* T. VEL|I, VEL|IA.
வெள்ளி = *Venus*, and *silver.*]

- I. வெள், வெண், white, 217 [= 'useless,' in T. 32: வெண்
மொழி. Connected with வீண. Comp. S. पलिा;
GR. *πελ-, πολι-*; Lat. PALL].
வெள்|ளறிவினார், the ignorant, 375.
வெண்|டலை, skull, 50 (note).
- II. வெண்|மை = அறியாமை, ignorance, 269.
[Ji. Chin. i. 303: 'வெண்டலையின்றகாடு, the desert place where skulls lay thick.']
- III. வெளி, the exterior. [M.]
வெளிப்படு, come abroad, be revealed, 88.

வெற் VERR.

- I. வெறு, வெறும், வெற்று, *adj.* empty, bare. [M., T., c. *baru,*
bari. TU. *varu.* Comp. வறு.]
வெறு|மை, poverty, 329. [Comp. வறு.]
- II. வெறு, *v.* (§ 64) detest, 161, 172, 222. [M.]
- III. வெறி [C., M., T. = 'intoxication'.
= வெறியாட்டு, Bachanalian dance, devil dance, 16.
= மணம், fragrance, 180.
- IV. வெற்பு, a hill. [c. *betta.*]

வேற்பன், வெற்ப, O Lord of the hills! 142, 226.
[Comp. நாட, சேர்ப்ப.]

வே vĒ, see வெ.

- I. வே, வே|கு, v. (§ 58) burn. [c. BĒ|yu. M.]
வேம் (§ 72)=வேகும், 35, 180. See வெந்தை, 289.
- II. வேம்பு, the *margosa* (Port. 'Amargozeira') or *Nim* tree: *Azadirachta Indica*, 112, 210, 239, 244.
[Comp. s. निम्ब; but see c. d. g. p. 101. c. *bēvu*. T. *vēm*. See Ainslie, *Materia Indica*, vol. ii. p. 453 etc.; and Ellis, p. 235.]
- III. வேர், v. (§ 64) perspire; fume with anger, 64. [Comp. வியர். c. *bevaru*, *bem|ar*. M. VĒR. s. खेद्.]
- IV. வேங்கை [M. *vēṅṅā*].
(1) The Kino tree: *Pterocarpus bilobus*, 180.
(2) Tiger: புவி, 300, 399='cruel-paw.' [s. யாழ.]
- V. வேல், n. a weapon, lance. [From வெல், 'overcome.'
Comp. எம். (T. *vēy*.) M. T. *ballemu*. c. *balleya*.]
=வேலாயுதம், 213.
வேன்|மகன் = வேலைத்தாங்கிய பூசாரி, the sacrificing priest, 'the javelin-man,' 16.
வேற்கண்ணள், she whose eyes are like a dart, 17, 44, 265.

வேகம் [s. वेग] wrath, 348.

வேசை [s. वेष्पा] a wanton, 371.

வேதிகை [s. वेदिका] a raised altar, 96.

வேள் (வேண், வேட்), vĒL, = 'desire.' [√VE. T. *vēḍi*.]

- I. வேள் [√வேட்|கிறேன், -டேன், -பேன், -க. § 70] long for, love, 215.
- II. வேண்டு, v. (§ 62) desire, pray for, 103, 109, 159, 187, 222, 300. [M. *vēṅ*, *vēl*. Tu. *bōdu*. c. BĒ-ku, BĒ-ḍ|a, BĒḍ|u. T. VĒḍ-u, val. Comp. WANT.]

Impersonal:

வேண்டும், is needed, 41, 220.

வேண்டா, is not needed (§ 110) 158, 167.

[வேண்டாம் = வேண்டாவாம்.]

III. வேளாண்மை, liberality, 207. [ஆள்.]

IV. வேட்கை, desire, 59. [M. vĒL.cha.]

[For வேள் compare K. Rām. I. xxii. 103 :

‘வேட்டவர் வேட்டபின் வேந்தனு மேரை
கூட்டிய கீர்த்திகொ தெத்திலன் அல்லால்
ஈட்டிய மெய்ப்பொருள் இயாவுள எல்லாம்
வேட்டவர் வேட்டவை வேண்டள வீந்தான்.

After the *lovers* were *wedded* the king distributed all his rightly-accumulated wealth ; giving to all that *desired* what they *desired* to the limit of their *desires*, reserving only the renown he had gathered in the former days.’]

வேழம், an elephant : யானை, 358.

[Anything hollow. See வேய், வேணு. M.

Nig. வேழமே கரும்பியானை கொழுக்கக்கி வேணு காற்பேர்.

I. Sugar-cane; 2. ELEPHANT; 3. A reed; 4. A bambu. S. வேயு, வேந்.]

K. வேறு vĒRR, *diverse, other*. [வேறு. See மறு, மாறு. M. T.

c. *bĕre*. s. भेद, भिद्; वृ. Lat. VAR.]

I. வேறு. This word is considered to be a finite verb, of the class of குறிப்புவினை. [G. 93; *Nannūl*, 339.] It is noun, adverb, or adj. with ellipsis.

(I) With ஆகு, படு, இரு : 3, 183, 210, 236, 266, 345.

(II) As predicate : 127, 264, 318.

(III) With அல்ல : 370, 371.

[T. 5 : ‘வேற்றார், a strange town.’]

K. II. வேற்றுமை = வேறுபாடு, distinction, difference, 75.

வை vAI, *place*. [M.]

I. வை = வயின = வாய், place : இடம்.

Hence வையம், the earth, 94, 109, 111, 114, 230, 238, 264. This is, perhaps, for வையகம் (அகம்), 80.

II. வையம், a chariot : தேர், வாகனம், 350. [s. वह्, वाह.]

[K. Rām. I. xx. 32 : ‘வையம்பற்றியமக்கையர், the maidens who attended the *chariot*.’]

III. வை, straw, 234. (tu. *bai*.) = வைக்கோல்.

[K. 435 : ‘வைத்தாறு, a stack of straw.’]

IV. வை, *v*. (§ 58) abuse, 156, 219, 325, 356 : திட்டி : opp. to புகழ். [c. *bai* = வாய் = ‘mouth.’]

V. வை, *v*. (§ 64) place, put, 1, 39, 46, 293, 394. [M. *vekkā*. Comp. பெய், பை.]

Store up (with ஈட்டு), 10, 273.

Keep in restraint, 122, 279.

Regard (as important), 50, 133, 163.

வைப்புழி = வைக்குமிடம், 134. [வை + ப்பு. K. 226.]

வைத்தீர்! ye (who have) accumulated, 6. Finite verb used as participial noun := வைத்தநீங்கள்.

[Comp. 126.]

vi. வை|கல், see 39. [? s. वैकाल, from वि + काल = 'afternoon.' tu. *baiya* = 'evening.' c. *baigu*.]

1. = நாள்; hence வைகலும், *daily*: நாடோறும், 7, 39, 94, 105, 125. [K. 83.]

See especially 169. [Comp. நாள், பகல்.]

2. நாட்கழிவு or கழிவுநாள், the lapse of the day, or the passing day, 39.

3. விடியல், the dawn, 39.

vii. வை|கு, v. (§ 62) = tarry the night: இராத்தங்கு; be, spent (time), 169 [= போ, செல், கழி, ஒழி].

[In Ji. Chin. i. 76: 'அரசில் வைகல் ஆயிரம்,

A thousand houses for lodging and food.')

வை|கும், it will tarry, 39.

வை|குதல், a halt, 39. [M., Tu.]

வைரம் (வயிரம்) [s. वच्रं], பூண், கிம்புரி, 358.

GENERAL INDEX.

- Abuse, quatrain 335, 353.
 'Accidia,' 324, 338.
 Adultery, ch. ix.
 Age, 351.
 Ahalyā Bāi, p. 247.
 'Aim high,' 152.
Aischynomene, 360.
 Alcaic metre, Introd. p. ix.
 'Andril,' 376.
 Anger, ch. vii; 335.
 Areca-nut, 216.
Āra-neri-çāram, Introd. p. ix; p. 301.
 Arrogance, 291.
 Ashes, 66.
 Assembly, ch. xxxii.
 Association (good), ch. xviii.
 Athi-vīra-rāma Pāṇḍiyaṅ, Introd. p. xxxvi; 77.
 Avarice, p. 175.
 Avvaiyār, Introd. p. xxxvii; 220, 221, 250, 296.
 Ayirāṇi, 381; p. 278.
 Āytham, Introd. p. xiv.
- Bambu, 347, 351.
 Baseness, ch. xxxvi; 343.
 Bees, 10, 271.
 'Beggar on horseback,' 348.
 Begging, 78; ch. xxxi.
 Béguins, 59.
 Bhartṛihari, Introd. p. xi.
 Bird, 30.
 Boar, 358.
 Boasting, 340, 346.
 Body perishes, ch. iii; 48.
 — foul, p. 407.
 Böhrlingk, Dr. Otto, *Indische Sprüche*, Introd. p. xxxviii; ch. ix; 72, 91, 101, 104, 108, 119, 171, 176, 180, 347, 361, 366, 368, etc.; p. 298.
- Books, 318.
 Browning, R., p. 209.
 Bullocks, 350.
 Burnell, Dr. A., Introd. p. x.
- Çachanthan, 30, 33.
 Çaiva-Siddhānta, ch. xi.
 Caldwell, Bp., *Comparative Grammar*, Introd. p. xl.
 Carp, 395.
 Caste, 136, 195.
 Çēra land, 296; p. 414.
 Çēramān, Introd. p. xxxix.
 Chandramatī, p. 247.
 Charcoal, 258.
 Charioteer, 48.
 Charity, absence of, ch. xxviii.
 Chaste matronhood, ch. xxxix.
 Chhāndogya Up., 26; p. 303.
 Chisel, 355.
 Çilappathigāram, Introd. p. xxxix.
 Çivam, ch. xi; 400.
 Çiva-piragācam, 319.
 Çiva-piragāca-çuvāmi, Introd. p. xlvi.
 Cocoa palm, 216.
 Commentaries, 319.
 Congeniality, 237, 336.
 Contemptuous patrons, 301.
 Contemptuous pity, 298.
 Contentment, 74.
 Convolvulus, p. 276.
 Çōṛa kings and land, 10, 250, 296; p. 414.
 Council, p. 202.
 Cow, 279.
- Damayantī, Introd. p. xxxvi; p. 247.
 Dante, 123, 324.
 Days, 22.
 Death, 7; preferable to dishonour, 295.
 'Decorum,' 57.

- Deeds, old, ch. xi; 33, 265.
 — the test, 347, 350.
 Deer, 149.
 Dewdrop, 29.
 Discontent, 366.
 Dishonour, 295, 300.
 Dog, 70, 213, 254, 322, 341, 345.
 Dread of evil deeds, ch. xiii. [See அச்சம்.]
 Durvāsa, ch. vii.
 Eclipses, 241.
 Eels, 375.
 Ēlāthi, Introd. p. xl; 8, 11, 53; ch. vii;
 ch. x; 131, 144, 158, 204, 209; pp. 282,
 300, 311, 312, 313, 339.
 Elephant, 192, 213.
 Ellis, F. W., Introd. p. xl.
 Essence of the way of virtue, Introd. p. ix.
 Esteem, 163, 165, 294.
 Excellent people, ch. xvi.
 Falsehood, 80.
 Fate, ch. xi.
 Father and son, 367.
 Faults, 190, 221; pp. 175, 216.
 Favourite spot, 356.
 Fears—who fears, and what? 297, 355.
Ficus Indica, p. 288.
 Fire, 225.
 Flavours, six, 1.
 Fly, 259.
 Folly, ch. xxxiv.
 Forbearance, ch. vii, viii; 221; ch. xxiii.
 Fowl, 341.
 Friendship, 75-77, 138, 204, and ch. xxi-
 xxiv; 336, 339.
 Frogs, 352.
 Fruit, ripe and unripe, 19.
 Funeral, 24.
 Furtive ௨ and ௩, Introd. p. xv.
 Gayal, 377.
Ghī, 333.
 Gōvinda-çatakam, Introd. p. xli; 241, 244,
 340, 346.
Gram, 387, where read ௩௪௪.
 Grammatical Notes, Introd. p. xiv.
 Gratitude, 344, 356, 357.
 Great men, ch. xvi.
 Greatness, ch. xix.
 Gundert, Dr., Introd. p. xli.
 Hañça, Introd. p. xiii; 135.
 Hard hearts, 360.
 Hare, 176.
 Heretics, p. 312.
 High birth, ch. xv; 358.
 Hill country, 10, 356.
 Hiouen-Thsang, Introd. p. x.
 Hitōpadēça, 104, 119.
 Hoarding is folly, 5, 9, 10; ch. xxviii.
 Home! 383.
 Honour, 291-300.
 Horace, 340.
 Hultsch, Introd. p. x.
 Hyperbole, 212 [மேன்மையுடைய அளவற்ற].
 Impurity, ch. v.
 Independence, 191.
 Instability, ch. i-iii.
 Insufficient knowledge, ch. xxxiii.
 Intimacy, 349.
 Irāṅgēça-Veṅbā, p. 247.
 Jains, Introd. pp. viii, ix, x, xlii.
 Jealousy, 387-390.
 Jivaga Chintāmaṇi, Introd. pp. viii, xli
 (inter alia); 1, 3, 20, 28, 30, 33, 41, 48,
 50, 81; ch. x; 119, 122, 123, 138, 194,
 197, 201, 233, 246, 252, 289, 319; pp.
 274, 276, 282, 284, 294, 296, 303, 304,
 320, 321, 325, 335, 337, 338, 401, 412.
 Kāçi-kāṇḍam, Introd. p. xxxvii; 123, 335.
 Kali-togai, Introd. p. xliii; 7, 230, 393,
 399; pp. 253, 287, 292, 295, 301, 305,
 312, 318, 322, 332, 349, 411.
 Kaḷḷi flowers, 262.
 Kāman, 400.
 Kamban, Introd. p. xliv; 77, 330.
 Kaṇimēthaiyār, Introd. p. xl.
 Kārigai, 338. [See my IIIrd Gr., p. 335.]
 Karma, Introd. p. xi; ch. xi.
 Kāviri-pūm-paṭṭinam, or Pugār, Introd.
 p. xl; 250.
 Kindred, support of, ch. xxi.
 Kittel, F., Dr., Introd. p. xliv.
 Knowledge of the world, 333.
 Kumāraguruparam, Introd. p. xlv.
 Kurraḷ, Introd. p. xlv, and *passim*.
 Kuyil, 244, 400.
 Ladle, 321; p. 416.
 Lakshmi, 252, 266, 292.

- Lamp, 51.
 Landor, W. S., 245.
 Lands, five kinds of, 10.
 — Lords of the three, 296.
 Leaf (palmyra), 'we fade as a leaf,' 359.
 Learning, ch. xiv.
 Liberality, ch. x; 279.
 Life, ch. xi; 365.
 Longfellow, 324.
 Lotus, 215, 236.
 Love, 391-400.
 Lowness, ch. xxxv.
 Lust, 89, 90, 380.
 Madura Çaiṅgam, Introd. pp. viii, xlii;
 p. 202.
 Māl, 373.
 Malakūta, Introd. p. x.
 Malam, ch. xi. [See ॐॐॐ.]
 Malebolge, 123.
 Māṅkka Vāçagar, p. 202.
 Manu, 367, 374.
 Marriage, 23, 56, 364.
 Māyā, ch. xi. [See ॐॐॐ.]
 Meekness, ch. vii.
 Menander, 326.
 Mendicancy, 270, 296.
 — dread of, ch. xxxi.
 Mendicants, 282.
 Merit, ch. xi.
 Metempsychosis, 28, 59.
 Metrical Notes, Introd. pp. xxvi-xxxvi.
 Milk, 177.
 Misanthropy, 324.
 Miser, ch. xxviii; 6-10, 328.
 Money! 281.
 Moon, 148, 151, 176, 241.
 Muir's Sanskrit Texts, p. 278.
 Mūthurai, Introd. p. xlv; 104, 253, 263;
 pp. 285, 299, 324, 325.
 Mutti, ch. xi. [See ॐॐॐ.]
 Nachinārkkiniyār, Introd. p. xlv; 319;
 p. 295.
 Naiḡatham, Introd. p. xxxvi; p. 304.
 Nālaḡi, Introd. p. viii *etc.*
 Nalāḡini, p. 247.
 Nallanthuvaḡār, Introd. p. xlv.
 Nallāthaḡār, Introd. p. xlvii.
 Nālvaḡi, Introd. p. xlvi.
 Nāna-sambandha Mūrtti, p. 202.
 Nān-maṅi-kaḡigai, see Introd. p. xlv; pp.
 222, 236, 279, 293, 308, 323.
 Naṅ-nerri, Introd. p. xlvi.
 Naṅṅūl, Introd. p. xlvi; 123, 124, 231,
 264, 318, 319; p. 273 and Lex. *passim.*
 'Nature will out,' 345.
 Necessity, 103, 104.
 Nest, 30.
 Niḡaḡḡu, Lex. *passim.*
 Niṡhi-nerri-vaḡakkam, Introd. p. xlvi; 6,
 16, 27, 62, 81, 82, 86; ch. xiv; 131,
 165, 188, 252, 295; pp. 292, 302, 303,
 304, 319, 336.
 Niṡi-çāstra, Introd. p. xi.
 Occupations, 365, 366.
 Offence, ch. xvii.
 Oil-man, 374.
 Old deeds, ch. xi.
 — man, 326.
 — sayings, Introd. p. ix.
 Oldenberg, Buddha, p. 247.
 Opportunities, 162.
 Ox, wild, 377.
 Palmyra, 216.
 Pañchatantra, 220.
 Pāḡḡiyan country, 224, 296; p. 414.
 Panthan, 250.
 Parables in the germ, 175.
 Paḡa Moḡi [P. M.], Introd. p. ix; p. 301.
 Parimēlaḡagar, p. 111; ch. xxviii; 319.
 Pathumanār, p. 1; Introd. p. ix.
 Patience, 65; ch. viii.
 Pativrata, p. 247.
 Periya Purāḡam, p. 202.
 Persevering energy, ch. xx.
 Pig, 257, 341.
 Plantain, 363.
 Pleasure, 79, 391-400.
 Poverty, ch. xxix.
 Practical wisdom, ch. xxv.
 Procrastination, 19, 332.
 Promotion, 343.
 Prosperity unstable, ch. i.
 Proverbs, p. 223.
 Pūḡāri, 16.
 Rain, 231, 232.
 — on the sea, 269.

- Rāmāyaṇa, Introd. p. xlv; 77.
 Refuge, 182.
 Renunciation, ch. vi.
 Resolution, 62.
 Reverses of fortune, 1-3, 289.
 Rhetoric, 10.
 Rich and poor, 296.
 River, 150, 185.
 Rousseau, ch. xxii.
 '*Rusticus expectat*,' 332.
 Sacrifice, 16.
 Samaṇar, Introd. p. ix.
 Sandal tree, 180, 347.
 Sarasvatī, 252.
 Sarva-darśana-saṅgraha, ch. xi.
 Schrader's Prehistoric Antiquities of the
 Aryans, p. 292.
 Scrutiny of friendships, ch. xxii.
 Sea, 263, 269, 275.
 Seed, 183.
 Self-praise, 340.
 Self-respect, 291-300.
 Self-restraint, 65, 242.
 Selfish apathy, 369.
 Serpent, 164.
 Sewer, 175.
 Shadows, 166.
 Shakespere, 269.
 Shame, 299.
 Sharing food, 271.
 'Silence is golden,' 256.
 Similes, 341.
 Sītā, p. 247.
 Slippers, 347.
 Stokes, H., Introd. p. xlvi.
 Stones, 334, 356.
 Sugar-cane, 35, 138, 156, 211, 390.
 Sundara Pāṇḍiyan, Introd. p. ix.
 Sundaram Piḷḷai, P., Introd. p. x.
 Sympathy, 369.
 Tambour, 388.
 Tamil literature, Introd. pp. x, xxxvi *etc.*
 Taylor's Oriental MSS., Introd. p. xxxvii;
 p. 202.
 Tennyson, 292.
 Terence, 384.
 Theology of the Nālaḍi, Introd. p. xi.
 Three classes, of good, indifferent, and
 bad, 216, 297.
 Three faults, 190.
 — lands, 200.
 Tigers, 300.
 Time-servers, 284.
 Tirikaḍugam, Introd. p. xlvii; 8, 11, 58,
 59; ch. vii; 68; ch. x; 92, 196, 197,
 264, 307, 309, 329, 343, 356; pp. 276,
 278, 281, 283, 285, 289, 294, 304, 315,
 319, 321, 322, 325, 332, 401.
 Tirutakka-dēvar, Introd. p. xli; 28.
 Transmigration, 122.
 Trees, 202.
 Truth, ch. xii.
 Turtle, 331.
 Unreal friendship, ch. xxiv.
 Unwisdom, p. 209.
 Upside down, 368.
 Vain dreams, 359.
 Vākkuṇḍām, Introd. p. xlv.
 Vallabha Dēva, Introd. p. xxxvi.
 Vātha-vūrar Purāṇam, p. 202.
 Veḷḷālar-Vētham, Introd. p. viii.
 Vēmana, 1, 118, 135, 177, 219, 258, 344,
 358, 373; p. 288.
 Vijayai (= Victoria), 30; ch. vi.
 Viḷambiya Kāgaṇār, Introd. p. xlv.
 Virgil, 396.
 Virtue, 1-130.
 — its might, ch. iv.
 Visākhā, p. 247.
 Wantons, 370; ch. xxxviii.
 Wasted lives, 327.
 Wealth, 131-390, 280.
 — abides not, ch. i.
 — that profits not, ch. xxvii.
 Well, a, 184, 263, 275.
 Wheel, 2.
 Wife, 361, 363; ch. xxxix.
 Wisdom, p. 1.
 Yaman, 4, 7 *etc.*, 331, 339.

Clarendon Press, Oxford.

SELECT LIST OF STANDARD WORKS.

DICTIONARIES	Page 1.
LAW	„ 2.
HISTORY, BIOGRAPHY, ETC.	„ 3.
PHILOSOPHY, LOGIC, ETC.	„ 6.
PHYSICAL SCIENCE	„ 7.

1. DICTIONARIES.

A New English Dictionary on Historical Principles, founded mainly on the materials collected by the Philological Society. Edited by James A. H. Murray, LL.D. Imperial 4to. In Parts, price 12s. 6d. each.

Vol. I (A and B), half-morocco, 2l. 12s. 6d.

Part IV, Section 2, C—CASS, beginning Vol. II, price 5s.

Part V, CAST—CLIVY, price 12s. 6d.

Part VI, CLO—CONSIGNER, price 12s. 6d.

Vol. III, Part I, E—EVERY, edited by Henry Bradley, M.A., with the co-operation of Dr. Murray, price 12s. 6d.

An Etymological Dictionary of the English Language, arranged on an Historical Basis. By W. W. Skeat, Litt.D. *Second Edition.* 4to. 2l. 4s.

A Middle-English Dictionary, containing Words used by English Writers from the Twelfth to the Fifteenth Century. By Francis Henry Stratmann. A new edition, re-arranged, revised, and enlarged by Henry Bradley. 4to, half-bound, 1l. 11s. 6d.

An Anglo-Saxon Dictionary, based on the MS. collections of the late Joseph Bosworth, D.D. Edited and enlarged by Prof. T. N. Toller, M.A., Owens College, Manchester. Parts I-III. A-SÁR. 4to, stiff covers, 15s. each. Part IV, § 1, SÁR-SWÍÐRIAN. Stiff covers, 8s. 6d.

An Icelandic-English Dictionary, based on the MS. collections of the late Richard Cleasby. Enlarged and completed by G. Vigfússon, M.A. 4to. 3l. 7s.

A Greek-English Lexicon, by H. G. Liddell, D.D., and Robert Scott, D.D. *Seventh Edition, Revised and Augmented.* 4to. 1l. 16s.

- A Latin Dictionary**, founded on Andrews' edition of Freund's Latin Dictionary, revised, enlarged, and in great part rewritten by Charlton T. Lewis, Ph.D., and Charles Short, LL.D. 4to. 1l. 5s.
- A Sanskrit-English Dictionary.** Etymologically and Philologically arranged, with special reference to Greek, Latin, German, Anglo-Saxon, English, and other cognate Indo-European Languages. By Sir M. Monier-Williams, D.C.L. 4to. 4l. 14s. 6d.
- Thesaurus Syriacus:** collegerunt Quatremère, Bernstein, Lorschach, Arnoldi, Agrell, Field, Roediger: edidit R. Payne Smith, S.T.P. Vol. I, containing Fasc. I-V, sm. fol. 5l. 5s.
Fasc. VI. 1l. 1s. Fasc. VII. 1l. 11s. 6d. Fasc. VIII. 1l. 16s.

2. LAW.

- Anson.** *Principles of the English Law of Contract, and of Agency in its Relation to Contract.* By Sir W. R. Anson, D.C.L. Sixth Edition. 8vo. 10s. 6d.
- *Law and Custom of the Constitution.* 2 vols. 8vo.
Part I. Parliament. Second Edition. 12s. 6d. Just Published.
Part II. The Crown. 14s.
- Baden-Powell.** *Land-Systems of British India;* being a Manual of the Land-Tenures, and of the Systems of Land-Revenue Administration prevalent in the several Provinces. By B. H. Baden-Powell, C.I.E. 3 vols. 8vo. 3l. 3s.
- Digby.** *An Introduction to the History of the Law of Real Property.* By Kenelm E. Digby, M.A. Fourth Edition. 8vo. 12s. 6d.
- Grueber.** *Lex Aquilia.* The Roman Law of Damage to Property: being a Commentary on the Title of the Digest 'Ad Legem Aquiliam' (ix. 2). By Erwin Grueber, Dr. Jur., M.A. 8vo. 10s. 6d.
- Hall.** *International Law.* By W. E. Hall, M.A. Third Edition. 8vo. 22s. 6d.
- Holland and Shadwell.** *Select Titles from the Digest of Justinian.* By T. E. Holland, D.C.L., and C. L. Shadwell, B.C.L. 8vo. 14s.
Also sold in Parts, in paper covers, as follows:—
Part I. Introductory Titles. 2s. 6d.
Part II. Family Law. 1s.
Part III. Property Law. 2s. 6d.
Part IV. Law of Obligations (No. 1). 3s. 6d.
Part IV. Law of Obligations (No. 2). 4s. 6d.
- Holland.** *Elements of Jurisprudence.* By T. E. Holland, D.C.L. Fifth Edition. 8vo. 10s. 6d.
- *The European Concert in the Eastern Question;* a Collection of Treaties and other Public Acts. Edited, with Introductions and Notes, by T. E. Holland, D.C.L. 8vo. 12s. 6d.
- *Gentilis, Alberici, De Iure Belli Libri Tres.* Edidit T. E. Holland, I.C.D. Small 4to, half-morocco, 21s.

- Holland.** *The Institutes of Justinian*, edited as a recension of the Institutes of Gaius, by T. E. Holland, D.C.L. *Second Edition*. Extra fcap. 8vo. 5s.
- Markby.** *Elements of Law considered with reference to Principles of General Jurisprudence*. By Sir William Markby, D.C.L. *Fourth Edition*. 8vo. 12s. 6d.
- Moyle.** *Imperatoris Iustiniani Institutionum Libri Quattuor*; with Introductions, Commentary, Excursus and Translation. By J. B. Moyle, D.C.L. *Second Edition*. 2 vols. 8vo. Vol. I. 16s. Vol. II. 6s.
- *Contract of Sale in the Civil Law*. By J. B. Moyle, D.C.L. 8vo. 10s. 6d.
- Pollock and Wright.** *An Essay on Possession in the Common Law*. By Sir F. Pollock, M.A., and R. S. Wright, B.C.L. (Now the Hon. Mr. JUSTICE WRIGHT). 8vo. 8s. 6d.
- Poste.** *Gaii Institutionum Juris Civilis Commentarii Quattuor*; or, Elements of Roman Law by Gaius. With a Translation and Commentary by Edward Poste, M.A. 8vo. 18s.
- Raleigh.** *An Outline of the Law of Property*. By Thos. Raleigh, M.A. 8vo. 7s. 6d.
- Sohm.** *Institutes of Roman Law*. By Rudolph Sohm, Professor in the University of Leipzig. Translated by J. C. Ledlie, B.C.L. With an Introductory Essay by Erwin Grueber, Dr. Jur., M.A. 8vo. 18s.
- Stokes.** *The Anglo-Indian Codes*. By Whitley Stokes, LL.D. Vol. I. Substantive Law. 8vo. 30s. Vol. II. Adjective Law. 8vo. 35s. First and Second Supplements to the above. 8vo. 6s. 6d. Separately, No. 1, 2s. 6d.; No. 2, 4s. 6d.
- Twiss.** *The Law of Nations considered as Independent Political Communities*. By Sir Travers Twiss, D.C.L. Part I. *On the Rights and Duties of Nations in time of Peace*. New Edition. 8vo. 15s.

3. HISTORY, BIOGRAPHY, ETC.

- Arbuthnot.** *The Life and Works of John Arbuthnot, M.D.* By George A. Aitken. 8vo, cloth, with portrait, 16s.
- Baker's Chronicle.** *Chronicon Galfridi le Baker de Swynebroke*. Edited with Notes by Edward Maunde Thompson, Principal Librarian of the British Museum. 4to, stiff covers, 18s.; cloth, gilt top, 21s.
- Bentham.** *A Fragment on Government*. By Jeremy Bentham. Edited with an Introduction by F. C. Montague, M.A. 8vo. 7s. 6d.
- Boswell's Life of Samuel Johnson, LL.D.** Edited by G. Birkbeck Hill, D.C.L. In six volumes, medium 8vo. With Portraits and Facsimiles. Half-bound, 3l. 3s.
- Calendar of Charters and Rolls** preserved in the Bodleian Library. 8vo. 1l. 11s. 6d.

- Carte's *Life of James Duke of Ormond*.** 6 vols. 8vo. 1l. 5s.
- Casaubon (Isaac).** 1559-1614. By Mark Pattison. 8vo. 16s.
- Clarendon's *History of the Rebellion and Civil Wars in England*.** Re-edited from a fresh collation of the original MS. in the Bodleian Library, with marginal dates and occasional notes, by W. Dunn Macray, M.A., F.S.A. 6 vols. Crown 8vo. 2l. 5s.
- Earle. *Handbook to the Land-Charters, and other Saxon Documents*.** By John Earle, M.A., Professor of Anglo-Saxon in the University of Oxford. Crown 8vo. 16s.
- Finlay. *A History of Greece from its Conquest by the Romans to the present time*,** B. C. 146 to A. D. 1864. By George Finlay, LL.D. A new Edition, revised throughout, and in part re-written, with considerable additions, by the Author, and edited by H. F. Tozer, M.A. 7 vols. 8vo. 3l. 10s.
- Fortescue. *The Governance of England*;** otherwise called *The Difference between an Absolute and a Limited Monarchy*. By Sir John Fortescue, Kt. A Revised Text. Edited, with Introduction, Notes, &c., by Charles Plummer, M.A. 8vo, half-bound, 12s. 6d.
- Freeman. *The History of Sicily from the Earliest Times*.**
Vols. I. and II. 8vo, cloth, 2l. 2s.
Vol. III. *The Athenian and Carthaginian Invasions*. 8vo, cloth, 24s.
- *History of the Norman Conquest of England; its Causes and Results*. By E. A. Freeman, D.C.L. In Six Volumes. 8vo. 5l. 9s. 6d.
- Freeman. *The Reign of William Rufus and the Accession of Henry the First*.** 2 vols. 8vo. 1l. 16s.
- *A Short History of the Norman Conquest of England*. Second Edition. Extra fcap. 8vo. 2s. 6d.
- French Revolutionary Speeches.** (See Stephens, H. Morse.)
- Gardiner. *The Constitutional Documents of the Puritan Revolution, 1628-1660*.** Selected and Edited by Samuel Rawson Gardiner, M.A. Crown 8vo. 9s.
- Gascoigne's *Theological Dictionary*** ('*Liber Veritatum*'): Selected Passages, illustrating the Condition of Church and State, 1403-1458. With an Introduction by James E. Thorold Rogers, M.A. 4to. 10s. 6d.
- Greswell. *History of the Dominion of Canada*.** By W. Parr Greswell, M.A. Crown 8vo. With Eleven Maps. 7s. 6d.
- *Geography of the Dominion of Canada and Newfoundland*. Crown 8vo. With Ten Maps. 6s.
- *Geography of Africa South of the Zambesi*. With Maps. Crown 8vo. 7s. 6d.
- Gross. *The Guild Merchant*;** a Contribution to British Municipal History. By Charles Gross, Ph.D. 2 vols. 8vo. 24s.
- Hastings. *Hastings and the Rohilla War*.** By Sir John Strachey, G.C.S.I. 8vo, cloth, 10s. 6d.
- Hodgkin. *Italy and her Invaders*.** With Plates and Maps. By T. Hodgkin, D.C.L. Vols. I-IV, A.D. 376-553. 8vo. 3l. 18s.
Vols. I. and II. *Second Edition*. 2l. 2s.
Vols. III. and IV. 1l. 16s.
- *The Dynasty of Theodosius; or, Seventy Years' Struggle with the Barbarians*. By the same Author. Crown 8vo. 6s.

- Hume.** *Letters of David Hume to William Strahan.* Edited with Notes, Index, &c., by G. Birkbeck Hill, D.C.L. 8vo. 12s. 6d.
- Johnson.** *Letters of Samuel Johnson, LL.D.* Collected and edited by G. Birkbeck Hill, D.C.L., Editor of Boswell's 'Life of Johnson' (see Boswell). 2 vols. half-roan, 28s.
- Kitchin.** *A History of France.* With Numerous Maps, Plans, and Tables. By G. W. Kitchin, D.D. In three Volumes. *Second Edition.* Crown 8vo, each 10s. 6d.
Vol. I. to 1453. Vol. II. 1453-1624. Vol. III. 1624-1793.
- Luttrell's (Narcissus) Diary.** A Brief Historical Relation of State Affairs, 1678-1714. 6 vols. 1l. 4s.
- Lucas.** *Introduction to a Historical Geography of the British Colonies.* By C. P. Lucas, B.A. With Eight Maps. Crown 8vo. 4s. 6d.
- Lucas.** *Historical Geography of the British Colonies:*
Vol. I. The Mediterranean and Eastern Colonies (exclusive of India). With Eleven Maps. Crown 8vo. 5s.
Vol. II. The West Indian Colonies. With Twelve Maps. Crown 8vo. 7s. 6d.
- Machiavelli.** *Il Principe.* Edited by L. Arthur Burd, M.A. With an Introduction by Lord Acton. 8vo. •Cloth, 14s.
- Raleigh.** *Sir Walter Raleigh.* A Biography. By W. Stebbing, M.A. 8vo. 10s. 6d.
- Ramsay (Sir J. H.).** *Lancaster and York.* A Century of English History (A.D. 1399-1485). By Sir J. H. Ramsay of Bamff, Bart., M.A. With Maps, Pedigrees, and Illustrations. 2 vols. 8vo. 36s.
- Ranke.** *A History of England, principally in the Seventeenth Century.* By L. von Ranke. Translated under the superintendence of G. W. Kitchin, D.D., and C. W. Boase, M.A. 6 vols. 8vo. 3l. 3s.
- Rawlinson.** *A Manual of Ancient History.* By George Rawlinson, M.A. *Second Edition.* 8vo. 14s.
- Rhÿs.** *Studies in the Arthurian Legend.* By John Rhÿs, M.A. 8vo. 12s. 6d.
- Ricardo.** *Letters of David Ricardo to T. R. Malthus (1810-1823).* Edited by James Bonar, M.A. 8vo. 10s. 6d.
- Rogers.** *History of Agriculture and Prices in England, A.D. 1259-1702.* By James E. Thorold Rogers, M.A. 6 vols., 8vo. 7l. 2s.
- *First Nine Years of the Bank of England.* 8vo. 8s. 6d.
- *Protests of the Lords, including those which have been expunged, from 1624 to 1874; with Historical Introductions.* In three volumes. 8vo. 2l. 2s.
- Smith's Wealth of Nations.** With Notes, by J. E. Thorold Rogers, M.A. 2 vols. 8vo. 21s.
- Stephens.** *The Principal Speeches of the Statesmen and Orators of the French Revolution, 1789-1795.* With Historical Introductions, Notes, and Index. By H. Morse Stephens. 2 vols. Crown 8vo. 21s.

Stubbs. *Select Charters and other Illustrations of English Constitutional History, from the Earliest Times to the Reign of Edward I.* Arranged and edited by W. Stubbs, D.D., Lord Bishop of Oxford. *Seventh Edition.* Crown 8vo. 8s. 6d.

— *The Constitutional History of England, in its Origin and Development.* Library Edition. 3 vols. Demy 8vo. 2l. 8s.

Also in 3 vols. crown 8vo. price 12s. each.

— *Seventeen Lectures on the Study of Medieval and Modern History, delivered at Oxford 1867-1884.* Crown 8vo. 8s. 6d.

— *Registrum Sacrum Anglicanum.* An attempt to exhibit the course of Episcopal Succession in England. By W. Stubbs, D.D. Small 4to. 8s. 6d.

Vinogradoff. *Villainage in England.* Essays in English Mediaeval History. By Paul Vinogradoff, Professor in the University of Moscow. 8vo, half-bound. 16s.

Wellesley. *A Selection from the Despatches, Treaties, and other Papers of the Marquess Wellesley, K.G., during his Government of India.* Edited by S. J. Owen, M.A. 8vo. 1l. 4s.

Wellington. *A Selection from the Despatches, Treaties, and other Papers relating to India of Field-Marshal the Duke of Wellington, K.G.* Edited by S. J. Owen, M.A. 8vo. 1l. 4s.

Whitelock's Memorials of English Affairs from 1625 to 1660. 4 vols. 8vo. 1l. 10s.

4. PHILOSOPHY, LOGIC, ETC.

Bacon. *The Essays.* With Introduction and Illustrative Notes. By S. H. Reynolds, M.A. 8vo, half-bound. 12s. 6d.

— *Novum Organum.* Edited, with Introduction, Notes, &c., by T. Fowler, D.D. *Second Edition.* 8vo. 15s.

— *Novum Organum.* Edited, with English Notes, by G. W. Kitchin, D.D. 8vo. 9s. 6d.

— *Novum Organum.* Translated by G. W. Kitchin, D.D. 8vo. 9s. 6d.

Berkeley. *The Works of George Berkeley, D.D., formerly Bishop of Cloyne; including many of his writings hitherto unpublished.* With Prefaces, Annotations, and an Account

of his Life and Philosophy. By Alexander Campbell Fraser, LL.D. 4 vols. 8vo. 2l. 18s.

The Life, Letters, &c., separately, 16s.

Bosanquet. *Logic; or, the Morphology of Knowledge.* By B. Bosanquet, M.A. 8vo. 21s.

Butler's Works, with Index to the Analogy. 2 vols. 8vo. 11s.

Fowler. *The Elements of Deductive Logic, designed mainly for the use of Junior Students in the Universities.* By T. Fowler, D.D. *Ninth Edition,* with a Collection of Examples. Extra fcap. 8vo. 3s. 6d.

— *The Elements of Inductive Logic, designed mainly for the use of Students in the Universities.* By the same Author. *Fifth Edition.* Extra fcap. 8vo. 6s.

- Fowler.** *The Principles of Morals.* (Introductory Chapters.) By T. Fowler, D.D., and J. M. Wilson, B.D. 8vo, boards, 3s. 6d.
- *The Principles of Morals.* Part II. By T. Fowler, D.D. 8vo. 10s. 6d.
- Green.** *Prolegomena to Ethics.* By T. H. Green, M.A. Edited by A. C. Bradley, M.A. 8vo. 12s. 6d.
- Hegel.** *The Logic of Hegel;* translated from the Encyclopaedia of the Philosophical Sciences. With Prolegomena by W. Wallace, M.A. Crown 8vo. *New Edition in the Press.*
- Hume's Treatise of Human Nature.** Edited, with Analytical Index, by L. A. Selby-Bigge, M.A. Crown 8vo. 9s.
- Locke's Conduct of the Understanding.** Edited by T. Fowler, D.D. *Third Edition.* Extra fcap. 8vo. 2s. 6d.
- Lotze's Logic, in Three Books;** of Thought, of Investigation, and of Knowledge. English Translation; Edited by B. Bosanquet, M.A. *Second Edition.* 2 vols. Cr. 8vo. 12s.
- *Metaphysic, in Three Books;* Ontology, Cosmology, and Psychology. English Translation; Edited by B. Bosanquet, M.A. *Second Edition.* 2 vols. Cr. 8vo. 12s.
- Martineau.** *Types of Ethical Theory.* By James Martineau, D.D. *Third Edition.* 2 vols. Cr. 8vo. 15s.
- *A Study of Religion: its Sources and Contents.* *Second Edition.* 2 vols. Cr. 8vo. 15s.

5. PHYSICAL SCIENCE.

- Aplin.** *The Birds of Oxfordshire.* By O. V. Aplin. 8vo. 10s. 6d.
- Chambers.** *A Handbook of Descriptive and Practical Astronomy.* By G. F. Chambers, F.R.A.S. *Fourth Edition,* in 3 vols. Demy 8vo.
- Vol. I. The Sun, Planets, and Comets. 21s.
- Vol. II. Instruments and Practical Astronomy. 21s.
- Vol. III. The Starry Heavens. 14s.
- De Bary.** *Comparative Anatomy of the Vegetative Organs of the Phanerogams and Ferns.* By Dr. A. de Bary. Translated and Annotated by F. O. Bower, M.A., F.L.S., and D. H. Scott, M.A., Ph.D., F.L.S. Royal 8vo, half-morocco, 1l. 2s. 6d.
- *Comparative Morphology and Biology of Fungi, Mycetozoa and Bacteria.* By Dr. A. de Bary. Translated by H. E. F. Garnsey, M.A. Revised by Isaac Bayley Balfour, M.A., M.D., F.R.S. Royal 8vo, half-morocco, 1l. 2s. 6d.
- De Bary.** *Lectures on Bacteria.* By Dr. A. de Bary. *Second Improved Edition.* Translated by H. E. F. Garnsey, M.A. Revised by Isaac Bayley Balfour, M.A., M.D., F.R.S. Crown 8vo. 6s.
- Fisher.** *A Class Book of Elementary Chemistry.* By W. W. Fisher, M.A., F.C.S. Crown 8vo. 4s. 6d.
- Chemistry in Space.** By Van't Hoff. Translated and edited by J. E. Marsh, B.A. Crown 8vo. 4s. 6d.
- Goebel.** *Outlines of Classification and Special Morphology of Plants.* A new Edition of Sachs' Text-Book of Botany, Book II. By Dr. K. Goebel. Translated by H. E. F. Garnsey, M.A. Revised by Isaac Bayley Balfour, M.A., M.D., F.R.S. Royal 8vo, half-morocco, 1l. 1s.

Sachs. *Lectures on the Physiology of Plants.* By Julius von Sachs. Translated by H. Marshall Ward, M.A., F.L.S. Royal 8vo, half-morocco, 1l. 11s. 6d.

— *A History of Botany.*

Translated by H. E. F. Garnsey, M.A. Edited by I. Bayley Balfour, M.A., M.D., F.R.S. Crown 8vo. 10s.

Fossil Botany. *Being an Introduction to Palaeophytology from the Standpoint of the Botanist.* By H. Graf zu Solms-Laubach. Translated by H. E. F. Garnsey, M.A. Edited by I. Bayley Balfour, M.A., M.D., F.R.S. Royal 8vo, half-morocco, 18s.

Annals of Botany. Edited by Isaac Bayley Balfour, M.A., M.D., F.R.S., Sydney H. Vines, D.Sc., F.R.S., W. G. Farlow, M.D., and W. T. Thiselton-Dyer, C.M.G., M.A., F.R.S.; assisted by other Botanists. Royal 8vo, half-morocco, gilt top.

Vol. I. Parts I-IV. 1l. 16s.

Vol. II. Parts V-VIII. 2l. 2s.

Vol. III. Parts IX-XII. 2l. 12s. 6d.

Vol. IV. Parts XIII-XVI. 2l. 5s.

Vol. V. Parts XVII-XX. 2l. 10s.

Vol. VI. Part XXI. 12s.; Part XXII. 11s.

Biological Series. (*Translations of Foreign Biological Memoirs.*)

I. *The Physiology of Nerve, of Muscle, and of the Electrical Organ.* Edited by J. Burdon-Sanderson, M.D., F.R.S.S. L. & E. Medium 8vo. 1l. 1s.

II. *The Anatomy of the Frog.* By Dr. Alexander Ecker, Professor in the University of Freiburg. Translated, with numerous Annotations and Additions, by G. Haslam, M.D. Med. 8vo. 21s.

III. *Contributions to the History of the Physiology of the Nervous System.* By Professor Conrad Eckhard. Translated by Miss Edith Prance. *In Preparation.*

IV. *Essays upon Heredity and Kindred Biological Problems.* By Dr. A. Weismann. Translated and Edited by E. B. Poulton, M.A., S. Schönland, Ph.D., and A. E. Shipley, M.A. *Second Edition.* Crown 8vo. 7s. 6d.

Vol. II. Edited by E. B. Poulton, and A. E. Shipley. Crown 8vo. 5s. *Just Published.*

Prestwich. *Geology, Chemical, Physical, and Stratigraphical.* By Joseph Prestwich, M.A., F.R.S. In two Volumes.

Vol. I. Chemical and Physical. Royal 8vo. 1l. 5s.

Vol. II. Stratigraphical and Physical. With a new Geological Map of Europe. Royal 8vo. 1l. 16s.

New Geological Map of Europe. In case or on roller. 5s.

Rolleston and Jackson. *Forms of Animal Life.* A Manual of Comparative Anatomy, with descriptions of selected types. By George Rolleston, M.D., F.R.S. *Second Edition.* Revised and Enlarged by W. Hatchett Jackson, M.A. Medium 8vo. 1l. 16s.

Oxford


AT THE CLARENDON PRESS

LONDON: HENRY FROWDE

OXFORD UNIVERSITY PRESS WAREHOUSE, AMEN CORNER, E.C.



GENERAL LIBRARY - U.C. BERKELEY



8000338368

512734

UNIVERSITY OF CALIFORNIA LIBRARY

